தமிழ் நூல் விவர அட்டவணை

பொதுப் பதிப்பாசிரியர் :
கே. எஸ். மகாதேவன், பி. எஸ்ஸி., எம். ஏ.

தமிழ் நாட்டு அரசினர் தமிழ் வளர்ச்சி
இயக்க வெளியீடு
1972

விலை ரூ. 12·25

தமிழ் நூல் விவர அட்டவணை

THE MADRAS STATE TAMIL BIBLIOGRAPHY

1901—1910

இரண்டாம் தொகுதி—மூன்றாம் பகுதி

(Volume II Part III)

பொதுப்பதிப்பாசிரியர்:

கே. எஸ். மகாதேவன், பி.எஸ்ஸி., எம்.ஏ.

தமிழ் நாட்டு அரசினர் தமிழ் வளர்ச்சி
இயக்க வெளியீடு

முதற்பதிப்பு—1972

பதிப்பாசிரியர் குழு

1. திரு. கு. சிவஞானம், எம்.ஏ.,
உதவித் தமிழ்ப் பேராசிரியர்.

2. புலவர் திரு. த. பெரியாண்டவன்,
முதனிலைத் தமிழாசிரியர்.

3. புலவர் திரு. க. கு. சம்பத்,
முதனிலைத் தமிழாசிரியர்.

4. திரு. டி. சி. சந்திரபாபு, பி.எஸ்ஸி., பி.லிப்.எஸ்ஸி., டி.ஆர்,
நூலகர்.

பதிப்புரை

இந்நூல், தமிழ்நூல் விவர அட்டவணையின் இரண்டாம் தொகுதியின் மூன்றும் பகுதியாகும். 1901-ஆம் ஆண்டு முதல் 1910-ஆம் ஆண்டு வரையுள்ள காலப் பகுதியில் தமிழ்நாட்டின்கண் அச்சிடப்பெற்று, உரிமை பதிவு செய்யப் பெற்ற நூல்களுள், ஆவணக் காப்பகத்தில் கிடைக்கப் பெருத நூல்களுக்குரிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. அரசிதழின் துணைகொண்டு நூல்களின் விளக்கங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இங்கு கிடைக்கப்பெருத நூல்கள் வேறு பிறவிடங்களில் கிடைப்பதற்கும், அச்சிடப்பெற்ற நூல்களைப் பற்றிய வரலாற்றினையறியவும் இந்நூல் ஒரு வழிகாட்டியாக அமைகின்றது.

இதன்கண் 1,559 நூல்களின் விளக்கங்கள், பொருள் அகராதி, ஆசிரியர் அகர வரிசை, நூல் அகர வரிசை, முதலியன உள்ளன. மேலும், இக்காலப் பகுதியில் வெளி வந்த பத்திரிகை இதழ்களின் குறிப்புகளும் இறுதியில் தரப் பட்டுள்ளன.

இப்பகுதியில் குறிப்பிட்ட நூல்கள் தமிழ்நாட்டிலும் பிறவிடங்களிலும் கிடைத்தல் கூடும். ஏட்டுச் சுவடிகளைத் தேடிச் சேகரிப்பதுபோல இந்நூல்களையும் தேடிப்பெற்று ஆய்வு நூலகத்தில் வைப்போமாயின், ஆராய்ச்சி அறிஞர் களுக்குப் பெரிதும் பயன்படும்.

பதிப்பாசிரியர் குழு

பொருள் அட்டவணை.

000 பொது நூல்கள்.

100 தத்துவம்.

170 அற நூல்கள்.

200 சமயம்.

பக்கம்

600 தொழில் நுட்பமும் பயனுறு கலைகளும்.

700 நுண் கலைகள்.

800 இலக்கியம்

பக்கம்

கோலன் பகுப்பு முறையில் பொருள் அட்டவணை

z பொதுவியல்
1 பொது அறிவியல்
2 நூலக இயல்
3 புத்தக இயல்
4 செய்தித் தாளியல்
A அறிவியல்
B கணிதம்
C பௌதிகம்
D பொறி இயல்
E இரசாயனம்
F தொழில் இயல்
G உயிர் நூல்
H புவி இயல்
HZ சுரங்க இயல்
I தாவர இயல்
J விவசாயம்
K விலங்கு நூல்
L மருத்துவம்
M பயனுறு கலைகள்
Δ சித்தியல்
N அழகுக் கலைகள்
O இலக்கியம்
P மொழி இயல்
Q சமயம்
R தத்துவம்
S உள் நூல்
T கல்வி
U நில நூல்
V சரித்திரம்
W அரசியல்
X பொருளியல்
Y சமூக இயல்
Z சட்டம்

குறியீடுகளும் அவற்றின் விளக்கமும்

உ. ப.	உரைநடை பக்கங்கள்.
உ. ப.+செ. மூ. எ. ..	உரைநடை பக்கங்கள், செய்யுள் மூலம் எண்ணிக்கை.
உ. ப.+செ. மூ. ப.	உரைநடை பக்கங்கள், செய்யுள் மூலம் பக்கங்கள் (அல்லது) உரைநடையும் செய்யுளும் சேர்ந்து பக்கங்கள்.
செ. மீ.	சென்டி மீட்டர்.
செ. மூ. எ.	செய்யுள் மூலம் எண்ணிக்கை.
செ. மூ. உ. எ.	செய்யுள் மூலமும் உரையும் எண்ணிக்கை.
செ. மூ. ப.	செய்யுள் மூலம் பக்கங்கள்.
செ. மூ. உ. ப.	செய்யுள் மூலமும் உரையும் பக்கங்கள்.
தொ. எ.	தொடர் எண்.
தொ. து.	தொகுத்தது.
மொ. து.	மொழி பெயர்த்தது.
i.	நூலின் பெயர்.
ii.	பதிப்பாசிரியரின் பெயரும் பதிப்பகமும்.
iii.	நூல் பதிப்பித்த ஆண்டு.
iv.	நூலின் அளவு (உள்ளடக்கம்).
v.	நூலின் வடிவ அளவு.
vi.	விலை.
vii.	விளக்கம்.
viii.	நூலின் பதிவு எண் குறிப்பு.
[ ]	இவ்விதம் பகர அடைப்புக்குள் உள்ளவை ஒரு நூலோடு இணைந்துள்ள வேறு நூல்களின் பெயர்கள்.

.... இவ்விதம் புள்ளி இட்ட இடங்கள் விவரம் தெரிய இயலாத பகுதிகளும் விளக்கம் எழுதப்பெறாத பகுதிகளும் ஆகும்.

.. .. .. ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர், பதிப்பாசிரியர், பதிப்பகங்களைக் காட்டும்.

குறிப்பு:—ஒவ்வொரு நூலுக்கும் முதல் எண் அளவாக மேற்குறித்த விவரங்கள் தரப்பெற்றிருக்கும். இவற்றுள் ஏதேனும் ஓர் எண் பகுதியின் விவரம் தெரியாவிடின், அங்கே புள்ளிகள் இட்டுக் காட்டப்பட்டிருக்கும். ஒரு நூலுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதிப்புப் படிகள் காணப்படின், முதற்படிக்கே எட்டு எண் குறிப்புகளும் கொடுக்கப்பட்டிருக்கும். பிந்திய படிகளுக்கு முந்திய பதிப்பில் இல்லாத புது விவரங்கள் மட்டுமே சுட்டப் பெற்றிருக்கும். பிந்திய படிகளில் விடுபட்டுள்ள எண்களுக் குரிய பொருள்கள் முதற் படியில் கண்டனவேயாம் என்பது குறிப்பு.

இத் தமிழ் நூல் விவர அட்டவணை வெளியீட்டில் மேற்கொண்ட பொருளடைவு, நூற்பொருளடைவு, நூற்பொருட் குறிப்பின் அடைவு முதலியன பற்றிய செய்திகளை முதல் தொகுதியின் முதற்பகுதியில் உள்ள முகவுரையில்(Introduction) காணலாம்.

புத்தக வடிவ அளவுகள் (அங்குலத்தில்)

Pott 8 vo	$6\frac{1}{8} \times 3\frac{7}{8}$
Fcap 8 vo	$6\frac{3}{4} \times 4\frac{1}{4}$
Crown 8 vo	$7\frac{1}{2} \times 5$
Large Crown 8 vo	$8 \times 5\frac{1}{4}$
Demy 8 vo	$8\frac{3}{4} \times 5\frac{5}{8}$
Medium 8 vo	$9\frac{1}{2} \times 5\frac{3}{4}$
Royal 8 vo	$10 \times 6\frac{1}{4}$
Super Royal 8 vo	$10\frac{1}{2} \times 6\frac{3}{4}$
Imp. 8 vo	$11 \times 7\frac{1}{2}$
Pott 4 to	$7\frac{3}{4} \times 6\frac{1}{8}$
Fcap 4 to	$8\frac{1}{2} \times 6\frac{3}{4}$
Crown 4 to	$10 \times 7\frac{1}{2}$
Demy 4 to	$11\frac{1}{4} \times 8\frac{3}{4}$
Medium 4 to	$11\frac{1}{2} \times 9$
Royal 4 to	$12\frac{1}{2} \times 10$
Super Royal	$13\frac{1}{2} \times 10\frac{1}{4}$
Imp. 4 to	15×11

தமிழ் நூல் விவர அட்டவணை

000 பொது நூல்கள்.

001 பொது அறிவு

கிருஷ்ணசாமி ஐயர், வி. எஸ்.

1. i. பொது அறிவு வினு விடை : முதற் பதிப்பு ; ii. வி. எஸ். கிருஷ்ணசாமி ஐயர் ; விவேகபாநு பிரஸ், மதுரை : iii. அக்டோபர், 1908 ; iv. உ. ப. 2+84 ; v. 16° ; vi. 0–3–0 ; vii. கிராமாதிகாரிகள் தனித் தேர்வு பரீட்சைக்கும் (Village Officers Special Test Exams.) ஆரம்பப் பள்ளிகளின் மாணவர் உபயோகத்திற்கும் இயற்றப்பட்டது ; viii 273/1908/IV.

z

2. i. பொது அறிவு வினு விடை—இரண்டாம் பாகம் : முதற் பதிப்பு ; iii. பிப்ரவரி, 1909 ; iv. உ. ப. 2+38 ; vi. 0-2-0; vii. 1 முதல் 4 வகுப்புகளுக்கான ஆரம்பப் பள்ளிகளின் உபயோகத்திற்கானது; viii. 376/1909/I.

z

3. i. பொது அறிவு வினு விடை : இரண்டாம் பதிப்பு ; iii. ஜுன், 1909 ; iv. உ. ப. 4+136 ; vi. 0–8–0 ; viii. 59/1909/III.

z

4. i. பொது அறிவு வினு விடை—இரண்டாம் பாகம் : இரண்டாம் பதிப்பு ; iii. ஆகஸ்ட், 1909 ; iv. உ.ப. 2+59 ; vi. 0–3–0 ; viii. 406/1909/III.

z

5. i. பொது அறிவு வினு விடை—முதற் பாகம் : மூன்றும் பதிப்பு ; iii. ஆகஸ்ட், 1910 ; iv. உ.ப. 3+140 ; vi. 0–8–0 ; viii. 434/1910/III.

040 பொதுக்கட்டுரைகள்.

049·94811 தமிழ்க் கட்டுரைகள், சொற்பொழிவுகள்.

சுப்பிரமணிய ஐயர், ஜி.

6. i. ஆயிரத்து தொள்ளாயிரத்தாரும் வருஷம் ஜுன் மாதத்தில் திருநெல்வேலியில் கூடிய பதினைன்காவது சென்னை மாகாணக் கூட்டத்துக்கு அக்கிராசனம் வகித்த வி. கிருஷ்ணசாமி அய்யர், பி.ஏ. பி.எல்., அவர்களுடைய உபன்னியாசத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு ; ii. ஜி. சுப்பிரமணிய ஐயர் ; சுதேசமித்திரன் பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1906 ; iv. உ.ப. 71 ; v. 16° ; vi. 0–5–0 ; vii. .... ; viii. 353/1906/III.

z (w6)

செல்வக்கேசவராய முதலியார், டி.

7. i. தமிழ்—ஒரு கட்டுரை : முதற் பதிப்பு ; ii. டி. செல்வக்கேசவ ராய முதலியார் ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. ஜுன் 1904 ; iv. உ.ப. 130 ; v. 16 mo ; vi. 0-8-0 ; vii. ...... ; viii. 285/1904/II.

z (w6)

8. i. தமிழ்க் கட்டுரை உரை ; ii. டி. செல்வக்கேசவராய முதலியார் ; எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை ; iii. ஜுன், 1906 ; iv. உ.ப. 53 ; v. 16° ; vi. .... ; vii. .... ; viii. 25/1906/III.

z (w6)

பிரணதார்த்தி ஹர சிவ, பி. ஏ.

9. i. வியாச மஞ்சரி : இரண்டாம் பதிப்பு ; ii. வி. கல்யாண ராமய்யர் அண்டு கோ ; லாரன்சு அச்சுக்கூடம், சென்னை, iii. அக்டோபர், 1902 ; iv. உ.ப. 146 ; v. 8 vo ; vi. 0–6–0; vii.......... ; viii. 24/1902/IV.

z (w6)

வீராசாமி செட்டி, அஷ்டாவதானம்.

10. i. விநோத ரச மஞ்சரி ; ii. எஸ். சிவசங்கர செட்டி ; மதராஸ் ரிப்பன் பிரஸ், சென்னை ; iii. ஜுன். 1906 ; iv. உ.ப. 3+528+6 ; v. 8° ; vi. 1–2–0 ; vii. பலவகை இலக்கியக் கட்டுரைகளும், சில தமிழாசிரியர் வாழ்க்கை வரலாறுகளும், கவனத்தைக் கவரும் கதைகளும் இதன்பால் உள; viii. 99/1906/III.

z (w6)

100 தத்துவம்.

133 சித்தியல்.

133[1]—சித்தர் பாடல்கள்.

சிவவாக்கியர்

11. i. பெரிய சிவ வாக்கியர் பாடல்—மூலமும் உரையும் : முதற் பதிப்பு ; ii. எம். வடிவேலு முதலியார் & பி. எஸ். துளசிங்க முதலியார் ; சுந்தர விலாசம் அச்சுக்கூடம், சென்னை ; iii. மார்ச், 1905 ; iv. செ.மூ. உ.ப. 380 ; v. 16 mo.; vi. 1-4-0; vii......... ; viii. 8/1905/II.

△ 28

பதினெண் சித்தர்கள்

12. i. பெரிய ஞானக் கோவை—இரண்டு பாகங்கள் ; ii. பி. சுப்பிரமணிய முதலி ; ஞான சம்பந்த பிரஸ், சென்னை ; iii. நவம்பர், 1906 ; iv. செ.மூ. உ.ப. 2+590 ; v 12° ; vi. 1-0-0 ; vii. பதினெட்டுச் சித்தர்கள் பாட்டுருவில் தீட்டிய மதக் கட்டளைகள் அடங்கியது. viii. 179/1906/IV.

△ 28

133·4 [1]மாந்திரிகம், ஜால வித்தை.

அகஸ்திய முனிவர்

13. i. மாந்திரிய காவியம் ஆயிரம் : முதற் பதிப்பு ; ii. பி. வி. நமசிவாய முதலியார் ; நிரஞ்சனி விலாச அச்சுக்கூடம், சென்னை ; iii. நவம்பர், 1903 ; iv. செ.மூ.ப. 178 ; v. 8 vo ; vi. 0-4-0 ; vii. .... ; viii. 201/1903/IV.

△ 87

தேவேந்திர நாத பண்டிதர், எஸ். வி.

14. i. கலியுக மாறுட்டம், கண்கட்டு வித்தைகள் கைபுரட்டு ஜாலம் முந்நூறு பகுதி : முதற் பதிப்பு ; ii. முனி சாமி முதலி ; சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை iii. ஜூலை, 1901 ; iv. உ.ப. 104 ; v. 8 vo ; vi. 0.6.0 vii.........viii. [illegible]1901/III.

△ 87

133·5 சோதிடம்

ஏகாம்பர முதலி, எஸ்.

15. i. சோதிடக் கண்ணாடி : முதற் பதிப்பு ; ii. பி. எதிராஜுலு நாயுடு ; ஸ்ரீ கோபால விலாச அச்சுக்கூடம், சென்னை ; iii. ஏப்ரல், 1903 ; iv. உ.ப. 172 ; v. 8 vo ; vi. 0–12–0 ; vii. ....; viii. 34/1903/II.

△2:864

குப்புசாமி பிள்ளை, எஸ்.

16. i. ஞானாமிர்தம் : முதற் பதிப்பு ; ii. எஸ். குப்புசாமி பிள்ளை ; கார்டியன் பிரஸ், சென்னை ; iii. ஜுலை, 1908 ; iv. உ.ப. 2+97 ; v. 16° ; vi. 0–6–0 ; vii. கடவுளில் நம்பிக்கை வைப்பதனாலும் சோதிடத்தை நம்புவதனாலும் ஏற்படும் நன்மைகளைக் கதையாகக் கூறுவது ; viii. 245/1908/III.

△2:864

கோபால் சிங், டி.

17. i. சர்வ சோதிட சஞ்சீவி : முதற் பதிப்பு ; ii. டி. கோபால் சிங் ; எம்மானுவல் பிரஸ், கோயம்புத்தூர் ; iii. மார்ச், 1910 ; iv. உ.ப. 319+5 ; v. 8° ; vi. 1–4–0 ; vii. சோதிடத்தின் மேல் ஒரு கட்டுரை. viii. 31/1910/II.

△2:864

கோவிந்தசாமி நாயுடு, கே. வி.

18. i. ராமனுதஞ் செட்டியார் ஜெனன ஜாதகம் : முதற் பதிப்பு ; ii. கே. வி. கோவிந்தசாமி நாயுடு ; ராமானுஜ விலாசம் பிரஸ், மதுரை ; iii. ஜுலை, 1910 ; iv. உ.ப. 28 ; v. 8° ; vi. .... ; vii. .... ; viii. 78/1910/III.

△2:864

19. i. சகுன சாஸ்திரம் ; ii. எஸ். பரமேசுவர அய்யர் ; மான சல்லாசினி பிரஸ், சென்னை ; iii. மே, 1907 ; iv. உ.ப. 4+27 ; v. 16° ; vi. 0–1–0 ; vii. இந்திய சகுனக்கலைகளைப் பற்றித் தமிழில் ஓர் ஆராய்ச்சிக்கட்டுரை ; viii. 177/1907/II.

△2:864

தத்துவம்

மாணிக்கசாமி முதலி, எஸ். ஏ.

20. i. ஜோதிட மாணிக்கம் : முதற் பதிப்பு ; ii. எஸ். ஏ. மாணிக்க சாமி முதலி ; வி. என். ஜூபிலி அச்சுக்கூடம், சென்னை ; iii. ஜனவரி, 1901 ; iv. உ.ப, 110 ; v. 12 mo ; vi. 1-0-0 ; vii. எளிய தமிழில் அமைந்த இந்நூல் ஜாதகம் பற்றியும் சோதிடம் பற்றியும் விளக்குகிறது ; viii. 203/1901/I.

△2:864

ராமலிங்கக் குருக்கள்

21. i. ஜெனன சாதகம் : முதற் பதிப்பு ; ii. ராமலிங்கக் குருக்கள் ; சச்சிதானந்தா பிரஸ், விருதுப்பட்டி ; iii. நவம்பர், 1908 ; iv. உ.ப. 8 ; v. 8° ; vi. 0-1-0 ; vii. இந்து ஜாதக படிவத்தினைத் தருகிறது. viii. 2/1909/I.

△2:864

வரதராஜுலு நாயுடு, சி. வி.

22. i. சமயோசித சித்தாந்தம் அல்லது ராஜ ஜோசியம் : முதற் பதிப்பு ; ii. டி. கோபால் நாயுடு அண்டு கோ ; ஏ. எல். வி. அச்சுக்கூடம், சென்னை ; iii. செப்டம்பர், 1904 ; iv. உ.ப. 38; v. 16 mo ; vi. 0-6-0 ; vii. ....; viii. 248/1904/III.

△2:864

வைத்தியலிங்க பட்டர்

23. i. பிருஹஜ் ஜாதகமென்னும் மங்களேஸ்வரியம்—மூலமும் உரையும் : முதற் பதிப்பு ; ii. எஸ்; பி. ராஜாராம் ; சன் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை ; iii. ஜூன், 1905 ; iv.செ.மு. உ.ப. 450 ;v. 8 vo ; vi. 1-4-0; vii...............; viii. 263/1905/II.

△2:864

ஸ்ரீனிவாச ராகவ அய்யங்கார், சி. ஏ.

24. i. ஸர்வ ஜய கால போதினி : முதற் பதிப்பு ; ii. சி. ஏ. ஸ்ரீனிவாச ராகவய்யங்கார் ; ருக்மா பிரஸ், சென்னை ; iii. ஜூலை, 1909 ; iv. உ.ப. 15 ; v. 32° ; vi. ....; vii. மங்கள நேரங்களைக் கூறும் சோதிட போதினி. viii. 114/1909/II.

△2:864

133·5 [1] சாமுத்திரிகா இலட்சணம்

பரமேஸ்வர அய்யர், எஸ்.

25. i. *சாமுத்திரிகா சாஸ்திரம்* ; ii. எஸ். பரமேஸ்வர அய்யர் ; மானா சல்லாசினி பிரஸ், சென்னை ; iii. மே, 1907 ; iv. உ.ப. 6+25 ; v. 16° ; vi. 0-1-0 ; vii. கைரேகை மற்றும் சோதிடக் கலைகளைப் பற்றிய ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை; viii. 179/1907/II.

△2.864

மார்க்கலிங்க ஜோதிடர்

26. i. *சாமுத்திரிகா லக்ஷணமென்னும் ரேகை சாஸ்த்திரம்–மூலமும் உரையும் : முதற் பதிப்பு* ; ii. சி. அண்ணாமலை முதலியார் ; ஆயுர் வேத அச்சுக்கூடம், சென்னை ; iii. ஆகஸ்ட், 1905 ; iv. செ.மூ. உ.ப. 228 ; v. 8 vo; vi. 0-8-0 ; vii. .... ; viii. 167/1905/III.

△2:864

133·6 கை ரேகை சாத்திரம்

ஏகாம்பர முதலி, செஞ்சி.

27. i. *இரேகை சாஸ்திரம்* ; ii. பி. சி. கோவிந்தராஜு முதலி ; சுந்தர விலாச பிரஸ், சென்னை ; iii. ஜனவரி, 1907 ; iv. உ.ப. 3+72 ; v. 8° ; vi. 0-8-0 ; vii. கையிலும் மற்ற உடலுறுப்புக்களில் இருக்கும் அடையாளங்களையும் கோடுகளையும் கொண்டு ஒருவரது அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் பற்றி விளக்கும் கலையைப் பற்றியது ; viii. 181/1907/I.

△2:8627

குமாரசாமி முதலி, வி. எஸ்.

28. i. *ஹஸ்த ரேகை சாஸ்திரம் ; ஹஸ்த லக்ஷண சாஸ்திரம் : முதற் பதிப்பு* ; ii. வி. எஸ். குமாரசாமி முதலி ; கலா ரத்னாகரம் பிரஸ், சென்னை ; iii. ஆகஸ்ட், 1910 ; iv. உ.ப. 2+2+159 ; v. 8° ; vi. 2-0-0 ; vii. கைரேகை சாஸ்திரம் மற்றும் கீரோ (Chiro) சாஸ்திரம் பற்றிய செய்முறை ஆராய்ச்சி நூல். படங்களுடன் கூடியது ; viii. 688/1910/III.

△2:8627

134 ஹிப்னடிசம்

தாவுத் ஷா சாகிப், நரையூர், பி.

29. i. *ஹிப்னடிஸம் என்னும் மனோவசிய தத்துவம் : முதற்ப்பு* ; ii. ஹகீம் முகம்மது அப்துல்லா சாகிப் ; முஸ்லீம் அபிமானி அச்சுக்கூடம்iii. .... ; iv. உ.ப. 8+1+188; v. 8° ; vi. 2-0-0 ; vii. உலகின் அதீத சக்தி ஹிப்னடிஸம் என நிலை நாட்டுவது ; viii. 289/1909/III.

8: 851

170 அறநூல்கள்

170 [1] பொது அற நூல்கள் : கவிதை

அப்துல் மஜுது, எம். கே. ஏ.

30. i. ஆசாரக் கோவை : முதற் பதிப்பு ; ii. எம். கே. ஏ. அப்துல் மஜுது ; கலாரத்நாகரன் அச்சுக்கூடம், சென்னை ; iii. செப்டம்பர், 1903 ; vi. செ.மூ.ப. 160 ; v. 16 mo ; vi. 0–12–0 ; vii. .... ; viii. 52/1903/IV.

R4

170 [1] பொது அற நூல்கள் : உரை நடை.

தேசிகாச்சாரி, ஏ. இ.

31. i. பராசர ஸ்மருதி : முதற் பதிப்பு ; ii. ஏ. அனந்தாச்சாரி ; ஸ்ரீநிகேதனம் அச்சுக்கூடம், சென்னை ; iii. ஜுலை, 1903 ; iv. உ.ப. 68 ; v. 8 vo ; vi. 1–4–0 ; vii. .... ; viii. 243/1903/III.

R4

நடராச அய்யர், வி.

32. i. நீதி மாலினி : முதற் பதிப்பு ; ii. ஓ. கந்தசாமி முதலியார் ; மினர்வா அச்சுக்கூடம், சென்னை ; iii. டிசம்பர், 1901 ; iv. உ.ப. 64 ; v. 8 vo ; vi. 0–12–0 ; vii. ....; viii. 122/1902/I.

R4

பாகவந்த ராவ், வி.

33. i. நற்பழக்கம் நல்லவனாக்கும் : முதற் பதிப்பு ; ii. வி. பாகவந்த ராவ் ; கல்யாண சுந்தரம் பிரஸ், தஞ்சாவூர் ; iii. டிசம்பர், 1908 ; iv. உ.ப. 12 ; v. 12° ; vi. 0–0–6 ; vii. நற்பழக்கம் நல்லவனாக்கும் என்பதை விளக்க வந்த ஒரு கதை; viii. 226/1909/I.

R4

பால் பிள்ளை, ஏ. ஷி.

34. i. விசேஷ வெறியினால் விளையுங்கேடு : முதற் பதிப்பு ; ii. ஏ. ஷி. பால் பிள்ளை ; சண்முகம் பிரஸ், சென்னை ; iii. ஜுன், 1909 ; iv. உ. ப. 8 ; v. 8° ; vi. 0–0–6 ; vii. மது வெறியினால் ஏற்படும் தீமைகளைப் பற்றிக் கூறுவது ; viii. 360/1909/II.

R4

மாணிக்கம்மாள், எஸ்.

35. i. மாதர் ஹிதோபதேசம்—சேர்க்கை வாசனை : முதற் பதிப்பு ; ii. சி. பொன்னுசாமி பிள்ளை ; பிரம்மோ ஆர்பன் அசைலம், சென்னை ; iii. ஆகஸ்ட், 1902 ; iv. உ.ப. 6 ; v. 12 mo ; vi. ....; vii. ....; viii. 204/1902/III.

R4

மார்ட்டின்

36. i. மாதர்க்கு மதி : முதற் பதிப்பு ; ii. எம்.ஆர்.டி. அண்டு பி. சொசைட்டி ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. டிசம்பர், 1904 ; iv. உ.ப. 36 ; v. 18 mo ; vi. 0–0–6 ; vii. .... .. ; viii. 58/1905/I.

R4

மைக்கேல் சாமி பிள்ளை, எம். பி.

37. i. சன்மார்க்க சங்கிரகம் முதற் புத்தகம்—பெற்றோர் ஒழுக்கம்—இரண்டாம் பாகம் : முதற் பதிப்பு ; ii. எம். பி. மைக்கேல் சாமி பிள்ளை ; விவேகானந்தா அச்சுக்கூடம், சென்னை ; iii. மார்ச், 1905 ; iv. உ.ப. 172 ; v. 8 vo ; vi. 0–8–0 ; vii. .... ; viii. 223/1905/I.

R4

170 [1] குழந்தைகட்கான அறநூல்கள்

ஔவையார்

38. i. ஆத்திசூடியும் கொன்றை வேந்தனும் : முதற் பதிப்பு ; ii. சாமிநாத பண்டிதர் ; சைவ வித்யாநுபாலன பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1908 ; iv. உ.ப. 6+34 ; v. 16° ; vi. 0–1–0 ; vii. .... ; viii. 470/1908/IV.

R4

39. i. ஆத்திசூடியும் கொன்றை வேந்தனும் : முதற் பதிப்பு ; ii. என். சி. சதாசிவ பிள்ளை ; வித்யாநுபாலன பிரஸ், சென்னை ; iii. அக்டோபர், 1908 ; iv. செ.மு.உ.ப. 34 ; v. 16° ; vi. 0–1–0 ; vii. ....; viii. 481/1908/IV.

R4

40. i. ஆத்திசூடி மூலமும் உரையும் : முதற் பதிப்பு ; ii. இ. எம். கோபாலக் கிருஷ்ணக் கோன் ; தமிழ்ச் சங்கம் பிரஸ், மதுரை ; iii. மார்ச், 1910 ; iv. செ.மு.உ.ப. 32 ; v. 32° ; vi. 0–0–6 ; vii. சிறுவர் சிறுமியர்க்கான புத்தகம் ; viii. 694/1910/I.

R4

41. i. ஆத்திசூடி : முதற் பதிப்பு ; ii. மயிலம் சுப்பிரமணிய சாமி & எ. முத்துசாமி நாயுடு ; சாமுண்டீஸ்வரி பிரஸ், தாரா புரம் ; iii. நவம்பர், 1910 ; iv. செ.மூ.ப. 12 ; v. 12 mo. ; vi. 0–0–3 ; vii. அகர வரிசையில் தொகுக்கப்பட்டது. குழந்தை களுக்காக இயற்றப்பட்டது ; viii. 531/1910/IV.

R4

42. i. வாக்குண்டாம் : முதற் பதிப்பு ; ii. என். சி. சதாசிவ பிள்ளை ; வித்யாநுபாலன பிரஸ், சென்னை ; iii. அக்டோபர், 1908 ; iv. செ.மூ.உ.ப. 26 ; v. 16 mo. ; vi. 0–0–9 ; vii. ....; viii. 479/1908/IV.

R4

ஔவையார் & சிவப்பிரகாசசுவாமி, துறைமங்கலம்

43. i. வாக்குண்டாம், நல்வழி, நன்னெறி மூலமும் உரையும் : முதற் பதிப்பு ; ii. சாமிநாத பண்டிதர் ; சைவ வித்யாநு பாலன பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1908 ; iv. செ.மூ. உ.ப. 70 ; v. 16 mo. ; vi. 0–2–0 ; vii. ....; viii. 469/1908/IV.

R4

சிவப்பிரகாச சுவாமிகள், துறைமங்கலம்

44. i. நன்னெறி உரையுடன் : முதற் பதிப்பு ; ii. எஸ். சாமிநாத ஐயர் ; தமிழ்ச் சங்க அச்சுக்கூடம், மதுரை ; iii. ஜூலை, 1904 ; iv. உ.ப. 58 ; v. 16 mo ; vi. 0–2–0 ; vii. ....; viii. 8/1904/III.

R4

45. நன்னெறி : முதற் பதிப்பு ; ii. என். சி. சதாசிவ பிள்ளை ; வித்யாநுபாலன பிரஸ், சென்னை ; iii. அக்டோபர், 1908 ; iv. செ.மூ.உ.எ. 24 ; v. 16 mo. ; vi. 0–1–0 ; vii. ...... ; viii. 483/1908/IV.

R4

181·43 தருக்கம்

நாராயண அய்யங்கார் (திரு.)

46. i. அநுமான விளக்கம் : முதற் பதிப்பு ; ii. தமிழ்ச் சங்கம் ; தமிழ்ச் சங்கம் பிரஸ், மதுரை ; iii. பிப்ரவரி, 1905 ; iv. உ.ப. 3+44+5 ; v. 8 vo ; vi. 0–4–0 ; vii. மணிமேகலையில் உள்ள படி. தர்க்கவாதம், புத்தர்களின் கருத்தைக் கொண்டு விளக்கங் பட்டுள்ளது; viii. 544/1908/II.

R635

181·48 வேதாந்த தத்துவம்

அருணாசல முதலி, எம். ஆர்.

47. . விசார சாகர சார சங்கிரகம் : முதற் பதிப்பு ; ii. எம். ஆர். அருணாசல முதலி ; நேஷனல் பிரஸ், திருவண்ணாமலை ; iii. மார்ச், 1909 ; iv. உ.ப. 36 ; v. 32 mo. ; vi. 0–0–6 ; vii. ஹிந்தி மொழியிலுள்ள தத்துவ நூலான விசார சாகரத்தின் தமிழாக்கச் சுருக்கம்; viii. 86/1909/II.

R65

இராமசாமி முதலியார், தளவாய்.

48. i. ஞான வாசிஷ்ட வசனம் : முதற் பதிப்பு ; ii. இராமசாமி முதலியார், தளவாய் ; யூனியன் சென்ட்ரல் அச்சுக்கூடம், திருநெல்வேலி ; iii. ஜூன், 1905 ; iv. உ.ப. 252 ; v. 12 mo.; vi. 1–0–0 ; vii. .... ; viii. 268/1905/II.

Q21 : 226

இராமராவ், எஸ்.

49. i. சுகம், துக்கம், நன்மை, தீமை : முதற் பதிப்பு ; ii. எஸ். இராமராவ் ; ஆக்ஸ்போர்டு பிரஸ், சேலம் ; iii. மே, 1901 ; iv. உ.ப. 8 ; v. 16 mo. ; vi. 0–0–3 ; vii. .... ; viii. 248/1901/II.

R65

இராமானுஜாச்சாரி, எம். & சீதாராம சாஸ்திரி

50. i. பிரஹ்ம ஸூத்ரத் திராவிட பாஷ்யம் ; ii. எ. அனந்தாச்சாரி, சாஸ்த்ர சஞ்சீவி அச்சுக்கூடம், சென்னை ; iii. அக்டோபர்; 1905 ; iv. உ.ப. 8+324 ; v. 8° ; vi. 3–0–0 ; vii. .... ; viii. 162/1905/IV.

R65

குப்புசாமி ராஜு, வி.—மொ. து.

51. i. தத்துவ போதம் : இரண்டாம் பதிப்பு ; ii. எஸ். சிவசங்கரச் செட்டி ; மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை ; iii. ஜூலை, 1902 ; iv. உ.ப. 16 ; v. 16 mo. ; vi. 0–1–0 ; vii. .... ; viii. 53/1902/III.

R65

சிவப்பிரகாச சுவாமி

52. i. ஞான ஸாதக ஸஹாயம் : முதற் பதிப்பு ; ii. இ. சமரபுரி முதலி ; கலாரத்னாகரம் பிரஸ், சென்னை ; iii. மே, 1909 ; iv. உ.ப. 4+329 ; v. 32 mo. ; vi. 0–12–0 ; vii. சைவ தத்துவப்படி முக்தி அடைவது எப்படி என விளக்கப் படுகிறது; viii. 263/1909/II.

R65

சிவராவ், ஏ.—மொ. து.

53. i. பிரம்ம சூத்திரார்த்த தீபிகை—பகுதி–1, முதல் அத்தியாயம் முதல் பதம் (1–4 சூத்திரங்கள்) முதற் பதிப்பு; ii. ஏ. சிவராவ்; வித்தியா விநோதினி அச்சுக்கூடம், தஞ்சை; iii. நவம்பர் 1904; iv. செ.மூ.உ.ப. 86; v. 4 to; vi. 0–12–0; vii. ....; viii. 197/1904/IV.

R65

54. i. பிரம்ம சூத்திரார்த்த தீபிகை—பகுதி 2 அத்தியாயம் 1—பதம் 1—(சூத்திரம் 5-24): முதற் பதிப்பு; iii. பிப்ரவரி 1905; iv. செ.மூ.உ.ப. 76; viii. 89/1905/III.

R65

55. i. பிரம்ம சூத்திரார்த்த தீபிகை—பகுதி 3—அத்தியாயம் 1—பதம் 1 (சூத்திரம் 5-24)—பதம் 2 (சூத்திரம் 1-20): முதற் பதிப்பு; iii. மே, 1905; iv. செ.மூ.உ.ப. 80; viii. 90/1905/III.

R65

56. i. பிரம்ம சூத்திரார்த்த தீபிகை—பகுதி 4—அத்தியாயம் 1—பதம் 2 (சூத்திரங்கள் 23—32)—பதம் 3 (சூத்திரம் 1—23): முதற் பதிப்பு; iii. செப்டம்பர் 1905; iv. செ.மூ.உ.ப. 80; viii. 269/1905/III.

R65

57. i. பிரம்ம சூத்திரார்த்த தீபிகை—ஐந்தாம் பாகம்; iii. ஜனவரி, 1906; iv. செ.மூ. உ. ப. 78; vii. வேத வியாசரின் பிரம்ம சூத்திரங்கள் சங்கராச்சாரியாரின் உரையுடன் தரப்பட்டுள்ளன. ஆனந்தகிரி, ராமானந்தா முதலியோரின் அருஞ்சொல் அகராதியிலிருந்து பகுதிகள் தரப்பட்டுள்ளன. முதல் அத்தியாயத்திலிருந்து மூன்றும் பதத்தின் 23-24 சூத்திரங்களும் 4-ம் பதத்திலிருந்து 1–7 சூத்திரங்களும் தரப்பட்டுள்ளன. viii. 186/1906/I.

R65

58. i. பிரம்ம சூத்திரார்த்த தீபிகை.—ஆறும் பாகம்; iii. மார்ச் 1906; iv. செ. மூ. உ. ப. 51; vii. முதல் அத்தியாயத்தின் நான்காம் பதத்தின் 8–28 சூத்திரங்களைத் தமிழில் விளக்குவது. viii. 58/1906/II.

R65

59. i. பிரம்ம சூத்திரார்த்த தீபிகை—ஏழாம் பாகம்; iii. ஏப்ரல் 1906; iv. செ.மூ.உ.ப. 80; vii. இரண்டாம் அத்தியாயத்தின் முதல் பதத்தின 1-33 சூத்திரங்களை விளக்குவது. viii. 81/1906/II.

R65

60. i. பிரம்ம சூத்திரார்த்த தீபிகை :—எட்டாம் பாகம் ; iii. ஜூன் 1906 ; iv. செ.மூ.உ.ப. 80 ; vii. இரண்டாம் அத்தியாயம் இரண்டாம் பதத்தின் 34-37, சூத்திரங்களை விளக்குவது ; vii. 252/1096/II.

R65

61. i. பிரம்ம சூத்திரார்த்த தீபிகை—பகுதி 9, அத்தியாயம் 2, பதம் 2-38 & 3-48 ; iii. நவம்பர் 1906 ; iv. செ.மூ.உ.ப. 80 ; viii. 166/1906/IV.

R65

சுந்தரசாமி

62. i சுவானுபூதி ரசாயனம் : ii. கே. சிதம்பரம் பிள்ளை ; யூனியன் செண்ட்ரல் பிரஸ், திருநெல்வேலி ; iii. அக்டோபர் 1905 ; iv. உ.ப. 125 ; v. 8 vo; vi. 0–10–0 ; vii. ...... ; viii. 129/1095/IV.

R65

சுந்தரராம சாஸ்திரி, ஆர்.

63. i. சர்வ வேதாந்த தாத்பர்ய சார சங்க்ரஹம்—முதற் பதிப்பு ; ii. ஆர். சுந்தரராம சாஸ்திரி ; விக்டோரியா பிரஸ், மதுரை ; iii. ஏப்ரல் 1910 ; iv. உ.ப. 4+194 ; v. 8 vo. ; vi. 1-0-0 ; vii. அத்வைதக் கொள்கைக் கண்ணோடு வேதாந்த மதம் மற்றும் தத்துவத்தைச் சுருக்கி விளக்குவது ; viii. 364/1910/II.

R66

சுப்பிரமணிய சாஸ்திரி, பி.

64. i. கஞ்சா க்ஷோபாக்கியானம் மணிப்பிரவாளம் முதற் பதிப்பு ; ii. டி. சாமிநாத சாஸ்திரி ; சாஸ்திர சஞ்சீவினி பிரஸ், சென்னை; iii. ஆகஸ்ட் 1905 ; iv. உ.ப. 32 ; v. 16 mo ; vi. 0–1–0 ; vii. .... ; viii. 182/1905/III.

R65

சுப்பையா பண்டிதன் & இருளப்பக்கோன், டி.—தொ. து.

65. i. பொகண்ட மகாரிஷி ஞானம்—80, கூர்மானந்த மகாரிஷி ஞானம்—50 முதலியன, முதற் பதிப்பு; ii. சுப்பையா பண்டிதன் & டி. இருளப்பக்கோன், தமிழ்ச் சங்க முத்திராக்ஷரசாலை, மதுரை ; iii. ஏப்ரல் 1904 ; iv. செ.மூ.ப. 51 ; v. 16 mo ; vi. 0—3—0 ; vii. ......; viii. 83/1904/II.

R65

65-A. i. தக்ஷிணாமூர்த்தி படனம்; ii. .... ; iii. 1910 ; iv. செ.மூ ப. 26 ; v. 14×11 செ.மீ. ; vi. 0—1—0 ; vii. ஆத்ம விசாரம் பற்றிய செய்திகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன; viii. 196/1910/II.

R65

நாயநாராச்சாம் பிள்ளை.

66. i. முக்த போகாவளி (Mukthabogavali) முதற் பதிப்பு: ii. பி. பி. அனந்தாச்சாரி ; சுதர்ஸன அச்சுக்கூடம், சின்னகாஞ்சீபுரம் ; iii. அக்டோபர் 1901 ; iv. செ.மூ.ப. 24 ; v. 12 mo ; vi. 0-2-6 ; vii. ...... ; viii. 116/1901/IV.

R65

நிச்சால ராமானந்தசாமி.

67. i. மோக்ஷ சாதன விளக்கம் ; ii. நிச்சால ராமானந்தசாமி, மதராஸ் ரிப்பன் பிரஸ், சென்னை ; iii. ஆகஸ்ட் 1906 ; iv. உ.ப. 3+9+528 ; v. 8vo ; vi. 2-0-0 ; vii. சமஸ்கிருதத்திலும் தமிழிலும் உள்ளது ; viii. 145/1906/III.

R65

பாலகிருஷ்ண முதலியார், வி.—மொ. து.

68. i. அவதூத யது சம்பவாதம் : முதற் பதிப்பு ; ii. வி. பாலகிருஷ்ண முதலியார் : கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை ; iii. நவம்பர் 1903 ; iv. உ.ப. 66 ; v. 8 vo. ; vi. 0-4-0 ; vii. .... ; viii. 188/1903/IV.

R65

ராமச்சந்திர நாயுடு, வி.

69. i. ஜீவனும் மரணத்துக்குப்பின் ஜீவனுடைய ஸ்திதியும் : முதற் பதிப்பு; ii. வி. ராமச்சந்திர நாயுடு; ஸ்ரீ வித்யாவிநோதினி பிரஸ், தஞ்சாவூர் ; iii. மே, 1909 ; iv. உ.ப. 17 ; v. 8 vo ; vi. ...... ; vii. திருமதி அன்னிபெசண்ட் அம்மையார் செய்த பிரசங்கத்தின் மொழிபெயர்ப்பு ; viii. 503/1909/II.

R65

ராமசாமி ஐயர், என். கே.

70. i. ஜீவன், ஈச்வரன், பிரபஞ்சம் : முதற் பதிப்பு ; ii. டி. எஸ்; சுந்தரேச அய்யர் ; நீலலோசனி பிரான்ச் பிரஸ், திருவாரூர்; iii. அக்டோபர் 1909 ; iv. உ.ப. 7 ; v, 8vo ; vi. 0-0-6 ; vii. தத்துவக் கட்டுரை அடங்கிய ஒரு நூல் ; viii. 395/1909/IV.

R65

லக்ஷ்மண சாஸ்திரி—தொ. து.

71. i. வேத லக்ஷணம்—பகுதி 2 : முதற் பதிப்பு ; ii. லக்ஷ்மண சாஸ்திரி ; பிரமானந்தா பிரஸ், திருவாதி ; iii. பிப்ரவரி, 1908; iv. உ.ப. 48 ; v. 8 vo ; vi. 0 4-0 ; vii. வேத உச்சரிப்பு மற்றும் படிப்பு பற்றி விளக்குவது. viii. 241/1908/I.

R65

விஸ்வநாத சாஸ்திரி, என். சி.

72. i. *பிரம்மஞான விஞ்ஞான : முதற் பதிப்பு* ; ii. என். சி. விஸ்வநாத சாஸ்திரி, யூனியன் பிரஸ், நாமக்கல் ; iii. அக்டோபர் 1910 ; iv. உ.ப. 8 ; v. 16 mo. ; vi. .... ; vii. மேலான "பிரம்மனை"ப் பற்றிய தத்துவத்தை விளக்குவது ; viii. 339/1910/IV.

R65

வெங்கட சுப்பராவ், அ.

73. i. *ஆனந்த தீபிகை : முதற் பதிப்பு* ; ii. அ. வெங்கடசுப்பாராவ் ; ஜிஞாபகாரணி அச்சுக்கூடம், சென்னை ; iii. அக்டோபர் 1901 ; iv. உ.ப. 160 ; v. 8 vo ; vi. 1-0-0 , vii. .... ..; viii. 126/1901/IV.

R65

வைத்தியநாத தீக்ஷிதர்.

74. i. *ஆரணிக காண்டம்* (Arnika Kanda); ii. சி. ஆர். சீனிவாச சாஸ்திரி ; பிரம்ம வித்தியா அச்சுக்கூடம். சிதம்பரம் ; iii. அக்டோபர் 1901 ; iv. உ.ப. & செ.மு.ப. 699 : v. 4 to ; vi. 12—0—0 ; vii. .... ; viii. 259/1901/IV.

R65

வைத்ய நாராயணசுவாமி, பிரம்மஸ்ரீ இராமலிங்க எத்தீஸ்வர சுவாமி முதலியோர்.

75. i. *பஞ்சதசி பதயோஜினி திராவிட பரவாத தீபிகை : முதற் பதிப்பு* ; ii. எம். ஆர். சுந்தரராம சாஸ்திரி, ஞானசாகர அச்சுக்கூடம், சென்னை ; iii. மே 1905 ; iv. உ.ப. 708 : v. 8 vo ; vi. 3—8—0 ; vii. .... ; viii. 218/1905/II.

R65

ஸ்ரீநிவாசாச்சாரி, பி.

76. i. *தத்துவ விளக்கம்—பூர்வ பாகம் : முதற் பதிப்பு* ; ii. பி.ஸ்ரீனிவாசாச்சாரி ; ஸ்ரீகாஞ்சிபூஷண அச்சுக்கூடம், காஞ்சிபுரம் ; iii. ஜனவரி 1902 ; iv. உ. ப. 67 ; v. 16 mo ; vi. 0—3—0. vii. ...... ; viii. 197/1902/I.

R65

ஸ்ரீசைல நாதையா, எ.—தெ.நா.து.

77. i. *அஷ்டதல ரஹஸ்யங்கள்* ; ii. எ. ஸ்ரீசைல நாதையா ; ஸ்ரீநிகேதனம் பிரஸ், சென்னை; iii. அக்டோபர் 1905 ; iv. உ.ப 220 ; v. 8 vo ; vi. 1—4—0; vii. ...... ; viii. 188/1905/IV.

R65

181·48 சைவசித்தாந்த சாத்திரம்

மெய்கண்டார்.

78. i. சிவஞானபோதமும் திராவிட பாஷ்யமும்—எண் 2 ; ii. எஸ். சாமிநாத பண்டிட் ; வித்யாநுபாலன பிரஸ், சென்னை ; iii. ஜூன் 1906 ; iv. உ.ப. 80 ; v. 8vo ; vi. 0–8–0 ; vii. சைவர்களால் மிகவும் எத்தப்படும் சமஸ்கிருத நூலின் தமிழாக்கம். கடவுளை அறியச் செய்ய வேண்டிய விதிகளைக் கூறுவது; viii. 126/1906/III.

R673

79. i. சிவஞான போதமும் திராவிட பாஷ்யமும்—எண். 3 ; iii. ஆகஸ்ட் 1906 ; iv. உ. ப. 82 ; viii. 189/1906/III.

R673

181·48 சைவசித்தாந்த தத்துவம்

கண்ணுடைய வள்ளல், சீகாழி.

80. i. ஒழிவிலொடுக்கம் ; ii. மதறாஸ் ரிப்பன் புக் டிப்போ ; மதறாஸ் ரிப்பன் பிரஸ், சென்னை ; iii. ஏப்ரல்; 1907 ; iv. உ.ப. 14+1+413+6 ; v. 16 mo ; vi. 1–0–0 ; vii. மத வாழ்க்கையில் மெய்மறந்து ஒன்றிப் போகும் வரையுள்ள ஒவ்வொரு வகைக் கட்டங்களைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. viii. 277/1907/II.

R673

கணேச சாஸ்திரி, மருவூர்—மொ.து.

81. i. சிவகீதை—பகுதி 1 ; ii. கே. ஜம்புலிங்க முதலி ; பண்டித மித்திரன் பிரஸ், சென்னை; iii. டிசம்பர் 1906 ; iv. செ.மூ.ப. 19+12 ; v. 8vo; vi. 0-3-0 ; vii. சிவனைத் துதித்தலும் சைவத் துறவு அடையும் மார்க்கங்களும் உள ; viii. 297/1906/IV

R673

82. i. சிவகீதை—பகுதி 2 ; iii. டிசம்பர் 1906 ; iv. செ.மூ.எ. 32 ; viii. 298/1906/IV.

R673

83. i. சிவரகசியம்—பாகம் 8 ; முதற் பதிப்பு ; ii. சதாசிவ செட்டி, சயப்பாக்கம் ரிச்சனர் பிரஸ், சென்னை ; iii. டிசம்பர் 1909 ; iv. உ.ப. 45 ; v. 8vo ; vi. 0–1–0 ; vii. "ஸ்ரீசிவரஹஸ்யமென்னும்" சமஸ்கிருத நூலின் மொழிபெயர்ப்பு; viii. 793/1909/IV.

R673

84. i. சிவரகசியம்—பாகம் 9: முதற் பதிப்பு ; iii. டிசம்பர். 1909 iv. உ.ப. 48 ; viii. 794/1909/IV.

R 673

85. i. சிவரகசியம்— பாகம் 10 : முதற் பதிப்பு ; iii. டிசம்பர், 1909; vii. 795/1909/IV.

R 673

சண்முகசுந்தர முதலி, சி.

86. i. ஸுப்ர பேதாகமம் ; ii. எம். அளகப்ப முதலி ; சிவஞான போதம் பிரஸ், சென்னை ; iii. நவம்பர், 1907 ; iv. உ.ப. 28+340 ; v. 8vo ; vi. 4-0-0 ; vii. சிவத்தலங்களை நிர்மாணித்தலும், லிங்கத்தை எழுப்புதலும், வழிபாட்டை நடப்பாட்டுதலுமாகிய சைவ ஆகமத்தைப் பற்றிக் கூறுகிறது; viii. 151/1907/IV.

R 673

செந்திநாத அய்யர், காசிவாசி.

87. i. வைதிக சுத்தாத்துவித சைவசித்தாந்த தத்துவப்பட விஞவிடை : முதற் பதிப்பு ; ii. செந்திநாத அய்யர், காசிவாசி; செந்திநாத சுவாமி பிரஸ், திருமங்கலம் ; iii. பிப்ரவரி, 1908 : iv. உ.ப. 2+87 ; v. 8vo ; vi. 1–0–0; vii. ...... ; viii. 163/1908/I.

R 673

நீலகண்ட சிவாச்சாரி.

88. i. பிரமசூத்திர சிவாத்துவித சைவபாடியம் : முதற்பாகம் ; ii. செந்திநாத ஐயர், காசிவாசி ; செந்திநாத சுவாமி பிரஸ், திருமங்கலம்; iii;. நவம்பர், 1907 ; iv. உ.ப. 2+184 ; v. 8vo ; vi. 2-0-0 ; vii. வேதாந்த சூத்ரங்களுக்கு நீலகண்ட சிவாச்சாரியார் எழுதிய பாஷ்யத்தின் தமிழ்மொழி பெயர்ப்பு ; viii. 305/1907/IV.

R 673

89. i. பிரமசூத்திர சிவாத்துவித சைவபாடியம்—இரண்டாம் பாகம் ; முதற் பதிப்பு ; iii. ஜூன் 1908 ; iv. உ.ப. 215 ; viii. 623/1909/I.

R 673

90. i. பிரமசூத்திர சிவாத்துவித சைவ பாடியம்—மூன்ரும் பாகம் ; முதற் பதிப்பு ; iii. ஜனவரி, 1909 ; iv. உ.ப. 248 : viii. 624/1909/I.

R 673

பால்வண்ண முதலி, எஸ்.

91. i. சித்தாந்த ஞானரத்னவளி—முதற் பாகம் ; ii. எஸ். பால் வண்ண முதலி ; சூர்யபிரகாசினி பிரஸ், திருநெல்வேலி ; iii. மார்ச்; 1907 ; iv. உ.ப. 1+24 ; v. 8vo ; vi. 0-2-0 ; vii. சைவநெறியின் மூன்று கொள்கைகளின் தத்துவத்தைப் பற்றிய சிறு பிரசங்கச் சுருக்கம். viii. 327/1907/I.

R 673

வேலு தேசிகர், பி.

92. i. சைவப்பிரகாச வினாவிடை ; ii. என். முருகேச முதலி ; கணேசன் அச்சுக்கூடம்; சென்னை ; iii. மார்ச்; 1903; iv. உ.ப. 32. v. 16 mo ; vi. 0-1-0 ; vii. .... ; viii. 98/1903/II. R 673

181·48 [1] வைணவ தத்துவம்

அண்ணங்கராச்சார்யா, பிரதிவாதிபயங்கரம்.

93. i. குலப்ரஷ்ட முக்தவிம்ஸ மொழி பெயர்ப்பு : முதற் பதிப்பு ; ii. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யா ; சுதர்சன பிரஸ். சின்ன காஞ்சிபுரம் ; iii. ஏப்ரல், 1910 ; iv. உ.ப. 20 ; v. 8vo : vi. 0-0-9 : vii. தென்கலை ஸ்ரீவைஷ்ணவத்தைக் கைவிட்டதற் காக சிக்கிராஜா என்பானைக் கேவலப்படுத்தி எழுதிய ஏளன நாடகம் ஒன்றும், சர்ச்சைக்குரிய "குலப்பிரஷ்ட முக்தவம்ஸ" என்னும் நூலின் மொழிபெயர்ப்பும் இதன்கண் அடங்கியுள்ளன. viii. 148/1910/II.

R 672

94. i. தாத தேசிகன் ஈடுபாடும் சீர்வசநபூடணச் சீர்மை விளக்கமும்: முதற் பதிப்பு ; ii. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர், சுதர்ஸன பிரஸ், சின்னகாஞ்சிபுரம் ; iii. செப்டம்பர். 1909 : iv. உ.ப. 24 ; v. 8vo ; vi 0-3-0 ; vii. காஞ்சி தாத்தாசாரி யார்களின் முன்னோரான தாதா தேசிகர் ஒரு தென்கலை ஸ்ரீவைஷ்ணவர் என்பதை எடுத்துக்காட்ட முயலுவது : லோகாசார்யாவின் ஸ்ரீவசனபூடணத்தின் நயமுரைப்பது. viii. 510/1909/III.

R 672

இராமாநுஜாச்சாரி.

95. i. தசாவதாரப் பிரபாவம் ; ii. ஏ. அனந்தாச்சாரி ; பண்டித மித்ரன் பிரஸ், சென்னை ; iii. நவம்பர், 1905 ; iv. உ.ப; 150; v. 8vo ; vi. 1-0-0 ; vii. .... : viii. 234/1905/IV.

R 672

செல்வக்கேசவராய முதலியார், டி.

96. i. ஸ்ரீசமயதீபம் (குருபரம்பரை) ஐந்தாவது பதுமைச் சருக்கம்—முனி வாகனச் சருக்கம் : முதற் பதிப்பு ; ii. டி. செல்வக்கேசவராய முதலியார் ; செங்கல்வராய நாயக்கர்ஸ் ஆர்பனேஜ் அச்சுக்கூடம், சென்னை ; iii. நவம்பர், 1903 ; iv. உ.ப. 62 ; v. 8vo ; vi. 0–6–0 ; vii. ...... ; viii. 26/1904/I.

R672

தோத்தைய சாரியார், கே. எஸ்.

97. i. ஸமாஸ்ரயண பரம்பரை தனியன் : முதற் பதிப்பு ; ii. பி. பி. அனந்தாச்சாரியார் ; ஸ்ரீ சுதர்ஸன அச்சுக்கூடம் ; iii. டிசம்பர், 1903; iv. உ. ப. 110; v. 16mo; vi. 0–4–0; vii. ......; viii. 159/1904/I.

R672

நரசிம்மலு நாயுடு, எஸ். டி.

98. i. ஓம் நமோ நாராயணாய என்னும் அஷ்டாக்ஷர மஹத்வம் : முதற் பதிப்பு; ii. எஸ். பி. நரசிம்மலு நாயுடு; தி கிரஸண்ட் பிரஸ், கோவை; iii. ஏப்ரல், 1901; iv. உ. ப. 8; v. 8 vo; vi. ......; vii. ......; viii. 143/1901/II.

R672

பிள்ளை லோகாச்சார்யா.

99. i. துவாதஸ ரஹஸ்யம் : முதற் பதிப்பு; ii. கே. வி. திருக்கச்சி நம்பிதாஸர்; கலாரத்னாகர பிரஸ், சென்னை; iii. செப்டம்பர், 1910; iv. உ.ப. 88; v. 8 vo; vi. 0–12–0; vii. ஸ்ரீ வைஷ்ணவர்களின் தென்கலையைப் பற்றிய நன்கு தெரிந்த 18 கொள்கைகளில் 12-ஐ விளக்குவது. viii. 689/1910/III.

R672

வரத வேதாந்தாச்சாரியார், கே. எஸ்.—தொ.து.

100. i. சடகோபாத்தியாசார்ய ஸ்ரீ ஸூக்தி சுதாஸ்வாதிநீ : முதற் பதிப்பு; ii. வெங்கடகிருஷ்ணமாச்சாரியார்; வைதீகவர்த்தினி அச்சுக்கூடம், கும்பகோணம்; iii. மார்ச், 1904; iv. உ.ப. 60; v. 8 vo; vi. ......; vii. ......; viii. 259/1904/I.

R672

101. i. சடகோபாத்தியாசார்ய ஸ்ரீ சூக்தி சுதாஸ்வாதிநீ—எண் 2 & 3: முதற் பதிப்பு; ii. கே. எஸ். வேங்கடகிருஷ்ணமாச்சாரியார்; வைதீக வர்த்தினி அச்சுக்கூடம், கும்பகோணம்; iii. ஏப்ரல், 1904; iv. உ. ப. 120; v. 4 to; vi. 0–12–0 vii. ...... viii. 239/1904/II.

R672

102. i. சடகோபாத்யாசார்ய ஸ்ரீ சூக்தி சுதாஸ்வாதிநீ—எண் 4: முதற் பதிப்பு; iii. ஏப்ரல், 1904; iv, உ.ப. 80; viii. 240/1904/II.

R672

103. i. சடகோபாத்யாசார்ய ஸ்ரீ சூக்தி சுதாஸ்வாதிநீ—எண் 5: முதற் பதிப்பு; iii. மே, 1904; viii. 241/1904/II.

R672

104. i. சடகோபாத்யாசார்ய ஸ்ரீ சூக்தி சுதாஸ்வாதிநீ—எண் 6: முதற் பதிப்பு; iv. உ. ப. 140; v, 8 vo; vi. 6–0–0 ஆண்டிற்கு; viii. 57/1904/III.

R672

105. i. சடகோபாத்யாசார்ய ஸ்ரீசூக்தி சுதாஸ்வாதிநீ—எண் 7 & 8: முதற் பதிப்பு; iii. ஜூன், 1904; iv. உ. ப. 80 viii. 58/1904/III.

R672

106. i. சடகோபாத்யாசார்ய ஸ்ரீசூக்தி சுதாஸ்வாதிநீ—எண் 9–13: முதற் பதிப்பு; iii. செப்டம்பர், 1904; iv. உ. ப. 235; viii. 1/1904/IV.

R672

107. i. சடகோபாத்யாசார்ய ஸ்ரீ சூக்தி சுதாஸ்வாதிநீ—எண் 14: முதற் பதிப்பு; iii. அக்டோபர், 1904; iv. உ. ப. 78; viii. 47/1904/IV.

R 672

108. i. சடகோபாத்யாச்சார்ய ஸ்ரீ சூக்தி சுதாஸ்வாதிநீ—எண் 15-17: முதற் பதிப்பு; iii. நவம்பர், 1904; iv. உ. ப. 122, viii. 202/1904/IV.

R672

ஸ்ரீநிவாச ஐயங்கார், டி.—தொ. து.

109. i. பஞ்சகால பிரகாசம் : முதற் பதிப்பு ; ii. டி. சீனிவாசாச் சாரியார் ; பிரீமியர் அச்சுக்கூடம், சென்னை ; iii. ஆகஸ்ட், 1904; iv. உ. ப. 247 ; v. 8 vo ; vi. 1-4-0 ; vii. ......; viii. 154/1904/III.

R672

ஸ்ரீநிவாசாச்சார்யா—தொ. து.

110. i. ரஹஸ்யத்ரய ஸாரம் : முதற் பாகம், முதற் பதிப்பு ; ii. ஸ்ரீநிவாசாச்சார்யா ; ஜயவதன விலாச பிரஸ், கும்பகோணம்; iii. ஜூன், 1909 ; iv. உ. ப. 80 , v. 8 vo ; vi. 10-0-0 ; முழு நூல் தொகுதிக்கும் ; vii. வடகலைக் கொள்கைக் கண்ணோடு உரை விளக்கத்துடன் வைணவர்களின் "மூன்று மர்மங்கள்" எனப்படும் நன்கு தெரிந்த மூன்று வணக்கப் பாக்கள் விளக்கப்பட்டுள்ளன. viii. 573/1909/IV.

R672

111. i. ரஹஸ்யத்ரய ஸாரம்—இரண்டாம் பாகம் : முதற் பதிப்பு ; iii. ஆகஸ்ட், 1909 ; viii. 574/1909/IV.

R:672

112. i. ரஹஸ்யத்ரய ஸாரம்—மூன்றும் பாகம் : முதற் பதிப்பு ; iii. நவம்பர், 1909 ; iv. உ. ப. 108 ; viii. 472/1909/IV.

R672

113. i. ரஹஸ்யத்ரய ஸாரம்—நான்காம் பாகம் : முதற் பதிப்பு ; iii. எப்ரல், 1910 ; iv. உ. ப. 265 ; vii. ஸ்ரீ வைணவத்தில் வடகலைப் பிரிவை ஆரம்பித்த வேதாந்த தேசிகரால் உணர்ந்து கொள்ளப்பட்டு விளக்கப்பட்ட "பிரபத்தி" என்பதைப் பற்றி நான்கு வகை நூல்களைத் தந்து, அது வாழ்க்கையில் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதையும் தெரிவிக்கிறது. இரு உரைகளைக்கொண்டது. viii. 602/1910/II.

R672

181·482 சங்கராச்சாரியரின் நூல்கள்

சங்கராச்சாரியர்

114. i. அபரோக்ஷானுபூதி : முதற் பதிப்பு ; ii. வி. கோவிந்தன் அண்டு பிரதர்ஸ் ; வித்யா விநோதினி பிரஸ், தஞ்சை ; iii. ஆகஸ்ட், 1905 ; iv. உ. ப. 56 ; v. 8 vo : vi. 0-5-0 ; vii. ......; viii. 285/1905/III.

R66

115. i. ஆத்ம போதமும் தத்வ போதமும் : முதற் பதிப்பு, ii. வி. கோவிந்தன் அண்டு பிரதர்ஸ்; வித்யா விநோதினி பிரஸ், தஞ்சாவூர் ; iii. ஜூலை, 1910 ; iv. உ. ப. 2+67 ; v. 8 vo ; vi. 0–5–0 ; vii. சங்கராச்சாரியார் செய்ததாகச் சொல்லப்படும் இரு நூல்கள் : அத்வைதம் பற்றியவை ; வி. குப்புசாமிராஜு என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. viii. 221/1910/III.

R66

116. i. சிவானந்த லஹரி தமிழ் விளக்கத்துடன் : முதற் பதிப்பு ; ii. டி. சுவாமிநாத சாஸ்திரி ; சாஸ்த்திர சஞ்சீவினி அச்சுக் கூடம், சென்னை ; iii. அக்டோபர், 1904 ; iv. உ.ப. 122 ; v. 8 vo ; vi. 0–8–0 : vii. ...... viii. 65/1904/IV.

R6

117. i. சௌந்தர்யலஹரி ; ii. டி. சுப்பிரமணிய சாஸ்திரி ; சாஸ்திர சஞ்சீவினி பிரஸ், சென்னை ; iii. அக்டோபர், 1907; iv. உ.ப. 1+2+248 ; v. 8 vo ; vi. 1–8–0 ; vii. பார்வதியின் மேல் தோத்திரப் பாடல்கள். சமஸ்கிருத விமரிசனத்திற்கு, ஒவ்வொரு பாடலுக்கும் தமிழ் மொழி பெயர்ப்பு உள்ளது. viii. 130/1907/IV.

R66

118 i. பிரஹ்ம நாமாவளி : முதற் பதிப்பு ; ii. எஸ். துரைசாமி அய்யர் ; வாணி விலாசம் பிரஸ், திருநெல்வேலி ; iii. ஜூன், 1909 ; iv. உ.ப. 1+14 ; v. 32 mo ; vi. 0–1–0 ; vii. மேலான (Supreme) பிரமனுக்குச் சாத்தக்கூடிய நாமங்களைத் தொடர்ச்சியாகக் கூறுவது. அத்வைதக் கொள்கையோடு கூடியது. முடிவில் தமிழ் உரை தரப்பட்டுள்ளது. viii. 58/1909/IV.

R66

119. i. பிரஸ்நோத்தர ரத்நமாலிகை : முதற் பதிப்பு ; ii. எஸ். சிவசங்கர செட்டி ; மதராஸ் ரிப்பன் பிரஸ், சென்னை ; iii. டிசம்பர், 1908 ; iv. உ.ப. 31 ; v. 16 mo ; vi. 0–2–0 ; vii. அத்வைத தத்துவம் மற்றும் மதம் பற்றிய உபாய வினு விடை. viii. 147/1909/I.

R66

200 சமயம்

212·5 பிரம்ம ஞானம்

துரைசாமி ஐயர், பி. வி.

120. i. தீமையின் உபயோகம் (The use of Evil) : முதற் பதிப்பு ; ii. பி. வி. துரைசாமி ஐயர் ; இந்தியா ரத்னம் பிரஸ், பொன்னணி (தெற்கு மலபார்) ; iii. செப்டம்பர், 1908 ; iv உ. ப. 18 ; v. 8 vo ; vi. 0–1–0 ; vii. 1908 ஞு ஏப்ரல் மீ 18, 19 தேதிகளில் சேலத்தில் நடந்த தமிழ் ஜில்லா பிரம்ம ஞான சபைகளின் கூட்டுக் கூட்டத்தின் (Tamil Districts Theosophical Federation) 6-வது விழாவின் (session) போது வாசிக்கப்பட்ட ஒரு கட்டுரை; viii. 90/1908/IV.

Q29 M2

220·95 விவிலிய நூற்கதைகள்

எல்வெயின் ஐயர், எம்.

121. i. பழைய புதிய ஏற்பாட்டின் திருச்சரித்திரங்கள் : முதற் பதிப்பு ; ii. எம். எல்வெயின் ஐயர் ; இவான்ஜிலிகல் லூதரன் பிரஸ், தரங்கம்பாடி ; iii. டிசம்பர், 1909 ; iv. உ. ப. 2+4+160 ; v. 8 vo ; vi. 0–4–6 ; vii. ஆரம்பப்பள்ளிகளுக்கான விவிலிய நூல்கள் படங்களுடன் கூடியது; viii. 746/1909/IV.

Q 6 : 21

கிறிஸ்தியன், தேவதாஸ்.

122. i. காணமல்போன மகன் : முதற் பதிப்பு ; ii. தேவதாஸ் கிறிஸ்தியன் ; ஏ. எம். லிஞக்ஸ் பிரஸ், பசுமலை ; iii. மே, 1909 ; iv. செ.மூ.ப. 28 ; v. 8 vo ; vi. 0–1–0 ; vii. ஊதாரி மகனின் வாழ்க்கையைப் பா உருவில் தருவது. viii. 93/1909/IV.

Q6 : 21

ரிச்சர்ட் அய்யர், எஸ்.

123. i. வேத சரித்திரங்கள : முதற் பதிப்பு ; ii. எஸ். ரிச்சர்ட் அய்யர் ; எம். ஒ. பிரஸ், சென்னை ; iii. டிசம்பர்; 1907, iv. உ. ப. 72 ; v. 16 mo ; vi. .... ; vii. இளைஞர்களுக்கான பைபிள் கதைகள்; viii. 30/1908/I.

Q6 : 21

221·95 [1] பழைய ஏற்பாட்டுக் கதைகள்

எல்வெயின் அய்யர், எம்.

124. i. திருச்சரித்திரங்கள் : முதற் பதிப்பு ; ii. எம். எல்வெயின் அய்யர் ; எம். இ. பிரஸ், சென்னை ; iii. நவம்பர், 1908 ; iv. உ. ப. 3+90 ; v. 16 mo ; vi. ...... ; vii. குழந்தைகளுக்கான பைபிள் கதைகள். படங்களுடன் தரப்பட்டுள்ளது ; viii. 343/1908/IV.

Q6 : 221

125. i. பழைய ஏற்பாட்டுத் திருச்சரித்திரங்கள் ; ii. எம். எல்வெயின் ஐயர் ; எம். இ. பிரஸ், சென்னை ; iii. ஜூலை, 1907 ; iv. உ. ப. 4+196 ; v. 16 mo ; vi. ...... ; vii. பைபிளின் பழைய ஏற்பாட்டில் காணப்படும் கதைகள் கூறப்பட்டுள்ளன ; viii. 66/1907/III.

Q6 : 221

126. i. பிள்ளைகளுக்கேற்ற திருச் சரித்திரங்கள் : இரண்டாம் பதிப்பு ; ii. எம். எல்வெயின் அய்யர் ; இவான்ஜிலிகல் லூதரன் மிஷன் பிரஸ், தரங்கம்பாடி ; iii. மார்ச், 1909 ; iv. உ.ப. 3+78+3 ; v. 8 vo ; vi. 0–2–6 ; vii. குழந்தைகளுக்கான பைபிள் கதைகள் ; viii. 126/1909/II.

Q6 : 221

223·2 தோத்திரப் பாடல்கள்

அண்ணாவி (மைக்கேல் பெட்ரு கோஸ்டா)

127. i. திருச்சிலுவையாராதனைப் புஞ்சம் ; ii. எச். கிரேஞ் அய்யர் ; செயிண்ட் சோசப் கல்லூரி அச்சுக்கூடம், திருச்சி ; iii. செப்டம்பர், 1906 ; iv. செ.மூ.ப. 12 ; v. 8 vo ; vi. 0–0–6 ; vii. புனித சிலுவையின் வணக்கம் பற்றியது. viii. 88/1906/IV.

Q6 : 222

அப்ஸலோம் பிள்ளை, எஸ்.வி.

128. i. அர்ச். ஆரோக்ய மாதாவின் அருட்சுந்தர மஞ்சரி ; ii. எஸ்.வி. அப்ஸலோம் பிள்ளை, வைஜயந்தி பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1905 ; iv. செ.மூ.ப. 15 ; v. 8 vo ; vi. 0–1–0 ; vii. .... ; viii. 34/1905/IV.

Q6 : 222

129. i. வியாகுல மாதாவின் பாடல் : முதற் பதிப்பு ; ii. வி. அப்ஸலோம் பிள்ளை ; எம். சி. எம். பிரஸ், சென்னை ; iii. ஆகஸ்ட், 1910 ; iv. செ. மூ. ப. 7 ; v. 8 vo ; vi. ......; vii. மேரி மாதாவைப் புகழ்வது. viii. 562/1910/III.

Q6 : 222

130. i. அர்ச். ஆரோக்கிய மாதாவின் நமஸ்கார கீர்த்தனைப் புலம்பற் பாமாலை முதற்பதிப்பு ; ii. பி. முத்துவீர உபாத்தியாயர் ; பண்டித மித்திரன் அச்சுக்கூடம், சென்னை ; iii. செப்டம்பர், 1904 ; iv. செ.மூ.ப. 16 ; v. 8 vo ; vi. ......; vii......; viii. 69/1904/IV.

Q6 : 222

அருமைநாயகம் அய்யர்.

131. i. ஈஸ்டர் விழாவிற்கான புனிதப் பாட்டுக்கள் : முதற் பதிப்பு ; ii. பி. பொன்னுரங்கம் அண்டு சன்ஸ் ; அலெக்சாண்டர் பிரஸ்; கடலூர் ; iii. ஏப்ரல், 1905 ; iv. செ.மூ.ப. 32 ; v. 4 to, vi. 0–2–0 ; vii. ....; viii. 262/1905/II.

Q6 : 222

ஆல்பர்ட் அய்யர், ஜே.

132. i. கிறிஸ்தவ இல்லற மாலை ; ii. மதராஸ் ரிலிஜியஸ் டிராக்ட் அண்டு புக் சொஸைட்டி ; எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை ; iii. நவம்பர், 1905 ; iv. செ.மூ.ப. 64 ; v. 12 mo ; vi. 0–1–6; vii. ......; viii. 197/1905/IV.

Q6 : 222

133. i. கிராமத்திருச்சபைக் கீதங்கள் : முதற் பதிப்பு ; ii. எச். எச். பிக்னால் ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர்; 1903 ; iv. செ.மூ.ப. 30 ; v. 32 mo ; vi. 0–1–0 ; vii......, viii. 311/1903/III.

Q6 : 222

சான்டியாகோ ஐயர், ஜே.—மொ.கு.

134. i. சேசுநாதருடைய திரு இருதயக் கீர்த்தன சங்கீதம்—இலத்தீனிலும் தமிழிலும் : முதற் பதிப்பு ; ii. எச். கிரேஞ்ச் அய்யர் ; செயின்ட் சோசப் கல்லூரி அச்சுக்கூடம், திருச்சி ; iii. ஆகஸ்ட், 1902 ; iv. செ.மூ.ப. 56 ; v. 16 mo ; vi. 0–1–6; vii......; viii 158/1902/IV.

Q6 : 222

சாமுவேல், எல்.

135. i. *சர்வலோக பேரின்ப சஞ்சீவிமணி* : முதற் பதிப்பு ; ii. ஏ. ஞானசுந்தரம் பிள்ளை ; சண்முக சுந்தர விலாஸ பிரஸ, சிதம்பரம் ; iii. நவம்பர். 1908 ; iv. செ.மூ.எ. 8 ; v. 16 mo ; vi. 0–0–3 ; vii. கடவுளைப் புகழும் ஒரு திருத்தவப் பாட்டு ; viii. 223/1908/IV.

Q6 : 222

சிரோன்மணி அம்மாள், ஏ.

136. i. *தேவார்ச்சனை கீதம்* : முதற் பதிப்பு ; ii. ஏ. என். புருஷோத்தம நாயுடு ; வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை ; iii. ஜனவரி, 1904 ; iv. செ.மூ.ப. 8 ; v. 16 mo ; vi. ...... ; vii........ ; viii. 109/1904/I.

Q6 : 222

சூசையாப் பிள்ளை, ஆர்.

137. i. *அர்ச். தேவமாதாவின் வியாகுல ஒப்பாரி* : முதற் பதிப்பு ; ii. ஆர். சூசையப்ப பிள்ளை ; செயிண்ட் சோசப் கல்லூரி அச்சுக்கூடம், திருச்சிராப்பள்ளி ; iii. ஜனவரி, 1902 ; iv. செ.மூ.ப. 68 ; v. 8 vo ; vi. 0–4–0 ; vii. ...... ; viii. 247/1902/I.

Q6 : 222

138. i. *ஞான சங்கீதங்களின் புஸ்தகம்* ; ii. இவான்ஜிலிகல் லூதரன் மிஷன் சொஸைடி ; இ. எல். எம். பிரஸ், தரங்கம்பாடி ; iii. ஜூலை, 1907 ; iv. செ.மூ.ப. 138+9 ; v. 16 mo ; vi. 0–2–0 ; vii. .... ; viii. 128/1907/III.

Q6 : 222

139. i. *ஞானப் பாட்டுக்கள், திருத்தப்பட்ட பாக்கெட் புத்தகம்* ; ii. எம். ஆர். டி. அண்டு பி. சொஸைட்டி ; எஸ்.பி.ஸி.கே. பிரஸ், சென்னை ; iii. நவம்பர், 1905 ; iv. செ.மூ.ப. 268 ; v. 32 mo ; vi. 0–2–6 ; vii. .... ; viii. 199/1905/IV

Q6 : 222

140. i. *ஞானப் பொக்கிஷம்* : மூன்றாம் பதிப்பு ; ii. எச். சாந்தையர் ; செயின்ட் சோசப் கல்லூரி அச்சுக்கூடம், திருச்சிராப்பள்ளி ; iii. ஜூலை, 1908 ; iv. செ.மூ.ப. 594+13 ; v. 16 mo ; vi. 0–14–0 ; vii. ரோமன் கத்தோலிக்கர்களின் ஜெபப் புத்தகம் ; viii. 188/1908/III.

Q6 : 222

துரைசாமி பிள்ளை, சி.

141. i. *திவ்ய சூசை மாலை* : முதற் பதிப்பு ; ii. சி. துரைசாமி பிள்ளை ; பிரஸிடென்ஸி அச்சுக்கூடம், சென்னை ; iii. மே, 1905 ; iv. செ.மூ.ப. 55 ; v. 16 mo ; vi......; vii—....; viii. 143/1905/II.

Q6 : 222.

142. i. **தேவ மாதாவின் மந்திரமாலை** : முதற் பதிப்பு ; ii. ஜே.பி. புருன் ஐயர் ; செயின்ட் ஜோசப் காலேஜ் பிரஸ், திருச்சினாப் பள்ளி ; iii. ஆகஸ்ட், 1909 ; iv. செ.மூ.ப. 32 ; v. 32 mo ; vi. 0-0-6 ; vii. ஏசுவின் புனித மாதா மேரியை விளம்பி இயற்றப்பட்ட ரோமன் கத்தோலிக்க சூத்திரங்கள், ஜெபங்கள் முதலியவை; viii. 555/1909/III.

Q6 : 222

143. i. **பாலர் பொக்கிஷம்** : ஏழாம் பதிப்பு ; ii. இ. எல். எம். சொசைடி ; இவான்ஜிலிகல் லூதரன் மிஷன் பிரஸ், தரங்கம் பாடி ; iii. அக்டோபர், 1907 ; iv. செ.மூ.ப. 57 ; v. 12 mo ; vi. 0-1-0 ; vii. கிருஸ்துவக் கொள்கைகளின் சாரத்தைத் தரும் இக்கிருஸ்துவப் பதிப்பில் அவர்களின் பாடல்களும் ஜெபங் களும் அடங்கியுள்ளன; viii. 97/1907/IV.

Q6 : 222

பீரிஸ், எம். ஏ.

144. i. *திருமந்திர நகர் திவ்ய பனிமய நாயகி பேரில் பனிமய வெண்பா* : முதற் பதிப்பு ; ii. எம். ஏ. பீரிஸ் ; சைவப்பிரகாச பிரஸ், தூத்துக்குடி ; iii. ஆகஸ்ட், 1910 ; iv. செ.மூ.ப. 25 ; v. 8 mo ; vi. ....; vii. மேரி மாதாவின் மீது பாடிய புகழ்ப் பாக்களாகும் இவை. viii. 616/1910/III.

Q6 : 222

145. i. புனித வெள்ளிக்கிழமை மற்றும் ஈஸ்டருக்கான பாடல்கள்—1909 : முதற் பதிப்பு ; ii. சௌத் இந்தியா யுனைடெட் சர்ச் ; விக்டோரியா பிரஸ், வேலூர் ; iii. ஏப்ரல், 1909 ; iv. செ.மூ.ப. 6 ; v. 16 mo ; vi. ....; vii. சர்ச் உபயோகத்திற்காக. viii. 85/1909/II.

Q6 : 222

146. i. வணக்கக் கூட்டங்களில் பாடப்படும் ஜெபப் பாட்டுகள். ii. ஜீ. ஏ. நடேசன் & கோ., சென்னை; iii. நவம்பர், 1907; iv. செ.மூ.ப. 15; v. 16 mo; vi. ....; vii. ....; viii. 152/1907/IV.

Q6 : 222

வில்லியம் ராபின்சன் அய்யர்.

147. i. சேலம் ஞானப் பாட்டுகளும் கீர்த்தனைகளும் : முதற் பதிப்பு; ii. வில்லியம் ராபின்சன்; சி. என். பிரஸ், திருப்பத்தூர்; iii. டிசம்பர், 1901; iv. செ.மூ.ப. 314; v. 12 mo; vi. 0-6-0; vii. ......; viii. 20/1902/I.

Q6 : 222

225·4 புதிய ஏற்பாடு.

148. i. இயேசு சுவாமி கேள்வாம் : முதற் பதிப்பு; ii. சி. எல். சொஸைட்டி; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை; iii. நவம்பர், 1908; iv. உ.ப. 6+90; v. 16 mo; vi. ....; vii. தோடா மொழியிலுள்ளது. புதிய ஏற்பாட்டுக் கதைகளைக் கூறுவது. viii. 317/1908/IV.

Q6:23

எல்வெய்ன் அய்யர், எம்.

149. i. புதிய ஏற்பாட்டின் திருச்சரித்திரங்கள் : முதற் பதிப்பு; ii. எம். எல்வெய்ன் அய்யர்; எம். இ. பிரஸ், சென்னை; iii. பிப்ரவரி, 1908; iv. உ. ப. 5+156; v. 16. mo; vi. 0–4–0; vii. புதிய ஏற்பாட்டிலுள்ள பைபிள் கதைகள் தரப்பட்டுள்ளன. viii. 229/1908/I.

Q6:23

150. i. புதிய ஏற்பாடு : திருத்திய பதிப்பு; ii. இ. எல். எம். சொஸைட்டி; இவான்ஜிலிகல் லூதரன் மிஷன் பிரஸ், தரங்கம்பாடி; iii. ஜூலை, 1906; iv. உ.ப. 7+560; v. 8 mo; vi. 0–8–0; vii. பாப்ரிசியஸ் ஐயரால் தமிழாக்கம் செய்யப்பட்ட கிரேக்க மொழி புதிய ஏற்பாடு. viii 152/1906/III.

Q6:23

151.

226·5 சுவிசேஷம்—ஜான்.

பேப்ரிசிறே.

152. i. யோவான் எழுதின சுவிசேஷம் : முதற் பதிப்பு ; ii. ஈமேனிங் ஐயர் ; இவான்ஜிலிகல் லூதரன் மிஷன் பிரஸ், தரங்கம்பாடி ; iii. ஆகஸ்ட், 1901 ; iv. உ. ப. 107; v. 12 mo; vi. 0-1-0 ; vii. .... ; viii. 134/1901/III.

Q6 : 234

226·6 அப்போஸ்தலர் நடவடிக்கைகள்.

எட்டி, ஜி. எஸ்.

153. i. அப்போஸ்தலர் நடபடிகளின் பாடங்கள் : முதற் பதிப்பு ; ii. இந்தியன் நேஷனல் கௌன்ஸில் ஆப் யங்மென்ஸ் கிறிஸ்டியன் அசோசியேஷன், எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1909 ; iv. உ.ப. 6 , v. 12 mo ; vi. 0-4-0 ; vii. தினவாரியாக பதினான்கு வாரங்களுக்குச் செய்யப்பட்டுள்ள அப்போஸ்தலர் நடபடிகளின் பாடங்கள். viii. 606/1909/III.

Q6:3

230 கொள்கை விளக்கும் வேத சாத்திரம்.

அப்பாசாமிப் பிள்ளை, ஏ. எஸ்.

154. i. கிறிஸ்தவனுன முகாந்திரச் சுருக்கம் : முதற் பதிப்பு ; ii. ஏ. எஸ். அப்பாசாமிப் பிள்ளை, வாவர்லே பிரஸ், சென்னை ; iii. மே, 1910 , iv. செ.மூ. ப. 31 ; v. 8 vo ; vi. .... ; vii. கிறிஸ்து மற்றும் கிருத்துவம் ஆகியவற்றின்மீது தர்க்கம். viii. 603/1910/II.

Q6:3

155. i. நான் கிறிஸ்தவனுன முகாந்திரம் : இரண்டாம் பதிப்பு ; ii. சி. எல். சொஸைடி ; சி. எல். எஸ். பிரஸ், சென்னை ; iii. மே, 1910 , iv. உ. ப. 2+7+112 ; v. 16 mo ; vi. 0–3–0 ; vii. .... ; viii. 501/1910/III.

Q6:3

அப்பாவு முதலி, ஏ. வி.

156. i. நித்திய சீவனம் : ஐந்தாம் பதிப்பு ; ii. என். வி. அப்பாவு முதலி, செயிண்ட் சேசசப் கல்லூரி அச்சுக்கூடம், திருச்சி ; iii. ஜூன், 1901 ; iv. உ. ப. 603 ; v. 32 mo ; vi. 0–12–0; vii. .... ; viii. 36/1901/III.

Q6:3

157. i. அப்போஸ்தலன் நடபடிகள் ; ii. இவாஞ்சிலிகல் லூதரன் மிஷன் சொஸைட்டி ; இவாஞ்சிலிகல் லூதரன் மிஷன் பிரஸ், தரங்கம்பாடி ; iii. செப்டம்பர், 1905 ; iv. உ.ப. 132 ; v. 12 mo ; vi. 0–1–0 ; vii. .... ; viii. 72/1905/IV.

Q6:3

158. i. அமலோற்பவம் : முதற் பதிப்பு ; ii. மானுவல், செயின்ட் ஜோசப் காலேஜ் பிரஸ், திருச்சி ; iii. டிசம்பர், 1904 ; iv. உ. ப. 245 ; v. 8 vo ; vi. 0–6–0 ; vii. ...... ; viii. 92/1905/I.

Q6:3

159. i. அமலோற்பவ பொக்கிஷம் : முதற் பதிப்பு ; ii. எச். பிரேன்க அய்யர் ; செயின்ட் ஜோசப் காலேஜ் பிரஸ், திருச்சி ; iii. செப்டம்பர், 1905 ; iv. உ. ப. 192 ; v. 32 mo ; vi. 0–3–0 ; vii. .... ; viii. 320/1905/III.

Q6:3

160. i. அமலோற்பவ பொக்கிஷம் : திருத்திய மூன்றும் பதிப்பு ; iii. மே, 1906 ; iv. உ. ப. 2+703 ; v. 8 vo ; vi. 2–12–0 ; vii. நாலாவது நூற்றுண்டில் இலத்தீன் மொழியில் வெளியிடப்பெற்ற விவிலிய நூலின் (vulgate) தமிழாக்கம் ; புதிய ஏற்பாடு மட்டும். viii. 242/1906/II.

Q6:3

161. i. அமலோற்பவ பொக்கிஷம் : நான்காம் பதிப்பு ; ii. ஜே. பி. புருன் ஐயர் ; செயின்ட் ஜோசப் காலேஜ் பிரஸ், திருச்சிறுப்பள்ளி ; iii. பிப்ரவரி, 1909 ; iv. உ. ப. 290+6 ; v. 32 mo ; vi. 0–4–0 ; vii. ரோமன் கத்தோலிக்க ஜெபங்களும் தியானங்களும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. viii. 409/1909/I

Q6:3

162. i. அமலோற்பவ பொக்கிஷம் : ஐந்தாம் பதிப்பு ; iii. ஏப்ரல், 1910 ; v. செ. மூ. ப. 286+6. viii. 454/1910/II.

Q6:3

163. i. அருளாகமும் ஆதி சின்னங்களும் : முதற் பதிப்பு ; ii. எம். ஆர். டி. சொஸைடி : எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. நவம்பர், 1901 ; iv. உ. ப. 140 ; v. 12 mo ; vi. 0–2–0 ; vii. .... ; viii. 193/1901/IV.

Q6:3

164. i. அன்றன்றுள்ள எங்கள் அப்பம்: ii. எச். கிரேஞ் அய்யர், செயின்ட் சோசப் காலேஜ் பிரஸ், திருச்சினுப்பள்ளி ; iii. செப்டம்பர், 1907 ; iv. உ. ப. 4 2 ; v. 8 vo ; vi. 0-0-9 : vii. .... ; viii. 46/1907/IV.

Q6:3

ஆண்ட்டு முர்ரே ஐயர்.

165. i. திருப்பணி விடை : முதற்பதிப்பு ; ii. எம். ஆர். டி. அண்டு பி. சொசைடி ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. ஜனவரி, 1904 ; iv. உ. ப. 126 ; v. 12 mo ; vi. 0–2–0 ; vii. .... ; viii. 150/1904/I.

Q6:3

166. i. ஆத்தும விஞவுக்குத் தேவ விடை : முதற்பதிப்பு ; ii. சி. எஸ். சொசைடி ; மெதாடிஸ்ட் எபிஸ்கோபல் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை ; iii. நவம்பர், 1901 ; iv. உ. ப. 142 ; v. 16 mo ; vi. 0—3—0 ; vii. .... ; viii. 120/1901/IV.

Q6:3

இராஜேந்திரம் பிள்ளை, டி. டி.

167. i. பரிசுத்தத் திவ்ய பூசைப் பணியின் விளக்கம் : முதற் பதிப்பு ; ii. எச். கிரேஞ் அய்யர், செயின்ட் சோசப் கல்லூரி அச்சுக்கூடம், திருச்சி ; iii. நவம்பர், 1903 ; iv. உ. ப. 184 ; v. 8 vo ; vi. 0–4–0 ; vii. .... ; viii. 3/1904/I.

Q6:3

168. i. ஏழைகளின் நேசர் : முதற் பதிப்பு ; ii. எம். ஆர். டி. அண்டு பி. சொசைடி ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1902 ; iv. உ.ப. 10 ; v. 18 mo ; vi. 0–0–1 ; vii. .... ; viii. 13/1902/IV.

Q6:3

169. i. கிறிஸ்து நாதருடைய சிநேகம் நம்மைத் தூண்டி ஏவுகிறது : முதற் பதிப்பு ; ii. ஜே. பி. புருன் ஐயர், செயின்ட் சோசப் காலேஜ் பிரஸ், திருச்சினுப்பள்ளி ; iii. ஜனவரி, 1909 ; iv. உ. ப. 16 ; v. 8 vo ; vi. 0–0–6 ; vii. கிறிஸ்துவின் திருவாக்குகள் சிலவற்றின் தொகுப்பு. viii. 105/1909/I.

Q6:3

170. i. கிறிஸ்து மார்க்கத்தின் போத சாரம் : ii. சி. எல். சொசைடி ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. அக்டோபர், 1901 ; iv. உ. ப. 432 ; v. 16 mo ; vi. .... ; vii. .... ; viii. 191/1901/IV.

Q6:3

குருச் அய்யர், எச்.

171. i. இன்னுரைத் தோழன் ; முதற் பதிப்பு ; ii. இ. எல். எம். பிரஸ், தரங்கம்பாடி ; iii. ஜுன், 1902 ; iv. உ. ப. 15 ; v. 4 to ; vi. 0–8–0 ; vii. .... ; viii. 240/1902/II.

Q6:3

172. i. இன்னுரைத் தோழன் : முதற் பதிப்பு ; iii. ஆகஸ்ட், 1902 ; iv. உ.ப. 28 ; vi. 0—14—0 ; vii. .... ; viii. 127/1902/III.

Q6:3

சாண்ட்லர் ஐயர், ஜே. எஸ்.

173. i. சபைகளுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் ஏற்ற வேத பாடங்கள் : முதற் பதிப்பு ; ii. ஜே. எஸ். சாண்ட்லர் ஐயர் ; ஏ. எம். லெனுக்ஸ் பிரஸ், பசுமலை ; iii. ஜுன், 1910 ; iv. உ.ப. 19 ; v. 16 mo ; vi. .... ; vii அமெரிக்கன் மதுரை மிஷன் சபைகளுக்கும் கிராமப் பள்ளிகளுக்கும் ஏற்ற பைபிள் பாடங்கள்; viii. 198/1910/III.

Q6:3

174. i. சிறுவருக்கேற்ற வசன வினு விடை : முதற் பதிப்பு ; ii. ஜே. எஸ். சாண்ட்லர் ஐயர் : ஏ. எம். லினுக்ஸ் பிரஸ், பசுமலை ; iii. ஜுன், 1910 ; iv. உ. ப. 21 ; v. 16 mo ; vi. .... ; vii. .... ; viii. 199/1910/III.

Q6:3

சாமுவேல் அய்யர், என்.

175. i. உள்ளது சொல்வோன் தெள்ளுரை : முதற் பதிப்பு ; ii. என். சாமுவேல் ஐயர் ; எம். இ. பிரஸ், சென்னை ; iii. ஜுலை 1908 ; iv உ. ப. 3+104 ; v. 32 mo ; vi. 0–2–0 ; vii. நேரான போதகரின் நேரான வார்த்தைகள். viii. 298/1908/III.

Q6:3

176. i. எருசலேம் பட்டணத்தின் அழிவு. முதற் பதிப்பு ; ii. என். சாமுவேல் அய்யர் ; எம். இ. பிரஸ், சென்னை ; iii. ஜூலை, 1908 ; iv. உ. ப. 33 ; v. 16 mo ; vi. 0–0–6 ; vii. .... ; viii. 299/1908/III.

Q6:3

சாமுவேல் அய்யர், என்.—மொ.து.

177. i. மெய்மனஸ்தாபக் கண்ணீர் ; ii. என். சாமுவேல் அய்யர், பிரஸிடென்ஸி பிரஸ், சென்னை ; iii. ஜூலை, 1907 ; iv. உ.ப. 1+46 ; v. 32 mo ; vi. 0–1–0 ; vii. ...... ; viii. 135/1907/III.

Q6:3

178. i. சாமுவேலின் முதலாம் இரண்டாம் புஸ்தகங்கள் : முதற் பதிப்பு ; ii. பிரிட்டிஷ் அண்டு பாரயின் பைபிள் சொஸைடி ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. டிசம்பர், 1908 ; iv. உ.ப. 87 ; v. 8 vo ; vi. 0—1—6 ; vii. .... ; viii. 15/1909/I.

Q6:3

179. i. சிலுவைத் திருவாசகம் : முதற் பதிப்பு ; ii. எம். ஆர். டி. அண்டு பி. சொஸைடி ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. எப்ரல், 1904 ; iv. உ. ப. 60 ; v. 12 mo ; vi. 0–1–0 ; vii. .... ; viii. 133/1904/II.

Q6:3

180. i. 'செவன் டாலர்' மங்கையின் திருக்கூட்டத்து மகளிர்க் கான ஆராதனை : முதற் பதிப்பு ; ii. கிரேஞ் அய்யர், எச். ; செயிண்ட் ஜோசப் காலேஜ் பிரஸ், திருச்சி ; iii. ஆகஸ்ட், 1905 ; iv. உ.ப. 25 ; v. 8 vo ; vi. .... ; vii. .... ; viii. 219/1905/III.

Q6:3

181. ஞான உபதேசத் தடாகம் : முதற் பதிப்பு ; ii. சகோ. ஜோசப் ஐயர் ; செயிண்ட் ஜோசப்ஸ் இண்டஸ்டிரியல் ஸ்கூல் பிரஸ், திருச்சிராப்பள்ளி ; iii. அக்டோபர், 1910 ; iv. உ.ப. 659+6 ; v. 8 vo ; vi. 0–12–0 ; vii. உரோமன் கத்தோலிக்கர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவாறுள்ள கிருத்துவ மத விளக்க உபதேச வினா-விடை. viii. 329/1910/IV.

Q6:3

182. i. ஞானப்பால் : மூன்றும் பதிப்பு ; ii. மிஸ்ஸெளரி இவான் ஜிலிகல் லூதரன் மிஷன் ; எம். இ. பிரஸ், சென்னை ; iii. மே, 1910 ; iv. உ.ப. 32 ; v. 16 mo ; vi. 0–0–6 ; vii. மத போதனை பற்றிய முதற் புத்தகம். viii. 654/1910/II.

Q6:3

டேனியல் சேசுதாஸ்—மொ. து.

183. i. "பயப்படாதே" : முதற் பதிப்பு ; ii. எம். ஆர். டி. அன்டு பி. சொஸைட்டி : எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii, பிப்ரவரி, 1904 ; iv. உ. ப. 68 ; v. 12 mo ; vi. 0–1–0 ; vii. : ; viii. 267/1904/I.

Q6:3

திகனம் ஐயர், ஏ. ஏ.

184. i. சமய சன்மார்க்க முதற் பாடங்கள் : வினு—விடை ரூபமாக : முதற்பதிப்பு. ii. ஏ. ஏ. திகனம் ; சௌராட்டிர அச்சுக்கூடம். சேலம் , iii. பிப்ரவரி, 1901 ; iv. உ. ப. 16 ; v. 8 vo ; vi. 0–0–3 ; vii. கிருத்துவ இளைஞர்களின் கடமையை உணர்த்தும் வினு விடை நூல், viii. 250/1901/I.

Q6:3

185. i. திருமந்திர நகரம் என்னும் தூத்துக்குடியில் பரிசுத்த அமலோற்பவ தேவ தாயின் மாசில்லா உற்பவ சத்திய அறிவிப்பின் 50-ம் வருட ஜூபிலி மகோற்சவ வரலாறு ; ii. எம். பி. மாசரன் ஹாஸ் ; செயிண்ட் ஜோசப்ஸ் காலேஜ் பிரஸ், திருச்சிறுப்பள்ளி ; iii. மே, 1906 ; iv. உ. ப. 48 ; v. 8 vo ; vi. 0–2–0 ; vii. .... ; viii. 310/1906/II.

Q6:3

186. i. திருஸ்தல வாசம் ; நான்காம் பதிப்பு ; ii. சூப்ரின்டெண்டண்ட், செயிண்ட் ஜோசப்ஸ் இண்டஸ்டிரியல் ஸ்கூல் பிரஸ், திருச்சிறுப்பள்ளி ; iii. நவம்பர், 1910 ; iv. உ. ப. 4+122+2 ; v. 8 vo ; vi. 0—2—0 ; vii. உரோமன் கத்தோலிக்கர்களால் புனிதமெனக் கருதப்படும் ஜெரூசலம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களைப்பற்றிய தல வரலாற்றினைத் தருவது viii. 645/1910/IV.

Q6:3

187. i. **தென்காசியிலுள்ள அர்ச். மிக்கேல் சம்மனசானவர் கோவில் :** முதற் பதிப்பு ; ii. கிரேஞ் அய்யர்; எச் ; செயிண்ட் ஜோசப் காலேஜ் பிரஸ், திருச்சி ; iii. செப்டம்பர், 1905 ; iv. உ.ப. 21 ; v. 8 vo ; vi. .... ; vii. .... ; viii. 284/1905/III.

Q6:3

தேவசகாயம் ஐயர், என்.

188. i. **தம்மையே தந்த தியாகேசர் :** முதற் பதிப்பு ; ii. சாமு வேல் பாக்கியம், அல்பீனியன் அச்சுக்கூடம், சென்னை; iii. ஆகஸ்ட், 1903 ; iv. உ.ப. 156 ; v. 12 mo ; vi. 0-3-0 ; vii. .... ; viii. 254/1903/IV.

Q6:3

189. i. **நல்லொழுக்கம் ;** ii. எச். கிரேஞ் அய்யர் ; செயின்ட் ஜோசப் கல்லூரி பிரஸ், திருச்சி; iii. அக்டோபர், 1906 ; iv. செ.மு.உ ப. 1+74+1 ; v. 32 mo ; vi. 0–1–6 ; vii. .... ; viii. 86/1906/IV.

Q6:3

190. i. **நானே உலக இரட்சகர் :** முதற் பதிப்பு ; ii. எம். ஆர். டி. அண்டு பி. சொசைடி ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. அக்டோபர், 1901 ; iv. உ. ப. 8 ; v. 18 mo ; vi. 0-0-1 ; vii. .... ; viii. 189/1901/IV.

Q6:3

191. i. **பலன்களின் பொக்கிஷம் :** முதற் பதிப்பு ; ii. ஜே. பி. புரூன் ஐயர் ; செயின்ட் ஜோசப் இண்டஸ்டிரியல் ஸ்கூல் பிரஸ், திண்டுக்கல் ; iii. பிப்ரவரி, 1910 ; iv. உ. ப. 2+30 ; v. 32 mo ; vi. 0-0-6 : vii. .... ; viii. 558/1910/I.

Q6:3

பால் அருளப்பன் ஐயர்.

192. புண்ணியம் ; முதற் பதிப்பு ; ii. ஈமேனிங், இவான்ஜெலிகல் லூதரன் மிஷன் பிரஸ், தரங்கம்பாடி ; iii. ஜனவரி, 1903 ; iv. உ. ப. 20 ; v. 12 mo ; vi. 0–0-1 ; vii. .... ; viii. 81/1903/T.

Q6:3

193. i. **பிரதான மந்திரங்களின் விளக்கம் :** ii. எச். கிரேசு அய்யர் ; செயின்ட் ஜோசப் கல்லூரி அச்சுக்கூடம், திருச்சி ; iii. நவம்பர், 1906 ; iv. செ. மூ. ப. 40 ; v. 8 vo. : vi. 0–1–6 ; vii. புகழ்மிக்க வேதப்பாடல்கள் விளக்கப்படுள்ளன ; viii. 263/1906/IV.

Q6 : 3

194. i. **பிரதான மந்திரங்களும் குறிப்பிடமும்** ; முதற் பதிப்பு ; ii· புரூன் ஐயர், ஜே. பி. ; செயின்ட் ஜோசப் காலேஜ் பிரஸ், திருச்சிறுப்பள்ளி; iii. ஜூலை, 1909 ; iv. உ. ப. 18 ; v. 16 mo; vi. 0–0–6 ; vii. உரோமன் கத்தோலிக்க ஜெபங்களும் வினு விடையும் அடங்கியது; viii. 167/1909/III.

Q6 : 3

பிராண்டிஸ், இ.

195. i. **சின்ன ஜீவியின் ஆறு உபாத்திமார்** ; ii. சி. எல். சொலைசட்டி ; எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை ; iii. அக்டோபர், 1905 ; iv. உ. ப. 84 ; v. 16 mo ; vi. 0–1-6 ; vii. .... ; viii. 196/1905/IV.

Q6 : 3

196. i. **பூசைக்கு உதவி செய்யவேண்டிய வகை** ; ஐந்தாம் பதிப்பு ; ii. சூபரின்டெண்டண்ட், செயின்ட் ஜோசப்ஸ் இண்டஸ்டிரியல் பிரஸ், திருச்சிறுப்பள்ளி ; iii. நவம்பர், 1910 ; iv. உ. ப, 36; v. 16 mo; vi. 0–1–0 ; vii. ...... ; viii. 644/1910/IV.

Q6 : 3

197. i. **பெரிய குறிப்பிடம்** ; முதற் பதிப்பு ; ii. எச். சாந்தையர் ; செயின்ட் ஜோசப் காலேஜ் பிரஸ், திருச்சிறுப்பள்ளி ; iii. எப்ரல், 1908 ; iv. உ. ப. 1+144+6 ; v. 16 mo ; vi 0-2–0; vii. போப்பினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சிறிய வினு விடையின் நேரான தமிழாக்கம்; viii 82/1908/II.

Q6 : 3

முகம்மது ஷம்ஷுத்தின் சாயபு, பி. வி. எம்.

198. i. **கிறிஸ்துமத திரியேகத்துவ மறுப்பு** . ii. பி. வி. எம். முகம்மது ஷம்ஷுத்தீன் சாயபு ; இச்சினர் பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1907 ; iv. உ. ப. 2+36 ; v. 8 vo ; vi. 0–4–0 ; vii. ...... ; viii. 311/1907/III.

Q6 : 3

199. i. முதலாம் வேதோபதேச வினுவிடை—திருத்திய பதிப்பு: ii. சி. எல். சொஸைடி; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை; iii. பிப்ரவரி, 1909; iv உ. ப; 16; v. 16mo; vi. ......; vii. ......; viii. 362/1909/I.

Q6 : 3

ராமசாமி ஐயர், யூ. எஸ்.

200. i. வேளாங்கண்ணி மாதா கோயில் வைபவம்: இரண்டாம் பதிப்பு; ii. ஏ. ஜெகன்னுத பிள்ளை; எட்வர்ட் பிரஸ், நாகப் பட்டினம்; iii. ஆகஸ்ட் 1910; iv. உ. ப. 16; v. 16mo; vi. .....; vii. தஞ்சாவூர் மாவட்ட நாகப்பட்டினத்தின் அருகிலுள்ள வேளாங்கண்ணியிலுள்ள ரோமன் கத்தோலிக்க மாதா கோயிலின் மரபுகள் மற்றும் செயற்கரும் விந்தைகள் பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் உரைப்பது. viii. 856/1910/III.

Q6 : 3

201. i. ராஜாக்களின் முதலாம் இரண்டாம் புஸ்தகங்கள்: முதற் பதிப்பு; ii. பிரிட்டிஷ் & பாரய்ன் பைபிள் சொசைடி; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை; iii. பிப்ரவரி, 1909; iv. உ. ப. 89; v. 8vo; vi. 0–1–6; vii. ......; viii. 267/1909/I.

Q6 : 3

ரெய்சார்ட் அய்யர், எல்.

202. i. சிறுவர்க்கேற்ற வேத சரித்திரங்கள்: ii. எல். ரெய்சார்ட் அய்யர்; இவான்ஜெலிகல் லூதரன் மிஷன் பிரஸ், தரங்கம்பாடி, iii. ஆகஸ்ட், 1907; iv. உ. ப. 32; v. 12mo; vi. 0–0–6; vii. கிறிஸ்துவர்கள் படிப்பதற்காகப் பைபிளில் காணப்படும் கதை களை அடிப்படையாகக் கொண்டு விளங்குவது. viii. 237/1907/III.

Q6 : 3

ரோச் ஐயர், டி.

203. i. சத்திய வேத சித்திர விளக்கம்: முதற் பதிப்பு; ii. சூப்பிரன்டென்டன்ட், செயின்ட் ஜோசப்ஸ் இண்டஸ்டிரியல் ஸ்கூல் பிரஸ், திருச்சிராப்பள்ளி; iii. ஆகஸ்ட், 1910; iv. உ. ப. 1+68; v. சூபர் ராயல்; vi. 1–4–0; vii. சித்தி ரத்தில் வினுவிடை ரூபமாயுள்ளது. பிரஞ்சு மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. viii. 632/1910/III.

Q6 : 3

204. i. நல்லொழுக்கம் : ஐந்தாம் பதிப்பு ; ii. ஜே. பி. புரூன் ஐயர், செயின்ட் ஜோசப் காலேஜ் பிரஸ், திருச்சினுப்பள்ளி ; iii. பிப்ரவரி, 1909 ; iv. உ. ப. 1+81 ; v. 32 mo ; vi. 0–1–6 ; vii. ...... ; viii. 408/1909/I.

Q6 : 3

205. i. நல்லொழுக்கம் : ஆறும் பதிப்பு ; ii. சங்கா. ஜோசப் ஐயர்; செயின்ட் ஜோசப் இண்டஸ்டிரியல் ஸ்கூல் பிரஸ், திருச்சினுப் பள்ளி ; iii. ஜூன் 1910 ; iv. உ. ப. 1+81 ; v. 32 mo; vi. 0–1–6 : vii. ...... ; viii. 779/1910/II.

Q6 : 3

206. i. ரோசா புஷ்ப அணி : ii. எச். கிரேஞ் அய்யர் ; செயின்ட் சோசப் கல்லூரி அச்சுக்கூடம், திருச்சி ; iii. அக்டோபர், 1906 ; iv. செ. மூ. உ. ப. 61+1 ; v. 16 mo ; v, ... ; vii. ஜெபத்திறகுச் செலுத்தப்படும் புனித பூவிதழ்களைப் பற்றியது; viii. 132/1906/IV.

Q6 : 3

லாசரஸ், ஜே.

207. i. ஈமீஷியர்களுக்கு அர்ச். டாவின் நிருபம் : முதற் பதிப்பு ; ii. எம். ஆர். டி. & பி. சொசைடி ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. மே, 1903 ; iv. உ. ப. 240 ; v. 16 mo ; vi. 0–4–0 ; vii. ...... ; viii. 142/1903/II.

Q6 : 3

வால்கல் ஐயர், டி.

208. i. பிலிப்பியருக்கு எழுதின நிருபத்தின் பேரில் பாயிரமும் வியாக்கியானக் குறிப்புகளும் : முதற் பதிப்பு ; ii. சி. எல். சொசைட்டி ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1908 ; iv. செ. மூ. உ. ப. 1+1+256 : v. 16 mo , vi.....; vii. அர்ச். பால் அவர்களால் பிலிப்பியர்களுக்கு அனுப்பப்பட்ட நிருபம், மற்றும் அந்த நிருபத்தின மேல் ஆங்கில விமர்சனம் ஆகியவை தமிழில் தரப்பட்டுள்ளன. viii. 410/1908/I.

Q6 : 3

209. வேத சத்தியங்களின் சுருக்கம் : ii. எச். கிரேஞ்ச் அய்யர் ; செயின்ட் ஜோசப்ஸ் காலேஜ் பிரஸ், திருச்சினுப்பள்ளி ; iii. மே 1906 ; iv. உ. ப. 36 ; v. 16 mo ; vi. 0–0–6 ; vii. கிருத்துவ வேதங்களின் சுருக்கவுரை; viii. 305/1906/II.

Q6 : 3

210. i. வேத சத்தியங்களின் சுருக்கம்: மூன்றும் பதிப்பு; ii. சூபரின்டென்டண்ட், செயின்ட் ஜோசப்ஸ் பிரஸ், திருச்சினுப் பள்ளி; iii. நவம்பர் 1910; iv உ. ப. 30; v. 8 vo; vi. 0–0–6; vii. உரோமன் கத்தோலிக்கர்களின் கொள்கைக்கு ஏற்ப கிருத்தவ மதக் கொள்கை கூறப்படுகிறது. viii. 646/1910/IV.

Q6 : 3

211. i. வேதத்தைப் பற்றிய முதற் புத்தகம்: முதற் பதிப்பு; ii. சி. எல். சொஸைடி, எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை; iii. செப்டம்பர், 1909: iv. உ. ப. 66; v. 16 mo; vi. 0–1–6; vii.....; viii. 412/1909/III.

Q6 : 3

232·9 கிறிஸ்துவின் வாழ்க்கை

அசரையா, வி. எஸ். & எட்டி, ஜி. எஸ்.

212. i. அருள் நாதர் ஜீவிய விருத்தாந்தம்: முதற் பதிப்பு; ii. இந்தியன் நேஷனல் கௌன்ஸில் ஆப் ஒய். எம். சி. ஏ., எம். இ. பிரஸ், சென்னை; iii. ஜனவரி, 1909; iv. உ. ப. 200; v. 12 mo; vii 0–4–0; vii. செயின்ட் மார்க்கினுல் அருளப்பட்ட வார்த்தைகளிலிருந்து தரப்பட்டுள்ள கிருத்துவின் வாழ்க்கை. viii. 197/1909/I.

Q6 : 33

ஆரோக்கியம் ஐயர், ஜே.

213. i. திரு. அவதார சரிதை: முதற் பதிப்பு; ii. இ. எல். எம். சொஸைடி, இவான் ஜெலிகல் லூதரன் மிஷன் பிரஸ், தரங்கம்பாடி; iii. நவம்பர், 1910; iv. உ. ப. 32; v. 12 mo; vi. 0–0–3; vii. ஏசுவின் வாழ்க்கையைச் செப்புவது. viii. 501/1910/IV.

Q6 : 33

214. இயேசுவின் ஜீவிய விருத்தாந்த சம்பவங்கள்: முதற் பதிப்பு; ii. சி. எல். சொஸைடி; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை; iii. டிசம்பர், 1900; iv. உ. ப. 244; v. 16 mo; vi. 0–2–0; vii, ...; viii. 20/1901/I,

Q6 : 33

கிளேடன், ஏ. ஸி.

215. i. இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும்: முதற் பதிப்பு; ii. சி. எல். சொசைடி ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. ஜூன், 1909 ; iv. உ. ப. 2+107 ; v. 16 mo ; vi. ....; vii. ...... ; vii. 499/1909/II.

Q6 : 33

216. i கிறிஸ்தரசன் சரிதை : முதற் பதிப்பு : ii. எம். ஆர். டி. & டி. சொசைடி ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர் 1901 ; iv. உ. ப. 168 ; v. 12 mo ; vi. 0-3-0 ; vii. ..... ; viii. 217/1901/III.

Q6 : 33

முஹம்மத் ஜியாருத்தீன் சாகிப் காதரி அல்வைசா.

217. இயேசு கிறிஸ்தவர்கள் பிறப்பு : முதற் பதிப்பு : ii. முகம்மத் ஜியாவுத்தீன் சாகிப் காதரி அல்வைசா. ரூக்மா பிரஸ், சென்னை; iii. நவம்பர், 1908 ; iv. உ. ப. 16 ; v. 8 vo ; vi. 0-2-0 ; vii. ...... ; viii. 329/1908/IV.

Q6 : 33

242 தியானம்

அற்புதம

218. i. உத்தம தனத்தன் வணி : எட்டாம் பதிப்பு ; ii. ஜே. பி புருன ஐயர், செயிண்ட் ஜோசப் காலேஜ் பிரஸ், திருச்சினுப் பள்ளி ; iii. மார்ச், 1909 ; iv. உ. ப. 303+8 ; v. 16 mo ; vi. 0-7-0 ; vii. ரோமன் கத்தோலிக்கர்களின் ஜெபங்களும் தியானங்களும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன; viii. 407/1909/I.

Q6 : 412

219. i. உத்தரக்கிற ஆத்மாக்களின் வணக்க மாதம் : இரண்டாம் பதிப்பு ; ii. எச். சாந்தையர் ; செயிண்ட் சேரசப் காலேஜ் பிரஸ், திருச்சினுட்பள்ளி ; iii. நவம்பர், 1098 ; iv. செ. மூ. ப. 4+348 ; v. 8 vo ; vi. 0-9-0 ; vii. ரோமன் கத்தோலிக் கர்களால் நவம்பர் மாதத்தில் ஆத்மாவின் இரக்ஷணைக்காகச் செய்யவேண்டிய ஜெபங்களைக் கூறுகிறது. vii. 287/1908/IV.

Q6 : 412

220. i. என் ஆண்டவனே என் தாயாரே என்கிற ஜபத்தின் வல்லமை முதற் பதிப்பு ; ii. எச். கபேஞ்சு அயயர், செயிண்ட் ஜோசப் காலேஜ் பிரஸ், திருச்சி ; iii. மே, 1905 ; iv. உ. ப. 38 ; v. 8 vo ; vi. 0-0-9 ; vii. ...... ; viii. 153/1905/II.

Q6 : 412

சாமுவேல் அய்யர், என்.

221. i. தூபகலசம் : இரண்டாம் பதிப்பு திருத்தப்பட்டது; ii. என். சாமுவேல் அய்யர் ; பிரஸிடென்ஸி பிரஸ், சென்னை ; iii. ஜூன், 1908 ; iv. செ. மூ. ப. 8+118 ; v. 16 mo ; vi. 0–3–0 ; vii. பாக்கெட் ஜெபப் புத்தகம் ; viii. 15/1908/III.

Q6 : 412

ஞான திரவிய நாடார், எம். கே.

222. i. ஜெபப்பாட்டு : முதற் பதிப்பு ; ii. எம். கே. ஞானதிரவிய நாடார் ; சுதேச பாஸ்கரன் பிரஸ், தூத்துக்குடி ; iii. மே, 190v ; iv. செ. மூ. ப. 7 ; v. 8 vo ; vi ...... ; vii. கிறிஸ்துவ ஜெபம் பாட்டுக்களின் மொழிபெயர்ப்பு ; viii. 480/1909/IV.

Q6 : 412

223. i. பரிசுத்த பரம திவ்விய நற்கருணை சந்திக்கிற வகை : ஆறும் பதிப்பு ; ii. சூப்பரினடென் டன்ட், செயின்ட் ஜோசப்ஸ் இண்டஸ்டிரியல் ஸ்கூல் பிரஸ், செயின்ட் ஜோசப்ஸ் இண்டஸ்டிரியல் ஸ்கூல் பிரஸ், திருச்சிறுப்பள்ளி ; iii. ஆகஸ்ட், 1910 ; iv. செ. மூ. ப 86 ; v. 32 mo ; vi. 0–1–0 ; vii. ரோமன் கத்தோகலிக்கரின் ஜெபங்கள்; viii. 723/1910/III.

Q6 : 412

பால் ஐயர், எஸ்.

224. i. பொதுவான ஜெப புஸ்தகத்தின் திறவுகோல் : நான்காம் பதிப்பு—திருத்தியது ; ii. மதராஸ் டயோசிஸன் கமிட்டி ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. ஜூலை, 1910 ; iv. உ. ப. 6+131 ; v. 12 mo vi. 0–4–0 ; vii. ...... ; viii. 333/1910/III·

Q6 : 412

252 பிரசங்கங்கள்

அருளப்பன் ஐயர், பி.

225. i. தரங்கை மிசியோன் ஜூபிலிப் பிரசங்கம் ; ii. இ. எல். எம். சொசைடி ; இவான்ஜிலிகல் லூதரன் மிஷன் பிரஸ், தரங்கம் பாடி ; iii, ஜூன், 1906 ; iv உ. ப. 8 ; v. 8 vo ; vi. ...... ; vii. ...... ; viii. 83/1906/III.

Q6 : 52

கிறிஸ்துமஸ் அய்யர், ஜே. எஸ்.

226. i. *பிரசங்கங்கள்—பகுதி* 2 ; ii. ஜே. எஸ். *கிறிஸ்துமஸ் அய்யர்* ; *சி. என். பிரஸ், திருப்பத்தூர்* ; iii. *அக்டோபர்* 1907 ; iv. உ. ப. 64 ; v. 8vo ; vi. 0–4–0 ; vii. *மதபோதனைச் சொற்பொழிவுகள்*; viii. 327/1907/IV.

Q6 : 52

267 கிறிஸ்தவச் சபைகள்

227. i. நமது இரட்சகராய சேசுவின் திவ்ய ஐந்து திருக்காயச் சபை விளக்கம் ; ii, எச். *கிரேஞ் அய்யர்* ; *செயின்ட் ஜோசப் கல்லூரி அச்சுக்கூடம், திருச்சி* ; iii, *செப்டம்பர்* 1906 ; iv. *செ. மூ.உ.ப.* 2+30 ; v, 16mo ; vi. 0–1–0 ; vii. *மாதா கோவில்களின் பழைய வரலாற்றினைப் பற்றியது*; viii. 87/1906/IV.

Q6 : 6

228. i. மரண அவஸ்தைப்பட்ட சேசுவின் திரு இருதயச் சபையின் விளக்கச் சுருக்கம்: *முதற் பதிப்பு* ; ii. *ஜே. பி. புரூன் ஐயர்* ; *செயின்ட் ஜோசப்ஸ் இண்டஸ்டிரியல் ஸ்கூல் பிரஸ், திருச்சினாப்பள்ளி* ; iii. *எப்ரல்* 1910 ; iv. உ. ப. 14 ; v. 32mo ; vi. 0–0–3 ; vii. *திரு இருதயச் சபையின் விதிகளை விளக்குவது*. viii. 455/1910/II.

Q6 : 6

282 கத்தோலிக்கம்

மாசரன் ஹாஸ், எம். பி.

229. i. தென் *இந்தியா கத்தோலிக் சங்கத்தினுலாகும் பிரயோஜனம்*: *முதற் பதிப்பு* ; ii. *எம். பி. மாசரன் ஹாஸ்* ; *சைவப் பிரகாச பிரஸ், தூத்துக்குடி* ; iii. *ஜூலை* 1910 ; iv. உ. ப.10; v. 16mo ; vi. ...... ; vii. ...... ; viii. 354/1910/III.

Q6 : 6

284 பிராட்டஸ்டெண்ட்

230. i. இந்தியாவில் முதற் சுவிசேஷ மிசியோன் ; ii. *இ. எஸ். எம் சொஸைடி* ; *இவான்ஜெலிகல் லூதரன் மிஷின் பிரஸ், தரங்கம்பாடி* ; iii. *ஜூன்* 1906 ; iv. *உ. ப.* 18 ; v. 12 mo ; vi. 0–0–6 ; vii. *இந்தியாவில் முதல் புராடெஸ்டண்ட் பிரசாரக் குழு*: 1706–1906. viii. 81/1906/III.

Q6 : 6

பிரான்சிஸ், சி. ஏ.

231. புராடஸ்டாண்டு மதங்களின் பரீட்சை : முதற் பதிப்பு ; ii. சி. ஏ. பிரான்சிஸ் ; ஸ்ரீ நிகேதனம் அச்சகம், சென்னை : iii. ஜூலை, 1901 ; iv. உ. ப. 50 ; v. 16 mo.; vi. ...... ; vii. ...... ; viii. 48/1901/111.

Q6:6

291 சர்வசமயம்

அப்பாசாமி பிள்ளை, எஸ். எல்.

232. i. பைந்தொடையவணி : முதற் பதிப்பு ; ii. எஸ். எல். அப்பாசாமி பிள்ளை ; வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை ; iii. செப்டம்பர் 1902 ; iv. உ. ப. 4 ; v. 8 vo. vi. ...... ; vii. ...... ; viii. 186/1902/111.

QA

இராமராவ், எஸ்.

233. i. கடவுளின் சில அம்சங்களும், குணங்களும் : முதற் பதிப்பு ; ii. எஸ். இராமராவ், யூனியன் பிரஸ், சேலம் ; iii. மே 1901 ; iv. உ. ப. 4 ; v. 16 mo ; vi. 0–0–1 ; vii. ...... ; viii. 250/1901/11.

QA

குப்புசாமி அய்யர், வி.—தொ. து.

234. i. ஆரிய மத சித்தாந்த சங்கிரகம் : முதற் பதிப்பு : ii. வி. குப்புசாமி ஐயர் ; ஸ்ரீவித்யா அச்சுக்கூடம், கும்பகோணம் ; iii. மார்ச். 1903 ; iv. உ. ப. 716 ; v. 8 vo ; vi. 3–0–0 ; vii. ...... ; viii. 68/1903/11.

QA

235. பொது வேதம் : முதற் பதிப்பு ; ii. சூபரின்டெண்ட், செயின்ட் ஜோசப் காலேஜ் பிரஸ் ; செயின்ட் ஜோசப் காலேஜ் பிரஸ், திருச்சிறாப்பள்ளி ; iii. ஏப்ரல், 1909 ; iv. உ. ப. 52+1 ; v. 8 vo ; vi. 0–1–0 ; vii. பொது (Universal) மதம் பற்றியது. viii. 154/1909/11.

QA

ரகுநாதராவ், ஆர்.

236. i. ஆரிய மத மூன்றாவது வினா விடை: நான்காம் பதிப்பு; ii. எ. சி. பார்த்தசாரதி நாயுடு; இந்து அச்சுக்கூடம், சென்னை; iii. ஜுன் 1902; iv. உ. ப. 32; v. 16 mo; vi. ......; vii. ......; viii. 74/1902/111.

QA

ராமசாமி ஐயர், என். கே.

237. i. ஸர்வமத ஸங்கிரஹம்: முதற் பதிப்பு; ii. என். கே. ராமசாமி ஐயா; கல்யாண சுந்தரம் பிரஸ், தஞ்சாவூர்; iii. ஆகஸ்ட் 1910: iv. உ. ப. 8; v: 16mo; vi. ......; vii. எல்லா மதங்களின் சாராம்சத்தையும் பற்றிய சிறு குறிப்புக்கள். viii. 606/1910/111.

QA

291·35 கோவில்கள்

பீடர் ஐயர், ஜே. எஸ்.—மொ. து.

238. i. இந்தியா, இலங்கை, பர்மா தேசங்களிலுள்ள பெரிய ஆலயங்கள்: முதற் பதிப்பு; ii. சி. எஸ். சொஸைடி; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை; iii. பிப்ரவரி, 1901; iv. உ.ப. 110; v. 8 vo; vi. 0–6–0; vii. ......; viii. 243/1901/1.

Q

294·3 பௌத்த மதம்

அயோத்தி தாஸ், சி.

239. i. மூவாயிரத்து முந்நூற்றுத் தொண்ணூற்று ஆறும் வருஷத்திய புத்த ஜயந்தி யுற்சாகம்: முதற் பதிப்பு; ii. எம. வி. பெருமாள் சுப்பையர்; கௌதம பிரஸ், சென்னை: iii. மே, 1910; iv. உ. ப. 16; v. 16mo; vi. ......; vii. 3396-வது பிறந்த தினத்தின்போது வெளியிட்ட கௌதம புத்தரின் வாழ்க்கையை விளக்கும் நூல். viii. 703/1910/11.

Q

கதிர்வேல் பிள்ளை, என்.

240. i. புத்தமத கண்டனம்: முதற் பதிப்பு; ii. எஸ். டி. சண்முக முதலியார்; கோல்டன் அச்சுக்கூடம், சென்னை; iii. மே 1904; iv. உ. ப. 40; v. 8 vo; vi. 0–1–0: vii. ......; viii. 19/1904/111.

294·4 சமண மதம்

ஆதிச் சக்ரவர்த்தி உபாத்தியாயர்.

241. i. ஸ்ரீ கோமடேச்வரஸ்வாமி மஹாமஸ்தகாபிஷேக ஞாபகக் குறிப்பு: முதற் பதிப்பு ; ii. ஆதிச்சக்ரவர்த்தி உபாத்தியாயர் ; சுந்தர விநாயகர் பிரஸ், வேலூர் ; iii. மார்ச் 1910 ; iv. செ. மூ. ப. 4 ; v. 8vo ; vi. .... ; vii. மைசூர் மாநிலத்தில் சிரவண பெல்கோலாவில் உள்ள ஜைனத் திருஉருவமாகிய கோமடேஸ்வரருக்கு நடத்திய திரு மஞ்சன விழாவை ஞாபகப்படுத்திப் பாடுவது. viii. 4/1910/11.

Q

294·5 இந்து சமயம்

அருணாசலம் பிள்ளை, டி. பி. எஸ்.—தொ. து.

242. i. உலக நடைமியல்-முதற் பாகம்: முதற் பதிப்பு ; ii. டி. பி. எஸ். அருணாசலம் பிள்ளை ; சாரதா பிரஸ், பாளையங்கோட்டை ; iii. மே 1910 ; iv. உ. ப. 41 ; v. 8vo ; vi. 0–4–0 ; vii. இந்து மதம் மற்றும் நீதி போதனை பற்றிய ஒரு விளக்கவுரை; viii. 57/1910/11.

Q2

சண்முகசாமி.

243. i. திரு மடாலய கைங்கரிய தீபம் ; ii. சண்முகசாமி ; சண்முக சுந்தர விலாஸ் பிரஸ், சிதம்பரம் ; iii. மே 1906 ; iv. உ. ப. 9 ; v. 8vo ; vi. 0–0–6 ; vii. மதத்தில் ஒரு வகையைத் தீவிரமாக ஆதரித்து (Sectarian) நிற்பதான ஒரு கட்டுரை; viii. 244/1906/II.

Q2

சுவாமிநாத ஐயர், சி. வி.

244. i. மத ஐக்கியமும் கொள்கை வேறுபாடும்: முதற் பதிப்பு ; ii. சி. வி. சுவாமிநாத ஐயர் ; கல்யாண சுந்தரம் பிரஸ், தஞ்சாவூர் ; iii. ஜூலை 1908 ; iv. உ. ப. 4+46 ; v. 16mo ; vi. 0–6–0 ; vii. மயிலாப்பூர் ரானடே ஹாலில் நடந்த ஸ்ரீ ஆதி கேசவ சுவாமி சபாவின் மூன்றாவது ஆண்டு விழாவின்போது வாசிக்கப்பட்ட ஒரு கட்டுரை; viii. 277/1908/III.

Q2

சுவாமிநாத பண்டிதர்.

245. i. வைதீக சைவமத பரிபாலன வித்தியாசாலை ஸ்தாபித்தலைக் குறித்து சுவாமிநாத பண்டிதர் எழுதிய விக்யாபனம் : முதற் பதிப்பு ; ii. எஸ். சிவசங்கரச் செட்டி ; மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை ; iii. செப்டம்பர் 1904 ; iv. உ. ப. 16 ; v. 16 mo ; vi. ...... ; vii. ...... ; viii. 77/1904/IV.

Q2

நரசிம்ஹலு நாயுடு, எஸ். பி.

246. i. இந்து பைபிள் என்னும் ஆரியர் சத்திய வேதம் : இரண்டாம் பதிப்பு ; ii. எஸ். பி. நரசிம்ஹலு நாயுடு ; மதராஸ் ரிப்பன் பிரஸ், சென்னை ; iii. மே 1907 ; iv. உ. ப. 20+4+38+8+21+398 ; v. 12mo ; vi. 1-12-0 ; vii. புனித பைபிளைப் போல் ஹிந்து வேதங்கள் தரப்பட்டுள்ளன. இதில் பழைய ஏற்பாடாக (Old Testament) உபநிடதங்கள் வருகின்றன; viii. 273/1907/II.

Q2

பாலகிருஷ்ண முதலி, வி.—மொ. து.

247. i. பக்த மாலா வசனம் : எண்–1 ; ii. வி. பால கிருஷ்ண முதலி ; ஆம்தில் பிரஸ், சென்னை ; iii. ஏப்ரல் 1907 ; iv. உ. ப. 80 ; v. 8vo ; vi. 0-3-0 ; viii. கடவுள் ஜபம் பற்றி வசன ரூபத்தில் தரப்பட்டுள்ளது. viii. 318/1907/II.

Q2

248. i. பக்த மாலா வசனம் : எண்–2 ; iii. மே, 1907 ; viii. 319/1907/II.

Q2

249. i. பக்த மாலா வசனம் : எண்–3 ; iii. ஜூன் 1907 ; viii. 320/1907/II.

Q2

250. i. பக்த மாலா வசனம் : எண் 4 ; iii. ஜூலை, 1907 ; vii. ....; viii. 321/1907/II. Q2

251. i. பக்த மாலா வசனம்: எண் 5; iii. ஜூலை, 1907; vii. சடங்கைத் குறிப்பது பற்றியது. வசன நடையில் உள்ளது. தொடர்ச்சியாக வெளியிடப்பட்டது. படங்களுடன் கூடியது. viii. 134/1908/1.

Q2

252. i. பக்த மாலா வசனம்: எண் 6: முதற் பதிப்பு; iii. ஆகஸ்ட் 1907; viii. 135/1908/1.

Q2

253. i. பக்த மாலா வசனம்: எண் 7; முதற் பதிப்பு; iii. செப்டம்பர்; 1907; viii. 136/1908/I.

Q2

254. i. பக்த மாலா வசனம்–எண் 8: முதற் பதிப்பு; iii. அக்டோபர், 1907; viii. 137/1908/I.

Q2

255. i. பக்த மாலா வசனம்—9: முதற் பதிப்பு; iii. நவம்பர், 1907; iv. உ.ப. 107; vi. 0–4–0; viii. 138/1908/I.

Q2

மாசிலாமணி, எம்.

256. i. பிராமணருக்கோர் விண்ணப்பம்: முதற் பதிப்பு; ii. எம். மாசிலாமணி; பிரம்மோபா நூர்பன் அசைலம், சென்னை; iii. மார்ச், 1904; iv. உ.ப. 16; v. 16 mo; vi..; vii..; viii. 272/1904/I.

Q2

லக்ஷ்மண சாஸ்திரி. —தொ. நு.

257. i. வேத லக்ஷணம்: முதற் பதிப்பு; ii. லக்ஷ்மண சாஸ்திரி; பிரம்மானந்தா அச்சுக்கூடம், திருவாதி; iii. மே, 1908; iv. உ. ப. 80; v. 8vo; vi. 0–7–0; vii. வேத உச்சரிப்பு மற்றும் சொற்கூட்டு ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறது. viii. 314/1908/I.

Q2

ஜோதிநாயகம்

258. i. இந்து மறு ஜனன மறுப்பு; முதற் பதிப்பு; ii. எம். ஆர். டி & பி. சொஸைடி; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை; iii. பிப்ரவரி; 1904; iv. உ.ப. 26; v.12 mo; vi. 0–0–6; vii....; viii. 268/1904/I.

Q2

294·5211 விக்கிரகங்கள்.

அருணாசல முதலி, டி.எம்.—தொ.து.

259. i. *அஷ்டோத்தர சதலிங்கம் : முதற் பதிப்பு* ; ii. டி. எம். அருணாசல முதலி ; *டிவைன் பிரஸ், சென்னை*; iii. டிசம்பர், 1908 ; iv. 1 ஷீட் ; v. *சூபர் ராயல்* ; vi. 0-2-0; vii. 108 லிங்கங்கள் ஒரே பக்கத்தில் அச்சிடப் பெற்றுள்ளன. viii. 70/1909/I.

Q2

இரங்கசாமி பிள்ளை, எம்.ஷி.

260. i. *நூற்று எட்டு சிவலிங்கங்கள் : முதற் பதிப்பு* ; ii. எம். ஷி. இரங்கசாமி பிள்ளை ; *வெஸ்ட் அண்டு கோ பிரஸ், சென்னை*; iii. மார்ச், 1905 ; iv உ.ப. 1 ; v. *சிங்கில் டெமி* ; vi. 0-3-0 ; vii..... ; viii. 218/1905/I.

Q2

துரைசாமி முதலி, டி. வி.—தொ. து.

261. i. *ஆயிரத்தெட்டு சிவலிங்கங்கள் : முதற்பதிப்பு* ; ii. டி. வி. துரைசாமி முதலி அண்டு கோ; *இண்டியா பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை* ; iii. மார்ச், 1908 ; iv. உ.ப. 1; v. கிரௌன் ; vi. 0-4-0 ; vii. 1008 லிங்கங்களின் படங்கள் தரப்பட்டுள்ளன. viii. 427/1908/I.

Q2

294-53—யோகம், நிஷ்டை, விக்கிரக வழிபாடு.

ஔவையார்.

262. i. *யோக நூல் : முதற் பதிப்பு*; ii. பி. நாராயணய்யர் ; *விவேக பாநு பிரஸ், மதுரை* ; iii. எப்ரல், 1909; iv. உ.ப. 8+107; v. 16mo ; vi. 0-12-0 ; vii...; viii. 122/1909/II.

Q 2:4

செந்தாமரைக் கண்ணையா.

263. i. *பரம விலாக்ஷண திருவாராதனக்ரம சங்கரஹம் : முதற் பதிப்பு* ; ii. ஏ. சடகோப ராமானுஜ ஐயர்; *ஸ்ரீ நிகேதனம் அச்சுக் கூடம், சென்னை* ; iii. ஜூன், 1902 ; vi. உ.ப. 96 ; v. 12mo ; vi. 0—4—0 ; vii...; viii. 247/1902/ II.

Q 2:4

விஸ்வநாத ஐயர், டி. எச்.

264. i. யோக படம் : முதற் பதிப்பு ; ii. டி. எச். விஸ்வநாத ஐயர் ; நேஷனல் பிரஸ் திருவண்ணாமலை ; iii. ஆகஸ்ட், 1909 ; iv. உ.ப. 2 ; v. ஆப்லாங் ; vi. 0—0—9 ; vii. யோகம் செய்வதில் வெவ்வேறு கட்டங்களைக் காட்டி விளக்கும் பட அட்டவணை. viii. 516/1909/III.

Q 2: 4

294· 535 தல புராணம்

கதிர்வேல் பிள்ளை, என்.

265. i. கருவூர் மான்மியம் ; ii. என். கதிர்வேல் பிள்ளை ; பிரஸிடென்ஸி பிரஸ், சென்னை ; iii. ஜூலை, 1906 ; iv. உ. ப. 40 ; v. 8vo ; vi. 0—4—0 ; vii......; viii. 125/1906/III.

Q 2: 38

கிருஷ்ண அய்யங்கார், தொ. து.

266. i. ஸ்ரீ ரங்க மஹாத்மியம்: முதற் பதிப்பு ; ii. கிருஷ்ண அய்யங்கார் ; டாட்ஸன் பிரஸ், திருச்சிராப்பள்ளி ; iii. மே, 1908; iv. உ. ப. 98; v.8vo; vi. 0-12-0; vii. ஸ்ரீரங்கம் பற்றியும் அங்கு உள்ள விஷ்ணு கோயில் பற்றியும் உள்ள மத முக்கியவத்துவத்தைக் கூறுகிறது. பிரமானந்த புராணத்தின் 11-ம் அத்தியாத்திலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. viii. 153/1908/II.

Q 2: 38

குப்புசாமிக் குருக்கள்—தொ. து.

267. i. வேதாரணிய ஸ்தல புராணத்தைச் சேர்ந்த தேவாலய ஸ்தல புராணம்; முதற் பதிப்பு; ii. குப்புசாமிக் குருக்கள்; ஸ்ரீ வித்தியா அச்சுக்கூடம், குடந்தை ; iii. அக்டோபர், 1902; iv. உ. ப. 8; v. 16 mo ; vi.....;....viii. 107/1902/IV.

Q 2: 38

குரு ராஜாச்சாரி, ஆர்.

268. i. கும்பகோண க்ஷேத்திர படம் : முதற் பதிப்பு ; ii. ஆர். குருராஜாச்சாரி; மீனாக்ஷியம்மாள் பிரஸ், சென்னை; ii. பிப்ரவரி 1909; ii. உ. ப. 1; v. லிகோ ஆப்லாங் (oblong); vi. 0—2—0; vii. கும்பகோணத்தைச் சுற்றியுள்ள புனித யாத்திரைத் தலங்கள். மற்றும் குளங்கள் ஆகியவற்றைக் காட்டும் படம் ; viii. 188/1909/I.

Q2 : 38

சிவசுப்பிரமணிய ஐயர், ஐ. எஸ்.

269. i. சிதம்பர மஹாத்மியம் ; முதற் பதிப்பு ; ii. ஐ. எஸ் சிவசுப்பிர மணிய ஐயர் ; குஞ்சித சரண பிரஸ், சிதம்பரம் ; iii. ஆகஸ்ட், 1909 ; vi. உ. ப. 12; v. 12 mo.; vi. 0—0—3 ; vii. சிதம்பர தல மகத்துவத்தை விளம்புவது; viii. 369/1909/III.

Q2:38

சிவப்பிரகாச சுவாமி, துறைமங்கலம்.

270. i. திருக்கூவப் புராணம்: இரண்டாம் பதிப்பு ; ii. கே. வி. திரு வேங்கட நாயுடு, கபாலி பிரஸ், சென்னை ; iii. ஜனவரி, 1909 ; iv. உ. ப. 8+138 ; v. 16, mo ; vi; 0—6—0 ; vii. சைவர்களின் யாத்திரத் தலமாகிய திருக் கூவத்தின் மத மகிமையைப் பற்றிய கதையைக் கூறுவது; viii. 389/1909/I.

Q2:38

தணிகாசல முதலியார், பா.

270A. i. பாடி என வழங்கும் திருவலிதாய க்ஷேத்திரம் ; ii. பூவை. கலியாணசுந்தர முதலியார் ; கிலாட்ஸ்டன் அச்சுக்கூடம், சென்னை ; iii. 1910; vi. உ. ப. ± செ. மூ. ப 8 ; v 14 × 11 செ. மீ ; vi.......... ; vii. இத்தலம் சென்னையிருந்து திருவள் ளூருக்குப் போகும் நடைமார்க்கத்தில் ஐந்து மைல் தூரத்திலும் வில்லிவாக்கம் ரெயில்வே ஸ்டேஷனுக்கு ஒருமைல் தூரத்திலும் உள்ளது. சிதம்பரம் இராமலிங்கம்பிள்ளை பாடிய திருவலி தாயம் காட்சிப் பெருமிதம் பற்றிய பதிகமும் இதில் உள்ளது. viii. 85/1910/III.

Q2:38

நடராஜ செல்ல கணபதி தீக்ஷிதர், பண்டா.

271. 1. நந்தனூர் காட்சியென்ற விக்ஞாபன பத்திரிகை முதற் பதிப்பு ; ii. பண்டா நடராஜ செல்ல கணபதி தீக்ஷிதர் ; குஞ்சித சரண பிரஸ், சிதம்பரம் ; iii. ஆகஸ்ட், 1910; iv. உ. ப. 10 ; v. 8vo; vi. 0—0—6 ; vii. சிதம்பரத் தலத்தின் புனிதத்தன்மை பற்றியும் மத முக்கியத்துவத்தைப் பற்றியும், சைவ பக்தர் நந்தனூர் வரலாறு பற்றியும் கூறுகிறது; viii. 621/1910/III.

Q2:38

நாராயண சாமி ஐயர், வி.

272. i. அண்ணுமலை தீபம் அல்லது அருணசல புராணச் சுருக்கம்: முதற் பதிப்பு ; ii. வி. நாராயணசமி ஐயர் ; ராமவிலாச பிரஸ் கும்பகோணம் ; iii. நவம்பர், 1910; iv உ. ப. 6; v. 8vo vi. 0-0—6; vii. திருவண்ணுமலை மற்றும் அங்குள்ள சிவன் கோயிலின் புனிதத் தன்மை மற்றும் முக்கியத்துவம் இயம்பப்படுகிறது. viii. 546/1910/IV.

Q2:38

பாண்டித்துரைத் தேவர், பி.—தொ. து.

273. i. திருவாலவாயுடையார் திருப்பணி மாலை: முதற் பதிப்பு ; ii. பி. பாண்டித்துரைத் தேவர் ; தமிழ்ச் சங்கம் பிரஸ், மதுரை, iii. ஏப்ரல் 1909 ; iv. செ மூ. ப. 2+46 ; v. 8v° ; v. 0—3—0 , vii. திருவாலவாயுடையார் கோவில் வரலாறு தரப்பட்டுள்ளது ; viii. 207/1909/II.

Q2:38

முத்து விஜயம் பிள்ளை, ஆர்.

274. i. சேது புராண வசனம்: முதற் பதிப்பு ; ii. கே. லோகநாத முதலி ; மனோன்மணி விலாசம் அச்சுக் கூடம், சென்னை ; iii. ஜனவரி 1901 ; iv. உ. ப. 461 ; v. 12 mo; vi. 2—0—0 ; vii. இந்தியாவிற்கும் இலங்கைக்கும், இடையில் இராமர் அணை கட்டியது பற்றிய புராணம் ; viii. 167/1901/I.

Q2:38

ரங்கசாமி முதலி, ஜி. இ.

275. i திருப்பதியென்னும் திருமலை மஹாத்மியம்; முதற் பதிப்பு ; ii. ஜி. இ. ரங்கசாமி முதலி ; உமாபதி குருப்பிரகாச பிரஸ், சென்னை, iii. மே, 1910 ; iv. உ. ப. 13 ; v. 16m° ; vi. 0—0—6 ; vii.......; viii. 700/1910/II.

Q2:38

விஜயராகவாச்சாரி, மையூர்—மொ. து.

276. i. நவ திருப்பதி மஹாத்மியம்: முதற் பதிப்பு; ii. வி. ஸ்ரீனிவாசாச்சாரி ; பாகவதநவர்த்தினி பிரஸ், கண்டப்பாளையம் ; iii. ஏப்ரல், 1910 ; iv. உ. ப. 23 ; v. 8v° ; v. 0—2—0; vii. தென் இந்தியாவில் உள்ள வைணவர்களின் புனிதத் தலங்களில் ஒன்பதின் வரலாற்றைக் கொடுப்பது. viii. 318/1910/II.

Q2:38

ஸ்ரீனிவாச ராகவாச்சாரியார், வி.

277. i. கயா மகாத்மியம் : முதற் பதிப்பு ; ii. ஸ்ரீனிவாசாச்சாரலு! டி. பிரஸ், சென்னை ; iii. ஜனவரி மாதம், 1902 ; iv. உ. ப. 42 I v. 12 mo ; vi. 0—4—0 ; vii.....; viii. 359/1902/I

Q2:38

294-536-விழாக்கள்

அகோர சிவாசாரியார்.

278. i. க்ரியாக்ரம ஜயோதி-ஐந்தாம் பாகம் சுப்ரமண்ய ப்ரதிஷ்டா விதி: இரண்டாம் பதிப்பு ; ii. எம். அளகப்ப முதலி ; சிவஞான போதம் பிரஸ், சென்னை ; iii. பிப்ரவரி, 1909 ; iv. உ. ப. 157+1 ; v. 16 mo; vi. 10—0—0 5 பகுதிகளுக்கு ; vii. சுப்பிர மணியரைக் கோயில் கட்டி எழுப்புதலும் வணக்கம் நடத்துதலும் பற்றிய விதிகளைக் கூறுகிறது; viii. 260/1909/I.
Q2:457

அனந்தராம அய்யர், எம்.—தொ. து.

279. i. மகாமக மகாத்மியம். இரண்டாம் பதிப்பு ; ii எம் அனந்தராம அய்யர்; பிரஸிடென்ஸி பிரஸ், சென்னை ; iii. பிப்ரவரி, 1909 ; iv உ. ப. 48 ; v. 8vo ; vi 0—1—0 ; vii.... ; viii. 426/1909/I.
Q2:457

இளைய பெருமாள் கவுண்டர்—தொ. து.

280 i. கமல மூர்த்தி மௌன குருஸ்வாமிகளின் விஜய தசமியூர் கோலக் காட்சி ; முதற் பதிப்பு; ii. இளைய பெருமாள் கவுண்டர்; சௌராஷ்டிர பிரஸ், சேலம்; iii. டிசம்பர் 1909 ; iv உ. ப. 7; 8vo vi....; vii. சிதம்பரம் சைவ மடத்தின் மடாதிபதி கமல மூர்த்தி மௌன குரு சுவாமிகள் விஜயதசமி நாளன்று நடத்தும் ஊர்வல பவனியைக் குறிப்பது; viii. 98/1910/I.

Q2:457

கண்ணுசாமிப் பிள்ளை, என்.

281. i. திருக்குடந்தை ஸ்தல மான்மியம் என்னும் மஹா மஹ தீர்த்த மகத்துவம்: முதற் பதிப்பு ; ii. என் கண்ணுசாமிப் பிள்ளை ; வித்ய விநோதினி பிரஸ், தஞ்சாவூர், iii. மார்ச், 1909 ; iv. செ. மூ. ப. 8 ; v. 8v. ; vi. 0-0-3 ; vii....; viii. 441/1909/I.
Q2:457

சங்கர மூர்த்தி முதலி, டி. சி.

282. i. ஆனித் திருவிழாவின் அன்னதான மகிமை : முதற் பதிப்பு ; ii. டி.சி. சங்கரமூர்த்தி முதலி ; நூருல் இஸ்லாம் பிரஸ், திருநெல்வேலி ; iii, ஜூன், 1910 ; iv. உ.ப- I ; v. 8v° ; vi..... vii. ஏழைகளுக்கு அன்னமிடவும் மற்றக் காருண்ய செய்கை களுக்காகவும் மண்பதையை விளம்பி விடுக்கும் ஓர் அறை கூவலின் பிரதி. திருநெல்வேலி நெல்லையப்பர் திருவிழாவின் போது வெளியிடப்பட்டது. viii. 140/1910/1II.
240997 Q2: 457

சிதம்பர உபாத்தியாயர் வி. & பொன்னுசாமிப் பிள்ளை, எஸ்.

283. i. திருப்பேரூர் மகா கும்பாபிஷேக வைபவப் பிரகாசிகை: முதற் பதிப்பு ; ii. வி. சிதம்பர உபாத்தியாயர் எஸ். & பொன்னுசாமிப் பிள்ளை ; கிருஷ்ண விலாச பிரஸ், கோயம்புத்தூர் ; iii. மே, 1910 ; iv உ.ப. 4 ; v. 8vo ; vi.. .; vii. திருப்பேரூர் சிவன் கோவிலில் 1910 ஸு மே மீ நடந்த கும்பாபிஷேகத்தை விவரிப்பது; viii. 113/1910/III.

Q2 : 457

சிதம்பரம் பிள்ளை, என்.

284. i. மஹா மஹ தீர்த்த மாட்சி: முதற் பதிப்பு, ii. சி. எஸ். ராதாகிருஷ்ண ஐயர் ; ஆர்யன் பிரஸ், கும்பகோணம் ; iii. மார்ச் 1909 ; iv. உ.ப. 9 ; v 8vo ; vi. 0-0-6 ; vii....; viii. 353/1909/II.

Q2 : 457

சிதம்பர வேலுப்பிள்ளை.

285. i. தூத்துக்குடி சங்கர ராமேஸ்வர ஸ்வாமி கோயில் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக மான்மியம்: முதற் பதிப்பு ; ii. சிவபுண்ய பரிபாலன சபா ; சுதேசபாஸ்கரன் பிரஸ், தூத்துக்குடி iii. பிப்ரவரி, 1910 ; iv. செ. மூ. ப. 12; v. 8vo ; vi ;vii தூத்துக்குடியில் சங்கர ராமேச்வரர் என்று வணங்கப் பெறும் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தலும் மற்றும் புனிதப்படுத்தலும் ஆகியவைபற்றிப் பாவுருவில் தெரிவிப்பது; viii. 536/1910/I

Q2 : 457

சின்னப்ப உபாத்தியாயர், ஆரங்க.

286. i. பழநியாண்டவர் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகச் சிறப்புச் செய்யுட்கள்: முதற் பதிப்பு ; ii. சி. கே. நாராயண ஐயர் அண்டு சன்ஸ் ; கபாலீஸ்வரர் பிரஸ், சென்னை ; iii. ஆகஸ்ட், 1910 ; iv. செ. மூ. ப 4 ; v. 8vo ; vi.. ; vii. ..viii. 672/1910/III.

Q2 : 457

துரைசாமி நாயுடு, எஸ்.—தொ. து.

287. i. மகாமக மகத்துவ சரித்திரம்: முதற் பதிப்பு ; ii. எஸ். துரைசாமி நாயுடு; கல்யாண சுந்தரம் பிரஸ், தஞ்சாவூர் ; iii. பிப்ரவரி, 1909 ; iv. உ. ப. 16 ; v. 8vo ; vi 0-1-0.; vii .;..; viii. 391/1909/I.

Q2 : 457

தேவநாயக நாயக்கர், கே.

288. i. பூவராகர் மகாமக வைபவ நடப்பா: முதற் பதிப்பு; ii. கே. தேவநாயக நாயக்கர்; குஞ்சித சரண பிரஸ், சிதம்பரம்; iii. ஜனவரி, 1910; iv. செ. மூ. ப. 8; v. 16mo.; vi. 0-0-3; vii. மகா மகம் விழாவின்போது ஸ்ரீமூஷ்ணத்தின் பூவராகரைப் புகழ்ந்து பாடும் பாக்கள்; viii. 690/1910/I.

Q2:457

முகம்மதப்பா சாகிப்.

289. i. இந்து முகம்மதியர் மகோற்சவ சபா ரஞ்சனி; ii. முகம் மதப்பா சாகிப்; நூருல் இசுலாம் பிரஸ், திருநெல்வேலி; iii. மே, 1907; iv. செ. மூ. உ.ப. 160; v. 8vo; vi. 0-1-0; vii. வசனத்திலும் பாட்டுக்களிலும், தென்காசியில் ஹிந்து மற்றும் முசுலிம்கள் கொண்டாடும் திருவிழாவைப் பற்றிக் கூறப் பட்டுள்ளது; viii. 191/1907/II.

Q2: 457

ரங்காச்சாரி, ஆசூரி.

290. i ஆலயங்களிட மஹிமை, ஆராதனை மஹிமை: முதற் பதிப்பு, ii. ஆசூரி. ரங்காச்சாரி; ராமநிலய விவேகானந்தா பிரஸ். சென்னை; iii. ஜனவரி, 1909, iv. உ.ப. 16; v. 16mo.; vi. 0-0-6; vii. கோவில்களிலும் வீடுகளிலும் மத வழிபாட்டைப் பற்றிய சில விவரங்களைத் தருகிறது. viii. 102/1909/I;

Q2: 457

291. i. சிரார்த்த விஷயம்: முதற் பதிப்பு; ii. ஆசூரி ஆரங்காச்சாரி; ராம நிலய விவேகானந்தா பிரஸ், சென்னை; iii. ஜனவரி, 1909; iv. உ.ப. 8; v. 8vo; vi. 0-0-6; vii. பிடரிமயிர் விலங்கிலங் கனைச் சாந்தப்படுத்துவது சம்பந்தமான விழாக்களின் விவர அட்டவணை; viii. 101/1909/I.

Q2: 457

ராஜகோபால ஐயங்கார், எம்.

292. i. மகாமக வைபவம்: இரண்டாம் பதிப்பு; ii. எம். ராஜகோ பால ஐயங்கார்; சாரதா விலாச பிரஸ், கும்பகோணம்; iii. பிப்ரவரி, 1909; iv. உ. ப. 2+60; v. 8vo; vi. 0-2-0; vii...; viii. 515/1909/I.

Q2: 457

வீரராகவ செட்டி, தண்டரை.

293. i. திருக்குடந்தை ஸ்தல மான்மியம் என்னும் மகா மஹ மகத் துவம் ; முதற் பதிப்பு ; ii. டி. ஆர். மில்லர் அண்டு கோ, வித்யா விநோதினி பிரஸ், தஞ்சாவூர் ; iii. பிப்ரவரி, 1909 ; iv. செ. மூ. ப. 2+168 ; v. 16 mo. ; vi. 0–6–0 ; vii. . . . ; viii. 517/1909/I.

Q2 : 457

ஜானகி அம்மாள்.

294. i. ரெங்கநாதன் விமான சம்ரோக்ஷணம் : முதற் பதிப்பு ; ii. கே. கோபால அய்யங்கார் ; லட்சுமி விலாஸ அச்சுக்கூடம், திருச்சிராப்பள்ளி ; iii. நவம்பர் 1904 ; iv. உ. ப. 8 ; v. 8 vo ; vi. 0–1–0 ; vii. . . ; viii. 135/1904/IV.

Q2 : 457

294-538 விரதங்கள்.

லக்ஷ்மண செட்டி, ஆர்.எம்.சி.டி.

295. i. விநாயக சதுர்த்தி விரதம் : முதற் பதிப்பு ; ii. ஆர். எம். சி. டி. லக்ஷ்மண செட்டி ; சைவ சித்தாந்த பிரஸ், தேவகோட்டை ; iii. செப்டம்பர், 1910 ; iv. செ. மூ. ப. 8 ; v. 8 mo. ; vi. 0–0–6 ; vii. பாத்ரபட என்ற மாதத்தின் நான்காவது நாளில் கொண்டாடப் பெறும் விநாயக சதுர்த்தி என்ற விழாவின் மத முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவது ; viii. 846/1910/III.

Q2 : 433

ஸ்ரீநிவாச தீக்ஷிதர்.

296. i. வைத்திய நாத தீக்ஷிதருடைய ஸ்மிருதி முத்தாபல சிராத காண்டம். பகுதி I, வியாக்கியானத்துடன் : முதற் பதிப்பு ; ii. சி. ஆர். ஸ்ரீநிவாச சாஸ்திரி ; ஜகத்குரு அச்சுக்கூடம், நடுக்காவேரி ; iii. டிசம்பர், 1901 ; iv. உ. ப. 447 ; v. 4 to ; vi. 5–0–0 ; vii. . . . ; viii. 30/1902/I.

Q2 : 433

297. i. ஸ்மிருதி முக்தாபலா, திதி நிர்ணய காண்டம்–தமிழ் உரையுடன் : முதற் பதிப்பு ; ii. சி. ஆர். ஸ்ரீநிவாஸ சாஸ்திரி ; பிரம்ம வித்தியா அச்சுக்கூடம், நடுக்காவேரி ; iii. ஆகஸ்ட், 1902 ; iv. உ. ப. 78 ; vi. 4 to ; vi. 1–8–0 ; vii. . . . ; viii. 162/1902/III.

Q2 : 433

294-551–சக்தி தோற்றம்

ஆறுமுகம் பிள்ளை, எஸ்.

298. i. கொன்னையூர் மாரியம்மன் மாலை : முதற் பதிப்பு ; ii. எஸ். ஆறுமுகம் பிள்ளை, எமானுவேல் பிரஸ், பொள்ளாச்சி ; iii. மே. 1909 ; iv. செ. மூ. ப. 17 ; v. 8vo. ; vi. . . . ; vii. புதுக் கோட்டை ராஜதானியிலுள்ள கொன்னையூர்க் கிராமத்தின் தேவதைமீது பாடப்பட்ட புகழ்ப்பா ; viii. 334/1909/II

Q25 : 417

இராகவ முதலி, எம். டி.—தொ. து.

299. i. இலட்சுமி அஷ்டோத்திர சதம் ; ii. எம். டி. இராகவ முதலி ; விவேகானந்தா பிரஸ், சென்னை ; iii. அக்டோபர், 1905 ; iv. உ. ப. 7 ; v. 32 mo. ; vi. . . . ; vii. . . . ; viii. 4/1905/IV.

Q25 : 417

கணேசம் பிள்ளை, எஸ். என்.

300. i. காரைக்குடி கொப்புடையம்மன் தரிசன மாலை ; ii. எஸ். என் கணேசம் பிள்ளை ; மீனலோசனிப் பிரஸ், தேவகோட்டை ; iii எப்ரல், 1906 ; iv உ. ப. 10. v. 12 mo. ; vi. . . . ; vii. . . . ; viii. 95/1907/I.

Q25:417

சுடலைமுத்துப் படையாச்சி

301. i. ஆயிரத்தம்மாள் பேரில் தோத்திரம். முதற் பதிப்பு ; ii. சுடலைமுத்துப் படையாச்சி, காந்திமதி விலாச அச்சுக்கூடம், திருநெல்வேலி ; iii. சூலை, 1904 ; iv. செ.மூ.ப. 16 ; v. 16 mo. ; vi. 0–0–6 ; vii. . . . ; viii. 37/1904/III.

Q25: 417

சுப்பலட்சுமி அம்மாள், ஆர். எஸ்.

302. i. லலிதாம்பாள் சோபனம், தேவி பாடம் : முதற் பதிப்பு ; ii. ஆர். எஸ். சுப்பலக்ஷ்மி அம்மாள் ; செங்கல்வராய நாயக்கர்ஸ் ஆ்பனேஜ் பிரஸ், சென்னை ; iii. நவம்பர், 1908; iv. உ. ப. 5+76 ; v. 12 mo. ; vi. 0–5–0 ; vii .லலிதாம்பாள், தேவி ஆகியவர்களின் மீது தோத்திரப் பாடல்கள் ; viii. 164/1908/IV.

Q25 : 417

நாராயணசாமிப் பிள்ளை, வேலூர்.

303 i. சரஸ்வதி தோத்திரம் அல்லது ஆயுத பூஜை விரத மகிமை; ii. வி. முத்துக்கிருஷ்ண முதலி ; ஆதி கணபதி பிரஸ், சென்னை; iii. அக்டோபர், 1907 ; iv. செ மூ. எ. 12 v. 12mo; vi. 0–0–6 ; vii. தசராவின் 9-ம் நாளில் நடைபெறும் கல்வித் தேவதையாகிய சரஸ்வதி பூஜையைப் பற்றியது., viii. 83/1907/IV.

Q25:417

முத்தையா பிள்ளை, பி.

304. i. விருத்தாசலம் பெரிய நாயகியம்மைதுதி: முதற் பதிப்பு; ii. பி.முத்தையா பிள்ளை ; பாலாம்பிகா விலாசம் பிரஸ், விருத்தாசலம் ; iii. அக்டோபர், 1908 ; iv. செ. மூ. ப. 16+36 ; v. 16mo. ; vi. 0–1–0 ; vii.. ..; viii. 93/1908/IV.

Q25 : 417

முனிசாமி முதலி, சூளை.

305. i. செம்பிலிவரம் செங்காளம்மன் தோத்திரம்: முதற் பதிப்பு ; ii. சூளை முனிசாமி முதலி ; சண்முகம் பிரஸ், சென்னை ; iii. அக்டோபர், 1908 : vi. செ. மூ. ப. 8 ; v. 8vo. vi. 0–0–3 ; vii.....; viii ; 355/1908/IV.

Q25 : 417

294-551–சைவசமயம்-துதி

அப்பாசாமி பிள்ளை, எஸ். எல்.

306 i. தோத்திரப்பா மஞ்சரி: முதற் பதிப்பு; ii, எஸ். எல். அப்பாசாமி பிள்ளை; வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை; iii. ஜூலை, 1902 ; iv.செ. மூ. ப. 4; v. 8 vo ; vi.. ; vii ....;; viii.....77/1902/III.

Q23 : 417

ஐயாசாமி ஐயர், ஏ. என்.

307. i. திருவாதவூரர் மாசிலாமணி மாலை: முதற் பதிப்பு ; ii. ஏ. என். ஐயாசாமி ஐயர் ; தெய்வ சஹாயம் பிரஸ், பட்டுக்கோட்டை; iii. டிசம்பர், 1908 ; iv. செ. மூ. ப. 17 ; v. 16mo; vi. 0–0–6 ; vii. திருவாதவூரில், வணங்கப்பெறும் சிவனைப் ..றிய புகழ் மற்றும் வணக்கப் பாடல்கள்; iii. 98/1909/I.

Q23 : 417

308. i. சிவஸஹஸ்ர நாமம்: முதற் பதிப்பு ; ii. ஏ. அனந்தாச்சாரி ; எட்வர்ட் பிரஸ், சென்னை ; iii. ஜூன், 1910; iv. செ. மூ. ப. 21 ; v. 16mo; vi. 0–4–0; vii. சிவன் புகழ்பாடும் ஆயிரம் பெயர்கள் கொண்ட ஒரு மாலை ; viii. 123/1910/III.

Q23 : 417

சிவானந்தா சுவாமி,

309. i. ஜகத்குரு ஸ்துதி: முதற் பதிப்பு ; ii. சிவானந்தா சுவாமி ; வித்யா விநோதினி பிரஸ், தஞ்சாவூர் ; iii. ஜூன், 1909; ii. செ. மூ. ப. 21 ; v. 16mo; .... ; vii. சிருங்கேரி மட ஜகத் குருவைப் புகழ்ந்து பாடும் பாக்கள் ; viii. 21/1909/ III.

Q23 : 417

சுப்பையா பிள்ளை. ஏ.

310. i. திருநெற்குன்ற நாதர் தோத்திர மாலை: முதற் பதிப்பு ; ii. ஏ. சுப்பையா பிள்ளை ; விநாயக சுந்தர விலாசம் பிரஸ், சிதம்பரம்; iii. செப்டம்பர், 1909 ; iv. செ. மூ ப. 8; v. 16mo; vi. 0–0–6 ; vii. சிவதோத்திரம் ; viii. 517/1909/III.

Q23:417

திருவேங்கட நாயடு, க.வ.

310A. i. ஆட்சி கொண்ட நாதர் தோத்திரம்; ii.....; iii. 1909 ; iv. செ. மூ. ஏ. 11ii.; v. 14x11 செ. மீ; vi. .....; vii. அச்சிறுபாக்கம் ஆட்சி கொண்ட நாதர் துதியாக அமைந்தது எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தாலாகியது ; viii. 4511909/III.

Q23 : 417

பாலகிருஷ்ண செட்டி, வி.

311. i. மகான் சாங்கு சித்த சிவலிங்க நாயனாரவர்கள் மீது இயற்றிய குருபாத ஸ்துதி மாலை : முதற்பதிப்பு ; ii. சி. ஆர். பொன்னுசாமி பிள்ளை, வைஜயந்தி பிரஸ், சென்னை ; iii. ஜூன், 1905; iv. செ.மு.ப. 6 ; v. 8 vo ; vi. ...... ; vii. ...... ; viii. 3/1905/III.

Q23 : 417

புட்டப்ப கௌண்டன்

312. i. சங்கரர் துதி : முதற்பதிப்பு ; ii. புட்டப்ப கௌண்டன் ; விக்டோரியா பிரஸ், வேலூர் ; iii. அக்டோபர், 1908 ; iv. செ.மு.ப. 4 ; v. 16mo ; vi. ...... ; vii. ...... ; viii. 95/1908/IV.

Q23 : 417

மகாதேவ செட்டி, ஏ.

313. i. *நாமாவளி கதம்பம் பாகம்–2* ; ii. ஏ. மகாதேவ செட்டி; மதராஸ் ரிப்பன் பிரஸ், சென்னை ; iii. ஜூலை, 1905 , iv. செ..மூ.ப. 200 ; v. 32 mo ; vi. 0–4–0 ; vii. ...... ; viii. 277/1905/III.

Q23: 417

294.551 முருகன் தோத்திரம்

ஆழ்வாரப்ப பிள்ளை, எம்.

314. i. *வள்ளியூர்க் காவடி வைபவம்* ; ii. பண்டாரத் தேவர், சாத்தாங்குளம், மினர்வா அச்சுக்கூடம், சென்னை ; iii. அக்டோபர், 1906 ; iv. செ.மூ.ப. 1 + 24 ; v. 16mo; vi. ...... ; vii. திருச்செந்தூர் சுப்பிரமணியர் காவடியைப் புகழ்ந்து பாடிய பாட்டு ; viii. 313/1906/IV.

Q26 : 417

கந்தசாமிச் செட்டி.

315. i. *கந்தர் சரணப் பத்து* : முதற்பதிப்பு ; ii. கந்தசாமி செட்டி; பிரம்மோ ஆர்பன் அசைலம் அச்சுக்கூடம், சென்னை ; iii. செப்டம்பர், 1903 ; iv. செ.மு.ப. 5 ; v. 16 mo ; vi. .... , vii. ...... ; viii. 250/1903/III.

Q26 : 417

சுப்பிரமணிய சாஸ்திரி, எம். என்.

316. i. *சுப்பிரமணிய புஜங்க ஸ்தோத்திரம்* : முதற் பதிப்பு ; ii. கே. இராமச்சந்திர அய்யர், பிரம்ம வித்தியா அச்சுக்கூடம், நடுக்காவேரி ; iii. பிப்ரவரி, 1902 ; iv. செ. மூ. ப. 105 ; v. 16 mo ; vi. 0–4–0 ; vii. ...... ; viii. 270/1902/I.

Q26 : 417

தேவகுஞ்சரியம்மாள், பாலசரசுவதி.

317. i. *சுப்பிரமணியர் தோத்திரக் கொத்து* : முதற்பதிப்பு ; ii. ஏ. வி. ஐயர் & கோ., வாணி பூஷண பிரஸ், சென்னை ; iii. மே, 1909 ; iv. செ.மூ.ப. 104 ; v. 32mo; vi. 0–3–0 ; vii. ...... ; viii. 380/1909/II.

Q26 : 417

முத்தப்ப பிள்ளை, எஸ்.

318. i. குட்டித் தங்கப் பாட்டு : முதற்பதிப்பு ;. ii. எஸ். முத்தப்ப பிள்ளை, காந்திமதி விலாசம் பிரஸ், திருநெல்வேலி ; iii. மார்ச், 1910 ; iv. செ.மூ.ப. 8 ; v. 8vo ; vi. 0-1-0 ; vii. திருச்செந்தூரில் வணங்கப்பெறும் சுப்பிரமணியரின் அருளைப் புகழ்ந்து பாடுவது. திருச்செந்தின் மாநகரத்தின் அழகை வர்ணிப்பது. viii. 480/1910/II.

Q26 : 417

முத்துவீர உபாத்தியாயர், பி.

319. i. திருப்போரூர் முருகக் கடவுள் வெண்பா மாலை ; ii. பி. முத்து வீர உபாத்தியாயர், பண்டித மித்ரன் பிரஸ், சென்னை ; iii. ஜூன், 1906 ; iv. செ.மூ.ப. 4+15 ; v. 8° ; vi. 0-2-0 ; vii. கோவளத்திற்கருகிலுள்ள திருப்போரூர் முருகக் கடவுள் மீதுள்ளதுதிப்பாடல்கள். viii. 338/1906/II.

Q26 : 417

294.551 விநாயகர் தோத்திரம்

அஷ்ட்டசித் நித்தியானந்தர்

320. i. சித்தி விநாயகர் பேரில் தோத்திரமும் ஜெகதீஸ்வரன் பேரில் பஞ்சரத்தினமும் : முதற்பதிப்பு ; ii. பொன்னுசாமி பிள்ளை, நூருல் இஸ்லாம் பிரஸ், திருநெல்வெலி ; iii. ஆகஸ்ட், 1905 ; iv. செ.மூ.ப. 8 ; v. 16 mo ; vi. ...... ; vii. ...... ; viii. 225/1905/III.

Q24 : 417

குமாரசாமி அய்யர், என். கே.

321. i. தேவநகர் கற்பக விநாயகர் மாலை : முதற் பதிப்பு ; ii. என். கே. குமாரசாமி ஐயர், அலெக்ஸாண்டிரா பிரஸ், கும்பகோணம்; iii. செப்டம்பர். 1909; iv. செ.மூ.ப. 7; v. 16mo; vi. 0-0-6 ; vii. ...... viii. 538/1909/IV.

Q24 : 417

நாச்சிமுத்துக் கவிராயர், எம்.

322. i. ஆண்டிபாளையம் செல்வ விநாயகர் நவமணி மாலையும், நாராயணசாமிக் கவுண்டரவர்கள் யாத்திரை யமிதர்த ரச மாலையும் : முதற்பதிப்பு ; ii. எம். நாச்சிமுத்துக் கவிராயர், சென்ட்ரல் பிரஸ், ஈரோடு ; iii. மே, 1910 ; iv. செ. மூ. ப. 15 ; v. 16mo; vi....... ; vii. ஆண்டிப்பாளையம் செல்வ விநாயகரைப் புகழ்ந்து ஒன்பது பாக்களும் அதே ஊரைச் சேர்ந்த நாராயணசாமிக் கவுண்டர் செய்த புனிதத் தல யாத்திரையை புகழ்ந்து 33 பாக்களும் இந்நூலில் அடங்கியுள்ளன. viii. 329/1910/II.

Q24: 417

294·551 சைவ சமய நெறிகள்

அனந்தாச்சாரி, எ.—தொகுத்தது.

323. i. *ஸந்தியா வந்தந பாஷ்யம் : இரண்டாம் பதிப்பு* ; ii. எ. அனந்தாச்சாரி, ஸ்ரீநிகேதனம் பிரஸ், சென்னை ; iii. ஆகஸ்ட், 1906 ; iv. செ.மூ.ப. 178 ; v. 8vo; vi. 1–4–0 ; vii. ...... ; viii. 303/1906/III.

Q23 : 4

ஆறுமுக நாவலர், யாழ்ப்பாணத்துநல்லூர்.

324. i. *சுருக்க அனுட்டான விதி : முதற் பதிப்பு* ; ii. சாமிநாத பண்டிட் ; சைவ வித்யாநுபாலன பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1908 ; iv. உ.ப. 18 ; v. 16mo; vi. 0-1-0; vii. "சமய தீக்ஷித அனுட்டான விதி" என்ற நூலின் சுருக்கமாகும் இது. யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரால் இயற்றப்பட்ட அந்நூலில் சைவர்களின் தின மத வழிபாடு பற்றிய விதிகள் அடங்கியுள்ளன. viii. 474/1908/IV.

Q23 : 4

325. i. *சுருக்க அநுட்டான விதி : இரண்டாம் பதிப்பு* ; iii. நவம்பர், 1910 ; iv. உ.ப. 18 ; viii. 407/1910/IV.

Q23 : 4

326. i. *இதோபதேச விளக்கம் : முதற்பதிப்பு* ; ii. டி. வி. உலகநாத முதலி, உமாபதி குருபிரகாசா பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1909 ; iv. உ.ப. 4 ; v. 8vo ; vi. ...... ; vii. சைவக் கொள்கைக்கேற்ப நன்னடத்தையை விளக்குவது. viii. 468/1909/III.

Q23 : 4

சிவஞான யோகி, வி.

327. i. *விபூதி ருத்திராக்ஷதாரண நிரூபணம், விபூதிருத்திராக்க தூஷண கண்டனம் : முதற்பதிப்பு* ; ii. சிவஞான சுவாமி. கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை ; iii. செப்டம்பர், 1903; iv. உ.ப. 210 ; v. 16 mo.; vi. 0–14–0 ; vii. ...... ; viii. 53/1903/IV.

Q23 : 4

சுப்பிரமணிய அய்யர், டி. எஸ்.

328. i. *சந்தியா வந்தனார்த்த தீபிகை : முதற்பதிப்பு* ; ii. ஒ. கந்தசாமி முதலியார்; மினர்வா பிரஸ், சென்னை ; iii. ஜூன், 1905; iv. உ.ப. 37 ; v. 16 mo., vi. ...... ; vii. ...... ; viii. 126/1905/III.

Q23: 4

வைத்தியலிங்க ஐயர்.

329. i. *சிதம்பரம் ஸ்ரீ குரு நமசிவாய மூர்த்தி சுவாமிகள் திரு மடாலய ஜீர்ணோத்தாரண பிரகடனம் : முதற் பதிப்பு ;* ii. *வைத்தியலிங்க ஐயர் ; சண்முகசுந்தர விலாச பிரஸ், சிதம்பரம்;* iii. *ஜனவரி,* 1909 ; iv. *உ.ப.* 10 ; v. 8vo ; vi. 0–0–3 ; vii. *ஸ்ரீ குரு நமசிவாய மூர்த்தி சுவாமி, மடங்களையும் மற்றும் சில சைவ மடங்களையும் புனருத்தாரணம் செய்வதற்காகப் பணத் தேவையைக் கூறுவது.* viii. 161/1909/I.

Q23 : 4

294.551 சைவபுராணங்கள்

இரத்தினவேலு முதலி, இ.

330. i. *சிவமகா புராணம்—வாயு சம்ஹிதை : முதற் பதிப்பு ;* ii. *இ. இரத்தினவேலு முதலி ; பண்டித மித்திரன் அச்சுக்கூடம், சென்னை ;* iii. *பிப்ரவரி,* 1901 ; iv. *உ.ப.* 40 ; v. 8 vo ; vi. ...... ; vii *வடமொழியில் அமைந்த சிவ புராணங் களுள் ஒன்றாகிய இது தமிழ் உரைநடையில் அமைந்துள்ளது ;* viii. 166/1901/I.

Q23 : 2291

கதிர்வேல் பிள்ளை, என்.

331. i. *சுப்பிரமணிய பராக்கிரமம் ;* ii. *பி. என். சிதம்பர முதலி ; வித்யா ரத்னாகரம் பிரஸ், சென்னை ;* iii. *செப்டம்பர்;* 1906 ; iv. *உ.ப.* 8+8+414 ; v. 16mo ; vi. 1–4–0 ; vii. *போர்க் கடவுள் முருகனின் வீரத்தை விளக்குவது.* viii. 330/1906/III.

Q23 : 22

குமாரசாமி முதலி, கே.

332. i. *சைவ சமயாசாரிகள் கதாமஞ்சரி ; முதலாவது திருநாவுக் கரசு சுவாமிகள் புராண வசனம், எண்-1 : முதற் பதிப்பு ;* ii. *கே. குமாரசாமி முதலி ; மகாலட்சுமி விலாசம் அச்சுக்கூடம், சென்னை ;* iii. *அக்டோபர்,* 1902 ; iv. *செ.மூ.ப.* 12 ; v. 12 mo ; vi. 0–0–6 ; vii. ...... ; viii. 93/1902/IV.

Q23 : 22

பாநுகவி, எம். டி.—தொ.து.

333. i. *விநாயக பராக்கிரமம் : முதற் பதிப்பு ;* ii. *பி. எம். ராஜு முதலி & சன்ஸ் ; ரூபி பிரஸ், சென்னை ;* iii. *ஜூலை,* 1908 ; iv. *உ.ப.* 5+394 ; v. 16mo ; vi. 1–4–0 ; vii. *விநாயகரின் வீரதீரங்களைப் பற்றிக் கூறுவது ;* viii. 249/1908/III.

Q23 ; 224

வடமலையப்ப பிள்ளை.

334. i. மச்ச புராணம் : முதற்பதிப்பு ; ii. தாம்ஸன் & கோ., மினர்வா அச்சுக்கூடம், சென்னை ; iii. மார்ச், 1901 ; iv. உ.ப, 620 ; v. 8 vo ; vi. 2–8–0 ; vii. ...... ; viii. 56/1901/II.

Q23 : 225

294·552 பிரமம் சமாசம்

நரசிம்மலு நாயுடு, எஸ். பி.

335, i. தக்ஷிண இந்தியாவிலுள்ள பிரஹ்ம சாமாஜங்களின் சரித்திர சாரசங்கிரஹம் : முதற்பதிப்பு ; ii. எஸ். பி. நரசிம்மலு நாயுடு ; கிரசண்ட் பிரஸ், கோயம்புத்தூர் ; iii. பிப்ரவரி, 1908 ; iv. உ.ப. 4+4+8+10+112 ; v. 8vo ; vi. 0–4–0 ; vii. தென்னிந்திய பிரம்ம சமாஜங்களின் சுருக்கிய சரித்திரமும், அவற்றின் கொள்கைகளைப் பற்றியும் விளக்குவது, viii. 166/1908/I.

Q29 M2

294.554 வைணவ சமய நெறிகள்

கோபால தாத்தாசாரி, குறிச்சி.

336. i. சதஸம்வாதமென்னும் வைஷ்ணவ சமய விளக்கம் : முதற்பதிப்பு; ii. கோபாலதாத்தாச்சாரி, குறிச்சி; சாரதா விலாஸ பிரஸ், கும்பகோணம் ; iii. ஏப்ரல், 1908 ; iv. உ.ப. 4+118; v. 8vo; vi. 0–8 0; vii. வடகலை ஸ்ரீ வைஷ்ணவர்களைப் புகழ்ந்தும் தென்கலை ஸ்ரீ வைஷ்ணவர்களை தாக்கியும் எழுதப்பட்டுள்ளது. viii. 143/1908/II.

Q22 : 4

சீநிவாச ராகவாச்சாரி, டி. எம்.—தொ.து.

337. i. ஆசார்ய ஹ்ருதயம் ; ii. டி. எம். சீனிவாச ராகவாச்சாரி ; கலா ரத்னாகரம் பிரஸ். சென்னை ; iii. பிப்ரவரி, 1907 ; iv. உ.ப. 416 ; v. 8vo ; vi. 2–8–0 ; vii. வடகலைக் கொள்கைகளை எதிர்த்து, தென்கலைக் கொள்கைகளைப் பற்றி விளக்குவது. viii. 247/1907/I.

Q22 : 4

தாத்தாச்சாரி—தொ.து.

338. i. ததியங்கள் : முதற்பதிப்பு ; ii. வி. என். கிருஷ்ணமாச்சாரி ; வைதீக வர்த்தினி பிரஸ், கும்பகோணம் ; iii. அக்டோபர், 1910 ; iv. உ.ப. 14 ; v. 16mo ; vi . ... ; vii. கும்பகோணம் வடகலைக் குருக்களாகிய திரு. சுந்தர தாதா தேசிகர் அவர்களின் மாணுக்கர்கள் படிக்க வேண்டியகொள்கை விளக்கங்கள். viii. 238/1910/IV

Q22 : 4

339. i. யஜுர் வேத சந்தியா வந்தனம் முதலியன ; முதற்பதிப்பு ; ii. கே. அனந்தாச்சாரி ; ஸ்ரீநிகேதனம் அச்சுக்கூடம் ; iii. டிசம்பர், 1901 ; iv. உ.ப. 142 ; v. 8 vo ; vi. 1-0-0 ; vii. ....; viii. 95/1902/I.

Q22 : 4

வீரராகவ ஐயங்கார்—தொ.து.

340. i. தநியன்கள் : முதற் பதிப்பு ; ii. வீரராகவ ஐயங்கார் ; வைதீக வர்த்தினி பிரஸ், கும்பகோணம் ; iii. அக்டோபர், 1910 ; iv. உ.ப. 15 ; v. 16mo ; vi. .. ... ; vii. பதிவு எண் 238 பார்க்கவும். viii. 239/1910/IV.

Q22 : 4

வெங்கடாசாரியார், ஜி.

341. சாட்டாட ஸ்ரீ வைஷ்ணவ த்விஜா ஷோடஸ கர்மாணி : முதற் பதிப்பு ; ii. அழகிய மணவாள ராமானுஜ ஜீயர் ; ஸ்ரீநிகேதனம் அச்சுக்கூடம், சென்னை ; iii. ஜூன், 1902 ; iv. உ.ப. 192 ; v. 8 vo ; vi. 0-6-0 ; vii. ...... ; viii. 248/1902/II.

Q22 : 4

ஸ்ரீநிவாசய்யங்கார், டி. பி.

342. i. சாத்து முறைக்கிரமம் ; ii. டி. பி. ஸ்ரீனிவாசய்யங்கார் ; வைதீக வர்த்தனி பிரஸ், கும்பகோணம் ; iii. ஜூலை, 1906 ; iv. உ.ப. 44 ; v. 8vo ; vi, 0-3-0 ; vii. நாராயணனைத் துதிப்பது பற்றிய பகுதிகளைச் சமஸ்கிருதம் மற்றும் தமிழிலிருந்து எடுத்துத் தருவது. viii. 65/1906/III.

Q22 : 4

294·554 வைணவ துதி

343. i. எத்திராஜ விம்சதி ; ii. சி. சென்னகேசவலு நாயுடு ; ஸ்ரீநிகேதனம் பிரஸ், சென்னை ; iii. ஆகஸ்ட், 1905 ; iv. செ.மு.ப. 64 ; v. 16mo ; vi. 0-2-0 ; vii. .... ; viii. 29/1905/IV.

Q22 : 417

துரை ராமாநுச தாசர்

344. i. விஷ்ணு நாமாவளியும், ஸ்ரீவிஷ்ணு நாமாமிருதக் கீர்த்தனமும் : முதற் பதிப்பு ; ii. பி. நாராயணசாமிப் பிள்ளை ; நற்றமிழ் விலாச அச்சுக்கூடம், சென்னை ; iii. ஜூன், 1903 ; iv. செ.மு.ப. 24 : v. 12 mo ; vi. 0-1-0 ; vii. ...... ; viii. 217/1903/II.

Q22 : 417

ரங்கசாமி அய்யங்கார், கே.

345. i. *வானமாமலை ஸ்வாமி மாலை : முதற்பதிப்பு ;* ii. *கே. ரங்க சாமி ஐயங்கார் ; கார்டியன் பிரஸ், சென்னை ;* iii. *செப்டம்பர்,* 1909 ; iv. *செ.மூ.ப,* 6 ; v. 16mo ; vi. ...... ; vii. *திருநெல்வேலி மாவட்ட வானமாமலை மடத்தின் குருவைப் போற்றிப் புகழ்வது.* viii. 95/1909/IV.

Q22 : 417

346. i. *வானமாமலை ஸ்வாமி மாலை : முதற்பதிப்பு ;* ii. *கே. ரங்க சாமி அய்யங்கார் ; திரிபுரசுந்தரி பிரஸ், சீர்காழி ;* iii. *அக்டோபர்,* 1909 ; iv. *செ.மூ.ப.* 8 ; v. 16mo ; vi. ...... ; vii ..... viii. 475/1909/IV.

Q22 : 417

விஜயராகவாசாரி, டி. பி.—தொ–து.

347. i. *க்ருஷ்ணகர்ணாம்ருதம் : முதற்பதிப்பு ;* ii. *டி. பி. விஜயராகவாச்சாரி ; ஸ்ரீநிகேதனம் பிரஸ், சென்னை ;* iii. *ஜூலை,* 1909 ; iv. *செ.மூ.ப.* 2+254 ; v. 8vo ; vi. 1–4–0 ; vii, *கிருஷ்ணனைப் புகழ்ந்து பாடும் பாக்களும் அவற்றின் தமிழ் உரையும் இந்நூலில் உள்ளது.* viii. 117/1909/III.

Q22 : 417

294·554 வைணவ புராணங்கள்

தேசிகாச்சாரியார், கே.—மொ–து.

348. i. *கலிக்காவதார சரித்திரமாகிய கல்கி புராணம் : முதற்பதிப்பு ;* ii. *கே. அனந்தாச்சாரி ; மட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடம், சென்னை :* iii. *மே,* 1902 ; iv. *செ.மூ.ப.* 96 ; v. 8 vo ; vi. 0–12–0 ; vii. .. ... ; viii. 74/1902/IV.

Q22 : 222

294·592 பகவத்கீதை

குப்புசாமி ராஜு, வி.

349. *கீதைக் கொத்து—புத்தகம் 1. உத்தர கீதை—உரையுடன் : முதற்பதிப்பு ;* ii. *வி. கோவிந்தன் & பிரதர்ஸ் ; ஸ்ரீவித்யா விநோதினி அச்சுக்கூடம், தஞ்சாவூர் ;* iii. *சூன்,* 1904 ; iv. *உ.ப.* 68 ; v. 16 mo ; vi. 0–4–0 ; vii. ...... ; viii. 238/1904/III.

R65, 6

சுந்தரராஜ சர்மா, டி.—தொ—து.

350 பகவத்கீதையும், ஸ்ரீ சங்கராசாரிய பாஷ்யமும் : எண் 1 ii. சுந்தரராஜ சர்மா ; ஆனந்தா பிரஸ், சென்னை ; iii. பிப்ர வரி, 1906 ; iv. உ.ப. 3+53 ; v. 4to ; vi. 0–7–0 : vii.....; viii. 357/1906/I.

R65, 6

351. i. பகவத்கீதையும் ஸ்ரீ சங்கராசார்ய பாஷ்யமும் : எண் 2 ; iii. ஏப்ரல், 1906 ; viii. 197/1906/II.

R65, 6

352. i. பகவத்கீதையும் ஸ்ரீ சங்கராசார்ய பாஷ்யமும் : எண்–3 ; iii. மே, 1906; viii. 198/1906/II.

R65, 6

353. i. பகவத்கீதையும் ஸ்ரீ சங்கராசார்ய பாஷ்யமும் ; எண்–4 ; iii. ஆகஸ்ட், 1906 ; viii. 111/1906/IV.

R65, 6

354. i. பகவத்கீதையும் ஸ்ரீ சங்கராசார்ய பாஷ்யமும் ; எண்–5; iii. செப்டம்பர், 1906 ; viii. 112/1906/IV.

R65, 6

355. i. பகவத்கீதையும் ஸ்ரீ சங்கராசார்ய பாஷ்யமும் : எண்–6 ; iii. நவம்பர், 1906 ; iv. உ.ப. 40 ; viii. 161/1906/IV.

R65, 6

356. i. பகவத்கீதையும் ஸ்ரீ சங்கராசார்ய பாஷ்யமும் : எண்–7 ; iii. டிசம்பர், 1906 ; vi. 0–9–0 ; viii. 306/1907/I.

R65, 6

357. i. பகவத்கீதையும் ஸ்ரீ சங்கராசார்ய பாஷ்யமும் : எண்–8 ; iii. பிப்ரவரி, 1907 ; viii. 307/1907/I.

R65, 6

358 i. பகவத்கீதையும் ஸ்ரீ சங்கராசார்ய பாஷ்யமும் : எண்–9 ; iii. ஏப்ரல், 1907 ; iv, உ.ப. 48 ; vi. 0–7–0 ; vii. பகவத் கீதையின் புதிய பதிப்பு. viii. 334/1907/II.

R65, 6

359. i. பகவத்கீதையும் ஸ்ரீ சங்கராசார்ய பாஷ்யமும் : எண் 10 iii. ஜூன், 1907 ; viii. 335/1907/II.

R65, 6

360. i. பகவத்கீதையும் ஸ்ரீ சங்கராசார்ய பாஷ்யமும் : எண் 11 & 12 ; iii. அக்டோபர், 1907 ; iv. உ.ப. 109 ; viii. 169/1907/IV.

R65, 6

361. i. பகவத்கீதை : முதற் பதிப்பு ; ii. டி. சுந்தரராஜ சர்மா ; வேதாந்த போதினி பிரஸ், சென்னை ; iii. ஜூலை, 1909 ; iv. உ.ப. 266 ; v. ஆப்லாங் ; vi. 0–8–0 ; vii. ...... ; viii. 23/1909/III.

R65, 6

நாராயண சாஸ்திரி, பி.எஸ்.வி.ஆர்.—மொ–து.

362. i. அனுகீதை ; ii. பி. எஸ். வி. ஆர். நாராயண சாஸ்திரி ; கலா ரத்னாகரம் பிரஸ், சென்னை ; iii. அக்டோபர், 1907 ; iv. உ.ப. 9+4+366 ; v 16mo ; vi. 2–0–0 ; vii. மகா பாரதத்திலே அஸ்வமேத பர்வத்திலிருந்து எடுக்கப்பட்ட சமஸ்கிருத "அனுகீதை"யின் தனித் தமிழ் மொழிபெயர்ப்பு தரப் பட்டுள்ளது. viii. 115/1907/IV.

R65, 6

வாசுதேவராவ், டி.

363. i. இராம கீதை : முதற் பதிப்பு ; ii. டி. வாசுதேவ ராவ் ; வைதிக வர்த்தனி பிரஸ், கும்பகோணம்; iii. ஆகஸ்ட், 1905 ; iv. உ.ப. 28 ; v. 8 vo ; vi. 0–4–0 ; vii. ...... ; viii. 267/1905/III.

R65, 6

297 இசுலாம்—பொது

அகமத் இபுராகிம் அலீம் சாகிப்.

364. i. மோட்டு ஷெய்கை ஓட்டும் ஈட்டி : முதற்பதிப்பு ; ii. எம். எஸ். என். ஷேக் முகம்மது ; சைவப் பிரகாசம் பிரஸ், தூத்துக் குடி ; iii, ஜூன், 1909 ; iv. உ.ப. 8 ; v. 16mo ; vi. .... ; vii. மாறுபட்ட கொள்கைகளை உபதேசிக்கும் ஒரு ஷேக்கின் கொள்கைகளை மறுப்பது. viii. 62/1909/IV.

Q7

அப்துல்ரஹீம் சாகிப் சபூரி.

365. i. விலாததுன்னபீ ; முதற்பதிப்பு ; ii. முகம்மத் அப்துற் றஹமான் சாகிப் ; ரஹ்மானி பிரஸ், சென்னை : iii. மார்ச், 1908 ; iv. உ.ப. 16 ; v. 8vo லிதோ ; vi. 0-0-6 ; viii. முகம்மது அவர்களின் வாழ்க்கையால் உலகத்திற்கு உண்டாகும் நன்மை பற்றியது. viii. 437/1908/I.

Q7

அப்துல் வஹாப் மௌல் வி. எம்.

366. i. அஸ்ஸலவாத்து அலாகைருல் பரியத் : முதற்பதிப்பு ; ii. வி. எம். அப்துல் வஹாப் மௌல்வி ; பிர்தௌஸி பிரஸ், சென்னை ; iii. ஜூன், 1901 ; iv. உ.ப. 473 ; v. 16 mo ; vi. 1-8-0 ; vii. ...... ; viii. 290/1901/II.

Q7

அலிகுட்டி முசலியார், எம்.

367. i. சார்தர்விஷ் அக்பருல் முனிஸ் : முதற்பதிப்பு ; ii. குஞ்சு சன முதலியார் அகட்டு அப்துல்லா ஹாஜி. மன்பாடல் ஹிதாயா பொன்னனி ; iii. செப்டம்பர், 1901 ; iv. உ.ப. 256 ; v. 4 to; vi. 0-8-0 ; vii. ...... ; viii. 232/1901/III.

Q7

குலாம் காதிறு நாவலர், வி.

368. i. ஆரிபு நாயக வசனம் ; முதற்பதிப்பு ; ii. வி. குலாம் காதிறு நாவலர் ; முஸ்லீம் அபிமானி அச்சுக்கூடம், சென்னை ; iii. ஏப்ரல், 1905 ; iv. உ.ப. 334 ; v. 8 vo ; vi...; vii....... ; viii. 157/1905/II.

Q7

சயீத் முகம்மது சாஹிப்.

369. i. தலாபாத்தியா ; முதற் பதிப்பு ; ii. முகம்மது அப்துற் றஹ்மான் சாகிப் ; ரஹ்மானி பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1908 ; iv. உ.ப. 48 ; v. 8vo லிதோ ; vi. 0-1-6 ; vii. முகம்மதின் குடும்பம் மற்றும் வாழ்க்கை பற்றிய சிறு குறிப்பு. viii. 445/1908/I.

Q7

சாகுல் ஹமீது லப்பை, எம்.ஏ.

370. i. மிபுத்தாகுஸ் சலாஹ்பி இலாஹின் நிக்காஹ் ; ii. எம். ஏ. சாகுல் ஹமீது மரைக்காயர் ; கல்விப்பிரகாசம் பிரஸ், சென்னை ; iii. நவம்பர், 1905 ; iv. உ.ப. 200 ; v. 8vo ; vi. 1-0-0 ; vii..... ; viii. 186/1905/IV.

Q7

சிக்கந்தர் மரக்காயர், எம்.

371. சம்சுத்தீன் ஒலியவர்கள் பேரில் பாடிய பதம்: முதற் பதிப்பு ; ii. எம். நாகூர் மீரா குகையத்தீன் மரக்காயர் ; அருணோதயம் பிரஸ், தூத்துக்குடி, iii. டிசம்பர், 1908 ; iv. செ.மூ.ப. 6 ; 8vo. ; vi. 0–1–0 ; vii.....; viii. 556/1908/IV.

Q7

சையத் பாவா ராவுத்தர், காதிர் இப்ராகிம் ராவுத்தர், & நாகையா நாயக்கர், எஸ்.கே.

372. i. நபிசல்லல்லாகூ அலைகிவாசல்லம் அவர்கள் பேரில் பதங்களும் கலிமாவின் மூழுக்கம்—முதல் பாகம்: முதற் பதிப்பு; ii. எஸ். காதிர் இப்ராஹீம் ராவுத்தர் & எஸ். கே. நாகையா நாயக்கர் ; மட்டுவார்க் குழலாம்பாள் பிரஸ், திருச்சினுப்பள்ளி; iii. ஜூன், 1910 ; iv. உ.ப. 7 ; v. 8vo; vi. 0–0–6 ; vii...; viii. 924/1910/III.

Q7

373. i. நபிசல்லல்லாகூ அலைகிவாசல்லம் அவர்கள் பேரில் பதங்களும் கலிமாவின் முழக்கம்: இரண்டாம் பாகம்: முதற் பதிப்பு ; viii. 908/1910/III.

Q7

முகம்மது அப்துல் காதிர், மௌலவி

374. i. மஜ்மஉல் அஸ்ரார்பி சலாதில் அப்ரார் ; ii. மௌலவி முகம்மது அப்துல் காதிர் (அல்லது) காதிர் சாகிப் ; அஹ்ஸானுல் மதாபிர் பிரஸ், சென்னை ; iii. அக்டோபர், 1907 ; iv. உ.ப. 408 ; v. 8vo ; vi. 2–4–0 ; vii. அரபி மொழியிலுள்ள வணக்கங்களின் தொகுதி அவற்றிற்கு நேரான தமிழ் மொழிபெயர்ப்பு ஆகியவை அடங்கியது; viii. 93/1907/IV.

Q7

முகம்மத் அப்துற்றஹ்மான் லப்பை, டி. தொ.து.

375. i. வஸாயலுல் மிர்ஸால்தித்ர் ஜுமேதலொயல்கைராத் : முதற் பதிப்பு ; ii. டி. முஹம்மத் அப்துற்றஹ்மான் லப்பை ; நஸ்மதுல் மர்ஜான் பிரஸ், சென்னை ; iii. பிப்ரவரி, 1908 ; iv. உ.ப. 400 ; v. 8vo லிதோ ; vi. 3–0–0 ; vii. ஒருவருக்கு மற்றொருவர் வாழ்த்து மற்றும் வணக்கம் தெரிவிக்கும் முறையும் ஆசீர்வதிக்கும் முறைப் பற்றிய சூத்திரங்கள் உள்ளன. viii. 239/1908/I.

Q7

376. i. ஜவஹறுல்குமராதுல் கபீரா : முதற் பதிப்பு ; ii. டி. முகம்மது அப்துற்றஹ்மான் லப்பை ; நஸ்மதுல் மர்ஜான்பிரஸ், சென்னை; iii. மார்ச், 1908: iv. உ.ப. 536; v. 8 vo லிதோ; vi. 3–0–0 ; vii. விலங்குகளின் குணங்கள், கனவுகளின் அர்த்தம், கலியாணத்தின் சட்டங்கள், தர்க்க முடிவு, நியாயம் காணுதல் முதலியவைகளைப் பற்றிக் கூறுவது. viii. 362/1908/I.

Q7

முகம்மது இப்ராகீம் சாகிப், ஏ.

377. i. மறண விளக்கம் மனதைத் துலக்கும் ; ii. ஏ. என். முகம்மது இப்ராகீம் சாகிப் ; விக்டோரியா பிரஸ், வேலூர் ; iii. ஏப்ரல், 1906 ; iv. உ.ப. 34 ; v. 8vo; vi. 0–3–3 ; vii. மரணத்தைப்பற்றியும் மரணத்திற்கப்புறம் ஆத்மாவின் கதிபற்றியும் கூறப்பட்டுள்ளது. viii. 66/1906/II.

Q7

முகம்மது இப்ராஹீம் சாஹிப், கே.

378. i. கல்கீன்பீ முஹிமாத்தூத்தீன் லி அவலாதில் முஸ்லிமீன் : முதற்பதிப்பு ; ii. கே. முகம்மது இப்ராகீம் சாகிப் ; நாமீ பிரஸ், சென்னை ; iii. மே, 1904 ; iv. உ.ப. 136 ; v. 8 vo ; vi. 0–8–0 ; vii....... viii. 79/1904/II.

Q7

முகம்மது சுல்தான் அலீம் சாகிப், டி. எம்.

379. i. ஷஜரத்துல் அன்பியா : முதற்பதிப்பு ; ii. டி. எம். முகம்மது சுல்தான் அலீம் சாகிப் ; பாசாகியா அச்சுக்கூடம், சென்னை ; iii. ஏப்ரல், 1904 ; iv. உ.ப. 1 ; v. . .; vi. 0–2–6 ; vii. . . ; viii. 93/1904/II.

Q7

முகம்மது சுலேமான் சாகிப்

380. i. தொபத் நூல் வில்தானுல் லிபயான் : முதற் பதிப்பு ; ii. முகம்மது அப்துற்றஹ்மான் சாகிப் ; ரஹ்மானி பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1908 ; iv. உ.ப. 32 ; v. 8° லிதோ; vi. 0–1–0 ; vii. அரபிய எழுத்து இலக்கணம் மற்றும் எழுத்துக் கூட்டும் முறைபற்றியும் குரான் வாசிக்கும் சரியான முறைபற்றியும் கூறுவது. viii. 438/1908/I.

Q7

முகம்மது பசலுல்லா சாகிப்.

381. i. *பர்யாசல் மோமினின் ஹனபீ :* முதற்பதிப்பு ; ii. முகம்மது அப்துற்றஹ்மான் சாகிப் ; றஹ்மானி பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1908 ; iv. உ.ப. 64 ; v. 8° விதோ ; vi. 0-2-0 ; vii. ஹனபீ சட்டப்படி வணக்கங்களைக் கூறுகிறது. viii. 440/1908/I.
Q7

முகம்மது யாகூப் சாகிப்—தொ.கு.

382. i. இலிமுன்னிஸா : முதற்பதிப்பு ; ii. முகம்மது அப்துற்றஹ்மான் சாகிப் ; றஹ்மானி பிரஸ், சென்னை ; iii. பிப்ரவரி, 1908 ; iv. உ.ப. 32 ; v. 16mo; vi. 0-0-9 ; vii. பதிவு எண் 443-ஐப் பார்க்கவும். viii. 483/1908/I.
Q7

மொஹியத்தீன் அப்துல்காதிர் சாகிப், மீசை.

383. i. தஜ்ஜால் நாமா : இரண்டாம் பதிப்பு ; ii. முகம்மது அப்துற்றஹ்மான் சாகிப் ; றஹ்மானி பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1908 ; iv. உ.ப. 32 ; v. 8° விதோ ; vi. 0-1-6 ; vii. தீர்க்கதரிசி முகம்மதால் உரைக்கப்பட்டபடி இஸ்லாமிய வஞ்சகன் தஜ்ஜால் உலக அழிவிற்கு முன் தோன்றும் நேரத்திற்கு முன்பாக நடைபெறும் அடையாளங்களைப்பற்றிச் சொல்லியது. viii. 446/1908/I.
Q7

மௌலானா மௌல்வி முகம்மது மூசா சாகிபு.

384. i. தொழுபவர்களுக்கு நல்மாராயம் : முதற்பதிப்பு ; ii. அப்துல் றஹிமான் சாகிப் ; விக்டோரியா பாண்டியன் அச்சுக்கூடம் ; ஆனைக்காரன் சத்திரம் ; iii. பிப்ரவரி, 1902 ; iv. உ.ப. 16; v. 16 mo ; vi. 0-0-3 ; vii......; viii. 14/1902/I.
Q7

ஷாஹுல் ஹமீது லப்பை, எம்.ஏ.

385. i. ஜவாஹிறுல் பவாயித் : முதற்பதிப்பு ; ii. எம். ஏ. ஷாஹுல் ஹமீது லப்பை ; ஷாஹுல் ஹமீதியா பிரஸ், சென்னை ; iii. ஜுலை, 1908 ; iv. உ.ப. 14+2+480 ; v. 8vo; vi. 2-4-0 ; vii. அகம் மற்றும் வளப்பத்தை உண்டாக்குவது சம்பந்தமாயும் நானாவித வியாதிகளைச் சிகிச்சை செய்வதும் பற்றிய சில இஸ்லாமிய வணக்கங்களைப்பற்றிக் கூறுகிறது. viii. 41/1908/IV.
Q7

ஷேக் அப்துல்காதிர் லப்பே.

386. i. யாஸய்தை : முதற்பதிப்பு ; ii. முகம்மது அப்துற்றஹ்மான் சாகிப் ; ரஹ்மானி பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1908 ; iv. உ.ப. 16 ; v. 8° லித்தோ ; vi 0–0–6 . vii. துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கும், வலி நீங்குதற்கும் ஆகிய தனிச் சந்தர்ப்பங்களில் ஒப்பிக்கவேண்டிய வணக்கங்களைப் பற்றிக் கூறுவது. viii. 451/1908/I.

Q7

ஷேக் நூர் புலவர்.

387. i. நாகூர் காதர் அவுலியா பேரில் பதமும் சந்தன கூட்டின் சிறப்பும் : இரண்டாம் பதிப்பு ; ii. ஷேக் நூர் புலவர் ; லக்ஷ்மி விலாச பிரஸ், திருச்சிறுப்பள்ளி ; iii. ஜூன், 1910 ; iv. செ.மூ.ப. 7 ; v. 16mo; vi. 0–0–3 ; vii...; viii.105/1910/III.

Q7

297·2 இஸ்லாமியக் கொள்கை விளக்கம்.

அகமது இபுராகிம், எம். எஸ்.

388. i. திப்புல் அக்பர் ; ii. எம். எஸ். அப்துல்கனி : அஹஸானுல் மதாபி பிரஸ், சென்னை ; iii. அக்டோபர், 1907 ; iv. உ.ப. 24 ; v. 8° லித்தோ ; vi. 0–2–0; vii. புனிதப்படுத்தல் பற்றிய இஸ்லாமிய (விழாக்கள்) வழக்கங்கள். viii. 50/1907/IV.

Q7:3

அப்துல் ரஹிமான் சாஹிப், மௌலவி—மொ.து.

389. i. சிராதுல் இஸ்லாம் சிராதுன்னஜாத் ; ii. மௌலவி அப்துல் ரஹிமான் சாஹிப் ; அஹஸானுல் மதாபி பிரஸ், சென்னை ; iii; அக்டோபர், 1907 ; iv. உ.ப. 72 ; v. 8°; vi. 0–4–0 . vii. இஸ்லாமிய மதக் கொள்கைகளைப் பற்றியது. viii. 3/1907/IV.

Q 7:3

390. i. காஸியத்துற்றமலான் : முதற்பதிப்பு ; ii. முகம்மது அப்துற றஹ்மான் சாகிப் ; ரஹ்மானி பிரஸ், சென்னை ; iii. மார்ச். 1908 ; iv. உ.ப. 112 ; v. 8° லித்தோ ; vi, 0–3–6 ; vii. ரம்ஸான் மாதத்திய புனிதத் தன்மை பற்றிக் கூறுவது. viii. 448/1908/I.

Q7:3

391. i. தோடி அமர்: முதற் பதிப்பு; ii. முகம்மது அப்துற் ரஹ்மான் சாகிபு; ரஹ்மானி பிரஸ், சென்னை; iii. பிப்ரவரி, 1908; iv. உ.ப. 64; v. 32° லிதோ; vi. 0–1–0: vii. நேரந்தவறுமல் தொழுவது பற்றிய நன்மைகளை நவில்கிறது. viii. 488/1908/I.

Q 7:3

மாணு அப்துற்றஹமான் சாசிப் & நாகூர் மீரான் சாகிப்.

392. i. தோடு ஒடை ஹனபீ: முதற் பதிப்பு; ii. முகம்மது அப்துற்றஹமான் சாகிப்; ரஹ்மானி பிரஸ், சென்னை; iii. மார்ச், 1908; iv. உ.ப. 32; v. 8° லிதோ; vi. 0–0–3: vii. ஹனபீ சட்டப்படி இஸ்லாமிய மதக் கோட்பாட்டை ஆராய்வது. viii. 453/1908/I.

Q 7:3

முகம்மது அப்துல் காலிக் சாகிப்.

393. i. ஈமான் என்னும் மங்காமணி விளக்கு: முதற் பதிப்பு; ii. முகம்மது அப்துல் காலிக் சாகிப்; முகம்மதிய பிரஸ், மதுரை; iii. டிசம்பர், 1909; iv. உ.ப. 8; v. 8vo; vi......; vii. லௌகிகத்தில் லயித்துவிடாது இஸ்லாமிய நேரிய வழியில் செல்லுமாறு மக்களைப் புத்திகூறி எச்சரிக்கும் ஒரு சிறு கட்டுரை. viii. 42/1910/I.

Q 7:3

முகம்மது சுலைமான் சாகிப்.

394. i. தொடு ஒடை ஷாபீ: முதற்பதிப்பு; ii. முகம்மது அப்துற்றஹ்மான சாகிப்; ரஹ்மானி பிரஸ், சென்னை; iii. மார்ச், 1908; iv. உ.ப. 32: v. 8° லிதோ; vi. 0–1–0; vii. ஷாபீ சட்டப்படி வணக்கங்களைக் கூறுகிறது. viii. 441/1908/I.

Q 7:3

395. i. தொடு ஒடை ஹனபீ: முதற் பதிப்பு; ii. முகம்மது அப்துற்றஹமான் சாகிப்; ரஹ்மானி பிரஸ், சென்னை; iii. மார்ச், 1908; iv. உ.ப. 52; v. 8° லிதோ; vi. 0–1–6; vii. ஹனபீ சட்டப்படி வணக்கங்களைக் கூறும் ஓர் ஆராய்ச்சி. viii. 442/1908/I.

Q 7:3

396. i. ராதிபே ஜலாலியா : முதற் பதிப்பு ; ii. முகம்மது அப்துற்றஹ்மான் சாகிப் ; ரஹ்மானி பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1908 ; iv. உ.ப. 32 ; v. 8° லிதோ ; vi. 0–0–9; vii. முகம்மதைப் பற்றிய நுதிமாலைகளும் துறவிகளுக்கு விளம்பிய சில பிரார்த்தனைகளும் அடங்கியது. viii. 449/1908/I.

Q 7:3

ஹூவோஸ் நைநு லப்பை

397. i. ஹகீகதுல் மாலே ; ii. முகம்மது அப்துற்றஹ்மான் சாகிப்; ரஹ்மானி பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1908 ; iv. உ.ப. 128 ; v. 8° லிதோ ; vi. 0–2–0 ; vii. சூபிக்களுடைய மதத்தைப் பற்றி தமிழ்ப் பாடல்களில் தரப்பட்டுள்ளது. viii. 452/1908/I.

Q 7:3

297·3—சமய வழிபாடு : தோத்திரம்

முகம்மது பசலுல்லா சாகிப்

398. i. ஊஞ்சல் நாமா : முதற் பதிப்பு ; ii. முகம்மது அப்துற றஹ்மான் சாகிப் ; ரஹ்மானி பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1908 ; iv. உ.ப. 16 ; v. 8° லிதோ : vi 0–0–6 ; vii. முகம்மது மற்றும் இசுலாமியமற்ற புண்ணிய புருஷர்களின் மேல் பாடப்பெற்ற துதிமாலை, viii. 439/1908/I.

Q 7:4146

முகம்மது மொகியுத்தீன் சாகிப்

399. i. நபியுல்லா மாலே & ரசூல்மாலே : முதற் பதிப்பு ii. முகம்மது சுலேமான் சாகிப் ; ரஹ்மானி பிரஸ், சென்னை iii. பிப்ரவரி, 1908 ; iv. உ.ப. 36 ; v. 8° லிதோ ; vi 0–1–6 ; vii. முகம்மதின் மேல் துதிமாலை. viii. 48 /1908/I.

Q 7:4146

297·5—சமய ஒழுக்க நூல்கள்

400. i. மஜ்மாஉல் முஞ்ஜாத் : முதற் பதிப்பு ; ii. முகம்மது அப்துற்றஹ்மான் சாகப் ; ரஹ்மானி பிரஸ், சென்னை , iii. பிப்ரவரி, 1908 ; iv. உ.ப. 16 ; v. 8° லிதோ ; vi. 0–0–6 ; vii. வணக்கச் சூத்திரங்கள். viii. 436/1908/I.

Q 7:4

முகம்மது அப்துற் ரஹமான் சாகிப்—தொ.து.

401. i. இலிமுன்னிஸா: முதற் பதிப்பு; ii. முகம்மது அப்துற் ரஹமான் சாகிப்; ரஹ்மானி பிரஸ், சென்னை, iii. மார்ச், 1908; iv. உ.ப. 32; v. 8° லிதோ; vi. 0–1–0; vii. முஸல்மான்களுக்குள் நிகழும் கலியாணத்தின்போது கவனிக்கப் பட வேண்டிய பண்பட்ட நடத்தை பற்றியது. viii. 443/1908/I.

Q 7:4

முகம்மது தமீம் சாகிப்

402. i. மின்ஹாஜல் கப்பார்: முதற் பதிப்பு; ii. முகம்மது தமீம் சாகிப்; அஹ்ஸானுல் மதாபி பிரஸ், சென்னை; iii. ஜூன், 1908; iv. உ.ப. 48; v. 8° லிதோ; vi. 0–3–0; vii. ஒழுங்காகத் தொழுது வருவதால் ஏற்படக்கூடிய நன்மைகளைக் கூறுகிறது. குரானின் சில பகுதிகளுக்குத் தமிழாக்கமும் தருகிறது. viii. 289/1908/II.

Q 7:4

முகம்மது பசலுல்லா சாகிப்—தொ.து.

403. i. யாஸின் தப்ஸிர்: முதற் பதிப்பு; ii. முகம்மது அப்துற் ரஹ்மான் சாகிப்; ரஹ்மானி பிரஸ், சென்னை; iii. மார்ச், 1908; iv. உ.ப. 32; v. 8° லிதோ; vi. 0–1–0, vii. குரானின் ஒரு அத்தியாயமான ஸுரேயாஸீனின்மீது குறிப்புரைகள். viii. 444/1908/I.

Q 7:4

404. i. யாஸீன் பாய்தா: முதற் பதிப்பு; viii. 447/1908/I.

Q 7:4

முகையதீன் சாயபு

405. i. முனுஜாத்து: முதற் பதிப்பு; ii. எம். முகைதீன் அலீம் சாயபு; நூருல் இசுலாம் பிரஸ், திருநெல்வேலி; iii. டிசம்பர், 1900; iv. உ.ப. 8; v. 16 mo; vi. 0–0–3; vii..... viii. 297/1901/II.

Q 7·4

மொய்தீன் ராவுத்தர், ஒ.சி.பி.

406. i. திரு. குர்ஆன் உண்மை விளக்கம்: முதற் பதிப்பு ஒ.சி.பி. மொய்தீன் ராவுத்தர்; நூருல் இஸ்லாம் பிரஸ் திருநெல்வேலி; iii. ஜூன், 1905; iv. உ.ப. 45; v. 8vo vi. 0–2–0; vii.......; viii. 224/1905/III.

Q7:4

297·63—நபிகள் வரலாறு

407. i. அராபியாவும் அதன் நபியும் : முதற் பதிப்பு ; ii. சி.எஸ். சொஸைட்டி; எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை ; iii. அக்டோபர், 1902 ; iv. உ.ப. 78 ; v. 8 vo ; vi. 0–2–6 ; vii.........; viii. 132/1902/IV.

Q 7:33

முகம்மது யாகூப் சாகிப்

408. i. யாகுத்பா : முதற் பதிப்பு ; ii. முகம்மது அபதுற் ரஹமான் சாகிப் ; ரஹ்மானி பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1908; iv. உ.ப. 20; v. 8° மிடோ; vi. 0–0–9; vii. மகபூபுஸ்ஸுப்பானி பேரில் புகழ்ப் பாமாலை. தமிழில் உள்ளது. viii. 450/1908/I.

Q 7:33

300 சமுதாய சாத்திரங்கள்

301·4—சமூக இயல்

அய்யாசாமி தீக்ஷிதர், திருவாரூர்—மொ.து.

409. i. அகபஞ்ச ஷஷ்டி : முதற் பதிப்பு ; ii. திருவாரூர் அய்யாசாமி தீக்ஷிதர் ; விநாயக சுந்தர விலாசம் பிரஸ், சிதம்பரம் ; iii. ஏப்ரல், 1909 ; iv. செ. மூ. உ.ப. 2+48 ; v. 8vo ; vi. 0–4–0 ; vii. ஹிந்து மத சட்டப்படி பிறப்பு இறப்பு ஆகிய வைகளினால் ஏற்படும் தீட்டுக்கள் (Pollution) பற்றி குறிப்பிடுவது. இந்நூலில் சமஸ்கிருத பாக்களுக்கு அம்மொழியிலேயே உரையளித்தும் தமிழாக்கம் செய்தும் உள்ளது. viii. 339/1909/III.

Y:44

சுதேசமித்திரன், ஏ.

410. i. தலையணை மந்திரோபதேசம் : முதற் பதிப்பு ; ii. ஜி. சுப்பிரமணிய அய்யர் ; சுதேசமித்திரன் அச்சுக்கூடம், சென்னை ; iii. அக்டோபர், 1901 ; iv. உ.ப. 150 ; v. 8 vo ; vi. 0–8–0 ; vii.......; viii. 23/1901/IV.

Y:44

சுவாமிநாத சாஸ்திரி, ஏ.கே.—தொ.து.

411. i. *அசௌசநிர்ணய : முதற் பதிப்பு* ; ii. ஏ. கே. *சுவாமிநாத சாஸ்திரி* ; *வைதீகவர்த்தினி அச்சுக்கூடம், கும்பகோணம்* ; iii. *ஏப்ரல்*, 1904 ; iv. உ.ப. 78 ; v. 16 mo ; vi. 0-4-0; vii......; viii. 162/1904/II.

Y:44

ஞான இரத்தினம் உபாத்தியாயர் எஸ்.பி.ஆர்

412. i. *சிவகாசிச் சண்டை : முதற் பதிப்பு* ; ii. *எஸ். பி. ஆர். ஞான இரத்தினம் உபாத்தியாயர் ; நூருல் இசுலாம் பிரஸ், திருநெல்வேலி* ; iii. *டிசம்பர்*, 1900 ; iv. உ.ப. 23 ; v. 8vo ; vi. 0-2-0 ; vii..... ; viii. 295/1901/II.

Y:44

தேவசகாயம், எம். டி.

413. i. *கங்காணிமார் போதினி : முதற்பதிப்பு* ; ii. எம். டி. *தேவசகாயம் ; ஸ்ரீஹரி பிரஸ், சென்னை* ; iii. ஜுன், 1905 ; iv. உ.ப. 120 ; v. 8 vo ; vi. 1-8-0 ; vii.......; viii. 5/1905/III.

Y:44

நாராயண ஐயர், பி.—மொ.து.

414. i. *பிராசீன தர்மங்களின் உயர்வும் இக்கால ஆசாரங்களும் இரண்டாம் பதிப்பு* ; ii. *பி. நாராயண ஐயர் ; விவேகபாநு பிரஸ், மதுரை* ; iii. *பிப்ரவரி*, 1910 ; iv. உ.ப. 4+189 ; v. 16mo ; vi. 0-6-0 ; vii. *கடந்த கால வழிவகைகளும் மற்றும் தற்கால வழி முறைகளும் பற்றிய திருமதி அன்னி பசண்ட் அவர்களின் சொற்பொழிவுகளின் மொழிபெயர்ப்பு.* viii. 462/1910/I.

Y:44

நாராயணசாமிப் பிள்ளை, டி. சி.

415. i. *பெண்களின் துர்க்குணம்* ; ii. டி. சி. *நாராயணசாமிப் பிள்ளை ; விக்டர் பிரஸ், சென்னை* ; iii. *பிப்ரவரி*, 1907 ; iv. உ.ப. 148 ; v. 12mo ; vi. 0-8-0 ; vii. *பெண்களின் துர்க்குணத்தைப் பற்றிய உதாரணங்கள் பழம் பாடல்களிலிருந்து தரப்பட்டுள்ளன.* viii. 193/1907/I.

Y:44

ராமசாமி உபாத்தியாயர், எஸ்.

416. i. *மாமிக் கொடுமை ; முதற் பதிப்பு ;* ii. *எஸ். ராமசாமி உபாத்யாயர்; ரத்ன விலாச பிரஸ், பொறையார் ;* iii. *செப்டம்பர்,* 1910 ; iv. *உ.ப.* 7 ; v. 8 mo vi. 0-0-3 ; vii. *ஹிந்து வீட்டுக் களில் மாமியார் கொடுமையைப்பற்றிக் கூறுவது ;* viii. 680/1910/III.

Y : 44

வேங்கடசாமி ரெட்டி, டி. ஏ.

417. i. *கெண்டி கோட்டை ரெட்டிகளின் சபா நிரூபன மஞ்சரி. முதற் பதிப்பு ;* ii. *டி. ஏ. வேங்கடசாமி ரெட்டி ; சச்சிதானந்தா பிரஸ், விருதுபட்டி ;* iii. *டிசம்பர்,* 1910 ; iv. *செ.மூ.ப.* 15; v. 8vo; vi. 0-1-6 ; vii. *கெண்டி கோட்டையில் ரெட்டிகளின் கூட்டம் பற்றி விளக்கும் பாடல்கள்;* viii. 776/1910/IV.

Y : 44

வேதநாயகம், ஜியோ. எஸ்.

418. i. *நூதன மாலிகை ; பெரிதாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு ;* ii. *டி. எஸ். கோயில் பிள்ளை & ஞான. டி. ஜோப் ; விவேக பானு பிரஸ், மதுரை ;* iii. *ஏப்ரல்,* 1906 ; iv. *செ. மூ.ப.* 32 ; v. 16mo; vi. 0-1-0 ; vii. *ஆங்கில துரைத்தனத்தால் இந்தியாவில் விளைந்த சமூக அரசியல் மாபெரும் மாறுபாடுகளைப் பாவுருவில் உள்ளூர் கிருத்துவர் ஒருவரால் பாடப்பட்டதாகும்.* viii. 9/1906/II.

Y : 44

வேதமூர்த்தி முதலி, எஸ்.

419. i. *குடியின் கேடு. முதற்பதிப்பு ;* ii. *எஸ். வேதமூர்த்தி முதலி ; அருணோதயம் அச்சுக்கூடம், தூத்துக்குடி ;* iii. *ஜனவரி,* 1901 ; iv. *உ.ப.* 4; v. 4 to vi.......vii. *குடியின் கேட்டைப்பற்றிக் கூறும் இந்நூல் மக்களை நற்பழக்கத்தை மேற்கொள்ளுமாறு வேண்டுகிறது.* viii. 36/1901/I.

Y : 44

301·426 மனையற இயல்.

அப்துல் காதிர் ராவுத்தர், எம். கே. எம்.

420. i. *கற்பு : முதற்பதிப்பு;* ii. *எம். கே. எம். அப்துல் காதிர் ராவுத்தர், தமிழ்ச் சங்கம் பிரஸ், மதுரை ;* iii. *ஆகஸ்ட்,* 1909 ; iv. *உ.ப.* 2+23 ; v. 8vo ; vi.......vii. *பெண்கற்பு பற்றி இந்து மற்றும் இஸ்லாமியக் கருத்துக்களை எடுத்தியம்புவது.* viii. 329/1909/III.

Y : 221

அலமேலம்மாள்.

421. i. *கலியாணப் பாட்டு : முதற் பதிப்பு* ; ii. கே. ரங்கசாமி ஐயங்கார்; சந்திர பாநு பிரஸ், காஞ்சீபுரம் ; iii. ஆகஸ்ட்; 1910 ; iv. செ. மூ: ப. 1+40 ; v. 16 mo; vi. 0-4-0 ; vii. ஹிந்து கலியாணப் பாட்டுக்கள்; viii. 587/1910/III.

Y221

422. i. **காம சாஸ்திரம்** ; ii. இராஜலக்ஷ்மி & கோ ; ஷாம்ராக் பிரஸ், சென்னை ; iii. ஜூலை: **1907** ; iv. உ.ப. 4+114 ; v. 16 mo ; vi. 0-12-0; vii. சம்ஸ்கிருத மொழியில் ஒரு இயல் (Science) ஆக்கப்பட்டிருக்கும் "காமம்" (அல்லது 'காதல்') என்னும் மொழி பெயர்ப்புப் பொழிப்புரை நூல். viii 1907/1907/III.

Y221

இருஷ்ணசாமி ஐயர், எம்.பி.

423. i. *தற்கால விவாகங்கள் : முதற் பதிப்பு*; ii. எம். பி. இருஷ்ண சாமி ஐயர்; சரஸ்வதி விலாஸ பிரஸ், மாயவரம் ; iii. ஜூன், 1910 ; iv. உ.ப. 6 ; v. 8vo; vi. 0-0-3 ; vii. ஹிந்து திருமண சீர்திருத்தங்களை விளக்கும் ஒரு அறிக்கை. viii. 602/1910/III.

Y221

இருஷ்ணசாமி முதலி. தொ. து.

424. i. *மதன சொரூபகளா சரித்திரம் : முதற் பதிப்பு* ; ii. சி.எ நடேசமுதலி; ஹரிஹர பிரஸ், சென்னை ; iii. ஜூலை, 1908 ; iv. உ.ப. 337 ; v. 16mo; vi. 1-8-0 ; vii. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயுள்ள உறவு பற்றியும், இருபால்களுக் கும் (sexes) இடையேயுள்ள உறவைச் சீராகச் செலுத்துவதைப் பற்றியும், கர்ப்பகாலம். குழந்தை பிறப்பு வளர்ப்பு காலத்தில் கடைப்பிடிக்கவேண்டியவைகளையும் மற்றும் இன்னோரன்னவற் றையும் கூறுகிறது. viii. 236/1908/III.

Y221

குரூஸ் கிரஸ்டா அண்ணாவியார்.

425. i. *திருமணப் பாடல் ; முதற்பதிப்பு* ; ii. சூசை மரியன் பெர்னாண்டோ; அருணோதயம் அச்சுக்கூடம், தூத்துக்குடி; iii. ஜுன், 1904 ; iv. செ.மூ.ப. 8 ; v. 8 vo ; vi....... ; vii.......; viii. 269/1904/II.

Y221

சங்கரன், கே. என். தொ. து,

426. i. ரோஜா : முதற்பாகம்; ii. கே. என். சங்கரன் ; டிவைன் பிரஸ்; சென்னை ; iii. ஏப்ரல்; 1907 ; iv. உ.ப. 3+175; v. 16 mo; vi. 0-12-0 ; vii. மனைவி கணவனுக்கும் கணவன் மனைவிக்கும் எழுதிய கடிதத் தொகுப்பு. viii. 140/1907/II.
Y221

சாம்பசிவ ஐயர் & பிரதர்ஸ், எம்.

427. i. எல்லா அணியையும் எளிதினில் புனைய இல்லறத்தார்க்கோர் இனிய சம்பாஷனை : முதற் பதிப்பு ; ii. எம். சாம்பசிவ ஐயர் & பிரதர்ஸ்; விவேகபாநு பிரஸ். மதுரை ; iii. ஏப்ரல், 1910; iv. உ.ப. 29 ; v. 16 mo ; vi......;vii. மதுரையிலுள்ள ஸ்ரீ மீனாட்சி எலெக்டிரிக் கோல்ட் & சில்வர் ஜூவல்ஸ் கம்பெனியினரால் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரமாகிய இது மனதை ஈர்க்கும் உரையாடலாகத் தரப்பட்டுள்ளது. viii. 124/1910/II.
Y221

சாமிநாதப்பிள்ளை, எ.

428. i. சிற்றின்ப சாஸ்திர சிந்தாமணி, ii. எ சாமிநாதப்பிள்ளை; கிருஷ்ண விலாச பிரஸ், தஞ்சாவூர்; iii. பிப்ரவரி, 1906; iv. உ.ப. 1+62; v. 8 vo ; vi. 0-4-0; vii. சம்போகத்தின் போது விலங்கு இனத்தில் நிகழும் பல வேலை முறைக் கொள்கைகளை விளக்கும் காதற்பாட்டுக்கள் viii. 275/1906/I.
Y221

சேஷாசல நாயுடு, வி.

429. i. ஆயிரவர் கலியாணப்பாட்டு ; ii. வி. சேஷசல நாயுடு; விவேக பாநு பிரஸ், மதுரை ; iii. ஜூன், 1907 ; iv. செ. மூ.ப. 55 ; v. 16 mo; vi. 0-4-0 ; vii. பலவகை மெட்டுச்களில் உள்ள கலியாணப் பாட்டுகளைக்கொண்டது. vii.. 77/1907/III.
Y221

டெயிலர் ஐயர், ஓய். எஸ்.

430. i. கல்யாண வாழ்த்துப் பாக்கள் : முதற்பதிப்பு ; ii. ஓய். எஸ். டெயிலர் ஐயர் ; விவேகபாநு பிரஸ், மதுரை ; iii. அக்டோபர், 1909 ; iv. செ.மூ.ப. 10 ; v. 16 mo ; vi......; vii. திரு சார்லஸ் மில்லர் செல்லையாபிள்ளை அவர்களின் திருமணத்தின் போது வாசித்தளிக்கப்பட்ட பாக்கள் ; viii. 130/1909/IV.
Y221

431. i. திருமணப் பாமாலை : முதற்பதிப்பு ; ii. டி. வி. இராமசாமி நாயுடு ; யூனியன் சென்ட்ரல் அச்சுக்கூடம் ; திருநெல்வேலி ; iii. டிசம்பர், 1903 ; iv. உ.ப. 6 ; v. 8 vo ; vi. .....; vii......; viii. 17/1904/I.

Y221

தேவேந்திரநாத பண்டிட், சி. சி.

432. i. மதனரதி தத்வஞ்ஞான பரம ரகசியம் : இரண்டாம் பதிப்பு ; ii. சி. சமரபுரி பிள்ளை ; சண்முகம் பிரஸ், சென்னை ; iii. ஜூலை 1910 ; iv. உ.ப. 1+2+159 ; v. 8 vo; vi. 1-0-0 ; vii. திருமணம், கர்ப்பம், குழந்தை வளர்ப்பு முதலிய ஆண் பெண்பாகுபாட்டைப் (Sex) பற்றிய நூல். viii. 239/1910/III.

Y221

மணிசங்கர் கோவிந்த்ஜி, வைத்ய சாஸ்திரி.

433. i. காம சாஸ்திரம்; முதற் பதிப்பு ; ii. வைத்ய சாஸ்திரி மணி சங்கர் கோவிந்த்ஜி; கபாலி பிரஸ், சென்னை ; iii. ஆகஸ்ட், 1908 ; iv. உ.ப. 24+136 ; v. 16 mo; vi. ......; vii. மொழி பெயர்ப்பு நூலாகும் இது. viii. 698/1909/III.

Y221

மாசரண்ஹாஸ், எம். பி.

434. i. திருமண வாழ்த்து : முதற்பதிப்பு ; ii. எம். பி. மாசரண் ஹாஸ் ; சைவப் பிரகாச பிரஸ், தூத்துக்குடி ; iii. செப்டம்பர், 1910 ; iv. செ.மூ.ப. 8; v. 8 vo; vi. ......; vii. கிருத்துவ கல்யாணப் பாடல்களும் வாழ்த்து முறைகளும். viii. 49/1910/IV.

Y221

முத்துச்சாமி பிள்ளை, பி. எஸ். டி.

435. i. இல்லற நூல் : முதற் பதிப்பு ; ii. பி. எஸ். டி. முத்துச்சாமி பிள்ளை ; அல்பீனியன் பிரஸ், சென்னை ; iii. ஜனவரி, 1908 ; iv. உ.ப. 6+34 ; v. 8 vo; vi. 0-4-0 ; vii. வீட்டின் மேன்மைகளைக் காட்டுவது. viii. 227/1908/I.

Y221

ரங்காச்சாரி; கே.

436. i. *கல்யாண கீதம் :* ii. சி. ராமலிங்க முதலி; ஸ்ரீநிகேதனம் பிரஸ், சென்னை; iii. டிசம்பர், 1906; iv. செ.மூ.ப. 26; v. 16 mo; vi. 0–1–6; vii. திருமணப்பாடல்களை உடையது. viii. 45/1907/I.

Y221

வைத்ய குருஸ் பூபாலராயன்.

437. i. *திருமண வாழ்த்து :* முதற் பதிப்பு; ii. வைத்ய குருஸ் பூபால ராயன்; காந்திமதி விலாசம் பிரஸ், திருநெல்வேலி; iii. செப்டம்பர், 1908; iv. செ.மூ.ப. 6; v. 16 mo; vi. 0–0–6; vii. குமாரி பர்ஜன்டலின் திருமணத்தின்போது இயற்றிய ஆசிர்வாதப் பாடல். viii. 47/1908/IV.

Y221

301·450954 இந்திய சாதிகள்

கனகசபைப் பிள்ளை, சி.

438. i. *வருண சிந்தாமணி ;* ii. சி. கனகசபைப்பிள்ளை; அல்பீனியன் அச்சுக்கூடம், சென்னை; iii. ஏப்ரல், 1901; iv. உ.ப. 528; v. 12. mo; vi. 2–0–0; vii. ...... viii. 63/1901/II.

Y592·44

நாராயணசாமி முதலி, சி. கே.

439. i. *செங்குந்தர் குலப்பிரகாசிகை : (முதற்பாகம்) :* முதற் பதிப்பு; ii. சி. கே. நாராயணசாமி முதலி; மினர்வா பிரஸ், சென்னை; iii. செப்டம்பர், 1908; iv. உ.ப. 10+2+144; v. 8 vo; vi. 0–12–0; vii. செங்குந்தரின் தோற்றம் பற்றியும் அன்னாரின்சந்ததி பற்றியும் தரப்பட்டுள்ளது. viii. 572/1908/IV.

Y592·44

320.9 அரசியல் வரலாறு

ரங்கசாமி ஐயர், எம். வி.

440. i. *விவிக்ஸ் என்னும் ஆங்கில அரசியல்: முதற்பாகம் :* முதற் பதிப்பு; ii எம். வி. ரங்கசாமி ஐயர்; பாண்டியன் பிரஸ், மதுரை; iii. மே, 1908; iv. உ.ப. 1+48; v. 8 vo; vi. 0–4–0; vii. பிரிட்டிஷ் நிர்வாகம் பற்றியும் இந்திய அரசின் இயற்கை பற்றியும் கூறுகிறது. viii. 232/1908/II.

W

320·954 இந்திய அரசியல்

சின்னைய முதலி, எ.

441. i. சுதேசிய விருத்தி விளக்கம். முதற்பாகம்; ii. எ. சின்னைய முதலி; திரிபுர சுந்தரி விலாசப் பிரஸ், சென்னை, iii. டிசம்பர், 1906; iv. உ.ப. 4+9; v. 8 vo; vi. 0-2-0; vii. அன்னிய சரக்குகளுக்குப் பதிலாக உள்ளூர்ப் பண்டங்களையும் தொழிற் பொருட்களையும் ஆதரவளித்து ஊக்குவிக்குமாறு தமிழ் வாசகர்களைக் கேட்டுக் கொள்ளும் சுதேசி இயக்கம் பற்றி ஒரு பாடல். viii. 92/1907/I.

W

சுப்பிரமணிய ஐயர், ஜி.—தொ. து.

442. i. சுதேசித்துவம் மற்றும் சுவராஜ் பற்றி புகழ்பெற்ற இந்தியர்களின் கட்டுரைகள் மற்றும் சொற்பொழிவுகள்; ii. ஜி. சுப்பிரமணிய ஐயர்; சுதேசமித்திரன் பிரஸ், சென்னை; iii. ஜூலை, 1907; iv. உ.ப. 1+164; v. 16 mo; vi. 0-8-0; vii. ......; viii. 86/1908/I.

W

நாராயண ஐயர், பி.—தொ. து.

443. i. இந்திய புத்திரர்களின் சங்கம்: முதற்பதிப்பு. ii. பி. நாராயண ஐயர்; விவேக பாநு பிரஸ், மதுரை; iii. நவம்பர் 1910; iv. உ.ப. 11; v. 8 vo; vi. ...... vii. திருமதி அன்னிபெசன்ட் அம்மையரால் அமைக்கப்பட்ட இந்திய புத்திரர் களின் சங்கம் (Sons of India society) பற்றிய நோக்கங்கள் மற்றும் கொள்கைகளை விளக்குமுகத்தான் வழங்கப்பட்ட ஓர் அறிக்கை. viii. 431/1910/IV.

W

முத்துகிருஷ்ண ஐயர், வி.

444. i. ஆரியஜனபோதினி: முதற்பதிப்பு; ii. எம். வாஞ்சேஸ்வர ஐயர்; வைஜயந்தி பிரஸ், சென்னை; iii. ஜனவரி, 1910; iv. உ.ப. 1+77; v. 8 vo; vi. 0-10-0; vii. தேசாபிமானத்தைத் தூண்டியும் இந்திய முன்னேற்றத்திற்கு வணிக, விவசாய, தொழில் முதலியவைகளை வளர்ப்பதுதான் சிறந்தது என்று கூறும் வசன நூல். viii. 379/1910/I.

W

வில்சன், பி. ஐ,

445. i. தொழிற்சாலை உடனுளர் வழிகாட்டி: முதற்பதிப்பு; ii. பி. ஐ. வில்சன்; காஞ்சி பூஷணம் பிரஸ், காஞ்சிபுரம்; iii. ஜுன், 1910; iv. உ.ப. 1+23; v. 8 vo; vi. 1-8-0; vii. ......; viii. 181/1910/IV.

W

343·0954 கிரிமினல் சட்டம்

அச்யுதன் நாயர், என். கே.

446. i. கீசக பெலாற் சங்கக் கிரிமினல் கேஸ்; ii. ரூபர்ட் & கோ ருகமா பிரஸ், சென்னை; iii. மே, 1907; iv. உ.ப. 8+38; v. 8 vo; vi. 0-4-6; vii. கீசகனுல் திரௌபதைக்கு விளைவிக்கப்பட்ட மானபங்கக் கதை சட்ட பூர்வமான குற்ற வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. viii. 228/1907/II.

Z44,7,15

முருகேச முதலி, ஆர்.

447. i. ஷோலாப்பூரில் குரங்குகள் கொலை செய்தவர்களைப் பிடித்துக் கொடுத்த கேஸ்; முதற்பாகம்; ii. டி. ஆர். வெங்கடேச முதலி; கலைக்ஞான பிரஸ், சென்னை; iii. அக்டோபர், 1909; iv. உ.ப. 8; v. 8 vo; vi. 0-0-3; vii. குரங்குகளின் சாக்ஷியத்தைக் (Evidence) கொண்டு ஷோலாப்பூர் கொலைகாரர்களைப் பிடித்த விதம் பற்றியது. viii. 177/1909/IV.

Z44,7,15

முனிசாமி, சூளை.

448. i. ஷோலாப்பூர் குரங்குகளின் ஜட்ஜிமெண்ட்; இரண்டாம் பாகம்; முதற் பதிப்பு; ii. சூளை முனிசாமி; டைமண்ட் பிரஸ் சென்னை; iii. செப்டம்பர், 1909; iv. செ.மூ.ப. 8; v. 8 vo; vi. 0-0-3; vii. குரங்குகளின் சாக்ஷியத்தைக் கொண்டு, அக்குரங்குகளின் உரிமையாளரைக் கொலை செய்தவரைக் கண்டு பிடித்து நீதி வழங்கப்பட்ட விவரத்தைப் பாவுருவில் தரும் இது "ஜட்ஜிமெண்டின்" இரண்டாம் பாகத்தைக் கொடுப்பது. viii. 260/1909/IV.

Z44,7,15

ரங்கசாமி ராவ், பி. எஸ்.—தொ. து.

449. i. இந்தியன் பீனல் கோட் (1860-ன் XLV (45) வது சட்டம்); முதற்பதிப்பு; ii. பி. எஸ். ரங்கசாமி ராவ்; டினவன் பிரஸ், சென்னை; iii. ஏப்ரல், 1909; iv. உ.ப. 1+35+255; v. 8 vo; vi. 2-8-0; vii. ......, viii. 176/1909/II.

Z44,7,15

347·94 சாட்சிச் சட்டம்

450. i. புதிய சிவில் புரொசிஜர் கோடுசெக்ஷன்களும் கிரிமினல் புரொசிஜர் கோடு இந்தியன் பீனல்கோடுசெக்ஷன்களின் சுருக்கமும் *முதற் பதிப்பு* ; ii. *சையத் முகம்மது அப்துல் காதிர் சாஹிப்* ; *முகம்மதிய பிரஸ், மதுரை* ; iii. *ஜூலை,* 1909; iv. உ.ப. 47 ; v. 8 vo; vi. 0–2–0 ; vii. ...., viii. 173/1909/IV.

Z44,94

349·54 இந்திய சட்டம்

சந்திர அய்யர், டி. ஆர்.

451. i. *சிவில் அண்டு கிரிமினல் விவகாரிணி* : *முதற் பதிப்பு* ; ii. *டி. ஆர். சந்திர அய்யர்* ; *வி. என். ஜூபிலி அச்சுக்கூடம், சென்னை*; iii. *அக்டோபர்,* 1904; iv. உ.ப. 248 ; v. 8vo ; vi. 1-0-0 ; vii. ...., viii. 159/1904/IV.

Z44

சாமராவ், ஆர்.

452. i *காட்டு காவற்காரரின் கடமைகள்* : *முதற் பதிப்பு* ; ii. *பி. பொன்னுரங்கம் அண்டு சன்ஸ்* ; *அலெக்ஸாண்டர் அச்சுக்கூடம், கடலூர்* ; iii. *மார்ச்,* 1905; iv. உ·ப. 43 ; v. 8 vo; vi. 0–8–0 ; vii. ......, viii· 260/1905/II.

Z44

சுப்பிரமணிய ஐயர், ஆர்.

453. i. *விவஹார சிந்தாமணி* : *முதற்பதிப்பு* ; ii. *ஆர். சுப்பிரமணிய ஐயர்* ; *பிரஸிடென்சி அச்சுக்கூடம், சென்னை*; iii. *பிப்ரவரி,* 1904 ; iv. உ.ப. 192 ; v. 8 vo ; vi. 1 0-0 ; vii. .. ..; viii. 289/1904/I.

Z44

பழனிச்சாமி செட்டி, சி. கே.

454. i. *ஸ்டாம்பு ரிஜிஸ்தரேஷன் விதிகளடங்கிய பத்திரவிளக்கம்* *முதற்பதிப்பு* ; ii. *சி. கே. பழனிச்சாமி செட்டி*; *வில்லியம் பிரேஸர் அச்சுக்கூடம், கோவை* ; iii. *மார்ச்,* 1903 ; iv. உ.ப. 87 ; v. 8 vo ; vi. 0-12-0 ; vii ......, viii. 268/1903/I.

Z44

பாகர் அலிகான்.

455. i. ஸ்டேஷன் நோட்டிஸ்களின் சுருக்கம் : முதற்பதிப்பு : ii. பாகர் அலிகான் ; ஸ்ரீ நடராஜ விலாச அச்சுக்கூடம் : சிதம்பரம் ; iii. நவம்பர், 1903 ; iv. உ.ப. 10 ; v. 16mo ; vi. 0-0-9 ; vii. ......, viii. 264/1903/IV.

Z44

முத்துச்சாமி அய்யர், கே. எல்.—தொ. து.

456. i. ரிவினியூ போர்ட் ஸ்டாண்டிங் ஆர்டர் மானியூல் : முதற் பதிப்பு ; ii. கே. எல். முத்துச்சாமி ஐயர்; எம். எல். வி. பிரஸ், சென்னை ; iii. பிப்ரவரி, 1910 ; iv. உ.ப. 2+131; v. 8vo ; vi. 1-2-0 ; vii. ......, viii. 408/1910/I.

Z44

349·54 [1] இந்திய சட்டம்—சென்னை

அக்ரிகல்சுரல் அசோசியேஷன், கோயம்புத்தூர்.—தொ. து.

457. i. வன பரிபாலன பாரஸ்ட் சட்டத்தின் சில பிரிவுகளும் : விதிகளும் : முதற் பதிப்பு ; ii. எஸ். பி. நரசிம்மலு நாயுடு; இரசண்ட் பிரஸ், கோயம்புத்தூர் ; iii. டிசம்பர், 1908 ; iv. உ.ப. 12 ; v. 8vo ; vi. 0-0-3 ; vii. உழவர்களின் உபயோகத்திற்காக போடப்பட்டது; viii. 160/1909/I.

Z4411

இராமச்சந்திர அய்யர், வி.

458. i. சென்னை போலீஸ் (திருத்தப்பட்ட) வினாவிடை : நான்காம் பதிப்பு ; ii. ஜி. ஏ. நடேசன் & கோ; ஜி. ஏ. நடேசன் & கோ. அச்சுக்கூடம், சென்னை ; iii. பிப்ரவரி, 1903 ; iv. உ.ப. 103; v. 16 mo ; vi. 0-5-0 ; vii. ......; viii. 118/1903/I.

Z4411

காஞ்சிநாத ஐயர், எஸ்.—தொ. து.

459. i. கிராமத் தலையாரிகளின் வினாவிடைப் புஸ்தகம் : முதற் பதிப்பு ; ii. எஸ். காஞ்சிநாத ஐயர், நேஷனல் பிரஸ், கும்பகோணம் ; iii. ஜூலை, 1908 ; iv. உ.ப. 8+13+12+4 ; v. 16mo ; vi. 0-8-0 ; vii. ......; viii. 91/1908/III.

Z4411

பார்த்தசாரதி அய்யங்கார், கே.—மொ. து.

460. i. ஆயிரத்து தொள்ளாயிரத்து இரண்டாம், மூன்றும்லுபத்திய சென்னை வித்தியா இலாக்காவின் க்ராண்டினெயட் கோட் என்னும் திரவியச் சகாயச் சட்டம்: முதற் பதிப்பு; ii. கே. பார்த்தசாரதி அய்யங்கார், சிடி பிரஸ், சென்னை; iii. டிசம்பர், 1902; iv. உ.ப. 58; v. 8 vo; vi. 0–7–0; vii. ......, viii. 13/1903/II.

Z4411

ரங்கைய கவுண்டன், கே. என்,

461. i. கிராம உத்தியோகஸ்தர்களைக் குறித்த சட்ட புஸ்தகம்: முதற் பதிப்பு; ii. கே. என். ரங்கைய கவுண்டன், பிரண்ட்ஸ் அசோசியேஷன் லிமிடெட், கோயம்புத்தூர்; iii. அக்டோபர், 1909; iv. உ.ப. 9+202; v. 8 vo; vi. 1–0–0; vii. வினா விடை முறையில் அமைந்துள்ளது; viii. 213/1909/IV.

Z4411

462. i. **வர்டகைக் எ.கவண்டிச் சட்டம்** III-1879: முதற் பதிப்பு; ii. டி. பிஷர்; அரசினர் அச்சுக்கூடம், சென்னை; iii. மே. 1903; iv. உ.ப. 80; v. 8 vo; vi. ......; vii. ......; viii. 149/1903/III.

Z4411

354·54 இந்திய அரசாங்க ஆட்சியியல்

காமாக்ஷிநாதன் செட்டி, வி. என்.

463. i. ஆங்கிலேய அரசாட்சியின் நன்மைகளும் அனேக இந்தியரின் வீண் முறுமுறுப்பும்: முதற் பதிப்பு; ii. வி. என். காமாக்ஷிநாதன் செட்டி, வாணி விலாசம் பிரஸ், திருநெல்வேலி; iii. பிப்ரவரி, 1909; iv. உ.ப. 34; v. 12mo; vi. .....; vii. .....; viii. 59/1909/IV.

W

360 சமூக நலங்கள்

நாராயண அய்யர், பி.

464. i. தர்ம சாத்திரங்களும் அவைகளின் தற்கால பிரயோஜனங்களும் அவைகளைச் சீர்திருத்தும் முறையும்; முதற்பதிப்பு; ii. பி. நாராயண ஐயர்; விவேகபாநு பிரஸ், மதுரை; iii. நவம்பர், 1910; iv. உ,ப. 8; v. 8 vo; vi. ....; vii. இந்திய தர்ம சிந்தனையை நவீனமாக்குவதற்கான முயற்சி; viii. 432/1910/IV.

Y22

364·12 குற்றங்களும் உளவறிதலும்

சன்யாசய்யா நாயுடு, பி.

465. i. *திருட்டுகள், அவைகளைக்கண்டு பிடிக்கும் விதங்கள் : முதற் பதிப்பு*; ii. *பி. சன்யாசய்யா நாயுடு, எம். இ. பிரஸ், சென்னை*; iii. *டிசம்பர்*, 1907 ; iv. உ.ப. 2+68; v. 16mo; vi. 0-4-0; vii. *ஆங்கிலத்திலுள்ள* Crime Its investigation and detection *என்ற நூலின் ஆறு அத்தியாயங்களின் மொழிபெயர்ப்பு*; vii:. 29/1908/I.

371·3 போதனு முறை.

466. i. **உபாத்தியாயர்கள் கவனிக்கவேண்டிய விஷயங்கள்** ; ii. *பி. பி. அனந்தாச்சாரி; சுதர்ஸன் பிரஸ், காஞ்சீபுரம்*; iii. *செப்டம்பர்*, 1907 ; iv· உ.ப. 24 ; v. 12mo ; vi. ...... vii. ......; viii. 95/1907/IV.

T : 33

கணேச அய்யர், ஏ. பி.

467. i. *குச்சி வைத்தல் : முதற் பதிப்பு* ; ii. *ஏ. பி. கணேசய்யர், பாரதி பிரஸ், மன்னார்குடி* ; iii. *ஏப்ரல்*, 1908 ; iv. உ.ப. 4; v. 16mo ; vi. .... ; vii. ***இண்டர் கார்டன் முறைபற்றிக் கூறுவது*** ; viii. 109/1908/II.

T : 33

கிருஷ்ணசாமி ஐயர், வி. எஸ்.

468. i. *டீச்சர்ஸ் கைட்: முதற் பதிப்பு*; ii. *வி. எஸ். கிருஷ்ணசாமி ஐயர், விவேகபாநு பிரஸ், மதுரை* ; iii. *மார்ச்*, 1910 ; iv. உ.ப. 1+38; v. 16mo ; vi. 0–2–0; vii. *ஆரம்பப்பள்ளி உபாத்தியாயர்களின் உபயோகத்திற்கானது* ; viii. 619/1910/I.

T: 33

கிருஷ்ணய்யர், ஏ.

469. i. *பால போதனு முறை சிக்ஷக்கல் : முதற் பதிப்பு* ; ii. *ஏ கிருஷ்ணய்யர்; ஸ்டார் ஆப் இந்தியா பிரஸ், சென்னை* ; iii. *பிப்ரவரி*, 1908 ; v. உ.ப. 1+88; v. 16mo; vi. 0-8-0; viii. *பிரிட்டிஷ் இந்திய அரசு மற்றும் நிர்வாகம் பற்றிக் கூறுகிறது*. viii. 305/1908/II.

T : 33.

கோவிந்தசாமிப்பிள்ளை, எம்.

470. i. *தமிழ்ப் போதகம்: முதற் பதிப்பு* ; ii. *எம். கோவிந்தசாமி பிள்ளை ; தமிழ்ச் சங்கம் பிரஸ், மதுரை* ; iii. *ஏப்ரல்.* 1909 ; iv. *உ.ப.* 1+40 ; v. 12mo; vi. 0–4–0 ; vii. *ஐரோப்பியர்களுக்கான இலக்கணத் தமிழ் போதனை முறை* ; viii. 93/1909/II.

T : 33

சாமிநாதய்யர், கே.

471. i. *போதனு முறைச் சார சங்கிரகம்: நான்காம் பதிப்பு* ; ii. *கே. இராமசாமி அய்யர், வைதீக வர்தனி அச்சுக்கூடம், குடந்தை*; iii. *ஜனவரி,* 1903 ; iv. *உ.ப.* 288 ; v. 12 mo ; vi. 0–10–0 ; vii. ..... viii. 136/1903/I.

T : 33

472. i. *போதனு முறைச் சார சங்கிரகம்: திருத்திய பதிப்பு* ; ii. *எஸ். மாாகண்டய்யர் ; பிரிமியர் பிரஸ், சென்னை* ; iii. *ஜூலை,* 1906 ; iv. *உ.ப.* 10+278 ; v. 12mo ; vi. 0–10–0; viii. 90/1906/III.

T : 33

ஞானமுத்து, ஜே.

473. i. *பொருள் பாட புஸ்தகம்—இரண்டாம் வகுப்பு: நான்காம் பதிப்பு* ; ii. *ஜே. ஞானமுத்து, செயிண்ட் சோசப் கல்லூரி அச்சுக்கூடம், திருச்சி* ; iii. *பிப்ரவரி,* 1902 ; iv. *உ.ப.* 36 ; v. 12 mo ; vi. 0–2–6 ; viii. 248/1902/I.

T : 33

திருவேங்கடாச்சாரி, கே. யெஸ்.

474. i. *பாலர் பொருட் பாடங்கள் : முதற் பதிப்பு* ; ii. *டி. ஸ்ரீனிவாச வரதாச்சாரி & கோ, வி. என். ஜுபிலி அச்சுக்கூடம், சென்னை* ; iii. *ஜனவரி,* 1902 ; iv. *உ.ப.* 44 ; v.12 mo ; vi. 0-4-0 ; vii. .... ; viii. 58/1902/I.

T : 33

தேவதாசன் டேவிட் ஐயர்.

475. i. *பிரைமரி உபாத்தியாயர் : முதற் பதிப்பு* ; ii. *தேவதாசன் டேவிட் ஐயர் ; போனிக்ஸ் பிரஸ், சென்னை* ; iii. *மார்ச்,* 1903 ; iv. *உ.ப.* 16 ; v. 16 mo ; vi. 0–1–0 ; vii........ viii. 13/1903/II.

T : 33

நமசிவாய முதலி, சி. ஆர்.

476. i. பொருட் பாடங்கள் : முதற் பதிப்பு ; ii. வ. கோவிந்த ராஜுலு நாயுடு & கோ ; ஸ்டார் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை ; iii. பிப்ரவரி, 1903 ; iv. உ. ப. 64 ; v. 8 vo ; vi. 0-3-0 ; vii. ...... ; viii. 126/1903/I.

T : 33

பாக்கியநாதன் ஜோசப், சி.

477. i. போதனு முறை முதற் பாகம் : முதற் பதிப்பு ; ii. ஜோசப், சி. பாக்கியநாதன் ; வ. எம். இண்டஸ்டிரியல் ஸ்கூல் பிரஸ், ஆரணி, iii. மார்ச். 1905 ; iv. உ. ப. 188 ; v. 8 vo ; vi. 0-10-0 ; vii............ ; viii. 281/1905/I.

T : 33

478. i. மாதிரி பாடக் குறிப்புகள் : முதற் பதிப்பு ; ii. ஜோசப் சி. பாக்கியநாதன் ; அல்பீனியன் அச்சுக்கூடம், சென்னை ; iii. ஜூன், 1902 ; iv. உ. ப. 158 ; v. 8 vo ; vi. 0-8-0 ; vii......... ; viii. 41/1903/I.

T : 33

பார்த்தசாரதி அய்யங்கார், கே.

479. i. சென்னை வித்தியா சம்பந்தமான விதிகள் : இரண்டாம் பதிப்பு ; ii. கே. பார்த்தசாரதி அய்யங்கார் ; சி. டி. பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1902 ; iv. உ.ப. 88 ; v. 8 v° ; vi. 0-12-0 ; vii...... ; viii. 179/1902/II.

T : 33

பிராண்டர்

480. i. இந்திய சிசு போதனு முறை : முதற் பதிப்பு ; ii. மாக் மில்லன் & கோ ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. டிசம்பர், 1900 ; iv. உ.ப. 108 ; v. 16 mo; vi. 0-12-0 ; vii. மிஸ்ஸஸ் பிராண்டர் என்பவர் எழுதிய போதனு முறையின் தமிழ் மொழி பெயர்ப்பு ; viii. 22/190/I.

T : 33

ராஜகோபால் நாயுடு, எஸ்.

481. i. படங்களுடன் கூடிய கரும்பலகைச் சித்திரங்கள் : முதற் பதிப்பு ; ii. சி. குமாரசாமி நாயுடு & சன்ஸ் ; காக்ஸ்டன் பிரஸ், சென்னை ; iii. டிசம்பர், 1910 ; iv. உ.ப. 3+59 ; v. 4to ; vi. 0-10-0 ; viii. பயிற்சிப் (Training) பள்ளி மற்றும் கல்லூரி மாணுக்கர்களுக்கான புத்தகம் viii. 781/1910/IV.

T : 33

வால் போர்டு குமாரி ஜி. எம்.—தொ. து.

482. i. *பாடத் திட்டம் : சாராடக்கர் கல்லூரி கிளைப் பள்ளிகள் , முதற் பதிப்பு* ; ii. குமாரி ஜி. எம். வால் போர்டு ; டார்லிங் பிரஸ், பாளையங்கோட்டை ; iii. அக்டோபர்; 1910 ; iv. உ. ப. 18 ; v. 8 vo ; vi... ....; vii...... viii. 275/1910/IV.

T : 33

விருத்தகிரி ஐயர், எஸ்.—தொ. து.

483. i. *ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான பாடத் திட்டம் : கடலூர் வட்டம் : முதற் பதிப்பு* , ii. எஸ். விருத்தகிரி ஐயர் ; கிருஷ்ண விலாசு பிரஸ், திருப்பாப்புலியூர் ; iii. செப்டம்பர், 1910 ; iv. உ.ப.12 ; v. 8vo; vi. 0-0-9 ; viii. 164/1910/IV.

T : 33

371·73 உடற் பயிற்சி

குருசாமி பிள்ளை, டி. எம்.

484. i. *டிரில் பாட்டுகள் : முதற் பதிப்பு* ; ii. டி. எம். குருசாமி பிள்ளை ; சண்பக லக்ஷ்மி விலாசு பிரஸ், மன்னார்குடி ; iii. ஏப்ரல், 1910 ; iv. செ.மூ.ப. 6 ; v. 8 vo ; vi. 0-0-6 ; vii. பள்ளிகளுக்கான பாடல்கள் ; viii. 348/1910/II.

T : 6

சுப்பிரமணிய ஐயர், கே. ஆர்.

485. i. *உடற்பயிற்சி மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் மானுவல்—பகுதி 2 : நான்காம் பதிப்பு ; திருத்திய பதிப்பு* ; ii. கே. ஆர். சுப்பிரமணிய ஐயர் ; செயின்ட் சோசப் காலேஜ் பிரஸ், திருச்சிராப் பள்ளி; iii. ஜூலை, 1907; iv. உ.ப. 2+2+45 . v. 16mo ; vi. 0-4-0 ; vii. மூன்றாவது மற்றும் நான்காவது ஸ்டாண்டர்டு களுக்கு உபயோகமாகும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது. viii. 144/1907/III.

T : 6

486. i. *மதராஸ் போலீசுக்கான உடற் பயிற்சி (drill) மானுவல் : முதற் பதிப்பு* ; ii. பி. வி. பாலசுந்தர சாஸ்திரி ; நேஷனல் பிரஸ், கும்பகோணம் ; iii. செப்டம்பர், 1908 ; iv. உ. ப. 7+138 ; v. 12mo; vi. 0-6-0 ; vii. ....; viii. 433/1908/IV.

T : 6

423 ஆங்கில அகராதி

ஸ்ரீனிவாச அய்யங்கார், ஆர்.

487. i. ஆங்கில அகராதி (பேசுவதும், எழுதுவதும் : பகுதி) முதறபதிப்பு ; ii. ஆர். சீனிவாசய்யங்கார் ; ஸ்காட்டிஷ் பிரான்ச் பிரஸ், நாகப்பட்டினம் ; iii. ஜூலை, 1908 ; iv. உ.ப. 2+120; v. 8 vo : vi. 1–0–0 ; vii. ஆங்கில மரபு பாஷை (idiom) யின் முழுவிவரமும், அதன் சொல் சரிதையும் (derivation), பழ மொழிகள் மேற்கோள்கள் ஆகியவைகளின் மூலத்தையும் அவற் றின் வரலாறும், கொச்சை, பாசாங்கு மற்றும் இழிவான வார்த்தைகளின் விளக்கமும், இவைகளை விளக்க திட்டமான ஆசிரியர்களின் (Standard Authors) உதாரணங்களும் தரப் பட்டுள்ளன; viii. 139/1908/III.

P: 31

488. i. ஆங்கில அகராதி (பேசுவதும், எழுதுவதும்) பகுதி 2 : முதற் பதிப்பு ; ii . . . iii. ஆகஸ்ட், 1908 ; iv. உ.ப. 120 ; v . . . .; vi..; vii ; Viii. 279/1908/III.

P:31

489. i. ஆங்கில அகராதி (பேசுவதும், எழுதுவதும்) பகுதி 3: முதற் பதிப்பு; iii. அக்டோபர், 1908 ; iv..; v..; vi..; vii. . . . . viii. 155/1908/IV.

P: 31

490. i. ஆங்கில அகராதி (பேசுவதும், எழுதுவதும்) பகுதி 4 ; முதற் பகுதி ; iii. டிசம்பர், 1908 ; iv ; v..; vi..;vii. . . . .; viii. 97/1909/I.

P: 31

423.94811 ஆங்கில—தமிழ் அகராதி

சங்கர நாராயண, பி.

491. i. ஒரு பொருள் பன்மொழி வார்த்தைகளும், சரியான விவர மும் (definition) கொண்ட ஆங்கில தமிழ் அகராதி : முதற் பதிப்பு ; ii. பி. காமேசுவர ராவ் பிரதர்ஸ் ; ஆனந்தா பிரஸ், சென்னை ; iii. மே, 1908 ; iv. உ.ப. 96+1+130 ; v. 8 vo; vi. 3–0–0 ; vii. . . . . viii. 114/198/III.

P 111 : 4 k (31)

492. i. பாக்கெட் அகராதி : முதற் பதிப்பு ; ii. பி. காமேஸ்வர ராவ் பிரதர்ஸ் ; புரொகிரஸ்ஸிவ் பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1909; iv. உ. ப. 20+746; v. 32 mo; vi. 0-10-0 vii. தேர்ந்தெடுத்த வார்த்தைகளுக்கு நேரான ஆங்கிலப் பதம் தரப்பட்டுள்ளது. ஆசிரியரின் பெரிய ஆங்கிலத் தமிழ் அகராதியிலிருந்து கொள்கை மாருது சுருக்கப்பட்டுள்ளது; viii. 9/1909/III.

P 111 : 4 k (31)

சாமிநாத அய்யர், டி. எ.

493. i ஆங்கில தமிழ் சொற் களஞ்சியம் : முதற் பதிப்பு ; ii. டி. எ. சாமிநாத அய்யர் ; கணேச அச்சுக்கூடம், சென்னை ; iii. ஆகஸ்ட், 1904 ; iv. உ.ப 232 ; v. 16 mo ; vi. 0-8-0 ; vii. ....; viii. 189/1904/III.

P 111 : 4 k (31)

494. i. ஆங்கில தமிழ் பாக்கெட் அகராதி : முதற் பதிப்பு ; ii. ஓ. கந்தசாமி முதலியார் ; மினர்வா பிரஸ், சென்னை ; iii. ஜூலை, 1905 ; iv. உ.ப. 612; v. 32 mo ; vi. 0-12-0 ; viii. 133/1905/III.

P 111 : 4 k (31)

495. i. பள்ளி அகராதி : முதற் பதிப்பு ; ii. சி. குமாரசாமி நாயுடு & சன்ஸ் ; காக்ஸ்டன் பிரஸ், சென்னை ; iii. எப்ரல், 1909 ; iv. உ.ப. 1+492; v. 16 mo, vi. 1-0-0 ; vii. முக்கிய ஆங்கில வார்த்தைகளுக்கான ஆங்கில விளக்கமும் அதன் தமிழ் அர்த்தமும் தரப்பட்டுள்ளது; viii. 275/1909/II.

P 111 : 4 k (31)

பெர்சிவல் அய்யர், பி.

496. i. ஆங்கில தமிழ் அகராதி : திருத்திய பதிப்பு ; ii. ஸ்ரீனிவாச வரதாச்சாரி & கோ ; ஸ்ரீனிவாசவரதாச்சாரி & கோ அச்சுக்கூடம், சென்னை ; iii. எப்ரல், 1901; iv. உ.ப. 494 ; v. 8 vo ; vi. 1-4-0 ; vii. .... ; viii. 125/1901/II.

P111 : 4 k (31)

497. i. ஆங்கில தமிழ் அகராதி : திருத்திய பதிப்பு ; ii. மதராஸ் ஸ்கூல் புக் & லிட்டரேசர் சொஸைடி, சென்னை ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. ஜூலை, 1909; iv. உ.ப. 468 ; v. 8 vo; vi. 1-4-0 ; vii. .... viii. 130/1909/III.

P 111 : 4 k (31)

விசுவநாத பிள்ளை

498. i. (ஒரு) அகராதி : தமிழ் மற்றும் ஆங்கிலம்: மூன்றும் பதிப்பு ; ii. மதராஸ் ஸ்கூல் புக் & லிட்டரேசர் சொஸைடி ; எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1908; iv. உ.ப. 731; v. 8vo; vi. 2–0–0 ; vii.: திரு வி. விஸ்வநாத பிள்ளையால் திருத்தியமைக்கப்பட்டு பெரிதாக்கப்பட்டது. viii. 369/1908/III.

P111 : 4 k (31)

428·64—ஆங்கில தமிழ்ப் பாடப் புத்தகம்

இரத்தினம் பிள்ளை, டி. ஜான்

499. i. ஐரோப்பியர் வீட்டு வேலைக்காரர்களுக்கான ஆங்கில மொழி நூல்—மூன்றும் பதிப்பு ; ii. வெஸ்ட் அண்டு கோ, சென்னை ; iii. நவம்பர், 1905 ; iv. உ. ப. 4+357 ; v. 8vo ; vi. 2–0–0 ; vii. .... viii. 165/1905/IV.

P 31,9

இராசகோபால அய்யங்கார், எஸ். வி.

500. i. நெஸ்பீல்டின் ஆங்கில பாலர் புத்தக தமிழ் உரை: முதற் பதிப்பு ; ii. எஸ்.ஐ.இ. டிரேடிங் கோ ; மங்கள விலாஸம் அச்சுக்கூடம், குடந்தை ; iii. நவம்பர், 1902 ; iv. உ.ப. 60 ; v. 12 mo ; vi. 0–3–0 ; vii. .... viii. 160/1902/IV.

P 31,9

இராமச்சந்திர அய்யர், எஸ்.

501. i. ஆங்கிலம் பயிலுவோர்க்கான துணை நூல் : முதற் பதிப்பு ; ii. எஸ் இராமச்சந்திர அய்யர் ; நேஷனல் பிரஸ், கும்பகோணம் , iii. டிசம்பர், 1901 ; iv. உ.ப. 78 ; v 12 mo ; vi. 0–5–0 ; vii. ....; viii. 279/1901/IV.

P 31,9

இராமசாமி ஐயங்கார், எஸ். வி.

502. i. ஆங்கில உரையாடல் கற்பித்தல் எண் II: முதற் பதிப்பு ; ii. பி. கே. சுப்பையா நாயுடு & சன்ஸ் ; எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை ; iii. ஜனவரி, 1902 ; iv. உ.ப. 80 ; v. 16 mo ; vi. 0–4–0 ; vii. ....; viii. 165/1902/I.

P 31,9

503. i. ஆங்கில மொழி பெயர்ப்பு, உரையாடல் துணை நூல், எண்–1. முதற் பதிப்பு ; ii. வி. கே. சுப்பையா நாயுடு & சன் ; வி. என்: ஜுபிலி அச்சுக்கூடம், சென்னை ; iii. டிசம்பர், 1902 ; iv. உ.ப. 72 ; v. 16 mo; vi. 0-4-0 ; vii. .... viii. 256/1902/IV.

P 31,9

இராமராவ், எஸ்.

504. i. மொழி பெயர்ப்புத் துணை நூல் எண் 2 : முதற் பதிப்பு ; ii. எஸ். இராமராவ் ; யூனியன் பிரஸ், சேலம் , iii. அக்டோபர், 1902, iv. உ.ப. 42 ; v. 12 mo ; vi 0-3-0 ; vii. .... viii. 62/1902/IV.

P 31,9

இராஜகோபால அய்யர், எஸ். கே.

505. i. கதா மஞ்சரியின் மொழி பெயர்ப்பு: முதற் பதிப்பு; ii. தி. சிட்டி பிரஸ், சென்னை ; iii அக்டோபர், 1901 ; iv. உ.ப. 123 ; v. 8 vo ; vi. 1-8-0, vii. இராணுவ மருத்துவ வேலைகளுக் கான சிறப்புத் தேர்வுகளுக்குச் செல்பவர்க் கென்றமைந்த.. இப்புத்தகம் ஆங்கிலத்திலும் தமிழிலும் உள்ளது. viii 133/1901/IV.

P 31,9

கணபதி பிள்ளை, ஜே.

506. i. ஆங்கில நமூனுக்களின் முதற் புத்தகம் : முதற் பதிப்பு ; ii ஜே. கணபதி பிள்ளை ; டார்லிங் பிரஸ், பாளையங்கோட்டை ; iii. ஜூன், 1909 ; iv. உ.ப. 3+25 ; v. 8° ; vi. 0-6-0 ; vii. .... viii. 513/1909/II.

P 31,9

கந்தசாமி நாயுடு, டபிள்யூ.

507. i. நெஸ்பீல்ட் வாசக (ஆங்கில தமிழ்) உரை புத்தக எண் 2: முதற் பதிப்பு ; ii. பி. நம்பெருமாள் செட்டி ; வி. என். ஜூபிலி அச்சுக்கூடம், சென்னை ; iii. மே, 1903 ; iv. உ.ப. 96; v 12 mo ; vii. 0-6-0 ; vii. .... v,iii 205/1903/II.

P 31,9

கிருட்டிணசாமி அய்யர், டி.

508. i. தமிழ் – ஆங்கில மொழி பெயர்ப்புத் துணை நூல் : முதற் பதிப்பு ; ii. டி. கிருட்டிணசாமி அய்யர் , லார்டு ரிப்பன் அச்சுக் கூடம், கும்பகோணம்; iii. ஜனவரி 1901 ; iv உ.ப. 112 ; v. 16 mo ; vi. 0-6-0; vii. .... viii. 55/1901/I.

P 31,9

சதாசிவச் செட்டி, கே.

509. i. ஆங்கில இரண்டாம் வாசக தமிழ் மொழி பெயர்ப்பு – முதற் பதிப்பு ; ii. பி. நம்பெருமாள் செட்டி ; வி. எண். ஜுபிலி அச்சுக் கூடம். சென்னை ; iii. நவம்பர், 1901 ; iv. உ.ப. 88 ; v. 12 mo ; vi. 0–2–0 ; vii. ....; viii. 239/1901/IV.

P 31,9

சாமராவ், டி,

510. i. நான்காம் ஸ்டாண்டர்டுக்கான மொழி பெயர்புத் துணை நூல்; ii. ஜி. வி. ராமானுஜுலு நாயுடு , ஹரிஹர பிரஸ், சென்னை; iii. மே, 1906; iv. உ.ப. 40 ; v. 16mo ; vi. 0–2–6; vii. ......; viii. 58/1906/III.

P 31,9

சாமராவ், எஸ்.

511. i. மொழி பெயர்ப்பு துணை நூல் ; ii. ஜி. வி. இராமனுஜலு நாயுடு , வி. என். ஜுபிலி பிரஸ், சென்னை ; iii. அக்டோபர், 1905 ; iv. உ.ப. 24 ; v. 16° ; vi. 0–2-0 ; vii. ......; viii. 102/1905/IV.

P 31,9

தாமஸ், ஜே. வி.

512. i. சி.எல்.எஸ் ஆங்கில மூன்றும் வாசக உரை பாடங்கள் 1–40 இரண்டாம் பதிப்பு : திருத்தப்பட்டது ; ii. ஜே. வி. தாமஸ் ; ஏ.எம். லினக்ஸ் பிரஸ், பசுமலை ; iii. ஜுலை, 1908 ; iv. உ.ப. 64 ; v. 8vo ; vi. 0–4–0 , vii. ஆங்கிலத் தமிழ் ஆரம்பப் பாடசாலைகளின் மாணுக்கர்களின் உபயோகத்திற்காகச் செய்யப்பட்டது. viii. 159/1908/III.

P 31,9

தேவசகாயம், ஜே. எஸ்,

513. i. ஆங்கில இரண்டாம் வாசக உரை முதற் பதிப்பு ; ii. ஜே. டேவிட் ; ஆனந்தா அச்சுக்கூடம், சென்னை ; iii. ஜூலை, 1901, iv. உ.ப. 72 ; v. 16 mo ; vi. 0–2–6 ; vii. இரண்டாம் ஆங்கில வாசகத்திலுள்ள சொற்களுக்கும் சொற்றொடர்களுக்கும் பொருளும் அவற்றின் மொழி பெயர்ப்பும் தரப்பட்டுள்ளதோடு மொழி பெயர்ப்பு இலக்கணம் பற்றிய பயிற்சிகளையும் கொண்டுள்ளது. viii. 109/1901/III.

P 31,9

514. i. **நான்காம் வகுப்பு ஆங்கில புத்தகம் :** முதற் பதிப்பு ; ii. சி. எல். சொஸைடி ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. மே 1902 : iv. உ.ப. 52 ; v. 16 mo ; vi. 0–6–0 ; vii. ...., viii. 220/1902/II.

P 31,9

புட்டா நாராயணசாமி நாயுடு

515. i. ஆங்கிலோ – ஓரியண்டல் வரிசையைச் சார்ந்த நெஸ்பீல்ட் வாசக மாணவர் வழி காட்டி புத்தகம் 1 : முதற் பதிப்பு ; ii. புட்டா நாராயணசாமி நாயுடு ; ஸ்டார் ஆப் இந்தியா அச்சுக் கூடம், சென்னை ; iiii. டிசம்பர், 1903 ; iv. உ.ப. 134 ; v. 12mo; vi. 0–6–0 : vii. ..... ; viii. 295/1903/IV.

P 31,9

பெரிய நாயகம், ஏ.

516. i. ஆங்கில உரையாடல் வாசகப் பாடங்கள் – மூன்றும் வகுப்பு : முதற் பதிப்பு ; ii. ஏ. பெரியநாயகம் ; எம். இ. டப்ளிஷிங் ஹவுஸ், சென்னை ; iii. எப்ரல், 1903 ; iv. உ.ப. 43; v. 16 mo ; vi. 0–4–0 ; vii. ......; viii, 67/1903/II.

P 31,9

மீரு.

517. i. ஆங்கில வாசக, மொழி பெயர்ப்பு , தமிழ் துணை நூல் : முதற் பதிப்பு; ii பி. நம்பெருமாள் செட்டி ; வி. என், ஜூபிலி அச்சுக்கூடம், சென்னை ; iii. டிசம்பர், 1902; iv. உ.ப. 95 ; v. 12 mo ; vi. 0–1–0 ; vii. ......; viii. 255/1902/IV.

P 31,9

518. i. மூன்றும் வகுப்பு ஆங்கிலப் பாடப் புத்தகம், முதற் பதிப்பு ; ' ஷி. எல். சொசைட்டி ; எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை ; iii. நவம்பர், 1901; iv. உ.ப. 32 ; v. 16 mo ; vi. 0-0-9; vii......; viii. 192/1901/IV.

மைறு.

519. i. ஆங்கில வாசகம் மற்றும் உரையாடல் விளக்கவுரை—தமிழில் முதற் பதிப்பு ; ii. பி. நம்பெருமாள் செட்டி ; எம்பிரஸ் ஆப் இந்தியா பிரஸ், சென்னை ; iii. ஜூன், 1904; iv. உ.ப. 116 ; v. 12 mo ; vi. 0-2-0 ; vii. ...... ; viii. 254/1905/II.

P 31,9

ராசகோபால அய்யர்; எஸ்.கே.

520. i. ஆங்கிலத் தமிழ் வாசகத் துணை நூல் புத்தகம்—2 ; முதற் பதிப்பு ; ii. எஸ். கே. ராசகோபால அய்யர், ஓ. துரைசாமி அய்யங்கார் ; ஆனந்தா அச்சுக்கூடம், சென்னை ; iii. ஏப்ரல், 1903 ; iv. உ.ப. 220 ; v. 16 mo ; vi. 0-6-0 ; vii.....; viii. 105/1903/II.

P 31, 9

லட்சுமையா, வி.

521. i. நான்காம் வகுப்பு ஆங்கில உரையாடற் துணை நூல், முதற் பதிப்பு ; ii எ. கோவிந்தராஜுலு நாயுடு அண்டு சன்ஸ்கா ; ஸ்டார் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை ; iii. அக்டோபர், 1904; iv. உ.ப. 56 ; v. 16 mo ; vi. 0-3-0 ; vii....... ; viii. 234/1904/IV.

P 31,9

522. i. லாங்மென்ஸ் ஆங்கில் தமிழ் இரண்டாம் வாசகம்—படிவம் II ; ii. லாங்மென்ஸ் கிரீன் அண்டு கோ, பம்பாய் ; லாரன்சு அசைலம் பிரஸ், சென்னை, iii. மே, 1907 ; iv. உ.ப. 1+6 +145+8 ; v. 16 mo ; vi. 0-7-0 ; vii. 215/1907/II.

P 31, 9

523. i, லாங்மென்ஸ் ஆங்கில—தமிழ் மூன்றும் வாசகம் ; முதற் பதிப்பு ; ii. லாங்மென்ஸ் கிரீன் & கோ. லாரன்சு அசைலம் பிரஸ், சென்னை ; iii. நவம்பர், 1908 ; iv. உ.ப. 8+220 ; v. 16 mo; vi. 0-7-0 ; vii. 3-ம் படிவத்திற்கான புத்தகம் ; viii. 284/1908/IV.

P 31, 9

வரதராஜுலுநாயுடு, சி. வி.

524. i. சி. வி. இ. எஸ். மூன்றும் வாசக தமிழ் மொழி பெயர்ப்பு, முதற் பதிப்பு ; ii. பி. கன்னையச் செட்டி, ஏ. எல். வி. பிரஸ், சென்னை ; iii. ஜனவரி, 1902 ; iv. உ.ப. 131 ; v. 12 mo ; vi. 0–4–0 ; vii....... ; viii. 113/1902/I.

P 31, 9

வரதாச்சாரி, பி.

525. i. ஆங்கில இந்தியன் வாசக உரை, எண்—1 ; ii. ஜி. வி. ராமானுஜுலு நாயுடு ; ஸ்ரீ நிகேதனம் பிரஸ், சென்னை ; iii. டிசம்பர், 1907 ; iv. உ.ப. 40 ; v. 12 mo ; vi. 0–3–0 ; vii....... ; viii. 427/1907/IV.

P 31,9

526. i. இரண்டாம் பார மொழி பெயர்ப்புப் பயிற்சி நூல் எண்—3, முதற் பதிப்பு ; ii. ஏ. கோவிந்தராஜுலு நாயுடு, ஸ்டார் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை ; iii. நவம்பர், 1903 ; iv. உ.ப. 64 ; v. 16 mo ; vi. 0–3–6 ; vii....... ; viii. 317/1903/IV.

P 31, 9

527. i. நான்காம் வகுப்பு மொழி பெயர்ப்புப் பயிற்சி நூல் எண்—1, முதற் பதிப்பு ; ii. ஏ. கோவிந்தராஜுலு நாயுடு, ஸ்டார் ஆப் இந்தியா அச்சகம், சென்னை ; iii. நவம்பர், 1903 ; iv. உ.ப. 48 ; v. 16 mo ; vi. 0–2–6 ; vii....... ; viii. 315/1903/IV.

P 31, 9

528. i. முதலாம் பாரமொழி பெயர்ப்பு பயிற்சிப் புத்தகம்; எண்—2 ; ii. ஏ. கோவிந்தராஜுலு நாயுடு, ஸ்டார் ஆப் இந்தியா அச்சகம், சென்னை ; iii. நவம்பர், 1903 ; iv. உ.ப. 48 ; v. 16 mo. ; vi. 0–3–0 ; vii....... ; viii. 316/1903/IV.

P 31, 9

529. i. மூன்றும் பார மொழி பெயர்ப்பு பயிற்சி நூல், எண்—4 முதற் பதிப்பு ; ii......; iii. நவம்பர், 1903 ; iv. உ.ப. 81 ; vi. 0–4–0 ; vii....... ; viii. 318/1903/IV.

P 31, 9

விஜய ரங்கம் பிள்ளை, பி. என்.

530. i. *ஆங்கிலத் தமிழ் மொழி பெயர்ப்புத் துணை நூல், பகுதி—1* ; ii. பி. என். விஜயரங்கம் பிள்ளை, டெம்பிள் அண்டு கோ, சென்னை ; iii. செப்டம்பர், 1907 ; iv. உ.ப. 76 ; v. 8vo ; vi. 1-0-0 ; vii. அரசுத் தனித் தேர்வு, கீழ்த்தரம் மற்றும் மேல்தரம் ஆகியவைகளில் ஆங்கில தமிழ் கேள்வித்தாள்களின் மொழி பெயர்ப்பினைக் கொண்டுள்ளது; viii. 106/1907/IV.

P 31, 9

வெங்கடராம அய்யர், கே.

531. i. *தமிழ்—ஆங்கில மொழி பெயர்ப்புப் புத்தகம்: இரண்டாம் பதிப்பு* ; ii. கே. வெங்கடராம அய்யர்; லார்டு ரிப்பன் அச்சுக் கூடம், கும்பகோணம் ; iii. மார்ச், 1902 ; iv. உ.ப. 120 ; v. 16 mo ; vi. 0-8-0 ; vii....... ; viii. 64/1902/II.

P 31, 9

ஹரிஹர அய்யர், எம். எல்.

532. i. *ஆங்கில—தமிழ் பாலர் புத்தகம்: முதற் பதிப்பு* ; ii. மாக்மில்லன் அண்டு கோ; எஸ். பி. ஷி. கே. பிரஸ், சென்னை ; iii. ஜூலை, 1905 ; iv. உ.ப. 42 ; v. 16 mo ; vi. 0-1-6 ; vii....... ; viii. 197/1905/III.

P 31, 9

491·43824, ஹிந்தி— தமிழ்ப் புத்தகம்.

முகம்மது அப்துஸ் ஸலாம் ஸாஹிப், முன்ஷி.

533. i. *தாலீமுஸ் ஷிப்யான் : முதற் பதிப்பு* ; ii. முன்ஷி முஹம்மது அப்துஸ் ஸலாம் ஸாஹிப், ரஹ்மானி பிரஸ், சென்னை ; iii. நவம்பர், 1910 ; iv. உ.ப. 32; v. 8 vo லிதோ ; iv. 0-2-6 ; vii. தமிழ் மொழிபெயர்ப்புடன் கூடிய ஹிந்துஸ்தானி பாலபோதினி; viii. 754/1910/IV.

P 152, 915

முகம்மது அப்துல் காதிர் சாகிப், முன்ஷி.

534. i. *பர்ஹங்கி தாலீமுல் அத்பால் : இரண்டாம் பதிப்பு* ; ii. முன்ஷி முகம்மது அப்துல் காதிர் சாகிப், ரஹ்மானி பிரஸ், சென்னை ; iii. மே, 1908 ; iv. உ.ப. 32; v. 8 vo லிதோ ; vi. 0-1-6 ; vii. தமிழ் மொழி பெயர்ப்போடு கூடிய ஹிந்துஸ்தானி பாலர் வாசகம். மொழி கற்பவர்களுக்காக இயற்றப் பட்டது. viii. 266/1908/II.

P 152; 9115.

492·7394811 அரபு தமிழ்ப் புத்தகம்

முகமது அப்துல்லா சாகிபு, ஹக்கீம், பி.

535. i. அரபு—தமிழ் அகராதி : முதற் பதிப்பு ; ii. ஹக்கீம், பி. முகமது அப்துல்லா சாகிபு; முஸ்லீம் அபிமானி அச்சுக்கூடம், சென்னை ; iii. மே, 1905 ; iv. உ.ப. 72 ; v. 8 vo. ; vi. 0–8–0 ; vii...... ; viii. 321/1905/II.

P 28, 4k

536. i. அரபு—தமிழ் அகராதி, எண்—2, 3 : முதற் பதிப்பு ; iii. ஆகஸ்ட், 1905 ; iv. உ.ப. 144 ; vi. 1–0–0 ; vii......; viii. 247/1905/III.

P 28, 4k

537. i. அரபு—தமிழ் அகராதி, எண்—4 : முதற் பதிப்பு ; iii. செப்டம்பர், 1905 ; iv. உ.ப. 72 ; v. 8 vo ; vi. 0–8–0 ; vii...... ; viii. 345/1905/III.

P 28, 4k

538. i. அரபு—தமிழ் அகராதி ; iii. ஜனவரி, 1906 ; vi. உ.ப. 144 ; v. 8 vo; vi. 1–0–0 ; vii..... ; viii. 275/1906/I.

P 28, 4k

539. i. அரபு—தமிழ் அகராதி, எண்—7 ; iii. ஆகஸ்ட், 1906 ; iv. உ.ப. 72 ; v. 8 vo; vi. 0–8–0; vii...... ; viii. 121/1906/IV.

P 28, 4k

494·8111 தமிழ்மொழி: பொது நூல்கள்

சூரியநாராயண சாஸ்திரியார், வி. ஜி.

540. i. தமிழ் மொழியின் வரலாறு : முதற் பதிப்பு ; ii. ஜி. ஏ. நடேசன் & கோ.; ஜி. ஏ. நடேசன் & கோ. அச்சுக்கூடம், சென்னை ; iii. ஏப்ரல், 1903 ; iv. உ.ப. 155 ; v. 16 mo ; vi. 1–0–0 ; vii...... ; viii. 243/1903/II.

P 31

செங்கல்வராய பிள்ளை, வி. எஸ்.

541. i. தமிழ் உரைநடை வளர்ச்சி : முதற் பதிப்பு ; ii. வி. எஸ்; செங்கல்வராய பிள்ளை, மெமொரியல் அச்சுக்கூடம், சென்னை ; iii. ஜூன், 1904 ; iv. உ.ப. 60 ; v. 8 vo ; vi. 0–6–0 ; vii...... ; viii. 297/1904/II.

P 31

494·8112 எழுத்து, சொல் இலக்கணம்

சடகோபராமானுஜாச்சாரி, வி. எம். & கிருஷ்ணமாச்சாரி, எஸ்.

542. i. நன்னூற் காண்டிகை உரை : நான்காம் பதிப்பு ; ii. வி. எம். சடகோபராமானுஜாச்சாரி & எஸ். கிருஷ்ணமாச்சாரி, வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை ; iii. ஜனவரி, 1903 ; iv. உ.ப. 265 ; v. 8 vo ; vi. 1–0–0 ; vii. பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலுக்கு வி. எம். சடகோபராமானுஜாச்சாரியாரும், எஸ். கிருஷ்ணமாச்சாரியாரும் எழுதிய காண்டிகை உரையுடன் கூடியது; viii. 6/1903/I.

P 31, Jxl, 1

494·8112 யாப்பிலக்கணம்

இரத்தினவேலு முதலி, இ.

543. i. யாப்பிலக்கணம்—திருத்திய பதிப்பு ; ii. இ. இரத்தினவேலு முதலி, பண்டித மித்திரன் அச்சுக்கூடம், சென்னை ; iii. ஜனவரி, 1901 ; iv. உ.ப. 34 ; v. 8 vo ; vi. 0–4–0 ; vii. வினாவிடை ரூபமாக அமைந்த தமிழ் இலக்கண நூல் ; viii. 93/1901/I.

P 31, J : 2

494·8113 தமிழ் அகராதி

கதிர்வேல் பிள்ளை, கே.

544. i. தமிழ்ச் சொல்லகராதி, முதற் பாகம் : முதற் பதிப்பு ; ii தமிழ்ச் சங்கம், தமிழ்ச் சங்கம் பிரஸ், மதுரை ; iii. ஜூன், 1910 ; iv. உ ப. 6+5+706 ; v. 8vo ; vi. 6–0–0 ; vii. தமிழ்ப் பதத்திற்குத் தமிழர்த்தம் தரும் அகராதியின் முதற் பாகம். viii. 756/1910/II.

P 31, J : 4

சிங்காரவேலு முதலி, ஏ.

545. i. அபிதான சிந்தாமணி : முதற் பதிப்பு ; ii. பி. பாண்டித்துரை தேவர்; வைஜயந்தி பிரஸ், சென்னை ; iii. அக்டோபர், 1910 ; iv. உ ப. 6+1048 ; v. 8vo ; vi. 7–0–0 ; vii. ஒரு கலைக் களஞ்சிய அகராதி. viii. 286/1910/IV.

P 31, J : 4

494·81132 தமிழ்—ஆங்கில அகராதி

பைசனர்ஸ் அய்யர், எச்.—தொ.து.

546. i. தமிழ்—ஆங்கில அகராதி, இரண்டாம் பதிப்பு, திருத்தி பெரிதாக்கப்பட்டது ; ii. இ. எல். எம். சொசைடி; இவான்ஜிலிகல் லூதரன் மிஷன் பிரஸ், தரங்கம்பாடி ; iii. மார்ச், 1910 ; iv. உ.ப. 5+660 ; v. 8vo; vi. 4–0–0 ; vii. ஜோஹான் பிலிப் பாப்ரிசியஸ் எழுதிய மலபார் ஆங்கில அகராதியை அடிப் படையாகக் கொண்டு எழுதப்பட்டது; viii. 648/1910/I;

P 31, J : 4

494·8114 நிகண்டு

மண்டல புருடர்.

547. i. சூடாமணி நிகண்டு மூலமும், உரையும் : மூன்றும் பதிப்பு ; ii. சுவாமிநாத பண்டிட்; சைவ வைத்யானு பாலன பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1908 ; iv. உ.ப. 1+410 ; v. 8vo ; vi. 1–0–0 ; vii....... ; viii. 372/1908/III.

P 31, D : 4x5, 1

494·8114 அகராதி

சிவராமய்யா, சி.

548. i. தமிழ் அருஞ்சொல் அகராதியும், உரையும் : முதற் பதிப்பு ; ii. சி. சிவராமய்யா; புரொக்ரெஸ்ஸிவ் பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1908 ; iv. உ.ப. 2+1+192 ; v. 8vo ; vi. 1–4–0 ; vii....... ; viii. 457/1908/IV.

P 31, J : 4

549. i. நிகண்டு (Vocabulary)—பகுதி 3 : ஆறும் பதிப்பு ; ii. சி. எல். சொசைட்டி, எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. நவம்பர், 1908 ; iv. உ.ப. 63 ; v. 16 mo; vi....... ; vii. உபயோகமான வார்த்தைகளும், மரபு (idiom) களைக் கையாண்டுள்ள வாக்கியங்களும் கொண்டுள்ளது; viii. 281/1908/IV.

P 31, J :4

494·8115 இலக்கணம் : பாடப் புத்தகம்

ஆர்டன் ஐயர், ஏ. எச்.

550. i. பொதுத் தமிழ் இலக்கணம் : இரண்டாம் பதிப்பு திருத்தியது; ii. சர்ச் மிஷனரி சொசைடி, எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. நவம்பர், 1910 ; iv. உ.ப. 6+1+174+11 ; v. 8 vo; vi. 2-8-0 ; vii....... ; viii. 606/1910/IV.

P 31, J : 2

ஆறுமுக நாவலர், யாழ்ப்பாணத்து நல்லூர்

551. i. இலக்கண வினு விடை : முதற் பதிப்பு ; ii. சாமிநாத பண்டிட், சைவ வைத்யாநு பாலன பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1908 ; iv. உ.ப. 70 ; v. 18 mo ; vi. 0-1-6 ; viii. 465/1908/IV.

P 31, J : 2

இராசகோபால அய்யங்கார், எம்.

552. i. இலக்கண வினு விடை : முதற் பதிப்பு ; ii. கே. எஸ். திருவேங்கடாச்சாரி & கோ., ஸ்ரீ வித்யா அச்சுக்கூடம், குடந்தை ; iii. நவம்பர், 1902 ; iv. உ.ப. 40 ; v. 16 mo ; vi. 0-1-0 ; vii....... ; viii. 109/1902/IV.

P 31, J : 2

குமாரசாமி முதலி, சி.

553. i. பாலர் இலக்கண வினு விடை ; ii. ஜி. வி. ராமானுஜலு நாயுடு, பாரதி விலாசம் பிரஸ், சென்னை ; iii. டிசம்பர், 1907 ; iv. உ.ப. 1+32 ; v. 16 mo ; vi. 0-1-0 ; vii. மூன்றாவது நான்காவது வகுப்புகளுக்கு உரியது. viii. 401/1907/IV.

P 31, J : 2

கோபாலாச்சாரி, கே. எஸ்.

554. i. பாலர் தமிழ் இலக்கணம் : இரண்டாம் பதிப்பு ; ii. தாம்ப்ஸன் & கோ, மினர்வா அச்சுக்கூடம், சென்னை ; iii. ஜனவரி, 1901 ; iv. உ.ப. 80 ; v. 32 mo ; vi....... ; vii.... .. ; viii. 108/1901/I.

P 31, J : 2

சாமிநாத ஐயர், டி. ஏ.

555. i. புதிய எழுத்திலக்கணப் புத்தகம் : முதற் பதிப்பு ; ii. சி. குமாரசாமி நாயுடு & சன்ஸ், காக்ஸ்டன் பிரஸ், சென்னை ; iii. ஜனவரி, 1908 ; iv. உ.ப. 2+59 ; v. 16mo ; vi. 0–2–0 ; vii. எழுத்திலக்கண (Spelling) துணை நூல், அகராதி மற்றும் சொல்லகராதி (Vocabulary) ஆகியவற்றின் துணைக் கொண்டு அமைக்கப்பட்ட புத்தகம். புதிதாக ஆரம்பிக்கிறவர்களுக்கு (Beginners) உபயோகமாவது; viii. 318/1908/I.

P 31, J : 2

சுவாமி ஐயர், எம். வி.

556. i. மூன்றும் ஸ்டாண்டர்டிற்கு இலக்கணம் ; ii. பி. முனிசாமி நாயுடு, ஆனந்தா பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1906 ; iv. உ.ப. 62 ; v. 16mo ; vi. 0–1–6 ; vii..... ; vii. மூன்றும் வகுப்பிற்காக பெயர்ச் சொல், வினைச்சொல் ஆகியவைகளைப் பற்றி எளிய அப்பியாசங்களைக் கொண்டது; viii. 110/1906/IV.

P 31, J : 2

செல்வ கேசவராய முதலியார், டி.

557. i. பஞ்ச லக்ஷணம் : முதற் பதிப்பு ; ii. டி. செல்வகேசவராய முதலியார், எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. ஜூலை, 1903 ; iv. உ.ப. 76 ; v. 18 mo ; vi. 0–4–0 ; vii...... ; viii. 158/1903/III.

P 31, J : 2

திருவேங்கடாச்சாரி, கே. எஸ்.

558. i. இலக்கண வினு விடை : மூன்றும் பதிப்பு ; ii. கே. எஸ். திருவேங்கடாச்சாரி, வைதீக வர்த்தினி பிரஸ், கும்பகோணம் ; iii. டிசம்பர், 1906 ; iv. உ.ப. 1+46 ; v. 8vo ; போலியோ ; vi. 0-1-3 ; vii....... ; viii. 29/1907/I.

P 31, J : 2

நமசிவாய முதலி, சி. ஆர்.

559. i. சிற்றிலக்கண வினு விடை : முதற் பதிப்பு ; ii. ஓ. கந்தசாமி முதலியார், மினர்வா அச்சுக்கூடம் ; iii. டிசம்பர், 1902 ; iv. உ.ப. 48 ; v. 16 mo ; vi....... ; vii. ..... ; viii. 91/1903/I.

P 31, J : 2

நல்லதம்பி பிள்ளை, பி.

560. i. பாலப் பிரபோதவிலக்கணம் : ii. பி. நல்லதம்பி பிள்ளை, சி. என். பிரஸ், திருப்பத்தூர் ; iii. பிப்ரவரி, 1907 ; iv. உ.ப. 10 ; v. 16mo ; vi. 0–2–0 ; vii....... ; viii. 361/1907/IV.

P 31, J : 2

மகாலிங்க அய்யர், எம்.

561. i. தமிழ் இலக்கண நூல் : திருத்திய பதிப்பு ; ii. ஜி. வி. ராமானுஜலு நாயுடு, சென்னை, பாரதி விலாசம் பிரஸ், சென்னை ; iii. ஜனவரி, 1907 ; iv. உ.ப. 104 ; v. 12mo ; vi. 0–2–0 ; vii....... ; viii. 34/1907/II.

P 31, J : 2

வேலாயுத முதலி, எஸ். வி.

562. i. இலக்கண சாரம் ; ii. எம். வி. டி. நாகசாமி நாயக்கர், தமிழ் சங்க அச்சுக்கூடம், சென்னை ; iii. செப்டம்பர், 1905 ; iv. 3+20 ; v. 16mo ; vi. 0–2–0 ; vii....... ; viii. 32/1905/IV.

P 31, J : 2

494·81186 பாடப் புத்தகங்கள்

அரங்கசாமி நாயுடு, உ.

563. i. ஜே. ஹி. நெஸ்பீல்ட் வாசக உரை—எண் 1 : முதற் பதிப்பு ; ii. பி. நம்பெருமாள் செட்டி, வி. என். ஜூபிலி அச்சுக்கூடம்; சென்னை ; iii. ஆகஸ்ட், 1902 ; iv. உ.ப. 64 ; v. 12 mo ; vi. 0–4–0 : vii............. ; viii. 136/1902/III.

P 31, 9

ஆதிகேசவலு நாயுடு, எம்.

564. i. நெல்ஸன்ஸ் இந்திய வாசக உரை—எண் 1 : முதற் பதிப்பு ; ii. எம். பி. விட்டல் அண்டு கோ, எம்பரஸ் ஆப் இந்தியா பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1910 ; iv. உ.ப. 94 ; v. 12mo ; vi. 0–4–0 ; vii............ ; viii. 223/1910/II.

P 31, 9

565. i. நெல்ஸன்ஸ் இந்திய வாசக உரை—எண் 2 : முதற் பதிப்பு; iv. உ.ப. 134 ; viii. 224/1910/II.

P 31, 9

ஆறுமுக நாவலர், யாழ்பாணத்து நல்லூர்.

566. i. பால பாடம்—முதற் புத்தகம் : முதற் பதிப்பு ; ii. சாமி நாத பண்டிட், சைவ வித்யாநு பாலன பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1908 ; iv. உ.ப. 63 ; v. 16mo ; vi. 0–1–0 ; vii............ ; viii. 475/1908/IV.

P 31, 9

567. i. பால பாடம்—நான்காம் புத்தகம் : முதற் பதிப்பு ; iii. செப்டம்பர், 1909 ; iv. உ.ப. 1+304 ; vi. 0–8–0 ; vii. சுவாமி நாத பண்டிதரால் தொகுக்கப்பெற்றது. viii. 457/1909/III.

P 31, 9

இராசகோபால அய்யங்கார், எம்.

568. i. இரண்டாம் தமிழ் வாசக உரை : மூன்றும் பதிப்பு ; ii. எ. இராமசாமி நாயுடு, விக்டோரியா பாண்டியன் அச்சுக் கூடம் ; ஆனைக்காரன் சத்திரம். iii. அக்டோபர், 1901 ; iv. உ.ப. 66 ; v. 12mo ; vi. 0–2–0 ; vii............. ; viii. 62/1902/IV.

P 31, 9

இராசகோபால அய்யங்கார், எஸ். வி.

569. i. புதிய ஓரியண்ட் வாசக உரை : முதற் பதிப்பு ; ii. எஸ். ஐ. இ. டி. கம்பெனி, குடந்தை, வி. என். ஜுபிலி அச்சுக்கூடம்; சென்னை ; iii. செப்டம்பர், 1902 ; iv. உ.ப. 84 ; v. 12 mo ; vi. 0–2–0 ; vii............. ; viii. 241/1902/III.

P 31,9

இராமசாமி அய்யங்கார், எஸ். வி.

570. i. இரண்டாம் வகுப்பு புத்தகம் : முதற் பதிப்பு ; ii. தி. இண்டியன் பிரிண்டர்ஸ் ஏஜன்ஸி கோ, பிரஸிடென்ஸி பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1905 ; iv. உ.ப. 71 ; v. 12 mo ; vi. 0–2–0 ; vii............. ; viii. 92/1905/II.

P 31, 9

571. i. இரண்டாம் வாசகப் புத்தக உரை : முதற் பதிப்பு ; ii. டி. கே. சுப்பையா நாயுடு அண்டு சன்ஸ், வி. என். ஜுபிலி அச்சுக்கூடம், சென்னை ; iii. செப்டம்பர், 1902 ; iv. உ.ப. 62 ; v. 12 mo ; vi. 0–2–0 ; viii............. ; vii. 21/1902/IV.

P 31, 9

572. ஐந்தாம் வாசக (மாக்மில்லன்) உரை ; ii. தி. இண்டியன் பிரிண்டர்ஸ் எஜென்ஸி கோ. சிட்டி பிரஸ், சென்னை ; iii. 1904 : iv. உ.ப. 204 ; v. 12mo ; vi. 0–4–0 ; vii........... ; viii. 21/1905/IV.

P 31, 9

573. i. நான்காம் வாசக (மாக்மில்லன் வரிசை) உரை ; ii. இண்டியன் பிரிண்டர்ஸ் எஜென்ஸி கோ; சிட்டி பிரஸ், சென்னை ; iii. 1904 ; iv. உ.ப. 108 ; v. 12mo ; vi. 0–3–0 ; vii............ ; viii. 22/1905/IV.

P 31, 9

இராமசாமி அய்யங்கார், எஸ்.

574. i. இங் வாசக உரை—எண் 1 ; ii. ஜி. வி. இராமனுஜலு நாயுடு, பாரத் விலாசம் அச்சுக்கூடம், சென்னை ; iii. அக்டோபர், 1995 ; iv. உ.ப. 96; v. 12mo ; vi. 0–2–0 ; vii............. ; viii. 104/1905/IV.

P 31, 9

இராமராவ், எஸ்.

575. i. உரையாடல் துணை நூல்—எண் 1: முதற் பதிப்பு ; ii. எஸ். இராமராவ், பேட்ரியட் அச்சுக்கூடம், சேலம் ; iii. ஏப்ரல், 1901 ; iv. உ.ப. 18 ; v. 8 vo ; vi 0–1–6 ; vii.........; viii. 249/1901/II.

P 31, 9

576. i. மூன்றும் வகுப்பு உரையாடல் வாசகம் : முதற் பதிப்பு ; ii. எஸ். இராமராவ், ஆக்ஸ்போர்டு பிரஸ், சேலம் ; iii. செப்டம்பர், 1901 ; iv. உ.ப. 24 ; v. 6 mo ; vi. 0–2–0 ; vii............. ; viii. 75/1901/IV.

P 31, 9

இராமலிங்கத் தம்பிரான், கே.

577. i. நான்காம் வாசக புஸ்தகப் பதப் பொருள் விளக்கம் : முதற் பதிப்பு ; ii. சி. குமாரசாமி நாயுடு & சன்ஸ், காக்ஸ்டன் பிரஸ், சென்னை ; iii. ஜனவரி, 1902 ; iv. உ.ப. 150 ; v. 12mo ; vi. 0–3–0 ; vii........... ; viii. 333/1902/I.

P 31, 9

இராஜகோபால், பி.

578. i. மிஷன் மூன்றும் ஸ்டாண்டர்டு புஸ்தக பூரணக் குறிப்பு : முதற் பதிப்பு ; ii. பி. கன்னையா செட்டி, பிரஸிடென்ஸி அச்சுக்கூடம், சென்னை ; iii. மார்ச், 1905 ; vi. உ.ப. 149 ; v. 12 mo ; vi. 0-2-0 ; vii.......... ; viii. 283/1905/I.

P 31, 9

இராஜகோபால அய்யங்கார், எம்.

579. i. ஏழாம் வாசக புத்தக உரை : முதற் பதிப்பு ; ii. கே. எஸ். திருவேங்கடாச்சாரி அண்டு கோ, ஸ்டார் ஆப் இந்தியா அச்சுக் கூடம், சென்னை ; iii. ஜனவரி, 1902 ; iv. உ.ப. 216 ; v. 12 mo ; vi. 0-6-0 ; vii.......... ; viii. 225/1902/I.

P 31, 9

இஸ்ரேல் நல்லப்பா, எம்.

580. i. செய்யுளிலக்கண பரிக்ஷா தீபிகை : முதற் பதிப்பு ; ii. ஜி. வி. இராமானுஜலு நாயுடு, பிரஸிடென்ஸி பிரஸ், சென்னை ; iii. ஏப்ரல், 1905 , iv. உ.ப. 144 ; v. 12 mo ; vi. 0-4-0 ; vii.............. ; viii. 84/1905/II.

P 31, 9

581. i. எப். ஏ. தேர்வுக்கான தமிழ்ப்பாடப் புத்தகம்—1901 : முதற் பதிப்பு ; ii. வி. எம். சடகோப ராமானுஜாச்சாரி, & எஸ். கிருஷ்ணமாச்சாரி, வி. என். ஜுபிலி அச்சுக்கூடம், சென்னை ; iii பிப்ரவரி, 1901 ; iv. செ.மு.உ.ப. 244 ; v. 8 vo ; vi. 0-8-0 ; vii.............. ; viii. 206/1901/I.

P 31, 9

582 i. எப். ஏ. தேர்வுக்கான தமிழ்ப் பாடப் புத்தகம்—1901 : முதற் பதிப்பு ; ii. ஏ. எஸ். ஜெகராவ் முதலி & வி. ஜே மாணிக்க வேலு முதலி அண்டு கோ ; ஐரிஷ் அச்சுக்கூடம், சென்னை ; iii. செப்டம்பர், 1901 ; iv. உ. ப. 124 ; v. 16 mo ; vi. 0-8-0 ; vii......; viii. 14/1901/IV.

P 31,9

583. i. எப். ஏ. தேர்வு தமிழ்ப் பாடப் புத்தக உரை—1901 : முதற் பதிப்பு ; ii. ஒ. கந்தசாமி முதலியார் ; மினர்வா அச்சுக்கூடம், சென்னை ; iii. செப்டம்பர், 1901 ; iv. உ. ப. 30 ; v. 8 vo ; vi........ ; vii........ ; viii. 125/1901/IV.

P 31; 9

584. i. எப். ஏ. தேர்வு தமிழ்ப் பாடப் புத்தக உரை : முதற் பதிப்பு ; ii. வி. கிருஷ்ணமாச்சாரியார் ; ஜி. இராமசாமி செட்டி அண்டு கோ. அச்சுக்கூடம், சென்னை ; iii. நவம்பர், 1901 ; iv. உ. ப. + செ. மூ. ப. 20 ; v. 8 vo ; vi. 0-6-0 ; vii......; viii. 263/1901/IV.

P 31,9

585. i. எப். ஏ. தேர்வு தமிழ்ப் பாடப் புத்தகம்—1902 முதற் பதிப்பு; ii. வி. எம். சடகோபராமானுஜாச்சாரி & எஸ். கிருஷ்ண மாச்சாரி; வி. என். ஜூபிலி அச்சுக்கூடம், சென்னை; iii. பிப்ரவரி, 1901; iv. செ. மூ. உ. எ. 244; v. 8 vo ; vi. 1-4-0; vii..... ; viii. 205/1901/I.

P 31,9

586. i. எப். ஏ. தேர்வு தமிழ்ப் பாடப் புத்தகம்—1902 : முதற் பதிப்பு ; ii. தாம்ஸன் அண்டு கோ ; மினர்வா அச்சுக்கூடம், சென்னை ; iii. ஜுன், 1901 ; iv. உ. ப. 216 ; v. 8vo ; vi. 1-0-0 ; vii. சென்னைச் செந்தமிழ் உரைச் சங்கத்தாரால் இயற்றப்பெற்றது. viii. 26/1901/III.

P31,9

587. i. எப். ஏ. தேர்வு தமிழ்ப் பாடப் புத்தக உரை—1903, பகுதி 1 : முதற் பதிப்பு ; ii. ஒ. கந்தசாமி முதலியார் ; மினர்வா அச்சுக்கூடம், சென்னை ; iii. ஜனவரி, 1902 ; iv. உ. ப. 138 ; v. 8vo ; vi. 0-12-0 ; vii... ; viii. 183/1902/I.

P 31,9

588. i. எப். ஏ. தேர்வு தமிழ்ப் பாடப் புத்தக உரை—1903 : முதற் பதிப்பு ; ii. வி. எம். சடகோப ராமானுஜாச்சாரியார் & எஸ். கிருஷ்ணமாச்சாரியார் ; வை ஜயந்தி அச்சுக்கூடம், சென்னை ; iii. செப்டம்பர், 1903 ; iv. உ. ப. 103 ; v. 8 vo ; vi. 0-8-0 ; vii......; viii. 6/1903/IV.

P 31,9

589. i. எப். ஏ. தேர்வு தமிழ்ப் பாடப் புத்தகம்—1906 : முதற் பதிப்பு ; ii. எஸ். கிருஷ்ணமாச்சாரியார் & வி. எம். கோபால கிருஷ்ணமாச்சாரியார் ; வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை ; iii. மே 1905 ; iv. உ. ப. 210 ; v. 8vo ; vi. 1-4-0 ; vii... ; viii. 272/1905/II.

P 31,9

590. i. எப். ஏ. தேர்வுக்கான தமிழ்ப்பாட உரை—1908 ; ii. டி. செல்வகேசவராய முதலி ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை; iii. பிப்ரவரி, 1907 ; iv. உ. ப. 47 ; v. 16mo; vi......; vii..; viii. 189/1907/I.

P 31,9

591. i. எப். ஏ. தேர்வு—1908. சர். டி. முத்துசாமி அய்யர் & திவான் சி. ரங்காசார்லு வாழ்க்கை வரலாறு உரை ; ii. என். பலராம் ஐயர் & ஆர். வெங்கடாசலம் அண்டு கோ ; கபாலி பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1907 ; iv. உ. ப. 44 ; v. 16mo ; vi. 0–2–0 ; viii. 3/1907/II.

P 31,9

592. i. ஐந்தாம் பாட புத்தகக் குறிப்பு : முதற் பதிப்பு ; ii. ஜி. வி. ராமானுஜலு நாயுடு ; பிரஸிடென்சி பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1910 ; iv. உ. ப. 90; v. 12mo vi. 0–4–0; vii. டி. வி. செல்லப்ப சாஸ்திரியின் ஐந்தாம் வாசகத்திற்கு உரை. viii. 120/1910/II.

P 31,9

கன்னையா நாயுடு, சி.

593. i. இரண்டாம் ஸ்டாண்டர்டுக்கான எம்பரர் தமிழ் காபிப் புத்தகம் ; ii. சி. குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ் ; காக்ஸ்டன் பிரஸ், சென்னை ; iii. ஏப்ரல், 1906 ; iv. உ. ப. 24 ; v. 4° Folio ; vi. 0–1–0 ; vii....; viii. 146/1906/II.

P 31,9

594. i. நான்காம் ஸ்டாண்டர்டுக்கான எம்பரர் தமிழ் காபிப் புத்தகம்; ii. சி. குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ் ; காக்ஸ்டன் பிரஸ், சென்னை ; iii. ஏப்ரல், 1906 ; iv. உ. ப. 24 ; v. 4° Folio ; vi. 0–1–0 ; vii......; viii. 148/1906/II.

P 31,9

595. i. முதலாம், இரண்டாம், மூன்றும், படிவங்களுக்கான எம்பரர் தமிழ் காபிப் புத்தகம் ; ii. சி. குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ், காக்ஸ்டன் பிரஸ், சென்னை ; iii. ஏப்ரல், 1906 ; iv. உ. ப. 24 ; v. 4° Folio ; vi. 0–1–0 ; vii........; viii. 149/1906/II.

P 31,9

596. i. மூன்றும் ஸ்டாண்டர்டுக்கான சக்ரவர்த்தி தமிழ் காபிப் புத்தகம் ; ii. சி. குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ், காக்ஸ்டன் பிரஸ், சென்னை ; iii. ஏப்ரல், 1906 ; iv. உ. ப. 24 ; v. 4° Folio ; vi. 0–1–0; vii........; viii. 147/1906/II.

P 31,9

கிருஷ்ணசாமி அய்யங்கார், எஸ். வி.

597. i. மூன்றும் வகுட்பிற்கான உரையாடற் புத்தகம் : முதற் பதிப்பு; ii. டி. எஸ். இராமச்சந்திர அய்யர் ; பூர்ண சந்திரோதய அச்சுக்கூடம், தஞ்சை ; iii. நவம்பர், 1901 ; iv. உ. ப. 36 ; v. 12mo ; vi. 0–4–0 ; vii........; viii. 285/1901/IV.

P 31,9

கிருஷ்ணசாமி அய்யர், கே.

598. i. எஸ். சுப்பிரமணிய ஐயரின் மூன்றும் தமிழ் வாசகத்திற்கு உரை ; ii. கே. கிருஷ்ணசாமி ஐயர் ; கபாலி பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1906 ; iv. உ. ப. 102 ; v. 16mo; vi. 0–3–0 ; vii......; viii. 270/1906/I.

P 31,9

599. i. தமிழ் இரண்டாம் பாடப்புத்தக உரை ; ii. கே. கிருஷ்ணசாமி ஐயர் ; கபாலி பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1906 ; iv. உ. ப.'61 ; v. 16mo; vi. 0–2–6 ; vii. எஸ். சுப்பிரமணிய ஐயரின் தமிழ்ப் பாடப் புத்தக உரை; viii. 35/1906/II.

P 31,9

கிருஷ்ணசாமி ஐயர், வி. எஸ்.

600. i. கர்ணங்களுக்கான ஸ்பெஷல் டெஸ்ட் சங்கிரகம் : முதற் பதிப்பு ; ii. வி. எஸ். கிருஷ்ணசாமி ஐயர் ; விவேகபானு பிரஸ், மதுரை ; iii. ஏப்ரல், 1909 ; iv. உ. ப. 2+80 ; v. 16mo; vi. 0–8–0 ; vii........; viii. 204/1909/II.

P 31,9

கிருஷ்ணமாச்சாரி, எஸ்.

601. i. நான்காம், ஐந்தாம் பாடங்களுக்கான சடகோப ராமானுஜாச்சாரியின் பாடப் புத்தக உரை : மூன்றும் பதிப்பு ; ii. எஸ். கிருஷ்ணமாச்சாரி ; கணேச பிரஸ், சென்னை ; iii. ஜனவரி, 1909 ; iv. உ. ப. 98 ; v. 16mo; vi. 0–4–0; vii.....; viii. 138/1909/I.

P 31,9

குப்புசாமிப் பிள்ளை, எஸ்.

602. i. பொருட் பாடங்கள் : முதற் பதிப்பு ; ii. கே. எம். ராம கிருஷ்ணன் அண்டு கோ ; ஆனந்தா அச்சுக்கூடம், சென்னை ; iii. அக்டோபர், 1904 ; iv. உ. ப. 38 ; v. 16mo ; vi. 0–2–0 ; vii.........; viii. 215/1904/IV.

P 31,9

குமாரசாமி முதலி, சி.

603. i. லாங்மென்ஸ் சங்கத்தாரின் இரண்டாம் வகுப்புப் புத்தகக் குறிப்பு ; ii. ஜி. வி. ராமானுஜலு நாயுடு ; பாரதி விலாசம் பிரஸ், சென்னை ; iii. நவம்பர், 1907 ; iv. உ. ப. 48 ; v. 12mo; vi. 0–2–0 , vii.........; viii. 402/1907/IV.

P 31,9

604. i. லாங்மென்ஸ் சங்கத்தாரின் மூன்றும் வகுப்புப் புத்தகக் குறிப்பு ; ii. ஜி. வி. ராமானுஜலு நாயுடு ; ஸ்ரீ நிகேதனம் பிரஸ், சென்னை ; iii. டிசம்பர், 1907 ; iv. உ. ப. 60 ; v. 12mo; vi. 0–3–0 ; vii.........; viii. 426/1907/IV.

P 31,9

605. i. லாங்மென்ஸ் சங்கத்தாரின் நான்காம் வகுப்புப் புத்தகக் குறிப்பு ; ii. ஜி. வி. ராமானுஜலு நாயுடு ; பாரதி விலாசம் பிரஸ், சென்னை ; iii. நவம்பர், 1907 ; iv. உ. ப. 96 ; v. 12mo; vi. 0–4–0 ; vii.........; viii. 403/1907/IV.

P 31,9

கோபால ஐயங்கார், சி.

606. i. மார்ஸ்டன் தமிழ் இரண்டாம் வாசகத் தருப்பணம் : முதற் பதிப்பு ; ii. ஸ்ரீதர் அண்டு கோ ; பிரம்மோ ஆர்பன் அசைலம் அச்சுக்கூடம், சென்னை ; iii. டிசம்பர், 1901 ; iv. உ. ப. 61 ; v. 12 mo ; vi. 0–1–6 ; vii.........; viii. 286/1901/IV.

P 31,9

607. i. மார்ஸ்டன் தமிழ் மூன்றும் வாசகத் தருப்பணம் : முதற் பதிப்பு ; ii. ....; iii. மே, 1902 ; iv. உ. ப. 60 ; v....; vi. 0–2–0 ; vii....; viii. 207/1902/II.

P 31,9

608. i. லாங்மென்ஸ் தமிழ் இரண்டாம் வகுப்புப் புத்தகத் தருப் பணம் : முதற் பதிப்பு ; ii. ஸ்ரீதர் அண்டு கோ ; பிரம்மோ ஆர்பன் அசைலம் பிரஸ், சென்னை ; iii. எப்ரல், 1901 ; iv. உ.ப. 21 ; v. 12 mo ; vi. 0–1–6 ; vii.....; viii. 70/1901/II.

P 31,9

609. i. லாங்மென்ஸ் தமிழ் மூன்றும் வகுப்புப் புத்தகத் தருப்பணம்: முதற் பதிப்பு ; ii. ; iii. ஜுன், 1901 ; iv. உ. ப. 54 ; v. 12 mo; vi. 0–2–0 ; vii....; viii. 280/1901/II.

P 31,9

கோபாலாச்சாரி, ஏ.

610. i. புதிய இராயல் வாசக உரை—எண். 1 : முதற் பதிப்பு ; ii. சி. குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ் ; காக்ஸ்டன் பிரஸ், சென்னை ; iii. மே, 1902 ; iv. உ. ப. 84 ; v. 12 mo ; vi. 0–4–0 ; vii.....; viii. 130/1902/II.

P 31,9

611. i. புதிய இராயல் வாசக உரை—எண். 2 : முதற் பதிப்பு ; ii....; iii....; iv. உ. ப. 96 ; v. 16 mo ; vi ; viii...; viii. 131/1902/II.

P 31,9

கோவிந்தராஜ் முதலி, சி.

612. i. தமிழ் இரண்டாம் பாட புத்தகக் குறிப்பு : ii. ஏ. கோவிந்த ராஜுலு நாயுடு ; ஹரிஹர பிரஸ், சென்னை ; iii. டிசம்பர், 1906 ; iv. உ. ப. 1+84 ; v. 12 mo; vi. 0–2–0 ; vii.....; viii. 216/1907/I.

P 31,9

613. i. தமிழ் மூன்றும் பாட புத்தகக் குறிப்பு ; ii. ஏ. கோவிந்த ராஜுலு நாயுடு ; பாரதி விலாசம் பிரஸ், சென்னை ; iii. டிசம் பர், 1906 ; iv. உ. ப. 1+126 ; v. 12° ; vi. 0–2–6 ; vii...... viii. 217/1907/I.

P 31,9

சண்முகம் பிள்ளை, கே. பி.

614. i. பொருட் பாடங்கள் : முதற் பதிப்பு ; ii. சி. குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ் ; காக்ஸ்டன் பிரஸ், சென்னை ; iii. ஆகஸ்ட், 1904 ; iv. உ. ப. 64 ; v. 16 mo ; vi. 0–2–0 ; vii.....; viii. 240/1904/III.

P 31,9

615. i. பொருட் பாடங்கள் : முதற் பதிப்பு ; ii. ; iii. ; iv. உ. ப. 62 ; v. ; vi. ; vii. ; viii. 241/1904/III.

P 31,9

சாமிநாத பண்டிட்.

616. i. பால பாடம்—இரண்டாம் புத்தகம் : முதற் பதிப்பு ; ii. சாமிநாத பண்டிட் ; சைவ வித்யானு பாலன் பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1908 ; iv உ.ப. 16 ; v. 8°; vi. 0–1–0 ; vii......: viii. 373/1908/III.

P 31,9

617. i. பாலபாடம்—நான்காம் புத்தகம் : முதற் பதிப்பு ; ii. ; iii......; iv. உ. ப. 142 ; v. 16°; vi. 0–5–0 ; vii......; viii. 375/1908/III.

P 31,9

618. i. பால பாடம்—மூன்றும் புத்தகம் : முதற் பதிப்பு ; ii..... ; iii.... ; iv. உ. ப. 117 ; v. 16°; vi. 0–3–0 ; viii. 374/1908/III.

P 31,9

சின்னசாமி ஐயர், கே.

619. i. நான்காம் பாட புத்தக உரை : முதற் பதிப்பு ; ii. கே. சின்னசாமி ஐயர் ; கணேச பிரஸ், சென்னை ; iii. ஜூலை, 1909 ; iv. உ. ப. 60 ; v. 12°; vi. 0–3–6 ; vii. எஸ். சுப்பிரமணிய ஐயரின் தமிழ் நான்காம் பாடப் புத்தக உரை. viii. 147/1909/III.

P 31,9

620. i. மூன்றும் பாட புத்தக உரை : முதற் பதிப்பு ; ii. கே. சின்னசாமி ஐயர் ; கணேச பிரஸ், சென்னை ; iii. ஜூலை, 1909 ; iv. உ. ப. 48 ; v. 12°; vi. 0–3–0 ; vii. எஸ். சுப்பிரமணிய ஐயரின் தமிழ் மூன்றும் பாடப் புத்தக உரை. viii. 146/1909/III.

P 31,9

சீனிவாச அய்யங்கார், பி. டி.

621. i. மார்ஸ்டன் தமிழ் இரண்டாம் வாசக அர்த்தம் : முதற் பதிப்பு ii. பி. டி. சீனிவாச அய்யங்கார் ; பிரம்மோ ஆர்பன் அசைலம், பிரஸ், சென்னை ; iii. ஜூலை, 1903 ; iv. உ. ப 50 ; v. 12 mo ; vi. 0-2-0 ; vii......; viii. 74/1903/III.

P 31,9

622. i. மார்ஸ்டன் தமிழ் மூன்றும் வாசக அர்த்தம் : முதற் பதிப்பு; ii... ; iii. மே, 1904 ; iv. உ. ப. 137 ; vi. 0–2–6 : viii. 237/1904/II.

P 31,9

சுப்பராயுடு, எம். எச்.

623. i. உரையாடல்—பாடங்கள், நான்காம், ஐந்தாம் வகுப்புகளுக்கு : முதற் பதிப்பு ; ii. வி. வெங்கட கிருஷ்ணமாச் செட்டி அண்டு சன்ஸ் ; ஆனந்த அச்சுக்கூடம், சென்னை ; iii. டிசம்பர், 1902; iv. உ. ப. 54 ; v. 12 mo ; vi. 0–4–0 ; vii......; viii. 143/1903/I.

P 31,9

சுப்பாராவ், டி. எஸ்.

624. i. ஓரியண்ட் வாசக உரை : முதற் பதிப்பு ; ii. டி. எஸ். சுப்பாராவ் ; பூர்ண சந்திரோதய அச்சுக்கூடம், சென்னை ; iii. ஜூலை, 1902 ; iv. உ. ப. 43 ; v. 8 vo ; vi. 0–4–6 ; vii......; viii. 69/1902/III.

P 31,9

625. i. நெல்ஸன்ஸ் இந்திய வாசக உரை—புத்தகம் : முதற் பதிப்பு ii. டி. கே. சுப்பையா நாயுடு அண்டு சன்ஸ் ; கல்யாண சுந்தரம் பிரஸ், தஞ்சாவூர் ; iii. மார்ச், 1909 ; iv. உ. ப. 166 ; v. 16°; vi. 0–6–0 ; vii......; viii. 87/1909/II.

P 31,9

626. i. மாக்மில்லன்ஸ் கிங் வாசக உரை—எண் : 1 முதற் பதிப்பு ; ii. டி. கே. சுப்பையா நாயுடு அண்டு சன்ஸ் ; கல்யாண சுந்தரம் பிரஸ், தஞ்சாவூர் ; iii. பிப்ரவரி, 1910 ; iv. உ. ப. 70 ; v. 16°; vi. 0–2–6 ; vii......; viii. 602/1910/I.

P 31,9

சுப்பிரமணிய அய்யர், எஸ்.

627. i. ஐந்தாம் பாடப் புத்தகம் : முதற் பதிப்பு ; ii. எ. கோவிந்த ராயுலு நாயுடு அண்டு கோ ; ஆனந்தா பிரஸ், சென்னை ; iii. மே, 1905 ; iv. உ. ப. 118 ; v. 16 mo ; vi. 0–5–0 ; vii...... viii. 208/1905/II.

P 31,9

செல்லப்ப சாஸ்திரி, டி. வி.

628. i. ஆரும் பாட புத்தகக் குறிப்பு : முதற் பதிப்பு ; ii. ஜி. வி. ராமானுஜுலு நாயுடு ; பிரஸிடன்ஸி பிரஸ், சென்னை ; iii. ஏப்ரல், 1909 ; iv. உ. ப. 72 : v. 12°; vi. 0-4-0 ; vii.. .. ; viii. 330/1909/II.

P 31,9

629. i. தொடர்முறை வாசக பாடம்—முதலாவது : முதற் பதிப்பு ; ii. டி. வி. செல்லப்ப சாஸ்திரி அண்டு கோ ; கபாலி பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1910 ; iv. உ. ப. 2+3+68 ; v. 16°; vi. 0-2-0 ; vii. படங்களுடன் கூடியது; viii. 77/1910/IV.

P 31,9

630. i. புது முறை தமிழ் காப்பிப் புத்தகம்—எண். 1—பெரியஎழுத்து; ii. டி. வி. செல்லப்ப சாஸ்திரி அண்டு கோ ; ஆனந்தா பிரஸ், சென்னை ; iii. ஜனவரி, 1906 ; iv. செ. மூ. ப. 24 ; v. 4°; vi. 0-0-9 ; vii......; viii. 104/1906/IV.

P 31,9

631. i. புதுமுறை தமிழ் காப்பிப் புத்தகம்—எண். 2—பெரிய எழுத்து ; viii. 105/1906/IV.

P 31,9

632. i. புதுமுறை தமிழ் காப்பிப் புத்தகம்— எண். 3—உருண்டை எழுத்து ; iii. ஆகஸ்ட், 1906 ; viii. 106/1906/IV.

P 31,9

செல்வகேசவராய முதலி, டி.

633. i. இரண்டாவது கதா வாசக புஸ்தகம் : முதற் பதிப்பு ; ii. மாக்மில்லன் அண்டு கோ ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1909 ; iv. உ. ப. 4+6+74 ; v. 16°; vi. 0-2-6 ; vii.......; viii. 444/1909/I.

P 31,9

634. i. நான்காவது கதா வாசக புஸ்தகம் : முதற் பதிப்பு; iv. உ.ப. 4+6+122 ; vi. 0-4-0 ; viii. 446/1909/I.

P 31,9

635. i. முதலாவது கதா வாசக புஸ்தகம் : முதற் பதிப்பு ; iv. உ. ப. 4+6+58 ; vi. 0-2-0 ; vii .....; viii. 443/1909/I.

P 31,9

636. i. மூன்றுவது கதா வாசக புஸ்தகம் : முதற் பதிப்பு ; iv. உ. ப. 4+6+89 ; vi. 0–3–0 ; viii. 445/1909/I.

P 31,9

ஞானதீபம் ஆபிரகாம், குமாரி.

637. i. சிறுவர்க்கேற்ற இராகங்களும் பாட்டுகளும் : முதற் பதிப்பு ; ii. சி. எல், சொசைடி ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. ஜூன், 1909 ; iv. உ. ப. 71 ; v. 16°; vi........; vii....; viii. 501/1909/II.

P 31,9

திருவேங்கடாச்சாரி, ஏ. எஸ்.

638. i. புதிய பாலர் வாசகம் முதலாம் இரண்டாம் வகுப்புகளுக்கு : முதற் பதிப்பு ; ii. ஏ. திருவேங்கடாச்சாரி அண்டு கோ ; வி. என். ஜுபிலி அச்சுக்கூடம், சென்னை ; iii. ஜனவரி, 1902 ; iv. உ. ப. 32 ; v. 16 mo ; vi. 0–2–6 ; vii......; viii. 55/1902/I.

P 31,9

திருவேங்கடாச்சாரி, கே. எஸ்.

639. i. மூன்றும் வகுப்பு தமிழ் உரையாடல் வாசகம்—புத்தகம் ஒன்று : முதற் பதிப்பு ; ii. கே. எஸ். திருவேங்கடாச்சாரி அண்டு கோ ; வி. என். ஜுபிலி அச்சுக்கூடம், சென்னை ; iii. ஜனவரி, 1902 ; iv. உ. ப. 42 ; v. 12 mo ; vi. 0–3–0 ; vii......; viii. 60/1902/I.

P 31,9

துரைசாமி அய்யங்கார், பி. வி.

640. i. புதிய கிண்டர்கார்டன் பாட்டுகள் ; ii. பி. வி. துரைசாமி ஐயங்கார் ; ஆதி ஜனதிபதி பிரஸ், சென்னை ; iii. நவம்பர், 1907 ; iv. செ. மூ. ப. 24 ; v. 12°; vi. 0–1–0 ; vii. ஆரம்பப்பள்ளிகளின் உபயோகத்திற்காக இயற்றப்பட்ட பாட்டுக்கள். viii. 331/1907/IV.

P 31,9

துரைசாமி ஐயங்கார், டபிள்யூ & செல்வகேசவராய முதலி, டி.

641. i. லாங்மென்ஸ் தமிழ் வாசக புஸ்தகம்—இரண்டாம் வகுப்பு : முதற் பதிப்பு ; ii. லாங்மென்ஸ் கிரீன் அண்டு கோ ; லாரன்சு அசைலம் பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1909 ; iv. உ. ப. 2+84 ; v. 16°; vi. 0–2–6 ; vii......; viii. 13/1909/II.

P 31,9

நமச்சிவாய முதலி, சி. ஆர்.

642. i. இரண்டாம் வாசக புஸ்தகக் குறிப்பு : முதற் பதிப்பு ; ii. சி. குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ் ; காக்ஸ்டன் அச்சுக்கூடம், சென்னை ; iii. பிப்ரவரி, 1902 ; iv. உ. ப. 64 ; v. 12 mo ; vi. 0–2–0 ; vii……; viii. 331/1902/I.

P 31,9

643. i. முதலாம் வாசக புஸ்தகக் குறிப்பு : முதற் பதிப்பு ; iv. உ. ப. 32 ; vi. 0–1–6 ; viii. 330/1902/I.

P 31,9

644. i. மூன்றும் வாசக புஸ்தகக் குறிப்பு : முதற் பதிப்பு ; iv. உ. ப. 90 ; vi. 0–2–6 ; viii. 332/1902/I.

P 31,9

நாகப்ப பிள்ளை, கே.

645. i. இரண்டாம் வகுப்பு தமிழ் காப்பிப் புத்தகம், எண்—2, பெரிய எழுத்து : முதற் பதிப்பு ; ii. கே. அப்பாவு பிரதர்ஸ் ; சி. எம். எஸ். அச்சுக்கூடம், பாளையங்கோட்டை ; iii. மார்ச், 1905 ; iv. உ. ப. 24 ; v. 4 to ; vi 0–0–9 ; vii……; viii. 53/1905/II.

P 31,9

646. i. நான்காம் வகுப்பு தமிழ் காப்பிப் புத்தகம்; எண்—4—சிறிய எழுத்து : முதற் பதிப்பு ; iv. உ. ப. 20 ; viii 55/1905/II.

P 31,9

647. i. முதல் வகுப்பு தமிழ் காப்பிப் புத்தகம், எண்—1, பெரிய எழுத்து : முதற் பதிப்பு ; iv. உ. ப. 16 ; viii. 52/1905/II.

P 31,9

648. i. மூன்றும் வகுப்பு தமிழ் காப்பிப் புத்தகம், எண்—3—உருண்டை எழுத்து : முதற் பதிப்பு ; iv. உ. ப. 24 ; viii. 54/1905/II.

P 31,9

நாராயண், சி. எஸ். வி.

649. i. லோயர் செகண்டரி தேர்வு தமிழ் பாடப் புத்தக உரை : முதற் பதிப்பு ; ii. சி. எஸ். வி. நாராயண் ; ஸ்ரீ சுதர்ஸன் அச்சுக்கூடம், சின்ன காஞ்சிவரம் ; iii. செப்டம்பர், 1902 ; iv. உ. ப. 48 ; v. 12 mo ; vi. 0–2–6 ; vii……; viii. 63/1902/IV.

P 31,9

நாராயணசாமி ஆசாரி, பி.

650. i. இரண்டாம் வகுப்பு காப்பிப் புத்தகம் : முதற் பதிப்பு ; ii. பி. நாராயணசாமி ஆசாரி, விஜயலக்ஷ்மி விலாசம் அச்சுக்கூடம், பாளையம்கோட்டை ; iii. அக்டோபர், 1901 ; iv. உ. ப. 24 ; v. 8 vo ; vi. 0–1–0 ; vii......; viii. 167/1901/IV.
P 31,9

651. i. நான்காம் வகுப்பு காப்பிப் புத்தகம் : முதற் பதிப்பு ; iv. உ. ப. 20 ; viii. 169/1901/IV.
P 31,9

652. i. மூன்றும் வகுப்பு காப்பிப் புத்தகம் : முதற் பதிப்பு ; iv. உ. ப. 24 ; viii. 168/1901/IV.
P 31,9

பாப்லே, எச். ஏ.

653. i. ஈரோடு லண்டன் மிஷன் பள்ளிக்கூட பிள்ளைகளின் பாடங்கள்: முதற் பதிப்பு ; ii. எச். ஏ. பாப்லே ; நித்ய கல்யாண சுந்தரம் பிரஸ், ஈரோடு ; iii. டிசம்பர், 1909 ; iv. உ. ப. 16 ; v. 8 vo; vi....; viii. பள்ளிப் பிள்ளைகளுக்கான மதப் பாடங்கள். viii. 406/1910/I.
P 31,9

654. i. பி. ஏ. தேர்வு தமிழ் பாட புத்தகம்—1901 பகுதி II : முதற் பதிப்பு ; ii. வி. எம். சடகோப ராமானுஜாச்சாரியார் ; மெமோரியல் அச்சுக்கூடம், சென்னை ; iii. பிப்ரவரி, 1901 ; iv. உ. ப. 86 ; v. 8 vo ; vi. 0–8–0 ; vii....; viii. 122/1901/II.
P 31,9

655. i. பி. ஏ. தேர்வு தமிழ்ப் பாட உரை—1901 : முதற் பதிப்பு ; ii. வி. எம். சடகோப ராமானுஜாச்சாரியார் & எஸ். கிருஷ்ண மாச்சாரியார், வி. என். ஜுபிலி பிரஸ், சென்னை ; iii. ஆகஸ்ட், 1901 ; iv. உ. ப. 134 ; v. 8 vo ; vi. 0–8–0 ; vii......; viii· 238/1901/III.
P 31,9

656. i. பி. ஏ. தேர்வு தமிழ்ப் பாடப் புத்தக உரை—முல்லைப் பாட்டு : முதற் பதிப்பு ; ii. சி. கே. சுப்பிரமணிய முதலி & சி. திருச்சிற்றம்பலம் பிள்ளை, கே. ஆர். வி. அண்டு கோ அச்சுக் கூடம், கோயம்புத்தூர் ; iii. ஆகஸ்ட், 1903 ; iv. உ. ப. 45 ; v. 12 mo ; vi. 0–4–0 ; vii......; viii. 279/1903/III.
P 31,9

657. i. பி. ஏ. தேர்வு தமிழ்ப் பாடப் புத்தகஉரை—1904 பகுதி.—4 முதற் பதிப்பு ; ii. எஸ். கிருஷ்ணமாச்சாரியார் & வி. எம். கோபாலகிருஷ்ணமாச்சாரியார் ; வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை ; iii. ஆகஸ்ட், 1904 ; iv. உ. ப. 87 ; v. 8 vo ; vi. 0–12–0 ; vii......; viii. 209/1904/III.

P 31,9

658. i. பி. ஏ. தமிழ் தேர்வு உரை—1908—பகுதி 2. ii. எஸ். கிருஷ்ணமாச்சாரி & வி. எம். கோபாலகிருஷ்ணமாச்சாரி ; கணேசா பிரஸ், சென்னை ; iii. டிசம்பர், 1907 ; iv. உ. ப. 226 ; v 8vo; vi. 1–8–0 ; vii. கந்தபுராணம், மற்றும் கம்ப ராமாயணத்திற்கு விளக்க உரை, பொழிப்புரை முதலியன உள; viii. 433/1907/IV.

P 31,9

புட்டா நாராயணசாமி நாயுடு.

659. i. நவீன ஓரியண்ட் வாசக மாணவர் வழிகாட்டி—புத்தகம் 2 ; இரண்டாம் பதிப்பு ; ii. புட்டா நாராயணசாமி நாயுடு ; சிடி பிரஸ், சென்னை ; iii. டிசம்பர், 19 3 ; iv. உ. ப 146 ; v. 12 mo ; vi. 0–4–0 ; vii......; viii. 298/1903/IV.

P 31,9

660. i. பால் மார்ஸ்டன் வாசக மாணவர் வழிகாட்டி—புத்தகம்—1 : முதற் பதிப்பு ; ii. புட்டா நாராயணசாமி நாயுடு ; ஸ்டார் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை ; iii டிசம்பர், 1903 ; iv. உ. ப. 156 ; v. 12 mo ; vi. 0–5–0 ; vii......; viii. 293/1903/IV.

P 31,9

661. i. பால் மார்ஸ்டன் வாசக மாணவர் வழிகாட்டி—புத்தகம் 2 : முதற் பதிப்பு ; iv. உ. ப. 210 ; v........, vi. 0–6–0 ; viii. 291/1902/IV.

P 31,9

பூர்ணலிங்கம் பிள்ளை, எம். எஸ்.

662. i. பாலர் தமிழ் இலக்கியப் புத்தகம் : முதற் பதிப்பு ; ii. எம். எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை ; ஆனந்தா அச்சுக்கூடம், சென்னை ; iii. நவம்பர், 1904 ; iv. உ. ப. 234 ; v. 16 mo; vi. 1–0–0 ; vii......; viii. 296/1904/IV.

P 31,9

பூவராகாச்சாரி, கே.

663. i. பாலபோதம் : முதற் பதிப்பு ; ii. ஏ. பி. பொன்னுசாமி நாட்டார் ; விக்டோரியா பாண்டியன் அச்சுக்கூடம், ஆனைக்காரன் சத்திரம் ; iii. டிசம்பர், 1900 ; iv. உ. ப. 15 ; v. 8 vo ; vi. 0-2-0 ; vii. வடமொழி பாலர் புத்தகம், தேவநாகிரி அகர வரிசையோடு பெயர்ச் சொல், வினைச் சொல் மற்றும் சிறிய வாக்கியங்கள் இவற்றைக் கொண்டுள்ளது. viii. 8/1901/I.

P 31,9

பெரிய நாயகம், ஏ.

664. i. தமிழ் மூன்றும் ஸ்டாண்டர்ட் வாசக புஸ்தக விளக்கம் ; ii. ஏ. பெரிய நாயகம் ; ஸ்டார் ஆப் இந்தியா பிரஸ், சென்னை ; iii. ஜனவரி, 1906 ; iv. உ. ப. 82 ; v. 12 mo; vi. 0-2-6 ; vii. சி. எல். எஸ். பதிப்பகத்தார் புத்தகத்திற்கான உரை விளக்கம். viii. 116/1906/I.

P 31,9

மாணிக்க முதலியார், கே. ஆர்.

665. i. இரண்டாம் பாடப்புத்தகக் குறிப்பு : முதற் பதிப்பு ; ii. சி. குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ் ; காக்ஸ்டன் பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1905 ; iv. உ. ப. 72 ; v. 16 mo ; vi. 0-2-0 ; vii .....; viii. 36/1905/II.

P 31,9

666. i. மூன்றும் பாடப் புத்தகக் குறிப்பு : முதற் பதிப்பு ; ii. சி. குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ் ; காக்ஸ்டன் அச்சுக்கூடம், சென்னை ; iii. மார்ச், 1905 ; iv. உ. ப. 112 v. 16 mo ; vi. 0-2-6 ; vii......; viii. 35/1905/II.

P 31,9

மாணிக்க முதலி, டி.

667. i. தமிழ் நான்காம் பாடப்புத்தகக் குறிப்பு ; ii ஏ. கோவிந்த ராஜுலு நாயுடு ; பாரதி விலாசம் பிரஸ். சென்னை ; iii. டிசம்பர், 1906 ; iv. உ. ப. 180 ; v. 12mo; vi. 0-3-6 ; vii..... ; viii. 218/1907/I.

P 31,9

மார்ஸ்டன், இ.

668. i. முதல் வாசக புஸ்தகம் : திருத்திய பதிப்பு ; ii. மாக் மில்லன் அண்டு கோ ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1909 ; iv. உ. ப. 2+60 ; v. 16 mo; vi. 0–2–0 ; vii.....; viii. 524/1909/I.

P 31,9

669. i. முதலாம் தமிழ் வாசகம் படிவம் ஒன்று ; ii. லாங்மென்ஸ் கிரீன் அண்டு கோ, பம்பாய் ; iii. அக்டோபர், 1905 ; iv. உ. ப. 8+72+31+8 ; v. 16 mo; vi. 0–6–0 ; vii........; viii. 74/1905/IV.

P 31,9

670. i. மெட்ரிகுலேஷன் தேர்வு தமிழ்ப்பாடப் புத்தக உரை—1901 முதற் பதிப்பு ; ii. பி. கிருஷ்ணசாமி முதலியார் ; ஸ்ரீ நிகேதனம் அச்சுக்கூடம், சென்னை ; iii மார்ச், 1901 ; iv. உ. ப. 228 ; v. 12 mo ; vi. 0–8–0 ; vii.. ..; viii. 147/1901/II.

P31,9

671. i. மெட்ரிகுலேஷன் தேர்வு தமிழ்ப்பாடப் புத்தகம்—1901 : முதற் பதிப்பு ; ii. ஏ. எஸ். ஜெகராவ் & வி.ஜே. மாணிக்க வேலு முதலி அண்டு கோ ; ஐரிஷ் அச்சுக்கூடம், சென்னை ; iii. மே, 1901 ; iv. உ. ப. 123 ; v. 8 vo ; vi. 0–6–0 ; vii.. ...; viii. 263/1901/II.

P31,9

672. i. மெட்ரிகுலேஷன் தேர்வு தமிழ்ப்பாடப் புத்தக உரை—1901;—முதற் பதிப்பு; ii. பி.கே. ஸ்ரீநிவாச சாஸ்திரியார் & டி. ஆர். சந்திர ஐயர் ; சிடி பிரஸ், சென்னை ; iii. அக்டோபர், 1901 ; iv. உ. ப. 81; 8 vo ; vi. 0–4–0 ; vii.....viii 135/1901/IV.

P31,9

673. i. மெட்ரிகுலேஷன் தேர்வு தமிழ்ப்பாடப் புத்தக உரை—1902 ; முதற் பதிப்பு ; ii. வி. என். சடகோபராமானுஜாச்சாரி & எஸ். கிருஷ்ணமாச்சாரியார், கிரேவ்ஸ் குக்ஸன் அண்டு கோ ; ஸ்காட்டிஷ் அச்சுக்கூடம், சென்னை ; iii. ஜனவரி, 1902 ; iv. உ. ப. 170 ; v. 8 vo ; vi. 0–8–0 ; vii.......; viii. 299/1902/I.

P31,9

674. **i. மெட்ரிகுலேஷன் தேர்வு தமிழ்ப்பாடப் புத்தக உரை—1902 ;** முதற் பதிப்பு ; ii. ஓ. கந்தசாமி முதலியார் ; மினர்வா அச்சுக் கூடம், சென்னை ; iii. பிப்ரவரி 1902 ; iv. உ. ப. 202 ; v. 8 vo ; vi. 0-8-0 ; vii......; viii. 292/1902/I.

P31,9

675. **i. மெட்ரிகுலேஷன் தேர்வு தமிழ்ப்பாடப் புத்தக உரை—1902 ;** முதற் பதிப்பு ; ii. பி. கிருட்டிணசாமி முதலி ; ஸ்ரீ நிகேதனம் அச்சுக்கூடம், சென்னை ; iii. பிப்ரவரி 1902 ; iv. உ. ப. 212 ; v. 8 vo ; vi. 0-8-0 ; vii.......; viii. 319/1902/I.

P31,9

676. **i. மெட்ரிகுலேஷன் தேர்வு தமிழ்ப்பாடப் புத்தக உரை—1902 ;** முதற்பதிப்பு ;ii. ஏ.எஸ். ஜகராவ் முதலி, வி.ஜே. மாணிக்கவேலு முதலி அண்டு கோ ; ஐரிஷ் அச்சுக்கூடம், சென்னை ; iii. ஜூலை 1902 ; iv. உ.ப. 150 ; v. 8 vo ; vi ; 0-6-0 ; vii...... ; viii 83/1902/III.

P31,9

677. **i. மெட்ரிகுலேஷன் தேர்வு தமிழ்ப்பாடப் புத்தக உரை—1903 :** முதற் பதிப்பு ; ii. வி. எம். சடகோபராமானுஜாச்சாரியார் & எஸ். கிருஷ்ணமாச்சாரியார், கிரேவ்ஸ் குக்சன் அண்டு கோ ; ஸ்காட்டிஷ் அச்சுக்கூடம், சென்னை ; iii. பிப்ரவரி, 1903 ; vi. உ. ப. 104 ; v. 8 vo ; vi. 0-8-0 ; vii.......; viii. 233/1903/I.

P31,9

678. **i. மெட்ரிகுலேஷன் தேர்வு தமிழ்ப்பாடப் புத்தக உரை—1903 :** முதற் பதிப்பு : ii. பி. கிருஷ்ணசாமி முதலியார் ; ஸ்ரீநிகேதனம் அச்சுக்கூடம், சென்னை ; iii. மார்ச், 1903 ; iv. உ. ப. 130 ; v. 8 vo ; vi. 0-6-0 ; vii........ ; viii. 14/1903/II.

P31,9

679. **i. மெட்ரிகுலேஷன் தேர்வு தமிழ்ப்பாடப் புத்தக உரை—1903 :** முதற் பதிப்பு ; ii. பி. கே. சீனுவாசாச்சாரியார், மெமோரியல் அச்சுக்கூடம், சென்னை ; iii. ஜூன், 1903 ; iv உ. ப. 89 ; v. 8 vo ; vi. 0-5-0 ; vii......; viii 183/1903/III.

P31,9

680. **i. மெட்ரிகுலேஷன் தேர்வு தமிழ்ப்பாடப் புத்தக உரை—1904**. முதற் பதிப்பு ; ii. எஸ். கிருஷ்ணமாச்சாரியார் & வி. என்; கோபாலகிருஷ்ணமாச்சாரியார். இரேவ்ஸ் குக்ஸன் அண்டு கோ ; ஸ்காட்டிஷ் அச்சுக்கூடம், சென்னை ; iii. பிப்ரவரி, 1904 : iv. உ. ப. 180 ; v. 8 vo ; vi. 0–10–0 ; vii........: viii. 207/1904/I.

P31,9

681. **i. மெட்ரிகுலேஷன் தேர்வு தமிழ்ப்பாடப் புத்தக உரை—1904** ; முதற் பதிப்பு , ii. ஏ. எஸ். ஜெகராவ் முதலியார் ; பண்டித மித்ரன் அச்சுக்கூடம், சென்னை ; iii. அக்டோபர், 1904 ; iv. உ. ப. 120 ; v. 12 mo , vi. 0–8–0 ; vii........; viii. 108/1904/IV.

P31,9

682. **i. மெட்ரிகுலேஷன் தேர்வு தமிழ்ப்பாடப் புத்தக உரை—1905** ; முதற் பதிப்பு ; ii. எஸ். கிருஷ்ணமாச்சாரியாா & வி. எம். கோபாலகிருஷ்ணமாச்சாரியார் ; வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை ; iii. பிப்ரவரி, 1905 ; iv. செ.மூ.உ.ப. 260 ; v. 8 vo ; vi. 0–10–0 ; vii......; viii. 243/1905/I.

P31,9

683. **i. மெட்ரிகுலேஷன் தேர்வு தமிழ்ப்பாடப் புத்தக உரை—1905** ; ii. ஏ. எஸ். ஜகராவ் முதலி & டி. எஸ். வடிவேலு செட்டி ; ஐரிஷ் பிரஸ், சென்னை ; iii. ஜூன், 1905 ; iv. உ. ப. 1+116 ; v. 12mo; vi. 0-8-0 ; vii..........; viii. 7/1905/IV.

P31,9

684. **i. மெட்ரிகுலேஷன் தேர்வு தமிழ்ப்பாடப் புத்தகம்—1905** ; முதற் பதிப்பு ; ii. பி. கே. சீனிவாசாச்சாரியார் ; மிமோரியல் பிரஸ், சென்னை ; iii. ஜூலை, 1905 ; iv. உ. ப. 89 ; v. 8 vo ; vi. 0–6–0 ; vii......; viii. 91/1905/III.

P31,9

685. **i. மெட்ரிகுலேஷன் தேர்வு தமிழ்ப்பாடப் புத்தக உரை— 1905** ; ii. பி. கிருஷ்ணசாமி முதலி ; ஸ்ரீ நிகேதனம் பிரஸ், சென்னை ; iii. ஆகஸ்ட், 1905 ; iv. உ. ப. 187 ; v. 8 vo ; vi; 0–8–0 ; vii......; viii. 31/1905/IV.

P31,9

686. i. மெட்ரிகுலேஷன் தமிழ்ப்பாடப் புத்தக உரை—1906 ; ii. பி. கிருஷ்ணசாமி முதலி ; ஸ்ரீ நிகேதனம் பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1906 ; iv. உ.ப. 139; v. 8 vo. vi. 0–8–0 ; vii......; viii. 266/1906/I.

P31,9

687. i. மெட்ரிகுலேஷன் தமிழ்ப்பாடப் புத்தக உரை—1907 ; ii. எஸ். கிருஷ்ணமாச்சாரி & வி. எம். சடகோபராமானுஜாச்சாரி; கணேசா பிரஸ், சென்னை ; iii. மார்ச். 1907 ; iv. உ. ப. 246 ; v. 8 vo ; vi. 0–10–0 ; vii............ ; viii. 20/1907/II.

P31,9

688, i மெட்ரிகுலேஷன்தேர்வு தமிழ்ப் பாடப் புத்தக உரை—1907 ; ii. சி. செல்லையா பிள்ளை & ஜே ஐ. கிறிஸ்துமஸ் பிள்ளை ; கபாலி பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1907 ; iv. உ. ப. 104 ; v. 8 vo ; vi. 0–8–0 ; vii.........; viii. 280/1907/I.

P31,9

689. i. மெட்ரிகுலேஷன் தமிழ்ப்பாடப் புத்தக உரை—1908 : முதற் பதிப்பு ; ii. எஸ். கிருஷ்ணமாச்சாரி, வி. எம். கோபால கிருஷ்ணமாச்சாரி & சடகோபராமானுஜாச்சாரி ; கணேசா பிரஸ், சென்னை ; iii. பிப்ரவரி, 1908 ; iv. உ.ப. 202 , v. 8 vo ; vi. 0–10–0 ; vii..........; viii. 415/1908/II.

P31,9

690. i. மெட்ரிகுலேஷன் தேர்வு தமிழ்ப்பாடப் புத்தகம்—1909 : முதற் பதிப்பு ; ii. யூனிவர்சிடி ஆப் மதராஸ் ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii ஜுலை, 1908 ; v. உ. ப. 1+76 ; v. 8 vo ; vi. 0–12–0 ; vii........; viii. 273/1908/III.

P31,9

691. i. மெட்ரிகுலேஷன் தமிழ்ப்பாடப் புத்தக உரை—1909 : முதற் பதிப்பு ; ii. பிண்ணத்தூர் ஏ. நாராயணசாமி ஐயர் & ராஜாராம ஐயர் ; கல்யாணசுந்தரம் பிரஸ், தஞ்சாவூர் ; iii. ஜனவரி, 1909, iv. உ. ப. 180 ; v. 8 vo ; vi. 0–8–0 ; vii.......; viii. 227/1909/I.

P31,9

692. i. மெட்ரிகுலேஷன் தமிழ்ப்பாடப் புத்தக உரை—1909 : முதற் பதிப்பு ; ii. எஸ். கிருஷ்ணமாச்சாரி & வி. எம். கோபாலகிருஷ்ணமாச்சாரி ; கணேச பிரஸ், சென்னை ; iii. பிப்ரவரி, 1909 ; iv. உ. ப. 210 ; v. 8 vo ; vi. 0–10–0 ; viii. 263/1909/I.

P31,9

693. i. மெட்ரிகுலேஷன் தமிழ்ப்பாடப் புத்தக உரை—1909 : முதற் பதிப்பு ; ii. என். பி. தாவூத்ஷா சாகிப் ; முஸ்லிம் அபிமானி பிரஸ், சென்னை ; iii. ஜூலை, 1909 ; iv. உ.ப. 96 ; v. 8 vo ; vi. 0–6–0 ; viii 290/1909/III.

P31,9

694. i. மெட்ரிகுலேஷன் தமிழ்ப்பாடப் புத்தகத் துணைவன் : முதற் பதிப்பு ; ii. டி. வி. பார்த்தசாரதி ஐயங்கார் & டபிள்யூ. எஸ். டேவிட்ஸ் அண்டு கோ ; கபாலி பிரஸ், சென்னை , iii. ஆகஸ்ட், 1909 ; iv. உ. ப. 102 ; 1. 12 mo; vi. 0–6–0 ; viii. 327/1909/III.

P31,9

695 i மெட்ரிகுலேஷன் தமிழ்ப்பாடப் புத்தக உரை—1911 : முதற் பதிப்பு ; ii. எஸ். கிருஷ்ணமாச்சாரி & வி. எம். கோபாலகிருஷ்ணமாச்சாரி ; கணேச பிரஸ், சென்னை ; iii. ஆகஸ்ட், 1910 ; iv. உ. ப. 140 ; v. 8 vo; vi. 0–10–0 ; viii. 603/1910/III.

P31,9

மைனு.

696. i. பொருட் பாடம் : முதற் பதிப்பு ; ii. பி. நம்பெருமாள் செட்டி ; எம்பிரஸ் ஆப் இந்தியா பிரஸ், சென்னை ; iii. ஆகஸ்ட், 1904 ; iv. உ. ப. 98 ; v. 16 mo ; vi. 0–2–0 ; vii......; viii. 257/1905/II.

P31,9

ராஜகோபால ஐயங்கார், எஸ். வி.

697. i. புதிய ஓரியண்ட் வாசக உரை—எண் 1 : முதற் பதிப்பு ; i. எஸ்.ஐ.இ.டி. கம்பெனி ; ஏ. எல். வி. பிரஸ், சென்னை ; i. : ஜனவரி, 1903 ; iv. உ.ப. 112 ; v. 12 mo ; vi. 0–4–0 ; vii....: ; viii. 76/1903/I.

P31,9

ராஜரத்னம் பிள்ளை, டி. ஏ.

698. i. தமிழ இரண்டாம் வாசக புத்தக சார்பு ; ii. கே. ஸ்ரீனிவாசுலு நாயுடு அண்டு சன்ஸ் ; பிரஸிடென்ஸி பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1906 ; iv. உ. ப. 91 ; v. 12 mo ; vi. 0–2–0 ; vii. சி. எல். எஸ். தமிழ்ப்பாடப் புத்தக உரை. ஆசிரியர்க்கும் போதனு வழிமுறைகள் உரைக்கப்பட்டுள்ளன. viii. 52/1906/II.

P31,9

ராஜா, எம். சி.

699. i. புதிய கதைகளும் செய்கைப் பாடல்களும்—தமிழில்—பகுதி. 1 ; ii. எம். சி. ராஜா ; புத்திஸ்ட் பிரஸ், சென்னை; iii. ஆகஸ்ட், 1907 ; iv. செ.மூ.உ.ப. 2+44 ; v. 16° ; vi. 0–6–0 ; vii. ஆரம்பப் பள்ளிகளுக்கான புத்தகம். viii. 137/1907/III.

P31,9

வரதராஜுலு நாயுடு, சி. வி.

700. i. இங் பாலர் பாட உரை; ii. ஜி. வி. ராமானுஜலு நாயுடு ; பாரதி விலாசம் பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1906 ; iv. செ. மூ. உ. ப. 12 ; v. 12 mo ; vi. 0–1–0 ; vii......; viii. 128/1906/IV.

P31,9

701. i. இங் வாசக உரை—எண். 1 ; iv. செ. மூ. உ. ப 53 ; vi. 0–4–0 ; viii. 127/1906/IV.

P31,9

702. i. இங் வாசக உரை—எண் 3 : முதற் பதிப்பு , ii. ஜி. வி. ராமானுஜுலு நாயுடு ; பிரஸிடென்ஸி பிரஸ், சென்னை ; iii. பிப்ரவரி, 1909 ; iv. உ. ப. 76 ; viii. 427/1909/I.

P31,9

703. i. நெஸ்பீல்டு இரண்டாம் வாசக உரை ; இரண்டாம் பதிப்பு ; ii.. பி. கன்னையா செட்டி ; பிரஸிடென்ஸி பிரஸ், சென்னை ; iii. ஏப்ரல், 1905 ; iv. உ. ப. 99 ; v. 2 mo ; vi. 0–4–0 ; vii. ..... ; viii. 142/1905/II.

P31,9

704. i. புது ராயல் வாசக உரை—எண். 3; ii. ஜி. வி. ராமானுஜலு நாயுடு; பாரதி விலாசம் அச்சுக்கூடம், சென்னை; iii. அக்டோபர், 1906; iv. செ. மூ. உ. ப. 144; v. 12°; vi. 0-8-0; vii. மொழிபெயர்ப்பு, இலக்கண விளக்க உரைகள் அமைந்துள. viii. 129/1906/IV.

P31,9

705. i. ஜி. வி. இ. எஸ். மூன்றும் வாசக விரிவான தமிழாக்கம்: இரண்டாம் பதிப்பு; ii. பி. கன்னையா செட்டி; கபாலி பிரஸ், சென்னை; iii. மார்ச்; 1906; iv உ.ப. 124; v 12°; vi. 0-4-0; vii...... ; viii. 34/1906/II.

P31,9

வரதாச்சாரி, பி.

706. i. இராயல் வாசக உரை—முதல் வரிசை எண். 1: முதற் பதிப்பு; ii. ஜி. வி. இராமானுஜலு நாயுடு; பாரதி விலாசம் அச்சுக்கூடம், சென்னை; iii. டிசம்பர், 1904; iv. உ. ப. 36; v. 12 mo; vi. 0-2-0; vii.......... ; viii. 286/1904/IV.

P13,9

707. i. இராயல் வாசக உரை—முதல் வரிசை எண். 2: முதற் பதிப்பு; iv. உ. ப. 108; vi. 0-4-0; viii 288/1904/IV.

P31,9

708. i. உரையாடல் வழிகாட்டி; ii. ஜி. வி. இராமானுஜலு நாயுடு; பாரத் விலாச அச்சுக்கூடம், சென்னை; iii. அக்டோபர், 1905; iv. உ. ப. 48; v. 12°; vi. 0-2-0; vii.....; viii. 99/1905/IV.

P31,9

709. i. வித்தியா மாலிகை—நான்காம் புத்தகம்: முதற் பதிப்பு; ii. சி. எல். சொசைடி; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை; iii. செப்டம்பர், 1908; iv. உ. ப. 2+104; v. 16°; vi. 0-2-6; vii. படங்களுடன் கூடியது. viii. 512/1908/III.

P31,9

710. i. வித்யா மாலிகை—நான்காம் புத்தகம்: திருத்திய பதிப்பு; iii. மே, 1909; viii. 325/1909/II.

P31,9

விஜயசுந்தர அப்புஹாமி, டபிள்யூ. டி.

711. i. சிங்களமும் தமிழும் : முதற் பதிப்பு ; ii. கே. உதுமான் கனி ராவுத்தர் ; தமிழ்ச் சங்கம் பிரஸ், மதுரை ; iii.. பிப்ர வரி, 1909 ; iv. உ. ப. 24 ; v. 12°; vi. 0–4–0 ; vii. வார்த் தைத் தொகுப்பு (vocabulary) viii. 440/1909/I.

P31,9

விஸ்வநதைய்யா, ஜெ.

712. i. பொருட் பாடங்கள் : முதற் பதிப்பு ; ii. ஏ. கோவிந்த ராஜுலு நாயுடு அண்டு கோ ; ஸ்டார் ஆப் இந்தியா அச்சுக் கூடம், சென்னை ; iii. டிசம்பர், 1904 : iv. உ. ப. 32 ; v. 16 mo ; vi. 0–2–0 ; vii......; viii. 18/1905/I.

P31,9

713. i. பொருட்பாடச் சுருக்கம் : முதற் பதிப்பு ; ii. ஏ. கோவிந்த ராஜுலு நாயுடு அண்டு கோ ; ஸ்டார் ஆப் இந்தியா அச்சுக் கூடம், சென்னை ; iii. டிசம்பர், 1904 ; iv. உ. ப. 92 ; v. 16mo ; vi. 0-4-0 ; vii.... .... ; viii. 17/1905/I.

P31,9

விஸ்வநாத பிள்ளை, வி.—மொ. து.

714. i. நான்காம் வாசக புத்தகம் : திருத்திய எட்டாவது பதிப்பு ; ii. சி. எல். சொசைடி ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. நவம்பர், 1906 ; iv. உ. ப. 2+75 ; v. 16° vi. 0–2–0 ; vii. புதிய வரிசையில் வெளிவந்த இவை படங் களுடன் விளக்குகின்றன. viii. 256/1908/IV.

P31,9

வெங்கட சுப்பையர், எஸ்.—தொ. து.

715. i. காஞ்சிபுரம் வட்ட ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் : முதற் பதிப்பு ; ii. எஸ். வெங்கட சுப்பை யர் ; காஞ்சி பூஷண பிரஸ், காஞ்சிபுரம் ; iii. நவம்பர், 1909 ; iv. உ. ப. 14 ; v. 8°; vi......; vii........; viii. 18/1910/II.

P31,9

வெங்கட சுப்பையர், வி. ஏ.

716. i. ரேஞ்சு எலிமெண்டரி பாடசாலைகளில் கிராண்டுப் பரீட்சைக்குக் கட்டாயம் நடத்தவேண்டிய பாட விவரங்கள்: முதற் பதிப்பு, ii. எஸ். சாமுவேல் பிள்ளை ; விநாயகசுந்தர விலாசம் பிரஸ், சிதம்பரம் ; iii. ஏப்ரல், 1910 ; iv. உ.ப. 10 ; v. 8° ; vi. 0–0–6 ; vii....... ; viii. 490/1910/II.

P31,9

வெங்கடராமையா, பி.

717. i. அபிநய கீதங்கள்: முதற் பதிப்பு ; ii. பி. வெங்கட ராமையர் ; சச்சிதானந்தா பிரஸ், சென்னை ; iii. நவம்பர், 1908 ; iv. உ.ப. 1+2+76 ; v. 16° ; vi. 0–3–0 ; vii. ஆரம்பப் பள்ளிகளுக்காக இயற்கைப் பாடம், நீதிக்கதை முதலியவை அபிநய கீதங்களாக தரப்பட்டுள்ளன. viii. 419/1908/IV.

P31,9

வைத்தியலிங்கம் பிள்ளை, ஜி.

718. i. இரண்டாம் ஸ்டாண்டர்ட் புத்தக அருத்தம்: முதற் பதிப்பு ; ii. சி. குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ் ; காக்ஸ்டன் பிரஸ், சென்னை ; iii. மே. 1902 ; iv. உ.ப, 76 ; v. 12 mo ; vi. 0–2–0 ; vii....... ; viii. 125/1902/II.

P31,9

719. i. நான்காம் ஸ்டாண்டர்ட் புத்தகக் குறிப்புரை: முதற் பதிப்பு ; iv. உ.ப. 64 ; vi. 0–3–0 ; viii. 127/1902/II.

P31,9

720. i. நான்காம் ஸ்டாண்டர்ட் புத்தகக் குறிப்புரை; முதற் பதிப்பு ; iv. உ.ப. 132 ; vi. 0–3–0 ; viii. 175/1902/II.

P31,9

721. i. மூன்றாம் ஸ்டாண்டர்ட் புத்தகக் குறிப்புரை: முதற் பதிப்பு ; iv. உ.ப. 69 ; vi. 0–2–0 ; viii. 126/1902/II.

P31,9

722. i. லாங்மென்ஸ் சங்கத்தாரின் முதல் வகுப்புப் புத்தகக் குறிப்புரை : முதற் பதிப்பு ; ii. சி. குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ் ; காக்ஸ்டன் பிரஸ் ; சென்னை ; iii, மே, 1902 ; iv. உ.ப. 64 ; v. 12 mo ; vi. 0–2–6 ; vii. .... ; viii. 172/1902/II.

P31,9

723. i. லாங்மென்ஸ் சங்கத்தாரின் இரண்டாம் வகுப்புப் புத்தகக் குறிப்புரை : முதற் பதிப்பு ; iii. டிசம்பர், 1901 ; iv. உ.ப. 76 ; vi. 0–2–0 ; viii. 173/1902/II.

P31,9

724. i. லாங்மென்ஸ் சங்கத்தாரின் மூன்றாம் வகுப்புப் புத்தகக் குறிப்புரை : முதற் பதிப்பு ; iv. உ.ப. 90 ; viii. 174/1902/II.

P31,9

ஸ்ரீரங்காச்சாரி, டி. கே.

725. i. தமிழ் பாலர் பாடம்: நான்காம் பதிப்பு; ii. டி. வி. செல்லப்ப சாஸ்திரி அண்டு கோ; இந்தியா பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை; iii. அக்டோபர், 1909; iv. உ.ப. 2+38; v. 16°; vi. 0–1–6; vii. படங்களுடன் கூடியது. viii. 108/1909/IV.

P31,9

ஸ்ரீனிவாசாச்சாரியார், வி. எம்.

726. i. புதிய ஓரியண்ட் பாலர் வாசக உரை: முதற் பதிப்பு; ii. சி. குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ்; காக்ஸ்டன் பிரஸ், சென்னை; iii. மே, 1902; iv. உ.ப. 68; v. 12 mo; vi. 0–2–0; vii. ......; viii. 128/1902/II.

P31,9

727. i. புதிய ஓரியண்ட் வாசக உரை—எண். 1: முதற் பதிப்பு; iv. உ.ப. 106; vi. 0–3–0; viii. 129/1902/II.

P31,9

ஹரிஹர அய்யர், எம். எஸ்.

728. i. இரண்டாம் வாசகம்; ii. மாக்மில்லன் அண்டு கோ, பம்பாய்; எஸ். பி. வி. கே. பிரஸ், சென்னை; iii. செப்டம்பர், 1905; iv. உ.ப. 78; v. 16°; vi. 0–3–0; vii. ......; viii. 141/1905/IV.

P31,9

729. i. முதலாம் வாசகம்; iv. உ.ப. 58; vi. 0–2–6; viii. 139/1905/IV.

P31,9

500 விஞ்ஞானம்

சுந்தர சாஸ்திரி, பி. ஜி.

730. i. விஞ்ஞான பாடப் புத்தகம்—பகுதி 1; பாரம். IV: முதற் பதிப்பு; ii. பி. ஜி. சுந்தரேச சாஸ்திரி; சதர்ன் ஸ்டார் அச்சுக்கூடம், திருச்சிராப்பள்ளி; iii. ஆகஸ்ட், 1904; iv. உ.ப. 154; v. 16 mo; vi. 0–10–0; vii.....; viii. 152/1904/III.

A

511 எண் கணிதம்

அரங்கநாத அய்யங்கார், ஆர்.

731. i. மூன்றாவது கணிதம்: முதற் பதிப்பு; ii. டி. கே. அப்பையா நாயுடு அண்டு சன்ஸ்; மங்கள விலாச அச்சுக் கூடம், குடந்தை; iii. நவம்பர், 1902; iv. உ.ப. 96; v. 16 mo; vi. 0–2-6; vii. ......; viii. 162/1902/IV.

B1

ஆறுமுகம் பிள்ளை, கே.—தொ.து.

732. i. வாய்பாடு: முதற் பதிப்பு; ii. கே. ஆறுமுகம் பிள்ளை; காக்ஸ்டன் பிரஸ், சென்னை; iii. மே, 1910; iv. உ.ப. 24; v 16°; vi. 0–0–6; vii. ஆரம்பப் பள்ளிகளின் உபயோகத் திற்கானது. viii. 659/1910/II.

B1

733. i, இரண்டாயிரத்து ஐந்நூறு வரை வர்க்க மூலமும் மாற்றல் அட்டவணையும்: இரண்டாம் பதிப்பு; ii. சோதரர் சோசப்; செயிண்ட் சோசப் காலேஜ் பிரஸ், திருச்சிறுப்பள்ளி; iii. அக்டோபர், 1908; iv. உ.ப. 48±6; v. 8°; vi. 0–4-0; vii. ......; viii. 145/1908/IV.

B1

இராமச்சந்திர அய்யர், டி. ஏ. & குப்புசாமி அய்யர், டி. வி.

734. i. பிரைமரி பரீக்ஷை கணிதம்: முதற் பதிப்பு; ii. டி. வெங்காஜி குப்புசாமி ஐயர் அண்டு கோ; சௌத் இந்தியா டைம்ஸ் பிரஸ், திருச்சி; iii. மார்ச், 1904; iv. உ.ப. 158; v. 16 mo; vi. 0–3–6; vii. ......; viii. 7[illegible]/1904/II.

B1

இராமசாமி அய்யங்கார், எஸ். வி.

735. i. அங்க கணிதம்—இரண்டாம் ஸ்டாண்டர்டு: முதற் பதிப்பு; ii. எஸ். ஐ. இ. டிரேடிங் கோ; மங்கள விலாச அச்சுக்கூடம், குடந்தை; iii. நவம்பர், 1902; iv. உ.ப. 48; v. 12 mo; vi. 0–1–6; vii. ....; viii. 161/1902/IV.

B

இலக்ஷ்மி அம்மாள், பி.

736. i. கணித மாதிரி வினு விடை-பகுதி, 1. நான்காம் புத்தகம்; முதற் பதிப்பு; ii. என். முருகேச முதலி: கணேசர் அச்சுக் கூடம் சென்னை; iii. ஜூலை, 1903; iv. உ. ப. 96; v. 12 mo; vi. 0-3-0; vii.....; viii. 24/1903/III.

B1

கிருஷ்ண அய்யங்கார், எம். எஸ்.

737. i. எண்சுவடி முதலிய வாய்பாடுகள்: முதற் பதிப்பு; ii. எம். எஸ். கிருஷ்ண அய்யங்கார்; ஸ்காட்டிஷ் அச்சுக்கூடம், சென்னை; iii. ஜூன், 1902; iv. உ. ப. 91; v. 16 mo; vi. 0-2-6; vii.....; viii. 209/1902/II.

B1

கிருஷ்ணசாமி நாயுடு, பி.

738. i. பால் கணக்கும் வண்ணன் கணக்கும்: முதற் பதிப்பு; ii. பி. கிருஷ்ணசாமி நாயுடு; ஹரிஹர பிரஸ், சென்னை; iii. ஜூலை, 1909; iv. உ. ப. 58; v. Demy; vi. 0-1-0; vii. பால் மற்றும் வண்ணன் கணக்கு வைத்துக்கொள்வதற்கான வீட்டுப் பதிவேடு; viii. 113/1909/III.

B1

கோவிந்தசாமி முதலியார், எம்.

739. i. முதலாம் இரண்டாம் வகுப்புகளுக்குப் புதிய திருத்திய கணிதம்: புதிய பதிப்பு; ii. ஏ. கோவிந்தராஜுலு நாயுடு அண்டு கோ; ஸ்ரீ நிகேதனம் அச்சுக்கூடம், சென்னை; iii. நவம்பர், 1904; iv. உ. ப. 72; v. 16 mo; vi. 0-2-0; vii...; viii. 237/1904/IV.

B1

சிற்றம்பலம்பிள்ளை, டி. கே. & குமாரசாமி முதலி, சி.

740. i. பாலர் வகுப்புக் கணிதம்: முதற் பதிப்பு; ii. ஜி. வி. ராமானுஜுலு நாயுடு; ஹரிஹர பிரஸ், சென்னை; iii. டிசம்பர் 1908; iv. உ. ப. 64; v. 16 mo; vi. 0-1-6; vii. முதலாம் இரண்டாம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகம்; viii. 384/1909/I.

B1

சுப்பராய அய்யர், பி. எஸ்.

741. i. புதுக்கணித வாய்பாடு: இரண்டாம் பதிப்பு; ii. பி. எஸ். சுப்பராய அய்யர்; வாணி விலாச அச்சுக்கூடம், ஸ்ரீ ரங்கம்; iii. ஜனவரி, 1905; iv. உ. ப. 26; v. 16 mo; vi. 0-0-9; vii......; viii. 294/1905/I.

B1

சுப்பைய நாயுடு, டி. கே.

742. i. பெருக்கல் வாய்பாடு: இரண்டாம் பதிப்பு; ii. டி. கே. சுப்பைய நாயுடு அண்டு சன்ஸ்; வித்யா விநோதினி அச்சுக்கூடம். தஞ்சை; iii. நவம்பர், 1904; iv. உ. ப. 28; v. 16 mo; vi. 0-0-6; vii.. .. ; viii. 128/1904/IV.

B1

செல்லப்ப சாஸ்திரி, டி. வி. & ஸ்ரீ ரங்காச்சாரி, டி. கே.

743. i. நான்காம் வகுப்புக் கணிதம்; ii. ஏ. கோவிந்த ராஜுலு நாயுடு அண்டு கோ; ஸ்டார் ஆப் இந்தியா பிரஸ், சென்னை; iii. நவம்பர், 1905, iv உ. ப. 20+110; v. 16 mo; vi. 0-4-0; vii. மேல்நிலை ஆரம்பப்பள்ளி வகுப்புகளுக்கான கணிதப் புத்தகம். உதாரணங்களும் மாதிரித் தீர்வைகளும் ஏராளமாக உள; viii. 9/1906/I.

B1

திருவேங்கடாச்சாரி, கே. எஸ்.

744. i. நான்காவது கணிதம்: முதற் பதிப்பு; ii. கே. எஸ். திருவேங்கடாச்சாரி அண்டு கோ; மங்கள விலாச அச்சுக்கூடம், கும்பகோணம்; iii. ஜனவரி, 1904; iv. உ. ப. 152;, v. 12 mo; vi. 0-4-0; vii......; viii. 120/1904/I.

B1

தேவசகாயம், எஸ். ஜே.

745. i. மூன்றாம் ஸ்டாண்டர்ட் கணிதம்; ஏழாம் பதிப்பு திருத்தியது; ii. பி. நம்பெருமாள் செட்டி; எம்பிரஸ் ஆப் இந்தியா பிரஸ், சென்னை; iii. நவம்பர், 1908; iv. உ. ப. 1+44; v 16 mo; vi. 0-2-0; vii. மாதிரிக் கணக்குகளும் அப்பியாசங்களும் உள; viii. 57/1909/I.

B1

நமச்சிவாய முதலியார், சி. ஆர்.

746. i. புதுச் சட்டக் கணிதம்; முதலாம் இரண்டாம் வகுப்பு களுக்கு: இரண்டாம் பதிப்பு; ii. சி. குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ்; காக்ஸ்டன் பிரஸ்; சென்னை ; iii. மார்ச், 1905; iv. உ. ப. 40; v. 16 mo ; vi. 0-1-6; vii ... .; viii. 40/1905/II

B1

747. i. புதுச் சட்டக் கணிதம்: நான்காம் பதிப்பு; iii. மே. 1905; iv. உ. ப. 144; vi. 0-4-0; viii. 276/1905/II.

B1

748. i. புதுச் சட்டக் கணிதம்: ஐந்தாம் பதிப்பு; iii. ஆகஸ்ட், 1906; iv. உ.ப. 4+140; v. 16 mo; vi. 0–4–0; vii. நான்காம் ஸ்டாண்டர்டுக்கானது; viii. 128/1906/III.

B1

நாராயண அய்யர், பி. ஆர்.

749. i. சங்கிலி அளவை அட்டவணை மற்றும் சூத்திரங்களுள்ள பாக்கெட் புத்தகம்: ஐந்தாம் பதிப்பு; ii. பி. ஆர். நாராயண அய்யர்; பிரிமியர் பிரஸ், சென்னை; iii. டிசம்பர், 1909; iv. உ. ப. 1+75; v. 8° ; vi. 0-4-0; vii....; viii. 750/1909/IV.

B1

750. i. நாராயணய்யரின் செய்முறை நில அளவைப் பற்றிய கைப்புத்தகம்; ii. பி. ஆர். நாராயண அய்யர்; பிரிமியர் பிரஸ் சென்னை; iii. ஜூலை, 1907; iv. உ. ப. 1+16+131; v. 16° ; vi. 0–12-0; vii. படங்களுடன் கூடியது; viii. 87/1907/III.

B1

நாராயணசாமி நாயுடு, சி.

751. i. வாய்பாடு: முதற் பதிப்பு; ii. சி. நாராயணசாமி நாயுடு பிரமானந்த அச்சுக்கூடம், திருவாடி; iii. மார்ச், 1903; iv. உ. ப. 16; v. 16 mo; vi. 0–0–3; vii......; viii. 2/1903/II.

B-

பஞ்சாபகேச அய்யர், டி. எம்.

752. i. வட்டி விவர விளக்கம்: முதற் பதிப்பு; ii. டி. எம். பஞ்சாபகேச அய்யர்; சாரதா விலாச அச்சுக்கூடம், கும்பகோணம்; iii. மே, 1905; iv. உ. ப. 234; v. 8 vo; vi. 1-4-0; vii......; viii. 181/1905/II.
B1

753. i. வட்டி விவர, தேதி விவர விளக்கம்: திருத்திய, பெரிதாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு; ii. டி. எம். பஞ்சாபகேச அய்யர்; சாரதா விலாச பிரஸ், கும்பகோணம்; iii. நவம்பர், 1907; iv. உ. ப. 8+248 v. 8° ; vi. 1-8-0; vii. வட்டிக் கணக்கிடும் விவரம் தவிர அறுபது ஆண்டுகளுக்கான நாட் குறிப்பினையும் தருகிறது; viii. 8/1908/I.
B1

பெருமாள் நாடார், சி.

754. i. பிரைமரி ஸ்கூல் பிள்ளைகளுக்கு உபயோகமாகும் வாய்பாடு முதலான அளவைகள்: முதற்பதிப்பு; ii. சி. பெருமாள் நாடார்; சி. என். அச்சுக்கூடம், திருப்பத்தூர்; iii. டிசம்பர், 1901; iv. உ. ப. 25; v. 16 mo; vi. 0-0-6; vii......; viii 19/1902/I.
B1

மார்ஸ்டன், ஈ. & ராமசாமி ஐயர், ஜி. எஸ்.

755. i. அப்பர் பிரைமரி பள்ளிகளுக்கான கணிதம்: முதற் பதிப்பு; ii. மாக்மில்லன் அண்டு கோ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை; iii. பிப்ரவரி; 1904; iv. உ. ப. 110; v. 16mo; vi. 0-4-0; vii......; viii. 264/1904/I.
B1

மார்ஸ்டன், ஈ.

756. i. லோயர் பிரைமரி பள்ளிகளுக்கான கணிதம்: முதற் பதிப்பு; ii. மாக்மில்லன் அண்டு கோ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை; iii. பிப்ரவரி, 1904; iv. உ. ப. 128; v. 16mo; vi. 0-4-0; vii......; viii. 265/1904/I.
B1

முஹம்மத் ஷெரீப். ஓ. இ.

757. மனக்கணக்கு-முதற் பாகம்; ii. ஓ. இ. முஹம்மத் ஷெரீப்; விக்டோரியா பிரஸ், வேலூர்; iii. அக்டோபர், 1907; iv. உ. ப. 99; v. 12°; vi. 0-6-0; vii.....; viii. 137/1907/IV.
B1

ரங்கசாமி ஐயர், எஸ்.

758. i. பாலர் தேர்வுக்கான கணித நூல்: இரண்டாம் பதிப்பு; ii. டி. கோபால் நாயுடு அண்டு கோ; வ. எல். வி. அச்சுக் கூடம், சென்னை; iii. செப்டம்பர், 1903; iv. உ. ப. 204; v. 12 mo; vi. 0-6-0; vii......; viii. 24/1903/IV.

B1

ராகவ செட்டி, வி.

759. i. கணித சாஸ்திரம், பகுதி-I: ஆறுவது பதிப்பு; ii. ஓ. கந்தசாமி செட்டி; சி. என். அச்சுக்கூடம், சென்னை; iii. பிப்ரவரி, 1903; iv. உ. ப. 125; v. 12 mo; vi. 0–4–0; vii......; viii. 254/1903/I.

B1

ராதாகிருஷ்ண அய்யர், எஸ். & வைத்தியநாத சுவாமி ஐயர், கே.

760. i. அங்க கணித புத்தகம்: முதற் பதிப்பு; ii. ஸ்ரீநிவாச வரதாச்சாரி அண்டு கோ; ஸ்ரீநிவாச வரதாச்சாரி அண்டு கோ அச்சுக்கூடம், சென்னை. iii. பிப்ரவரி, 1908; iv. உ. ப. 1+3+260+28; v. 16°; vi. 0–6–0; vii. துவக்கப்பள்ளி, மற்றும் மத்தியதர பள்ளிகளுக்கான பாடப்புத்தகம். viii. 284/1908/I.

B1

ராமானுஜாச்சாரி, டி.

761. i. பால போதனு கணிதம்—முதற் பாகம்: முதற் பதிப்பு; ii. டி. ராமானுஜாச்சாரி; இந்தியா பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை; iii. ஏப்ரல், 1910; iv. உ. ப. 5+96; v. 16°; vi, 0-3-0, vii. எஸ். நாராயண அய்யங்காரின் முகவுரையோடு கூடியது. viii. 499/1910/II.

B1

762. i. பால போதனு கணிதம்—இரண்டாம் பாகம்: முதற் பதிப்பு; iv. உ. ப. 6+111; vi. 0–4–0; viii. 500/1910/II.

B1

வரதராஜுலு, ஜி.

763. i. எண்சுவடி: முதற் பதிப்பு, ii. ஜி. வரதராஜுலு; சி. எம். எஸ். பிரஸ், பாளையங்கோட்டை; iii. மார்ச், 1905; iv. உ. ப. 24; v. 12 mo; vi. 0-1-0; vii..... ; viii. 43/1905/II.

B1

வெங்கடாச்சாரி,

764. i. வட்டிராசி விதியும், நெல் கூலி நீக்கி அரிசியெடுக்கும் வகையுமுள்ளது: முதற் பதிப்பு, ii. வெங்கடாச்சாரி; வித்யா அச்சுக்கூடம், கும்பகோணம்; iii. டிசம்பர், 1904; iv. உ. ப. 32; v. 8 vo ; vi. 0-3-0; vii......; viii. 269/1904/IV.
B1

வைத்தியநாதசாமி ஐயர், கே.

765. i. இரண்டாம் வகுப்பு கணிதம்; முதற் பதிப்பு; ii. சீனிவாச வரதாச்சாரி அண்டு கோ; சீனிவாச வரதாச்சாரி அண்டு கோ அச்சுக்கூடம், சென்னை; iii. பிப்ரவரி, 1904; iv. உ. ப. 102; v 16 mo; vi. 0-3-0; vii.......; viii. 217/1904/I.
B1

766. i. இரண்டாம் வகுப்பு கணிதம் : முதற் பதிப்பு; iii. மார்ச், 1904; viii. 5/1904/II.
B1

767. i. மூன்றும் வகுப்பு கணிதம் : முதற் பதிப்பு; ii. சீனிவாச வரதாச்சாரி அண்டு கோ; சீனிவாச வரதாச்சாரி அண்டு கோ; அச்சுக்கூடம். சென்னை; iii. மார்ச், 1905; iv. உ. ப. 162; vi. 0-2-6; viii. 31/1905/II.
B1

ஸ்ரீனிவாச அய்யங்கார், பி. டி.

768. i. எண் ஆதாரம்..முதற் பாகம் : முதற்பதிப்பு; ii. பி. டி. ஸ்ரீனிவாச அய்யங்கார்; பிரம்மோ ஆர்பன் அசைலம் பிரஸ், சென்னை; iii. ஜூலை 1903; iv. உ. ப. 54; v. 16mo; vi. 0-1-0; vii....... viii. 73/1903/III.
B1

520 வான நூல்

முருகைய சோதிடர், எ. இ. ஆர்.

769. i. கணித முருக சேகரம்-முதற் பாகம்: முதற் பதிப்பு; ii. டி. கோபால் நாயக்கர்; கோல்டன் பிரஸ், சென்னை; iii. நவம்பர், 1909; vi. உ. ப. 140; v. 8°; vi. 1-0-0; vii. இந்து வான நூல் மற்றும் பஞ்சாங்கம் பற்றிய ஓர் ஆராய்ச்சி. viii. 389/1909/IV.
B1

529·3 ஐந்தொகுதி

770. i. ஆயிரத்துத்தொள்ளாயிரத்தொன்பதாம் வருஷம் செய அப்போஸ்தல சபை பஞ்சாங்கம் : முதற் பதிப்பு ; ii. புருண ஐயர், ஜே. பி., செயிண்ட் ஜோசப் காலேஜ் பிரஸ். திருச்சினாப்பள்ளி; iii. ஜனவரி, 1909; iv. உ. ப. 48; v. 8° ; vi. 0–1–0 ; vii. 1909-ம் வருடத்திற்கான ரோமன் கத்தோலிக்கர் பஞ்சாங்கம். viii. 106/1909/I.

B 9:17

நாராயணசாமி நாயுடு, ஜி.

771. i. ஜி. என். சாமியின் 1902–2002 வருடத்திற்கு 100 வருட காலண்டர்: மூன்றாவது பதிப்பு; ii. ஜி. நாராயணசாமி நாயுடு; ஆனந்தா அச்சுக்கூடம், சென்னை; iii. ஜூன், 1904: iv. உ. ப 1; v. 6 mo; vi. 0–0–6; vii........; viii. 182/1905/I

B 9:17

முத்துக்கிருஷ்ண ஐயர், வி. எஸ்.

772. i. இருநூற்றாண்டுகளுக்கான நாட்குறிப்பு (1800—2000): முதற் பதிப்பு, ii. வி. எஸ். முத்துக்கிருஷ்ண ஐயர்; தமிழ்ச் சங்கம் பிரஸ், மதுரை; iii. மே, 1910; iv. உ. ப. ஒரு கார்டு போர்டு; v. ஒப்லாங்; vi.....; vii ...; viii. 606/1910/II.

B 9:17

ரங்கசாமிராஜு, எல்.

773. i. இரு நூற்றாண்டுகளுக்கான தமிழ்—ஆங்கில வட்ட நாட்குறிப்பு (1800-2000); ii. எல். ரங்கசாமி ராஜு; சாரதாம்பாள் பிரஸ், மதுரை; iii. அக்டோபர், 1907; iv. உ. ப. 2+32: v. 8°; vi. 0-8–0; vii......; viii. 53/1907/IV.

B 9:17

774. i. இருநூறு ஆண்டுகளுக்கான (1800-2000) தமிழ்-ஆங்கில வட்ட நாட்குறிப்பு வழிகாட்டி: முதற் பதிப்பு; ii. எல். ரங்கசாமி ராஜு, பாண்டியன் பிரஸ், மதுரை; iii. ஜூன், 1908; iv. உ. ப. 8; v. 8° ; vi. 0-1-0; vii....; viii. 60/1908/III.

B 9:17

ராமநாதையர், கே.

775. i. ஜந்திரி (1805-1926): மூன்றாம பதிப்பு; ii. கே. ராமநாதையர்; லா பிரிண்டிங் ஹவுஸ், சென்னை; iii. அக்டோபர். 1910; iv. உ. ப. 2+122; v. 12°; vi. 0–10–0; vii....; viii 417/1910/IV.

B 9:17

லீலாவதி.

776. i. லா கோர்ட் ஜந்திரி: முதற் பதிப்பு; ii. எ. ஆர். ராமச்சந்திர ஐயர்; செயிண்ட் ஜோசப் காலேஜு பிரஸ், திருச்சிறுப்பள்ளி: iii. அக்டோபர், 1909; iv. உ. ப. 1+48; v. 8°; vi. 0–4–0; vii. பிரபவ முதல் காலயுக்தி வரை (12-4-1867 முதல் 12–4–1919 வரை)க்குமான தமிழ் மற்றும் ஆங்கில ஒத்த (Corresponding) தேதிகள் தரப்பட்டுள்ளன. viii. 80/1909/IV.
B 9:17

530 பௌதிகம்

பெரியநாயகம், எ.

777. i. பௌதீகப் புத்தகம்—நான்காம் பாரம்: முதற் பதிப்பு; ii. எ. பெரியநாயகம்; எம். இ. பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை; iii. ஜூன், 1903; iv. உ. ப. 88; v. 16 mo; 0-8-0; vii....; viii. 235/1903/II.
B–9

551·591 வானிலை

சுப்பிரமணிய அய்யர், எஸ். எ.

778. i. தஞ்சாவூர் மழை முன்னறிவிப்பு, ஜூலை—டிசம்பர் 1901-க்கு: முதற் பதிப்பு; ii. எஸ். எ. சுப்பிரமணிய அய்யர்; எக்லிப்ஸ் அச்சுக்கூடம், நாகப்பட்டினம்; iii. ஜூலை, 1901; iv. உ. ப. 36: v. 4 vo. vi. 0-4-0; vii....; viii. 57/1901/III.
U 2891

779. i. தஞ்சாவூர் ஜில்லாவுக்கு 1902-ம் வருடத்திய மழை அறிக்கை: முதற் பதிப்பு; ii. எஸ். எ. சுப்பிரமணிய அய்யர்; பேட்ரியட் பிரஸ், கடலூர். iii. ஜூன், 1902; iv. உ. ப. 30; v. 8 vo. Foolscape; vi. 0-3-0; viii. 6/1902/III.
U 2891

780. i. தஞ்சாவூர் ஜில்லாவுக்கும் சுற்றுப் பிரதேசத்துக்கும் சோபகிருது வருடத்திய (1903–1904) மழை அறிக்கை: முதற் பதிப்பு; iii. டிசம்பர், 1902; iv. உ. ப. 40; v. 16 mo; vi. 0–4–0; vii......; viii. 214/1903/I.
U 2891

781. i. தஞ்சாவூர் ஜில்லாவுக்கும் சுற்றுப்பிரதேசத்துக்கும் குரோதி வருஷத்திய (1904—1905) மழை அறிக்கை; முதற் பதிப்பு; iii. ஏப்ரல், 1904; iv. உ. ப. 42; v. 8 vo; vi. 0–2–0; vii. ......; viii. 180/1904/II.
U 2891

782. i. தஞ்சாவூர் ஜில்லாவுக்கும் சுற்றுப் பிரதேசத்துக்கும் விசுவாவசு வருஷத்திய மழை அறிக்கை: முதற் பதிப்பு; iii. மார்ச், 1905; iv; உ. ப. 38; v. 8 vo; vi. 0-2-0; vii. ..... ; viii. 300/1905/II.

U 2871

783. i. தஞ்சாவூர் ஜில்லாவுக்கும் சுற்றுப்பிரதேசத்துக்கும பராபவ வருஷத்திய மழை அறிக்கை; ii. எஸ். ஏ. சுப்பிரமணிய ஐயர்; சண்முக சுந்தர விலாச பிரஸ், சிதம்பரம்; iii. மார்ச், 1906; vii. 1906—1907 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புறத்திற்கான மழை முன்னிலை யறிவிப்பு. viii: 60/1906/II.

U 2891

580 தாவரவியல்

சிவப்பிரகாச ஐயர், ஏ.

784. i. தாவர சாஸ்திர வினா விடை: முதற் பதிப்பு; ii. ஏ. சிவப் பிரகாச ஐயர்; விநாயக சுந்தர விலாச பிரஸ், சிதம்பரம்; iii. ஜனவரி, 1910; iv. உ. ப. 22; v. 8°; vi. 0-2-0; vii. ஆரம்பப் பள்ளிகளின் உபயோகத்திற்கானது. viii. 704/1910/I.

I

ரங்காச்சாரி, கே.

785. i. தாவர நூல்: முதற் பதிப்பு; ii. கே. ரங்காச்சாரி; எம். இ. பிரஸ், சென்னை; iii. ஏப்ரல், 1908; iv. உ. ப. 4+244+14; v. 16°; vi, 1-8-0; vii. .... ; viii. 81/1908/II.

I

786. i. தாவர நூல் : இரண்டாம் பதிப்பு; ii. பி. ஆர். ராமையர் அண்டு கோ; புரொகிரஸ்ஸிங் பிரஸ், சென்னை; iii. ஆகஸ்ட், 1909; iv. உ. ப, 4+313+9; v. 16°; vi. 1-8-0; vii. தாவர வியலில் ஆதார நூல். படங்களுடன் கூடியது. viii .391/1909/III.

I

590 விலங்கியல்

இருஷ்ணமாச்சாரியார், வி—தொ.து.

787. i. விலங்குகள் பற்றிய செய்தித் துணுக்கு, தொகுதி. 1, எண். 1; முதற் பதிப்பு; ii. எஸ். பி. சி. ஏ.; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை; iii. டிசம்பர், 1900; iv. உ.ப. 18; v. 8 vo; vi... ; vii. உயிர்களிடத்தில் அன்பு கொண்டு அவற்றுக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்ற சீரிய கொள்கையைப் பரப்பும் இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பு; viii. 23/1901/I.

K

600 தொழில் நுட்பமும் பயனுறு கலைகளும்

612 மானிட உடலியல்

வெங்கட்ரமண அய்யர், எஸ். எஸ்.

788. i. *தேக தத்துவ சாஸ்த்திரம்: முதற்பதிப்பு*; ii. எஸ். எஸ். வெங்கட்ரமண அய்யர்; எம். இ. பிரஸ். சென்னை; iii. ஜனவரி, 1905; iv. உ. ப. 391; v. 8 vo; vi. 2–8–0; vii. ......; viii. 68/1905/I.

L: 3

614 சுகாதாரமும் தடுப்பு முறைகளும்

789. i. சுகாதார வினு விடை போதினி; ii. குப்புசாமி முதலியார் அண்டு பிரதர்ஸ்; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை; iii. ஜூன், 1906; iv. உ. ப. 1+78; v. 16°; vi. 0-12-0; vii. ......; viii. 23/1906/III.

L: 55

துரைசாணி அம்மாள்.

790. i. *சுகாதார வினு விடை போதினி: திருத்திய இரண்டாம் பதிப்பு*; ii. பி. வி. வெங்கடரங்கம்; எஸ். பி. சி, கே. பிரஸ், சென்னை; iii. ஜனவரி, 1908: iv. உ. ப. 8+77; v. 16°; vi. 0–5–0; vii. நான்காம் ஸ்டாண்டர்டுக்கான பாடப் புத்தகம்; viii. 106/1908/I.

L: 55

தேவசகாயம், ஏ.

791. i. *சௌக்கிய நூல் வினு விடை: முதற் பதிப்பு*; ii. ஏ.தேவ சகாயம்; வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை; iii. மே, 1904; iv; உ. ப. 42; v. 12 mo; vi. 0–2–0; vii. .....; viii. 282/1904/II.

L: 55

நடேச சாஸ்திரி, எஸ். எம்.

792. i. *சுக சந்தர்சன தீபிகை: முதற் பதிப்பு*; ii. தமிழ்ச்சங்கம்; தமிழ்ச்சங்கம் பிரஸ், மதுரை; iii. ஏப்ரல், 1905; iv. உ. ப. 4+141; v. 8°; vi. 0—12—0; vii. மாணுக்கர்களின் உபயோகத்திற்காக இயற்றப்பட்டது. சுகாதாரவியலைப் பற்றியது. viii. 550/1908/IV.

L: 55

நமச்சிவாய முதலியார், சி. ஆர்.

793. i. சுகத்தைக் காப்பதெப்படி?: இரண்டாம் பதிப்பு; ii. கோவிந்த ராஜுலு நாயுடு; ஸ்டார் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை; iii. அக்டோபர், 1903; iv. உ. ப. 64; v. 16 mo; vi. 0—1—6; vii......; viii. 312/1903/IV.

L: 55

794. i. சுகமாய் இருப்பதெப்படி?: மூன்றும் பதிப்பு; ii. சி. குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ்; காக்ஸ்டன் பிரஸ், சென்னை; iii. மார்ச், 1905; v. உ. ப. 64; v. 16 mo; vi. 0-1-6; vii......; viii. 41/1905/II.

L: 55

நிஜாநந்தா பரம ஹம்ஸா (துரைசாமி முதலி, சி. ஏ.)

795. i. பஞ்சபோதம்; ii. மதராஸ் ரிப்பன் புக் டிபோ; மதராஸ் ரிப்பன் பிரஸ், சென்னை; iii. மே, 1907; iv. செ.மூ.ப. 8; v. 8°; vi. 0-1-0; vii. ஆசைகள் மற்றும் தீமைகளை, மருந்துகள், விளையாட்டுகள், அமிர்தம் ஆகியவைகளைக் கொண்டு தீர்ப்பது பற்றிய விபரங்களைத் தருகிறது; viii. 275/1907/II.

L: 55

பார்த்தசாரதி நாயக்கர், பி.

796. i. சுகவழி வினா விடை : முதற் பதிப்பு; ii. பி. அருணாசல நாயக்கர்; கிச்சினர் அச்சுக்கூடம், சென்னை ; iii. ஜனவரி, 1905 ; iv. உ.ப. 132; v. 16mo; vi. 0-2-0; vii.....; viii. 138/1905/I.

L: 55

615 நோய் தீர்க்கும் முறைகள்

அய்யாவு முதலி, வி.

797. i. வைத்திய மித்திரன் : முதற் பதிப்பு ; ii. டி. கோபால் நாயக்கர்; கோல்டன் பிரஸ், சென்னை; iii. அக்டோபர், 1902; iv. உ. ப. 140; v. 16 mo; vi. 0-8-0; vii.......; viii. 41/1902/IV.

L: 4: 6

இராஜரத்ன முதலியார், டி.—மொ. து.

798. i. *வைத்திய சிகாமணி : முதற் பதிப்பு*; ii. சி. முனிசாமி முதலியார்; சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை; iii. அக்டோபர், 1904; iv. உ. ப. 414; v. 8 vo; vi. 3-8-0; vii . . . . .; viii. 15/1904/IV.

L: 4: 6

சந்திரசேகர ஐயர், எஸ்.

799. i. *சுதேச வைத்திய ரத்னம்*; ii. எஸ். சந்திரசேகர ஐயர்; வித்யா விநோதினி பிரஸ், தஞ்சாவூர்; iii. ஜனவரி, 1906; iv. உ. ப. 12+142+14; v. 12°; vi. 1-0-0; vii. இந்திய சாதாரண மூலிகைகளைப் பற்றி விளம்புவது; viii. 150/1906/I.

L : 4 : 6

பார்த்தசாரதி நாயுடு, ஏ. சி. கே.

800. i. *வாந்தி பேதியின் கொடுமை*; ii. ஆர். பக்கிரிசாமி நாயுடு சுந்தர விலாச பிரஸ், சிதம்பரம்; iii- ஜூலை, 1907; iv. உ.ப. 8; v. 16°; vi. 0-0-3; vii. . . . . .; viii. 81/1907/III.

L: 4: 6

முகம்மது அப்துல்லா சாகிபு, ஹகீம், பி.

801. i. *அநுபோக வைத்திய நவநீதம் : இரண்டாம் பாகம்* ii. ஹகீம் பி. முகம்மது அப்துல்லா சாகிபு ; முஸ்லீம் அபிமானி பிரஸ், சென்னை ; iii. அக்டோபர், 1907 ; iv. உ.ப. 9+262 ; v. 12° ; vi. 1–0–0 ; vii. சிலவகை மருந்துகளையும் கலவைகளையும் (Recipe) தயார் செய்யும் விதம் வசன நடையாகத் தரப்பட்டுள்ளது. viii. 285/1907/IV.

L : 4 : 6

முகம்மது சுலைமான் சாகிப்,—தொ. து.

802. i. *தகாயி அக்காஸ்*; முதற் பதிப்பு; ii. முகம்மது அப்துற் றஹ்மான் சாகிப்; ரஹ்மானி பிரஸ், சென்னை; iii. பிப்ரவரி, 1908; iv. உ. ப. 32; v. 16°; vi. 0-0-6; vii. தொத்து வியாதிகளிலிருந்துத் தப்பித்துக் கொள்வதற்கான வணக்க சூத்திரம்; viii. 484/1908/I.

L : 4 : 6

615·1[1] ஆயுர்வேத வைத்தியம்

முகம்மது அப்துல்லா சாகிபு, ஹகீம், பி.

803. i. அகஸ்தியர் பள்ளு ; ii. ஹகீம் பி. முகம்மது அப்துல்லா சாகிபு ; முஸ்லீம் அபிமானி பிரஸ, சென்னை ; iii. அக்டோபர், 1907 ; iv. செ.மு.ப. 6+5+235 ; v. 12° ; vi. 1–2–0 ; vii. மருத்துவ நூலின் சிலவகைக் கலைகளையும் அவற்றைச் செய்யும் வகைகளையும் பாட்டு வடிவத்தில் கூறுவது. viii. 282/1907/IV.

LB:4:6

804. i. அநுபோக வைத்திய நவநீதம் : முதற் பாகம் ; iii. அக்டோபர், 1906 ; iv. செ.மு.உ.ப. 10+14+239 ; v. 12° ; vi. 1–0–0 ; vii. ஆசிரியரின் ஹிந்து மருத்துவம், ஔஷதம், உணவு ஆகியவைகளின் செய்முறைப் பயிற்சியும், சாராம்சமும் கொடுக்கப்பட்டுள்ளன. viii. 118/1906/IV.

LB:4:6

வாசுதேவ நாயுடு, டி.

805. i. ஆயுர்வேத பாராவாரம் : முதற் பதிப்பு ; ii. தாம்ஸன் அண்டு கோ ; மினர்வா அச்சுக்கூடம், சென்னை ; iii. ஆகஸ்ட், 1901 ; iv. உ.ப. 1010 ; v. 8 vo ; vi. 5–0–0 ; vii. ஆங்கிலத்திலும் தமிழிலும் அமைந்துள்ள இந்நூல் மருத்துவம் பயில்வார்க்கு உதவியாகப் பிரிட்டிஷ் பார்மோ கோபியாவிலும், பார்மோ கோபியா ஆப் இந்தியாவிலும இருந்து எடுக்கப்பெற்ற மருந்துகளைப்பற்றிய விபரங்களைத் தருகிறது. viii. 271/1901/III.

LB:4:6

615·1[1] சித்த வைத்தியம்

அழகப்ப முதலி, எம்.—தொ.து.

806. i. யூகிமுனி சாஸ்திரம்—இரண்டாவது பாகம், வாத காண்டம் : முதற் பதிப்பு ; ii. எம். அழகப்ப முதலி ; சிவஞான போதம் பிரஸ், சென்னை ; iii. மே, 1909 ; iv. உ. ப. 309+43 ; v. 16°; vi. 5–0–0 ; vii. மருத்துவம் மற்றும் இரசாயனம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள். viii. 214/1909/II.

LC:4:6

807. i. யூகிமுனி சாஸ்திரம்—மூன்றும் பாகம் : முதற் பதிப்பு ; iv. உ. ப. 495 ; viii. 215/1909/II.

LC:4:6

வடிவேலு முதலி, எம்.

808. i. பதினெண் சித்தர் வாதக் கோவை : முதற் பதிப்பு ; ii. பி. எஸ். குப்புசாமி முதலி ; சுந்தர விலாசம் அச்சுக்கூடம்' சென்னை ; iii. ஆகஸ்ட், 1901 ; iv. உ. ப. 120 ; v. 8 vo ; vi. 0–12–0 ; vii. ......; viii. 196/1901/III.

LC:4:6

615·942 விஷ வைத்தியம்

காதர் முகையத்தீன் ராவுத்தர், என்.

809. i. *பிளேக்குச் சரித்திரம்—முதற் பாகம் : முதற் பதிப்பு*, ii. *என். காதர் முகையத்தீன் ராவுத்தர் ; சாமுண்டீஸ்வரி பிரஸ், தாராபுரம்* ; iii. *நவம்பர்*, 1910 ; iv. *செ. மூ. ப.* 7 ; v. 8° ; vi. 0–0–3 ; vii. *பிளேக் பரவுவது பற்றிய பாடல்கள்*. viii. 530/1910/IV.

L:4:6

நாராயண அய்யர், பி.

810. i. *பிளேக் முதலிய விஷ வியாதிகள் நேரிடும்போது நம்மவர் நடத்தவேண்டிய முறை : முதற் பதிப்பு* ; ii. *பி. நாராயண அய்யர் ; விவேகபாநு பிரஸ், மதுரை* ; iii. *ஜூன்*, 1910 ; iv. *உ.ப.* 4 ; v. 8° ; vi. .. .. ; vii. *பிளேக் முதலான தொத்து வியாதிகள் பரவாமல் தடுப்பது பற்றியது*. viii. 608/1910/II.

L:4:6

பாலசுந்தரம் முதலியார், வி. எஸ்.

811. i. *விஷஈரம் ஆகிய மஹாமாரி, பிளேக் : முதற் பதிப்பு* ; ii. *வி. எஸ். சிங்காரவேலு முதலியார் ; விக்டோரியா அச்சுக் கூடம், வேலூர்* ; iii. *ஜூலை*, 1903 ; iv. *உ. ப.* 31 ; v. 8 vo ; vi. 0–2–0 ; vii. ...... ; viii. 96/1903/III.

L:4:6

618·2 பிரசவ வைத்தியம்

இருஷ்ணசாமி முதலி, கே.—தொ.து.

812. i. *மானிட ஜனன மர்ம சிந்தாமணி : முதற் பதிப்பு*, ii. *கே. இருஷ்ணசாமி முதலி ; தொண்டை மண்டலம் பிரஸ்; சென்னை* ; iii. *அக்டோபர்*. 1908 ; iv. *உ. ப.* 176 ; v. 16° ; vi. 1–8–0 ; vii. *ஆண் பெண் காதல் உறவு பற்றியும், இரு பாலாருக்கும் இடையே உள்ள உறவை முறையாகச் செலுத்துதல் பற்றியும், கர்ப்பம், குழந்தை வளர்ப்பு முதலிய இன்னோரன்ன காலங்களில் கவனிக்கவேண்டியவை பற்றியும் கூறப்பட்டுள்ளன. படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன*. viii. 166/1908/IV.

L9F3

மகாதேவ ராவ், டி. ஆர்.

813. i. ஸ்திரீ ஜென்ம சார்த்தகம் என்னும் மருத்துவ சாத்திரம் முதற் பதிப்பு ; ii. டி. ஆர். மகாதேவ் ராவ் ; பூர்ண சந்திரோதய அச்சுக்கூடம், தஞ்சை ; iii. மே, 1901 ; iv. உ. ப. 90 ; v. 12 mo ; vi. 0–8–0 ; vii. .. ...; viii. 155/1901/II.

L9F3

முனிசாமி பிள்ளை, வி. ஏ.

814. i. கருப்ப சாஸ்திரம் : முதற் பதிப்பு ; ii. பி. ஆதிமூல முதலி; மதராஸ் டைமண்ட் பிரஸ், சென்னை ; iii. அக்டோபர், 1910 ; iv. உ. ப. 7+8+264 ; v. 16° ; vi. 1–8–0 ; vii. கர்ப்பம், குழந்தை பிறப்பு, மற்றும் வளர்ப்பு முதலியவைகளைப் பற்றியது. viii. 265/1910/IV.

L9F3

618·9 சுகாதாரமும் குழந்தை நோய்களும்

கிருஷ்ணமாச்சாரியார், வி.

815. i. பால சரித்திரக் குறிப்பு : முதற் பதிப்பு ; ii. வி. கிருஷ்ணமாச்சாரியார் ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. நவம்பர் 1902 ; iv. உ. ப. 37 ; v. 8 vo ; vi. வருடம், 2–0–0 ; vii. ...... ; viii. 226/1902/IV.

L9C:4:6

816. i. பிள்ளைகளை வளர்க்கும் விதம் : முதற் பதிப்பு ; ii. ச. கோ. ஜோசப் ஐயர் ; செயின்ட் ஜோசப் இண்டஸ்டிரியல் ஸ்கூல் பிரஸ், திருச்சிறுப்பள்ளி ; iii. ஜூன், 1910 ; iv. உ. ப. 28 ; v. 32° ; vi. 0–0–6 ; vii. ...... ; viii. 769/1910/II.

L9C:4:6

620 பொறியியல்

வெங்கடராமையா, எஸ். என்.

817. i. பொறியியல் கல்லூரி நடைமுறை நூல்: முதற் பதிப்பு ii. எஸ். என. வெஙகடராமையா ; ஏ. எல். வி. அச்சுக்கூடம் சென்னை ; iii. நவம்பர், 1903 ; iv. உ.ப. 122; v. 8vo vi. 2–0–0 ; vii. ....; viii. 205/1903/IV.

D

630 விவசாயம்

நரசிம்மலு நாயுடு, எஸ். பி.

818. i. விவசாய ரசாயன சாஸ்திரச் சுருக்கம் : முதற் பதிப்பு, ii. தமிழ்ச் சங்கம் ; தமிழ்ச் சங்கம் பிரஸ், மதுரை ; iii. மே ; 1904 ; iv. உ.ப. 2+71 ; v. 8° ; vi. 0-6-0 ; vii. தென்னிந்திய தமிழ் விவசாயிகளுக்காக இயற்றப்பட்டது. viii. 545/1908/IV.

J

சேதுராம அய்யர், ஏ.

819. i. மணிலாக் கொட்டைச் சாகுபடி : முதற் பதிப்பு ; ii. ஜி. சுப்பிரமணிய ஐயர் ; சுதேச மித்திரன் அச்சுக்கூடம், சென்னை ; iii. பிப்ரவரி, 1901 ; iv. உ.ப. 78 ; v. 16 mo ; vi. 0-1-0 ; vii. தமிழ்நாட்டு விவசாயிகளுக்குப் பயன்படுமாறு அமைந்த இந்நூல் மணிலாக் கொட்டைச் சாகுபடி பற்றி விளக்குகிறது. viii. 239/1901/I.

J

விஜயவரதராஜுலு நாயுடு

820. i. மணிலா பயறு விலைப் புஸ்தகம் பாகம்-1 ; ii. விஜயவரதராஜுலு நாயுடு ; ஸ்ரீநிகேதனம் பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1905 ; iv. உ. ப. 200+6 ; v. 8° ; vi. 2-0-0 ; vii. ...... ; viii. 28/1905/IV.

J

641·5 குடும்பக்கலை

குழந்தைசாமி, திருமதி ஆர். பி. & மேரி, குமாரி, டி.

821. i. சமையல் நூல்—முதற் பாகம் : முதற் பதிப்பு ; ii. திருமதி ஆர். பி. குழந்தைசாமி & குமாரி டி. மேரி ; செயின்ட் ஜோசப் காலேஜ் பிரஸ், திருச்சிறுப்பள்ளி ; iii. டிசம்பர், 1909 ; iv. உ. ப. 2+94+3 ; v. 8° ; vi. 0-8-0 ; vii. ...... ; viii. 220/1910/I.

M31

822. i. சமையல் நூல்—இரண்டாம் பாகம் : முதற் பதிப்பு ; iv. உ. ப. 2+66+2 ; viii. 221/1910/I.

M31

823. i. சமையல் நூல்—மூன்றும் பாகம் : முதற் பதிப்பு ; iv. உ. ப. 2+94+3 ; viii. 222/1910/I.

M31

824. i. சமையல் நூல்—நான்காம் பாகம் : முதற் பதிப்பு ; iv. உ. ப. 3+61+3 ; viii. 223/1910/I. M31

பொன்னெல், ஒய். ஜி.

825. i. குடும்ப நிர்வாக சாஸ்திரம் : இரண்டாம் பதிப்பு ; ii. ஒய். ஜி. பொன்னெல் ; எம். இ. பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1909 ; iv. உ. ப. 7+216 ; v. 16° ; vi. 0-8-0 ; vii. பள்ளி மாணவிகளுக்கும் வீட்டுத் தலைவிகளுக்கும் மருத்துவமனைத் தாதிகளுக்கும் எழுதப்பட்டது. படங்களுடன் கூடியது. viii. 753/1909/IV. M31

700 நுண்கலைகள்

653 சுருக்கெழுத்து

ஹரிகிருஷ்ண படையாச்சி, வி.

826. i. தமிழ் சுருக்கெழுத்து வழிகாட்டி—பகுதி 1 : முதற் பதிப்பு ; ii. தி இந்து எஜுகேஷனல் டிரேடிங் கோ ; நேஷனல் அச்சுக்கூடம், கும்பகோணம் ; iii. செப்டம்பர், 1901 ; iv. உ.ப. 16 ; v. 12 mo ; vi. 0–4–0 ; vii. ...... ; viii. 289/1901/III. P3

728 கட்டிடக் கலை

அமிர்தலிங்க அய்யர், எஸ்.

827. i. சுண்ணாம்புச் சாந்து, சிமெண்ட், கான்கிரீட் தளவரிசை இவைகளைப் பற்றிய நூல் : முதற் பதிப்பு ; ii. டி. கே. பால சுப்பிரமணிய அய்யர் ; வாணி விலாச அச்சுக்கூடம், ஸ்ரீரங்கம் ; iii. ஜனவரி, 1905 ; iv. உ.ப. 77 ; v. 16 mo ; vi. 0–4–0; vii. ...... ; viii. 250/1905/I. NA3

கன்னைய நாயுடு.

828. i. சிற்ப சாஸ்திரமென்னும் சர்வார்த்த சிற்ப சிந்தாமணி : முதற் பதிப்பு ; ii. கே. செல்லப்ப முதலியார் ; ஜீவகாருண்ய விலாசம் அச்சுக்கூடம், சென்னை ; iii. மார்ச், 1905 ; iv. உ. ப. 354 ; v. 12 mo ; vi. 0–10–0 ; vii. ...... ; viii. 268/1905/I. NA3

கோவிந்தசாமி ரெட்டி, சி.—தொ.து.

829. i. காக்கையர் சிற்பம் புசுண்டர் சல்லியம்; ii. சி. கோவிந்தசாமி ரெட்டி; விக்டோரியா பாண்டியன் பிரஸ், சீர்காழி; iii. ஆகஸ்ட், 1907; iv. உ. ப. 240; v. 8°; vi. 1-8-0; vii. சிற்பக்கலை அதாவது நகரங்கள் கட்டுதல், கிணறுகள் தோண்டல், ஏரிகள் வெட்டல் முதலியவைகளைப் பற்றிக் கூறும் இந்நூலில் தெய்வீக சம்பந்தமும் சோதிடத் தொடர்பும் கூறப்பட்டுள்ளது. viii. 220/1907/III.
NA3

741·29 சித்திரக் கலை

சுப்பிரமணிய ஐயர், என்.

830. i. பிரஷ்ஷால் வரைவது எப்படி—முதற் பாகம்: முதற் பதிப்பு; ii. என். சுப்பிரமணிய ஐயர்; ரஹ்மான் பிரஸ், சென்னை; iii. அக்டோபர், 1909; iv. உ. ப. 16; v. 16° லிதோ; vi. 0-1-0; vii. ......; viii. 585/1909/IV.
NP

831. i. மஹாலட்சுமி கோலப் புத்தகம்—பகுதி 1: ii. கே. சுப்பராய முதலியார்; திரிபுரசுந்தரி விலாசம் பிரஸ், சென்னை; iii. செப்டம்பர், 1907; iv. உ. ப. 48; v. 8°; vi. 0-4-0; vii. ஹிந்து பெண்கள் பள்ளிக்கூடங்களில் உபயோகப்படுத்துவதற்கென வீடுகளில் தரைகளின் மேல் போடப்படும் கோலங்களைத் தொகுத்து விளக்கிக் காட்டும் ஒரு நூல். viii. 317/1907/III.
NP

லோகநாத முதலி, கே.—தொ.து.

832. i. நூதன விசித்திர கோலப் புத்தகம்: முதற் பதிப்பு ii. கே. லோகநாத முதலி; மனோன்மணி விலாசம் பிரஸ் சென்னை; iii. ஜூன், 1910; iv. உ. ப. 28; v. 4°; vi 0-2-0; vii. ஹிந்து மனைகளில் தரையை அழகுபடுத்துவது சம்பந்தமான திட்டங்களைக்கொண்டது. viii. 697/1910/II.
NP

784·0954 வாய்ப்பாட்டு: கீர்த்தனம்

அப்பாவு நாயுடு, என்.

833. i. தாந்தோன்றி மலை வெங்கட்ரமண சுவாமிகள் பேரில் ஹரி பஜனைக் கீர்த்தனை: முதற் பதிப்பு: ii. என். அப்பாவு நாயுடு; விவேகபாணு பிரஸ், கரூர்; iii. ஏப்ரல், 1909; iv. செ.மூ.ப. 15 v, 16°: vi. ......; vii. ......; viii. 409/1909/II.

ஆனந்த பாரதி.

834. i. பாகவத தசம்ஸ்கந்த கீர்த்தனை உத்தர பாகம் ; ii. பி.எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் ; டாட்ஸன் பிரஸ், திருச்சி; iii. மார்ச், 1907 ; iv. செ.மூ.ப. 20+672+24 ; v. 8° ; vi. 4-0-0 ; vii. இடையர் கோகுலத்தில் கிருஷ்ணரின் பாலப் பருவத்தைப் பற்றிய கீர்த்தனைகள். viii. 349/1907/I.

NR44

இலியேசர், ஜியோ, டி.

835. i. ஆர்மோனிய சங்கீத போதினி ; ii. ஜியோடி இலியோடி ; டெம்பிள் அண்டு கோ ; iii. டிசம்பர், 1906 ; iv. உ.ப. 2+63; v. 8° ; vi. 1-0-0 ; vii. இந்திய சங்கீதத்தில் ஆர்மோனியம் கருவிக்கு சுயபோதினி. viii. 146/1907/I.

NR44

கங்கைமுத்துப் பிள்ளை.

836 i. கணபதி, சுப்பிரமணியர், விஷ்ணு, நவக்கிரக தேவதைகள் பேரில் ராகமாலிகாபரணக் கீர்த்தனம் : முதற் பதிப்பு ; ii. என். செல்லையாப் பிள்ளை ; விவேகபாநு பிரஸ், மதுரை ; iii. நவம்பர், 1910 ; iv. செ.மூ.ப. 7 ; v. 8° ; vi. 0-0-6 ; vii. ......; viii. 401/1910/IV.

NR44

837. i. சங்கீத பரதநாட்டிய சாரசங்கிரகம் என்னும் சபாரஞ்சித சிந்தாமணி : முதற் பதிப்பு ; ii. கங்கைமுத்துப் பிள்ளை ; நூருல் இஸ்லாம் பிரஸ், திருநெல்வேலி ; iii. பிப்ரவரி, 1910 ; iv. உ.ப. 22+96 ; v. 16° ; vi. 1-0-0 ; vii. ஹிந்து சங்கீதம் பற்றிய நடைமுறை நூல். viii. 499/1910/I.

NR44

கல்யாணசுந்தரம் பிள்ளை.

838. i. சிவசுப்பிரமணியக் கடவுள்மீது இந்துஸ்தான் பஜனைக் கீர்த்தனை—இரண்டாம் பாகம் : முதற் பதிப்பு ; ii. இ. எம். கோபாலகிருஷ்ணக் கோன் ; மீனும்பிகை பிரஸ், மதுரை ; iii. ஜூன், 1910 ; iv. செ.மூ.ப. 50 ; v. 8° ; vi. 0-2-0 ; vii. ...... ; viii. 44/1910/III.

NR44

கல்யாணராம சாஸ்திரி, பி. கே.

839. i. ருக்மணீ பரிணயம் : முதற் பதிப்பு ; ii. பி. கே. கல்யாண ராம சாஸ்திரி ; வாணி விலாச அச்சுக்கூடம், ஸ்ரீரங்கம் ; iii. மே, 1905 ; iv. செ.மூ.ப. 38 ; v. 16 mo; vi. 0–2–0 ; vii. ...... ; viii. 313/1905/II.

NR44

குருபரதாஸர்.

840. i. சுப்ரமண்யர் கீர்த்தனம் : முதற் பதிப்பு ; ii. கே. ஏ. கிருஷ்ணசாமி முதலி ; ஆதிகணுநிபதி பிரஸ், சென்னை ; iii. ஜனவரி, 1910 ; iv. செ. மூ. ப. 8 ; v. 8° ; vi. 0–0–6 ; vii. ...... ; viii. 239/1910/I.

NR44

சாமுவேல் ஐயர், என்.

841. i. சுவிசேஷ கீர்த்தனைகள் : மூன்றும் பதிப்பு ; ii. என். சாமுவேலய்யர் ; ரிவலிடெண்லி பிரஸ், சென்னை ; iii. ஆகஸ்ட், 1906 ; iv. செ.மூ.ப. 10+91+4 ; v. 12° ; vi. 0-4-0 ; vii. ...... ; viii. 332/1906/III.

NR44

சிவசங்கர தீக்ஷிதர்.

842. i. ஸ்ரீநடராசர் பேரில் அழகிய கீர்த்தனம் : முதற் பதிப்பு ; ii. சிவசுப்பிரமண்ய வாத்தியார் ; விக்டோரியா. பாண்டியன் அச்சுக்கூடம், ஆனைக்காரன் சத்திரம் ; iii. ஜூன், 1901 ; iv. செ. மூ. ப. 8 ; v. 8 vo ; vi. 0–0–6 ; vii. ...... ; viii. 56/1901/III.

NR44

சீனிவாசய்யங்கார், வி.

843. i. ஸங்கீதானுபவ ஸார ஸங்கிரஹம்—முதற் பாகம் : முதற் பதிப்பு ; ii. வி. சீனிவாசய்யங்கார் ; சர்ச் மிஷன் பிரஸ், பாளையம்கோட்டை ; iii. நவம்பர், 1908 ; iv. செ.மூ.ப. 2+1+91; v. 8° ; vi. 1–4–0 ; vii. இந்து சங்கீதத்தின் இயற்கைப் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றி விளக்கும் ஒரு கட்டுரை. viii. 290/1908/IV.

NR44

சுந்தர முதலி, எம்.

844. i. சைவ சமயாசாரியர்களாகிய ஸ்ரீநால்வர்கள்மீது கீர்த்தனங்கள்: முதற் பதிப்பு ; ii. எம். சுந்தர முதலி ; சுந்தர விநாயகர் பிரஸ், வேலூர் ; iii. மார்ச், 1908 ; iv. செ.மூ.ப. 11 ; v. 8° ; vi. 0-1-0 ; vii. கொண்டாடப்படும் அறுபத்து மூவரில் புகழ் மிக்க முதல் நான்கு சைவ சமயாசாரியார்களின் மேல் புகழ்ப் பாடல்கள்; viii. 390/1908/I.

NR44

சுவாமிநாத அய்யர், பி.

845. i. இராக விபோதினி : முதற் பதிப்பு ; ii. ஸ்ரீனிவாச வரதாச் சாரி & கோ. அச்சுக்கூடம், சென்னை ; iii. ஜூலை, 1901 ; iv. உ. ப. 39 ; v. 8 vo ; vi. 0-8-0 ; vii. ...... ; viii. 70/1901/III.

NR44

846. i. சுவிசேஷக் கீர்த்தனைகள் : முதற் பதிப்பு ; ii. எம். ஆர். டி.. அண்டு பி. சொஸைட்டி ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. அக்டோபர், 1904 ; iv. செ. மூ. ப. 96 ; v. 16 mo ; vi. 0-3-0 ; vii. ...... ; viii. 83/1904/IV.

NR44

திருநாராயணதாஸர், ஆர். கே.

847. i. சித்தகுறும்பன் சரித்திரக் கீர்த்தனை : இரண்டாம் பதிப்பு ; ii. ஆர். கே. திருநாராயணதாஸர் ; சி. என். பிரஸ், திருப்பத்தூர் ; iii. செப்டம்பர், 1908 ; iv. செ.மூ.ப. 20 ; v. 8° ; vi. 0-3-0 ; vii. இடையர் குல தபசியின் மத வாழ்க்கையைப் புகழ்ந்து பாடுவது; viii. 77/1908/IV.

NR44

848. i. ததி பாண்டரங்கன் சரித்திர சங்கீர்த்தனை : முதற் பதிப்பு ; ii. ஆர். கே. திருநாராயணதாசர்; சி. என். பிரஸ், திருப்பத்தூர்; iii. செப்டம்பர்; 1908 ; iv. செ.மூ.ப. 16 ; v. 8° ; vi. 0-2-0 ; vii. கிருஷ்ணரின் பக்தரான ததி பாண்டரங்கன் மீது புகழ்ச்சியாகப் பாடுவது; ஹரி வம்ஸத்திலிருந்து எடுக்கப்பட்ட கதையாகக் காட்டப்படுகிறது; viii. 78/1908/IV.

NR44

,, தேனியல் நவனீதம், வி. ஏ. ஆர்.—தொ.து.

849. i. கீர்த்தன மாலை : முதற் பதிப்பு ; ii. ஆர். வேளாங்கண்ணிப் பிள்ளை ; ஸ்ரீ ஹரி அச்சுக்கூடம், சென்னை ; iii. ஏப்ரல், 1904 ; iv. செ. மூ. ப. 4 ; v. 12 mo ; vi. ...... ; vii. ...... ; viii. 22/1904/II.

NR44

பரமேஸ்வர அய்யர், எஸ்.

850. i. சங்கீத சாஸ்திரம் : முதற் பதிப்பு ; ii. எஸ். பரமேஸ்வர அய்யர் ; மானசுலோசினி அச்சுக்கூடம், சென்னை ; iii. மே, 1905 ; iv. உ. ப. 74 ; v. 8 vo ; vi. 0-10-0 ; vii. ...... ; viii. 179/1905/II.

NR44

பிரகாசம், எம். டி. ஜி.

851. i. சூசையப்பரின் பஞ்சரத்ன கீர்த்தனை : முதற் பதிப்பு ; ii. எம் டி. ஜி. பிரகாசம் ; நேடிங் இராயல் பிரஸ், திண்டுக்கல்; iii. ஏப்ரல், 1910 ; iv. செ. மூ. ப. 9 ; v. 8° ; vi. 0-0-6 ; vii. திண்டுக்கலிலுள்ள ஒரு ரோமன் கத்தோலிக்க உபாத்தியாயர் மீது பாடப் பெற்ற புகழ்ப் பாக்கள்; viii. 405/1910/III.

NR44

மகா வைத்தியநாத ஐயர்

852. i. மேலராகமாலிகா : முதற் பதிப்பு ; ii. விஸ்வநாத அய்யர், பிரிமியர் அச்சுக்கூடம், சென்னை ; iii. அக்டோபர், 1903 ; iv. செ. மூ. ப. 112 ; v. 12 mo ; vi. 1-0-0 ; vii. ...... ; viii. 69/1903/IV.

NR44

ராமாநந்த யோகி—தொ.து.

853. i. த்யாகராஜ ஸ்வாமி கீர்த்தனங்கள் : முதற் பதிப்பு ; ii. எம். கிருஷ்ணசாமி நாயுடு & சன்ஸ் ; ஸ்காட்டிஷ் பிரஸ், சென்னை; iii. மே, 1910 ; iv. செ.மூ.ப. 11+14+165 ; v. 8° ; vi. 1-0-0 ; vii. தஞ்சாவூர் மாவட்ட திருவையாறு தியாகராஜ சாமிகளின் பாடல்களைக் கொண்டது; viii. 757/1910/II.

NR44

வேதநாயகம் பிள்ளை, எஸ்.

854. i. அர்ச். சவேரியார் பேரில் கீர்த்தனை : முதற் பதிப்பு ; ii. எஸ். வேதநாயகம் பிள்ளை ; எட்வர்ட் பிரஸ், நாகப்பட்டினம் ; iii. ஜூன், 1910 ; iv. செ. மூ. ப. 1 ; v. 4° ; vi. ...... ; vii. கிறித்துவ ரோமன் கத்தோலிக்கப் பாதிரியின் மேல் பாடப் பெற்ற புகழ்ப் பாட்டு; viii. 763/1910/II.

NR44

ஜெயராம பிள்ளை, பி.

855. i. தேசிக நாராயணர் திருவருடுதிப்பா : முதற் பதிப்பு ; ii. ஜெயராம பிள்ளை ; ஜீவரத்ன விநாயக சம்பந்தர் பிரஸ்;, சென்னை ; iii. ஜூலை, 1909 ; iv. செ. மூ. ப. 2+40 ; v. 8° ; vi. 0–3–0 ; vii. குரு நாராயணரின் உபதேசங்களை விளக்கியும், மற்றும் அன்னாரின் கருணை பற்றிப் புகழ்ந்தும் பாடப்பட்ட தத்துவம், மற்றும் பக்தி ரசப் பாடல்கள். viii. 752/1910/I.

NR44

784·0954 வாய்ப்பாட்டு : பதம்

856. i. பார்சி இந்துஸ்தானி பதங்கள் : முதற் பதிப்பு ; ii. என். செல்லையப் பிள்ளை ; விவேகபாநு பிரஸ், மதுரை ; iii. செப்டம்பர், 1910 ; iv. செ. மூ. ப. 40 ; v. 8° ; vi. 0–1–0 ; vii. மதுரையில் மீனாக்ஷி சுந்தரேசர் கோயிலிலுள்ள சுப்பிரமணியத்தைப் புகழ்ந்து பாடும் தமிழ்ப் பாடல்களும், தமிழ் மற்றும் ஹிந்துஸ்தானி நாடகசாலைப் பாக்களும் உள. viii. 775/1910/III.

NR44

பெரியசாமிப் புலவர்.

857. i. சிதம்பரப்பதம் : முதற் பதிப்பு; ii. பெரியசாமிப் புலவர்; பாராங்குச விலாச பிரஸ், சிதம்பரம்; iii. நவம்பர், 1909; iv. செ. மூ. ப. 11; v. 16°; vi. 0–0–3; vii. சிதம்பரத்தைப் புகழ்வது ; viii. 777/1909/IV.

NR44

ஷேக் முகையத்தீன் சாஹிப், கே. எம்.

858. i. ஆலிமுல பாஷிக்கீன் ஜாஹிலுல்மஷாயிக்கீன் என்னும் அறிவிலியோர்களை அகற்றும் போதனைப் பதம் : இரண்டாம் பதிப்பு; ii. சைனி முகம்மது; சுதேச பாஸ்கரன் பிரஸ், தூத்துக்குடி; iii நவம்பர், 1910; iv. செ.மூ.ப. 8; v. 8°; vi. 0–1–0; vii. குரானின் உபதேசங்களைத் தவறான முறையில் திரித்துக் கூறுபவரைக் கண்டித்து இயற்றப்பெற்றது; viii. 491/1910/ IV.

NR44

784.0954—வழிநடைப்பதம்

கந்தசாமி பிள்ளை, காமக்கூர்.

859. i. நக்ஷத்திரக் குன்ற வழிநடைப்பதம்: முதற்பதிப்பு; ii. எஸ். சிவசங்கர செட்டி; மதராஸ் ரிப்பன் பிரஸ், சென்னை; iii. பிப்ரவரி, 1909; iv. செ.மூ.ப 23; v. 16°; vi....; vii. போலூர் நக்ஷத்திரக் குன்றத்தைப் பற்றிப் பாடுவது; vii. 246/1909/I.

NR44

சரவணபிள்ளை, கே. ஸி.

860. i. காமக்கூர் வழிநடைப்பதம்: முதற் பதிப்பு; ii. கே. ஸி. சரவணபிள்ளை; சுந்தரவிநாயகர் பிரஸ், வேலூர்; iii மார்ச், 1910; iv. செ.மூ.ப. 4+11; v. 16°; vi....; vii. காமக்கூர் கோவில் தேர்த்திருவிழாவிற்குத் தன் துணைவியோடு செல்லும் ஒருவன் பாடவேண்டியதாகத் தரப்பட்டுள்ளது; viii. 5/1910/II.

NR44

சுப்ப நாயகர், சி.

861. i. அவிநாசி வழிநடைச் சிந்து: முதற் பதிப்பு; ii. எஸ். சிவசங்கர செட்டி; மதராஸ் ரிப்பன் பிரஸ், சென்னை; iii. ஆகஸ்ட், 1905; iv. செ.மூ.ப. 10; v. 8 vo; vi. 0–1–0; vii....; viii. 281/1905/III.

NR44

சுப்பிரமணிய பாரதி, சி.

862. i. எங்கள் காங்கிரஸ் யாத்திரை: முதற் பதிப்பு; ii. மானேஜர், இண்டியா ஆபீஸ், இண்டியா ஸ்டீம் பிரிண்டிங் ஒர்க்ஸ். சென்னை; iii. மார்ச், 1908; iv. செ.மூ.ப. 36; v. 16°; vi. 0–2–0; vii. ஆசிரியரும் அவரது கூட்டாளிகளும் சூரத்தில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்குச் செய்த யாத்திரையைப் பற்றிக் கூறுகிறது; காங்கிரஸில் ஏற்பட்டுள்ள பிரிவினையைத் தீவிர வாதியின் கோணத்திலிருந்து காண்கிறது; viii. 22/1908/II

NR44

பாப்புதாஸன், வி. எஸ்.

863. i. சிங்கார வழிநடைப் பதங்கள்: முதற் பதிப்பு; ii. வி. எஸ். பாப்புதாஸன்; எட்வர்ட் பிரஸ், சிதம்பரம்; iii. மே, 1908; iv. செ.மூ.ப 30; v. 8°; vi. 0–4–0; vii. தமிழக முஸ்லீம்களில் முக்கியமானவர்களைப் பற்றிய வாழ்க்கைச் சிறு நிகழ்ச்சிகளை (anecdotes) வழிப்போக்கர்கள் பாடுவதற்கென்று இயற்றப்பட்டது; viii. 460/1908/III.

NR44

பார்த்தசாரதி நாயுடு, ஏ. எஸ். கே.

864. i. திருவேட்களம் கூத்தாண்டவர் வழிநடையலங்காரம்; ii. ஏ. எஸ். கே. பார்த்தசாரதி நாயுடு; சண்முகசுந்தர விலாச பிரஸ், சிதம்பரம்; iii. ஏப்ரல், 1907; iv. செ.மூ.ப 8; v. 8vo ; vi. 0-0-6; vii.....; viii. 90/1907/II.

NR44

ராமச்சந்திர நாயுடு, என். பி.

865. i. காமாக்ஷியம்மை திருப்பதிகமும் வழிநடைப்பதமும் : முதற் பதிப்பு; ii. என். பி. ராமச்சந்திர நாயுடு; விவேகபானு பிரஸ், கரூர்; iii. செப்டம்பர், 1908; iv. செ.மூ.ப. 16; v. 8vo; vi.....; vii. கமலைமாநகரில் வணங்கப்பெறும் காமாக்ஷியம்மை மீது பாடப்பெற்ற துதிப்பாக்கள். viii. 237/1908/IV.

NR44

வீராசாமிப் புலவன், ஆர்.

866. i. வடிவழகியம்மன் கோவில் வழிநடைப்பதம் ; முதற் பதிப்பு; ii. பி. எம். எம். இராமசாமித்தேவன்; ஸ்ரீஹரி பிரஸ், சென்னை; iii. ஏப்ரல், 1901; iv. செ.மூ.ப. 4; v. 8 vo; vi....; vii..; viii. 93/1901/II.

NR44

வைத்தியலிங்கம் படையாச்சி, கே.

867. i. நாகூர் வழிநடைப்பதம் : முதற்பதிப்பு; ii. கே. வைத்தியலிங்கம் படையாச்சி; நீலலோசினி பிரஸ், நாகப்பட்டினம்; iii. ஜனவரி, 1910; iv. செ.மூ.ப. 3; v. 8° ; vi. 0-0-3 ; vii. நாகப்பட்டினத்திலிருந்து நாகூரிலுள்ள மீரான் சாகிப் தர்காவிற்குச் செல்லும் வரை காணும் நிகழ்ச்சிகளைத் தன் துணைவனுக்கு எடுத்துரைப்பதுபோல் உள்ளது. viii. 439/1910/I.

NR44

784.0954—வாய்ப்பாட்டு, ஜாவளி

மாணிக்கதாஸன், பி.

868. i. பார்வதி இரதிசிங்கார ஜாவளி; இரண்டாம் பதிப்பு; ii. ஏ. நாகரத்ன முதலி ; ஆதிகலாநிதி பிரஸ், சென்னை; iii. டிசம்பர், 1909 ; iv. செ.மூ.ப. 8; v. 8vo; vi. 0-1-0; vii. நாட்டுப் பாடல்கள். viii. 74/1910/I.

NR44

மாணிக்க முதலி, டி.

869. i. பார்ஸீ இரதிகாந்த சிங்கார ஜாவளி ; இரண்டாம் பதிப்பு; ii. டி. மாணிக்க முதலி; ஆதிகலாநிதிபதி பிரஸ், சென்னை; iii. ஜனவரி, 1910; iv. செ.மூ.ப. 8; v 8° ; vi. 0–1–0; vii. நாடோடிமெட்டுப் பாடல்கள். viii. 75/1910/I.

NR44

870. i. பார்ஸி விவேகானந்தா ஜாவளி : முதற் பதிப்பு ; ii. டி. மாணிக்க முதலி ; ஆதிகலாநிதிபதி பிரஸ், சென்னை; iii. ஜனவரி, 1910, iv. செ.மூ.ப. 8; v. 8vo; vi. 0–0–3; vii. ஹிந்துஸ்தானி மற்றும் தமிழ் காதற் பாட்டுக்கள். viii. 240/1910/I.

NR44

793.73 பழமொழிகள், விடுகவிகள்

அண்ணங்கராச்சாரி, பிரதிவாதி பயங்கரம்.

871. i. அநியாயதண்ய சரிதம் ; முதற் பதிப்பு; ii. மானேஜர், சரஸ்வதி விலாசம் கோ.; சரசுவதி பண்டாகாரம் பிரஸ், சென்னை; iii. ஆகஸ்ட், 1908; iv. உ.ப. 8; v. 16 mo; vi. 0–0–6; vii. ஆறு சமஸ்கிருதத்திலுள்ள பாடல்களின் தமிழாக்கம்: நியாய மற்ற, முட்டாள்தனமான, ஆனால் வேடிக்கையான ஆறு கதைகளைக் கொண்டது. viii. 427/1908/III.

MY4

இராமசாமி அய்யங்கார், எஸ். வி.

872. i. ஆங்கில தமிழ் இணைப் பழமொழிகள் : முதற் பதிப்பு; ii. தி இண்டியன் பிரிண்டர்ஸ் ஏஜன்ஸி கோ; பீர்லஸ் பிரஸ், சென்னை ; iii. ஏப்ரல், 1905; iv. உ.ப. 39; v. 16 mo; vi. 0–2–0; vii.......; viii. 83/1905/II.

MY4

இராமலிங்க முதலி, எம்.

873. i. பழமொழிக் கதைகள் : முதற் பதிப்பு; ii. எம். இராமலிங்க முதலி; இந்துமாபல் அச்சுக்கூடம், சென்னை; iii. ஏப்ரல், 1902; iv. உ.ப. 126; v. 8 vo; vi. 0–10–0; vii.......; viii. 90/1902/II.

MY4

இராஜேந்திரம் பிள்ளை, பி. ஏ. ஏ.

874. i. மகாவிகட மஞ்சரி: முதற் பாகம்; ii. பி. ஏ. ஏ. இராஜேந்திரம் பிள்ளை; விக்டர் பிரஸ், சென்னை. iii. ஜனவரி, 1907; iv. உ.ப. 24; v. 12mo; vi. 0–1–0; vii. சிரிப்புப் பேச்சும் விகடப் பழமொழிகளும் அடங்கியுள்ளன. viii. 255/1907/I.

MY4

875. i. மகாவிகட மஞ்சரி—இரண்டாம் பாகம்; iv. உ. ப. 60; vi. 0–2–0: viii. 256/1907/I. MY4

காசி விசுவநாத முதலி, சைதாபுரம்.

876. i. டிஸ்கவுண்டு மாலை: முதற் பதிப்பு; ii. எஸ். சிவசங்கர செட்டி; மதராஸ் ரிப்பன் பிரஸ், சென்னை; iii. செப்டம்பர் 1908; iv. செ.மூ.ப. 23; v. 12mo; vi. 0–1–0; vii. தற்கால மதராஸ் இளைஞனைப் பற்றி நையாண்டி செய்யும் வகையில் கேலிப்பாடல்களாகத் தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றின் சொற்றொடர்கள் கலந்து செய்யப்பட்டது. viii. 547/1908/III.

MY4

சாண்ட்லர் ஐயர், ஜே. எஸ்.—தொ. து.

877. i. பழமொழிகள் : முதற் பதிப்பு; ii. ஜே. எஸ். சாண்ட்லர் ஐயர்; ஏ.எம். லினுக்ஸ் பிரஸ், பசுமலை; iii. மே, 1910; iv. செ.மு.ப. 12 ; v. 12 mo; vi. 0-0–6; vii. டி. எம். எஸ். தேர்வுக்கான பாடத் தொகுதி. viii. 200/1910/III.

MY4

செல்வகேசவராய முதலியார், டி.

878. i. ஆங்கில தமிழ் மொழிகளுக்கு இணையான பழமொழிகள்; இரண்டாம் பதிப்பு; ii. டி. செல்வகேசவராய முதலியார். எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை; iii. அக்டோபர். 1903; iv. உ.ப. 238; v. 8 vo; vi. 1–0–0; vii.... ..; viii; 194/1903/IV.

MY4

நடேச சாஸ்திரி, எஸ். எம்.

879 பழமொழிக்காஞ்சி ; முதற் பதிப்பு; ii. சி. எஸ். இராமசாமி ஐயர் சிடி பிரஸ், சென்னை; iii. மார்ச், 1901; iv. உ. ப. 32; v. 8 vo vi. 0–3–0; vii....; viii. 326/1902/I.

MY4

வெங்கடசாமி அய்யர், மோசூர்—தொ. து.

880. i. செகண்டரிப் பள்ளிகளுக்கான ஐந்நூறு தமிழ்ப் பழமொழிகளும் அவற்றிற்கு நேரான ஆங்கில வாக்கியங்களும். ii. ஆர். வெங்கடாசலம் & கோ; டிவைன் பிரஸ், சென்னை; iii. ஆகஸ்ட், 1907; iv. உ.ப. 2+49; v. 16 mo; vi. 0–2–0; vii.... : viii. 138/1907/III.

MY4

800. இலக்கியம்

820 ஆங்கில இலக்கியம்

821.3 கதை

பிரௌனிங், இராபர்ட்.

881. i. மந்திரக் குழலூதி கதை ; முதற் பதிப்பு; ii. வி. பகவந்த ராவ்; கல்யாணசுந்தரம் பிரஸ், தஞ்சாவூர்; iii. செப்டம்பர், 1909; iv. உ.ப. 24; v. 12 mo; vi. 0–1–0; vii. இராபர்ட் பிரௌனிங் என்பார் எழுதிய "ஹேமலின் நகரத்தின் பல வர்ண யானைடயணிந்த நாயனக்காரன் (Pied Piper of Hamelin)" என்ற கதையின் விளக்கமான மொழி பெயர்ப்பு. மொழி பெயர்த்தவர் பகவந்தராவ். viii. 222/1909/IV.

O111,1

822 ஆங்கில நாடகம்

822.33 ஷேக்ஸ்பியர்

ஷேக்ஸ்பியர்

882. i. காற்றுமழை அல்லது பிரசண்ட மாருதம் : முதற் பதிப்பு; ii. சி. எல். சொளைசட்டி ; சி. எல். எஸ். பிரஸ், சென்னை; iii. ஜுலை, 1909; iv. உ.ப. 26; v. 16 mo; vi. 0–1–0; vii. ஷேக்ஸ்பியரின் கதைகளிலிருந்து (Tales from Shakespeare) சுருக்கித் தரப்பட்ட ஒரு நாடகமாகும் இது. viii. 710/1909/III.

O111,2J64

883. i. விகட சுந்தரி—கந்தசாமிப்பிள்ளை (மொ.து.); ii. எம். நரசிம்முலு செட்டி அண்டு கோ; பாலவிருத்தி போதினி பிரஸ், சென்னை; iii....; iv. உ. ப. 2+78; v.....; vi.....; vii. டேமிங் ஆப் தி ஷ்ரூ (Taming of the Shrew) என்ற ஷேக்ஸ்பியரின் நாடக இலக்கியத்தழுவல். முட்டாள்தனமான வாயாடிப் பெண்ணை கற்புமிக்கவளாகவும் ஒழுக்க சீலையாகவும் திருத்தும் கதை ; viii 234/1906/I.

O111,2J64

884. i. வெனிஸ் வர்த்தகன் : முதற் பதிப்பு; ii. சி. எல். சொஸைட்டி; சி. எல். எஸ். பிரஸ், சென்னை; iii. ஜூலை, 1909; iv. உ.ப. 34; v. 16 mo; vi. 0-1-0; vii..........; viii. 709/1909/III.

O111:2J64

885. i. ஷேக்ஸ்பியர் பன்னிரு பெண்மணிகள்; முதற் பதிப்பு; ii. கே. சி. துரைசாமி பிள்ளை; ஆனந்தா அச்சுக் கூடம், சென்னை; iii. மே, 1904; iv. உ.ப. 44; v. 16 mo; vi. 0-6-0; vii. மொழி பெயர்த்தவர் பூர்ணலிங்கம் பிள்ளை, எம். எஸ்.; viii. 330/1904/II.

D111:2J64

886. i. ஹாம்லெத்: விஸ்வநாத பிள்ளை, வி. (மொ.து); ஐந்தாம் பதிப்பு; ii. சி. எல். சொஸைட்டி; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை; iii. ஜனவரி, 1909; iv. உ.ப. 34; v........; vi. 0-1-0; vii. ஷேக்ஸ்பியரிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கதை; viii. 490/1909/I.

O111:2J64

891.2 வடமொழி இலக்கியம்

891.21 வடமொழிக் கவிதை

887. i. அத்யாத்ம ராமாயண வசனம், எண். 3: முதற் பதிப்பு—வி. பாலகிருஷ்ண முதலியார் (மொ.து); ii. வி. பாலகிருஷ்ண முதலியார்; கமர்ஷியல் அச்சுக்கூடம்; சென்னை; iii. மே, 1903; iv. உ.ப. 56; v. 8 vo; vi.......; vii.......; viii. 6/1903/III.

O15:1A1

888. i. அத்யாத்ம ராமாயண வசனம், எண் 4: முதற் பதிப்பு, வி. பாலகிருஷ்ண முதலியார் (மொ.து); iii. ஜூன், 1903, iv.....; v.....; vi.....; vii.....; viii. 68/1903/III.

O15:1A1

889. i. அத்யாதம ராமாயண வசனம். எண் 5: முதற் பதிப்பு, வி. பாலகிருஷ்ண முதலியார் (மொ.து); iii. ஜூலை, 1903; iv.....; v.....; vi.....; vii.....; viii. 166/1903/III.

O15:1A1

890. i. அத்யாத்ம ராமாயண வசனம். எண் 6: வி. பாலகிருஷ்ண முதலியார் (மொ.து); iii. செப்டம்பர், 1903; iv.....; v.....; vi.....; vii.....; viii. 48/1903/IV.

O15:1A1

891. i. அத்யாத்ம ராமாயண வசனம், எண் 7: முதற் பதிப்பு, வி. பாலகிருஷ்ண முதலியார் (மொ.து); iii. அக்டோபர், 1903; iv. உ.ப. 24; v.....; vi.....; vii.....; viii. 49/1903/IV.

O15:1A1

காளிதாசன்

892. i. இரகுவம்ச வசனம்—முதற் பாகம் (1–6 சருக்கங்கள்): முதற் பதிப்பு, எஸ். எம். நடேச சாஸ்திரி (மொ.து); ii. ஸ்ரீனிவாச வரதாச்சாரி அண்டு கோ; ஸ்ரீனிவாச வரதாச்சாரி அண்டு கோ. அச்சுக்கூடம், சென்னை; iii. மே, 1901; iv. உ.ப. 102; v. 8 vo; vi. 0–12–0; vii......; viii. 242/1901/II.

O15:1D40

சீனிவாசன், சி. ஆர்.

893. கதா பிரசுன மாலா—எண் 1. சீதா சுயம்வர சரிதம்: முதற் பதிப்பு; ii. சி. ஆர். சீனிவாசன்; ஸ்ரீ வித்யா அச்சுக்கூடம், கும்பகோணம்; iii. ஜூன், 1905; iv. உ.ப. 66; v. 16 mo; vi. 0–6–0; vii.......; viii. 287/1905/II.

O15:1

சுகர்

894. i. பாகவதம் தசம ஸ்கந்தம், பகுதி 1: முதற் பதிப்பு, எஸ். ராஜா சாஸ்திரி (தொ.து); ii. எஸ். ராஜா சாஸ்திரி; வாணி பூஷண பிரஸ், சென்னை; iii. நவம்பர், 1908; iv. உ.ப. 80; v. 8°; vi. 0–5–0; vii. இது பாகவதத்தின் தமிழாக்கம்; viii. 277/1909/I.

O15:1

895. i. பாகவதம் தசம ஸ்கந்தம், பகுதி 2: முதற் பதிப்பு, ii. எஸ். ராஜா சாஸ்திரி (தொ.து); iii. ஆகஸ்ட், 1909; iv. ..; v.....; vi. 0–6–0; vii. ஸ்ரீ பாகவதத்தின் பத்தாவது பாகம், பகுதிகளாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் அர்த்தம் தரப்பட்டுள்ளது; viii. 248/1909/III.

O15:1

896 i. பாகவதம் தசம ஸ்கந்தம், பகுதி 3 & 4: முதற் பதிப்பு. எஸ். ராஜா சாஸ்திரி (தொ.து); iii. நவம்பர், 1909; iv. உ.ப. 160; v......; vi. 0–12–0: vii. பகுதி பகுதியாகப் பதிக்கப்பட்டுள்ளதில் இது தமிழ் உரையோடு கூடிய ஸ்ரீ பாகவதத்தின் பத்தாவது பாகம்; viii. 689/1909/IV.

O15:1

897. i. பாகவதம் தசம ஸ்கந்தம்—பகுதி 5 : முதற் பதிப்பு— கணபதி சாஸ்திரி, காரட்டூர் (தொ.-து) ; ii. எ. வி. ஐயர் அண்டு கோ ; வாணி பூஷணம் பிரஸ், சென்னை ; iii. டிசம்பர், 1909 ; iv. உ.ப. 80 ; vi. 0–7–0 ; vii.....; viii. 126/1910/I.

O15:1

898. i. பாகவதம் தசம ஸ்கந்தம், பகுதி 6: முதற் பதிப்பு. கணபதி சாஸ்திரி (தொ.-து.) ; ii...... iii. பிப்ரவரி, 1910; iv.......; v.....; vi.....; vii.....; viii. 721/1910/I.

O15:1

899. i. பாகவதம் தசம ஸ்கந்தம், பகுதி 7 : முதற் பதிப்பு, கணபதி சாஸ்திரி (தொ.து.) ii.....; iii. மார்ச், 1910; iv.....; v.....; vi.....; vii.....; viii. 722/1910/I.

O15:1

900. i. பாகவதம் தசம ஸ்கந்தம்—பகுதி 8 : முதற் பதிப்பு— கணபதி சாஸ்திரி (தொ.-து.) ; ii.......; iii. ஏப்ரல், 1910 ; iv. ...; v.....; vi.....; vii.....; viii. 556/1910/II.

O15:1

901. i. பாகவதம் தசம ஸ்கந்தம், பகுதி 9 : முதற் பதிப்பு கணபதி சாஸ்திரி (தொ.து.); ii.....; iii. ஜூன், 1910 ; iv.......; v.....; vi.....; vii.....; viii. 663/1910/II.

O15:1

902. i. பாகவதம் தசம ஸ்கந்தம், பகுதி 10 : முதற் பதிப்பு, கணபதி சாஸ்திரி (தொ.து) ; ii.......; iii. ஜூலை. 1910 ; iv.....; v.....; vi.....; vii.....; viii. 328/1910/III.

O15:1

903. i. பாகவதம் தசம ஸ்கந்தம், பகுதி 11 : முதற் பதிப்பு, கணபதி சாஸ்திரி (தொ.து.); ii.....; iii.....; iv.....; v.....; vi.....; vii.....; viii. 329/1910/III.

O15:1

904. i. பாகவதம் தசம ஸ்கந்தம், பகுதி 12 : முதற் பதிப்பு, கணபதி சாஸ்திரி ; ii.....; iii. செப்டம்பர், 1910; iv.....; v.....; vi.....; vii.... ; viii. 871/1910/III.

O15:1

905. i. பாகவதம் தசம ஸ்கந்தம், பகுதி 13 : முதற் பதிப்பு, எஸ். ராஜா சாஸ்திரி & எ. சுப்ரமண்ய பாரதி (தொ.து..), ii.....; iii. நவம்பர், 1910; iv.......; v.... ;.. vi... .. vii.....; viii. 598/1910/IV.

O15:1

906. i. பாகவத தமிழ் வசனம் பகுதி, 1 : முதற் பதிப்பு, ஆர். சிவராம சாஸ்திரி (மொ.து) ; ii. பி. வி. எஸ். பிரதர்ஸ் ; புரொகிரஸ்ஸிவ் பிரஸ், சென்னை ; iii. ஏப்ரல், 1909 ; iv. உ.ப. 46+72; v. 8 vo. ; vi. 0-8-0 ; vii. சமஸ்கிருத நூலின் தமிழாக்கம். viii. 206/1909/II.

O15:1

907. i. பாகவத தமிழ் வசனம், பகுதி. 2 : முதற் பதிப்பு, ஆர். சிவராம சாஸ்திரி (மொ.து.) ; ii.....; iii. ஜூன், 1909; iv, உ.ப. 120; v.....; vi.....; vii.....; viii. 45/1909/III.

O15:1

908. i. பாகவத தமிழ் வசனம், பகுதி 3 : முதற் பதிப்பு பண்டிட். ஆர். சிவராம சாஸ்திரி (மொ.து.) ; ii.....; iii. செப்டம்பர், 1909 ; iv.....; v...... vi...... vii.....; viii. 800/1909/IV.

O15:1

909. i. பாகவத தமிழ் வசனம், பகுதி 4 : முதற் பதிப்பு பண்டிட். ஆர். சிவராம சாஸ்திரி (மொ.து.); ii... ; iii. நவம்பர், 1909; iv.....; v.....; vi.... ; vii.....; viii. 801/1909/IV.

O15:1

910. i. பாகவத தமிழ் வசனம், பகுதி 5 : முதற் பதிப்பு பண்டிட். ஆர். சிவராம சாஸ்திரி (மொ.து.) ; ii.....; iii. ஜனவரி, 1910 ; iv.....; v.....; vi.....; vii.....; viii. 342/1910/I.

O15:1

911. i. பாகவத தமிழ் வசனம், பகுதி. 6 : முதற் பதிப்பு பண்டிட். ஆர். சிவராம சாஸ்திரி (மொ.து) ; ii.....; iii. ஏப்ரல், 1910 ; iv.....; v.....; vi.....; vii.....; viii. 102/1910/II.

O15:1

912. i. பாகவத தமிழ் வசனம், பகுதி 7 : முதற் பதிப்பு பண்டிட் ஆர். சிவராம சாஸ்திரி (மொ.து.) ; ii.....; iii. ஜூலை, 1910 ; iv.....; v.....; vi.....; vii.....; viii. 219/1910/III.

O15:1

913. i. பாகவத தமிழ் வசனம், பகுதி. 8 : முதற் பதிப்பு பண்டிட் ஆர். சிவராம சாஸ்திரி (மொ.து.) ; ii.....; iii. செப்டம்பர், 1910; iv.....; v.....; vi.....; vii.....; viii. 125/1910/IV.

O15:1

914. i. பாகவத தமிழ் வசனம், பகுதி. 9 : முதற் பதிப்பு பண்டிட் ஆர். சிவராம சாஸ்திரி (மொ.து.) ; ii....... ; iii. நவம்பர், 1910; iv.....; v.....; vi.....; vii.....; viii. 737/1910/IV.

O15:1

915. i. தேவி பாகவதம்—பூர்வ பாகம் : முதற் பதிப்பு—சி. ஆலால சுந்தரம்பிள்ளை. (மொ.து) ; ii. சி. ஆலால சுந்தரம் பிள்ளை, கணேச பிரஸ், சென்னை ; iii. மார்ச். 1908 ; iv. உ.ப. 1+4+910 ; v. 8 vo; vi. 3-12-0 ; vii. சமஸ்கிருதத்தில் அப்பெயருள்ள ஒரு நூலின் மொழி பெயர்ப்பு. viii. 256/1908/III.

O15:1

பாணகவி

916. i. காதம்பரீ: ஆதிவராஹ கவி ; ii. பி. ஆர். கிருஷ் மாச்சாரி ; விவேகபாநு பிரஸ், மதுரை ; iii. அக்டோபர், 1907 ; iv. உ.ப. 1+23 ; v. 8 mo. ; vi.......; vii. சமஸ்கிருத "காதம்பரீயின்" பழைய தமிழ் மொழி பெயர்ப்பின் ஒரு சில பாகங்கள்; viii. 232/1907/IV.

O15:1

வால்மீகி

917. i. வால்மீகி இராமாயண வசனச் சுருக்கம்: முதற் பதிப்பு, கே. வி. அருணகிரி முதலி (மொ.து.); ii. கே. வி. அருணகிரி முதலி; வித்யாரத்நாகர பிரஸ், வேலூர்; iii. மார்ச், 1909; iv. உ. ப. 35; v. 16 mo ; vi. 0-1-6; vii........; viii. 18/1909/II.

015:1A1

918. i. வால்மீகி இராமாயணம், பாலகாண்டம்: முதற்பதிப்பு, எஸ். ஜி. அனந்தாச்சாரியார் (மொ.து); ii. எஸ். ஜி. அனந்தாச்சாரியார்; ஸ்டார் ஆப் இந்தியா அச்சுக்கூடம் & ஸ்ரீ நிகேதனம் அச்சுக்கூடம், சென்னை; iii. ஆகஸ்டு, 1904; iv செ. மூ. ப. 384; v. 8 vo; vi. 15-0-0 ஆறு பகுதிக்கும்; vii........; viii. 88/1904/IV.

015:1A1

919. i. வால்மீகி இராமாயணம், சுந்தர காண்டம்: எஸ். ஜி. அனந்தாச்சாரியரர் (மொ.து.); ii. எஸ். ஜி. அனந்தாச்சாரியார் வெங்கிடேச பிரஸ், சென்னை; iii. ஜூலை, 1906; iv. உ. ப. 194; v. 8 vo.; vi. 2-0-0; viii. தமிழாக்கமான இதில் சம்ஸ்கிருத உரையும் உள்ளது; viii. 15/1906/III.

015;1A1

920. வால்மீகி இராமாயணம் அயோத்தியா காண்டம்: இரண்டாம் புத்தகம், எஸ். ஜி. அனந்தாச்சாரியார் (மொ.து); ii. எஸ். ஜி. அனந்தாச்சாரியார்; வெங்கிடேசா பிரஸ், சென்னை; iii. ஜூலை, 1907; iv. செ. மூ. உ. ப. 1+16+592; v. 8°; vi. 15-0-0 ஆறு பகுதிகளுக்கும்; vii.......; viii. 16/1907/III.

015:1A1

921. i. வால்மீகி இராமாயண வசனம், அயோத்தியா காண்டம்: முதற் பதிப்பு, நடேச சாஸ்திரி (மொ.து.) ii. வி. கல்யாண ராமய்யர்; லாரன்சு அச்சுக்கூடம், சென்னை; iii. நவம்பர், 1903; iv. உ. ப. 501; v. 8 vo.; vi. 3-0-0; vii.......; viii. 285/1903/IV.

015:1A1

922. i. வால்மீகி இராமாயண வசனம், கிஷ்கிந்தா காண்டம்: முதற் பதிப்பு நடேச சாஸ்திரி & டி. கனக சுந்தரம் பிள்ளை (மொ.து.); ii. வி. கல்யாணராமய்யர்; லாரன்சு அசைலம் பிரஸ், சென்னை; iii. பிப்ரவரி, 1908; iv. உ.ப. 5+226; v. 8 vo.; vi. 1-12-0; vi வால்மீகி ராமாயணத்தின்படி ராமாயணக்கதை தமிழ் வசனத்தில் தரப்பட்டுள்ளது, viii. 14/1908/II.

015:1A1

923. i. வால்மீகி இராமாயணம் சுந்தர காண்டம்: முதற் பதிப்பு, வி. ரங்காச்சாரியார் (மொ.து.); ii. டி. பி. விஜய ராகவாச்சாரி; ஸ்ரீ நிகேதனம் அச்சுக்கூடம், சென்னை, iii. ஜனவரி, 1902; vi. உ. ப. 415; v. 8 vo.; vi. 1-8-0; vii.......viii 96/1902/I.

015:1A1

924. i. வால்மீகி இராமாயணம் சுந்தர காண்டம்: முதற் பதிப்பு, டி. வேங்கட நரசிம்மாச்சாருலு; ii. டி. வி. நரசிம்மாச்சாருலு; அண்டு பிரதர்ஸ்; மைனு அச்சுக்கூடம், சென்னை; iii. ஜூன், 1901; iv. செ. மூ. உ.ப. 290; v. 16 mo.; vi 1-8-0; vii....; viii. 275/1901/II.

015:1A1

925. i. வால்மீகி இராமாயணம், ஆரணிய காண்டம் & கிஷ்கிந்தா காண்டம்: பாகம். 6, முதற் பதிப்பு, சி. ஆர். ஸ்ரீனிவாச அய்யங்கார் (மொ.து); ii. சி. ஆர். ஸ்ரீனிவாச அய்யங்கார்; கார்டியன் பிரஸ், சென்னை; iii. செப்டம்பர், 1909; iv. செ. மூ. உ. ப. 200; v. 8 vo.; vi. 1-4-0; vii. சம்ஸ்கிருத வால்மீகி ராமாயணத்தின் வசன மொழி பெயர்ப்பு, ஆரணிய காண்டத்தின் கடைப் பகுதியும் கிஷ்கிந்தா காண்டத்தின் முதற் பகுதியும் உள்ளது; viii. 99/1909/IV.

015:1A1

926. i. வால்மீகி இராமாயண வசனம் சுந்தர காண்டம் தொகுதி 5. எண். 25; முதற் பதிப்பு, கே. ஸ்ரீனிவாச ராகவாச்சாரி (மொ.து.); ii. வி. கன்னையா நாயுடு; வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை; iii டிசம்பர் 1900; iv உ. ப. 32; v. 8 vo.; vi 0–4–0 vii. இராமாயணத்தின் ஐந்தாவது காண்டத்தின் தமிழ் விளக்க வுரை; viii. 61/1901/I.

015: 1A1

927. i. வால்மீகி இராமாயண வசனம்—சுந்தா காண்டம்—தொகுதி. 5 எண். 26; முதற்பதிப்பு—கே. ஸ்ரீனிவாச ராகவாச்சாரி (மொ.து.); iii பிபரவரி, 1901; v.....; iv. உ.ப. 50; vi. 0–6–0; vii.......; viii 236/1901/I.

015: 1A1

928. i. வால்மீகி இராமாயண வசனம்—யுத்த காண்டம் எண். 1–4; முதற் பதிப்பு—கே. ஸ்ரீனிவாசராகவாச்சாரி (மொ.து.); ii. வி. கன்னையா நாயுடு; வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை, iii. மே, 1901; iv. உ.ப. 112; v. 8 vo.; vi. 0–14–0; vii. ....; viii. 265/1901/II.

015: 1A1

929. i. வால்மீகி இராமாயண வசனம்—யுத்த காண்டம்—தொகுதி, 6 எண். 5 & 6; முதற் பதிப்பு—கே. ஸ்ரீனிவாச ராகவாச்சாரி (மொ.து.); ii.....; iii. அக்டோபர், 1901, iv.....; v. உ.ப. 96; vi. 0–12–0; vii.... ; viii. 97/1901/IV.

015: 1A1

930. i. வால்மீகி இராமாயண வசனம்—யுத்த காண்டம்—தொகுதி, 6. எண். 7 & 8; முதற்பதிப்பு—கே. ஸ்ரீனிவாச ராகவாச்சாரி (மொ.து.); ii.....; iii. டிசம்பர் 1901; iv. உ.ப. 72; v.....; vi. 0–9–0; vii.....; viii. 2/1902/I.

015: 1A1

931. i. வால்மீகி இராமாயண வசனம்: யுத்தகாண்டம், தொகுதி. 6 எண். 9; முதற்பதிப்பு கே. ஸ்ரீனிவாச ராகவாச்சாரி (மொ.து); ii.....; iii. ஜனவரி, 1902; iv. உ. ப. 32; v.....; vi. 0–4–0; vii.....; viii. 172/1902/I.

015: 1A1

932. i. வால்மீகி இராமாயண வசனம் யுத்த காண்டம்—தொகுதி. 6. எண் 11; முதற் பதிப்பு—கே. ஸ்ரீனிவாச ராகவாச்சாரி (மொ.து.); ii.....; iii. மே, 1902; iv. உ. ப. 64; v.....; vi. 0–8–0; vii.....; viii. 95/1902/II.

015: 1A1

933. i. வால்மீகி இராமாயண வசனம் யுத்த காண்டம்: தொகுதி 6 எண் 12 & 13 ; முதற் பதிப்பு, கே. ஸ்ரீனிவாச ராகவாச்சாரி (மொ.து.); ii.....; iii ஜூலை, 1902; iv. உ.ப. 62; v. ...; vi.....; vii.....; viii. 75/1902/III.

015:1A1

934. i. வால்மீகி இராமாயணம் அயோத்தியா காண்டம் பாகம் 1; முதற் பதிப்பு, டி. எம். ஸ்ரீனிவாச ராகவாச்சாரி (தொ.து.) ii. டி. எம். ஸ்ரீனிவாச ராகவாச்சாரி; கலாரத்னாகரம் பிரஸ், சென்னை; iii. ஜூலை, 1909; iv உ.ப. 224; v. 8 vo; vi. 1–5–0; vii. வார்த்தைக்கு வார்த்தை தமிழர்த்தம் தரும் இராமாயணத்தின் இரண்டாவது நூலாம் இது; viii. 204/1909/III.

015:1A1

935. வால்மீகி இராமாயணம் அயோத்தியா காண்டம் பாகம், 2; முதற் பதிப்பு டி. எம். ஸ்ரீனிவாச ராகவாச்சாரி (தொ.து.) iii. அக்டோபர், 1909; iv. உ. ப. 32; v. 8 vo; vi. 0–3–0 vii.....; viii. 280/1909/IV.

015:1A1

936. i. வால்மீகி இராமாயணம் அயோத்தியா காண்டம்: பாகம், 3; முதற் பதிப்பு டி. எம். ஸ்ரீனிவாச ராகவாச்சாரி (தொ.து.); ii.....; iii, ஜனவரி, 1910; iv.....; v. உ.ப. 64; vi. 0-6–0; vii.....; viii 178/1910/I.

015:1A1

937. i. வால்மீகி இராமாயணம், யுத்த காண்டம்—எண் 5; முதற் பதிப்பு பி. எம். ஸ்ரீனிவாச ராகவாச்சாரி (மொ.து.) ii. பி. எம். ஸ்ரீனிவாச ராகவாச்சாரி; ஸ்ரீநிகேதனம் அச்சுக் கூடம், சென்னை; iii. மார்ச், 1901; iv. செ. மூ. உ. ப. 60; v. 4 to; vi........; vii........; viii. 151/1901/II.

015:1A1

938. i. வால்மீகி இராமாயணம், சுந்தர காண்டம்: இரண்டாம் பதிப்பு; பி. எம். ஸ்ரீனிவாச ராகவாச்சாரி, (மொ.து.); ii. பி. எம். ஸ்ரீனிவாச ராகவாச்சாரி; கலாரத்னாகரம் அச்சுக்கூடம், சென்னை, iii. பிப்ரவரி, 1902; iv. உ. ப. 1102; v. 8 vo; vi. 6–4–0; vii.........; viii. 277/1902/I.

015:1A1

939. i. ஹிந்து மதானுஸார ஸஞ்சிகை ஸ்ரீமத் வால்மீகி இராமாயண வசனம்—பால காண்டம், எண் 1; முதற் பதிப்பு—டி. கே. ஸ்ரீரங்காச்சாரி (மொ.து.); ii. கே. எம். சிங்கார வேலு முதலி; கவிப்பிரகாச கணேசானந்த பிரஸ், சென்னை; iii. ஜூன், 1910; iv. உ. ப. 32; v. 8°, vi. 0-2-0; vii........; viii. 163/1910/III.

015, 1A1

940. i. ஹிந்து மதானுஸார ஸஞ்சிகை ஸ்ரீமத் வால்மீகி இராமாயண வசனம்—அயோத்தியா காண்டம்—எண் 1; முதற் பதிப்பு—டி. கே. ஸ்ரீரங்காச்சாரி (மொ.து.); iii. ஜூன், 1910; viii. 164/1910/III.

015, 1A1

941. i. ஹிந்து மதானுஸார ஸஞ்சிகை ஸ்ரீமத் வால்மீகி இராமாயண வசனம்—பால காண்டம்—எண் 2; முதற்பதிப்பு—டி. கே. ஸ்ரீரங்காச்சாரி (மொ.து.); iii. ஆகஸ்ட், 1910; viii. 657/1910/III.

015, 1A1

942. i. ஹிந்து மதானுஸார ஸஞ்சிகை ஸ்ரீமத் வால்மீகி இராமாயண வசனம்—அயோத்தியா காண்டம்—எண் 2; முதற் பதிப்பு—டி. கே. ஸ்ரீரங்காச்சாரி (மொ.து.); iii. ஆகஸ்ட, 1910, viii. 658/1910/III.

015, 1A1

வியாசர்.

943. i. மஹாபாரதம், ஆதிபர்வம், ஸபா பர்வம்—பாகம், 5; முதற் பதிப்பு—டி. இ. ஸ்ரீனிவாசாச்சாரி (மொ.து.) & எம். வி. ராமானுஜாச்சாரி (தொ.து); ii. எம். வி. ராமானுஜாச்சாரி; வைஜயந்தி பிரஸ், சென்னை; iii. அக்டோபர், 1909; iv. உ.ப. 200; v. 8°; vi. 0-12-0; vii. சமஸ்கிருதத்திலுள்ள மகா பாரதத்தின் உண்மை மொழி பெயர்ப்பு. ஆதிபர்வத்தின் கடைப் பகுதியும் ஸபா பர்வத்தின் முதற் பகுதியும் உள்ளன. viii. 494/1909/IV.

015, 1

944. i. மஹாபாரதம், ஸபாபர்வம்—பகுதி 6; முதற் பதிப்பு—டி. இ. ஸ்ரீனிவாசாச்சாரி (மொ.து.); & எம். வி. ராமானுஜாச்சாரி (தொ.து.); iii. ஜனவரி, 1910; viii. 165/1910/I.

015, 1

945. i. மஹாபாரதம், ஸபாபர்வம் & சாந்தி பர்வம்—பகுதி, 7; முதற் பதிப்பு—டி. இ. ஸ்ரீனிவாசாச்சாரி (மொ.து.) & எம். வி. ராமானுஜாச்சாரி (தொ.து.); iii. ஏப்ரல், 1910; vii. சமஸ்கிருத மகாபாரதத்தின் உண்மை மொழி பெயர்ப்பு. சபாபர்வத்தின் மீதிப் பாகங்களும் சாந்தி பர்வத்தின் 1–27 அத்தியாயங்களும் அடங்கியுள்ளன. viii. 230/1910/II.

015,1

946. i. மஹாபாரதம், சாந்தி பர்வம்—பகுதி, 8; முதற் பதிப்பு—கணபதி சாஸ்திரி (மொ.து) & எம். வி. ராமானுஜாச்சாரி (தொ.து.); iii. ஆகஸ்ட், 1910; vii. சமஸ்கிருத மகாபாரதத்தின் செம்மையான மொழி பெயர்ப்பு, சாந்தி பர்வத்தின் 29–87 அதிகாரங்கள் அடங்கியுள்ளன. viii. 518/1910/III.

015, 1

947. i. மஹாபாரதம், சாந்தி பர்வம்—பகுதி, 9; முதற் பதிப்பு—பி. கணபதி சாஸ்திரி (மொ. து.) & எம். வி. ராமானுஜாச்சாரி (தொ.து.); iii. நவம்பர், 1910; vii. சமஸ்கிருத பாரதத்தின் உண்மை மொழி பெயர்ப்பு, 87 முதல் 141 வரையுள்ள சாந்தி பர்வ அதிகாரங்கள் அடங்கியதாம்; viii. 440/1910/IV.

015, 1

வேதாந்த இராமானுஜாச்சாரியார்.

948. i. சமஸ்கிருத முதல் வாசகம்; முதற் பதிப்பு; ii. வேதாந்த இராமானுஜாச்சாரியார்; விக்டோரியா பாண்டியன் அச்சுக்கூடம், ஆனைக்கார சத்திரம்; iii. மார்ச், 1905; iv. உ. ப. 32; v. 8 vo; vi. 0–2–6; vii........;viii. 222/1905/I.

015,1

891.22 நாடகம்

காளிதாசர்.

949. i. சகுந்தலா; புதிய பதிப்பு; ii. டி. சுந்தரராஜ சர்மா; வேதாந்த போதினி பிரஸ், சென்னை; iii ஏப்ரல், 1908; iv. உ.ப. 48; v. 32°; vi. 0–2–0; vii. காளிதாஸனின் சகுந்தலையைத் தழுவி தமிழ் வசனத்தில் வந்துள்ள சகுந்தலையின் கதை. மொழி பெயர்த்தவர் டி. சுந்தரராஜ சர்மா; viii. 152/1908/II.

015,2D40

950. i. சாகுந்தல நாடகம்: முதற் பதிப்பு ; ii. ஜி. சுப்பிரமணிய ஐயர்; சுதேசமித்திரன் அச்சுக்கூடம், சென்னை; iii. ஆகஸ்ட் 1902; iv. உ. ப. 196; v. 12 mo; vi. 0–8–0; vii. இதை தமிழில் மொழிபெயர்த்தவர் என். சுவாமிநாத சாஸ்திரி; viii. 202/1902/III.

015,2D 40

891. 443 வங்காள இலக்கியம்

பங்கிம் சந்தர சாட்டர்ஜி.

951. ஆனந்த மடம்; முதற் பதிப்பு; ii. கணேஷ் & கோ கடாவி பிரஸ், சென்னை; iii. மார்ச், 1908; iv. உ. ப. 21+221; v. 16°; vi. 0–8–0; vii. பங்கிம் சந்தர சாட்டர்ஜியினுல் வங்காள மொழியில் எழுதப்பட்ட "ஆனந்தமடம்" என்ற நாவலின் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்தவர் சி. திருச்சிற்றம் பலம் பிள்ளை viii. 380/1908/I.

0157,3

952. i. சந்திரசேகரன்: முதற் பதிப்பு; ii. கணேஷ் & கோ. கார்டியன் பிரஸ், சென்னை, iii. மே, 1908; iv. உ.ப. 4+234; v. 16°; vi. 0–8–0; vii. புகழ்மிக்க வங்காள எழுத்தாளர் பங்கிம் சந்தர சாட்டர்ஜியால் எழுதப்பட்ட நவீனத்தின் தமிழாக்கம். மொழி பெயர்த்தவர் சி. திருச்சிற்றம்பலம் பிள்ளை ; viii. 247/1908/II.

0157,3

953. i. சீதாராம்: முதற் பதிப்பு ;ii. சி. எஸ். சுந்தரம் ஐயர்; சவுத் இந்தியன் பிரஸ், சென்னை; iii. பிப்ரவரி, 1910; iv. உ.ப. 2+354; v. 16°; vi. 1–4–0; vii. பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் வங்காளத்தில் எழுதப்பட்ட நவீனத்தின் தமிழாக்கம். மொழி பெயர்த்தவர் சி. திருச்சிற்றம்பலம் பிள்ளை, பண்டிட்; viii. 636/1910/I.

0157,3

954. i. நிர்மலா: முதற் பதிப்பு; ii. எம். குப்புசாமி அய்யர்; மதராஸ் ரிப்பன் பிரஸ், சென்னை; iii. பிப்ரவரி, 1908; iv. உ.ப. 21; v. 16°; vi. 0–1–6; vii. வங்காள மொழியினின்றும் மொழி பெயர்க்கப்பட்டதாகக் கூறப்படும் இது சிறிய ஆனல் கவனத்தைக்கவரும் (interesting) கதை ; viii. 309/1908/I.

0157,3

894.8111 தமிழ் கவிதை : பத்துப்பாட்டு

சாமிநாத ஐயர், வி. தொ.து.

955. i. பத்துப்பாட்டு (முல்லைப்பாட்டு)—நச்சினர்க்கினியர் உரை மற்றும் விளக்கவுரையுடன்: இரண்டாம் பதிப்பு; ii. வி. சாமி நாத ஐயர்; பிரஸிடென்ஸி பிரஸ், சென்னை ; iii. அக்டோபர், 1910 ; iv. உ. ப. 1+28; v. 8°; vi. 0-4-0 ; vii . . . . ; viii. 330/1910/IV. 031,1C21

894.8111 தமிழ்க் கவிதை: பதினெண் கீழ்க்கணக்கு

சைன முனிவர்கள்.

956. i. நாலடியார்—மூலமும் உரையும்: முதற் பதிப்பு—டி. எஸ். குமாரசாமிப்பிள்ளை (தொ.து.); ii. டி. எஸ். குமாரசாமி பிள்ளை; மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை ; iii. மே, 1903; iv. உ. ப. 414; v. 12mo; vi. 1–2–0; vii.. ....; viii. 261/1903/II.

O31,1C21

திருவள்ளுவர்.

957. i. திருக்குறள்—பரிமேலழகரின் உரையுடன், எண் 1&2: முதற் பதிப்பு—கே. வடிவேலு செட்டி & வி. பி. தெய்வநாயக முதலி (தொ.து.); ii. கே. வடிவேலு செட்டி & வி. பி. தெய்வ நாயக முதலி; கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை; iii. செப் டம்பர், 1902; iv. செ. மூ. உ. ப. 128; v. 8vo; vi. 3–0–0; vii.. ....; viii. 95/1902/IV.

O31,1C5

958. i. திருக்குறள் மூலமும், பரிமேலழகர் உரையும், தெளிபொருள் விளக்கமும், கருத்துரையும் குறிப்புரையும் ; எண் 3–9: முதற் பதிப்பு; iii. மே, 1903; iv. செ. மூ. உ. ப. 448; vi. 1–12–0; viii. 5/1903/III.

O31, 1C5

959. i. திருக்குறள் மூலமும், பரிமேலழகர் உரையும், தெளிபொருள் விளக்கமும், கருத்துரையும் குறிப்புரையும் ; எண் 10: முதற் பதிப்பு; iii. ஜூன், 1903; iv. செ. மூ. உ. ப. 64; vi. 0–4–0; viii. 52/1903/III.

O31,1C5

960. i. திருக்குறள் மூலமும், பரிமேலழகர் உரையும், தெளிபொருள் விளக்கமும் கருத்துரையும் குறிப்புரையும் எண் 11: முதற்பதிப்பு iii. ஜூலை, 1903; viii. 188/1903/III.

O31,1C5

961. i. திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும், தெளிபொருள் விளக்கமும், கருத்துரையும் குறிப்புரையும் எண், 12: முதற் பதிப்பு; iii. ஆகஸ்ட், 1903; viii. 277/1903/III.

O31,1C5

962. i. திருக்குறள்—பரிமேலழகர் உரையுடன்; எண் 13: முதற் பதிப்பு; iii. அக்டோபர், 1903; viii. 40/1903/IV.

O31,1C5

963. i. திருக்குறள்—பரிமேலழகர் உரையுடன் எண் 14: முதற் பதிப்பு; iii. நவம்பர், 1903; viii. 160/1903/IV.

O31,1C5

964. i. திருக்குறள்—பரிமேலழகர் உரையுடன், எண் 15: முதற் பதிப்பு; iii. டிசம்பர், 1903; viii. 219/1903/IV.

O31,1C5

965. i. திருக்குறள்—உரையுடன் எண் 16 : முதற்பதிப்பு; iii. ஜனவரி, 1904; viii. 183/1904/I.

O31,1C5

966. i. திருக்குறள்—உரையுடன் எண் 17; iii. பிப்ரவரி, 1904; viii. 184/1904/I.

O31,1C5

967. i. திருக்குறள்—உரையுடன் எண் 18–20: முதற்பதிப்பு; iii. ஜூலை, 1904; vi. 0–12–0; viii. 121/1904/IV.

O31,1C5

968. i. திருக்குறள்: முதற்பதிப்பு; ii. யாழ்ப்பாணத்து நல்லூர் சதாசிவப் பிள்ளை; வித்யாநுபாலன பிரஸ், சென்னை; iii. மார்ச், 1910; iv. செ. மூ. உ. ப. 3+163+25; v. 18°; vi. 0–5–0; vii. திருவள்ளுவ மாலையுடன் தொகுக்கப்பெற்றது; viii. 304/1910/II.

O31,1C

பூதஞ் சேந்தனர்.

969. i. இனியது நாற்பது—மூலமும் உரையும், கஞ நூலும்: முதற் பதிப்பு; ii. தமிழ்ச்சங்கம் அச்சுக்கூடம், மதுரை; iii. டிசம்பர், 1903; iv. செ. மூ. உ. ப. 30; v. 8vo; vi. 0–3–0; vii.......... viii. 125/1904/111.

O31,1C32

894.8111 தமிழ்க் கவிதை : ஐம்பெருங் காப்பியம்

திருத்தக்கதேவர்.

970. i. சீவக சிந்தாமணி: பெரிதாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு; ii. வி. சாமிநாத ஐயர்; பிரஸிடென்ஸி பிரஸ், சென்னை; iii. ஜனவரி, 1908; iv. செ. மூ. உ. ப. 2+28+111+1045; v. 8°; vi. 6–0–0; vii. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாகிய இது முழுவதுமாக அச்சாகி உள்ளது. நச்சினார்க்கினியாரின் உரையுடன் கூடியது. அருஞ்சொல் அகராதி, விஷய அட்டவணை முதலியவைகளுடன் தொகுக்கப்பெற்றது. viii. 70/1908/I.

O31,1C91

894.8111 தமிழ்க் கவிதை: திருமுறை இலக்கியம்

சேக்கிழார்.

971. i. திருத்தொண்டர் புராணமென்னும் பெரிய புராணம்–பகுதி 6 : முதற்பதிப்பு; ii. ஏ. சிவசங்கரமுதலி & டி. வி. உலகநாத முதலி; உமாபதி குருப்பிரச்சார பிரஸ், சென்னை; iii. பிப்ரவரி, 1909; iv. செ.மூ.உ.ப. 64; v. 8°; vi 0–4–0; vii............; viii: 428/1909/1.

Q23wx1

972. i. திருத்தொண்டர் பெரியபுராணப் பிரசங்க வைபவம்: முதற் பதிப்பு—ஆர். கே. ஆர். சொக்கலிங்க செட்டி (தொ.து); ii. ஏ.வி. என். சோமசுந்தரம் செட்டி; மீனலோசினி அச்சுக்கூடம், தேவகோட்டை; iii. ஜனவரி, 1902; iv. உ.ப. 9; v. 16mo; vi........; vii..........; viii. 166/1902/1.

Q23wx1

973. i. திருத் தொண்டர் பெரிய புராண வசனச்சுருக்கம்: முதற் பதிப்பு; ii. ... புஷ்பரதச்செட்டி அண்டு கோ; கலாரத்னாகர அச்சுக்கூடம், சென்னை; iii. மார்ச், 1901; iv. உ. ப. 186+79 படங்கள்; v. 32 mo; vi. 0–12–0; vii.........; viii. 8/1901/II.

Q23wx1

திருஞான சம்பந்தர் முதலியோர்.

974. i. மூவர்கள் திருவாய் மலர்ந்தருளிய தேவாரப் பதிகங்கள்: முதற்பதிப்பு; ii. எஸ். வி. இராசப்ப முதலி; சண்முகசுந்தர விலாசம் அச்சுக்கூடம், சிதம்பரம்; iii. அக்டோபர், 1902, iv. செ. மூ. உ. ப. 8; v. 16 mo; vi. 0-0-3; vii.......; viii. 68/1902/IV.

Q23:417x1

975. i. மூவர் தேவாரப் பதிகமும் ஸ்ரீ மாணிக்க வாசக சுவாமிகள் திருவாசகமும்; முதற்பதிப்பு; ii. என். முருகேசமுதலி; கணேசர் அச்சுக்கூடம், சென்னை ; iii. மார்ச், 1903; iv. செ. மூ. ப. 56; v. 16mo; vi. 0–2–0; vii.......; viii. 99/1903/II.

Q23:417x1

மாணிக்கவாசகசுவாமி.

976. i. திருவாசகம் முதற்பதிப்பு; ii எஸ். சிவசங்கர செட்டி மதராஸ் ரிப்பன் பிரஸ், சென்னை; iii. நவம்பர், 1908; iv; செ.மூ. உ.ப. 1+22+32+303+16; v. 16°; vi 1–0–0; vii. ......; viii. 462/1908/IV.

Q23,417x

894.8111 தமிழ்க்கவிதை: திவ்யப் பிரபந்தம்

ஆண்டாள்.

977. i. திருப்பாவை—முதற்பாகம்: முதற்பதிப்பு—ஸ்ரீ தாத்தாச்சாரி (தொ.து); ii. ஸ்ரீதாத்தாச்சாரி ஸ்டாண்டர்ட் பிரஸ், கும்பகோணம்; iii. ஜூலை, 1910; iv. செ.மூ. உ.ப. 80; v.8°, vi. 0–8–0; vii. ஸ்ரீவைஷ்ணவ வடக்கலைக் கொள்கைப்படி தமிழிலும் சமஸ்கிருதத்திலும் திருப்பாவை உரையும் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன. viii. 110/1910/III.

Q23:417x1,13

திருமங்கையாழ்வார்.

978. i. இயற்பா, பெரிய திருமடல்: முதற் பதிப்பு; ii. சி. ஆழ்வாரையா; பிரஸிடென்ஸி பிரஸ், சென்னை; iii. ஜூலை, 1905; iv. செ.மூ. உ.ப. 78; v. 8 vo; vi. 0–10–0; vii......; viii. 260/1905/III.

Q22:417x1,392

திருவரங்கத்தமுதனர்.

979. i. இராமானுஜ நூற்றந்தாதி—தெலுங்கு உரையுடன்: முதற் பதிப்பு; ii. பாஷ்யகாரச் சாருலு; ஸ்ரீ நிகேதனம் அச்சுக்கூடம், சென்னை; iii. ஜூன், 1904; iv. உ.ப. 80; v. 8 vo; vi. 0–8–0; vii. ....;viii. 242/1904/II.

Q 23:417x1,42

தொண்டரடிப்பொடியாழ்வார்.

980. i. திருமாலை—பகுதி. 6: நித்தியானுசந்தானம் வரிசை—எம். பி. சீனிவாச அய்யங்கார் (தொ.து); ii. எம். பி. சீனிவாச அய்யங்கார், கலாரத்னுகரம் பிரஸ், சென்னை; iii. பிப்ரவரி, 1907; iv. செ.மு. உ.ப. 12+46; v. 8°; vi. 0–10–0; vii. ஸ்ரீரங்கத்தில் வணங்கப்பெறும் ரங்கநாதனைப் புகழ்ந்து இயற்றிய பாடற்றிரட்டு. பதவுரை, பொழிப்புரை, சுருக்கவுரை, ஆய்வுரை ஆகியவைகளுடன் ஆசிரியரின் வரலாறும் தரப்பட்டுள்ளது. viii. 260/1907/I.

Q23:417x1,17

981. i. திருமாலை—பகுதி. 6: நித்யானுசந்தானம் வரிசை எம். பி. சீனிவாச அய்யங்கார் (தொ.து.); ii, எம். பி. சீனிவாச ஐயங்கார்; கலாரத்னுகரம் பிரஸ், சென்னை; iii. பிப்ரவரி, 1907; iv. உ.ப. 10+6+46; v. 8°; vi. 1–0–0; vii. பதிவு எண் 260-ஐப் பார்க்கவும். viii. 261/1907/I.

Q23:417x1,17

நம்மாழ்வார்.

982. i. பகவத் விஷயம்—திருவாய்மொழி—முதற் பதிப்பு: டோம்பிவரதாச்சாரி; பாகவதவர்த்தினி பிரஸ், கும்டபாளையம்; iii. அக்டோபர், 1910; iv. செ.மூ. உ.ப. 80; v. 4°, vi. 0-8-0; vii. நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் முதல் நூறுபாக்கள். வடகலை ஸ்ரீ வைஷ்ணவர்களின் கொள்கைக் கேற்ப தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் விரிவான விளக்கவுரைகள் தரப்பட்டுள்ளன. vii. 29/1910/IV.

Q23:417x1,41

983. i. திருவாய்மொழி வியாக்யானமான பகவத்விஷயம்-பாகம் 1&2 : முதற்பதிப்பு—ஸ்ரீனிவாச ராகவாச்சாரி; (தொ.து); ii. மாதபூஷீ ஸ்ரீனிவாச ராகவாச்சாரி; சச்சிதானந்தா பிரஸ் சென்னை; iii. செப்டம்பர், 1910; iv. செ. மூ. உ.ப. 192; v. 8 vo ; vi. 1-0-0; vii......... ; viii. 214/1910/IV.

Q23:417x1,41

984. i. பகவத் விஷயம், திருவாய் மொழி—இரண்டாம் பத்து : முதற் பதிப்பு , iii. டிசம்பர், 1910 ; iv. செ.மூ.உ.ப. 64 ; viii. 725/1910/IV.

Q23:417x1, 41

985. i. திருவாய்மொழி—தெலுங்கு மொழி பெயர்ப்புடன் : முதற் பதிப்பு—எம். இராமானு ஜாச்சாரி (மொ.து.); ii. எம். இராமானு ஜாச்சாரி ; ஸ்ரீ நிகேதனம் அச்சுக்கூடம், சென்னை ; iii. பிப்ர வரி, 1902 ; iv. உ.ப. 536 ; v. 8 vo ; vi. 2-8-0 ; viii. 173/1902/I.

Q23:417x1,41

பெரியாழ்வார்.

986. i. முதலாயிரம் மூலமும் வியாக்யானமும்—பகுதி. 1 : முதற் பதிப்பு—ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய சஞ்சீவினி சபா (தொ.து.) ; ii. ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய சஞ்சீவினி சபா ; ஸ்ரீ சுதர்சன பிரஸ், சின்னக் காஞ்சிபுரம் ; iii. பிப்ரவரி, 1909 ; iv. செ. மூ.உ.ப. 96 ; v. 8° ; vi. 10-0-0 முழு பாகங்களுக்கும் ; vii. நாலாயிரப் பிரபந்தத்திலிருந்து முதல் ஆயிரம் பாக்களும் அவற்றின் உரையும் அடங்கியுள்ளன. viii. 328/1909/I.

Q22:417x1

987. i. முதலாயிரம் மூலமும் வியாக்கியானமும்—பகுதி 2 : முதற் பதிப்பு—ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய சஞ்சீவினி சபா (தொ. து.); iii. மார்ச், 1909 ; viii. 32/1909/II.

Q22:417x1

988. i. முதலாயிரம் மூலமும் வியாகயானமும்—பகுதி 3 : முதற் பதிப்பு—ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய சஞ்சீவினி சபா (தொ.ஆ); iii. மே, 1909 ; viii. 452/1909/II.

Q22:417x1

989. i. முதலாயிரம் மூலமும் வியாக்யானமும்—பகுதி 4 : முதற் பதிப்பு—ஸ்ரீ வைஷ்ண சம்பிரதாய சஞ்சீவினி சபா (தொ.ஆ); ii. ஸ்ரீ வைஷ்ண சம்பிரதாய சஞ்சீவினி சபா ; சுதர்ஸன் பிரஸ், சின்ன காஞ்சிபுரம் ; iii. ஜூலை, 1909 ; viii. 15[illegible]/1909/III.

Q22:417x2

990. i. முதலாயிரம் மூலமும் வியாக்யானமும்—பகுதி 5 : முதற் பதிப்பு—ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய சஞ்சீவினி சபா (தொ.ஆ); iii. செப்டம்பர், 1909 ; viii. 464/1909/III.

Q22:417x1

991. i. முதலாயிரம் மூலமும் வியாக்யானமும்—பகுதி 6 : முதற் பதிப்பு—ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய சஞ்சீவினி சபா (தொ.ஆ); iii. அக்டோபர், 1909 ; iv. செ.மு.உ.ப. 114 ; viii. 212/1909/IV.

Q22:417x1

992. i. முதலாயிரம் மூலமும் வியாக்யானமும்—பகுதி 7 : முதற் பதிப்பு—ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய சஞ்சீவினி சபா (தொ.ஆ); iii. டிசம்பர், 1909 ; iv, செ.மு.உ.ப. 80 ; viii. 48/1910/I.

Q22:417x1

993. i. முதலாயிரம் மூலமும் வியாக்யானமும்—பாகம் 8 : முதற் பதிப்பு—ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய சஞ்சீவினி சபா (தொ.ஆ); iii. பிப்ரவரி, 1910 ; viii. 530/1910/I.

Q22:417x1

994. i. முதலாயிரம் மூலமும் வியாக்யானமும்—பாகம் 9 : முதற் பதிப்பு—ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய சஞ்சீவினி சபா (தொ.ஆ) ; iii. ஆகஸ்ட், 1910 ; viii. 522/1910/III.

Q22:417x1

995. i. முதலாயிரம் மூலமும் வியாக்யானமும்—பாகம் 10 : முதற் பதிப்பு—ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய சஞ்சீவினி சபா (தொ.ஆ); viii. 523/1910/III.

Q22:417x1

996. i. முதலாயிரம் மூலமும் வியாக்யானமும்—பாகம் 11 : முதற் பதிப்பு—ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய சஞ்சீவினி சபா (தொ.து); viii. 524/1910/III.

Q22:417x1

மதுர கவியாழ்வார்.

997. i. கண்ணி நுண் சிறுத்தாம்பு : முதற் பதிப்பு ; ii. ரங்கசாமி அய்யங்கார் ; ஹயவதன விலாச பிரஸ், கும்பகோணம் ; iii. செப்டம்பர், 1909 ; iv. செ.மூ.உ.ப. 36 ; v. 8vo. ; vi. 0–6–0 ; vii. நாலாயிரப் பிரபந்தத்தில் நன்கு தெரிந்த பாக்களான இவை நம்மாழ்வாரைப் புகழ்ந்து பாடப்பட்டவையாம் ; உரையோடு தரப்பட்டுள்ளது. viii. 474/1909/IV.

Q22:417x1,192

998. i. நித்தியானு சந்தானம்—பகுதி 5—கண்ணிநுண் சிறுத் தாம்பு : முதற் பதிப்பு ; ii. எம். பி. சீனிவாச அய்யங்கார் ; கலாரத்னுகர அச்சுக்கூடம், சென்னை ; iii. மார்ச், 1904 ; iv. உ.ப. 20 ; v. 8vo. ; vi. 0–8–0 ; vii. .... ; viii. 91/1904/II.

Q22:417

ரங்கைய்யர்.

999. i. திருப்பாவை மகிமானு சந்தானக்ரமம் : முதற் பதிப்பு ; ii. அரங்கைய்யர் ; பிரம்மோ ஆர்பன் அசைலம் அச்சுக்கூடம், சென்னை ; iii. டிசம்பர், 1902 ; iv. செ.மூ.ப. 14; v. 16mo.; vi. 0–1–0 ; vii. .... ; viii. 57/1903/I.

Q22:417

ஸ்ரீ சைல தாத்தாச்சாரியர்—தொ.து.

1000. i. திவ்வியப் பிரபந்த வியாக்கியான ரத்னுவளி : முதற் பதிப்பு ; ஸ்ரீ சைல தாத்தாச்சாரிய ; சுதர்ஸனு அச்சுக்கூடம், காஞ்சிபுரம் ; iii. ஏப்ரல், 1901 ; iv. உ.ப. 32 ; v. 8 vo.; vi. 3–0–0 ஆண்டிற்கு ; vii. .... ; viii. 114/1901/II.

Q22:417

894·8111 பிற்காலக் காவியங்கள்

அரங்கநாதக் கவிராயர்.

1001. i. மகா பாரதம் : முதற் பதிப்பு ; ii. எம். கோவிந்தப் பிள்ளை & எஸ். என். பெருமாள் ரெட்டி ; பண்டித மித்திரன் அச்சுக்கூடம், சென்னை ; iii. ஆகஸ்ட், 1902 ; iv. செ.மூ.ப. 310 ; v, 8 vo.; vi. 1–8–0 ; vii. .... ; viii. 123/1902/III.

Q31,1

ஆறுமுக நாவலர், யாழ்ப்பாணத்து நல்லூர்—மொ.து.

1002. i. திருவிளையாடற் புராணம் : முதற் பதிப்பு ; ii. சுவாமிநாத பண்டிட் ; சைவ வித்யானு பாலன பிரஸ், சென்னை ; iii. அக்டோபர், 1910 ; iv. உ.ப. 20+2+276 ; v. 12mo. ; vi. 1-0-0 ; vii. சிவனின் திருவிளையாடல்களை வசனத்தில் உரைப் பது ; viii. 410/1910/IV.

O31,1

கச்சியப்ப சிவாசார்ய சுவாமி.

1003. i. கந்த புராண மூலமும் வசனமும் : தொகுதி I & II ; முதற் பதிப்பு ; ii வி. பி. தெய்வநாயக முதலி தெரு ; பிரசிடென்சி பிரஸ், சென்னை ; iii. பிப்ரவரி, 1909 ; iv. செ. மூ.உ.ப. 4+611 ; v. 8vo. ; vi. 6-0-0 ; vii......... ; viii. 425/1909/I.

O31,1

கம்பர்.

1004. i. கம்பராமாயணம் : அயோத்தியா காண்டம், மூலமும் உரையும் : முதற் பதிப்பு ; டி. கே. சுப்பராயச் செட்டியார் & டி. இராமசாமி நாயுடு ; லக்ஷ்மி நாராயண விலாஸம் அச்சுக் கூடம், சென்னை ; iii. மே, 1904 ; iv. செ.மூ.உ.ப. 458 ; v. 8vo. ; vi. 2-8-0 ; vii. .... ; viii, 201/1904/ II.

O31,1F

1005. i. கம்ப ராமாயணம் : கிஷ்கிந்தா காண்டம்—பகுதி I, முதற் பதிப்பு ; ii. டி. சவுரிராயன் & பி. ஆர். கிருஷ்ணமாச்சாரி ; கல்யாண சுந்தரம் பிரஸ், தஞ்சாவூர் ; iii.-மே, 1908 ; iv. செ.மூ.உ.ப. 2+2+40 ; v. 8vo. ; vi. 1-0-0; vii. 1909 ஆம் பி.ஏ. பட்டப் படிப்புக்கான உரைகளுடன் அடங்கியது ; viii. 344/1908/IV.

O31,1F

1006. i. கம்ப ராமாயணம் : கிஷ்கிந்தா காண்டம்—பகுதி II, முதற் பதிப்பு ; iii. அக்டோபர், 1905 ; iv. செ.மூ.உ.ப. 50 ; vi. .... ; viii. பதிவு எண் 344-ஐப் பார்க்கவும் ; viii, 293/1908/IV.

O31,1F

1007. i. கம்ப ராமாயணம் : சுந்தர காண்டம் ; ii. பி. ஆர். கிருஷ்ண மாச்சாரி தொகுத்தது & டி. கே. பால சுப்பிரமணிய ஐயர் ; ii. வாணி விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம் ; iii. ஏப்ரல், 1907 ; iv. செ.மு.உ.ப. 36+102+252+27 ; v. 16 mo; vi. 1-8-0 ; vii. சீதை தேடப்பட்ட செய்தியும், அதனை ராமனுக்கு அறிவிக்கும் ராமாயணத்தின் ஐந்தாவது காண்டம் விளக்கப் பட்டுள்ளது. viii. 92/1907/II.

O31,1F

1008. i. கம்ப ராமாயண வசனம்—பகுதி I சி. வரதராஜ முதலி & சி. ராமானுஜுலு நாயுடு தொகுத்தது ; ii. சி. வரதராஜ முதலி & சி. ராமானுஜுலு நாயுடு ; ஸ்ரீ நிகேதன் பிரஸ், சென்னை ; iii. ஆகஸ்ட், 1907 ; iv. உ.ப. 32 vo; v. 8; vi. 0-1-0 ; vii. தொடர்ச்சியாக வரும் பதிப்புக்களில் இது கம்பராமாயணத்தின் முதல் காண்டத்திற்குரிய உரையை வசன ரூபத்தில் அளிக்கிறது ; viii. 136/1907/III.

O31,1F

1009. கம்பராமாயண வசனம் : பகுதி 2 ; viii. 266/1907/III.

O31,1F

1010. i. கம்பராமாயண வசனம் : பகுதி 3, சி. வரதராஜ முதலி & சி. ராமானுஜுலு நாயுடு (தொ.து); iii. அக்டோபர், 1907 ; vii. கம்பராமாயணத்தை வசன நடையில் தரும் முயற்சியின் தொடர்ச்சி ; viii. 144/1907/IV.

O31,1F

1011. i. கம்பராமாயண வசனம் : பகுதி 4, சி. வரதராஜ முதலி, சி. ராமானுஜுலு நாயுடு (தொ. து) ; iii. நவம்பர். 1907 ; viii. 423/1907/IV.

O31,1F

1012. i. கம்பராமாயண வசனம் : பகுதி 5, சி. வரதராஜ முதலி, சி. ராமானுஜுலு நாயுடு (தொ. து.)· iii. டிசம்பர், 1907 ; viii. 424/1907/IV.

O31,1F

1013, i. கம்பராமாயண வசனம் : முதற் பதிப்பு—பகுதி 6, சி. வரதராஜ முதலி & சி. ராமானுஜுலு நாயுடு ; iii. ஜனவரி, 1908 ; vii. கம்பராமாயணத்தை வசன நடையில் தரும் தொடர் பதிப்பு ; viii. 83/1908/I.

O31,1F

1014. i. கம்பராமாயண வசனம்: பகுதி 7, சி. வரதராஜ முதலி, சி. ராமானுஜுலு நாயுடு; iii. பிப்ரவரி, 1908; viii. 191/1908/I.

O31,1F

1015. i. கம்பராமாயண வசனம்: பகுதி 8, முதற் பதிப்பு, சி. வரத ராஜ முதலி, சி. ராமானுஜுலு நாயுடு; iii. மார்ச், 1908; viii. 39/1908/II.

O31,1F

1016. i. கம்பராமாயண வசனம்: பகுதி 9, முதற் பதிப்பு, சி. வரத ராஜ முதலி, சி. ராமானுஜுலு நாயுடு, (தொ.து); iii. எப்ரல், 1908; viii, 13/1908/III.

O31,1F

1017. i. கம்பராமாயண வசனம்: பகுதி 10, சி. வரதராஜ முதலி, சி. ராமானுஜுலு நாயுடு, (தொ. து); iii. மே, 1908; viii. 14/1908/III.

O31,1F

1018. i. கம்பராமாயண வசனம்: பகுதி-11, முதற் பதிப்பு; சி. வரதராஜ முதலி, சி. ராமானுஜுலு நாயுடு (தொ.து.); iii. டிசம்பர், 1908; viii 31/1909/I.

O31,1F

1019. கம்பராமாயண வசனம்: பகுதி 12, முதற் பதிப்பு, சி. வரத ராஜ முதலி, சி. ராமானுஜுலு நாயுடு (தொ.து.); iii. டிசம்பர், 1908; viii. 32/1909/I.

O31,1F

1020. i. கம்பராமாயண வசனம், பகுதி—13, முதற் பதிப்பு— சி. வரதராஜ முதலி, சி. ராமானுஜுலு நாயுடு (தொ.து.); iii. அக்டோபர், 1909; viii. 128/1909/IV.

O31,1F

கனகசபாபதி ஐயர், வி.

1021. i. கந்த புராண படன உபந்நியாசம்; ii. வி. கனகசபாபதி ஐயர்; பிரிமியர் பிரஸ், சென்னை; iii. செப்டம்பர், 1906; iv. செ.மூ.ப. 40; v. 16mo; vi. ....; vii. கந்த புராணத்தைக் கற்கக் கழறும் சொல்மாரி. viii. 264/1906/III.

O31,1

கிருஷ்ணசாமி ஐயர், ஏ.

1022. i. இராமாயண விஞ விடை ; ii. வி. குப்புசாமி ஐயர் ; டிவைன் பிரஸ், சென்னை ; iii. ஜனவரி, 1907 ; iv. செ.மு.ப. 4+28 ; v. 8vo. ; vi. 0-3-0 ; vii. .... ; viii. 72/1907/I.

O31,1

1023. i. இராமாயண விஞ விடை : இரண்டாம் பதிப்பு ; ii. ஜெனரல் சப்ளைஸ் & கோ ; கார்டியன் பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1908 ; iv. உ.ப. 2+261 ; vi. 0-12-0 ; vii. ஏ. எஸ். கஸ்தூரி ரங்க ஐயரால் திருத்தப்பட்டு பெரிதாக்கப்பட்டது. viii. 30/1908/II.

O31,1

கோபால தேசிகாச்சாரியார், என்.ஏ.

1024. i. மணிப்பிரவாள விராட பருவம் : முதற் பதிப்பு ; ii. என். ஏ. கோபால தேசிகாச்சாரியார், சாஸ்திர சஞ்சீவினி அச்சுக்கூடம், சென்னை ; iii. பிப்ரவரி, 1908 ; iv. செ.மு.ப. 96 ; vi. 0-8-0 ; vii. .... ; viii. 181/1905/I.

O31,1

சண்முகம் பிள்ளை, வி.

1025. i. திருவிளையாடற் புராண சங்கிரகம் : முதற் பதிப்பு ; ii. சர்ச் மிஷன் சொசைடி; சர்ச் மிஷன் அச்சுக்கூடம், பாளையங்கோட்டை; iii. ஜூலை 1901 ; iv. உ.ப. 96 , vi. 0-4-0 ; vii. .... ; viii. 119/1901/III.

O31,1

சுப்பிரமணிய ஐயர், டி.

1026. i. இராமாயண வெண்பா : மூன்றாவது போர்புரி காண்டம், முதற் பதிப்பு ; ii. வி. எம். சடகோப ராமானுஜாச்சாரியார் ; மெமோரியல் அச்சுக்கூடம், சென்னை ; iii. பிப்ரவரி, 1901 ; iv. செ.மு ப. 48 ; vi. 0-8-0 ; vii. .... ; viii. 123/1901/II.

O31,1

தங்கவேலுசாமி தேவர், வி.

1027. i. கந்த புராணச் சுருக்க வசனம் : ii. வி. தங்கவேலு சாமி தேவர், கல்விப் பிரகாசப்பிரஸ், சென்னை ; iii. பிப்ரவரி, 1907 ; iv. உ.ப. 1+249 ; vi. 0-12-0 ; vii. கந்த புராணம் சுருக்கமாக வசனத்திலிருந்து தரப்பட்டுள்ளது ; viii. 143/1907/I.

O31,1

தனியூர்ச் சேந்தன்

1028. i. செங்கோன்றரைச் செலவு : முதற் பதிப்பு ; ii. எம். சுந்தர பாண்டிய ஓதுவார் ; மீனும்பிகா பிரஸ், மதுரை ; iii. ஜூலை- 1902 ; iv. உ.ப. 12 ; v. 12 mo. ; vi. 0-2-0 ; vii. ... . ; viii. 80/1902/III.

O31,1

நமசிவாய முதலியார், பி. வி.

1029. i. ராமாயண வசனம் : ஸ்ரீ ராமர் அஸ்வமேத யாகம் : முதற் பதிப்பு ; ii. பி. வி. நமசிவாய முதலியார், ஸ்ரீ ரஞ்சனி விலாச அச்சுக்கூடம், சென்னை ; iii. நவம்பர், 1903 ; iv. உ.ப. 440; v. 16 mo. ; vi. 1-0-0 ; vii. ....; viii. 202/1903/IV.

O31,1

பெரியவாச்சான் பிள்ளை

1030. i. பாசுரப்படி ராமாயணம் : ii. என். நாராயணசாமி நாயுடு, அம்பில் பிரஸ், சென்னை; iii. ஏப்ரல். 1910; iv. செ.மு.உ.ப. 7; v. 16mo. ; vi. .... ; vii. இராமாயணக் கதையைத் தமிழ் மொழியில் பாடல்கள் வாயிலாக விளக்குவது ; viii. 651/1910/III.

O31,1

முத்துவீரன் உபாத்தியாயர், பி.

1031. i. மனுவேன் மாலை : முதற் பதிப்பு ; ii. சி. அப்பா ராவ் முதலி ; தி. இந்து மாரல் பிரஸ், சென்னை ; iii. அக்டோபர், 1901 ; iv. செ.மு.ப. 6 ; 8 vo. ; vi. .... ; vii. .... ; viii. 248/1901/IV.

O31,1

வீரமாமுனிவர்.

1032. i. தேம்பாவணி விருத்தியுரை : முதற் பதிப்பு ; ii. எ.எஸ். ஜெகராவ் முதலி ; வி.எம். ஜூபிலி அச்சுக்கூடம், சென்னை ; iii. ஜூலை 1901 ; iv. செ.மு.ப. 97 ; v. 8 vo. ; vi 5 0-0 ; vii. இதற்கு விருத்தியுரை எழுதியவர், எ. எஸ். ஜெகராவ் முதலியாரவர்கள் ; viii. 126/1901/III.

O31,1

894·8111 · தமிழ்க் கவிதை : பிரபந்த வரிசை

அகவல்

சிவசிதம்பரம் பிள்ளை

1033. i. *அருட்பிரகாச அகவல்* : முதற் பதிப்பு ; ii. டி. துரைசாமி செட்டி ; வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை ; iii. ஏப்ரல், 1903 ; iv. செ. மூ. ப. 8 ; v. 8 vo. ; vi..... ; vii...... ; viii. 76/1903/II.

O31,1

அந்தாதி

கிருட்டிணமாச்சாரியார், வி.

1034. i. *திருப்புல்லைத் திரிபந்தாதி* : முதற் பதிப்பு ; ii. எஸ். சிவசங்கர செட்டி ; மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை ; iii. மார்ச், 1902 ; iv. செ.மூ.ப. 1902 ; v. 16 mo. ; vi....... ; vii...... ; viii. 345/1902/I.

O31,1

1035. i. *திருக்குமரன் அந்தாதி* : முதற் பதிப்பு ; ii. எம்.ஆர்.டி & பி. சொசைடி; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. பிப்ரவரி, 1903 ; iv. செ.மூ.ப. 24 ; v. 16 mo. ; vi. 0–0–6 ; vii....... ; viii. 243/1903/I.

O31,1

பிள்ளை பெருமாள் ஐயங்கார்

1036. i. *கோயிலந்தாதி என்னும் திருவரங்கத்தந்தாதி மூலம்* : முதற் பதிப்பு ; ii. எஸ். சிவசங்கர செட்டி ; மதராஸ், ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை ; iii. நவம்பர், 1903 ; iv. செ.மூ.ப. 20 ; v. 16 mo. ; vi. 0–0–9 ; vii..... ; viii 248/'1903/IV.

O31,1

பீரைஸ், எம். ஏ.

1037. i. *திருமந்திரவூரந்தாதி* : முதற் பதிப்பு ; ii. எம். ஏ. பீரைஸ் ; சுதேசபாஸ்கரன் பிரஸ், தூத்துக்குடி ; iii. ஆகஸ்ட், 1909 ;i v. செ. மூ. ப. 16 ; v. 8vo; vi....; vii. தூத்துக்குடிக் கருகிலுள்ள திருமந்திரவூர் மாதாவை (Mary, the mother of Chirist) புகழ்ந்தேத்தும் பாக்கள். viii. 415/1909/IV.

O31,1

வெங்கட்ராம ஐயங்கார், பண்டிட்; டி.—தொ. ஆ.

1038. i. ஸாரார்த்த திலகம், திருமுடியடைவு, ஸ்ரீதேசிகர் நூற்றந்தாதி, வாழித் திருநாமம்: முதற் பதிப்பு; ii. பண்டிட்; டி. வெங்கட்ராம ஐயங்கார்; கலாரத்னாகரம் பிரஸ், சென்னை; iii. மார்ச், 1909; iv. செ.மூ.ப. 5+73; v. 16°; vi. 0-4-0; vii. விசிஷ்டாத்வைத குரு. வேதாந்த தேசிகரின் போதனைகள் மற்றும் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றைக் காட்டும் நூல்களின் ஒரு சிறு தொகுப்பு. viii. 352/1909/I.

031,1

அந்தாதி—நிரோட்டக யமகந்தாதி

கார்த்திகேய முதலி, பி. டி.

1039. i. கச்சி இதழகல் அந்தாதி; ii. சி. முத்தைய முதலி. டிவைன் பிரஸ், சென்னை; iii. மார்ச், 1907; iv. செ.மூ.ப. 2+30; v. 8vo; vi. 0-1-6; vii. காஞ்சீவரதத்துச் சிவனைப் பற்றிய துதி. viii. 286/1907/I.

031,1

அம்மானை

மைகேல்.

1040. i. ஓய்வுநாள் அம்மானை: முதற் பதிப்பு; ii. எம். சவரிராயப் பிள்ளை; சி.எம்.எஸ் பிரஸ், பாளையங்கோட்டை; iii. செப்டம்பர், 1903; iv. செ.மூ.ப. 34; v. 12 mo; vi. 0-2-0; vii....... ; viii. 283/1903/III.

031,1

அலங்காரம்

அச்சுதன் நாயர், என். கே.

1041. i. விருத்தாசலம் மாசி மஹா உற்சவ அலங்காரம்: முதற் பதிப்பு; ii. என். கே. அச்சுதன்; பாலாம்பிகை விலாச பிரஸ், விருத்தாசலம்; iii ஜூன், 1909; iv. செ.மூ.ப. 8; v. 8vo; vi. 0-0-3; vii....... ; viii. 37/1909/III.

031,1

அநந்த நாராயணசாமி உபாத்தியாயர், கே.

1042. i. சந்தணத்தேவன் அலங்காரத் தெம்பாங்கு: முதற் பதிப்பு; ii. கே. அநந்த நாராயணசாமி உபாத்தியாயர்; நீலலோசனி பிரஸ், நாகப்பட்டினம்; iii. ஜனவரி, 1910; iv. செ.மூ.ப. 8; v. 8vo; vi. 0-0-3; vii. நாடுகடத்தப் பட்டவனான சந்தணத் தேவன் செய்கைகளைச் செப்புவது. viii. 440/1910/I.

031,1

கந்தப்ப செட்டி, பி. & செல்லப்ப பிள்ளை, வி.

1043. i. வேர்க்கடலை அலங்காரம் : முதற் பதிப்பு ; ii. பி. கந்தப்ப செட்டி & வி. செல்லப்ப பிள்ளை ; சௌராஷ்டிரா பிரஸ், சேலம் ; iii. பிப்ரவரி, 1909 ; iv. செ.மூ.ப. 16 ; v. 8 vo. ; vi. 0-0-6 ; vii. வேர்க்கடலை வணிகம் பற்றிய பாக்கள். viii. 544/1909/III.

O31,1

காதிர் இப்ராகீம் ராவுத்தர், எஸ்.

1044. i. யானை ஜீவனாம்ச கேஸ் : முதற் பதிப்பு ; ii. எஸ். காதிர் இப்ராகீம் ராவுத்தர் ; மட்டுவார் குழலாம்பாள் பிரஸ், திருச்சினாப்பள்ளி ; iii. பிப்ரவரி, 1910 ; iv. செ.மூ.ப. 8 ; v. 8vo ; vi. 0-0-6 ; vii. மாரிடையஸ் தேசத்தில் புத்தி கூர்மை படைத்த ஒரு கரி நீதிபதியின் முன்பு பராமரித்தலுக்காக வேண்டி தாக்கல் செய்ததாகக் கூறப்படும் ஒரு வழக்கு பாவுருவில் படைக்கப்பட்டுள்ளது. viii. 639/1910/I.

O31,1

சாமி நாயுடு, எம்.

1045. i. மறையவன் மகளை மகமதியனுக்கு விற்ற இன்பரச அலங்காரம்; முதற் பதிப்பு ; ii. எம். சாமி நாயுடு ; சாமுண்டீஸ்வரி பிரஸ், தாராபுரம் ; iii. நவம்பர், 1909 ; iv. செ.மூ.ப. 10 ; v. 8vo ; vi. 0-0-1 ; vi; திருமணமான பிராமணப் பெண்ணை அவள் தந்தை ஒரு முஸ்லிமுக்கு விற்றதைப் பற்றிய பாக்கள். viii. 393/1909/IV.

O31,1

தில்லையப்ப செட்டி, பி. ஆர்.

1046. i. சந்தனத் தேவன் தெம்பாங்கு அலங்காரம் : இரண்டாம் பதிப்பு ; ii. பி. ஆர். தில்லையப்ப செட்டி ; சாமுண்டீஸ்வரி பிரஸ், தாராபுரம் ; iii. ஜூன், 1909 ; iv. செ.மூ.ப. 8 ; v. 8vo ; vi. 0-0-6 ; vii. எஸ். சந்தனத் தேவன் [illegible]தி பற்றிய பாக்கள். viii. 61/1909/III.

O31,1

தேவசகாயம் பிள்ளை, ஏ.

1047. i. பொதக்குடி கட்சியலங்காரம்—முதற்பாகம் : முதற் பதிப்பு ; ii. ஏ. தேவசகாயம் பிள்ளை ; சண்பக லக்ஷ்மி விலாச பிரஸ், மன்னார்குடி ; iii. பிப்ரவரி, 1910 ; iv. செ.மூ.ப. 10 ; v. 16 mo. ; vi....... ;vii. பொதக்குடி என்னும் ஊரின் விளைவு மனப்பான்மையை விளக்குவது. viii. 100/1910/II.

O31,1

நடராஜாச்சாரி, பி.

1048. i. முத்துக்குமாரசுவாமியின் மஹா கும்பாபிஷேக அலங்கார அற்புதப்பாடல்: முதற் பதிப்பு; ii. கே. கனையப்ப ஆசாரி, விஸ்வகுலோத்தாரண பிரஸ, சென்னை; iii. மே, 1910; iv. செ.மூ.ப. 7; v. 8vo.; vi. 0-0-6; vii. சென்னை ஜார்ஜ் டவுன் கந்தசாமி கோயிலில் நடைப்பெற்ற கும்பாபிஷேகத்தை விவரிக்கும் பாடல்கள். viii. 467/1910/III.

031,1

முருகதாஸ், மதுரகவி.

1049. i. சித்திரைத் திருவிழா மதுரை அலங்காரம்: முதற் பதிப்பு; ii. வி. என். ராகவக்கோனார்; ராமசந்திர விலாச பிரஸ், மதுரை; iii. ஏப்ரல், 1910; iv. செ.மூ.ப. 24; v. 8vo; vi. 0–0–6; vii......; vii. 395/1910/II.

031,1

ஆசிரிய விருத்தம்

கந்தசாமிசோழகர், சி.

1050. i. கலியாகுரிச்சி வடிவளவி அம்மன் பேரில் ஆசிரிய விருத்தம்: முதற் பதிப்பு; ii. சி. கந்தசாமி சோழகர்; சண்பகலக்ஷ்மி விலாச பிரஸ், மன்னார்குடி; iii. ஏப்ரல், 1910; iv. செ.மூ.ப. 5; v. 8vo; vi. 0–0–3; vii. பத்துப்புகழ் பாக்கள் கொண்டது. viii. 674/1910/II.

031,1

துரைசாமிப் பிள்ளை, எம். எஸ்.

1051. i. அலோய் பூஸ்லஸ் சுவாமி பொன் மகோத்சவத்தைக் குறித்த அறுசீரடி யாசிரிய விருத்தமும் சிற்சில சித்திரக் கவிகளும்: முதற் பதிபபு; ii. ஏ. எம். பெரியசாமி உடையார்; அலெக்ஸாண்டிரா பிரஸ், கும்பகோணம்; iii. அக்டோபர், 1909; iv. செ.மூ.ப. 17; v. 8vo; vi......; vii. அலோய் பூஸ்லஸ் சுவாமியின் பொன்விழாவைப் புகழ்ந்து பாடும் பாக்கள். viii. 535/1909/IV.

031,1

1052. i. காரைக்குடி கொப்புடையம்மன் அறுசீரடி யாசிரிய விருத்தம்: முதற் பதிப்பு; ii. எஸ். வி. ஏ. அண்ணாமலை செட்டி; அலெக்ஸாந்திரா பிரஸ், கும்பகோணம்; iii. அக்டோபர், 1909; iv. செ.மூ.ப. 14; v. 16mo; vi.....; vii. காரைக்குடி காளியம்மனின் பழமை விளம்புவது. viii. 534/1909/IV.

031,1

நாராயணசாமி நாவலர், வி.

1053. i. திரௌபதியம்மன் ஆசிரிய விருத்தம்: முதற் பதிப்பு; ii. என். நாராயணசாமி நாவலன்; பாரதி பிரஸ், மன்னார்குடி; iii. ஏப்ரல், 1908; iv. செ.மூ.ப. 14; v. 8 vo; vi. 0-0-6; vii. மேலப்பையூரில் வணங்கப் பெறும் திரௌபதியம்மனைக் குறித்த புகழ்ப் பாக்கள். viii. 229/1909/I.

O31,1

முத்துப் பிள்ளை, எம்.

1054. i. வெள்ளூர் சிங்காரவேலர் ஆசிரிய விருத்தம்: முதற் பதிப்பு; ii. பி. முத்து வீரக் கவிராயர்; பூலோக வியாசன் பிரஸ், சென்னை; iii. ஏப்ரல், 1910; iv. செ.மூ.ப. 8; v. 16 mo; vi....... ; vii...... ; viii. 140/1910/II.

O31,1

ஆற்றுப்படை

சிறிய ரத்ன கவிராயர்.

1055. i. புலவாற்றுப் படை: முதற் பதிப்பு; ii. தமிழ்ச் சங்க முத்திராக்ஷரசாலை, மதுரை; iii. டிசம்பர் 1903; iv. செ.மூ. ப. 30; v. 8 vo; vi. 0-3-0; vii. ... ; viii. 126/1904/III.

O31,1

ஆனந்தக் களிப்பு

பீர் முகம்மது சாஹிப்.

1056. i. ஆனந்தக் களிப்பு: முதற் பதிப்பு; ii. வைரக்கண் பார்த்த சாஹிப் புலவர்; ஹமீதியா பிரஸ், நாகப்பட்டினம்; iii. ஜுன், 1910; iv. செ. மூ. ப. 8; v. 16 mo.; vi. 0-0-3; vii. இஸ்லாம் மதத்தில் நம்பிக்கை வைப்பதாலும் கடவுளைக் காண்பதாலும் ஏற்படும் இன்பம் பற்றிய இஸ்லாமிய பாடல்; viii. 622/1910/III.

O31,1

உலா

அப்சலோம் பிள்ளை, எஸ். வி.

1057. i. கர்த்தராகிய யேசுகிறிஸ்துநாதர் திருப்பாடுகளின் தியான உலா; ii. எஸ். வி. அப்சலோம் பிள்ளை; வைஜயந்தி பிரஸ், சென்னை; iii. மார்ச், 1906; iv. செ.மூ.ப. 9; v. 8 vo; vi....... ; vii....... ; viii. 29/1906/II.

O31,1

ஊஞ்சல்

சங்கரலிங்கம் பிள்ளை.

1058. i. மானிடரூஞ்சல்: முதற் பதிப்பு; ii. என். கே. சுப்பிரமணிய பிள்ளை; நூருல் இஸ்லாம் அச்சுக்கூடம், திருநெல்வேலி; iii. டிசம்பர், 1904; iv. செ.மூ.ப. 14; v. 8 vo; vi. 0–0–6; vii. . . . ; viii. 139/1905/I.

O31,1

வீரப்பன் செட்டி, ஆர்.

1059. i. ஸ்ரீமுத்தாலம்மன் பேரில் ஊசல்: முதற் பதிப்பு; ii. ஆர். வீரப்பன் செட்டி; விவேக பானு பிரஸ், மதுரை; iii. ஜனவரி, 1909; iv. செ.மூ.ப. 8; v. 8 vo; vi. 0–0–6; vii....... ; viii. 168/1909/I.

O31,1

ஏலப்பாட்டு

சுப்புலக்ஷ்மி, ஆர். எஸ்.

1060. i. மகாபாரத ஸார ஏலப் பாட்டு: முதற் பதிப்பு; ii. செக்ரடரி, தியாகராஜ பெண்கள் பள்ளி; எட்வர்ட் பிரஸ், திருவாரூர்; iii. டிசம்பர், 1909; iv. செ.மூ.ப. 2; v. 8 vo; vi....... ; vii. பள்ளியின் பரிசளிப்பு விழாவின் போது பாடவேண்டியதற்காக இயற்றப்பட்டது. viii. 441/1910/I.

O31,1

ஓடம்

கன்னிதாஸ்.

1061. i. இராமாயண ஓடம்: முதற் பதிப்பு; ii. கே. சுப்பராய முதலியார் அண்டு கோ; திரிபுரசுந்தரி அச்சுக்கூடம், சென்னை; iii. மே, 1905; iv. செ.மூ.ப. 66; v. 12 mo; vi. 0–2–0; vii....... ; viii. 140/1905/II.

O31,1

குப்புசாமி ஐயர்.

1062. i. தேரழுந்தூர் "க்ஷேத்திரக் கும்மி கோலாட்டம், ஓடம்; முதற் பதிப்பு; ii. குப்புசாமி ஐயர்; கல்யாணசுந்தரம் பிரஸ், தஞ்சாவூர்; iii. மார்ச், 1908; iv. செ.மூ.ப. 32; v. 12 mo; vi. 0–0–6; vii....... ; viii. 309/1908/II.

O31,1

ஞானம்மாள், ஏ.

1063. i. கிருஷ்ணசுவாமி ஓடம்: முதற் பதிப்பு ; ii. கே. எச். ராவ் & கோ., எம்பரர் பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1903; iv. செ.மூ.ப. 9 ; v. 12 mo ; vi. 0–1–0 ; vii....... ; viii. 223/1903/I.

031,1

நாராயணசாமி ஐயர், சி. எஸ்.

1064. i. பஞ்ச நதீசுவர சுவாமி ஸப்தஸ்தான பவனி ஓடம் : இரண்டாம் பதிப்பு ; ii. சி. எஸ். நாராயணசாமி ஐயர் ; கமலாசினி பிரஸ், கும்பகோணம் ; iii. மே, 1908 ; iv. செ.மூ.ப. 26 ; v. 16mo. ; vi. 0–2–0 ; vii. ஸப்தஸ்தானம் அல்லது சிவனை வணங்கும் பாட்டு, ஏழுமுறை குளிக்கும் முறையினை விவரித்துப் பாடும் இப்பாடல்கள் சிவனைப் புகழ் வதற்கென்று பாடப்பட்டவையாம். viii. 121/1908/III.

031,1

ஜானகி அம்மாள்.

1065. i திருப்பதி ஸ்ரீநிவாசர் ஓடம் ; ii. கோபால ஐயங்கார் ; லக்ஷ்மி விலாசம் பிரஸ், திருச்சி ; iii. டிசம்பர், 1906 ; iv. செ.மூ.ப. 12 ; v. 8vo ; vi. 0–0–9 ; vii. திருப்பதி மலைகளில் வணங்கப்பெறும் கடவுளைப் பற்றிய கப்பற் பாடல். viii. 68/1907/I.

031,1

கண்ணி

அருளப்பன் அய்யர், பி.

1066. i. எலையாண்டார் பராபரக் கண்ணி : முதற் பதிப்பு ; iii. இவான் ஜிலிக்கல் லுதரன் மிஷன் அச்சுக்கூடம், தரங்கம் பாடி; iii. பிப்ரவரி, 1905 ; iv. செ.மூ.ப. 22 ; v. 12 mo ; vi. 0–0–2 ; vii.. .... ; viii. 207/1905/I.

031,1

ஆனந்த கிருஷ்ணன் அய்யங்கார்.

1067. i. கிருஷ்ணசுவாமி பேரில் கிளிக் கண்ணி : முதற் பதிப்பு ; ii. என். வெங்கடராம அய்யர் ; யூனியன் சென்ட்ரல் அச்சுக் கூடம், திருநெல்வேலி; iii. ஏப்ரல் 1903 ; iv. செ.மூ..ப 22 ; v. 16 mo ; vi. 0–2–0 ; vii. .... ; viii. 118/1903/II.

031,1

1068. i. எக்காலக் கண்ணி : முதற் பதிப்பு ; ii. எம். ஆர். டி. அண்டு பி. சொசைட்டி, சென்னை ; எஸ்.பி.வி.கே. பிரஸ், சென்னை ; iii. நவம்பர், 1904 ; iv. செ.மூ.ப. 20 ; v. 16 mo ; vi. 0–0–6 ; vii...... ; viii. 272/1904/IV.

O31,1

1069. i. பெண்கள் நூதன ஒப்பாரிக் கண்ணி : முதற் பதிப்பு ; ii. டி. கந்தசாமி நாயக்கர் & கோ ; யுனைடெட் பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை ; iii. அக்டோபர், 1908 ; iv. உ.ப. 22 ; v. 16 mo; vi. 0–0–6 ; vii..... ; viii. 280/1908/IV.

O31,1

பெத்த பெருமாள் தாஸர், என். ஆர்.

1070. i. எட்டுக்குடி வடிவேலவர் ஷண்முக மாலையும் அத்துவிதக் கண்ணிகளும் : முதற் பதிப்பு ; ii. கே. அனந்த நாராயண சாமி உபாத்தியாயர் ; ஹமீதியா பிரஸ், நாகப்பட்டினம் ; iii. மே, 1909 ; iv. செ.மூ.ப. 8 ; v. 16 mo ; vi. 0–0–3 ; vii. சுப்பிரமணியரை வாழ்த்தும் பாக்கள். viii. 614/1909/IV.

O31,1

ரத்னு செட்டி, கெ.

1071. i. ஒப்பாரிக் கண்ணிகள் ; ii. கெ. ரத்னு செட்டி ; ஆயபத் தில் பிரஸ், சென்னை ; iii அக்டோபர், 1907 ; iv. செ.மூ.ப. 8 ; v. 8 vo ; vi. 0–0–6; vii...... ; viii 58/1907/IV.

O31,1

கப்பல் பாட்டு

முத்துச்சாமி ஆசாரி, எம்.

1072. i. நளமகாராஜன் கப்பல் பாட்டு : முதற் பதிப்பு ; ii. டி. சபாபதிப் பிள்ளை : மட்டுவார் குழலம்மாள் பிரஸ், திருச்சி ராப்பள்ளி ; iii ஜூலை, 1910 ; iv. செ.மூ.ப. 15 ; v. 16 mo ; vi. 0–0–6 ; vii....... ; viii. 408/1910/III.

O31,1

கலித்துறை

சிதம்பரம் பிள்ளை.

1073. i. கௌரி மாயூரம அஞ்சனுயகி கலித்துறை மாலை : முதற் பதிப்பு ; ii. என். காஞ்சி நாத அய்யர் ; நேஷனல் அச்சுக் கூடம். குடந்தை ; iii. நவம்பர், 1902 ; iv. செ.மூ.ப. 16 ; v. 8 vo ; vi. 0–0–6 ; vii..... ; viii. 47/1903/I.

O31,1

கலி வெண்பா

சிவசிதம்பரம் பிள்ளை.

1074. i. கருணைக் கலி வெண்பா : முதற் பதிப்பு ; ii. டி. துரை சாமி செட்டி ; வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை; iii. ஏப்ரல், 1903 ; iv. செ. மூ. ப. 8 ; v. 8 vo ; vi....... ; vii. ... ; viii. 75/1903/II.

O31,1

ஞானனந்தா சுவாமிகள்.

1075 i. திருவொற்றியூர் வடிவுடையம்மை கலி வெண்பா : முதற் பதிப்பு ; ii. எஸ். சிவசங்கரச் செட்டி ; மதராஸ் ரிப்பன் அச்சுக் கூடம், சென்னை ; iii. ஜூன், 1902 ; iv. செ.மூ.ப. 10; v. 16 mo ; vi. 0–1–0 ; vii....... ; viii. 171/1902/II.

O31,1

காதல்

சேவகப் பெருமாள் உபாத்தியாயர்.

1076. i. காளை நகர் மருது நாயுடு காதல் : முதற் பதிப்பு ; ii. சேவகப் பெருமாள் உபாத்தியார் விவேகபாநு பிரஸ், மதுரை; iii. மே, 1909 ; iv. செ.மூ.ப. 29 ; v. 8vo ; vi. 0–2–0 ; vii. காளையூர் மருத நாயகர் புகழ்ப் பாடல்கள்; viii. 347/1909/II.

O31,1

கும்மி

அக்னிசாமி பட்டர்.

1077. i. நாகூர் ஆண்டவர் மீது சிங்கார வழிநடைக் கும்மி : முதற் பதிப்பு ; ii. அக்னிசாமி பட்டர் : பென்னிங்டன் பிரஸ், நாகப்பட்டினம் ; iii. ஜூன், 1910 ; iv. செ.மூ.ப. 7 ; v. 8vo ; vi. 0–0–3 ; vii. நாகூர் ஆண்டவர் கந்தூரி விழாவின் போது நாகூர் இருக்கும் நிலையை விளக்கிப் பாடுவது ; viii. 744/1910/II.

O31,1

அப்துல் காதிறு புலவர்.

1078. i. காட்டு பாவா சாகிபு ஆண்டவர் காரணக் கும்மி : முதற் பதிப்பு ; ii. ஏ. இ. சத்தின வேலு முதலியார் ; வாணி விலாச அச்சுக்கூடம், சென்னை ; iii. மார்ச், 1905 ; iv. செ.மூ.ப. 24 ; v. 8 vo ; vi. 0–4–0 ; vii....... viii. 27/1905/II.

O31,1

அப்பா சேஷாச்சாரி, கோமந்தூர்.

1079. i. ஆண்டாள் விமானக் கும்மி : முதற் பதிப்பு ; ii. கோமந் தூர் அப்பா சேஷாச்சாரி ; ருக்மணி விலாச பிரஸ், ஸ்ரீவில்லி புத்தூர் ; iii. ஆகஸ்ட், 1909 ; iv. செ.மூ.ப. 5 ; v. 8o; vi. 0-0-6 ; vii. ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள ஆண்டாளின் புனிதத் தலத்தைப் புகழ்ந்து பாடிய பாக்கள். viii. 350/1910/I.

O31,1

அம்மாமுத்து நாடார்.

1080. i. கள்ளுக்கடைச் சிறப்பின் நவரச அலங்காரக் கும்மி : முதற் பதிப்பு ; ii. அம்மாமுத்து நாடார் ; அருணோதயா பிரஸ், தூத்துக்குடி ; iii. ஜூலை, 1909 ; iv. செ.மூ.ப. 5 v. 8o ; vi..... . ; vii. கள்ளினால் உண்டாகும் போதை காதல் தெய்வத்தினால் தரப்படும் போதைக்கு ஒப்பிட்டுப் பாடிய பாக்கள். viii. 115/1909/III.

O31,1

1081 i. குதிரையால் மரணமானவர் பேரில் கும்மி : முதற் பதிப்பு ; iii. ஜூன், 1903 ; iv. செ.மூ.ப. 24 ; v. 16 mo ; vi....... ; viii. 33/1903/III.

O31,1

அர்த்த நாரீச நாயக்கர், எஸ்.

1082. i. சேல நகர் மஹாமாரி மகிமைக் கும்மி : இரண்டாம் பாகம் ; முதற் பதிப்பு ; ii. எஸ். அர்த்த நாரீச நாயக்கர் ; சௌராஷ்டிரா பிரஸ், சேலம் ; iii. டிசம்பர், 1910 ; iv. செ.மூ.ப. 10; v. 8o ; vi. 0-0-3 ; vii. சேலத்தில் ஏற்பட்ட பிளேக்கின் கொடுமைகளை விளம்புவது. viii. 607/1910/IV.

O31,1

அருணாசலக் கவிராயர், வி.

1083. i. பூகம்பச் சரிதக் கும்மி : முதற்பதிப்பு ; ii. எஸ். சிவசங்கர செட்டி ; மதராஸ் ரிபபன் அச்சுக்கூடம், சென்னை ; iii. நவம்பர், 1901 ; iv. செ.மூ.ப. 16; v. 16 mo ; vi. 0-0-6 ; vii....... ; viii. 183/1901/IV.

O31,1

அஸலாம்பிகை அம்மாள்,

1084. i. மகா கனந்தாங்கிய எழாவது எட்வர்ட் சக்கரவர்த்தியாரின் மகுடாபிஷேகக் கும்மி: முதற் பதிப்பு ; ii. அஸலாம்பிகை அம்மாள் ; நடராச விலாஸம் அச்சுக்கூடம், சிதம்பரம் ; iii. டிசம்பர், 1902 ; iv. செ.மூ.ப. 8 ; v. 16 mo ; vi. 0–0–3 ; vii....... ; viii. 74/1903/I.

O31,[1]

ஆதிராம உபாத்தியாயர், எஸ். ஏ. ஐ.

1085. i. ஆதித்தன் கும்மி: முதற் பதிப்பு ; ii. எஸ். ஏ. ஐ ஆதிராம உபாத்தியாயர் ; நூருல் இசுலாம் அச்சுக்கூடம், திருநெல்வேலி ; iii. டிசம்பர், 1901 ; iv. உ.ப. 6 ; 8 vo ; vi. 0–0–6 ; vii....... ; viii. 46/1902/I.

O31,1

ஆறுமுக பட்டர், எம்.

1086. i. இயற்பகை நாயனார் தோத்திரக் கும்மி ; ii. எம். ஆறுமுகப்பட்டர் ; ஷண்முக சுந்தர விலாச பிரஸ், சிதம்புரம், iii. ஜனவரி, 1907 ; iv. செ.மூ.ப. 8 ; v. 8 vo ; vi. 0–0–3 ; vii. இயற்பகை நாயனாரின் கதையைப் பற்றிய கும்மிப் பாடல் ; viii. 36/1907/I.

O31,1

ஆறுமுகம் செட்டி, ஜி.

1087. i. தையல்நாயகி அம்மன் கார்த்திகைத் திரு நக்ஷத்திரக் கும்மி: முதற் பதிப்பு ; ii. ஜி. ஆறுமுகம் செட்டி ; விநாயக சுந்தர விலாசம் பிரஸ், சிதம்பரம் ; iii. மே, 1908 iv; செ.மூ.ப. 8 ; v. 16 mo ; vi. 0–0–3 ; vii. கிருத்திகை நக்ஷத்திரத்தின் போதுள்ள வணக்கத்தைத் முக்கியமாகக் கொண்டு வைத்தீஸ்வரன் கோவில் என்ற ஊரிலுள்ள தையல் நாயகியம்மையைப் புகழ்ந்து பாடும் பாக்கள்; viii. 469/1908/III.

O31,1

இரங்கசாமி பிள்ளை, கே.

1088. i. திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி கும்மி : முதற் பதிப்பு; ii. கே. இரங்கசாமி பிள்ளை ; பிட்சன் அச்சுக்கூடம், திருச்சி ; iii. ஏப்ரல் 1905 ; iv. செ.மூ.ப 20 ; v. 8 vo ; vi. 0-2-0 ; vii....... ; viii. 152/1905/II.

O31,1

ஏகாம்பர முதலியார், எஸ்.

1089. i. மருமக்கள் துயரக் கும்மி: முதற் பதிப்பு; ii. கே. நடேச முதலியார்; தையல் நாயகி அம்மன் அச்சுக்கூடம், சென்னை; iii. நவம்பர்; 1904; iv. செ.மூ.ப. 32; v. 8 vo; vi. 0-2-0: vii......; viii. 155/1904/IV.

031.1

கங்கை முத்துப்பிள்ளை.

1090. i. காந்திமதி அம்பாள்மீது சந்தக் கும்மியும் கோலாட்டமும்; முதற்பதிபபு; ii. கங்கை முத்துப் பிள்ளை; நூருல் இஸ்லாம் பிரஸ், திருநெல்வேலி; iii. அக்டோபர், 1908; iv. செ.மூ.ப. 14; v. 16 mo; vi. 0-0-6; vii. சிவனின் பெண் பக்தையின் (Devotee) மீது தோத்திரப் பாடல்கள்; viii. 154/1908/IV.

031,1

கணபதி சாமி.

1091. i. செண்பக விநாயகர் கும்மி: முதற் பதிப்பு; ii. கே. பி. வேலாயுதம் பிள்ளை; யூனியன் சென்ட்ரல் அச்சுக்கூடம், திருநெல்வேலி; iii. ஜூன், 1904; iv. செ.மூ.ப. 12; v. 16 mo; vi......; vii......, viii. 10/1904/III.

031,1

கனகவல்லியம்மாள்.

1092. i. நாமகிரிந்தாயார் கும்மிப் பாடல்; ii. பி. ரெங்காச்சாரி; வைஜயந்திப் பிரஸ், சென்னை; iii. ஜனவரி, 1907; iv. செ. மூ. ப. 8; v. 8 vo; vi.......; vii. நாமகிரித்தாயாரைப் பற்றிய துதிப்பாடல்கள்; viii. 140/1907/I.

031.1

காதிர் முகையத்தீன் ராவுத்தர், என்.

1093. i. இரக்ஷிமஸ்தான் சாயபு காரணக்கும்மி: முதற் பதிப்பு; ii. எம். முகம்மது இபுராகிம் சாஹிப்; சாமுண்டீஸ்வரி பிரஸ், தாராபுரம்; iii. அக்டோபர், 1909; iv. செ.மூ.ப. 8; v. 8 mo; vi. 0-0-3; vii. மஸ்தான் சாயபு அவர்களின் இறப்பு, அடக்கம் மற்றும் சுவர்க்கம் புகுதல் பற்றிய பாக்கள். viii 202/1909/IV.

031,1

கிருஷ்ணசாமி ஐயர், எம். பி.

1094. i. வந்தே மாதரம் கும்மிகள் : முதற்பதிப்பு ; ii. எம். பி. கிருஷ்ணசாமி ஐயர் ; விநாயகசுந்தர விலாசம் பிரஸ், சிதம்பரம் ; iii. பிப்ரவரி, 1908 ; iv. செ.மூ.ப. 7 ; v. 8 vo; vi. 0-0-6 ; vii. இந்திய தேசபக்தியை வளர்ப்பதற்காக இயற்றப்பட்டவை; viii. 321/1908/I.

O31,1

கிருஷ்ணசாமி தாசர், என்.

1095. i. திருநாங்கூர் வைபவக் கும்மி ; ii. பி. குப்புசாமி செட்டி; விக்டோரியா பாண்டியன் பிரஸ், சீர்க்காழி ; iii. பிப்ரவரி, 1907; iv. செ.மூ.ப. 16 ; v. 8 vo ; vi. 0-1-0 ; vii. திருநாங்கூர் விசேடத்தை வர்ணிப்பது. viii. 210/1907/I.

O31,1

கிருஷ்ணவேணி அம்மாள், ஜே.

1096. i. விருத்தாசலம் விருத்தாம்பிகை ஆடிப்பூர மகோத்சவத்தின் கெந்தபொடி ஊர்கோல கும்மி ; முதற் பதிப்பு ; ii. ஜே. கிருஷ்ணவேணி அம்மாள் ; பாலாம்பிகா விலாச பிரஸ், விருத்தாசலம் ; iii. ஆகஸ்ட், 1910 ; iv. செ.மூ.ப. 6 v. 16 mo ; vi. 0—3—0 ; vii. .... ; viii. 622/1910/III.

O31,1

சங்கரலிங்க நாடார், பி. ஆர். என்.

1097. i. சிவகாசி சத்ரு சம்மாரகும்மி : முதற் பதிப்பு ; ii. பி. ஆர், என், சங்கரலிங்க நாடார் ; இலக்ஷ்மி நாராயண விலாசம் அச்சுக்கூடம், சென்னை ; iii. டிசம்பர், 1900 ; iv. செ.மூ.ப. 56 ; v. 8 vo ; vi. 0—8—0 ; vii. திருநெல்வேலி வாழ், பெண்களுக்கு என்று அமைந்தது இக்கும்மி சிவகாசியில் ஏற்பட்ட கலவரம் பற்றியது. பாதுகாப்பிற்கு என்று சாணார்கள் மேற்கொண்டவற்றையும் இயம்புகிறது. viii. 56/1901/I.

O31,1

சிகாமணி, ஜே.

1098. i. யேசுநாயகனின் ஜனனக் கும்மி ; முதற் பதிப்பு ; ii. ஜே. சிகாமணி ; சைவப் பிரகாச பிரஸ், தூத்துக்குடி ; iii. டிசம்பர், 1910 ; iv. செமூ.பு. 14 ; v. 16 mo ; vii. . . . . . ; viii. 808/1910/IV.

O31,1

சுந்தரலிங்க தேசிகர், ந.

1098-A. i. வினவிடைக் கொம்மி ; எட்வர்ட் அச்சுக்கூடம், திருவாரூர் ; iii. 1910 ; iv. செ.மூ.வ. 48+13 ; v.. 18×12 செ.மீ. ; vi. 0–1–0 ; vii. வினவும் விடையுமாக இப் பகுதியில் பாடல்கள் உள. இதன் ஈற்றில் ' நற்றாய் இரங்கள் , என்னும் துறைப் பொருள் பற்றிய 13 பாடல்கள் உள; viii. 190/1910/II.

031,1

சுப்பிரமணிய அய்யர், கே.

1099. i. பிரகலாதனன் கும்மி ; முதற் பதிப்பு ; ii. கே. சுப்பிரமணிய ஐயர் ; விவேகபாநு பிரஸ், கரூர் , iii. மார்ச், 1909 ; iv. செ.மூ.ப. 15 ; v. 8 vo ; vi. 0–0–6 ; vii....... ; viii. 25/1909/II.

031,1

சுப்பிரமணிய பண்டிதர்.

1100. i. வைரவன் செட்டியார் அவர்கள் பேரில் பிரபாலச் செந்தில் கும்மி ; முதற் பதிப்பு ; ii. சுப்பிரமணிய பண்டிதர்; நூருல் இஸ்லாம் அச்சுக்கூடம், திருநெல்வேலி ; iii. மார்ச, 1905 ; iv. செ.மூ.ப. 31 ; v. 8 vo ; vi. 0–1–0 ; vii. .... ; viii. 110/1905/II.

031,1

சுப்புலக்ஷ்மி அம்மாள், ஆர் .எஸ்.

1101. i. வால்மீகி ராமாயணப் பாட்டும் ஞான ராமாயணக் கப்பலும் ; ii. ஆர். எஸ். சுப்புலக்ஷ்மி அம்மாள், டவுன் பிரஸ், சென்னை ; iii. ஜுலை, 1906 ; iv. செ.மூ.ப. 40 ; v. 8 vo; vi. 0-2-0 ; vii. வால்மீகி இராமயணக் கும்மிப் பாட்டு, பெண்களுக்கென்று பாடப்பட்டது; viii. 73/1906/III.

031,1

சுப்பையா பிள்ளை, எஸ்.

1102. i. பூமி அதிர்ச்சிக் கும்மி ; முதற் பதிப்பு ; ii. வி. கே. திருமலைசாமி அய்யங்கார் ; வித்தியாரக்ஷணி பிரஸ், உடுமலைப் பேட்டை ; iii. டிசம்பர், 1900 ; iv. செ.மூ.ப. 12 ; v. 8vo ; vi. 0–1–3 ; vii. ...... ; viii. 7/7901/II.

031,1

சேவகப் பெருமாள் உபாத்தியாயர்.

1103. i. இராமாயண பட்டாபிஷேக வைபவக் கும்மி ; முதற் பதிப்பு ; ii. சொக்கலிங்கம் செட்டி ; விவேகபாநு பிரஸ், மதுரை ; iii. நவம்பர், 1910 ; vi. செ.மூ.ப. 9 ; v. 8 vo vi. .... ; vii. .... ; viii. 402/1910/IV.

O31,1

1104. i. பிரான்மலை என்னும் கொடுங்கன்ற ஸ்தலம் மங்கை பாகற் பேரில் பல சந்தவர்ணமெட்டுக்கும்மி ; முதற் பதிப்பு ; ii. கே. முத்துக் கருப்பன் செட்டி & எஸ். என். கருப்பன் செட்டி ; மீனும்பிகை அச்சுக்கூடம், மதுரை ; iii. நவம்பர், 1904 ; iv. செ.மூ.ப. 10 ; v. 8 vo ; vi. .... ; vii. .... ; viii. 157/1904/IV.

O31,1

சேஷாசல நாயுடு, கே.ஏ.வி.

1105. i. மஹாமாரிக்கும்மி—பகுதி 1 ; முதற்பதிப்பு ; ii. சி.டி. திருவேங்கடசுவாமி நாயுடு ; இருஷ்ணவிலாச பிரஸ், கோயம்புத்தூர் ; iii. பிப்ரவரி 1909 ; iv. செ.மூ.ப. 7 ; v. 16 mo ; vi. 0–0–3 ; vii. .... ; viii. 410/1909/I.

O31,1

சோமசுந்தரம் பிள்ளை, எம்.

1106. i. ஞானக்கும்மி ; ii. கே. எம். பொன்னுசாமி நயினர் ; ஆர்யன் பிரஸ், கும்பகோணம் ; iii. மார்ச், 1907 ; iv. செ.மூ.ப. 2+9 ; v. 16 mo ; vi.0–0–6 ; vii. .... ; viii. 129/1907/II.

O31,

சோமசுந்தரம் பிள்ளை, பி.

1107. i. தாடிக்கொம்பு சௌந்திர ராஜப் பெருமாளென்ற மாயழகர் கும்மி ; முதற் பதிப்பு ; ii. பி. சோமசுந்தரம் பிள்ளை ; நேடிவ் ராயல் அச்சுக்கூடம், திண்டுக்கல்; iii. மே, 1903 ; iv. செ.மூ.ப. 80 ; v. 8 vo ; vi. 0 2–0 ; vii. .... ; viii. 117/1903/II.

O31,1

ஞான சிவ தேசிகர்.

1108. i. திருப்பாண்டிக் கொடுமுடிக் கும்பாபிஷேகக் கும்பி: முதற் பதிப்பு. ii. பி. ஆர். கிருஷ்ணமாச்சாரி; டாட்ஸன் பிரஸ்; திருச்சிராப்பள்ளி; iii. பிப்ரவரி, 1909; iv. செ.மூ.ப. 18; v. 8 vo; vi. ....; vii. ....; viii. 282/1909/I.

O31,1

1109. i. திருப்பாண்டிக் கொடிமுடி ஸ்ரீ மகுடேச்வரஸ்வாமி கும்பாபிஷேகக் கும்பி; ii. எம். தியாகராஜ பிள்ளை; விவேகபாநு பிரஸ், கரூர்; iii. ஏப்ரல், 1909; iv. செ.மூ.ப. 8; v. 8 vo; vi. 0–0–6; vii. ....; viii. 109/1909/II.

O31,1

துரைசாமி ஆசாரி, ஏ.வி.வி.

1110. i. திருத்தணிகை சிவசுப்பிரமணியத் தெப்போற்சவக் கும்மியும் கீர்த்தனைகளும்: முதற் பதிப்பு; ii. ஏ. வி. வி. துரைசாமி ஆசாரி; மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை; iii. அக்டோபர், 1901; iv. செ.மூ.ப. 16; v. 16 mo; vi. 0–1–0; vii. ....; viii. 180/1901/VI.

O31,1

தேவநாயக நாயக்கர், சி.

1111. i. கிருஷ்ணன்கும்மி: முதற்பதிப்பு; ii. சி. தேவநாயக நாயக்கர்; ஸ்ரீ குஞ்சித சரண பிரஸ், சிதம்பரம்; iii. மே, 1908; iv. செ.மூ.ப. 8; v. 16 mo; vi. 0–0–3; vii. விஷ்ணுவின் அவதாரமாகக் கருதிக் கிருஷ்ணனைப் புகழ்வது; viii. 302/1908/III.

O31,1

1112. i. கொத்தடை கூத்தாண்டவர் கும்மி: முதற் பதிப்பு, ii. சி. தேவநாயக நாயக்கர்; ஸ்ரீகுஞ்சித சரண பிரஸ், சிதம்பரம்; iii. மே, 1908; iv. செ.மூ.ப. 8; v. 16 mo; vi. 0–0–3; vii. கூத்தில் (ஆட்டத்தில்) மூழ்கியுள்ள சிவனைப் புகழ்ந்து பாடுவது. viii. 301/1908/III.

O31,1

தேவநாயக படையாச்சி, சி.

1113. i. கானூர் செல்லியம்மன்கும்மி : முதற் பதிப்பு ; ii. சி. தேவநாயக படையாச்சி, ஸ்ரீ குஞ்சித சரண பிரஸ், சிதம்பரம் ; iii. மார்ச், 1908 ; iv. செ.மூ ப. 8 ; v. 16 mo ; vi. 0–0–3; vii. சிதம்பரத்திலுள்ள தேவதை செல்லியம்மனைப் புகழ்ந்து பாடுவதாகும்; viii. 121/1908/II.

O31,1

தொண்டர் சீர் பரவுவார் தம்பிரான் சுவாமி.

1114. i. விராலிமலை சந்தக்கும்மி : முதற் பதிப்பு ; ii. எஸ். சிவ சங்கரச் செட்டி ; மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை ; iii. பிப்ரவரி, 1902 ; iv. உ.ப. 9 ; v. 16 mo; vi. .... ; vii. .... ; viii. 343/1902/I.

O31,1

நாராயணசாமி ஐயர், வி.

1115. i. காவேரியம்மன் கும்மி : முதற் பதிப்பு ; ii. வி. நாராயண சாமி ஐயர் ; ராமவிலாச பிரஸ், கும்பகோணம் ; iii. நவம்பர், 1910 ; iv. செ.மூ.ப. 14 ; v. 16 mo ; vi. 0–1–0 ; vii. ஆற்றைப் புகழும் பாக்கள்; viii. 547/1910/IV.

O31,1

பக்கிரிசாமி நாடார், வி.

1116. i. கும்மிப் பாட்டு : முதற் பதிப்பு ; ii. வி. பக்கிரிசாமி நாடார் ; நாடியம்மன் பிரஸ், பட்டுக்கோட்டை ; iii. செப்டம்பர், 1909 ; iv. செ.மூ.ப. 4 ; v. 8 vo ; vi .... ; vii. லோக மற்றும் சௌம்ய வருடங்களினால் பஞ்சம் மற்றும் காலரா போன்று ஏற்படும் தீமைகளை எடுத்துரைப்பது; viii. 518/1910/I.

O31,1

பஞ்சாபகேச அய்யர்.

1117. i காளுடு காத்தான் சௌந்தர நாயகி பேரில் சந்தக் கும்மி: முதற் பதிப்பு ; ii. பஞ்சாபகேச அய்யர் ; பிரம்மானந்த அச்சுக்கூடம், திருவாதி ; iii. பிப்ரவரி 1903 ; iv. செ.மூ.ப. 48 ; v. 16 mo ; vi. 0–2–0 ; vii. .... ; viii. 156/1903/I.

O31,1

பத்மாஸனி அம்மாள், கண்ணனூர்.

1118. i. *ஆண்டாள் சரித்திரக் கும்மி : முதற் பதிப்பு* ; ii. கண்ணனூர் பத்மாஸனி அம்மாள், பாண்டியன் பிரஸ், மதுரை ; iii. ஜுன், 1908 ; iv செ.மூ.ப. 17 ; v. 8 vo; vi. 0–4–0 ; vii. .... ; viii. 134/1908/III.

O31,1

1119. i. *துருவ சரித்திரக் கும்மி : முதற் பதிப்பு* ; ii. பத்மாசனி அம்மாள், கண்ணனூர், iii. நவம்பர், 1908 ; iv. செ.மூ.ப. 32; v. 16 mo ; vi. 0–4–0 ; vii. துருவனைப் பற்றிய கதையைக் கூறுவது; viii. 174/1909/II.

O31,1

1120. i. *ராமாயண சரித்திரக் கும்மி* ; ii. எஸ். ராமசாமி ஐயங்கார் ஜி. ராமசாமி செட்டி & கோ, சென்னை ; iii. மார்ச், 1906 ; iv. செ.மூ.ப. 66 ; v. 16 mo ; vi. 0–8–0 ; vii. இராமர் பட்டாபிஷேகத்தில் முடியும் இராமாயணக் கும்மிப் பாடல்கள், viii. 12/1906/II.

O31,1

1121. i. *ராமாயண சரித்திரக் கும்மி : முதற் பதிப்பு* ; ii. கண்ணனூர் பத்மாசனி அம்மாள் ; பாண்டியன பிரஸ், மதுரை ; iii. பிப்ரவரி, 1909 ; iv. செ.மூ.ப. 52 ; v. 8 vo; vi. 0–12–0 ; vii. .... ; viii. 175/1909/II

O31,1

பாலகிருஷ்ண ஐயர், எஸ்.

1122. i. *பச்சையம்மன் மகோற்சவ கும்மி : முதற் பதிப்பு* ; ii. டி. வி. லோகநாத முதலி ; உமாபதி குருபிரகாச பிரஸ், சென்னை ; iii. ஆகஸ்ட், 1909 ; iv. செ.மூ.ப. 8 ; v. 8 vo; vi. 0—0—6 ; vii. புலியூர் அம்மன், பச்சையம்மனின் உற்சவங்களைப் புகழ்ந்து பாடுவது. viii. 466/1909/III.

O31,1

பெருமாள் தாசன், வி.எஸ்.

1123 i. *திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்மீது கும்மி : முதற் பதிப்பு* ; ii. வி. எஸ். பெருமாள் தாசன் ; நேடிவ் ராயல் பிரஸ், திண்டுக்கல் ; iii. பிப்ரவரி, 1910 ; iv. செ.மூ.ப. 10 v. 8 vo ; vi. 0–0–3 ; vii. .... ; viii. 531/1910/I.

O31,1

பொன்னப்ப பிள்ளை, டி.எஸ்.

1124. i. கொல்லம் பாதை இரயில் கும்மி : முதற் பதிப்பு ; ii. டி. எஸ். பொன்னப்ப பிள்ளை ; நூருல் இஸ்லாம் அச்சுக்கூடம், திருநெல்வேலி ; iii. அக்டோபர், 1904 ; iv. செ.மூ.ப. 6 ; v. 8 vo ; vi. 0–1–0 ; vii. .... ; viii. 181/1904/IV.

O31,1

மாரிமுத்துச் செட்டி, எம்.

1125. i. மகாமாரி அற்புதக் கும்மி : முதற் பதிப்பு ; ii. எம். மாரிமுத்துச் செட்டி ; சாமூண்டீஸ்வரி பிரஸ், தாராபுரம் ; iii. அக்டோபர், 1910; iv. செ.மூ.ப. 7 ; v. 8 vo ; vi 0–0–3 ; vii. பிளேக் தெய்வமாகக் கொள்ளப்படும் மஹாமாரியைப் புகழ்ந்து பாடுவது. கோவை மாவட்ட உடுமலைப் பேட்டையில் பிளேக் பரவியது பற்றி விளக்குவது. viii. 224/1910/IV.

O31,1

மீராலெப்பை, ஏ.எம்.வி.

1126. i. கருத்தப் பக்கீர் அவுலியா கும்மி—முதற் பாகம் ; முதற் பதிப்பு ; ii. ஏ. எம். வி. மீராலெப்பை ; விவேகபானு பிரஸ், மதுரை ; iii. ஏப்ரல், 1909 ; iv. செ.மூ.ப. 16 ; v. 8 vo ; vi. 0–1–0 ; vii. கருத்தப்பக்கீர் அவுலியாவின் சாவின்மீது பாடப்பட்டது ; viii. 57/1909/II.

O31,1

முக்கால சேர்வை.

1127. i. நிசலூர் கருப்பையர் பேரில் கும்மி ; ii. முக்கால சேர்வை சண்முகசுந்தர விலாச பிரஸ், சிதம்பரம் ; iii. ஜூலை, 1907 iv. செ.மூ.ப. 12 ; v. 16 mo ; vi. 0–0–3 : vii. .... viii. 172/1907/III.

O31,1

முத்தப்ப பிள்ளை, எஸ்.

1128. i. சுப்பிரமணிய சுவாமி பேரில் அஷ்டபந்தன கும்மி—முதற் பாகம் : முதற் பதிப்பு ; ii. எஸ். முத்தப்ப பிள்ளை ; நூருல் இஸ்லாம் பிரஸ், திருநெல்வேலி ; iii. மார்ச், 1909; iv. செ.மூ.ப. 12 ; v. 8 vo ; vi. 0–1–0 ; vii. திருச்செந்தூர் சுப்பிரமணியரை பிரதிஷ்டை விழாக்குறித்து கும்மிப் பாடல்கள்; viii. 390/1909/I.

O31,1

1129 i. சுப்பிரமணிய சுவாமி பேரில் அஷ்ட பந்தன கும்மி: இரண்டாம் பாகம் ; முதற் பதிப்பு ; ii. எஸ், முத்தப்ப பிள்ளை ; நூருல் இஸ்லாம் பிரஸ், திருநெல்வேலி ; iii. செப்டம்பர், 1909 ; iv. செ.மூ.ப. 12; v. 8 vo; vi. 0–1–0 ; vii. திருச்செந்தூர் சுப்பிரமணியரைப் புனிதப்படுத்திய விழாவைப் புகழ்ந்து பாடுவது. viii. 326/1909/IV.

O31,1

முத்துக்காமாக்ஷி பிள்ளை, எம்.

1130. i. திருப்பராய்த்துறை அகண்ட காவிரிக் கும்மி ; ii. எம். முத்துக் காமாக்ஷி பிள்ளை ; லக்ஷ்மி விலாசம் பிரஸ், திருச்சிறாப்பள்ளி ; iii. அக்டோபர், 1907 ; iv. செ.மூ.ப. 11 ; v. 8 vo; vi. 0–6–0 ; vii. கிளைகளாகப் பிரிந்து போகும் நிலைக்கு முன்புள்ள அகண்ட காவிரியினைப் புகழ்ந்து பாடிய கும்மிப் பாட்டு. viii. 196/1907/IV.

O31,1

முருகேச முதலி, சி.எஸ்.

1131. i. பிரமபுரேசர் மாசி மகோற்சவக் கும்மி ; முதற் பதிப்பு ; ii. வெங்கடசுப்ப குருக்கள் ; சண்முக சுந்தர விலாசம் பிரஸ், சிதம்பரம் ; iii. டிசம்பர், 1908 ; iv. செ.மூ.ப. 9 ; v. 12 mo ; vi. 0–0–3 ; vii. .... ; viii. 415/1908/IV.

O31,1

முனுசாமி முதலி.

1132. i. குமுணராசன் சரித்திரக் கும்மி : முதற்பதிப்பு ; ii. முனிசாமி முதலி ; சங்கநிதி விளக்கம் அச்சுக்கூடம், சென்னை iii. டிசம்பர், 1900 ; iv. செ.மூ.ப. 12 ; v. 12 mo ; vi. 0–0–3 ; vii. குமணராசனைப் பற்றிய கும்மி, கொடை வள்ளலாக விளங்கிய அரசன் மீது அழுக்காறு கொண்ட தம்பி தன் தமையனின் தலையைக் கொய்து கொணர்வார்க்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகத் தருவதாக அறிவித்திருந்தான். இறுதியில் தன் பாவ செயலுக்காக வருந்தி அண்ணனிடம் மன்னிப்புக்கோரி நின்றான என்னும் கதை நிகழ்ச்சியைக் கூறுகின்றது. viii. 119/1901/I.

O31,1

1133. i. சக்கரவர்த்தினியாகிய மகாராணி அம்மாள் சரித்திரக் கும்மி : முதற் பதிப்பு ; iii. டிசம்பர், 1900 ; iv. செ.மூ.ப. 12 ; v. 12 mo ; vi. 0–0–3 ; vii. பெண்களுக்கென்று அமைந்த இக்கும்மிப் பாடல்கள் அமைந்த இந்நூல் விக்டோரியா மகாராணியாரின் கதையையும் ஆட்சியையும் விளக்குகிறது. viii. 120/1901/I.

O31,1

முனுசாமி முதலி, சூளை.

1134. i. திருப்பாப்புலியூர் கொலைக் கும்மி : முதற் பாகம் ; முதற் பதிப்பு ; ii. எஸ். ராமசாமி உபாத்தியாயர் ; ரத்ன விலாசம் பிரஸ், பொறையார் ; iii. அக்டோபர், 1910 ; iv. செ.மூ.ப. 7. v. 8 vo ; vi. 0–0–6 ; vii. 22—3—1910 அன்று திருப்பாப் புலியூரில் செய்யப்பட்ட கோரக் கொலையைப் பற்றிக் கும்மியுருவில் கூறுவது. viii. 237/1910/IV.

O31,1

முனுசாமி முதலியார், சி.

1135. i. பிளேக் என்னும் கொள்ளை நோய்க் கும்மி : முதற்பதிப்பு; ii. சி. முனுசாமி முதலியார் ; சங்கநிதி விளக்கம் அச்சகம், சென்னை; iii. மார்ச், 1904 ; iv. உ.ப. 12 ; v. 8 vo ; vi. 0–0–6 ; vii. .... ; viii. 274/1904/I.

O31,1

1136. i. மெய்ஞ்ஞானக் கும்மி : முதற் பதிப்பு ; ii எம். ஆர்.டி. & பி. சொனசடி ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1904 ; iv. செ.மூ.ப. 24 ; v. 18 mo ; vi. 0–0–3 ; vii. .... ; viii. 53/1904/II.

O31,1

ரங்கசாமி பிள்ளை, கே.

1137. i. திருவாரூர் க்ஷேத்திரமாலை என்னும் கமலாம்பாள் கும்மி தியாகேசர் நலுங்கு, ஊஞ்சல், ஓடம் : முதற் பதிப்பு ; ii. கே. ரங்கசாமி பிள்ளை ; எட்வர்ட் பிரஸ், திருவாரூர் ; iii. ஜனவரி, 1910 ; iv செ.மூ.ப. 8 ; v. 8 vo ; vi. 0–1–0 ; vii. தி. வாரூர்த் தேவி கமலாம்பாள் அம்மனைப் புகழ்ந்து பாடுவது தியாகாரஜக் கடவுளோடு அவ்வூரின் திருமணம் பற்றியும் கூறுகிறது. viii. 519/1919/I.

O31,1

ராமசாமி ஐயங்கார், நாதமுனி.

1138. i. அரங்கேசர் ஆனந்தக் கும்மி : முதற் பதிப்பு ; ii. டி. சபாபதிப் பிள்ளை ; மட்டுவார் குழலாம்பாள் பிரஸ், திருச்சினுப்பள்ளி ; iii. செப்டம்பர் 1910 ; iv. செ.மூ.ப. 6 ; v. 16 mo ; vi. 0–0–3 ; vii. ஸ்ரீரங்கப் பெருமான் மீது புகழ்ப் பாக்கள். viii. 86/1910/III.

O31,1

ராமசாமி செட்டி.

1139. i. காசி செட்டியார் கும்மி: முதற்பதிப்பு; ii. ராமசாமி செட்டியார்; விவேகபாநு பிரஸ், மதுரை; iii. அக்டோபர், 1909; iv. செ.மூ.ப. 1+5; v. 16 mo; vi. ....; vii. கண்டனூர் காசிச்செட்டியைப் புகழ்வது. viii. 67/1909/IV.

O31,1

ராமலிங்கம் பிள்ளை, ரு.

1140. i. அரியலூர் சித்திர சத்திரப் புகழ்வளக் கும்மி: முதற் பதிப்பு; ii. பி. ஸ்ரீநிவாச செட்டி; வெட்னஸ்டே ரிவியூ பிரஸ், திருச்சிறுப்பள்ளி; iii. ஜனவரி. 1909; iv. செ.மூ.ப. 2+27; v. 16 mo; vi. ....; vii. அரியலூர் சத்திரத்தைப் புகழும் பாக்கள். viii. 225/1909/II.

O31,1

ராமனுஜன், கொண்டல்.

1141. i. ஒண்டிப்புதூர் ஸ்ரீ ராமகோடி நந்தாவன அருளானந்தக் கும்மி: முதற் பதிப்பு; ii. கொண்டல் ராமானுஜன் பிரிண்டர்ஸ் அசோசியேஷன் பிரஸ், கோயம்புத்தூர்; iii. ஜனவரி 1909; iv. செ.மூ.ப. 5; v. 8 vo; vi. . . . .; vii. ....; viii. 221/1909/I.

O31,1

வாலாம்பாள் அம்மாள், வி.எஸ்.

1142. i. சுந்தர காண்டாக் கும்மீ, சிதம்பர நடராஜர் கும்பாபி ஷேகக் கும்மி மாயூர நாத கும்மி; உருக்குமணிசோபனம் சிறு தனக் கும்மி: முதற் பதிப்பு; ii. வி. எஸ். வாலாம்பாள் அம்மாள்; செங்கல்வராய நாயக்கர்ஸ் ஆர்பனேஜ் பிரஸ், சென்னை; iii. 1909; iv. செ.மூ.ப. 1+38; v. 12 mo; vi 0—2—0; vii. ....; viii. 509/1909/I.

O31,1

வெங்கடசாமி நாயுடு, ஜீ.

1143. i. திருமண சிறப்புக்கும்மி: முதற் பதிப்பு; ii. ஜீ. வெங்கடசாமி நாயுடு; நேஷனல் பிரஸ், திருவண்ணாமலை; iii. ஜனவரி, 1909; iv. செ.மூ.ப. 7; v. 12 mo; vi. ... .; vii. சிறிது காலத்திற்கு முன்பு நடந்த இரண்டு ஒத்த கல் யாணங்களைப் பற்றிய கும்மி பாக்கள். viii. 338/1909/I.

O31,1

வெங்கடராமய்யர், ஏ.

1144. i. இராமாயணக்கும்மி ஆரண்யகாண்டமும், கிஷ்கிந்த காண்டமும், சுந்தர காண்டமும் : முதற் பதிப்பு ; ii. ஏ. வெங்கடராமய்யர் ; நூருல் இசுலாம் பிரஸ், திருநெல்வேலி ; iii மார்ச், 1901 ; iv. உ.ப. 62 ; v, 32 mo ; vi. 0–2–0 ; vii. .... ; viii. 58/1901/II.

O31,1

வெங்கடராமய்யர், கே.

1145. i இராமாயணக் கும்மி : பட்டாபிஷேகக் காண்டம் ; ii. கே. வெங்க ராமய்யர் ; நூருல் இஸ்லாம் பிரஸ், திருநெல்வேலி ; iii. டிசம்பர், 1905 ; iv. செ.மூ.ப. 5+45 ; v. 32 mo ; vi. 0–2–0 ; vii. .. .. ; viii. 213/1909/IV.

O31,1

வெள்ளை வாரணம் பிள்ளை, எஸ்.

1146. i. கும்பகோணம் என்னும் திருக்குடந்தை மகாமக தீர்த்தோற்சவக்கும்மி : முதற் பதிப்பு ; ii. சி. எஸ். ராதாகிருஷ்ண ஐயர் ; ஆர்யன் பிரஸ், கும்பகோணம் ; iii. மார்ச், 1909 ; iv. செ.மூ.ப. 8 ; v. 8 vo; vi. 0—0—3 ; vii. . . . . ; viii. 351/1909/II.

O31,1

வேதநாயக சாஸ்திரி.

1147. i. ஞானக்கும்மி கலியாண வாழ்த்துதல் : இரண்டாம் பதிப்பு ; ii. இ. ஞானேந்திரம் பிள்ளை; கல்யாணசுந்தரம் பிரஸ், தஞ்சாவூர் ; iii. டிசம்பர் 1908 ; iv. செ.மூ.ப. 3+118+4; v. 12 mo; vi. 0–10–0 ; vii. கிறித்துவ ஞானக்கும்மி மற்றும் கிறித்துவ கல்யாண வாழ்த்துக்கள்- viii. 184/1909/I

O31,1

வைத்யநாத ஐயர், கே.

1148. i. கந்தவேளின் இரு விவாகமும் எட்டுகுடி பருவகாக்ஷியும், காளியின் கொண்டாட்டமும், இவைகளைப் பற்றிய கும்மி : முதற் பதிப்பு ; ii. துரைசாமி பிள்ளை ; நீலலோசினி பிரஸ், நாகப்பட்டினம் ; iii. ஜூலை 1910 ; iv. செ.மூ.ப. 6 ; v. 8 vo ; vi. .... ; vii. காளி, கந்தர் முதலியோர் மீது புகழ்ப் பாடல்கள். viii. 608/1910/III.

O 31,1

ஜகன்னாத ஆசாரி.

1149. i. டானிடக் கும்மி : முதற் பதிப்பு ; ii. எ. ஜகன்னாத ஆசாரி ; நாருல் இசுலாம் அச்சுக்கூடம், திருநெல்வேலி ; iii. டிசம்பர், 1903 ; iv. செ.மூ.ப. 12 ; v. 12 mo ; vi. 0–0–6 ; vii. .... ; viii. 258/1903/IV.

O31,1

ஜானகி அம்மாள்.

1150. i. சமயபுரம் மாரியம்மன் கும்மி. ஸ்ரீ ரெங்கநாதன் சித்திரைத் திருநாள் கும்மி, ஸ்ரீ கிருஷ்ணன் கேலி விலாசக்கும்மி, ஆஞ்சநேயர் ஓடம் : முதற் பதிப்பு ; ii. கே. கோபால அய்யங்கார்; லக்ஷ்மி விலாச அச்சுக்கூடம், திருச்சிராப்பள்ளி ; iii. மார்ச், 1905 ; iv. செ.மூ.உ.ப. 16 ; v. 8 vo ; vi. 0–1–0 ; vii. ...... ; viii. 44/1905/II.

O31,1

குறவஞ்சி

அப்சலோம் பிள்ளை, எஸ். வி.

1151. i. ஆரோக்கிய மாதாவின் பேரில் குறவஞ்சியும் பாடலும் : முதற் பதிப்பு ; ii எஸ். வி. அப்சலோம் பிள்ளை ; எம்.சி.எம். பிரஸ், சென்னை ; iii. ஆகஸ்ட், 1910 ; iv. ...... ; v. 8 vo; vi. .... ; vii. மேரி மாதாவைப் புகழ்வது. viii. 561/1910/III.

O31,1

கையறு நிலை

அந்தோணிமுத்து, கே.

1152. i. ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் சேக வியோக சமயகவிகள் முதற் பதிப்பு ; ii. எ. முத்துச்சாமி பிள்ளை ; விவேகபானு பிரஸ் மதுரை ; iii. டிசம்பர், 1909 ; iv. செ.மூ.ப. 9 ; v. 16 mo vi. .... ; vii. .... ; 752/1909/IV.

O31,1

அப்துல் காதிர் ராவுத்தர், எம் கே. எம்.

1153. i. சாமகவி மஞ்சரி : முதற் பதிப்பு; ii. எம். கே. எம். அப்துல் காதிர் ராவுத்தர் ; விவேகபானு பிரஸ், மதுரை ; iii. ஜூலை, 1909 ; iv. செ.மூ.ப. 4 ; v. 8 vo ; vi. 0–0–6 ; vii. மதுரைவாசி பி. சிதம்பரம் செட்டியின் மேல் புகழ்ப்பா. viii. 374/1909/III.

O31,1

அப்பாவு பிள்ளை, டி. எம்.

1154. i. கானாடு காத்தான் சிதம்பரஞ் செட்டியாரவர்கள் சரமகவி பஞ்சதசம் : முதற் பதிப்பு ; ii. டி. எம். அப்பாவு பிள்ளை ; விவேகபாநு பிரஸ், கரூர் ; iii. மார்ச், 1910 ; iv. செ.மூ.ப. 8 ; v. 8° ; vi. .... ; vii. கானாடு காத்தான் என்ற ஊரில் வாழ்ந்து இறந்த சிதம்பரஞ் செட்டியாரவர்களை எண்ணி 15 புகழ்ப் பாக்காள். viii. 171/1910/II.

O31,1

1155. i. பச்சையம்மாள் பேரில் சரமகவி : முதற் பதிப்பு ; ii. டி. எம். அப்பாவுப் பிள்ளை ; விவேகபாநு பிரஸ், கரூர் ; iii. ஜூன், 1910 ; iv. செ.மூ.ப. 6 ; v. 16° ; vi. .... ; vii. கரூர் பச்சையம்மாள் மேல் சரம கவிகள். viii. 194/1910/III.

O31,1

கோவிந்தசாமி நாயக்கர்.

1156. i. சக்கரவர்த்தியாகிய யெட்வர்ட் செவந்த் இறந்த சஞ்சலச் சிந்து—முதல் பாகம் : முதற் பதிப்பு ; ii. கோவிந்தசாமி நாயக்கர் ; ஆதிகணுதிபதி பிரஸ், சென்னை ; iii. மே, 1910 ; iv. செ.மூ.ப. 8 ; v. 8° ; vi. 0–0–6 ; vii. மாட்சிமை தங்கிய அரசர் ஏழாவது எட்வர்ட் இறந்ததற்காகப் பாடிய இரங்கற் பாக்கள். viii. 392/1910/II.

O31,1

1157. i. சக்கரவர்த்தியாகிய யெட்வர்ட் செவந்த இறந்த சஞ்சலத் சிந்து—இரண்டாம் பாகம் : முதற் பதிப்பு ; ii. சி. நாராயணசாமி முதலி ; ஆதிசணுதிபதி பிரஸ், சென்னை ; iii. ஜூன், 1910 ; iv. செ.மூ ப. 6 ; v. 8° ; vi. 0–0–6 ; vii. .... ; viii. 166/1910/III.

O31,1

1158. i. சக்கரவர்த்தியாகிய செவந்த் எட்வர்ட் இறந்த சஞ்சலச் சிந்தும் வால் நக்ஷத்திரத்தின் வரலாறும் : முதற் பதிப்பு ; ii. எஸ். ராமசாமி உபாத்தியாயர் ; ரத்ன விலாஸ் பிரஸ், பொறையார் ; iii. ஆகஸ்ட், 1910 ; iv. செ.மூ.ப. 6 ; v. 8° ; vi. 0–0–3 ; vii. மாட்சிமை தங்கிய அரசர் ஏழாம் எட்வர்ட் சக்கரவர்த்தி இறந்ததைப் பற்றிய கையறுநிலை பாவுருவில் தரப் பட்டுள்ளது. அன்னார் இறந்த ஞான்று முன்தோன்றிய ஹாலே (Halley) வால் நக்ஷத்திரத்தைப் பற்றிய ஒரு பாடலும் உள்ளது. viii. 528/1910/III.

O31,1

சண்முகம் பிள்ளை, டி.

1159. i. விதேக முத்திச் சாதனம்; முதற் பதிப்பு; ii. டி. சண்முகம் பிள்ளை; சரஸ்வதி விலாச பிரஸ், மாயவரம்; iii. அக்டோபர், 1910; iv. செ.மூ.ப. 4; v. 4°; vi. ....; vii. வள்ளுவக்குடி மிராசுதாரான அம்பலவாணப் பிள்ளையின் இல்லக்கிழத்தி குப்பம்மாள் இறந்தது பற்றிய பாடல்கள். viii. 334/1910/IV.

O31,1

1160. i. சரம கவிகள்: ii. எஸ். சிவசங்கரச் செட்டி; மதராஸ் ரிப்பன் பிரஸ், சென்னை; iii. ஜூலை, 1909; iv. செ.மூ.ப. 2+24; v. 8°; vi. ....; vii. இலங்கை ஏ. வள்ளிபுரம் பிள்ளையைப் புகழ்ந்து பாடிய பாக்கள். வெவ்வேறு பாவாசிரியர்களால் இயற்றப்பட்டவை. viii 149/1909/III.

O31,1

சுப்பராமு பண்டிதர், கே.

1161. i. சரமகவிகள்: முதற் பதிப்பு; ii. சுப்பராமு பண்டிதர்; மெய்ஞ்ஞான விளக்கம் பிரஸ், பாலக்காடு; iii. அக்டோபர், 1909; iv. செ.மூ.ப. 21; v. 8°; vi. .. ....; vii. பாலக்காடு பள்ளியாக்கட்டாரகரைப் புகழ்ந்து பாடும் பாக்கள். viii. 87/1909/IV.

O31,1

நல்லதம்பி, டி.—தொ. து.

1162. i. சரம கவிகள்: முதற் பதிப்பு; ii. டி. நல்லதம்பி; மதராஸ் ரிப்பன் பிரஸ், சென்னை; iii. பிப்ரவரி, 1908; iv. செ.மூ.ப. 17; v. 8°; vi. ....; vii. எதிர் மன்ன சிங்கம் என்பவரைப் புகழ்ந்து பாடிய பாடல்கள். viii. 310/1908/I.

O31,1

பழனிச்சாமி உபாத்தியாயர்.

1163. i. காலஞ்சென்ற தேவசகாயத்தின்மேல் பாட்டு: முதற் பதிப்பு; ii. பழனிச்சாமி உபாத்தியாயர்; பாக்கிய விலாச பிரஸ், திருச்சினாப்பள்ளி; iii. ஏப்ரல், 1910; iv. செ.மூ.ப. 6; v. 8°; vi. 0–1–0; vii. தேவசகாயம் இறந்த பிறகு அன்னாரின் மேல் பாடப்பட்ட ஞாபகார்த்தப் பாக்கள். viii. 256/1910/II.

O31,1

பாரிஷ் உடையார்.

1164. i. வ. சின்னத்தம்பி பிள்ளை பேரிற் சொல்லிய சரம கவிகள் : முதற் பதிப்பு ; ii. ஜே. எஸ். சுப்பிரமணிய பிள்ளை ; மினர்வா பிரஸ், சென்னை ; iii. நவம்பர், 1910 ; iv. செ.மூ.ப. 18; v. 8° ; vi. .... ; vii. யாழ்ப்பாணம் சின்னத்தம்பி பிள்ளையைப் புகழ்ந்து பாடுவது. viii. 815/1910/IV.

O31,1

சதகம்

ஆனந்த நாராயண சர்மா, எஸ்.

1165. i. கஞ்சகிரி சித்தேசர் சதகம் : முதற் பதிப்பு ; ii. எஸ். சிவசங்கரச் செட்டி ; மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை ; iii. அக்டோபர், 1902 ; iv. செ.மூ.ப. 88 ; v. 16 mo; vi. 0–2–0 ; vii. .... ; viii. 65/1902/IV.

O31,1

கல்யாணசுந்தர, சாஸ்திரி தொ. து.

1166. i. கலிவிடம்பன் சதகம் : முதற் பதிப்பு ; ii. எஸ். கல்யாண சுந்தர சாஸ்த்திரி ; வித்தியா நிகேதனம் அச்சுக்கூடம், சென்னை ; iii. டிசம்பர், 1904 ; iv. செ.மூ.ப. 48 ; v. 16 mo ; vi. 0–2–0 ; vii. .... ; viii. 89/1905/I.

O31,1

கல்யாணசுந்தர முதலியார், பி.

1167. i. பூவைச் சிங்கார சதகம் : முதற் பதிப்பு ; ii. என். முருகேச முதலி ; கணேச அச்சுக்கூடம், சென்னை ; iii. மார்ச், 1904 ; iv. செ.மூ.ப. 12 ; v. 8 vo ; vi. 0–1–0 ; vii. .... ; viii. 114/1904/II.

O31,1

கிருஷ்ணமாச்சாரி, எஸ்.

1168. i. தேவநாத சதகம் : முதற் பதிப்பு ; ii. எஸ். கிருஷ்ண மாச்சாரி ; சச்சிதானந்த பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1909 ; iv. செ.மூ.ப. 23 ; v. 12° ; vi. .... ; vii. திருவஹீந்திர புரத்திலுள்ள தேவநாத கோவிலுள்ள விஷ்ணுவின் மேல் புகழ்ப் பாக்கள். viii. 617/1909/I.

O31,1

முகம்மது காதிர் பாவா ராவுத்தர், எஸ். கே.

1169. i. ஸலவாத்து சதகம் : முதற் பதிப்பு ; ii. எம். டி. முகம்மது அப்துல் காதிர் மீரா ஆலிம் சாகிப் ; நுருல் இசுலாம் அச்சுக்கூடம், திருநெல்வேலி ; iii. டிசம்பர், 1901 ; iv. செ.மூ.ப. 24 ; v. 12 mo ; vi. 0–1–0 ; vii. .... ; viii. 47/1902/I.

O31,1

ஸ்டீபன்ஸ், எல். எஸ்.

1170. i. அருண்மொழி விளக்கம் என்னும் திருநசரையார் சதகம் ; ii. எல். எஸ். ஸ்டீபன்ஸ் ; பீர்லஸ் பிரஸ், சென்னை ; iii. ஜூலை, 1907 ; iv. செ.மூ.ப. 18 ; v. 8° ; vi. 0–1–0 ; vii. இரக்ஷணைப் படை (salvation army) யினரின் உபயோகத்திற்காக இயற்றப்பட்டதும், லண்டன் மிஷனைச் சேர்ந்த ஒருவரால் பதிப்பிக்கப்பட்டதுமான இது கிருஸ்துவ மதப் பாடல்கள் அடங்கியதாம். viii. 65/1907/III.

O31,1

சிந்து

அந்தோணிமுத்து பிள்ளை, கே.

1171. i. கம்ப நகரம் தாத்தப்பன் குளச் சிந்து : முதற் பதிப்பு ; ii. ஒய். அரபி சாகிப் ; விவேகபானு பிரஸ், மதுரை ; iii. மார்ச் 1909 ; iv. செ.மூ.ப. 16 ; v. 16° ; vi. 0–1–0 ; vii. கம்ப நகரத்திலுள்ள தாத்தப்பன் குள வெள்ளத்தினால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட்சேதத்தைப் பற்றி இரங்கற்பாவாக இயற்றியது. viii. 107/1909/II.

O31,1

1172. i. பாளையம் புறவு புதுக்கால் சிந்து : முதற் பதிப்பு ; ii. எ. முத்துச்சாமி பிள்ளை ; விவேகபானு பிரஸ், மதுரை ; iii. அக்டோபர், 1909 ; iv. செ.மூ.ப. 18 ; v. 16° ; vi. .... ; vii. பாளையத்திற்கருகில் வெள்ளத்தினால் ஏற்பட்ட கொடுமையைப் பற்றிய பாடல்கள். viii. 218/1909/IV.

O31,1

அருளானந்தம், ஆர். ஜே.

1173. i. அதிநூதன சோரத்தன வீரத்தன நவரத்தின சிந்து : முதற் பதிப்பு ; ii. ஆர். ஜே. அருளானந்தம் ; லக்ஷ்மி விலாசம் பிரஸ், சேலம் ; iii. ஜூலை, 1910 ; iv. செ.மூ.ப. 12 ; v. 8° ; vi. 0–0–6 ; vii. இளம் பெண்ணை கடத்திச் செல்வது பற்றிய கதையைப் பாவுருவில் தருவது. viii. 377/1910/III.

O31,1

அன்னுசாமி பிள்ளை, எம்.

1174. i. சேலத்தில் நடந்த தொத்து வியாதியென்னும் பிளேக் தாலா கோலச் சிந்து : முதற் பதிப்பு ; ii. எம். அன்னுசாமி பிள்ளை ; லக்ஷ்மி விலாச பிரஸ், சேலம் ; iii. டிசம்பர், 1910 ; iv. செ.மூ.ப. 7 ; v. 8° ; vi. 0–0–6 ; vii. .... ; viii. 748/1910/IV.

O31,1

ஈஸ்வர சாஸ்திரி, டி. பி.

1175. i. பத்தமடை தீக்கோளதிசயச் சிந்து : முதற் பதிப்பு ; ii. டி. ஏ. மிராஸ் சிராஜுத்தின் ராவுத்தர் ; நூருல் இஸ்லாம் பிரஸ், திருநெல்வேலி ; iii. டிசம்பர், 1910 ; iv. செ.மூ.ப. 12 ; v. 8° ; vi. 0–1–0 ; vii. திருநெல்வேலி மாவட்ட பத்த மடையில் வீடுகள் தீப்பற்றி எரிந்ததைப் பற்றி விளம்புவது. viii. 810/1910/IV.

O31,1

ஏகாம்பர முதலி.

1176. i. சக்கரவர்த்தினியாகிய மகாராணியாரின் தேக வியோகச் சிந்து : முதற் பதிப்பு ; ii. ஏ. இரத்தினவேலு முதலி ; வாணி விலாசம் அச்சுக்கூடம், சென்னை ; iii. பிப்ரவரி, 1901 ; iv. செ.மூ.ப. 8 ; v. 8 vo ; vi. 0–2–0 ; vii. .... ; viii. 191/1901/I.

O31,1

கந்தசாமி செட்டி.

1177. i. வாணியம்பாடியில் பகீரதி பெருகிய பாலாற்றுப் பெரிய வெள்ளத்தின் சிந்து, பகுதி 1 & 2 : முதற் பதிப்பு ; ii. கந்தசாமி செட்டி ; வி. என். அச்சுக்கூடம், வேலூர் ; iii. டிசம்பர் 1903 ; iv. செ.மூ.ப. 8 ; v. 8 vo ; vi. 0–0–6 ; vii. ......; viii. 239/1903/IV.

O31,1

குப்புசாமி பிள்ளை, சி. எஸ்.

1178. i. ஸ்படிகப் பல்லக்கின் சிந்து : முதற் பதிப்பு ; ii. சி. எஸ். குப்புசாமி பிள்ளை ; பாலாம்பிகா விலாசம் பிரஸ், விருத்தாசலம் ; iii. ஆகஸ்ட், 1910 ; iv. செ.மூ.ப. 6 ; v. 16° ; vi. 0–0–3 ; vii. விருத்தாசலம் விருதாம்பிகைக்கு அளிக்கப்பட்ட ஆபரணப் பல்லக்கின் மீது பாக்கள். viii. 545/1910/III.

O31,1

கோவிந்தப் பிள்ளை, எம். சி.

1179. i. சேலம் டவுனில் மகமாரியென்னும் கொள்ளை நோய்ச் சிந்து : முதற் பதிப்பு ; ii. எம். சி. கோவிந்தப் பிள்ளை ; சௌராஷ்டிர பிரஸ், சேலம் ; iii. டிசம்பர், 1910 ; iv. செ.மூ.ப. 10 ; v. 8 vo ; vi. 0–1–0 ; vii. சேலம் வட்டத்திற்கு பிளேக் நோயால் ஏற்பட்ட இழப்புகளைப் பற்றிய பாடல்கள். viii. 805/1910/IV.

O31,1

சங்கரலிங்க நாடார், ஆர்.

1180. i. சங்கர நயினார் கோவில் சங்கரேஸ்வரர் புற்று மருந்தின் மகத்துவச் சிந்து : முதற் பதிப்பு ; ii. ஆர். சங்கரலிங்க நாடார்; சச்சிதானந்தா பிரஸ், விருதுபட்டி ; iii. ஜூன், 1910 ; iv. செ.மூ ப. 7 ; v. 8 vo; vi. 0–0–3 ; vii. .... ; viii. 281/1910/III.

O31,1

சின்னண்ணன், கே.

1181. i. வாணியம்பாடி ஜலப் பிரளயச் சிந்து : முதற் பதிப்பு ; ii சி. என். அச்சுக்கூடம், திருப்பத்தூர் ; iii. டிசம்பர், 1903 ; iv செ.மூ.ப. 8 ; v. 8 vo ; vi. 0–0–6 ; vii. .... ; viii 203/1904/II.

O31,1

சுடலைமுத்து படையாச்சி.

1182. i. சுப்பிரமணியசாமி சிந்து : முதற் பதிப்பு ; ii. சுடலைமுத்து படையாச்சி ; காந்திமதி விலாசம் அச்சுக்கூடம், திருநெல்வேலி ; iii. ஜூலை, 1904 ; iv. செ.மூ.ப. 12 ; v. 8vo ; vi. 0–0–6 ; vii. .... ; viii. 22/1904/III.

O31,1

சுப்பிரமணியம் பிள்ளை, ஏ.

1183. i. சேலத்தில் நடந்த ப்ளேக் அலங்கோலச் சிந்து : முதற் பதிப்பு ; ii. ஏ. சுப்பிரமணியம் பிள்ளை ; சௌராஷ்டிர பிரஸ், சேலம் ; iii. நவம்பர், 1910 ; iv. செ.மூ,ப. 8 ; v. 8vo; vi. 0—0—3 ; vii. .... ; viii. 608/1910/IV.

O31,1

சுப்பையா நாயுடு.

1184. i. விருத்தாசல மாசிமக மகத்துவ வேடிக்கைச் சிந்து : முதற் பதிப்பு ; ii. துரைசாமி நாயுடு ; நடராச விலாசம் அச்சுக்கூடம், சிதம்பரம் ; iii. மார்ச், 1903 ; iv. செ.மூ.ப. 11 ; v. 8 vo ; vi.0-0–6 ; vii. .... ; viii. 107/1903/II.

O31,1

செங்கல்வராய நாயக்கன், ஆர்.

1185. i. சாமுண்டியம்மன் அலங்காரச் சிந்து : முதற் பதிப்பு ; ii. செங்கல்வராய நாயக்கன் ; சி. என். பிரஸ், திருப்பத்தூர் ; iii. ஜூன், 1908 ; iv. செ.மூ.ப. 8 ; v. 8 vo ; vi. 0–0–3 ; vii. கோவில் விழாவின்போது பாடவேண்டிய புகழ்ச் சிந்து ; viii. 419/1908/II.

O31,1

செல்லமுத்து முதலி, ஏ.

1186. i. கந்து வட்டி சிந்து : முதற் பதிப்பு ; ii. பெரியதம்பி முதலி ; வித்யா விநோதினி பிரஸ் ; தஞ்சாவூர் ; iii. மார்ச், 1910 ; iv. செ.மூ.ப. 5 ; v. 16 mo ; vi. 0–0–3 ; vii. தவணை முறையினால் விளையும் அநீத வட்டி பற்றிய இரங்கற் பாக்கள். viii. 347/1910/II.

O31,1

தாயுமானப் பிள்ளை.

1187. i. அதிசய நொண்டிச் சிந்து : முதற் பதிப்பு ; ii. டி. சபாபதிப் பிள்ளை ; மட்டுவார் குழலாம்பாள் பிரஸ், திருச்சினாப்பள்ளி ; iii. செப்டம்பர், 1910 ; iv. செ.மூ.ப. 13 ; v. 16 mo ; vi. 0–0–3 ; vii. 1849-ம் ஷூ ஆகஸ்டுமாதத்தில் திருச்சினாப்பள்ளிக் கோட்டைப் பிள்ளையாரை வழிபடச் சென்றவர்கள் ஒரு விபத்தினால் மரணமடைந்ததை நினைத்துப் பாடுவது. viii. 85/1910/IV.

O31,1

நஞ்சப்ப கவுண்டர்.

1188. i. பெரிய பிளேக் சிந்து—பகுதி II : முதற் பதிப்பு ; ii. கே. பாப்பைய கவுண்டர் ; சங்கநிதி விளக்கம் அச்சுக்கூடம், சென்னை ; iii. எப்ரல், 1904 ; iv. செ.மூ.ப. 16 mo ; v. 8 vo ; vi. 0–1–0 ; vii. .... ; viii. 64/1904/II.

O31,1

நடேச பிள்ளை.

1189. i. கல்லுக்குரிச்சி தாலுக்கா பாண்டலம் கிராமத்தில் கொள்ளை நோயால் மாண்ட அலங்கோலச் சிந்து : முதற் பதிப்பு ; ii. நடேச பிள்ளை ; வாணி நிகேதனம் அச்சுக்கூடம், வேலூர் ; iii. ஆகஸ்ட், 1904 ; iv. செ.மூ.ப. 8 ; v. 8 vo ; vi. 0–0–3 ; vii. .... ; viii. 191/1904/III.

O31,1

பஞ்சரத்னப் பிள்ளை, ஜி.

1190. i. நற் சிந்து : முதற் பதிப்பு ; ii. ஜி. பஞ்சரத்னப் பிள்ளை ; லக்ஷ்மி விலாசம் பிரஸ், ராமநாதபுரம் ; iii. ஜுன், 1910 ; iv. செ.மூ.ப. 12 ; v. 8 vo ; vi. 0–0–6 ; vii. கிறிஸ்துவை வணங்கப் போகும்போது பக்தர்கள் பாடவேண்டிய பாடல்கள். viii. 773/1910/II.

031,1

பிச்சைமுத்துப் பிள்ளை.

1191. i. சேலம் மகாமாரி என்னும் பிளேக் சிந்து—முதற் பாகம் : முதற் பதிப்பு ; ii. பிச்சை முத்துப் பிள்ளை ; லக்ஷ்மி விலாச பிரஸ், சேலம் ; iii. நவம்பர், 1910 ; iv. செ.மூ.ப. 7 ; v. 8 vo ; vi. 0–0–6 ; vii. .... ; viii. 747/1910/IV.

031,1

முத்துசாமி பிள்ளை.

1192. i. ஷோளாப்பூர் கொலையலங்கச் சிந்து—முதற் பாகம் : முதற் பதிப்பு ; ii. முத்துசாமி பிள்ளை ; ஆதி கணுதிபதி பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1909 ; iv. செ.மூ.ப. 8 ; v. 8 vo ; vi. 0–0–3 ; vii. மூன்று குரங்குகள் மற்றும் ஓர் ஆடு ஆகிய வற்றின் உரிமையாளர் கொலை செய்யப்பட்டது பற்றிய இரங்கற்பா. viii. 16/1909/IV.

031,1

முனிசாமி முதலி, சூளை.

1193. i. அய்திராபாக்கத்தின் அலங்கோலச் சிந்து—முதற் பாகம் : முதற் பதிப்பு ; ii. முனிசாமி முதலி, சூளை ; சண்முகம் பிரஸ், சென்னை ; iii. நவம்பர், 1908 ; iv. செ.மூ.ப. 8 ; v. 8 vo ; vi. 0–0–3 ; vii. ஹைதராபாத்தில் ஏற்பட்ட வெள்ளம் பற்றியும் அதனுல் உண்டான துன்பங்களைப் பற்றியும் பாடியது. viii. 356/1908/IV.

031,1

1194. i. அய்திராபாக்கத்தின் அலங்கோலச் சிந்து—இரண்டாம் பாகம் : முதற பதிப்பு ; viii. 357/1908/IV.

031,1

1195. i. கல்கத்தா மெயிலின் அலங்கோலச் சிந்து—முதற் பாகம் : முதற் பதிப்பு ; ii. சூளை முனிசாமி முதலி ; சண்முகம் பிரஸ், சென்னை ; iii. ஜூலை, 1909 ; iv. செ.மூ.ப. 8 ; v. 8 vo ; vi. 0-0-3 ; vii. 19—6—1909 அன்று கல்கத்தா மெயிலுக்கு நடந்த விபத்து பற்றிய பாக்கள். viii. 158/1909/III.

031,1

1196. i. கல்கத்தா மெயிலின் அலங்கோலச் சிந்து—இரண்டாம் பாகம் : முதற் பதிப்பு ; viii. 159/1909/III.

031,1

1197. i. திருவண்ணாமலை பிளேக்கு சிந்து ; ii சூளை முனிசாமி முதலி ; சண்முகம் பிரஸ், சென்னை ; iii. ஆகஸ்ட், 1906 ; iv. செ.மூ.ப. 8 ; v. 8 vo ; vi. 0–0–3 ; vii. கடைசியாக நடந்த ஆண்டுத் திருவிழாவிற்கு அப்புறம் பிளேக் பரவிய காரணத்தால் எவ்வாறு திருவண்ணாமலையில் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்பதை எடுத்தியம்புவது. viii. 325/1906/III.

031,1

1198. i. மதராஸ் ரயில் மங்க பட்டணமாற்றில் விழுந்த அலங்கோலச் சிந்து—பகுதி 1 : முதற் பதிப்பு ; ii. முனிசாமி முதலி, சூளை ; சங்கநிதி விளக்கம் அச்சுக்கூடம், சென்னை ; iii செப்டம்பர், 1902 ; iv. உ.ப. 8 ; v. 8 vo ; vi. 0-0-3 ; vii. .... ; viii. 15/1902/IV.

031,1

1199. i. மதராஸ் ரயில் மங்க பட்டணமாற்றில் விழுந்த அலங்கோலச் சிந்து—பாகம் 2 : முதற் பதிப்பு ; iii. அக்டோபர், 1902 ; viii. 22/1902/IV.

031,1

1200. i. முடக்கு மாரியம்மன் கும்மியென்னும் குளிர் காய்ச்சல் சிந்து—முதற் பாகம் : முதற் பதிப்பு ; ii. முனிசாமி முதலி, சூளை ; சங்கநிதி விளக்கம் அச்சுக்கூடம், சென்னை ; iii. நவம்பர், 1902; iv. செ.மூ.ப. 8 ; v. 8 vo ; vi. 0–0–3 ; vii. .... ; viii. 119/1902/IV.

031,1

ராமச்சந்திரம்.

1201. i. அலங்காரச் சிந்து : முதற் பதிப்பு ; ii. என். எ. பழனிச்சாமி நாயக்கர் ; எம்மானுவேல் பிரஸ், பொள்ளாச்சி ; iii. பிப்ரவரி, 1910 ; iv. செ.மூ.ப. 8 ; v. 8 vo; vi. .... ; vii. கிருஷ்ணசாமி ராஜாவைப் புகழ்ந்து பாடுவது. viii. 351/1910/I.

031,1

ராமசாமி நாயுடு, எஸ்.

1202. i. தூத்துக்குடியில் இடிந்து விழுந்த கட்டிடச் சிந்து : முதற் பதிப்பு ; ii. எஸ். ராமசாமி நாயுடு ; சுதேச பாஸ்கரன் பிரஸ், தூத்துக்குடி ; iii. அக்டோபர், 1910 ; iv. செ.மூ.ப. 5 ; v. 8 vo; vi. .... ; vii. தூத்துக்குடியில் கட்டிடம் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட நட்டமும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட உயிர் நட்டமும் பற்றிய கையறுநிலைப் பாடல்கள். viii. 429/1910/IV.

O31,1

ராமசாமிப் பிள்ளை, எம்.

1203. i. அலங்கோல மணிலாச் சிந்து—முதல் பாகம் : முதற் பதிப்பு ; ii. எம். ராமசாமிப் பிள்ளை ; லக்ஷ்மி விலாச பிரஸ், சேலம் ; iii. ஜனவரி, 1910 ; iv. செ.மூ.ப. 7 ; v. 8 vo ; vi. 0–0–6 ; vii. மணிலாப் பயிரை விளைப்பதால் ஏற்படும் கெடுதல், மற்றும் நட்டத்தை எடுத்துரைப்பது. viii. 333/1910/I.

O31,1

1204. i. அலங்கோல மணிலாச் சிந்து—இரண்டாம் பாகம் : முதற் பதிப்பு ; viii. 334/1910/I.

O31,1

1205. i. செவ்வாய்ப்பேட்டை பழைய மார்க்கெட்டுச் சிந்து : முதற் பதிப்பு ; ii. எம். ராமசாமிப் பிள்ளை ; லக்ஷ்மி விலாச பிரஸ், சேலம் ; iii. அக்டோபர், 1909 ; iv. செ.மூ.ப. 8 ; v. 8 vo ; vi. .... ; vii. சேலம் செவ்வாய்ப்பேட்டை மார்க்கெட்டின் முந்திய உயர்ந்த நிலையும் தற்போதைய தாழ்ந்த நிலையும் பற்றிய பாடல்கள். viii. 612/1909/IV.

O31,1

வரதராஜுலு நாயுடு, சி.

1206. i. பாலாற்று வெள்ளம் அல்லது வாணியம்பாடி அலங்காரச் சிந்து—இரண்டாம் பாகம் : முதற் பதிப்பு ; ii. சி. என். அச்சுக் கூடம், திருப்பத்தூர் ; iii. டிசம்பர், 1903 ; iv. செ.மூ.ப. 8 ; v. 8 vo ; vi. 0–0–6 ; vii. .... ; viii. 205/1904/II.

O31,1

வீரபத்திரப் பிள்ளை, என்.

1207. i. புதுப்பட்டி என்ற புதுவை நகர் தீப்பற்றிய சிந்து : முதற் பதிப்பு ; ii. என். வீரபத்திரப் பிள்ளை ; சச்சிதானந்தர் பிரஸ், விருதுபட்டி ; iii. செப்டம்பர், 1909 ; iv செ.மூ.ப. 8 ; v. 8 vo ; vi. 0—0—6 ; vii. சௌம்ய வருடத்தில் புதுப்பட்டியில் ஏற்பட்ட நெருப்பின் காரணமாக ஏற்பட்ட கெடுதல்களை விவரிப்பது. viii. 589/1910/I.

O31,1

வேலு சேர்வை, டி. எம்.

1208. i. அலங்காநல்லூர் சிங்காரச் சிந்து : முதற் பதிப்பு ; ii. டி. எம். வேலு சேர்வை ; ராமச்சந்திர விலாசம் பிரஸ், மதுரை ; iii. செப்டம்பர், 1910 ; iv. செ.மூ.ப. 23 ; v. 8vo ; vi. 0-1-0. vii. .... ; viii. 21/1910/IV.

031,1

ஜானியா சாஹிப், கே.

1209. i. சேலம் பிளேக் சிந்து : முதற் பதிப்பு ; ii. கே. ஜானியா சாஹிப் ; சௌராஷ்டிர பிரஸ், சேலம் ; iii. டிசம்பர், 1910 ; iv. செ.மூ.ப. 8 ; v. 8vo ; vi. 0-0-3 ; vii. சேலத்தில் ஏற்பட்ட பிளேக் பற்றி விளம்புவது. viii. 804/1910/IV.

031,1

ஷாகுல் ஹமீது புலவர்.

1210. i. ரயில் நடை பொட்டற்புதூர் கந்தூரி அலங்காரச் சிந்து ; ii. ஷாகுல் ஹமீது புலவர் ; நூருல் இஸ்லாம் பிரஸ், திருநெல்வேலி; iii. மே, 1907 ; iv. செ.மூ.ப. 12 ; v. 12mo ; vi. 0-1-0 ; vii. இரயில் பிரயாணம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களின் மேல் சிந்து. viii. 27/1907/III.

031,1

சிந்து—காவடிச் சிந்து

சுப்பையா பிள்ளை, ஆர்.

1211. i. திருமூர்த்தி சுவாமிமலை காவடிச் சிந்து : முதற் பதிப்பு ; ii. ஆர். சுப்பையா பிள்ளை ; கோபால விலாசம் பிரஸ், பொள்ளாச்சி ; iii. செப்டம்பர், 1909 ; iv. செ.மூ.ப. 3+8 ; v. 8vo ; vi. 0-1-0 ; vii. சிவனை வழிபடுவதற்காக அமானகிரி நோக்கி கையில் பால், புனித நீர் முதலியவை கொண்டு செல்லும்போது பாடவேண்டிய பாக்களாகும் இவை. viii. 32/1909/IV.

031,1

சிந்து— வழிநடைச் சிந்து

அப்துல் கறீம் சாஹிப்.

1212. i. மீயாங்க தருகா வழிநடை காரண அலங்காரச் சிந்து—முதற் பாகம் : முதற் பதிப்பு ; ii அப்துல் கறீம் சாஹிப் ; நூருல் இஸ்லாம் பிரஸ், திருநெல்வேலி ; iii. மார்ச், 1910 ; iv. செ.மூ.ப. 8 ; v. 8vo ; vi. 0-1-0 ; vii. இசுலாம் மதப் பெரியார் ஒருவரின் புதைகுழிக்குச் செல்லும் வழியைப் பற்றிக் கூறுவது. viii. 80/1910/II.

031,1

1213. i. மீயாங்க தருகா வழிநடை காரண அலங்காரச் சிந்து—இரண்டாம் பாகம் : முதற் பதிப்பு ; iv. செ.மூ.ப. 10 ; vi. 0-1-6 ; viii. 81/1910/II.

031,1

அப்துல் காதிர் ராவுத்தர்.

1214. i. பாம்பன் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக வழிநடைச் சிந்து : முதற் பதிப்பு ; ii. எஸ். கந்தசாமி பிள்ளை ; ஸ்ரீ மீனாம்பிகை அச்சுக்கூடம், மதுரை ; iii. ஏப்ரல், 1904 ; iv. செ.மூ.ப. 20 ; v. 8 vo ; vi. 0-2-0 ; vii. .... ; viii. 81/1904/II.

031,1

கணபதி பிள்ளை, டி. எஸ்.

1215. i. வழிநடை அலங்கார சிந்து : முதற் பதிப்பு ; ii. டி. எஸ். கணபதி பிள்ளை ; சௌராஷ்டிரா பிரஸ், சேலம் ; iii. செப்டம்பர், 1909 ; iv. செ.மூ.ப. 14 ; v 8 vo ; vi. .... ; vii. சேலத்திற்கருகிலுள்ள நாயணமலைக் குன்றில் வழிபடப்பெறும் வரதராஜரைப் பார்க்கச் செல்லும் வழியில் பாட வேண்டிய பாடல்கள் பற்றியது. viii. 340/1909/IV.

031,1

கனகசபை பிள்ளை, வி.

1216. i. மணிலாக் கொட்டையின் வழிநடைச் சிந்து; ii. துரைசாமித் தேவன்: குஞ்சித சரண பிரஸ், சிதம்பரம்; iii. நவம்பர், 1906; iv. செ. மூ. ப. 14; v. 8vo ; vi. 0—1—0; vii. கிராமத்துப் பொருளான வேர்க்கடலையின் மதிப்பைப் பற்றிய வழி நடைச் சிந்து. viii. 38/1907/I.

031,1

காதர் முகையதீன் ராவுத்தர், என்.

1217. i. பழனி ஆண்டவர் வழி நடைச் சிந்து—மூன்றும் பாகம் முதற் பதிப்பு; ii. என். காதர் முகைதீன் ராவுத்தர்; சாரங்கலேஸ்வரி பிரஸ், தாராபுரம்; iii. நவம்பர், 1909; iv. செ. மூ. ப. 8; v. 8vo; vi. 0—0—1; vii. பழனிமலை ஆண்டவரைத் தரிசிக்கச் செல்லுங்கால் வழியில் பாடவேண்டிய பாடல்கள். viii. 450/1909/IV.

031,1

குருநாதப் பிள்ளை, வி.

1218 i. ராஜமன்னார்குடி ஸ்ரீ ராஜ கோபால ஸ்வாமி தெப்ப உற்சவ வழி நடைச் சிந்து: முதற் பதிப்பு; ii. வி. குருநாத பிள்ளை அண்டு எஸ். பிச்சையப்ப பிள்ளை; சண்பக லக்ஷ்மி விலாச பிரஸ், மன்னார்குடி; iii. ஜூன், 1910; iv. செ. மூ. ப. 7; v. 8vo; vi. 0—0—6; vii. தஞ்சை மாவட்ட மன்னார் குடியில் ராஜகோபாலன் என்றழைக்கப்படும் விஷ்ணு தெப்பத் திருவிழாவைப் பார்க்கச் செல்பவர்கள் பாடவேண்டிய பாட்டுக்களாக இவை தரப்பட்டுள்ளன. viii. 740/1910/II.

031,1

நயினா முகம்மது லெப்பை, இ. பழைய காயல்.

1218-A i. நாகூர் வழி நடைச் சிந்து; ii. மு. அய்யத்துல் இஸ்லாம் பிரஸ், சென்னை; iii. 1910: iv. செ. மூ. ப. 8; v. 22×14செ.மீ. iv..........vii. நாகூரில் நடைபெறும் கந்தூரித் திருவிழா பற்றிக் கூறுவது. "கந்தூரி பார்க்கலாம் பெண்ணே" என்று தனது காதலியை அழைத்துக் கொண்டு ஒரு தலைவன் நாகூர் சென்று விழாக் காட்சிகளை நேரில் சுட்டிக் காட்டி விவரிக்கும் முறையில் உள்ளது. viii. 183/1910/IV.

031,1

முத்தப்ப பிள்ளை, எஸ்.

1219. i. கோமதி வழிநடைச் சிந்து; முதற் பதிப்பு; ii. எஸ். முத்தப்பபிள்ளை; காந்திமதி விலாஸம் பிரஸ், திருநெல்வேலி; iii. செப்டம்பர், 1909; iv. செ. மூ. ப. 8; v. 8vo; vi. 0—1—0; vii. வழிப் பிரயாணத்தின் போது கோமதி அவள் கணவனுக்கு இழைத்த துரோகத்தை வர்ணிக்கும் இரங்கற் பாக்கள். viii. 552/1909/III.

031,1

தாலாட்டு

கோபாலசாமி பிள்ளை, டி. எஸ்.

1220. i. வடிவேலர் தாலாட்டல் முதலியன; முதற்பதிப்பு; ii. சூரியப்பபிள்ளை, பிரம்ம வித்தியா அச்சுக்கூடம், சிதம்பரம்; iii ஜனவரி, 1901; iv. செ. மூ. ப. 15; v. 8vo; vi. 0—1—0; vii. தண்ணிமலை முருகனைத் துதித்துப் பாடிய இசைப் பாடல்கள்; viii. 145/1901/I.

031,1

சிதம்பர புலவர், எஸ்.

1221. i. *மருதூர்த் தாலாட்டு*; முதற்பதிப்பு; ii. எஸ். சிதம்பர புலவர்; பண்டிதமித்திரன் அச்சுக்கூடம், சென்னை; iii. நவம்பர், 1901 ; iv. செ. மூ. ப. 40 ; v. 8 vo ; vi....; vii ..; viii. 202/1901/IV.

O31,1

திருப்புகழ்

அம்மாசை முதலி.

1222. i. *திருப்புகழ்*; முதற்பதிப்பு; ii. அம்மாசை முதலி; சென்டரல் பிரஸ், ஈரோடு; iii. ஆகஸ்ட், 1907; iv. செ. மூ. ப. 36; v. 12mo; vi....;vii. சுப்பிரமணியரின் மேல் துதிப்பாடல்கள் viii. 83/1909/II.

O31,1

அருணகிரிநாதர்.

1223. i. *திருப்புகழ்*; பகுதி—1; ii. புருஷோத்தம் அண்டு கோ; லக்ஷ்மி நாராயண விலாசம் பிரஸ், சென்னை; iii. டிசம்பர், 1906; iv. செ. மூ. ப. 239; v. 16mo ; vi. 0—12—0 ; vii. திருவண்ணாமலையில் தொழப் பெறும் சுப்பிரமணியரைப் பற்றிய தோத்திரங்கள்; viii 106/1907/I.

O31,1

சுப்பிரமணிய பிள்ளை, வி. டி.

1224. i. *திருப்புகழ்*; பகுதி II, முதற்பதிப்பு; ii. வி. டி. சுப்பிரமணிய பிள்ளை; ஸ்டார் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை iii. ஜனவரி, 1902; iv. செ. மூ. ப. 469; v. 12mo; vi. 2—0—0; vii....; viii. 224/1902/I.

O31,1

பாலபாரதி சுவாமி.

1225. i. *இராமாயணத் திருப்புகழ் என்கிற இராமசயம்* ; முதற்பதிப்பு; ii. கோவிந்தம் பிள்ளை; சௌத் இண்டியா டைம்ஸ் அச்சுக்கூடம், திருச்சி; iii. ஆகஸ்ட், 1901; iv. செ. மூ. ப. 95; v. 8 vo; vi. 0—8—0; vii....; viii. 218/1901/III.

O31,1

தெம்மாங்கு

அனந்தநாராயணசாமி உபாத்தியாயர், ஏ. கே.

1226. i. நாகூர் ஷாகுல்ஹமீது ஆண்டவர்கள் காரண அலங்கார தெம்மாங்கும்: முதற் பதிப்பு; ii. ஏ. கே. அனந்த நாராயணசாமி உபாத்தியாயர்; எட்வர்ட் பிரஸ், நாகப்பட்டினம் iii ஜூன், 1910; iv. செ. மூ. ப. 7; v. 8°; vi. 0—0—3; vii. நாகூர் முஸ்லிம் பெரியார் ஷாகுல் ஹமீது அவர்களின் வாழ்க்கை மற்றும் புகழை உரைப்பது—பாவுருவில் உள்ளது. viii. 694/1910/II.

O31,1

ராமகிருஷ்ணக் கவிராயர்.

1227. i, பொன்னுசாமித் தேவரவர்கள் மீது தெம்மாங்கு கொம்மைப் பதம்; முதற் பதிப்பு; ii. எம். கோபாலகிருஷ்ணக் கோன்; தமிழ்ச் சங்கம் பிரஸ், மதுரை; iii. ஜூலை, 1910; iv. செ. மூ. ப. 2; v. 16mo; vi. 0—0—3; vii. ....; viii. 236/1910/III.

O31,1

ராமசாமிச் செட்டி, சி.

1228. i சந்தணத் தேவன் தெம்மாங்கு; முதற் பதிப்பு; ii. எஸ். ராமசாமி உபாத்தியார்; ரத்ன விலாஸ் பிரஸ், பொறையார்; iii. செப்டம்பர், 1910; iv. செ; மூ. ப. 7; v 8vo; vi. 0—0—6: vii. சந்தணத்தேவன் கதையைக் கழறுவது. viii. 781/1910/III.

O31,1

நலுங்கு

சுப்பிரமணிய அய்யர்.

1229. i. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் பேரில் சோபனம், நலங்கு லாலி, ஊஞ்சல்கள் முதலியன; இரண்டாம் பதிப்பு; ii. சி.எம் ஆர். முருகப்ப செட்டி; பிரம்மானந்த அச்சுக்கூடம், திருவாதி; iii. மார்ச், 1904; iv. செ. மூ. . . 56; v. 12 mo; vi 0—2—0; vii....; viii. 20/1904/II.

O31,1

மூத்தப்ப பிள்ளை, எஸ்.

1230. i. *திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி நலுங்கு புஸ்தகம் முதற் பதிப்பு*; ii. எஸ். மூத்தப்ப பிள்ளை; வாணி விலாசம் பிரஸ்; திருநெல்வேலி; iii. ஏப்ரல், 1908; iv. செ. மூ.ப. v. 8vo; vi. 0—0—6; vii. கலியாண காலங்களில் பாடுவதற் கென்று அமைந்து சுப்பிரமணியரைப் புகழ்ந்து பாடும் பாக்க ளாகும் இவை; viii. 170/1908/III.

031,1

நவரத்தின மாலை

அனந்தநாராயணசாமி பிள்ளை, கே.

1231 i. *ஜெகரக்ஷகணேசர் நவரத்தினமாலை*; ii. கே. அனந்த நாராயணசாமி பிள்ளை; கமலாசனி பிரஸ், கும்பகோணம்; iii ஜூன், 1907; iv. செ. மூ. ப; 8; v. 16mo; vi....vii..; viii. 8/1907/III.

031,1

நான்மணி மாலை

பிச்சையிபுறுஹீம் புலவர். ஆ. கா. திருச்சிராப்பள்ளி.

1231-A. i. *மோனகுரு செய்குமஸ்தான் காசிபு மீது நான்மணிமாலை*; ii. பிச்சையிபுறுஹீம் புலவர், திருச்சிராப்பள்ளி அண்டு செய்யிதிபுறுஹீம்; வி பி. சாமி பிரதர்ஸ். திருச்சிராப்பள்ளி; iii. 1909; iv. செ. மூ. எ. 40; 17×13 செ. மீ. vi...... vii. குருவின் துதி. மோனகுரு செய்குமஸ்தான் சாஹிபுவின் சிறப்புக்களை ஓதுவது; viii. 168/1909/IV.

031,1

நொண்டி நாடகம்

வேலுசாமி பிள்ளை, டி. எஸ்.

1232. i. *தில்லை விடங்கன் ஐயனார் நொண்டி, முதற்பதிப்பு*; ii. டி. எஸ். வேலுசாமிப் பிள்ளை; ஸ்ரீ காஞ்சி பூஷண அச்சகம்; காஞ்சீபுரம்; iii. நவம்பர், 1903; iv. செ. மூ, ப. 40, v. 12 mo; vi. 0—2—0; vii......viii. 218/1903/IV.

031,1

பஞ்சகம்

தெய்வசிகாமணி நாயனர், எஸ்.

1233. i. *திருமயிலை ஸ்ரீ கபாலீசர் பஞ்சகம்: முதற்பதிப்பு;* ii. *வி. முனிசாமி முதலி; ஸ்ரீ ஹரி பிரஸ், சென்னை;* iii. *மார்ச்* 1901 ; iv. *செ. மூ. ப.* 8; v. 16 mo. vi......; vii.....viii. 22/1901/II.

031,1

பஞ்சரத்தினம்

அப்துல்காதிர்ராவுத்தர், எம். கே. எம்.

1234. i. *நாகூர் நாயகர் பஞ்சரத்நம்: முதற் பதிப்பு; எம். கே. எம். அப்துல் காதிர் ராவுத்தர்; விவேகபாநு பிரஸ், மதுரை;* iii. *ஜனவரி;* 1909; iv. *செ. மூ. ப.* 2+21; v. 16mo; vi. 0—1—0; vii. *ஐந்து புகழ்ப் பாடல்கள் அடங்கியது.* viii. 167/1909/I.

031,1

கந்தசாமி ஆசாரி, பெருநகர்.

1235. i. *எல்லம்மை பஞ்சரத்தினம்;* ii. *எல்லப்பசுவாமி; சண்முக சுந்தர விலாச பிரஸ்; சிதம்பரம்;* iii. *ஏப்ரல்,* 1907; iv. *செ. மூ. ப.* 8; v. 16mo; vi. 0—0—3; vii. *கிராம தேவதையின் மேல் துதிப் பாடல்* viii. 89/1907/II.

031,1

சிக்கனக் கவிராயர்.

1236. i. *கலயாண பசுபதீசுவரர் பவனி பஞ்சரத்தினம்: திருத்தாண்டகம், மூன்றும் பதிப்பு;* ii. *எம். ஆறுமுக நாடார்; விவேகபாநு பிரஸ், கரூர்;* iii. *டிசம்பர்,* 1908. iv. *செ.மூ.ப.* 9; v. 16mo; vi....; vii......; viii 154/1909/I.

031,1

சிவசண்முகம் பிள்ளை.

1237. i. *தண்டபாணிக் கடவுள் பஞ்சரத்தினங்கள்; முதற்பதிப்பு;* ii. *சிவசண்முகம் பிள்ளை; மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை;* iii. *பிப்ரவரி,* 1902 ; iv. *செ. மூ. ப.* 14 ; v. 32 mo ; vi. vii.....viii. 341/1902/I.

031,1

தாமோதரம் பிள்ளை.

1238. i. கந்தநாயகர் பஞ்சரத்தினப் பாமாலை; முதற் பதிப்பு; ii. எஸ். வி. இராசப்ப முதலி, சண்முக சுந்தர விலாஸ அச்சுக் கூடம், சிதம்பரம்; iii. மார்ச், 1903; iv. செ. மூ. ப. 8; v. 16 mo.; vi. 0—0—3; vii....; viii. 238/1903/I.

031,1

நாகமுத்துப் பிள்ளை, ஏ.வி.

1239. i. மங்கள வாழ்த்துப் பஞ்சரத்னக் கீர்த்தனம்: முதற் பதிப்பு; ii. வி. ஆர். சிதம்பரம் பிள்ளை; மெய்ஞ்ஞான விளக்கம் பிரஸ், பாலக்காடு; iii. ஜுலை, 1909; iv. செ.மூ.ப. 11; v. 8°; vi....; vii. பாலக்காடு பள்ளியாத்தாளன் தக்கனைப் புகழ்ந்து பாடுவது; viii. 119/1909/III.

031,1

பதிகம்

ஐயாக்கண்ணு ஓதுவார், சி.

1240. i. மாரியம்மன் பதிகம்; ii. ஏ. என். பரதேசி செட்டி; சண்முக சுந்தரவிலாஸ பிரஸ், சிதம்பரம்; iii. அக்டோபர், 1907; iv. செ. மூ. ப. 8; v. 16°; vi. 0—0—6; vii. மாரியம்மன் தேவதைக்குத் துதிபாடுவதாகபாக்கள் அமைந்துள்ளன; viii. 129/1907/IV.

031,1

ஐயாசாமி ஐயர், ஏ. என்.

1241. i. ஆதி கும்பேசுவரர் மங்களாம்பிகை பதிகங்கள்: முதற் பதிப்பு; ii. சி. எஸ். ராதா கிருஷ்ண ஐயர், ஆர்யன் பிரஸ்; கும்பகோணம், iii. மார்ச், 1909; iv. செ. மூ. ப 8°; v. 0—0—3; vii. கும்பகோணத்தில் வணங்கப்பெறும் ஆதிகும்பேசுவரர் மற்றும் மங்களாம்பிகை புகழ்ப் பாடல்கள்; viii. 350/1909/II.

031,1

கணபதி கவிராயர்.

1242. i. சேற்றூர் வெயிலுகந்த விநாயகர் பதிகம்: முதற்பதிப்பு ii. கணபதி கவிராயர்; விவேகபாநு பிரஸ், சென்னை; iii ஜனவரி, 1909; iv. செ. மூ. ப. 2+4, v. 8°; vi. 0-2-0 vii. பத்துப் பாக்கள் கொண்டது. viii. 110/1909/I.

031,1

கதிரேசச் செட்டி.

1243. i. சுந்தர விநாயகர் பதிகம், வீர விநாயக மாலை முதற் பதிப்பு; ii. கல்யாணராம அய்யர்; சாஸ்த்ர சஞ்சீவினி பிரஸ், சென்னை; iii. ஆகஸ்ட், 1905; iv. செ. மூ. ப. 31; v. 8 vo vi......; vii......viii. 245/1905/III.

O31,1

கனகசபைப் பிள்ளை, வி.

1244. i. கானூர் செல்லியம்மன் பதிகம் ii. வி. கனகசபைப் பிள்ளை சண்முக சுந்தர விலாஸ பிரஸ், சிதம்பரம்; iii. மே, 1906; iv. செ. மூ. ப. 8; v. 16; vi. 0—0—3; vii. ஒரு கிரா மத் தெய்வத்தைப் புகழ்ந்தேத்தும் பாக்கள்; viii. 245/1906/II.

O31,1

கிருஷ்ணசாமி அய்யர்,—தொ. து.

1245. i. அசனும்மாள் பதிகம் முதற் பதிப்பு; ii, கிருஷ்ணசாமி அய்யர்; நேஷனல் பிரஸ், திருவண்ணாமலை; iii. டிசம்பர், 1908; iv. செ, மூ. ப. 20; v. 16 mo; vi. 0-0-6; viii. பார் வதியை விளித்துப் பாடப்பட்ட வணக்கப் பாக்கள்; vii 336/190/I.

O31,1

குமாரசாமிப் பிள்ளை, எம். ஆர்.

1246. i. அருட்சோதி பதிகம் முதற்பதிப்பு; ii. எம். ஆர். குமார சாமி பிள்ளை; புஷ்பாலயம்பாள் விலாசம் பிரஸ். திருக்கோயி லூர்; iii. நவம்பர், 1909; iv. செ. மூ.ப. 6; v. 24; vi. 0-0-3; vii. விஷ்ணுவை அருட்ஜோதியாகப் பாவித்துப் பாடப் பட்ட பத்துப் பாக்கள்; viii. 621/1909/IV.

O31,1

சங்கரலிங்கம் பிள்ளை.

1247. i. பாலசுப்பிரமணிய பதிகம்: முதற்பதிப்பு; ii. சங்கரலிங்கம் பிள்ளை; நூருல் இஸ்லாம் அச்சுக்கூடம். திருநெல்வேலி; iii. ஏப்ரல், 1905; iv. செ.மூ. ப. 8; v. 8vo.; vi. 0-0-9; vii....viii. 111/1905/II.

O31,1

சபாபதி முதலி, எம்.

1248. i. சென்னிமலை தண்டபாணிக் கடவுளின் மீது தோத்திரப் பதிகம்: முதற்பதிப்பும்; ii. எம். சபாபதி முதலி; நித்ய கல் யாண சுந்தரம் பிரஸ், ஈரோடு; iii. ஆகஸ்ட், 1910; iv. செ. மூ. ப. 3+6; v. 8 vo; vi. 0-1-0; vii ...viii. 444/1910/III.

O31,1

சவரிமுத்து உபாத்தியாயர், ஏ.

1249. i ஆரோக்கிய மாதாவின் பேரில் பதிகம்; முதற்பதிப்பு; ii. ஏ. சவரிமுத்து உபாத்தியாயர்; டாட்ஸன் பிரஸ், திருச்சிறுப் பள்ளி; iii. செப்டம்பர், 1909; iv. செ. மூ. ப. 2+6; v. 8°; vi...... vii. வேளாங்கண்ணியில் வணங்கப்பெறும் ஆரோக்கிய மாதாவைப் புகழ்ந்து பாடும் பத்துப் பாக்கள்; viii. 172/1909/IV.

O31,1

1250. i. வியாகுல மாதாவின் பேரில் பதிகம்: முதற் பதிப்பு; ii. ஏ. சவரிமுத்து உபாத்தியாயர்; டாட்ஸன் பிரஸ், திருச்சிறுப் பள்ளி; iii. செப்டம்பர், 1909; iv செ. மூ. ப. 1+6; v. 8° vi......vii. இலுப்பையில் வணங்கப் பெறும் கன்னிமரியாளைப் புகழ்ந்து துதிக்கும் பத்துப் பாக்கள்; viii. 171/1909/IV.

O31,1

சிவசுப்பிரமணிய உபாத்தியாயர்.

1251. i. சிதம்பரம் நடராஜர் பதிகம்; ii. எம். அம்பலவாணப்பிள்ளை குஞ்சிதசரணபிரஸ், சிதம்பரம்; iii. மார்ச், 1906; iv. செ.மூ.ப. 6; v. 16°; vi. 0-3-0; vii...... viii. 49/1906/II.

O31,1

சிவலிங்க உபாத்தியாயர்.

1252. i. கருவாழ கரை மாரியம்மைப் பதிகம்; ii. சிவலிங்க உபாத்தியாயர்; குஞ்சித சரண பிரஸ், சிதம்பரம்; iii. மார்ச் 1906, iv. செ. மூ. ப. 6; v. 16°; vi. 0-0-3; vii. மாரியம்மனைப் புகழ்ந்து பாடிய பத்துப் பாக்கள்; viii. 48/1906/II.

O31,1

சின்னையா நாயக்கர், டி.

1253. i. சென்னை முத்தியாலுப் பேட்டை பிணிதீர்த்த சத்தி விநாயகர் பதிகம்: முதற்பதிப்பு; ii. எஸ். சிவசங்கரச் செட்டி; மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை; iii. மே, 1903; iv. செ. மூ. ப. 8; v. 16. mo; vi....vii...viii. 262/1903/II.

O31,1

சுப்புரமணிய பாரதி, ஏ.

1254. i. திரு. ஈங்கோய்ப் பதிகம்: முதற்பதிப்பு; ii. ஏ. சுப்பிரமணிய ஐயர்; வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை; iii. ஏப்ரல், 1903; iv. செ. மூ. ப. 8; v. 16, mo; vi.....; vii.... viii. 113/1903/II.

O31,1

சுப்பிரமணிய முனிவர், தொட்டிக்கலை.

1255. i. *திருத்தணிகைப் பதிகம்; முதற் பதிப்பு;* ii. *வி. மகாலிங்கக் கவிராஜர்; விநாயக சுந்தர விலாச பிரஸ், சிதம்பரம்,* iii. மே, 1910; iv. செ. மூ. ப. 8; v. 16°; vi. 0-0-3; *திருத்தணி சுப்பிரமணியரைப் புகழ்ந்து பத்துப் பாக்கள்;* viii. 529/1910/II.

O31,1

சுல்தான் அப்துல் காதிர் மரைக்காயர்.

1256. i. *ஷா ஹமீது பதிகம்; முதற் பதிப்பு;* ii. *அசன் சாஹிப் மரைக்காயர்; நடராச விலாச அச்சுக்கூடம்; சிதம்பரம்;* iii டிசம்பர் 1902; iv. செ. மூ. ப. 12; v. 12. mo; vi. 0-0-6; vii.... viii. 75/1903/I.

O31,1

செண்பகானந்தம் பிள்ளை, ஜி.

1257. i. *அளகாபுரி அளகை நாயகியம்மை பதிகம். முதற் பதிப்பு* ii. *பழனியப்ப செட்டி; சண்முகசுந்தர விலாஸ் அச்சுக்கூடம், சிதம்பரம்;* iii. *ஜனவரி;* 1905; iv. செ. மூ. ப. 14: v. 16m°; vi. 0-0-3; vii....viii. 29/1905/I.

O31,1

சொக்கலிங்க சிவப்பிரகாச சுவாமி.

1258. i. *ஜம்புகேசுவரர் பதிகம்: முதற் பதிப்பு;* ii. *வைத்தியலிங்க பத்தர்; சண்முகசுந்தர விலாச அச்சுக்கூடம், சிதம்பரம்;* iii. மே, 1903; iv. செ. மூ. ப. 8; v. 16 mo: vi. 0-0-3; vii...... viii. 172/1903/II.

O31,1

சொக்கலிங்க தேசிகர், எம்.

1259. i. *பழனி சுப்பிரமணியக் கடவுளின் பேரில் ஸ்தோத்திரப் பதிகமும் கலித்துறைகளும்; முதற் பதிப்பு;* ii, எம். *சொக்கலிங்க தேசிகர்; வித்யாரசணி பிரஸ், கோயம்பத்தூர்;* iii. *பிப்ரவரி.* 1909; iv. செ. மூ. ப. 8; v. 8°; vi; vii....viii. 270/1909/I.

O31,1

1260. i. *பழனியாண்டவர் பதிகமும்; ஸ்ரீ விநாயகக் கடவுள் ஸ்தோத்திரமும்; முதற் பதிப்பு;* ii. எம். *சொக்கலிங்க தேசிகர்; வித்யாரசணி பிரஸ், கோயம்புத்தூர்;* iii *பிப்ரவரி:* 1909; iv. செ. மூ. ப. 8; v. 8° vi; vii. 285/1909/I.

O31,1

சோமசுந்தர தேசிகர், ஐ.

1261. i. *சோமி ஸ்ரீ ஆபத்துக் காத்த விநாயகர் பதிகம்*; முதற் பதிப்பு: ii. ஐ. சோமசுந்தர தேசிகர், குஞ்சித சரண பிரஸ், சிதம்பரம்; iii. அக்டோபர்; 1908; iv. செ. மூ. ப. 8; v. 12°; vi. 0–0–3; vii....viii. 309/1908/IV.

O31,1

பொன்னுசாமி நாடார், ஏ. பி.

1262. i. *மாதானம் மாரியம்மன் பதிகம்*; முதற் பதிப்பு; ii. ஏ. பி. பொன்னுசாமி நாடார்; விக்டோரியா பாண்டியன் அச்சுக்கூடம், ஆனைக்காரன் சத்திரம்; iii. ஆகஸ்ட், 1901; iv. செ. மூ. ப. 8; v. 32 mo; vi. 0–0–3; vii. vii. 118/1901/III.

O31,1

மயிலாசல பிள்ளை.

1263 i. *கோதண்டராமர் பதிகம்*; முதற் பதிப்பு; ii. மயிலாசல பிள்ளை; கமலாசினி பிரஸ்; திருவண்ணாமலை; iii. ஆகஸ்ட், 1908; iv. செ. மூ. ப. 7; v. 12°; iv..... vii. கோதண்ட ராமர் மீதும் சுப்பிரமணியர் மீதும் தோத்திரப் பாடல்கள், viii. 110/1908/IV.

O31,1

மாணிக்க வேலு முதலி, வி. கே.

1264. i. *எல்லம்மன் பதிகம்*; முதற் பதிப்பு; ii வி. கே. மாணிக்க வேலு முதலி; சுந்தர விநாயகர் பிரஸ், வேலூர்; iii. ஜூலை 1908; iv. செ. மூ. ப. 6; v. 16°; vi. 0–0–6; vii. கிராம தேவதை எல்லம்மனைப் புகழ்ந்து பத்துப் பாடல்கள். viii. 215/1908/III.

O31,1

முகம்மது ஜமாலுத்தீன் சாஹிப், கே.

1265. i. *வாழ்த்துப் பதிகம் கல்யாணக் கீர்த்தனம்*; ii. எஸ். சிவ சங்கரச் செட்டி; மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை; iii. மார்ச் 1903; iv. செ. மூ. ப. 12; v. 12mo. vi....vii...viii. 11/1903/II.

O31,1

முகுந்த அய்யர், ஏ.

1266. i. *காசிதுண்டி விநாயகர் பதிகம்*; முதற் பதிப்பு; iii. ஏ. முகுந்த அய்யர்; ஜகத்குரு அச்சுக்கூடம், நடுக்காவேரி; iii. நவம்பர், 1901; iv. செ. மூ. ப. 31; v. 8vo; vi. 0–1–0; vii....viii. 257/1901/IV.

O31,1

முத்துசாமி வாத்தியார், எஸ்.

1267. i. குமாரதேவ சுவாமிகள் பதிகம், சிவப்பிரகாச சுவாமிகள் பதிகம்: முதற் பதிப்பு: ஏ. தில்லை நாயகச் செட்டி; ii. சண்முக சுந்தர விலாச அச்சுக்கூடம், சிதம்பரம்; iii. அக்டோபர், 1901; iv. செ. மூ. ப. 8; v. 16 mo; vi, 0–0–3: vii.....viii. 64/1901/IV.

O31,1

முனுசாமி பிள்ளை.

1268. i. பாஞ்சாலியம்மன் பதிகம்; ii. முனுசாமிபிள்ளை வாணி நிகேதன பிரஸ், வேலூர்; iii. ஏப்ரல், 1906: iv. செ. மூ.ப. 8, v. 16°. vi. 0–0–3: vii. பாண்டவர் ஐவரின் மனைவி யான பாஞ்சாலியைப் புகழ்வது; viii. 72/1906/II.

O31,1

ராமசாமி வன்னியர், எஸ். ஆர்.

1269. i. தோத்திரப் பதிகம்; முதற் பதிப்பு; ii. எஸ்; ஆர். ராமசாமி வன்னியர்; சண்பக லக்ஷ்மி விலாஸ பிரஸ், மன்னார்குடி; iii. பிப்ரவரி, 1910; iv. செ. மூ. ப. 5; v. 16°; vi.... vii. சண்பகாரண்யத்தில் ராமலிங்கேசர் என்று வணங்கப் பெறும் சிவனைப் புகழ்ந்து பத்துப் பாடல்கள்; viii. 201/1910/II.

O31,1

ஷேக் அப்துல் காதிப் ராவுத்தர்.

1270. i. மஞ்சக்குளம் ஒளலியா பேரில் பாடிய பதிகம்; முதற்பதிப்பு; ii.. டி. எஸ். கிருஷ்ணசாமி பிள்ளை மெய்ஞ்ஞான விளக்கம் பிரஸ், பாலக்காடு; iii. டிசம்பர், 1903: iv. செ. மூ. ப. 8; v. 8°; vi. 0–0–3; vii.....viii. 88/1909/I.

O31,1

ஹென்றிலியான், எம். எஸ்.

1271. i. தூத்துக்குடி பனிமய மாதா பேரிற் பதிகம்; இரண்டாம் பதிப்பு; ii. டி. ஐ. பர்னாண்டோ; அருணோதய அச்சுக்கூடம், தூத்துக்குடி; iii. டிசம்பர், 1902; iv. செ. மூ. ப. 9; v. 8 vo; vi..; vii..; viii. 251/1902/IV.

O31,1

புலம்பல்

சவரிமுத்துப்பிள்ளை, எம்.—தொ. து.

1272. i. அர்ச். தேவமாதாவின் வியாகுல ஒப்பாரி. முதற் பதிப்பு; ii. எம். சவரிமுத்து பிள்ளை, செயின்ட் ஜோசப் காலேஜ் பிரஸ், திருச்சிறுப்பள்ளி; iii. ஏப்ரல், 1909; iv. செ. மூ. ப. 1+124; v. 8; vi 0—4—0; vii. ஏசுசிலுவையில் அறையப்பட்டதால் தேவமாதாவிற்கு ஏற்பட்ட வருத்தம் மற்றும் துன்பத்தை விளக்க எழுந்தது. viii. 150/1909/II.

O31,1

நல்லதம்பி பிள்ளை, எம்.

1273. i. விஸ்வநாதபிள்ளை அவர்கள் பேரில் புலம்பல். முதற் பதிப்பு; ii. எம். நல்லதம்பி பிள்ளை; நூருல் இசுலாம் அச்சுக் கூடம், திருநெல்வேலி; iii. டிசம்பர், 1903; iv. செ.மூ.ப. 8; v. 16mo; vi...; vii...; viii. 259/1903/IV.

O31,1

முத்தையா, கே. எஸ்.—தொது.

1274. i. காதலன் காதலி புலம்பல், முதற் பதிப்பு; ii. கே. எஸ். முத்தையா அண்ட் கோ; ஆனந்தா பிரஸ், சென்னை; iii. டிசம்பர், 1908; iv. செ. மு. ப. 26; v. 16°.; vi...; vii..; viii. 462/1909/1.

O31,1

வருக்க மாலை

கோவிந்தராஜ முதலி, சி. ஆர்.

1275. ஆழ்வார்கள் உயிர் வருக்க மாலை ; இரண்டாம் பதிப்பு ; ii. சி. ஆர். கோவிந்தராஜ முதலி ; கலாரத்னாகரன் பிரஸ், சென்னை ; iii. மே, 1910 ; iv. செ.மூ.ப. 4 ; v. 16°; vi, 0-0-3 ; vii. நன்கு தெரிந்த வைணவ ஆழ்வார்கள் பன்னிருவரின் மேல் புகழ் மாலை. viii. 784/1910/II.

O31,1

வாழ்த்து

அப்துல் ஹமீது, எம்.

1276. i. திருமண வாழ்த்து : முதற் பதிப்பு ; ii. எம். அப்துல் ஹமீது ; குஞ்சித சரண பிரஸ், சிதம்பரம் ; iii. நவம்பர், 1909 ; iv. செ.மூ.ப. 15 ; 16° ; vi. 0-0-3 ; vii. நகுடா முகம்மது நைனா மரக்காயரின் திருமணத்தின்போது கடவுள் அருள் பாலிக்க வேண்டிப் பாடப்பட்ட தோத்திரப் பாக்கள். viii. 732/1909/IV.

O31,1

குப்புசாமி பிள்ளை, எஸ்.

1277. i. இராஜ வாழ்த்து : முதற் பதிப்பு ; ii. எஸ். குப்புசாமி பிள்ளை ; கார்டியன் பிரஸ், சென்னை ; iii. ஜூலை, 1908 , iv. செ.மூ.ப. 1+4, v. 16 mo; vi. 0-0-6; vii. பிரிட்டிஷ் இந்தியா அரசுப் பாட்டு, "God save the King"; viii. 246/1908/III.

O31,1

குமரகுருபர ஐயர்.

1278. i. கலிய மீளைச் சந்திர கிரகப் பிரவேசப் புகழ்ச்சி : முதற் பதிப்பு ; ii. சி. எஸ். சதாசிவ பிள்ளை ; சண்முகசுந்தர விலாசம் அச்சுக்கூடம், சிதம்பரம் ; iii. ஜூலை, 1901 iv. செ.மூ.ப. 8 ; v. 16 mo ; vi. 0-0-3 ; vii....; viii. 98/1901/III.

O31,1

சின்னையா முதலியார், ஏ.

1279. i. இந்தியச் சக்கரவர்த்தி மகுடாபிஷேக வாழ்த்து : முதற் பதிப்பு ; ii. எஸ். சிவசங்கரச் செட்டி ; மதராஸ் ரிப்பன் அச்சுக் கூடம், சென்னை ; iii. மார்ச், 1903 ; iv. செ.மூ.ப. 16 ; v. 16 mo ; vi....; vii....; viii. 12/1903/II.

O31,1

துரைசாமி, கே. சி.

1280. i. விக்டோரியா மெய்க்கீர்த்தி : முதற் பதிப்பு ; ii தாம்ஸன் அண்ட் கோ ; மினர்வா அச்சுக்கூடம் ; iii. ஜூலை, 1901 ; iv. செ.மூ.ப. 148 ; v. 16 mo ; vi. 0-12-0 ; vii.... viii. 156/1901/III.

O31,1

நாராயணசாமி பிள்ளை, டி. ஜி.

1281. i. மைசூர் மகாராஜா முடிசூட்டு விழாவும் தசரா கொண்டாட்டமும் பற்றிய ஆங்கில பாடல் : தமிழ் மொழி பெயர்ப்பும் ; முதற் பதிப்பு ; ii. எஸ். சிவசங்கரன் செட்டி ; மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை ; iii. நவம்பர், 1903 ; iv. செ.மூ.ப. 80 ; v. 16 mo ; vi. 0-12-0 ; vii...., viii. 267/1903/IV.

O31,1

நாராயணய்யர், பி.—தொ.து.

1282. i. நல்வரவு—உபசரணைப் பத்திரிகை : முதற் பதிப்பு ; ii. பி. நாராயணய்யர் ; விவேகபாநு பிரஸ், மதுரை ; iii. செப்டம்பர் 1910 ; iv. செ. கூ. ப. 12 ; v. 8°, vi....; vii. 17& 18-9-1910-ல் ஏனுங்குடியில் நடைபெற்ற தஞ்சாவூர் மாவட்ட பிரம்மஞான சமஷ்டியின் கூட்டத்தில் தலைவரால் வாசித்தளிக்கப் பட்ட வரவேற்பு இதழ். viii. 776/1910/III.

O31,1

பாலாம்பாள் அம்மாள், வி. எஸ்.

1283. i. பாலக்காடு பாங்கு சோபனம் : முதற் பதிப்பு ; ii. வி. வி. பரமேஸ்வர அய்யர் ; கம்ப்ரோம் பிரதர்ஸ், பாலக்காடு ; iii. ஜனவரி, 1909 ; iv. செ. கூ. ப. 8 ; v. 16° ; vi. 0-0-6 ; vii. பாலக்காட்டில் ஒரு பாங்கு (bank) ஆரம்பமானது குறித்து எழுதப்பட்ட விகட கவிகள். viii. 331/1909/I.

O31,1

1284. i. மாக்ஷிமை தங்கிய ஏழாவது எட்வர்ட்டு சக்கிரவர்த்தியவர்களின் வாழ்த்துப் பாக்கள் : முதற் பதிப்பு ; ii. கணபதி விலாஸ் பிரஸ், ராமநாதபுரம் ; iii. டிசம்பர், 1908 ; iv....; v. 16° ; vi. 0-0-6, vii. 514/1909/III.

O31,1

முத்துவீர நாவலர், பூஞ்சோலை.

1285. i. திருமங்கலத் திருமங்களத் தெரியல் : முதற் பதிப்பு ; ii. முத்துவீர நாவலர், பூஞ்சோலை ; ஜீவரத்ன விநாயக சம்பந்த பிரஸ், சென்னை ; iii. ஆகஸ்ட், 1909 ; iv. செ. கூ. ப. 8 ; v. 8° ; vi....; vii. சென்னையில் கொண்டாடப்பட்ட ஒரு ஹிந்து திருமணத்தின்போது வாசித்தளிக்கப்பட்ட வாழ்த்துப்பா. viii. 753/1910/I.

O31,1

விருத்தம்

இருஷ்ண ஆசாரி.

1286. i. ஆனந்தக் கூத்து மாரியம்மன் விருத்தம் : முதற் பதிப்பு : ii. கிருஷ்ண ஆசாரி ; ஸ்ரீ குஞ்சித சரண பிரஸ், சிதம்பரம் ; iii. மார்ச், 1908 ; iv. செ.கூ.ப. 6 ; v. 16°; vi. 0-0-3; vii. மாரியம்மனைப் புகழ்ந்து பாடியது. viii. 122/1908/II.

O31,1

சுப்பிரமணிய உபாத்தியாயர்.

1287. i. ஓமந்தூர் பெரியண்ணா சுவாமி விருத்தம் : முதற் பதிப்பு ; ii. டி. எம். காட்டா பிள்ளை ; வெட்னஸ்டே ரிவ்யூ பிரஸ், திருச்சிறுப்பள்ளி ; iii. மார்ச், 1910 ; iv. செ. மூ. ப. 6 ; v. 16° ; vi. 0–0–3 ; vii. ஓமந்தூர் என்னும் ஊரின் தெய்வமான பெரியண்ணா சுவாமியைப் புகழ்ந்து பாடிய பதினொரு பாக்கள். viii. 226/1910/II.

O31, 1

சுப்பிரமணியத் தம்பிரான், தொட்டிக்கலே.

1288. i. சுப்பிரமணியர் திருவிருத்தம் : திருத்தணிகைத் திருவிருத்தம் : முதற் பதிப்பு ; ii. பி. டி. குப்புசாமி முதலி ; ராமநுஜ விவேகானந்தா பிரஸ், சென்னை ; iii. பிப்ரவரி, 1909 ; iv. செ. மூ. ப. 20 ; v. 16° ; vi.... vii. பூவை கல்யாணசுந்தர முதலியார் தொகுத்தது. viii. 393/1909/I.

O31,1

வையாபுரி முதலியார்.

1289. i. பெருமுளை முத்தையா சாமி விருத்தம் : முதற் பதிப்பு ; ii. பெரியதம்பி முதலியார் ; சண்முக சுந்தர விலாச அச்சகம், சிதம்பரம்; iii. ஆகஸ்ட், 1905 ; iv. செ.மூ.ப. 8 ; v. 16mo ; vi. 0–0–3 ; vii....; viii. 164/1905/III.

O31,1

வேறுவகைப் பிரபந்தம்

கதிர்வேல் பிள்ளை, என்.

1290. i. துவிநாக பந்தமும், சிவ நாமாவளியும் : முதற் பதிப்பு, ii. கந்தசாமிச் செட்டி ; உமாபதி குருப்பிரகாச பிரஸ், சென்னை; iii. மே, 1910 ; iv. செ.மூ.ப. 3 ; v. 8° ; vi....; vii.... ஒன்றையொன்று தழுவியுள்ள இரு நாகங்கள் போன்ற வடிவில் எழுதத்தக்க புகழ்ப் பாக்கள், ஆனந்தமுத்துக்குமாரசாமியின் மேல் பாடப்பட்டுள்ளன. சிவன் மற்றும பல கடவுள்களின் மேல் பக்திப் பாடல்களும் தரப்பட்டுள்ளன. viii. 661/1910/II.

O31,1

கோபால் ராவ்.

1291. i. கள்ளப் பாட்டு, தில்லாலே, டப்பா : முதற் பதிப்பு ; ii. எ. முத்துசாமி நாயுடு ; சாமுண்டீஸ்வரி பிரஸ், தாராபுரம் iii. மார்ச், 1910; iv. செ.மூ.ப. 8; v. 8° ; vi 0–0–1 ; vii மனோரஞ்சனி கதை நாடகத்தில் திருடன் பாகப் பாட்டுக்களாகும் viii. 678/1910/I.

O31,1

சுப்பிரமணிய பாரதி, சி.

1292. i. ஸ்வதேச கீதங்கள் : முதற் பதிப்பு ; ii. எம். சீனிவாசன் ; இந்தியா பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை ; iii. ஜனவரி, 1908 ; iv. செ.மூ.ப. 32 ; v. 16° ; vi. 0–4–0 ; vii. தேச பக்தியைத் தூண்டுவதற்கும், புதிதாகத் தோன்றிய இந்திய ஒருமைப் பாட்டை வளர்ப்பதற்கும் பாடப்பட்ட சிறிய பாடல்களின் தொகுப்பு. viii. 76/1908/I.

O31,1

ஞானமுத்துப் பிரசங்கி, என்.

1293. i. இராஜா பாட்டு: முதற் பதிப்பு; ii. என். ஞானமுத்துப் பிரசங்கி; விவேகானந்தா பிரஸ், சென்னை ; iii. ஆகஸ்ட், 1908 ; iv. செ.மூ. ப. 10 ; v. 16° ; vi. 0–0–4 ; vii. அரசர் (The King) மேல் பாடுவது. viii. 94/1910/III.

O31,1

1294. i. இராஜா பாட்டு : இரண்டாம் பதிப்பு ; திருத்தியது, பெரிதாக்கப்பட்டது ; ii. . . . . .; iii. ஏப்ரல், 1910 ; iv. செ.மூ.ப. 16 ; v. . . . ; vi. 0–0–6 ; vii. மாட்சிமை தங்கிய அரசர் ஏழாம் எட்வர்ட்டின் மேல் பாடப்பட்ட புகழ்ப் பாடல்கள். பள்ளிகளில் பயிலுவதற்கானது. viii. 46/1910/II.

O31,1

நாராயண செட்டி.

1295. i. பாலாற்றின் பிரளயத்தால் வாணியம்பாடிக்கு நேர்ந்த பெருமித நஷ்டம் ; முதற் பதிப்பு : ii. சி. என். அச்சுக்கூடம், திருப்பத்தூர், iii. நவம்பர், 1903 ; iv. செ மூ. பு. 15 ; v.16 mo.; vi. 0–0–6 ; vii. . . . .; viii. 202/1904/II.

O31,1

ராஜகோபால் நாயுடு.

1296. i. காபிக்குடித் தங்கம் : முதற் பதிப்பு ; ii. ராஜகோபால் நாயுடு; ஸ்ரீ கிருஷ்ண விலாச பிரஸ், கும்பகோணம் ; iii. டிசம்பர், 1910 ; iv. செ. மூ. ப. 6 ; v. 8°; vi. 0–0–3 ; vii. காப்பிக்குடி பரவியுள்ளது பற்றிய வேடிக்கைப் பாடல்கள் viii. 847/1910/IV.

O31,1

வெங்கடசாமி ஆசாரி, கே. ஜி.

1297. i. தென்ன மரத்தின் வைபவம் : முதற் பதிப்பு ; ii. கே. ஜி. வெங்கடசாமி ஆசாரி ; சென்ட்ரல் பிரஸ், ஈரோடு ; iii. ஏப்ரல், 1910 ; iv. செ.மூ ப. 15; v. 16° ; vi. . . . ; vii. தென்னை மரம் பற்றியும் அதன் மதிப்பு மற்றும் உபயோகம் பற்றியும் பாவுருவில் விளக்குவது. viii. 77/1910/II.

O31,1

ஷேக் அப்துல் காதர், எம். கே.

1298. i. *சந்திர கலாமாலை* ; ii. எம். கே. ஷேக் அப்துல் காதர்; நூருல் இஸ்லாம் பிரஸ், திருநெல்வேலி ; iii. ஜூலை 1907 ; iv. செ.மு.ப. 16 ; v. 16° ; vi. 0-0-6; vii. ஒரு லப்பை எழுத்தாளரால் ஒரு பெண்ணிற்கு எழுதப்பட்ட பாட்டுத் தொகுப்பு. viii. 90/1907/III.

O31,1

894. 811101. திறனாய்வு

நாகலிங்க பிள்ளை.

1299. i *மற்சரகுதர்க்க திமிரபானு* : முதற் பதிப்பு ; ii. வி. எஸ். சபாபதி நாவலர் ; சித்தாந்த வித்தியானுபாலன அச்சுக்கூடம், சிதம்பரம் ; iii. செப்டம்பர், 1901 ; iv. உ.ப. 20 ; v. 12mo ; vi. 0-0-6 ; vii.........viii. 5/1901/IV.

O31,1:g

பாலசுந்தர நாயக்கர், எம்.

1300. i. *இராமலிங்க பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பணம் அல்லது மருட்பா மறுப்பு* ; முதற் பதிப்பு ; ii. சென்னை வேதாகம மோக்ஷத்த சைவ சித்தாந்த சபா ; சன் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை ; iii. ஏப்ரல், 1904 ; iv. உ.ப. 162 ; v. 12 mo ; vi. 0-4-0 ; vii....; viii. 243/1904/II.

O31,1:g

894·811108 தமிழ்க் கவிதைத் தொகுப்பு.

894·811108 திரட்டு நூல்கள்.

அனவரத விநாயகம் பிள்ளை, எஸ்.—தொ.து.

1301. i. *பட்டினத்துப் பிள்ளையார் பாடலும் புராணமும், பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பலும்* : முதற் பதிப்பு ; ii. எஸ். சிவசங்கர செட்டி ; மதராஸ் ரிப்பன் பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1908 ; iv. செ.மு.ப. 3+16,+416 ; v. 16° ; vi. 1-0-0 ; vii. பட்டினத்துப் பிள்ளையார் பாடல்களில் சில வற்றைத் தொகுத்துத் தந்திருக்கும் ஆசிரியர், அன்னாரின் வாழ்க்கை வரலாற்றையும் சிறு குறிப்பாகத் தந்துள்ளார் ; viii. 541/1908/III.

O31,1x

இராமசாமி நாயுடு, கே.

1302. i. தனிப்பாடற்றிரட்டு : முதற் பாகம் ; இரண்டாம் பதிப்பு ; ii. இ. பார்த்தசாரதி நாயுடு ; பத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை ; iii. நவம்பர், 1902 ; iv. செ.மூ.ப. 419 ; v. 8 vo ; vi. 1-8-0 ; vii....; viii. 176/1903/III.

O31,1x

இராமலிங்க சுவாமிகள், சிதம்பரம்.

1303. i. ஆநந்தத் திருவருட்பா : முதற் பதிப்பு : ii. குப்புசாமி முதலியார் ; தொண்டைமண்டலம் அச்சுக்கூடம், சென்னை ; iii. பிப்ரவரி, 1904 ; iv. செ.மூ.ப. 154 ; v. 12 mo ; vi. 0-10-0 ; vii. .... ; viii.301/1904/I.

O31,1x

1304. i. திருவருட்பாத் திரட்டு: மூன்றும் பதிப்பு ; ii. என். முருகேச முதலி, கணேச அச்சுக்கூடம், சென்னை ; iii. மார்ச், 1903 ; iv. செ.மூ.ப. 143 ; v. 16 mo ; vi. 0-8-0 ; vii. . ..; viii. 95/1903/II.

O31,1x

இராஜேந்திரம் பிள்ளை, பி. ஏ. ஏ.

1305. i. விகட பல விஷயத் திரட்டு ; ii. பி. ஏ. ஏ. இராஜேந்திரம் பிள்ளை ; விக்டர் பிரஸ், சென்னை ; iii. ஜனவரி, 1907 ; iv. செ.மூ.ப. 60 ; v. 12° ; vi. 0-3-0 ; vii. பாட்டுக்களில் விகடங்கள் அமைந்துள்ளன. viii. 254/1907/I.

O31,1x

கல்யாணசுந்தர முதலி, பூவை,—தொ. து.

1306. i. தாயுமான சுவாமிகள் திருப்பாடற்றிரட்டு : முதற்பதிப்பு ; ii. எஸ். ஆர். குமார வேலாயுத முதலி ; பண்டிதமித்ரன் பிரஸ் & ஸ்ரீ நிகேதனம் பிரஸ், சென்னை ; iii. பிப்ரவரி, 1909; iv. செ.மூ.ப. 2+13+730+12 ; v. 8° ; vi. 3-8-0 ; vii. ......; viii. 268/1909/I.

O31,1x

சுந்தராச்சாரி, சி. கே.

1307. i. ஆசாரத் திரட்டு : முதற்பதிப்பு ; ii. சி. பி. நாராயணசாமி முதலியார் ; மட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடம், சென்னை ; iii. டிசம்பர், 1903 ; iv. செ.மூ.ப. 96; v. 16 mo ; vi. 0-4-0 ; vii. ....; viii. 284/1904/I.

O31,1x

சைவ எல்லப்ப நாவலர்.

1308. i. அருணசல புராணமும், அருணசலேசுரர் தோத்திரப் பிரபந்தத் திரட்டும்—மகாலிங்க அய்யர் உரையுடன் மூன்றும் பதிப்பு ; ii. கே. லோகநாத முதலி ; மனோன்மணி விலாஸ அச்சுக்கூடம், சென்னை ; iii. நவம்பர், 1903 ; iv. செ.மூ.ப. 704 ; v. 16 mo. ; vi. 0–12–0 ; vii. ....; viii. 181/1903/IV.

O31,1x

1309. i. அருணசல புராணமும், அருணசலேசுரர் தோத்திரப் பிரபந்தத் திரட்டும்—மகாலிங்க ஐயர் உரையுடன் : முதற் பதிப்பு ; ii. பி. என். சிதம்பர முதலியார் ; வித்யாரத்னகரன் அச்சுக்கூடம், சென்னை ; iii. நவம்பர், 1903 ; iv. செ.மூ.ப. 676 ; v. 16 mo.; vi. 0–12–0 ; vii. ......; viii. 193/1903/IV.

O31,1x

துரைசாமி பிள்ளை, எம். எஸ்.

1310. i. சித்திரக்கவி பல பாடற்றிரட்டு : முதற் பதிப்பு ; ii. ஏ. எம். பெரியசாமி உடையார் ; அலெக்ஸாந்தரா பிரஸ், கும்பகோணம்; iii. அக்டோபர், 1909 ; iv. செ.மூ.ப. 55 ; v. 8 vo ; vi.........; vii. பெரும் பன்றியூர் ஸ்ரீ ஏ. எம். பெரியசாமி உடையார் மீதான சித்திரக்கவிகள். viii. 536/1909/IV.

O31,1x

முகம்மது தம்பி, எஸ். பி.

1311. i. மனோரஞ்சிதத் திரட்டு : முதற் பதிப்பு ; ii. எஸ். பி. முகம்மது தம்பி ; நிரஞ்சனி விலாச அச்சுக்கூடம், சென்னை ; iii. செப்டம்பர், 1901 ; iv. செ.மூ.ப. 68 ; v. 12 mo ; vi. 0–6–0 ; vii. ...... ; viii. 264/1901/III.

O31,1x

வடிவேலு முதலி, எம்.–தொ.து.

1312. i. மஸ்தான் சாகிபு பாடல் : முதற் பதிப்பு ; ii. பி. எஸ். துளசிங்க முதலியார் & சன்ஸ் ; சுந்தர விலாசம் பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1908 ; iv. செ.மூ.ப. 14+451 ; v. 8 vo ; vi. 2–0–0 ; vii. விளக்க உரையுடன் கூடியது. viii. 249/1908/I.

O31,1x

894·8112 நாடகம்

அப்பாசாமி செட்டி.

1313. i. வாலிமோட்ச நாடகம்: முதற்பதிப்பு; ii. முனிசாமி முதலி, சூளை; தனலட்சுமி நிர்த்தன பிரஸ், சென்னை; iii. டிசம்பர், 1907; iv. உ.ப. 83; v. 8 vo; vi. 0-5-0; vii. குரங்குத் தலைவனை இராமர் வதம் செய்வது பற்றிய நடவடிக்கைகளை நாடக ரூபமாகத் தெரியப்படுத்துகிறது. viii. 98/1908/I.

O31,2

ஆவுடை அம்மாள், செங்கோட்டை.

1314. i. வேதாந்தக் குறவஞ்சி நாடகம்: முதற்பதிப்பு; ii. சி. எஸ். நாராயணசாமி ஐயர்; கமலாசினி பிரஸ், கும்பகோணம்; iii. மார்ச், 1909; iv. உ.ப. 2+37; v. 16 mo; vi. 0-2-6; vii. வேதாந்தக் கொள்கைகளை உள்ளடக்கிய தத்துவ நாடகம். viii. 98/1909/II.

O31,2

கதிர்வேலு நாடார், கே.எஸ்.

1315. i. விளங்காபுரம் விகட கோர்ட்டு விசாரணை: முதற்பதிப்பு; ii. கே. எஸ். கதிர்வேலு நாடார்; விஜய விகடன் பிரஸ், சென்னை; iii. மார்ச், 1909; iv. உ.ப. 4+168; v. 12 mo; vi. 0-8-0; vii. மாஜிஸ்டிரேட்டு முன்பு நடப்பதாக காட்டப்படும் விசாரணை. ஒரு வேடிக்கைக் கதையைப் பற்றியது. viii. 385/1909/I.

O31,2

கந்தசாமிப்பிள்ளை, எம்.

1316. i. பாரிஜாத புஷ்பாட ஹரண சரித்திரம்: முதற்பதிப்பு; ii. வி. முத்துக்கிருஷ்ண முதலி; தைய நாயகி அம்மன் அச்சுக்கூடம், சென்னை; iii. ஜுன், 1905; iv. உ.ப. 48; v. 8vo; vi. 0-3-0; vii. ......; viii. 293/1905/II.

O31,2

கன்னையா நாயுடு, வி.

1317. i. பொப்பிலி இராஜன் கதை; ii. வி. குப்புசாமி முதலி; அமெரிக்கன் டைமண்ட் பிரஸ்; iii. ஜுன் 1907; iv. உ.ப. 6+168; v. 8 vo. vi. 0-6-0; vii. பொப்பிலி இராஜனின் சண்டைகளைப்பற்றி நாடக ரூபத்தில் தமிழில் வருவது. viii. 313/1907/II.

O31,2

காத்தமுத்துதாஸர், டி.

1318. i. காஞ்சுபாத்திரி விலாசம் : முதற்பதிப்பு ; ii. டி. காத்த முத்துதாசர்; விஞயகசுந்தர விலாசம் பிரஸ், சிதம்பரம்; iii. நவம்பர், 1909 ; iv. செ.மூ. உ.ப. 15 ; v. 8 vo; vi. 0–1–0; vii. காஞ்சுபாத்திரி என்றழைக்கப்படும் பந்தராசபூரி யிலுள்ள வித்தாலா என்ற இடத்திலுள்ள ஒரு பெண் பக்ஷதை யின் கதை. viii. 620/1909/IV.

O31,2

கோவிந்தசாமி முதலி, சி.ஆர்.

1319. i. மஹா பூலோக விகடனென்னும் கலியுக விகடன்; ii. பி.கே. குப்புசாமி முதலி; குலமகள் நடன பிரஸ், சென்னை; iii. ஆகஸ்ட், 1906 ; iv. உ.ப. 16 ; v. 8 vo; vi. 0–3–0; vii. உலகில் ஆண் பெண் மக்களின் துன்மார்க்க வழிவகை களைப்பற்றி விகடரிருவர் நடத்துவதாகக் கூறப்படும் நகைச் சுவைப் பேச்சு. viii. 188/1906/III.

O31,2

சம்பந்தம், பி.

1320. i. காதலர் கண்கள் : முதற்பதிப்பு ; ii. பி. சம்பந்தம், பீர்லஸ் பிரஸ், சென்னை ; iii. மே, 1909; iv. உ.ப. I+1+93+4; v. 8 vo; vi. 0–12–0; vii. ஜெர்மன் மொழியில் காணப்படும் "காதலர் கண்கள்" என்பதின் சுருக்கம். viii. 327/1909/II.

O31,2

துரைசாமி முதலி, ஏ.

1321. i. மணிமாலன் சண்டை நாடகம் : முதற்பதிப்பு ; ii. எம். திருவேங்கட முதலி, ஜீவகாருண்ய விலாச பிரஸ், சென்னை ; iii. ஆகஸ்ட், 1910 ; iv. உ.ப. 64 ; v. 8 vo; vi. 0–5–0 ; vii. பீமனுக்கும் மணிமாலனுக்கும் இடையில் நடந்த சண்டைப்பற்றி நாடக உருவில் உள்ள இந்நூல் படங் களுடனும் கூடியதாம். viii. 395/1910/III.

O31,2

துரைசாமி முதலி, ஏ. & ஆறுமுக ஐயர்.

1322. i. ஆறுமுக சுவாமி சூரசம்மார நாடகம் : முதற்பதிப்பு; ii. எம். மாணிக்கவேலு முதலி ; வித்வ சிரோன்மணி விலாச பிரஸ், சென்னை ; iii. நவம்பர், 1909; iv. உ.ப. 76; v. 8 vo, vi. 0–6–0; vii. சூரபத்மனை சுப்பிரமணியர் வதம் செய்வது பற்றிய நாடகம். ஜனரஞ்சக முறையில் அமைந்துள்ள இது படத்துடன் விளக்கப்பட்டுள்ளது. viii. 616/1909/IV.

O31,2

நடேச கிராமணி, டி.பி.

1323. i. பவழக்கொடிமாலை நாடகம் : முதற்பதிப்பு ; ii. முனி சாமி முதலி, சூளை, தனலட்சுமி நர்த்தன பிரஸ், சென்னை ; iii. ஏப்ரல், 1910; iv. உ.ப. 77; v. 8vo; vi. 0-5-0; vii. பாண்டவ நாயகன் அர்ஜுனன் பவளக்கொடியுடன் திருமணம் செய்துகொள்வதுபற்றிய நன்கு தெரிநத கொட்டகை நாடகம். படங்களுடன் கூடியது. viii. 316/1910/II.

O31,2

நமசிவாய முதலி, சி.ஆர்.

1324. i. நாடக மஞ்சரி—முதல் புத்தகம்: முதற் பதிப்பு ; ii சி. குமாரசாமி நாயுடு & சன்ஸ்; காக்ஸ்டன் பிரஸ், சென்னை; iii. ஆகஸ்ட், 1910 ; iv. உ.ப. 1+2+150 ; v. 16 mo; vi. 0-12-0 ; vii. ராவ் பகதூர் எல்.வி. வில்லியம்ஸ் பிள்ளையவர்களின் முன்னுரையுடன் கூடியது. படங்களும் உள. viii. 419/1910/III.

O31,2

பழனிச்சாமிபிள்ளை, என். & கோவிந்தசாமிக் கோனூர்.

1325. i. பார்வதி நவரச ஜெகன்மோகினி ராஜன் சரிக்கிரம்—முதற்பாகம்: முதற்பதிப்பு; ii. ஆர். கே. ராஜக்கோனூர்: விவேகபாநு பிரஸ், மதுரை; iii. ஜனவரி, 1910; iv. செ மூ.ப. 18; v. 8 vo; vi. 0-1-0; vii. பாவுருவில் மோகினி ராஜன் நாடகம். viii. 174/1910/1.

O31,2

பாலராஜம் பிள்ளை, பி.

1326, i. அலங்காரி என்னும் மூளி கர்வபங்கம் அல்லது நல்ல தங்காள் நற்சரிதை—முதற்பாகம்: முதற்பதிப்பு; ii. பி. பால ராஜம்பிள்ளை; ஆதிகணுதிபதி பிரஸ், சென்னை: iii. ஜனவரி, 1909; iv. செ.மூ.ப. 40; v. 8; vi· 0-3-0; vii பாட்டு ரூபத்தில் உள்ள நல்ல தங்காள் நாடகம்· viii. 82/1909/I.

O31,2

1327. i. அலங்காரி என்னும் மூளி கர்வ பங்கம் அல்லது நல்ல தங்காள் நற்சரிதை—பாகம் 2: முதற் பதிப்பு; ii பி. பால ராஜம்பிள்ளை; ஆதிகணுதிபதி பிரஸ், சென்னை; iii. ஜனவரி, 1909; iv. செ.மூ.எ. 40; v. 8 vo; vi. 0-3-0; vii. பதிவு எண் 82-ஐ பார்க்கவும். viii. 83/1909/I.

O31,2

மாணிக்க முதலி, எஸ்.

1328. i. *திருநீலகண்டர் நாடகம்: முதற்பதிப்பு;* ii. *முனிசாமி முதலி, சூளை, டைமண்ட் பிரஸ், சென்னை:* iii. *டிசம்பர்,* 1909; iv. *உ.ப.* 71; v. 8o; vi. 0–5–0; vii. *தமிழ்ச் சைவ அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்டரின் கதையை நாடக ரூபத்தில் தருவது.* viii. 163/1910/I.

O31,2

முத்துசாமி ஐயர், சி.எஸ்.

1329. i. *விசுவநாதம்;* ii. *சி.எஸ். முத்துசாமி அய்யர், கல்யாண சுந்தரம் பிரஸ், தஞ்சை;* iii. *டிசம்பர்,* 1906; iv. *செ.மூ. உ.ப.* 8+131; v. 8 o; vi. 1–0–0; vii. *காதல் கதையைப பின்னணியாகக் கொண்டு விசய நகர நாயக்க அரசர்கள் காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நாடக ரூபத்தில் தருவது.* viii. 274/1906/IV.

O31.2

முத்துரெட்டி, ஆர்.

1330. i. *மின்னொளி குறவஞ்சி நாடகம்: முதற்பதிப்பு;* ii. *முனிசாமி முதலி, சூளை; தனலட்சுமி நிர்த்தன பிரஸ், சென்னை;* iii. *பிப்ரவரி,* 1909; iv. *செ. மூ. ப.* 100; v. 8 o; vi. 0–5–0; vii. *பாண்டவர் வீரன் அர்ஜுனன் குறத்தியைத் திருமணம் செய்வது பற்றிப் பாட்டு ரூபத்தில் தரப்பட்டுள்ளது.* viii. 354/1909/I.

O31,2

முனுசாமி முதலி, சிறுமணவூர்.

1331. i. *கொழுத்தச் சிரிப்பு என்னும் அகசிய நாடகம்;* ii. *முனிசாமி முதலி, சிறுமணவூர்; சிவகாமி விலாசம் பிரஸ், சென்னை;* iii. *ஜூன்,* 1906; iv. *உ.ப.* 85, v. 8°. vo. vi. 0–6–0; vii. *ஒரு நாடகம். படங்களுடன் கூடியது.* viii. 44/1906/III.

O31,2

முனிசாமி முதலி, சூளை.

1332. i. *அரவான் களபலி நாடகம்;* ii. *முனிசாமி முதலி, சூளை; சண்முகம் பிரஸ், சென்னை;* iii. *எப்ரல்,* 1907; iv. *உ.ப.* 88; v. 8; vi. 0-5-0; vii. *பாரத சண்டை ஆரம்பிப்பதற்கு முன் பயங்கரத் தேவதையான காளி மற்றும் போர்க்கைக்கு இடப்படும் நரபலியைப்பற்றியது.* viii. 14/1907/II.

O31,2

ரங்கநாயகுலு

1333. i. பார்சி பாட்டு—முதற்பாட்டு, ii. ரங்கநாயகுலு, நேஷனல் பிரஸ், திருவண்ணுமலை; iii. ஜனவரி, 1909; v. செ.மூ.ப, v. 8 vo, xi. 0–0–3, vii. நாடகத்திற்காகப் பாடப்பட்ட தமிழ் தெலுங்கு, ஹிந்துஸ்தானி பாட்டுக்கள். viii. 337/1909/I.

O31,2

ரத்ன் ஜிதூதி அர்தேஷ்ர தாதாபாய்.

1334. i. இன்கிலாபே ஹிந்த்: ii. ஏ. லதீப் சாகிப், வைஜயந்தி பிரஸ், சென்னை; iii. நவம்பர், 1907; iv. உ.ப, 13, v. 8°, vi. 0–2–0, vii. மூன்று அங்கங்களைக்கொண்ட ஹிந்துஸ்தானி நாடகத்தின் சுருக்கத்தை இது தருகிறது. நாடகத்தின் பாடல்கள் தமிழ் எழுத்தில் உள. viii. 303/1907/IV.

O31,2

ராமசாமி பிள்ளை.

1335. i. கருட கர்வ பங்க நாடகம், முதற்பதிப்பு; ii. டி. ஆர். வெங்கடேச முதலி; கலைஞானப் பிரஸ், சென்னை, iii. ஆகஸ்ட், 1910: iv. உ.ப. 68; v. 8 vo; vi. 0–4–0; vii. ஆகாயப்பட்டமாண கருடனைக் குரங்குக் கடவுளான அனுமான் தோல்வியுறச் செய்ததைப்பற்றிய நாடகமாகும். இது படங்களுடன் கூடியது. viii. 384/1910/III.

O31,2

ராமான்ஜலு செட்டி, எஸ்.

1336. i. கோபீசந்த் நாடகம்; ii. டி.எம். ரத்தின சபாபதி முதலி, கிச்சனர் பிரஸ், சென்னை; iii. மே, 1907; iv. உ.ப. 1+20; v. 8°. vi. 0–3–0; vii. வெள்ளை உள்ளம் படைத்த குஜராத் இளவரசனின் கதை. சந்த இன்ப பாக்களால் ஆனது. viii. 119/1907/II.

O31,2

வீரபத்திர நாயக்கர்.

1337. i. அல்லி நாடகம்: முதற்பதிப்பு; ii. முனிசாமி முதலி, சூளை, சண்முகம் பிரஸ், சென்னை, iii. அக்டோபர் 1909, iv. உ.ப. 78; v. 8 vo, vi. 0–5–0, vii. பாண்டிய அரசன் மகள் இளவரசி அல்லியைப் பாண்டவ இளவரசனை அர்ஜுனன் கடிமணம் கொள்வதைக் கூறும் நாடகம். படங்களுடன் கூடியது viii. 242/1909/IV. O31,2

வீரபத்திர நாயக்கர், எஸ்

1338. i. துரியோதனன் துன்பப்பட்ட ஏணியேத்த நாடகம்: முதற் பதிப்பு; ii. முனிசாமி முதலி, சூளை, தனலக்ஷ்மி நர்த்தன பிரஸ், சென்னை; iii. நவம்பர், 1910; iv. உ. ப. 72; v. 8vo; vi. 0-5-0; vii. பாண்டவர்களின் வனந்திர வாச வேளை யில், கிருட்டிணனின் தங்கையும் அர்ச்சுனனின் இல்லாளுமான சுபத்திரையைக் கைப்பற்றத் துரியோதனன் தீட்டிய திட்டம் தவிடு பொடியானது பற்றி நாடகவுருவில் படங்களுடன் விளக்குவது; viii.798/1910/IV.

O31,2

வேலாயுத உடையார், கே.

1339. i. இராமரிஷி நாடகம்; முதற் பதிப்பு; ii. முனிசாமி முதலி, சூளை, தனலக்ஷ்மி நர்த்தன பிரஸ், சென்னை; iii. பிப்ரவரி, 1909; iv. செ.மூ.ப. 56; v. 8vo; vi. 0-5-0; vii. மகாபாரத்திலிருந்து எடுக்கப்பட்டது, நாடகம் பாட்டுருவில் தரப் பட்டுள்ளது. இராமரிஷியைச் சாபத்திலிருந்து விடுவிப்பது பற்றி யது. viii. 353/1909/I.

O31,2

ஸ்ரீனிவாச கந்தர்.

1340. i. மயிலிராவணன் சண்டை: முதற்பதிப்பு; ii. எம். மாணிக்க வேலு முதலி; வித்வசிரோன்மணி விலாச பிரஸ், சென்னை; iii. நவம்பர், 1909; iv. உ.ப. 80; v. 8vo; vi. மயிலிராவணன் சார்பாகவும் குரங்குக் கடவுள் ஹனுமானுக்கு எதிராகவும் போர் புரிவதைப்பற்றிய கதை நாடகமாகத் தரப்பட்டுள்ளது. படங் களுடன் கூடியது; viii. 615/1909/IV.

O31,2

ஸ்ரீனிவாசலு நாயுடு, பி.

1341. i. சாவித்திரி விலாச சஜ்ஜன சபா; முதற்பதிப்பு; ii. பி. சீனி வாசலு நாயுடு, லக்ஷிமி நாராயண விலாசம் அச்சுக்கூடம், சென்னை; iii. டிசம்பர், 1902; iv. உ.ப. 140; v. 8 vo; vi. 0-8-0; vii. ......; viii. 40/1903/I.

O31,2

894·8113 கதைப் பாட்டு

இராமலிங்கம்பிள்ளை, என்.

1342. i. துரோபதை துகிலுரிதல் அம்மானை, ஸ்ரீமகா பாரத சங்கிரக அம்மானை, முதற்பதிப்பு- ii. எஸ். முத்தையா பிள்ளை & இ.ஆர். எம். குருசாமிக்கோனார்; மீனும்பிகை யச்சுக்கூடம்; மதுரை; iii. நவம்பர், 1904; iv. செ.மு.ப. 220; v. 8 vo; vi. 0-6-0; vii. ......; viii. 156/1904/IV.

O31,3

ஸ்ரீராமலிங்கம் பிள்ளை, என். —தொடர்ச்சி

1343. i. ஸ்ரீராமர் வனவாசம்; ii. என். ராகவக்கோன் : ராமச்சந்திர விலாசம் பிரஸ், மதுரை ; iii. அக்டோபர், 1907 ; iv. செ.மூ.ப. 6+137 ; v. 8vo; vi. 0-8-0 , vii. ராமர் காட்டில் வதியும்போதுள்ள வாழ்க்கையைப்பற்றிய பாடல்கள், viii. 160//1907/IV.

O31,3

ஏகாம்பர முதலி, செஞ்சி.

1344, i. அரி-யயன் சண்டைடமம்மானை ; ii. பி.சி. கோவிந்த ராஜு முதலி; சுந்தர விலாசம் பிரஸ், சென்னை; iii. ஜனவரி, 1907 ; iv. செ.மூ.ப. 47 ; v. 8vo; vi. 0-3-0 ; vii. பெண்களுக் கேற்ற விதத்தில், விஷ்ணுவா அல்லது பிரம்மனா யார் பெரிய வர்கள் என்ற சண்டையை விளக்கும் அம்மானை. viii. 198/1907/I.

O31,3

1345. i. மருமக்கள் துயர அம்மானை, ii. பி. சி. கோவிந்தராஜி முதலி; ஸ்ரீ சுந்தர விலாசம் பிரஸ், சென்னை; iii. ஜனவரி, 1907; iv. செ.மூ.ப. 47; v. 8°; vi. 0-3-0 ; vii. குடும்பங்களில பல வந்தமாக நடத்தப்படும மருமக்களின் துயரங்களைப்பற்றிய அம்மானை. viii. 197/1907/I.

O31.3

சுப்புதாஸ் நாயுடு, வி.

1346. i. மார்க்கண்டன் திருக்கடவூர் பூசை : முதற்பதிப்பு; ii. வி. சுப்புதாஸ் நாயுடு; பாக்கிய விலாசம் பிரஸ், திருச்சிராப் பள்ளி; iii ஏப்ரல், 1910 ; iv. செ.மூ.ப. 64; v,8°, vi. 0-4-0 ;. vii. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக மார்க் கண்டேயன் கதையையும் அன்னாரின் சிவ பக்தியையும் வெளிப் படுத்துவது. viii. 293/1910/II.

O31,3

பிரமநாயகம் பிள்ளை, டி.

1347. i. நல்லரவான் களப்பலியாகம்; ii. டி. பிரம நாயகம் பிள்ளை, ஜகத் பிரகாசா பிரஸ், சென்னை; iii. செப்டம்பர், 1907 ; iv. செ.மூ.ப. 32; v. 8°, vi. 0-1-6; vii. பாண்டு இளவரசர்களையும் அவர்களின் சாகசங்களையும் பற்றிய கதை. பாட்டு ரூபத்தில் உளது. viii. 221/1907/III.

O31,3

புகழேந்திப் புலவர்.

1348. i. நல்லதங்காள் கதை: முதற்பதிப்பு; ii. இ. பார்த்தசாரதி நாயுடு. பத்ம விலாச அச்சுக்கூடம், சென்னை; iii. மார்ச், 1904; iv. செ.மூ.ப. 56+4 படம்; v. 8 vo; vi. 0–2–6; vii. ......; viii. 229/1904/I.

O31,3

894.8113 கதைகள், நவீனங்கள்

அர்ஜுன நாயக்கர், எஸ்.வி.

1349. i. கலியுக தந்திர கதைகள்: முதற் பதிப்பு; ii. எம். வி. எதிராஜ முதலி; பாரிஜாத பிரஸ்; iii. டிசம்பர், 1908; iv. உ.ப. 64; v. 16mo; vi. 0–2–0; vii. ....; viii. 436/1908/IV.

O31,3

அருமை நாயகம், சி.

1350. i. என் தங்கை: இரண்டாம் திருத்தப் பதிப்பு; ii. சி.எல். சொஸைட்டி; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை; iii. மே, 1908; iv. உ.ப. 1+59; v. 16°; vi. 0–1–0; vii. ....; viii. 262/1908/II.

O31,3

அருளப்ப பிள்ளை, ஜி.பி.

1351, i. பரிமளம்: முதற் பதிப்பு; ii. எம்.பி. அருளப்பன் ஐயர்; இவான்ஜிலிகல் லூதரன் மிஷன் பிரஸ், தரங்கம்பாடி; iii. ஜுன், 1910; iv. உ.ப. 1+86; v. 16°; vi. 0–2–0. vii. உயர் ஜாதி ஹிந்துப் பெண் கிருஸ்துவ மதத்தைத் தழுவுவதால் சகிக்க வேண்டிய கொடுமைகளைச் செப்பும் ஒரு நவீனம். viii. 32/1910/III.

O31,3

ஆறுமுகம் சேர்வை, வி.

1352. i. போசனப் பந்தலில் போர் விளைந்த கதை: முதற் பதிப்பு; ii. கே. சண்முகம்பிள்ளை; மதராஸ் டைமண்ட் பிரஸ், சென்னை; iii. நவம்பர், 1909; iv. உ.ப. 4+111; v. 8°; vi. 0–10–0; vii. பாண்டிய அரசின் சோணேசபுர அரண்மனையில் நிகழும் இன்ப துன்பங்கள், சதிகள் பற்றிய கதை; viii. 581/1909/IV.

O31,3

இராமசாமி ஐயர், எஸ்.ஏ.

1353. i. சாரதாம்பாள் சரித்திரம்: முதற் பதிப்பு; சி. குமாரசாமி நாயுடு & சன்ஸ்; காக்ஸ்டன் அச்சுக்கூடம், சென்னை; iii. ஜூலை, 1903; iv. உ.ப. 200; v. 16 mo; vi. 0–8–0; vii. ....; viii. 36/1903/IV.

O31,3

1354. i. புருஷோத்தமன் சரித்திரம் : முதற் பதிப்பு ; ii. வி. குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ், களக்ஸ்டன் பிரஸ், சென்னை; iii. மார்ச், 1905 ; iv. உ.ப. 220 ; v. 16 mo ; vi. 0-10-0 ; vii. .... ; viii. 37/1905/II.

O31,3

1355. வத்ஸலா என்னும் ஓர் வைணவப் பெண்ணின் சரித்திரம் : முதற் பதிப்பு ; ii. வி. குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ் ; காக்ஸ்டன் அச்சுக்கூடம், சென்னை ; iii. மார்ச், 1905 ; iv. உ.ப. 128 ; v. 8 vo ; vi. 0–8–0 ; vii. .... ; iii. 38/1905/II.

O31,3

கங்காதரபிள்ளை, எம். & குமாரசாமி முதலி, சி.—மொ.து.

1356. i. கற்புக்காசி ; ii. பி. முனுசாமி நாயுடு ; ஆனந்தா பிரஸ், சென்னை ; iii. ஜூலை, 1906 ; iv. உ.ப. 2+128 ; v. 16° ; vi. 0–6–0; vii. ஜி—டபிள்யு—ரெயினால்டஸ் என்பாரின் கடலரசி (Sea Mistress) என்ற கதையின் தமிழாக்கம். viii. 93/1906/III.

O31,3

கந்தசாமி பிள்ளை.

1357. i. அகடவிகட அதி அற்புத ஷோக் சுந்தரி சரித்திரம் : முதற் பதிப்பு ; ii. சி. எஸ். நம்மையா & பிரதர்ஸ் ; கவிப்பிரகாச கணேசானந்தா பிரஸ், சென்னை ; iii. அக்டோபர், 1908 ; iv. உ.ப. 120 ; v. 12°; vi. 0–8–0 ; vii. ஒரு வேடிக்கையான நவீனம். viii. 44/1908/IV.

O31,3

1358. i. அகட விகட ப்ரசங்க தண்டு பஜாரி கதை . முதற் பதிப்பு: ii. சி. ராகவ முதலி ; பால விருத்தி போதினி பிரஸ், சென்னை; iii. செப்டம்பர், 1908 ; iv. உ.ப. 7+73 ; v. 8°; vii. சண்டைக்காரி ஒருத்தியின் கதை. viii. 396/1908/III.

O31,3

1359. i. சாப்பாட்டு ராமனென்னும் தண்டச் சோத்து தடிராமன் கதை ; ii. சி. எ. நடேச முதலி ; தைய நாயகி அம்மன் பிரஸ், சென்னை ; iii. டிசம்பர், 1906 ; iv. உ.ப. 2+421 v. 8° ; vi. 0-4-0 ; vii. மூடனும் முட்டாளுமாகிய சாப்பாட்டு ராமனின் வேடிக்கைக் கதைகளைப் பற்றியது. viii. 249/1907/I.

O31,3

1360. i. **ஜகன்தர் ஷா** *சரித்திரம் : முதற் பதிப்பு* ; ii. *எஸ். முனி சாமி முதலியார் ; சிவகாமி விலாஸ அச்சுக்கூடம், சென்னை* ; iii. *டிசம்பர்*, 1903 ; iv. *உ.ப.* 80 ; v. 8 vo ; vi. 0-8-0 vii. . . . . ; viii. 81/1904/I.

031,3

கந்தசாமி முதலி, சி. வி.

1361. i. *திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை : முதற் பதிப்பு* ; ii. *சி. வி. கந்தசாமி முதலி ; கணேசா பிரஸ், சென்னை* ; iii. *நவம்பர்*, 1909 ; iv. *உ.ப.* 2+132 ; v. 16° ; vi. 0-6-0; vii. *கீழ்நிலைக் காவலர் படையின்* (Subordinate Police) *லஞ்ச ஊழல்கள், ஒழுக்கங்கெட்ட செயல்கள், அநீக வழிகள் முதலிய வற்றை எடுத்துக்காட்டும் ஒரு நவீனம்*. viii. 375/1909/IV.

031,3

கிருஷ்ணசாமி சாஸ்திரி, டி.வி.—மொ.து.

1362. i. *பரிமளா* ; ii. *எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு ; நேஷனல் பிரிண்டிங் ஒர்க்ஸ், மதராஸ்* ; iii. *நவம்பர்*, 1907 ; iv. *உ.ப.* 10+128 ; v 8° ; vi 0-10-0 ; vii. *வங்காளி மொழியில் பங்கிம்சந்த்ர சாட்டர்ஜியினால் எழுதப்பட்ட பரிமளா என்னும் துப்பறியும் நவீனத்தின் தமிழாக்கம்*; viii. 329/1907/IV.

031,3

கிருஷ்ணசாமி நாயுடு, என்.

1363. i. *குலசேகரி என்னும் நல்லதங்காள் சரித்திரம்—பகுதி* I & II : *முதற் பதிப்பு* ; ii. *இ. எம். கோபால கிருஷ்ண கோனார் ; நிரஞ்சனி விலாச பிரஸ், சென்னை* ; iii. *நவம்பர்*, 1908 ; iv. *செ.மூ.ப.* 95 ; v. 8° ; vi. 0-4-0 ; vii *மக்களால் விரும்பப்பட்ட கதை ; பாட்டு ரூபத்தில் தரப்பட்டுள்ளது*; viii. 275/1908/IV.

031,3

கிருஷ்ணமாச்சாரியார், வி.

1364. i. *பன்னிரண்டு உத்தமிகள் கதை : முதற் பதிப்பு* ; ii. *வி. கிருஷ்ணமாச்சாரியார் ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை* ; iii. *அக்டோபர்*, 1901 ; iv. *உ.ப.* 356 ; v. 16 mo ; vi. 1-0-0 ; vii. . . . . ; viii. 198/1901/IV.

031,3

குப்புசாமி பிள்ளை, எஸ்.

1365. i. கதைகள் : முதற் பதிப்பு ; ii. எஸ். குப்புசாமி பிள்ளை ; தொண்டை மண்டலம் அச்சுக்கூடம், சென்னை ; iii. பிப்ரவரி, 1901 ; iv. உ.ப. 16 ; v. 12 mo ; vi. 0-1-0 ; vii. ... .. ; viii. 43/1901/II.

O31,3

குப்புசாமி முதலி, ஏ. எம்.

1366. i. லீலா அல்லது மங்கைபுர மாணிக்கம் ; ii. சி. குமாரசாமி நாயுடு & சன்ஸ் ; காக்ஸ்டன் பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1907 ; iv. உ.ப. 2+311 ; v. 16 mo ; vi. 0-12-0 ; vii. தற்கால முறையில் நாடகக் கதையாகத் தரப்படும் இது ஒரு சாதாரண சமூக நவீனம். viii. 267/1907/III.

O31,3

குமரேசன் ஸ்ரீமதி ஜி.

1367. i. சுந்தரவல்லி : முதற் பதிப்பு ; ii. ஸ்ரீமதி ஜி. குமரேசன். எம். சி. பிரஸ், சென்னை ; iii, ஜனவரி, 1908 ; iv. உ.ப; 216 ; v. 16 mo ; vi. 0-10-0 ; vii. ஹிந்து வீட்டு வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதை (நாவல்). vi. 28/1908/I.

O?1,3

1368, 1369.

கையெழுத்துப் பிரதியைக் காண்க.

கூத்தப்பெருமாள் பிள்ளை, எம். கே.

1370. i. லோலன் சரிதை—முதற் பாகம் : முதற் பதிப்பு ; ii. எம். கே. கூத்தப் பெருமாள் பிள்ளை ; வித்யா விநோதினி பிரஸ், தஞ்சாவூர் ; iii. மார்ச், 1910 ; iv உ.ப. 2+86 ; v. 16mo; vi. 0-2-0 ; vii. லோலன் என்னும் துஷ்டப் பையனின் வாழ்க்கையை வர்ணிப்பது; viii. 194/1910/II.

O31,3

கோவிந்தசாமி ராஜா, பி. சி.

1371. i. மாதர் மஞ்சரி—புத்தகம் 1—சாவித்திரி : முதற் பதிப்பு ; ii. பி. சி. கோவிந்தசாமி ராஜா ; சி. என். அச்சுக்கூடம், சென்னை ; iii. பிப்ரவரி, 1903 ; iv. உ.ப. 26 ; v. 12 mo ; vi. 0-1-0 ; vii. .... ; viii. 260/1903/I.

O31,3

கோவிந்தராஜ் முதலி, சி.

1372. i. மதன மனோகரி : முதற் பதிப்பு ; ii. எம். குப்புசாமி முதலி ; ராம நிலைய விவேகாநந்தா பிரஸ், சென்னை, iii. நவம்பர், 1908 ; iv. உ.ப. 53 ; v. 8 vo; vi. 0–8–0 ; vii. மனோஹரி மதனனைக் கட்டிக்கொள்ளும் முடிவுக்குக் கொண்டு விடும் ஓர் அருமையான கதை. viii. 219/1908/IV.

O31,3

சங்கரலிங்கம் பிள்ளை, ஏ.

1373. i. சுந்தரன் : முதற் பதிப்பு ; ii. சி. குமாரசாமி நாயுடு & சன்ஸ் ; காக்ஸ்டன் பிரஸ், சென்னை ; iii. ஜூன், 1908 ; iv. உ.ப.2 + 224 ; v. 16mo ; vi. 0–12–0 ; vii. வாழ்க்கையில் பெண் உரிமை ; சுதந்திரம் பற்றியும், கணவனை அடைவதில் சுதந்திரத்தை (choice) அடைவது பற்றியும் விளக்குவதற்கு எழுந்த ஒரு மூல (original) நவீனம்; viii. 1/1908/III.

O31,3

1374. i. வெண்கலச் சிலை அல்லது கன்னியின் முத்தம்—முதற் பாகம் ; ii. சி. குமாரசாமி நாயுடு & சன்ஸ் ; காக்ஸ்டன் பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1910 ; iv. உ. ப. 2+342; v. 16 mo; vi. 0–12–0 ; vii. தி வர்ஜின்ஸ் கிஸ் (The Virgins kiss) என்றறியப்படும் ஆங்கிலத்திலுள்ள நவீனத்தின் தமிழாக்கம் ; மற்றும் viii. 197/1910/IV.

O31,3

சந்திரா அய்யர் டி. ஆர்.

1375. i. பரிமளாங்கி : முதற் பதிப்பு ; ii. டி. ஆர். சந்திர அய்யர் ; சந்திரிகா அச்சுக்கூடம், சென்னை ; iii. சூலை, 1904 ; iv. உ.ப. 59 ; v. 16 mo ; vi. 0–4–0 ; vii. .... ; viii. 218/1904/III.

O31,3

சபாபதி முதலி, பி.வி.

1376. i. வீரவன்மன் வெற்றி : முதற் பதிப்பு ; ii. ஏ.பி. வைகுண்ட நாடார் ; ஸ்ரீஹரி அச்சுக்கூடம், சென்னை ; iii. மே, 1902 ; iv. உ.ப. 244 ; v. 8 vo ; vi. 1–0–0 ; vii. .... ; viii. 91/1902/II.

O31,3

சாமிநாதையர், டி.ஏ.

1377. i. விவேக சந்திரிகை : முதற் பதிப்பு ; ii. டி. ஆர். சடகோ பாச்சாரியார் ; பிரஸிடென்ஸி அச்சுக்கூடம், சென்னை ; iii. அக்டோபர், 1904 ; iv. உ.ப. 155 ; v. 16 mo ; 0-8-0 ; vii. .... ; viii. 120/1904/IV.

O31,3

சிவசிதம்பர பிள்ளை, சதுரை, ஏ.

1378. i. விசித்திர விஞ விடை : முதற் பதிப்பு ; ii. ஜி. ஆர்; பாலய்யா நாயுடு ; பால விருத்தி போதினி பிரஸ், சென்னை ; iii. அக்டோபர், 1908 ; iv. உ.ப. 56 ; v. 8vo ; vi. 0-4-0 . vii. .... ; viii. 10/1908/IV.

O31,3

1379. i. சின்ன ஜீவியின் சிறு வேலைக்காரர் : முதற் பதிப்பு ; ii. சி. எல். சொசைடி ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; ஜூலை, 1904 ; iv. உ.ப. 80 ; v. 16 mo ; vi. 0-1-6 ; vii. .... : viii. 110/1904/III.

O31,3

சுந்தரம் சாஸ்திரி, டி.எஸ்.

1380. i. இராமாயண கதாமிருதம் ; ii. டி. எஸ். சுந்தரம் சாஸ்திரி, ஸ்ரீ நிகேதனம் பிரஸ், சென்னை ; iii. ஜூன், 1907 ; iv. உ.ப; 36 ; v. 16 mo ; vi. 0-1-0 ; vii. இராமாயணக் கதை சுருக்கமாக வசன ரூபத்தில் தரப்பட்டுள்ளது. viii. 53/1907/III.

O31,3

சுந்தர ராஜ சர்மா. டி.—தொ. து.

1381. i. ஸாவித்ரி : திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு ; ii. டி. சுந்தரராஜ சர்மா ; வேதாந்த போதினி பிரஸ், சென்னை ; iii. எப்ரல், 1908 ; iv. உ.ப. 6+54. v. 320, vi. 0-2-0 ; vii. மகா பாரதத்திலிருந்து எடுக்கப்பட்டு தமிழ் வசனத்தில் தரப்பட்டுள்ள இது, எல்லோருக்கும் தெரிந்த சாவித்திரியின் கதையாகும். viii. 151/1908/II.

O31,3

சுப்பிரமணிய பாரதி, ஏ.

1382. i. ஜடா வல்லவர்—முதற் பாகம் : முதற் பதிப்பு ; ii. ஜி. எஸ். ஐயர் ; சரசுவதி பாண்டிகாரம் பிரஸ், சென்னை ; iii. ஜூலை, 1908 ; .v. உ.ப. 132 ; v. 8 vo ; vi. 0–8–0 : vii. ஒரு நாவலின் முதற் பகுதி. vii;. 359/1908/III.

O31,3

சுவாமிநாதையர், டி. ஏ.

1383. i. மகாஜன மண்டலி ; ii. என். அப்பராய்யா ; வைஜயந்தி பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1906 ; iv. உ.ப. 4+166 ; v. 16mo ; vi. 0–10–0 ; vii. .... ; viii. 35/1905/IV.

O31,3

1384. i. ஹிரண்மயி சரித்திரம் என்னும் யுகளாங்குளீயகம் : முதற் பதிப்பு ; ii. சடகோபாச்சாரி & கோ ; வி. என். ஜூபிலி அச்சுக்கூடம், சென்னை ; iii. செப்டம்பர், 1902 ; iv. உ. ப. 36 ; v. 15 mo ; vi. 0–2–0 ; vii. .... ; viii. 240/1902/III.

O31,3

செல் அய்யர், இ.

1385. i. இந்து தேச சரித்திர சம்பந்தமாயுள்ள எளிதான கதைகள் முதற் பதிப்பு ; ii இ. செல் அய்யர் ; எஸ்.பி சி.கே. பிரஸ், சென்னை ; iii. அக்டோபர், 1901 ; iv. உ.ப. 60 ; v. 12 mo; vi. 0–2–0 ; vii. .... ; viii. 30/1901 ; viii. 30/1901/IV.

O31,3

செல்வக்கேசவராய முதலியார், டி.

1386. i. கதா ரத்நாகாம் : முதற் பதிப்பு ; ii. பி. வரதாச்சாரி & கோ ; ஜி.வி. ஆலன் & கோ பிரஸ், சென்னை ; iii. ஜூலை, 1903 ; iv. உ.ப. 184 ; v, 16 mo ; vi. 0–8–0 ; vii. ......, viii. 114/1903/III.

O31,3

ஞானமுத்து பிரசங்கியார், என்.

1387. i. மண்டூக இராஜன் கதை முதற் பதிப்பு ; ii. என். ஞானமுத்து பிரசங்கியார் ; செண்டரல் பிரஸ், சென்னை. iii. எப்ரல், 1909 ; iv. உ.ப. 8; v. 10; vi. 0–0–6 ; vii. மோர்சன் மற்றும் சேகனிலிருந்து எடுக்கப்பட்ட ஜெர்மானிய கதையின் மொழி பெயர்ப்பு. viii. 123/1909/II.

O31,3

ஞானமுத்துப் பிள்ளை, என்.

1388. i. அரசன் குருவியையும் குருவி அரசனையும் இரட்சித்த கதை : முதற் பதிப்பு ; ii. என். ஞானமுத்துப் பிள்ளை ; செண்டரல் பிரஸ், ஈரோடு ; iii நவம்பர், 1910 ; iv. உ.ப. 15 ; v. 16 mo ; vi. 0–0–4 ; vii. ஜூபிலி (jubilee) வரிசையில் ஒன்றுவதாகிய இது அசரனையும் பறவையும் பற்றிய கதையை விளக்குவது. viii. 366/1910/IV.

O31,3

தங்கவேலு முதலியார், பி.எஸ்.

1389. i. நவகுமார சரித்திரமென்னும் அம்சராஜன் கதை : முதற் பதிப்பு ; ii. டி. சடகோப நாயுடு ; சங்க நிதி விளக்க அச்சுக் கூடம், சென்னை ; iii. ஜனவரி, 1904 ; iv. உ. ப. 122 ; v. 8 vo. ; vi. 0–12–0 ; vii. .... ; viii. 75/1904/I.

O31,3

தேவகுஞ்சரி அம்மாள் & பால சரஸ்வதி.

1390. i. மங்களாம்பாள் : முதற் பதிப்பு ; ii. ஏ. வி. ஐயர் & கோ. ; வாணி பூஷணம் பிரஸ், சென்னை ; iii. மே, 1909 ; iv. உ.ப. 1+159 ; v. 16mo ; vi. 0-8-0 ; vii. நீதி போதிக்கும் நவீனம். viii. 381/1909/II.

O31,3

தேவ குஞ்சரி அம்மாள்.

1391. i. விஜயலக்ஷ்மி : முதற் பதிப்பு ; ii. பி. வைத்தியநாத அய்யர் ; வாணி பூஷணம் பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1910; iv. 0-10-0 ; உ.ப. 224; v. 16mo; vi. விசுவாசமுள்ள மனைவியின் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்களை விவரிப்பது vii. 129/1910/II.

O31,3

நடராஜ் அய்யர், வி.

1392. i. ஞானலோசனி—பகுதி II : முதற் பதிப்பு ; ii. வி. நடராஜ அய்யர், ஹிக்கின் பாதம் அண்டு கோ. அச்சுக்கூடம், சென்னை ; iii. டிசம்பர், 1901 ; iv. உ.ப. 38; v. 8 vo. vi. 0–4–0 ; vii. ...... ; viii. 51/1902/I.

O31,3

1393. i. தேவி சந்திரப் பிரபா : முதற் பதிப்பு ; ii. ஓ. கந்தசாமி முதலியார் ; மினர்வா அச்சுக்கூடம், சென்னை; iii. டிசம்பர், 1902 ; iv. உ.ப. 130 ; v. 8 vo. ; vi. ...... ; vii. ...... ; viii. 88/1903/I.

O31,3

1394. i. லலிதாங்கி : முதற் பதிப்பு ; ii. பி. நடராஜ அய்யர் ; வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை ; iii. மே 1902 ; iv. உ.ப. 102 ; v. 8 vo ; vi. 0-10-0 ; vii. ...... ; viii. 85/1902/II

O31,3

1395. i. ஜோதிஷ்மதி முதற் பதிப்பு ; ii. ஓ. கந்தசாமி முதலியார் ; மினர்வா அச்சுக்கூடம், சென்னை ; iii. ஜனவரி, 1903 ; iv. உ.ப. 84 ; v. 8 vo ; vi. 0–10–0 ; vii. ...... ; viii. 172/1903/I.

O31,3

நடேச சாஸ்திரி, எஸ். எம்.

1396. i. குழந்தைகளுக்கேற்ற புத்தகங்கள் : ஈசாப் இயற்றிய நீதிக் கதைகள், இரண்டாம் பாகம்—200 படங்கள் சஹிதம் : முதற் பதிப்பு ; ii. இராஜ்ஹயேட்ஸ் டிரேடிங் அசோசியேஷன் ; பிரமியர் பிரஸ், சென்னை ; iii. ஆகஸ்ட், 1903 ; iv. உ. ப. 62 ; v. 8 vo ; vi. 0–3–0 ; vii. ...... ; viii. 103/1903/III.

O31,3

1397. i. தீனதயாளு : இரண்டாம் பதிப்பு ; ii. எஸ். எம். நடேச சாஸ்திரி ; லாரன்சு அஸைலம் அச்சகம், சென்னை ; iii. நவம்பர், 1902 ; iv. உ.ப. 193 ; v. 16 mo ; vi. 0–12–0 ; vii. ...... ; viii. 182/1902/IV.

O31,3

1398. i. மதிகெட்ட மனைவி : முதற் பதிப்பு ; ii. எஸ் எம். நடேச சாஸ்திரி ; என். ஸி. பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை ; iii. மே, 1903 ; iv. உ.ப. 302 ; v. 16 mo ; vi. 1–0–0 ; vii. ...... ; viii. 135/1903/II.

O31,3

நடேசபிள்ளை, ஏ.

1399. i. சுகதேவி : முதற் பதிப்பு ; ii. டி. கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி, சச்சிதானந்தா பிரஸ், சென்னை ; iii. ஏப்ரல், 1910 ; iv. உ.ப. 1+120 ; v. 8 vo; vi. 0-8-0 ; vii. சுகதேவி சுந்தர்லால் திருமணம் பற்றியும் அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு வழக்கறிஞர் மற்றும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியவர்களினால் ஏற்பட்ட தொல்லைகளைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. viii. 611/1910/II.

O31,3

நாராயண அய்யர்.

1400. i மனோ உல்லாச கதை : முதற் பதிப்பு ; ii கே. லோகநாத முதலி ; மனோன்மணி விலாசம் அச்சுக்கூடம், சென்னை ; iii. ஆகஸ்ட், 1901 ; iv. உ.ப. 180 ; v 12 mo ; vi. 0-8-0; vii. . . . . . . ; viii. 189/1901/III.

O31,3

நாராயணசாமி அய்யர், எ.

1401. i. சங்கிரக இராமாயணம் : முதற் பதிப்பு ; ii. எம். கோவிந்தசாமி அய்யர், மீனும்பிகா அச்சுக்கூடம், மதுரை. iii. மே, 1905 ; iv. உ. ப. 190 ; v. 8 vo. ; vi. 1-0-0 ; vii. . . . . ; viii. 239/1905/II.

O31,3

பார்த்தசாரதி அய்யங்கார், பி.

1402. i. சுந்தரி மனோகரன் ; ii. பி. இராஜகோபாலாச்சாரி ; பத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை ; iii. அக்டோபர், 1905 ; iv. உ.ப. 2+192 ; v. 8vo ; vi. 0-12-0 ; vii. . . . . ; viii. 39/1905/IV.

O31,3

பொன்னுசாமி பிள்ளை, டி. எம்.

1403. i. கமலாக்ஷி சரித்திரம் : முதற் பதிப்பு ; ii. ஓ. கந்தசாமி முதலியார் ; மினர்வா அச்சுக்கூடம், சென்னை ; iii. ஏப்ரல், 1903; iv. உ. ப. 347 ; v. 8 vo ; vi. 1-8-0 ; vii. . . . . , viii. 164/1903/II.

O31,3

1404. i. கமலாக்ஷி சரித்திரம் : இரண்டாம் பதிப்பு ; ii. தாம்ப்ஸன் அண்டு கோ., மினர்வா பிரஸ், சென்னை ; iii. ஜூலை, 1910 ; iv. உ. ப. 19 + 327 ; v. 8vo ; vi. 2-0-0 ; vii. ஒரு புதிய நவீனம். ஆங்கிலம், மற்றும் தமிழில் ஏ. பாலசுந்தர முதலியின் முன்னுரை அணி செய்கின்றது படங்களுடன் கூடியது. iii. 889/1901/III.

031.

1405. i. விஜய சுந்தரம் : முதற் பதிப்பு ; ii. தாம்ப்ஸன் அண்டு கோ., மினர்வா பிரஸ், சென்னை ; iii. டிசம்பர், 1910 ; iv. உ. ப. 16 + 3 + 363 ; v. 8 vo ; vi. 2–8–0 ; vii. படங்களுடன் கூடிய ஒரு நவீனம். டி. செல்வக் கேசவராய முதலியாரால் ஆங்கிலத்தில் அணிந்துரை அளிக்கப்பட்டது. viii. 817/1910/IV.

O31,3

பொன்னுசாமி முதலி, ஏ.

1406. i. தனேசுவரி—பகுதி 1 : முதற் பதிப்பு ; ii. வி. ஆர். சிவநாத முதலி, கணேச பிரஸ், சென்னை ; iii. எப்ரல், 1908 ; iv. உ.ப. 144 ; v. 16 mo ; vi. 0–6–0 ; vii. புதிய தமிழ் நவீனம் ; viii. 47/1908/II.

O31,3

மகேஷ் குமார சர்மா,—மொ. து.

1407. i. சந்திரசேகரன் : முதற் பதிப்பு ; ii. ஜெனரல் சப்ளைஸ் கோ., பாரிஜாத பிரஸ், சென்னை ; iii. ஜூன், 1908 ; iv. உ.ப. 2 + 239 ; v. 16 vo ; vi. 0–8–0 ; vii. viii. 424/1908/II.

O31,3

மணமங்கலர், பி.

1408. i. நம்பிக்கைத் துரோகம் : முதற் பதிப்பு ; ii. சி. சமரபுரி முதலி அண்டு கோ ; சண்முகம் பிரஸ், சென்னை ; iii. ஆகஸ்ட், 1908 ; iv. உ.ப. 40 ; v. 16 mo ; vi. 0–4–0 ; vii. நம்பிக்கைத் துரோகம் நிறைந்த வாழ்க்கைப் பற்றியது. ஒரு குறு நாவல். viii. 160/1908/III.

O31,3

மாணிக்கவாசக பிள்ளை, எம்.

1409. i. மனோரஞ்சிதம் : முதற் பதிப்பு ; ii. சி. குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ், காக்ஸ்டன் பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1909 ; iv. உ.ப. 391 ; v. 16 mo ; vi. 1–0–0 ; vii. ஒரு தமிழ் நவீனம், viii. 446/1909/III.

O31,3

மாதவையர், ஏ.

1410. i. பத்மாவதி—பாகம் 1 & 2 : மூன்றும் பதிப்பு ; ii. இ. எம். கோபாலக் கிருஷ்ணக் கோன் ; மீனும்பிகா பிரஸ், மதுரை ; iii. ஆகஸ்ட், 1910 ; iv. உ.ப. 3 + 221 ; v. 8 vo ; vi. 1–0–0 ; vii. மேல் படிப்புப் படித்த தற்கால ஹிந்துப் பெண்ணின் வாழ்க்கையை விவரிக்கும் நவீனம். படங்களுடன் கூடியது. viii. 609/1910/III.

O31,3

ரகுநாதன், பி. ஆர்.

1411. i. ஞானேந்திரன் ; ii. பி. ஆர். ரகுநாதன், வித்யா பிரஸ் ; கும்பகோணம் ; iii. ஜூன், 1906 ; iv. உ. ப. 74 ; v. 16 o ; vi. 0–8–0 ; vii. ஒரு தமிழ் நவீனம் ; viii; 62/1906/III.

O31,3

ரங்கராஜு, ஜே. ஆர்.

1412. i. இராஜாம்பாள் ; ii. ஜே. ஆர். ரங்கராஜு, கார்டியன் பிரஸ், சென்னை ; iii. ஆகஸ்டு, 1907 ; iv. உ.ப. 184 ; v. 8 mo ; vi. 0–12–0 ; vii. படங்களுடன் கூடிய ஒரு தமிழ் துப்பறியும் நவீனம் ; viii. 175/1907/III.

O31,3

ரங்கையர்.

1413. i. கல்யாண கற்பகம், முதற் பதிப்பு, ii. ரங்கையர் ; பிரம்மோ ஆர்பன் அசைலம், சென்னை ; iii. ஜூன், 1903 . iv. உ.ப. 33 ; v. உ.ப. 12 mo. ; vi. 0–4–0 ; vii. .... ; viii. 234/1903/II.

O31,3

ராகவ ஐயர், ஏ.

1414. i. மனமலி ; ii. எஸ். பரமேஸ்வர அய்யர், மானசல்லாசினி பிரஸ், சென்னை ; iii. மே, 1907 ; iv. உ. ப. 2 + 64 ; v. 8 vo ; vi. 0–4–0 ; vii. நகர வாழ்க்கையின் நன்மை தீமைகளை விளக்கும் ஒரு நவீனம்; viii. 173/1907/II.

O31,3

ராசேந்திரம் பிள்ளை, பி. எ. எ.,

1415. i. பூலோக விநோதக் கதைகள்—தொகுதி 5 : முதற் பதிப்பு ; ii. பி. எ. எ. ராசேந்திரம் பிள்ளை ; விக்டர் பிரஸ், சென்னை ; iii. ஜூலை, 1908 ; iv. உ. ப. 8 + 252 ; v. 8 vo ;vi. 1–0–0 ; vii. உலகத்தின் மர்மங்களைப் பற்றிச் சுவையுள்ள கதைகளாகக் கூறுவது; viii. 75/1908/III.

O31,3

ராமசாமி ஐயங்கார், சி.

1416. i. சந்திரவல்லி ; ii. டி. கே. பாலசுப்பிரமணிய ஐயர், ஸ்ரீ வாணீ விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம் ; iii. டிசம்பர், 1905 ; iv. உ. ப. 69 ; v. 8 vo : vi. 0–6–0 ; vii. ஒரு துப்பறியும் கதை; viii. 144/1906/I.

O31,3

ராமசுவாமி ஐயர், எஸ். ஏ.

1417. i. ஆனந்த சுந்தரி, முதற்பதிப்பு ; ii. சி. குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ் ; காக்ஸ்டன் பிரஸ், சென்னை : iii. நவம்பர், 1909 ; iv. உ. ப. 270 ; v. 16 mo ; vi. 0–12–0 ; vii. நல்லொழுக்க ஹிந்து மனையரசியின் தற்கால வாழ்க்கையைப் படம் பிடிக்கும் வீட்டிற்குரிய நவீனம் ; viii. 588/1909/IV.

031,3

ராமலிங்க முதலி, எம்.

1418. i. அந்தப்புர ரகசியம் ; ii. எம். ராமலிங்க முதலி, சன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை ; iii. அக்டோபர், 1907 ; iv. உ. ப. 1 + 180 ; v. 8 vo ; vi. 1–0–0 ; vii. வங்காள மொழியில் பங்கிம் சந்த்ர சாட்டர்ஜியால் எழுதப்பட்ட "கபால குந்தாலா" மற்றும் "மிருண்மாயி" ஆகியவற்றின் கன்னட மொழி பெயர்ப்பாகிய "அந்தப்புர ரகசியம்" என்பதின் தமிழாக்கம். viii. 300/1907/IV.

031,3

வரதராஜ் பிள்ளை, ஏ.

1419. i. கார்லெடிவ் மெதட் மரம் சாக்ஷியான கதை ; முதற் பாகம், முதற் பதிப்பு ; ii. ஏ. வரதராஜ பிள்ளை, சண்பக லக்ஷிமி விலாச பிரஸ், மன்னார்குடி ; iii. ஆகஸ்ட், 1909 ; iv. உ.ப. 1 + 39 ; v. 8 vo ; vi. 0–3–0; vii. .... ; viii. 168/1910/I.

031,3

விசாலாட்சி அம்மாள்.

1420. i. ஆநந்தா மகிலா, முதற்பதிப்பு ; ii. ஓ. கந்தசாமி முதலியார், மினர்வா அச்சுக்கூடம், சென்னை ; iii. பிப்ரவரி, 1904 ; iv. உ. ப. 99 ; v. 8 vo ; vi. 0–12–0 ; vii. .... ; viii. 244/1904/I.

031,3

1421. i. ஹேமாம்பரி, முதற்பதிப்பு ; ii. ஓ. கந்தசாமி முதலியார், மினர்வா அச்சுக்கூடம், சென்னை ; iii. ஆகஸ்ட், 1904 ; iv. உ. ப. 109 ; v. 8 vo. ; vi. 0–12–0 ; vii. ...... ; viii. 43/1904/IV.

031,3

விருயக மூர்த்தி செட்டி, கே. எஸ்.

1422. i. நூதன விசித்திர பஞ்ச கதைகள் ; முதற் பதிப்பு ; ii. எம்.வி. எதிராஜ முதலி ; iii. நவம்டர், 1908 ; iv. உ.ப. 1+54 ; v. v8 ; vi. 0–4–0; vii. வசன நடையில் கவனத்தைக் கவரும் கதைகள் ஐந்து கொண்டுள்ளன ; viii. 437/1908/II.
O31,3

விஸ்வேஸ்வர ஐயர்.

1423. i. பவாநந்தரின் அபூர்வ சாமர்த்தியங்கள்: முதற் பதிப்பு; ii. பி. வைத்தியநாத ஐயர்; வாணிபூஷணம் பிரஸ், சென்னை; iii. அக்டோபர், 1909; iv. உ.ப. 3+134; v. 16 mo; vi. 0–8–0 ; vii. பவானந்தனின் சாகசங்கள் பற்றியது. கவனத்தைக் கவரும் துப்பறியும் நவீனம்; viii. 690/1909/IV.
O31,3

வெங்கடராமையா, எம்.—தொ.து:

1424. i. லக்ஷ்மி : முதற் பதிப்பு; ii. ஆர். வெங்கடாசலம் & கோ ; சவுத் இந்தியன் பிரஸ், சென்னை; iii. நவம்பர், 1909; iv. உ.ப. 148; v. 16 mo ; vi 0–8–0; vii. படித்த இந்து வனிதையின் வாழ்க்கையை உரைப்பது; viii. 15/1910/I.
O31,3

வேங்கடாச்சாரியார், பி.

1425. i. ராதாராணி : முதற் பதிப்பு; ii. ஓ. கந்தசாமி முதலியார்; மினர்வா அச்சகம், சென்னை; iii. ஏப்ரல், 1903, iv. உ.ப. 39; v. 16 mo; vi......; vii.......; viii. 160/1903/II.
O31,3

வேதமாணிக்கம், எஸ்.

1426. i. காம நிரஞ்சனி என்னும் தாசிப் பெண் பிரபாவம்: முதற் பதிப்பு; ii. பி. முத்துவீரன் உபாத்தியாயர்; பண்டித மித்திரன் அச்சுக்கூடம், சென்னை; iii. செப்டம்பர், 1904; iv. உ.ப. 24; v. 12 mo ; vi. 0–2–0; vii ......; viii. 70/1904/IV.
O31,3

வேதாந்த சார்லு, ஆர்.

1427. i. ராமாயண ஸாரஸங்கிரகம் ; ii. டி. கே. பாலசுப்பிரமணிய ஐயர் ; வாணி விலாச பிரஸ், ஸ்ரீரங்கம் ; iii. பிப்ரவரி, 1907 ; iv. உ. ப. 1+47 ; v. 32 mo; vi. 0-1-0 ; vii. மாணாக்கர்களின் உபயோகத்திற்காக எளிய வசன நடையில் ராமாயணக் கதை கூறப்பட்டுள்ளது, viii. 340/1907/I.
O31,3

வேலைய்யசாமி, பி & உமாபாகதேவர், கே.

1428. i. வீரசிங்காதன புராணம்; ii. ராமலிங்கசாமி; கலாரத்னாகரம் பிரஸ், சென்னை; iii. டிசம்பர், 1905; iv. உ.ப. 4+249; v. 16 mo; vi. 0-10-0; vii. இலங்கை அரசன் ஒருவனைப் பற்றிய கட்டுக்கதையான வாழ்க்கை வரலாறு. பிரிட்டிஷ்-செல்வாக்கு செலுத்தப்பட்டதினால் கண்டிமாநகர் அடைந்த வளர்ச்சியைப் பற்றியும் கூறுகிறது; viii. 54/1906/I.

O31,3

ஸ்ரீனிவாச அய்யங்கார், சி. ஆர்.

1429. i. சிவாஜி ரெஸினுரா: முதற் பதிப்பு; ii. பி. வைத்திய நாத அய்யர், வி. என். ஜூபிலி பிரஸ், சென்னை; iii. மார்ச், 1903; iv. உ.ப. 122; v. 16 mo.; vi. 0-10-0; vii........; viii. 305/1903/I.

O31,3

ஹரிஹரஅய்யர், ஏ.

1430. i. இராமா தீக்ஷிதர்; முதற் பதிப்பு; ii. ஜி. ஏ. நடேசன் அண்டு கோ; ஜி. ஏ. நடேசன் அண்டு கோ. பிரஸ், சென்னை; iii. ஜூன், 1905; iv. உ.ப. 268; v. 16 mo.; vi. 0-6-0; vii......; viii. 330/1905/II.

O31,3

910 பூகோளம்

1431. i. **ஐந்து கண்ட பூகோளச் சுருக்கம்**: முதற் பதிப்பு; ii. எஸ். டி. முத்துச்சாமிபிள்ளை; கார்டியன் பிரஸ், சென்னை; iii. ஜனவரி, 1909; iv. உ.ப. 67; v. 16 mo; vi. 0-5-0; vii..........; viii. 626/1909/I.

U.1

1432. i. **ஐரோப்பா ஆப்பிரிக்கா பூகோள சாஸ்திரம்**; ii. சி. எல். சொஸைடி, எஸ்.பி.சி.கே. பிரஸ்; சென்னை; iii. மே, 1906; iv. உ.ப. 2+114; v. 16 mo; vi. 0-5-0: vii........; viii. 29/1906/III.

U.1

1433. i. **ஐரோப்பா ஆப்பிரிக்கா பூகோள ரேகைகள் மண்டலங்கள் இவைகளைப் பற்றிய வினா-விடை**: முதற் பதிப்பு; ii. எச். பிரெஞ்ச் ஐயர்; செயின்ட் ஜோசப் கல்லூரி அச்சுக்கூடம், திருச்சி; iii. ஜனவரி, 1902; iv. உ.ப. 79; v. 8 vo; vi. 0-2-0; vii.........; 223/1902/I.

U.1

சுவிசேஷ முத்துபிள்ளை, டி.எம்.

1434. i. அப்பர் பிரைமரி பாடசாலைப் பூகோள சாஸ்திரம் : திருத்திய பதிப்பு ; ii லாங்மென் கிரீன் அண்டு கோ, லாரன்சு அசைலம் பிரஸ், சென்னை ; iii. பிப்ரவரி, 1907 ; iv. உ.ப. 3+94 ; v. 16mo ; vi. 0–4–6 ; vii......... ; viii. 239/1907/I.
U.1

1435. i. அப்பர் பிரைமரி பாடசாலை பூகோள சாஸ்திரம் : ஆரும் பதிப்பு ; ii. லாங்மென்ஸ், கிரீன் அண்டு கோ, லாரன்சு அசைலம் பிரஸ், சென்னை. iii. செப்டம்பர், 1909 ; iv. உ ப. 3+94 ; v. 16 mo ; vi. 0–4–6 ; vii நான்காம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகம். viii. 686/1909/III.
U.1

1436. i. பூகோள சாத்திரம் : மூன்ருவது திருத்திய பதிப்பு ; ii. லாங்மென்ஸ் கிரீன் அண்டு கோ ; மேதாடிஸ்ட் எபிஸ்கோபல் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை ; iii. ஜனவரி, 1901 ; iv. உ.ப. 91 ; v. 16 mo. ; vi. 0–4–0 ; vii........ ; viii, 68/1901/I.
U.1

செல்லப்ப சாஸ்திரி, டி. வி.

1437. i. பாலர் தேர்வுத் தாள்கள்—பூகோளம், முதற் பதிப்பு ; ii; பி. நம்பெருமாள் செட்டி, ஏ.எல்.வி. அச்சுக்கூடம், சென்னை ; iii. நவம்பர், 1903 ; iv. உ. ப. 86 ; v. 12 mo. ; vi. 0–3–0 ; vii.......... ; viii. 207/1903/IV.
U.1

தேசிகாச்சாரி.

1438. i. பூகோள சாஸ்த்திரம் ; கிரேஞ்சு அய்யர், எச்; செண்ட் ஜோசப் பிரஸ், திருச்சி ; iii. அக்டோபர், 1905 ; iv. உ.ப. 2+7+35 ; v. 8 vo ; vi. 0–12–0 ; vii.......... ; viii. 13/1905/IV.
U.1

நமசிவாய முதலி, சி. ஆர்.

1439. i. பிரைமரி வகுப்புப் பூகோள சாஸ்திரம் ; ii சி. குமாரசாமி நாயுடு அண்ட் சன்ஸ், காக்ஸ்டன் பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1906 ; iv. உ. ப. 3+87 ; v. 16 mo ; vi. 0–5–0 ; vii......... ; viii. 140/1906/II.
U.1

மாசிலாமணி, எப்.,

1440. i. ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் ஓஷியானியாவின் தமிழ் பூகோளம் ; ii. எஸ். ஆர். கோதண்டபாணி நாயுடு ; ஜி. ராமசாமி செட்டி & கோ., அச்சுக்கூடம், சென்னை ; iii. மே, 1903 ; iv. உ.ப. 114 ; v. 16 mo. ; vi. 0-5-0 ; vii. .... ; viii. 188/1903/II.

U·1

ராஜகோபாலாச்சாரி, சி. வி.

1441. i. இயற்கைப் பொருட்பாடம் : முதற்பதிப்பு ; ii. தமிழ்ச் சங்கம் ; தமிழ்ச்சங்கம் பிரஸ், மதுரை ; iii. பிப்ரவரி, 1906 ; iv. உ.ப. 2+49 ; v. 8 vo ; vi. 0-4-0 ; vii. பூகோளம் பகுதி ஒன்றினைப் படிப்பதற்கும் ஆரம்பப் பள்ளிகளின் ஆசிரியர்கள், 3, 4 & 5 ஸ்டாண்டர்டுகளின் மாணவர்கள் உபயோகிப்பதற்கும் ஏற்றது, viii. 551/1908/IV.

U·1

912 தேசப்படப் புத்தகம்

நாதமுனி நாயுடு, பி.

1442. i. இந்தியப் படம் : முதற்பதிப்பு ; ii. பி. நாதமுனி நாயுடு : iii. செப்டம்பர், 1909 ; iv. உ.ப. 1 ; v. ஒப்லாங் & லிதோகிராப் செய்யப்பட்டது ; vi. 1-8-0 ; vii. ...... ; viii. 428/1909/III.

U·1

913 சாசனங்கள்

ஹுல்ட்ஸெக், இ.

1443. i. ஆர்கியலாஜிகல் சர்வே ஆப். இந்தியா : சாஸனங்கள் ; முதற்பதிப்பு ; ii. சூப்பரின்ட்டெண்ட், அரசினர் பதிப்பகம் சென்னை ; iii. அக்டோபர், 1903 ; iv. உ.ப. 101+1; v. 4 to இம்பீரியல் ; vi. 1-4-0; vii. ...... ; viii. 90/1904/I.

U.1

915 ஆசியா

1444. i. ஆசியா பூமி சாஸ்திரம் ; ii. சி. எல். சொஸைடி ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. எப்ரல், 1906 ; iv. 4+102 ; v. 16 mo ; vi. 0-5-0 ; vii. 5-ம் ஸ்டாண்டர்டு அல்லது முதல் படிவ பாடப்புத்தகம்; viii. 28/1906/III.

U·4

1445. i. ஆசியா பூமி சாஸ்திரம் : இரண்டாம் பதிப்பு திருத்தியது ; ii. சி. எல். சொஸைடி ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. அக்டோபர், 1908 ; iv. உ.ப. 2+102 ; v. 16 mo ; vi. 0–5–0 ; vii. ஐந்தாவது ஸ்டாண்டர்ட் அல்லது முதல் படிவத்திற்குப் பாடப் புத்தகமாக உபயோகிக்கத் தக்கவாறு எழுதப்பட்டுள்ளது; viii. 146/1908/IV.

U·4

டன்கன், ஜார்ஜ்.

1446. i. பாலபோத பூகோள சாஸ்திரம் : முதற் பாகம் : ஆசியா திருத்திய புதிய பதிப்பு ; ii. எஸ். பி. சி. கே. டெப்போ ; எஸ். பி.. சி. கே. பிரஸ், சென்னை ; iii. ஜுன், 1910 ; iv. உ.ப. 1+59 ; v. 16 mo ; vi. 0–4–0 ; vii. உலக பூகோளத்திற்கு முன்னுரையான இது இந்தியப் பள்ளிகளில் பயிலுவதற்கென்று எழுதப்பட்டது. பொது மற்றும் வெளிப்புற (physical) பூகோளத்தின் ஆரம்ப விளக்கம். படங்களுடன் கூடியது. ஜே. எம். வேலுப்பிள்ளை மொழி பெயர்த்தது. viii. 670/1910/II.

U·4

915·4 இந்தியா

அரங்கசாமி அய்யங்கார், ஆர்.

1447. i. மூன்றுவது வகுப்புப் பூகோளம்—தஞ்சாவூர் மாவட்டம் ; முதற்பதிப்பு ; ii. ஆர். அரங்கசாமி அய்யங்கார் ; நூருல் இசுலாம் பிரஸ், திருநெல்வேலி ; iii. செப்டம்பர், 1901 ; iv. உ.ப. 28 ; v. 12 mo. ; vi. 0–1–3 ; vii. .... ; viii. 247/1901/III.

U.4411

இராமசாமி அய்யங்கார், எஸ். வி.

1448. i. இந்திய மகாராஜ்ய பூகோள சுருக்கம் : முதற்பதிப்பு ; ii. இந்தியன் பிரிண்டர்ஸ் ஏஜன்ஸி கம்பெனி ; பிரஸிடென்ஸி பிரஸ், சென்னை ; iii. ஜனவரி, 1905 ; iv. உ.ப. 64 ; v. 16 mo. ; vi. 0–5–0 ; vii. ...... ; viii. 125/1905/II.

U.4411

1449. தஞ்சாவூர் மாவட்ட பூகோள வாசகம், முதற்பதிப்பு ; ii. சௌத் இண்டியன் எஜுகேஷனல் டிரேடிங் கோ ; ஜூபிலி அச்சுக் கூடம், சென்னை ; iii. மார்ச், 1902 ; iv. உ.ப. 32 ; v. 16 mo. ; vi. 0–2–0 ; vii. ...... ; viii. 350/1902/I.

U.4411

இராமராவ், எஸ்.

1450. i. சேலம் ஜில்லா பூகோள விளுவிடைச் சுருக்கம் : முதற் பதிப்பு ; 3; ii. எஸ். இராமராவ், யூனியன் அச்சுக்கூடம், சேலம் ; iii. டிசம்பர், 1904 ; iv. உ.ப. 48 ; v. 12 mo. ; vi. 0-2-0 ; vii. .... ; viii. 39/1905/I.

U.4411

இராமையர், டி. எஸ்.

1451. i. சென்னை இராஜதானி பூகோள சாஸ்திரச் சுருக்கம் : மூன்றும் பதிப்பு ; ii. டி. எஸ். இராமையர், செயின்ட் சோசப் கல்லூரி பிரஸ், திருச்சி ; iii. செப்டம்பர், 1901 ; iv. உ.ப, 68; v. 12 mo. ; vi. 0-2-3 ; vii. ...... ; viii. 219/1901/III.

U.4411

இராமையர், கே. சி.

1452. i. சென்னை இராஜதானி பூகோளம்—நான்காம் ஸ்டாண்டர்டு, முதற்பதிப்பு ; ii. கே. காமகோடி அச்சுக்கூடம், சென்னை ; iii. டிசம்பர், 1904 ; iv. உ.ப. 116 ; v. 12 mo ; vi. 0-3-0 vii. ......; viii. 7/1905/I.

U.4411

இராமையர், வி. வி.

1453. i. தஞ்சாவூர் ஜில்லா பூகோளம்—வகுப்பு 3 : முதற் பதிப்பு; ii. வி. வி. இராமையா; வைதீக வர்த்தினி அச்சுக்கூடம் ; கும்பகோணம் ; iii. ஆகஸ்ட், 1903 ; iv. உ.ப, 37; v. 12 mo. ; vi. 0-2-0 ; vii. ...... ; viii. 214/1903/III.

U.4411

ஐயர், டி. வி. கே.

1454. i. மூன்றுவது திட்ட பிள்ளைகளுக்கு உபயோகமான பூகோள சாஸ்திரம்—திருச்சி ஜில்லா : முதற்பதிப்பு ; ii. டி. வெங்காஜி குப்புசாமி ஐயர் & கோ ; டாட்ஸன் & கோ. அச்சுக் கூடம், திருச்சி; iii. பிப்ரவரி, 1903 ; iv. உ.ப. 42; v. 12 mo. ; vi. 0-1-6; vii. ... ..; viii. 297/1903/I.

U.4411

1455. i. மூன்றுவது திட்டப் பிள்ளைகளுக்கு உபயோகமான பூகோள சாஸ்திரம்—தஞ்சாவூர் ஜில்லா : முதற் பதிப்பு ; ii. டி. வெங்காஜி குப்புசாமி ஐயர் அண்டு கோ., டாட்ஸன் அச்சுக்கூடம், திருச்சி ; iii. பிப்ரவரி, 1903 ; iv. உ.ப. 52 ; v. 12 mo ; vi. 0-1-6; vii......; viii. 298/1903/I.

U.4411

கதிர்வேலு முதலி பி. எஸ்.

1456. i. பூகோள சாஸ்திரம், சென்னை இராஜதானிச் சுருக்கம் ; ii. பி. எஸ். கதிர்வேலு பிள்ளை ; சரஸ்வதி நிரஞ்சனி விலாசம் பிரஸ், சென்னை ; iii. ஜனவரி, 1906 ; iv. உ.ப. 32 ; v. 12 mo ; vi. 0–2–0 ; vii. புதிய கல்வித்திட்ட விதிகளுக் கேற்ப அமைக்கப்பட்டது. viii. 42/1906/I.

U.4411

கிருஷ்ணசாமிப் பிள்ளை, எஸ்.

1457. i. நீலகிரி ஜில்லா பூகோள சாஸ்திரம் : முதற் பதிப்பு ; ii. பேஸல் ஜெர்மன் மிஷன் புக் டிபோ, மங்களூர் ; லாரன்ஸ் அசைலம் அச்சுக்கூடம், சென்னை; iii. செப்டம்பர், 1902 ; iv. உ.ப. 27 ; v. 16 mo ; vi. 0–2–6 ; vii. ...... ; viii. 23/1902/IV.

U.4411

கோபால ஐயங்கார், சி.

1458. i. சென்னை இராஜதானி பூகோளம் : முதற்பதிப்பு ; ii. பிரம்மோ ஆர்மன் அசைலம் அச்சுக்கூடம், சென்னை ; iii. செப்டம்பர், 1904 ; iv. உ. ப. 94 ; v. 12 mo ; vi. 0–1–0 ; vii. .... ; viii. 224/1904/III.

U.4411

1459. i. தென்னாற்காடு ஜில்லா தமிழ் பூகோளம் : முதற்பதிப்பு ; ii. சி. கோபால அய்யங்கார் ; பிரம்மோ ஆர்மன் அசைலம் அச்சுக்கூடம், சென்னை ; iii. எப்ரல், 1903 ; iv. உ. ப. 30 ; v. 12 mo ; vi. 0–1–6 ; vii. .... ; viii. 73/1903/II.

U·4411

சாலமன் ஜோசப்.

1460. i. தொழில் மற்றும் உற்பத்திப் பொருள்களைக் காட்டும் சென்னை ராஜதானி தனிப் படம் : முதற் பதிப்பு ; ii. ஜோசப் சாலமன், லித்தோகிராபிக் பிரஸ், சென்னை ; iii. பிப்ரவரி, 1909 ; iv. 1 ஷீட் ; v. 2′ 8′ x 2′2″ லிதோ; vi. 2-0-0 ; vii. ....; viii. 377/1909/I.

U.4411

செல்லப்ப சாஸ்திரி, டி. வி.

1461. i. பூகோள சாஸ்திரம்—கோயம்புத்தூர் ஜில்லா ; ii. டி. வி. செல்லப்ப சாஸ்திரி ; ஆனந்தா பிரஸ், சென்னை ; iii. அக்டோபர்; 1906 ; iv. உ. ப. 1+15 ; v. 16 mo ; vi. 0–2–0 ; vii. மூன்றும் ஸ்டான்டர்டுக்கான புத்தகம் இது. viii. 303/1907/I.

U.4411

1462. i. பூகோள சாஸ்திரம்—தஞ்சாவூர் ஜில்லா : முதற் பதிப்பு ; ii. டி. வி. செல்லப்ப சாஸ்திரி அண்டு டி. கே. ஸ்ரீரெங்காச்சாரி ; ஆனந்தா பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1905 ; iv. உ.ப. 18 ; v. 16 mo ; vi. 0–1–6 ; vii. .... ; viii. 308/1905/III.

U.4411

1463. i. பூகோள சாஸ்திரம்—திருச்சிராப்பள்ளி ஜில்லா ; ii. டி. வி. செல்லப்ப சாஸ்திரி ; ஆனந்தா பிரஸ், சென்னை, iii. செப்டம்பர், 1905 ; iv. உ.ப. 2+14 ; v. 16 mo ; vi; 0–1–6; vii; viii. 91/1906/III.

U·4411

164. i.4 பூகோள சாஸ்திரம்—திருநெல்வேலி ஜில்லா ; iii; செப்டம்பர், 1905 ; iv. உ. ப. 2+20 : viii. 92/1906/III.

U4411

1465. i. பூகோள சாஸ்திரம்—தென்னாற்காடு ஜில்லா : முதற் பதிப்பு ; ii. டி. வி. செல்லப்ப சாஸ்திரி அண்டு டி. கே. ஸ்ரீரங்காச்சாரி ; ஆனந்தா பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1905 ; iv. உ.ப. 20 ; v. 16 mo ; viii. 307/1905/III.

U·4411

1466. i. பூகோள சாஸ்திரம்—மதுரை ஜில்லா : முதற் பதிப்பு ; iii. செப்டம்பர், 1905 ; iv. உ. ப. 24 ; vi. 0-2-0 ; viii. 309/1905/III.

U.4411

திருவேங்கடாச்சாரி, கே. எஸ்.

1467, i. லோயர் பிரைமரி பூமி சாஸ்திரம்—தஞ்சாவூர் ஜில்லா : மூன்றாவது திருத்திய பதிப்பு ; ii. டி. சீனிவாச வரதாச்சாரி அண்டு கோ., வைதிகவர்த்தினி அச்சுக்கூடம், கும்பகோணம் ; iii. ஜனவரி, 1904 ; iv. உ.ப. 46 ; v. 16 mo ; vi. 0–1–6 ; vii. .... ; viii. 119/1904/I.

U.4411

நமசிவாய முதலியார், சி. ஆர்.

468. i. சென்னை மாவட்ட பூகோளம்—கீழ்த்தர பாலர் வகுப்புகளுக்கு இரண்டாம் பதிப்பு ; ii. ஏ. கோவிந்தராஜுலு நாயுடு ; ஸ்டார் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை ; iii. நவம்பர், 1903 ; iv. உ. ப. 34 ; v. 16 mo ; vi. 0–1–0 ; vii. ,... ; viii. 313/1903/IV.

U.4411

1469. i. பூகோள சாஸ்திரம்—செங்கற்பட்டு ஜில்லா : முதற்பதிப்பு ; ii. ஏ. கோவிந்தராஜுலு நாயுடு அண்டு கோ., ஸ்டார் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை ; iii. பிப்ரவரி, 1903 ; iv. உ. ப. 32 ; v. 8 vo ; vi. 0–1–6 ; vii. . . . . . . ; viii 127/1903/I.

U.4411

1470. i. மூன்றும் வகுப்புப் பூகோள சாஸ்திரம்—கோயம்புத்தூர், ஜில்லா ; ii. சி. குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ் காக்ஸ்டன், பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1906 ; iv. உ. ப. 32 ; v. 16 mo ; vi. 0-2-0 ; vii. . . . . ; viii. 142/1906/II.

U.4411

1471. i. மூன்றும் வகுப்புப் பூகோள சாஸ்திரம்—தஞ்சாவூர் ஜில்லா, ii. சி. குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ், காக்ஸ்டன் பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1906 ; iv. உ.ப. 32 ; v. 16 mo ; vi. 0–2–0 ; vii. . . . . ; viii. 141/1906/II

U.4411

1472. i. மூன்றும் வகுப்புப் பூகோள சாஸ்திரம் : திருநெல்வேலி ஜில்லா ; ii. சி. குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ், காக்ஸ்டன் பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1906 ; iv. உ.ப. 32 ; v. 16 mo ; vi. 0-2-0 ; vii. . . . . ; viii. 144/1906/II.

U.4411

1473. i. மூன்றும் வகுப்புப் பூகோள சாஸ்திரம்—தென ஆற்காடு ஜில்லா ; ii. சி. குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ், காகஸ்டன் பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1906 ; iv. உ. ப. 32 ; v. 16 mo ; vi. 0–2–0 ; vii. . . . . ; viii. 145/1906/II.

U.4411

1475. i. மூன்றும் வகுப்புப் பூகோள சாஸ்திரம் : மதுரை ஜில்லா ; ii. சி. குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ் ; காக்ஸ்டன் பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1906 ; iv. உ. ப. 32 ; v. 16 mo ; vi. 0–2–0 ; vii. . . . . ; viii. 139/1906/II.

U.4411

நெல்லையப்ப ஐயர், டி. எஸ்.

1475. i. திருவிதாங்கூர் பூமி சாஸ்திரம் : முதற் பதிப்பு ; ii. டி. எஸ். நெல்லையப்ப ஐயர், காக்ஸ்டன் பிரஸ், சென்னை ; iii. மே, 1910 ; iv. உ. ப. 2+1+71 ; v. 16 mo ; vi. 0–4–0 ; vii. புதிய பாடத் திட்டத்தின்கீழ் இயற்றப்பட்ட ; பாலர் வகுப்புகளுக்கான பாடப் புத்தகம், viii. 145/1910/II.

U.4411

1476. i. பூகோள சாஸ்திரம்—சென்னை ராஜதானி : மூன்றும் பதிப்பு ; ii. ஜே. வெங்காஜி குப்புசாமி ஐயர் அண்டு கோ., இந்தியா பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை ; iii. டிசம்பர், 1910 ; iv. உ.ப. 2+88 ; v. 16 mo . vi. 0-3-0 ; vii. 4-ம் ஸ்டாண்டர்டுக்கான புத்தகம்; viii. 823/1910/IV.

U·4411

பெரியநாயகம், ஏ.

1477. i திருநெல்வேலி பூமி சாஸ்திரம் : ஐந்தாம் பதிப்பு ; ii. ஏ. பெரியநாயகம் , பிரிமியர் அச்சுக்கூடம், சென்னை ; iii. டிசம்பர், 1904 ; iv. உ. ப. 34 ; v. 16 mo ; vi. 0-2-0 ; vii. .... i viii. 249/1904/IV.

U.4411

மாணிக்கவாசகம், என். எஸ்.

1478. i. சென்னை இராஜதானி பூமி சாஸ்திரம் : முதற் பதிப்பு ; ii. என். எஸ். மாணிக்க வாசகம், எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. பிப்ரவரி, 1902 ; iv. உ. ப. 104 ; v. 16 mo ; vi. 0-4-0 ; vii. ... ; viii. 162/1902/I.

U.4411

மார்ஸ்டன், இ.

1479. i. பூகோள சாஸ்திரம்—கோயம்புத்தூர் ஜில்லா , முதற் பதிப்பு ; ii. மாக்மில்லன் அண்டு கோ., பம்பாய் ; எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. பிப்ரவரி, 1907 ; iv. உ. ப. 2+32 ; v. 16 mo ; vi. 0-2-0 ; vii. மூன்றும் ஸ்டாண்டர்டுக்கானது; viii. 482/1908/III.

U.4411

1480. i. பூகோள சாஸ்திரம்—செங்கல்பட்டு ஜில்லா : முதற் பதிப்பு ; மாக்மில்லன் அண்டு கோ., எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. ஜூலை, 1904 ; iv. உ.ப. 1+20 ; v. 16 mo ; vi. 0-2-0 ; vii. மூன்றும் ஸ்டாண்டர்டுக்கான புத்தகம்; viii. 483/1909/III.

U.4411

1481. i. பூகோள சாஸ்திரம்—சென்னபட்டணம் ஜில்லா : முதற் பதிப்பு ; ii. மாக்மில்லன் அண்டு கோ., எஸ்.பி.சி.கே. பிரஸ்; சென்னை ; iii. ஆகஸ்ட், 1906 ; iv. உ.ப. 2+31 ; viii. 486/1908/III.

U.4411

1482. i. பூகோள சாஸ்திரம்—சேலம் ஜில்லா : முதற் பதிப்பு ; iii. ஜூன், 1908 ; iv. உ.ப. 2+32 ; viii. 484/1908/III.

U.4411

1483. i. பூகோள சாஸ்திரம்—தஞ்சாவூர் : முதற் பதிப்பு ; ii மே, 1904 ; iv. உ. ப. 1+19 ; viii. 490/1908/III.

U.4411

1484. i. பூகோள சாஸ்திரம்—திருநெல்வேலி ஜில்லா ; முதற் பதிப்பு ; iii. மே, 1899 ; iv. உ ப. 2 + 24 ; viii. 491/1908/III.

U.4411

1485. i. பூகோள சாஸ்திரம்—தென் ஆர்க்காடு ஜில்லா ; முதற் பதிப்பு ; iii. நவம்பர், 1906 ; iv. உ.ப. 2+32 ; viii. 488/1908/III.

U. 4411

1486. i. பூகோள சாஸ்திரம்—மதுரை ஜில்லா : முதற் பதிப்பு ; iii. பிப்ரவரி, 1908 ; viii. 485/1908/III.

U. 4411

1487. i. பூகோள சாஸ்திரம்—வட ஆர்க்காடு ஜில்லா : முதற் பதிப்பு ; iii. ஆகஸ்ட், 1907 ; viii. 487/1908/III.

U. 4411

முத்தையா அண்டு கோ., கே. எஸ்.—தொ.து.

1488. i. காசி யாத்திரா தீபம் : முதற் பதிப்பு ; ii. கே. எஸ்; முத்தையா அண்டு கோ. ஆனந்தா பிரஸ், சென்னை ; iii. டிசம்பர், 1908 ; iv. உ.ப. 2+2+51 ; v. 16mo ; vi. 0–6–0 ; vii. யாத்திரிகர்களின் உபயோகத்திற்காக எழுதப்பட்டது . காசியைப் பற்றியும் அதனைச் சுற்றியுள்ள புனித இடங்களையும் காட்டும் புத்தகம்; viii. 463/1909/I.

U. 4411

யக்ஞநாராயண அய்யர், டி. வி.

1489. i. தமிழ் சென்னை இராஜதானி பூகோள சாஸ்திரம் ; ii. டி. வி. செல்லப்ப சாஸ்திரி & கோ. ஆனந்தா பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1906 ; iv. உ.ப. 3+99 ; v. 16mo ; vi. 0–4–6 ; vii. நான்காம் வகுப்பு சென்னை மாநில பூகோளம் தமிழில் உள்ளது; viii. 109/1906/IV.

U. 4411

ராமசாமி அய்யங்கார். எஸ். வி.

1490. i. இந்திய மஹாராஜ்ய பூகோளச் சுருக்கம் : முதற் பதிப்பு ; ii. இந்தியன் பிரின்டர்ஸ் ஏஜென்ஸி கம்பெனி, பிரஸிடென்ஸி பிரஸ், சென்னை ; iii, மார்ச், 1904 ; iv. உ.ப. 64 ; v. 16 mo ; vi. 0–5–0 ; vii..... ; viii. 292/1904/I.

U. 4411

ராமசாமி ஐயங்கார், ஜே.

1491. i. பூகோள சாஸ்திரம்—பெங்களூர் ஜில்லா ; ii. கே. ராமசாமி ஐயங்கார், சுந்தரவிநாயகர் பிரஸ், வேலூர் ; iii. அக்டோபர்; 1907 ; iv. உ.ப 1+43 ; v. 16mo ; vi. 0–4–0 ; vii....... ; viii. 136/1907/IV.

U. 4411

வீரராகவாச்சாரி, கே. ஏ.

1492. i. பூகோள சாஸ்திரம்—சென்னை ராஜ்யம் : முதற் பதிப்பு ; ii. லாங் மென்ஸ் கிரீன் அண்டு கோ. லாரன்சு அசைலம் பிரஸ், சென்னை ; iii. ஆகஸ்ட், 1909 ; iv. உ.ப.4+8+117 ; v. 16mo ; vi. 0–4–6 ; vii....... ; viii. 332/1909/III.

U. 4411

900·25 வரலாறு : பொது

அருமைநாயகம், சி.

1493. i. என் பாட்டனார் : முதற் பதிப்பு ; ii. சி. எல். சொஸைட்டி, சென்னை , எஸ். பி. ஸி. கே. பிரஸ், சென்னை ; iii. டிசம்பர், 1904 ; iv. உ.ப. 52 ; v. 8 vo ; vi. 0–3–0 ; vii.........; viii. 57/1905/I.

W

சாமிநாத ஐயர், எஸ்.

1494. i. இராமபத்திர நாயுடுகாருவின் சரித்திரச் சுருக்கம் : முதற் பதிப்பு ; ii. எஸ். சாமிநாதையர், தமிழ்ச் சங்கம் பிரஸ், மதுரை; iii. டிசம்பர், 1909 ; iv உ.ப. 12 ; v. 8 vo ; vi. 0–1–0 ; vii. தொட்டப்பனைக்கானூர் நிலக்கிழார் திரு ராவ் பகதூர் ராமபத்ர நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் ; viii. 644/1909/IV.

W

துரைசாமி, கே. சி.

1495. i. தென்னாட்டு கிரேட்டர்கள்—பகுதி 1 : முதற் பதிப்பு ; ii. கே. சி. துரைசாமி, ஆனந்தா அச்சுக்கூடம், சென்னை ; iii. பிப்ரவரி, 1903 ; iv. உ.ப. 122 ; v. 12 mo ; vi. 0–12–0 ; vii....... ; viii. 31/1903]II.

W

நாராயணசாமி பிள்ளை, டி. ஜி.

1496. i. ராவ் பகதூர் ஆ. மு. மெய்கண்ட தேவ முதலியார் கீர்த்தி மாலை : முதற் பதிப்பு ; ii. எஸ். சிவசங்கரச் செட்டி, மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை ; iii. மே, 1902 ; iv. உ.ப. 8 ; v. 8 vo ; vi......... ; vii......... ; viii. 167/1902/II.

W

முருகேச முதலி, என்.

1497. i. நோவாளிகள் பலவீனருக்கு நன்மாதிரிகையான முத்லித் வீனம்மாள் சரித்திரச் சுருக்கம் : முதற் பதிப்பு ; ii. எச். கிரேஞ்ச் ஐயர், செயின்ட் சோசப் கல்லூரி அச்சுக்கூடம், திருச்சி ; iii. ஜுன், 1903 ; iv. உ.ப. 50 ; v. 8 vo ; vi. 0–1–0 ; vii...... ; viii. 107/1903/III.

W

வரத நஞ்சய பிள்ளை, ஏ. எஸ்.

1498. i. மருதமுத்துக் கண்டரவர்கள் ஜீவிய கால சரித்திரமும் சரமகவிகளும் : முதற் பதிப்பு ; ii. ஏ. எஸ் வரதநஞ்சய பிள்ளை, யூனியன் பிரஸ், நாமக்கல் ; iii. ஜனவரி, 1910 ; iv. செ.மு.உ.ப.3+22 ; v. 8 vo ; vi....... ; vii. சேலம் மாவட்ட நஞ்சையிடையார் கிராமத்து மருதமுத்துக் கண்டர் அவர்களின் வாழ்க்கை வரலாறும் சரம கவிகளும் ; viii. 511/1910/II.

W

920·7 பெண்கள் வரலாறு

1499. i. சந்திர லீலாள் ஜீவிய சரித்திரம்; ii. ரெலீஜியஸ் டிராக்ட் அண்டு புக் சொஸைடி, எஸ். பி. சி. கே பிரஸ், சென்னை ; iii. மே, 1907 ; iv. உ.ப. 5+62 ; v. 12 mo; vi. 0–2–0 ; vii. சந்திரலீலா என்னும் இந்திய பெண் போதகியின் வாழ்க்கை வரலாறு; viii. 216/1907/II.

Q6W

திருநாராயணதாஸ்.

1500. i. நேத்திரமணியெனுமுத்தமி சரித்திரம் : இரண்டாம் பதிப்பு ; ii. திரு நாராயணதாஸ், சி. என். பிரஸ், திருப்பத்தூர் ; iii. பிப்ரவரி, 1908 ; iv. உ.ப. 16 ; v. 8 vo ; vi. 0–2–0 ; vii. நேத்திரமணி யென்னும் உத்தமியைப் பற்றிய மேலான குணங்களை உரைநடையிலும் பாக்களிலும் புகழ்ந்து கூறுவது; viii. 185/1908/I.

Q6w

921.914 தத்துவ மேதைகள் வரலாறு

பாலசுப்பிரமணிய அய்யர், டி. கே., தொ.து

1501. i. சங்கர பகவத் பாதா சார்யா சரித்திரம் ; ii. டி. கே. சுப்பிரமணிய அய்யர், வாணி விலாச பிரஸ், ஸ்ரீரங்கம் . iii. ஜனவரி, 1907 ; iv. உ.ப. 4+140 ; v. 8vo ; vi. 1–0–0 vii. ...... ; viii. 343/1907/I.

Q2w

922 வாழ்க்கை வரலாறு: கிருத்தவம்

1502. i. அந்தோணி கிரிமினல் என்னும் குருவானவரின் சரித்திரச் சுருக்கம் : முதற் பதிப்பு ; ii. எச். கிரேஞ்ச அய்யர் ; செயின்ட் ஜோசப் காலேஜ் அச்சுக்கூடம்,. திருச்சி ; iii. மார்ச், 1905 ; iv. உ.ப. 56 ; v. 8 vo ; vi. 0–1–0 ; vii. ...... ; viii. 45/1905/II.

Q6w

இராசரத்தினம் பிள்ளை, டி. ஏ.

1503. i. வில்லியம் மில்லர் ஐயர் வாழ்க்கை வரலாறு : முதற் பதிப்பு ; ii. தாம்ஸன் அண்டு கோ ; மினர்வா அச்சுக்கூடம், சென்னை ; iii. பிப்ரவரி, 1901 ; iv. உ.ப. 179 ; v. 16 mo ; vi. .... ; vii. .... ; viii. 32/1901/II.

Q6w

சவுரிராயப் பிள்ளை, ஜே. டி.

1504. i. சவுரிராய பிள்ளை சரித்திரம், பகுதி 1 : முதற் பதிப்பு ; ii. ஜே. டி. சவுரிராய பிள்ளை, விஜயலக்ஷ்மி விலாசம் அச்சுக்கூடம், பாளையம்கோட்டை ; iii. ஜூலை, 1901 ; iv. உ.ப. 112 ; v. 8 vo ; vi. 7–0–0 ; vii. ...... ; viii. 50/1901/III.

Q6w

1505. i. சவுரிராய பிள்ளை அவர்கள் சர்னலும் காகிதங்களும் . முதற் பதிப்பு ; ii. ஜே. டி. சவுரிராயப் பிள்ளை, சிந்தாமணி அச்சுக் கூடம் ; பாளையம்கோட்டை ; iii. ஆகஸ்ட், 1902 ; iv உ.ப. 752 ; v. 8 vo ; vi. ...... ; vii. ...... ; viii 181/1902/III.

Q6w.

டேசல் அய்யர், பி.

1506. i. அருள்நாத பென்சோல் சுவாமியர் சரித்திரம் : முதற் பதிப்பு ; ii. எச். கிரேஞ்ச் அய்யர் ; செயின்ட் ஜோசப் கல்லூரி அச்சுக்கூடம், திருச்சி ; iii. டிசம்பர், 1900 ; iv. உ.ப. 100 ; v. 16 mo ; vi. 0–2–0 ; vii. ...... ; viii. 121/1901/I.
Q6w

டேனியல், எஸ். ஜி.

1507. i. சாமுவேல் பவுல் ஐயர் ஜீவிய சரித்திரம் : முதற் பதிப்பு ; ii. எஸ். ஜி. டேனியல் ; கலாரத்னாகரன் அச்சுக் கூடம், சென்னை ; iii. ஆகஸ்ட், 1903 ; iv. உ.ப. 164 ; v. 8 vo ; vi. 0–8–0 ; vii. ...... ; viii. 50/1903/IV.
Q6w

மாசிலாமணி, எ.

1508. i. உரோமர் நிரூப வியாக்கியான குறிப்புகள் : முதற் பதிப்பு ; ii. வி. ஆசிர்வாதம் ; அல்பீனியன் பிரஸ், சென்னை ; iii. ஆகஸ்ட், 1905 ; iv. உ.ப. 116 ; v. 12mo ; vi. 0–5–0 ; vii. ...... ; viii. 301/1905/III.
Q6w

1509. i. **முத்திப்பேறு பெற்ற மார்கரீத்மரி அலக்கோக் என்னும் கன்னியாஸ்திரீயின் சரித்திரச் சுருக்கம் :** முதற் பதிப்பு ; ii. எச. கிரேஞ்ச் அய்யர் ; செயின்ட் சோசப் கல்லூரி அச்சுக் கூடம், திருச்சி ; iii. செப்டம்பர், 1901 ; iv. உ.ப. 96 ; v. 8vo ; vi. 0–2–0 ; vii. ...... ; viii. 54/1901/IV.
Q6w

ராயலு அய்யர், சி. எப்.

1510. i. பரிசுத்த பிதா பத்தாம் பத்தி நாதர் என்னும் பாப்பான வரின் சரித்திரச் சுருக்கம் : முதற் பதிப்பு ; ii. எச். சாந்தையர் ; செயின்ட் ஜோசப் காலேஜ் அச்சுக் கூடம், திருச்சிராப்பள்ளி ; iii. ஆகஸ்ட், 1908 ; iv. உ.ப. 5+65+1 ; v. 8vo ; vi. 0–1–6 ; vii. ரெவரண்ட் ஜோசப் மெல்கியார் சார்ட்டோ என்பாரின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம். viii. 352/1908/III.
Q6w

ஜோசப், கே.

1511. i. அர்ச். சூசையப்பர் யார் ? : முதற் பதிப்பு ; ii. எச் ; கிரேஞ்ச் அய்யர் ; செயின்ட் ஜோசப் கல்லூரி அச்சுக்கூடம் ; திருச்சி ; iii. பிப்ரவரி, 1902 ; iv. உ.ப. 64 ; v. 8 vo ; vi. 0–2–0 ; vii. ...... ; viii. 30/1902/II.
Q6w

1512. i. பரிசுத்தப் பிதா பதிமூன்றாம் சிங்கராய ரென்னும் பாப்பரசர் சரித்திரம் ; முதற் பதிப்பு ; ii. சபாபதி ஐயர் ; செயின்ட் ஜோசப் கல்லூரி அச்சுக்கூடம், திருச்சி ; iii. மார்ச ; 1903 ; iv. உ.ப. 85 ; v. 16mo ; vi. 0–4–0 ; vii. ...... ; viii. 110/1903/III.
Q6w

922 சமயவாதிகள்

922'945 சிவபக்தர்கள்

நரசிம்ம பாகவத சுவாமி

1513. i. திருவிச நல்லூர் ஐயாவாள் சரித்திரம் : முதற் பதிப்பு ; ii. சி. எஸ். ராதாகிருஷ்ண ஐயர் ; ஆர்யன் பிரஸ், கும்பகோணம் ; iii. நவம்பர், 1909 ; iv. உ.ப. 2+12 ; v. 8vo ; vi. 0–1–0 ; vii. திருவிச நல்லூரில் வாழ்ந்த சைவத் தொண்டர் திரு ஸ்ரீதர வெங்கடேசர்யா அவர்களின் வாழ்க்கை வரலாறு தரப்பட்டுள்ளது; viii. 471/1909/IV.

Q23w

மகேஸ்குமார சர்மா—மொ.து.

1514. i. இராமகிருஷ்ண பரமஹம்ஸ விஜயம்—இரண்டாம் பாகம்—உபதேச ரத்னமாலை : முதற் பதிப்பு ; ii. எம். குப்புசாமி அய்யர் ; மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை ; iii. செப்டம்பர், 1904 ; iv. உ.ப. 232 ; v. 16 mo ; vi. 0–8–0 ; vii. ...... ; viii. 72/1904/IV.

Q23w

1515. i. ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்—முதற் பாகம் : முதற் பதிப்பு ; ii. எம். குப்புசாமி ஐயர் ; மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை ; iii. பிப்ரவரி, 1904 ; iv. உ.ப. 80 ; v. 16mo ; vi. 0–6–0 ; vii. ...... ; viii. 307/1904/I.

Q23w

922·945 வைணவ பக்தர்கள்

கோவிந்தராஜ முதலியார், சி.

1516. i. கைசிக மஹாத்மியம் என்னும் மஹாவிஷ்ணு பக்தர் நம் பாடுவார் சரித்திரம் ; ii. ரூபர்ட் அண்டு கோ., சென்னை ; ருக்மணி பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1906 ; iv. உ. ப. 33 ; v. 16mo; vi. 0–2–0 ; vii. ஒரு கீழ்ச்சாதி விஷ்ணு பக்தனின் கதை. நர மாமிசத்தை உண்பவனை வெற்றி கொண்டு தன்னையும், கடவுளை வழிபட வழிவிட்ட தன்னைத் துன்புறுத்துவோனையும முக்திபெறச் செய்த வகையை விளம்புவது; viii. 257/1906/I.

Q 22w

சடகோப ராமானுஜாச்சாரி, வி. எம்.

1517. i. ஆழ்வார்கள் சரித்திரம் : இரண்டாம் பதிப்பு ; ii. எஸ். கிருஷ்ணமாச்சாரி, கணேசா பிரஸ், சென்னை ; iii. டிசம்பர்; 1907 ; iv. உ.ப. 2+102 ; v. 16mo ; vi. 0–8–0 ; vii...... viii. 434/1907/IV.

Q 22w

பின்பழகிய பெருமாள் ஐயர்.

1518. i குருபரம்பரா பிரபாவம்; ii. எஸ். கிருஷ்ணமாச்சாரி & வி. எம். கோபாலகிருஷ்ணமாச்சாரி, கணேச பிரஸ், சென்னை; iii. டிசம்பர், 1906; iv. உ.ப, 1+1+3+257; v. 8vo; iv. 2-0-0; vii. தமிழகத்துத் தென்கலை பரம்பரையின் வைணவ ஆழ்வார்கள் பற்றிய வரலாறு தரப்பட்டுள்ளது; viii. 129/1907/I.

Q 22w

1519. i. யதீந்த்ர ப்ரவண பிரபாவம்: ii. கே. வி. திருக்கச்சி நம்பி தாஸ்: ஆனந்த அச்சுக்கூடம், சென்னை; iii. பிப்ரவரி, 1907; iv. உ.ப. 124; v. 8vo; vi. 1-0-0; vii. வைணவத் துறவியின் வாழ்க்கை வரலாறு; viii. 304/1907/I.

Q 22w

வெங்கடராம அய்யங்கார், டி.

1520. i. வேங்கடநாதாசாரியரின் சரித்திரச் சுருக்கம்: முதற் பதிப்பு; ii. டி. வெங்கடராம அய்யங்கார், அலெக்ஸாந்தரா பிரஸ், கும்பகோணம்; iii. ஜனவரி, 1909; iv. உ.ப. 5+143; v. 16.; vii. 0-8-0; vii. வேதாந்த தேசிகர் என்னும் ஸ்ரீ வைஷ்ணவத்தின் பிரசாரகரின் வாழ்க்கை வரலாறு. திவான் பகதூர் வி. ராகவ கார்லுவால் ஆங்கிலத்தில் முகவுரை தரப்பட்டுள்ளது; viii. 191/1909/I.

Q 22w

ஸ்ரீரங்காச்சாரியார், டி. கே.

1521. i. இராமானுஜரின் வாழ்க்கை வரலாறு: முதற் பதிப்பு; ii. தாம்ஸன் அண்டு கோ., மினர்வா அச்சுக்கூடம், சென்னை; iii. ஜூலை, 1901; iv. உ.ப. 106; v. 16 mo; vi. 0-8-0; vii......; viii. 154/1901/III.

Q 22w

923·142 ஆட்சியாளர்கள்

1522. மஹாராணியாரின் விருத்தாந்த சங்கிரஹம்: முதற் பதிப்பு; ii. சி. எல். சொசைட்டி, எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை; iii. மே, 1901; iv. உ.ப 20; v. 16mo; vi. 0-0-6; vii......; viii. 254/1901/II.

V 561, 1y 7M19

923·154 இந்திய அரசர்கள்

சின்னையா முதலியார், ஏ.

1523. i. மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜ உடையாரின் முடிசூட்டு விழா: முதற் பதிப்பு; ii. எஸ். சிவசங்கர செட்டி, மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை; iii. ஆகஸ்ட், 1902; iv. செ.மு.ப. 8; v. 16 mo; vi......; vii......; viii. 251/1902/III.

V 44, 1y7

செஞ்சு ராகவலு செட்டி, பி.

1524. i, அக்பர் சக்ரவர்த்தி அதிமேதா நிதி பிரசங்கம் என்னும் டில்லி பாக்ஷா கதைகள் : முதற் பதிப்பு ; ii. பி. வைத்தியநாதய்யா, வி. என். ஜுபிலி அச்சுக்கூடம், சென்னை ; iii. ஆகஸ்ட், 1902 ; iv. உ.ப. 80 : v. 8 vo ; vi. 0–5–0 ; vii. . . . ; viii. 133/1902/III.

V 44, 1y7J 42

923·2 அரசியல் வாதிகள்

923·254 அரசியல் வாதிகள் வ்ரலாறு—இந்தியா

1525. i. இந்து தேச அபிமானிகள் தாதாபாய் நௌரோஜி : முதற் பதிப்பு ; ii. டி. கந்தசாமி நாய்க்கர் & கோ, யுனைடெட் பிரின்டிங் ஒர்க்ஸ், சென்னை ; iii. அக்டோபர், 1908 ; iv. உ.ப. 4 ; v. 16mo; vi. 0–0–3; vii. தாதாபாய் நௌரோஜியின் வாழ்க்கை வரலாறு தரப்படுகிறது; viii. 279/1908/IV.

V 44, 1y7

1526. i. ராஷ் பிஹாரிகோஸ் ஜீவிய சரிதம் : முதற் பதிப்பு ; ii. எம். கிருஷ்ணசாமி அய்யர் & கோ. ஹரிஹர பிரஸ், சென்னை ; iii. மே, 1909 ; iv. உ.ப 4+2+46 ; v. 16mo ; vi. 0–2–6 ; vii. டாக்டர் ராஷ் பிஹாரி கோஷின் வாழ்க்கை வரலாறும் அன்னாரின் பேச்சுக்களிலிருந்தும் எழுத்துக்களிலிருந்தும் சில பகுதிகளும் தரப்பட்டுள்ளன. viii. 220/1909/II.

V 44, 1y7

927·84 கலைஞர்கள் வரலாறு

நரசிம்ம பாகவதசாமி

1527. i. தியாகராஜ ஸ்வாமி சரித்திரம் ; ii. சி. எஸ். ராதாகிஷ்ண ஐயர், ஆர்யன் பிரஸ், கும்பகோணம் ; iii. மார்ச், 1906 iv. உ.ப. 1+16 ; v. 16mo ; vi. 0–1–0 ; vii. தமிழ்நாட்டில் நன்கு தெரிந்த கீர்த்தனைக் கவிஞரைப் பற்றிய சரித்திரம் viii. 290/1906/I.

NR44w

928·281 சமஸ்கிருத கலைஞர்கள்

கந்தசாமி முதலி, ஜி. சி.

1528. i. காளிதாச மகாகவி சரித்திரம் என்னும் கவிரத்ன சிந்தாமணி ; ii ஹாவ்லாக் & கோ. ஷாம்ரூக் பிரஸ், சென்னை; iii. ஜனவரி, 1907 ; iv. உ.ப. 2+6+206 ; v. 8 vo; vi. 1–0–0 vii. . . . . . ; viii. 96/1907/I.

O15,1w

சீனிவாச ராகவாச்சாரியார், பி. எம்.—மொ.து.

1529. i. வால்மீகி சரித்திரம் : முதற் பதிப்பு ; ii. பி. எம். சீனிவாச ராகவாச்சாரியார், கலா ரத்னாகரன் அச்சுக்கூடம்; சென்னை ; iii. மார்ச், 1904 ; iv. உ.ப. 40 ; v. 32mo ; vi. 0–1–3; vii. . . . . . ; viii. 87/1904/II.

O15,1w

928·94811 புலவர்கள்

கல்யாணசுந்தர முதலி, டி. வி.

1530. i. திருமுறை கண்ட புராணம் சேக்கிழார் சுவாமிகள் புராணம் முதலியன : முதற் பதிப்பு ; ii. டி. வி. உலகநாத முதலி & ஏ. சிவசங்கர முதலி, உமாபதி குருபிரகாச பிரஸ், சென்னை ; iii. ஏப்ரல், 1910 ; iv. செ.மூ.உ.ப. 56 ; v. 8vo ; vi. 0–4–0 ; vii......; viii. 44/1910/II.

O 31, 1w

குமாரவேலாயுத முதலி, எஸ்.

1531. i. திருவெண்காட்டடிகள் புராணமென்னும் பட்டணத்துப் பிள்ளையார் புராணம் ; பகுதிகள் 3—6 : முதற் பதிப்பு ; ii. எஸ். குமார வேலாயுத முதலி, பண்டிதமித்திரன் அச்சுக்கூடம், சென்னை ; iii. அக்டோபர், 1901 ; iv செ.மூ.ப. 172 ; v. 8vo ; vi. 0-12-0 ; vii......; viii. 105/1901/IV.

O 31, 1w

சபாபதி பிள்ளை, டி.

1532. i. தாயுமான சுவாமிகள் சரித்திர சங்கிரகமும், திரிசிரபுரத்தில் அம்மகானது நூதனத் திருவடாலயத் திருப்பணி விபரச் சுருக்கமும் : முதற் பதிப்பு ; ii. டி. சபாபதி பிள்ளை; மட்டுவார் குழலாம்பாள் பிரஸ், திருச்சினுப்பள்ளி ; iii. மே, 1910 ; iv உ.ப. 16 ; v. 16 mo; vii......; vii. தாயுமானவரின் வாழ்க்கை வரலாறும் அன்னுரால் நிறுவப்பட்ட திருச்சியிலுள்ள மடத்தின் சீர்திருத்தம் பற்றியும் கூறுகிறது; viii. 909/1910/III.

O 31, 1w

செங்கல்வராய முதலி, டி. வி.

1533. i. பட்டிணத்துப் பிள்ளையார் என்னும் திருவெண்காட்டடிகள் சரித்திர வசனம், அவரது பாடற்றிருமுறை—எண் 7 ; ii. டி. வி. செங்கல்வராய முதலி, ஜீவகாருண்ய விலாசம் பிரஸ், சென்னை ; iii. ஆகஸ்ட், 1906 ; iv. உ.ப. 32 ; v. 8vo ; vi. 0–2–0 ; vii......; viii. 335/1906/III.

O 31, 1w

நல்லசாமி பிள்ளை, ஜே. எம்.

1534. i. அப்பர் சுவாமிகள் : முதற் பதிப்பு ; ii. சைவ சமயாபிவிருத்தி சபா, மெய்கண்டான் பிரஸ், சென்னை ; iii. ஜூலை, 1910 ; iv. உ.ப. 5+48vo ; v. 8vo ; vi. 0–6–0; vii. அப்பரின் வாழ்க்கை வரலாறும் அன்னுரின் தத்துவமும் பி. ராமனுதனின் முன்னுரையோடு தரப்பட்டுள்ளது. viii. 165/1910/II.

O 31,1w

நாகலிங்க முதலி. காஞ்சி—தொ.து.

1535. i. தாயுமான சுவாமிகள் பாடல் ; **ii.** சி. சென்னகேசவலு நாயுடு, ஸ்ரீ நிகேதனம் பிரஸ், சென்னை ; **iii.** ஏப்ரல், 1907 ; **iv.** செ.மூ.ப. 24+12+2+260+15 ; **v.** 16vo ; **vi,** 0–12–0 ; **vii.** கிறிஸ்துவ சபைகளின் வருகைக்குப் பின்பு தோன்றிய ஒரு தற்காலக் கவி—திருச்சியில் வசித்தவர்—அன்னாரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றியும் அவர் இயற்றிய புனிதப் பாடல்களைப் பற்றியும் கூறப்பட்டுளளது. **viii.** 288/1907/II.

O 31, 1w

பழனியப்பையா, எஸ். வி. பி. எல்.

1536. i. கோவிலூர் ஸ்ரீ முத்து ராமலிங்க தேசிகர் என்னும் ஆண்டவர் சரித்திரச் சுருக்கம் : முதற் பதிப்பு ; **ii.** எஸ். வி. பி. எல். பழனியப்பையா, மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை ; **iii.** ஜூன், 1902 ; **iv.** உ.ப. 27 ; **v.** 8 vo ; **vi.** 0–4–0 ; **vii.**......; **viii.** 52/1902/III.

O 31, 1w

முருகதாஸ் சுவாமி.

1537. i. புலவர் புராணம் : இரண்டாம் பதிப்பு ; **ii.** டி. எம். செந்தில் நாயகம் பிள்ளை, கலா ரத்னாகரம் பிரஸ், சென்னை ; **iii.** ஆகஸ்ட், 1908 ; **iv.** செ.மூ.உ.ப. 2+7+2+364 ; **v.** 8vo ; **vi.** 2–8–0 ; **vii.** பெயர் பெற்ற பல தமிழ் நாட்டுப் புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் இது செய்யுள் நடையில் உளது ; **viii.** 413/1908/III.

O 31, 1w

வேதநாயக சாஸ்திரி & எலிஜா சாஸ்திரி, வி. டி.

1538. i. சென்னப்பட்டணப் பிரவேசம் அல்லது பட்டணம் நொண்டி தெட்சண நொண்டி : முதற் பதிப்பு ; **ii.** வி. டி எலிஜா சாஸ்திரி, கலியாண சுந்தரம் பிரஸ், தஞ்சாவூர் ; **iii.** ஜனவரி, 1908 ; **vi.** செ.மூ.எ. 47 ; **v.** 12mo : **vi.** 0–2–0 ; **vii.** தஞ்சாவூர் கவிராயரின் முதல் சென்னை பிரசார (evangelical) விஜயமும் அன்னாரினை வரவேற்றதும், அவரின் மகன் செய்த தெற்கு ஜில்லாக்களின் (evangelical) பிரசார விஜயமும், அவரை வரவேற்றதும் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது; **viii.** 221/1908/III.

O 31, 1w

வேலாயுத முதலி, டி.
1539. i. பட்டிணத்துப் பிள்ளையார் என்னும் திருவெண்காட்டடிகள் சரித்திர வசனம், அவரது பாடற்றிருமுறை : இரண்டாம் பதிப்பு ; ii. டி. வி. செங்கல்வராய முதலி, மெமோரியல் பிரஸ், சென்னை ; iii. டிசம்பர், 1906 ; iv. உ.ப. 72 ; v. 8vo ; vi. 0–2–0 ; vii. சிவனடியார் ஒருவரின் வாழ்க்கையும் அவர் இயற்றிய பாடல்களும் தரப்பட்டுள்ளன; viii. 83/1907/I.

O 31, 1w

930 சரித்திரம்

942·12 இலண்டன்

சண்முகம் பிள்ளை, கே. பி.—தொ.து.
1540. i. இலண்டன் மாளிகை இரகசியம்—பகுதி 1 ; ii. கே. பி. சண்முகம் பிள்ளை, கார்டியன் பிரஸ் சென்னை ; iii. செப்டம்பர், 1907 ; iv. உ.ப. 196 ; v. 16mo ; vi. 0–8–0 ;vii. இலண்டன் அரசு மாளிகையின் இரகசியங்கள் (Mysteries) உரைக்கப் பட்டுள்ளன; viii. 64/1907/IV.

V 562

951 சைனு

1541. i. சீனம், சீனருடைய சித்திரப்படச் சரிதைகள்: முதற் பதிப்பு; ii. சி. எல். சொசைட்டி, எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை; iii. அக்டோபர், 1902 ; iv. உ.ப. 72 ; v. 8vo ; vi. 0–2–6: vii...... ; viii. 131/1902/IV.

V 41

954 இந்தியா

ஆழ்வாரையங்கார், வி. எஸ்.
1542. i. பாலர் வாசக இந்திய சரித்திரம். விஞ விடை : முதற் பதிப்பு ; ii. கே. எம். சேஷாச்சாரி, எம். எல். வி. அச்சுக்கூடம், சென்னை ; iii. நவம்பர், 1904 ; iv. உ.ப. 90; v. 16 mo. vi. 0–3–0 ; vii......; viii. 222/1904/IV.

V44

குப்புசாமி சாஸ்திரி, டி. எஸ்.
1543. i. தஞ்சாவூர் நாயக்கர்ராஜ வம்ச சரித்திரச் சுருக்கம் : முதற் பதிப்பு ; ii. டி. எஸ். குப்புசாமி சாஸ்திரி, ஸ்ரீ கிருஷ்ண விலாஸ் அச்சுக்கூடம், தஞ்சாவூர் ; iii. அக்டோபர், 1903 ; iv. உ.ப 28 ; v. 8vo ; vi. 0–2–6 ; vii......; viii. 284/1903/IV.

V4411

கோபிநாத ராவ், டி. ஏ.
1544. i. சோழ வமிச சரித்திரச் சுருக்கம் : முதற் பதிப்பு ; ii. டி. ஏ. கோபிநாத ராவ், தமிழ்ச் சங்கம் பிரஸ், மதுரை ; iii. ஏப்ரல், 1910; iv. உ.ப. 2+3+109+4 ; v. 8vo ; vi. 0–8–0 ; vii. சென்னைப் பல்கலைக் கழக பி.ஏ. தேர்வு 1912-க்கு ஏற்படுத்தப் பட்ட பாடப் புத்தகம். viii. 363/1910/II.

V44

செல்லப்ப சாஸ்திரி, டி. வி.

1545. i. பாலர் தேர்வுத் தாள்கள்—இந்திய சரித்திரம் : முதற் பதிப்பு ; ii. பி. நம்பெருமாள் செட்டி, எ. எல். வி. அச்சுக் கூடம், சென்னை ; iii. செப்டம்பர், 1903 ; iv. உ.ப. 47 ; v. 12 mo. ; vi. 0–2–0 ; vii....... ; viii. 26/1903/IV.

V 44

மார்ஸ்டன், இ.

1546. i. இந்து தேச சரித்திரம் : முதற் பதிப்பு ; ii மாக்மில்லன் & கோ, எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. மே, 1901 ; iv. உ.ப. 108 ; v. 16mo ; vi. 0–5–0 ; vii. ...... ; viii. 257/1901/II.

V 44

1547. i. இந்து தேச சரித்திரம் பகுதி II—பாரம் II : முதற்பதிப்பு ; ii. மாக்மில்லன் & கோ, எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. ஜூன், 1901 ; iv. உ.ப. 112 ; v. 16mo ; vi. 0–5–0 ; vii..... ; viii. 46/1901/III.

V 44

1548. i. இந்து தேச சரித்திரம் : முதற் பதிப்பு ; ii. மாக்மில்லன் & கோ, எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. ஜூலை; 1901 ; iv. உ.ப. 308 ; v. 16 mo ; vi. 0–12–0 ; vii... ...., viii. 103/1901/III.

V 44

1549. i. இந்திய சரித்திர இலேசான பாடங்கள் : நான்காம் பதிப்பு, திருத்தப்பட்டது ; ii. மாக்மில்லன் & கோ, பம்பாய். எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. ஆகஸ்ட், 1908 ; iv. உ.ப. 1+2+121; v. 16mo; vi. 0–4–0 ; vii. ஆரம்பப்பள்ளிகளுக்கு (Primary) அமைந்தவை. viii. 472/1908/III.

V 44

1550. i. இந்துதேச சரித்திரம்—முதற் பாகம் : திருத்திய பதிப்பு ; ii. மாக்மில்லன் & கோ, எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. ஜனவரி, 1909 ; iv. உ.ப. 1+3+112 ; v. 16mo; v. 0–5–0 ; vii....... ; viii. 166/1909/I.

V 44

1551. i. இந்துதேச சரித்திரம் : திருத்திய பதிப்பு ; ii. மாக்மில்லன் & கோ, எஸ். பி. சி. கே. பிரஸ். சென்னை ; iii. மார்சு, 1909 ; iv. உ.ப. 8+314 ; v. 16mo; vi. 0–12–0 ; vii....... ; viii. 487/1909/I.

V 44

1552. i. பிரைமரி ஸ்கூல்களிலே உபயோகிக்கத்தக்க இலேசான இந்திய சரித்திரப் பாடங்கள் : முதற் பதிப்பு ; ii. மாக்மில்லன் & கோ, எஸ். பி. சி. கே. பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1901 ; iv. உ.ப. 112 ; v. 16 mo; vi. 0–4—0 ; vii....... ; viii. 26/1901/IV.

V 44

முனிசாமி முதலி, சி.

1553. i. பூர்வ மகா சக்கிரவர்த்திகளின் இராஜவம்ச பரம்பரை : முதற் பதிப்பு ; ii. சி. முனிசாமி முதலி, சிவகாமி விலாசம் அச்சுக்கூடம், சென்னை ; iii. ஜூலை, 1901 ; iv. உ.ப. 154 ; v. 8 vo ; vi. 0–10–0 ; vi·.......; viii. 79/1901/III.

V 44

ராஜரத்னம் பிள்ளை, டி. ஏ.—தொ.து.

1554. i. அத்தேனே நகரத்து தைமன் சரித்திரம் : முதற் பதிப்பு ; ii. சி.எல். சொசைட்டி சி.எல்.எஸ், பிரஸ், சென்னை; iii. ஜனவரி, 1910 ; iv. உ.ப. 32 ; v. 16° ; vi. 0–1–0 ; vii. ஏதென்ஸ் நகரத்து தைமானை விவரிப்பது. viii. 505/1910/III.

V 51

லாசரஸ் ஐயர், ஜே.

1555: i. இந்தியச் சரித்திரச் சுருக்கம் பகுதி 1, பாரம் 1 : முதற் பகுதி ; ii. ஏ. டபிள்யூ ரூடிசில் அய்யர், மெதாடிஸ்ட் எபிஸ் கோபல் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை ; iii. பிப்ரவரி, 1903 ; iv. உ.ப 72 ; v. 16 mo ; vi. 0–3–0 ; vii.......; viii. 213/1903/I.

V 44

1556. i. இந்திய சரித்திரச் சுருக்கம்—முதற் பாகம் : இரண்டாம் பதிப்பு ; ii. டி- லாசரஸ், எம். இ. பிரஸ், சென்னை ; iii. ஏப்ரல், 1907 ; iv. உ.ப. 3+72 ; v. 16° ; vi. 0–3–0 ; vii. படிவம் I-க்கான புத்தகம். லோயர் செகண்டரிப் பள்ளிகளின் உபயோகத்திற்கானது. viii. 342/1909/I.

V 44

1557. i. இந்திய சரித்திரச் சுருக்கம்—இரண்டாம் பாகம் ; ii. டி. லசாரஸ், எம். இ. பிரஸ், சென்னை ; iii. பிப்ரவரி, 1907; iv. உ.ப. 8+160 ; v. 16° ; vi. 0–5–0 ; vii. 2, 3-ம் படிவங்களுக்கானது. viii. 343/1909/I.

V 44

வெங்கடராம ஐயர், சி. ஆர்.—தொ.து.

1558. i. திருச்சி ஜில்லா சரித்திரம் : முதற் பதிப்பு ; ii, சி. ஆர். வெங்கடராம ஐயர், செயிண்ட் ஜோசப் இண்டஸ்டிரியல் ஸ்கூல் பிரஸ், திருச்சினாப்பள்ளி, iii. ஏப்ரல், 1910 ; iv. உ.ப. 1+32 ; v. 16° ; vi. 0–3–0 ; vii.......; viii. 393/1910/II.

V 4411

959 1 பர்மா

1559. i. பர்மாவும் பர்மியரும் : முதற் பதிப்பு ; ii. சி. எல். சொசைடி, எஸ். பி. ஸி. கே. பிரஸ், சென்னை ; iii. டிசம்பர், 1901 ; iv. உ.ப. 68 ; v. 0–2–6 ; vii.......; viii. 25/1902/I.

V 438

பொருளகராதி

தமிழ் நூல் விவர அட்டவணை

ஆசிரியர் அகரவரிசை

ஆ

ஐ

ஔ

க

குமாரவேலாயுத முதலி, எஸ்.

திருவெண்காட்டடிகள் புராணமென்னும் பட்டணத்துப் பிள்ளையார் புராணம் பகுதிகள் 3-6 1531

குருசாமி பிள்ளை, டி.எம்.

டிரில் பாட்டுகள் 481

குருநாத பிள்ளை, வி.

ராஜமன்னார்குடி ஸ்ரீ இராஜ கோபால ஸ்வாமி தெப்ப உற்சவ வழி நடைச் சிந்து 1218

குருபரதாஸர்

சுப்ரமண்யர் கீர்த்தனம் 840

குரு ராஜாச்சாரி, ஆர்.

கும்பகோண க்ஷேத்திர படம் 268

குருச் ஐயர், எச்.

கிண்ணரத் தோழன் 169, 170

குருஸ்கிரஸ்டா அண்ணாவியார்

திருமணப் பாடல் 425

குலாம் காதிறு நாவலர், வி.

ஆரிபு நாயக வசனம் 368

குழந்தைச்சாமி பிள்ளை, ஆர்.பி.

சத்திய வல்லி 1369

குழந்தைசாமி, திருமதி ஆர்.பி. & மேரி, குமாரி, டி.

சமையல நூல் முதற் பாகம் 821

சமையல் நூல், இரண்டாம் பாகம் 822

சமையல் நூல், மூன்றாம் பாகம் 823

சமையல் நூல், நான்காம் பாகம் 824

கூ

கூத்தப்பெருமாள் பிள்ளை, எம். கே.

லோலன் சரிதை முதற் பாகம் 1370

கோ

கோபால்சிங், டி.

சர்வ சோதிட சஞ்சீவி 17

கோபால்ராவ்

கள்ளப்பாட்டு தில்லாலேடப்பா 1294

கோபால ஐயங்கார், சி.

சென்னை இராஜதானி பூகோளம் 1458

தென்னாற்காடு ஜில்லா தமிழ் பூகோளம் 1459

மார்ஸ்டன் தமிழ் இரண்டாம் வாசகத் தருப்பணம் 608

மார்ஸ்டன் தமிழ் மூன்றாம் வாசகத் தருப்பணம் 609

லாங்மன்ஸ் தமிழ் இரண்டாம் வகுப்பு புத்தகத் தருப்பணம் 606

லாங்மன்ஸ் தமிழ் மூன்றாம வகுப்பு புத்தகத் தருப்பணம் 607

கோபாலாச்சாரி, ஏ.

புதிய இராயல் வாசக உரை எண்-1 610

புதிய இராயல் வாசக உரை எண்-2 612

கோபாலாச்சாரி, கே. எஸ்.

பாலர் தமிழ் இலக்கணம் 554

செ

செங்கல்வராய நாயக்கன், ஆர்.

சாமுண்டியம்மன் அலங்காரச் சிந்து 1186

செங்கல்வராய பிள்ளை, வி. எஸ்.

தமிழ் உரைநடை வளர்ச்சி 540

செங்கல்வராய முதலி. டி. வி.

பட்டினத்துப் பிள்ளையார் என்னும் திருவெண் காட்டடிகள் சரித்திர வசனம் அவரது பாடற்றிரு முறை எண்–7. 1533

செஞ்சு ராகவலு செட்டி, பி.

அக்பர் சக்கிரவர்த்தி அதி மேதா நிதி பிரசங்கம் என்னும் டில்லி பாஷா கதைகள் 1524

செண்பகானந்தம் பிள்ளை, ஜி.

அளகாபுரி அளகைநாயகி யம்மை பதிகம் 1257

செந்தாமரைக் கண்ணையா.

பரம விலாக்ஷண திருவாரா தனக்ரம சங்கரஹம் 263

செந்திநாத அய்யர், காசிவாசி.

வைதிக சுத்தாத்துவித சைவ சித்தாந்த தத்துவப்பட விஞு–விடை 87

செல் அய்யர், இ.

இந்துதேச சரித்திர சம்பந்த மாயுள்ள எளிதான கதைகள் 1385

செல்லப்ப சாஸ்திரி, டி. வி.

ஆரும்பாட புத்தகக் குறிப்பு 628

தொடர்முறை வாசக பாடம் முதலாவது 629

செல்லப்ப சாஸ்திரி, டி. வி.— தொடர்ச்சி.

பாலர் தேர்வுத் தாள்கள் இந்திய சரித்திரம் 1545

பாலர் தேர்வுத் தாள்கள்— பூகோளம் 1437

புதுமுறைத் தமிழ் காப்பிப் புத்தகம், எண் 1-3 630—632

பூகோள சாஸ்த்திரம், கோயம் பத்தூர் ஜில்லா 1466

பூகோள சாஸ்த்திரம், திருச்சிராப்பள்ளி ஜில்லா. 1464

பூகோள சாஸ்த்திரம் திருநெல்வேலி ஜில்லா. 1465

பூகோள சாஸ்த்திரம், தென்னூர்க்காடு ஜில்லா. 1461

பூகோள சாஸ்த்திரம், தஞ்சாவூர் ஜில்லா. 1462

பூகோள சாஸ்த்திரம், மதுரை ஜில்லா. 1463

செல்லப்ப சாஸ்திரி, டி. வி. & ஸ்ரீ ரங்காச்சாரி, டி. கே.

நான்காம் வகுப்புக் கணிதம் 743

செல்லமுத்து முதலி, ஏ.

கந்து வட்டி சிந்து 1182

செல்வ கேசவராய முதலியார், டி.

அரிசமய தீபம் (குருபரம்பரை) 5–வது புதுமைச் சருக்கம் முனிவாகனச் சருக்கம் 96

ஆங்கில தமிழ் மொழிகளுக்கு இணையான பழமொழிகள் 878

ப

முத்துக்கிருஷ்ண ஐயர், வி.எஸ்.

இரு நூற்றாண்டுகளுக்கான நாட்குறிப்பு (1800-2000) 772

முத்தப்ப பிள்ளை, எஸ்.

குட்டித் தங்கப் பாட்டு 318

கோமதி வழிநடைச் சிந்து 1219

சுப்பிரமணிய சுவாமி பேரில் அஷ்டபந்தன கும்மி-முதற் பாகம் 1128

சுப்பிரமணிய சுவாமி பேரில் அஷ்டபந்தன கும்மி—இரண்டாம் பாகம் 1129

திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி நலுங்கு புஸ்தகம் 1230

முத்துக்கிருஷ்ண ஐயர், வி.

ஆரியஜன போதினி 444

முத்துச்சாமி அய்யர், கே.எல்.

ரிவினியூ போர்ட் ஸ்டாண்டிங் ஆர்டர் மானியூல் 456

முத்துச்சாமி ஆசாரி.

நளமகராஜன் கப்பல் பாட்டு 1072

முத்துச்சாமி பிள்ளை, பி.எஸ்.டி.

இல்லற நூல் 435

முத்துசாமி ஐயர், சி.எஸ்.

விசுவநாதம் 1329

முத்துசாமி வாத்தியார், எஸ்.

குமார தேவ சுவாமிகள் பதிகம், சிவப்பிரகாச சுவாமிகள் பதிகம், சிவ சுப்பிரமணியக் கடவுள் பதிகம். 1267

முத்துப்பிள்ளை, எம்.

வெள்ளூர் சிங்கார வேலர் ஆசிரிய விருத்தம் 1054

முத்து ரெட்டி, ஆர்.

மின்னொளி குறவஞ்சி நாடகம் 1330

முத்து விஜயம் பிள்ளை, ஆர்.

சேது புராண வசனம் 274

முத்துவீர உபாத்தியாயர், பி.

திருப்போரூர் முருகக் கடவுள் வெண்பா மாலை 319

மனுவேன் மாலை 1031

முத்துவீர நாவலர்—பூஞ்சோலை

திருமங்கலத் திருமங்களத் தெரியல் 1285

முத்துஸாமி பிள்ளை

ஷோளாப்பூர் கொலையலங்கச் சிந்து-முதற்பாகம் 1192

முத்தையா, கே. எஸ்.

காசியாத்திரா தீபம் 1488

காதலன் காதலி புலம்பல் 1274

ல

வால்மீகி-ஸ்ரீரங்காச்சாரி, டி. கே. (தொடர்ச்சி)

ஹிந்து மதானுஸார ஸஞ்சிகை. ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம், பால காண்டம், எண்-2. 924

ஹிந்து மதானுஸார-ஸஞ்சிகை. ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம். அயோத்யா காண்டம், எண்-1. 925

ஹிந்து மதானுஸார-ஸஞ்சிகை ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம். அயோத்யா காண்டம், எண்-2. 926

வால்மீகி-ரங்காச்சாரியார், வி.

வால்மீகி இராமாயண சுந்தர காண்டம். 927

வால்மீகி-வேங்கட நரசிம்மாச்சாருலு, டி.

வால்மீகி இராமாயணம் சுந்தர காண்டம். 928

வால்மீகி-ஸ்ரீனிவாச அய்யங்கார்

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் ஆருவது பாகம், ஆரண்ணிய காண்டம், கிஷ்கிந்தா காண்டம். 932

வால்மீகி-ஸ்ரீனிவாச ராகவாச்சாரி, டி. எம்.

வால்மீகி இராமாயணம்-அயோத்கியா காண்டம், பகுதி–1. 929

ஸ்ரீவால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் இரண்டாம் பாகம் 930

வால்மீகி-ஸ்ரீனிவாசராகவாச்சாரி, டி. எம்.—(தொடர்ச்சி).

ஸ்ரீவால்மீகி ராமாயணம் அயோத்யா காண்டம்-பாகம்-3. 931

வால்மீகி-ஸ்ரீனிவாசராகவாச்சாரி பி. எம்.

வால்மீகி இராமாயண சுந்தர காண்டம். 935

வால்மீகி இராமாயண யுத்த காண்டம் எண்-5. 936

வால்மீகி-ஸ்ரீனிவாச ராகவாச்சாரி கே.

வால்மீகி ராமாயண வசனம் சுந்தரகாண்டம், தொகுதி V. எண் 25. 933

வால்மீகி ராமாயண வசனம், சுந்தர காண்டம், தொகுதி V. எண்-26. 934

வால்மீகி-ஸ்ரீனிவாச ராகவாச்சாரி, கே.

வால்மீகி ராமாயண வசனம் யுத்த காண்டம், எண் 1–4 வரை. 937

வால்மீகி இராமாயண வசனம் யுத்த காண்டம் தொகுதி VI, எண் 5 & 6 938

வால்மீகி ராமாயண வசனம். யுத்த காண்டம் தொகுதி VI, எண் 7 & 8. 939

வால்மீகி ராமாயண வசனம் யுத்த காண்டம் தொகுதி VI எண்-9. 940

வால்மீகி இராமாயண வசனம் யுத்த காணடம். தொகுதி VI, எண் 11. 941

நூல் அகர வரிசை

அ

ஆ

ஆங்கில அகராதி : பேசுவதும் எழுதுவதும், பகுதி 1–4 487—490
ஸ்ரீனிவாச அய்யங்கார், ஆர்.

ஆங்கில இந்தியன் வாசக உரை : எண் 1 525
வரதாச்சாரி, பி.

ஆங்கில இரண்டாம் வாசக உரை 513
தேவசகாயம், ஜே. எஸ்.

ஆங்கில இரண்டாம் வாசக தமிழ் மொழி பெயர்ப்பு 509
சதாசிவச் செட்டி, கே.

ஆங்கில உரையாடல் கற்பித்தல் எண் II 502
இராமசாமி அய்யங்கார், எஸ். வி.

ஆங்கில உரையாடல் வாசகப் பாடங்கள், மூன்றும் பகுப்பு 516
பெரியநாயகம், ஏ.

ஆங்கிலத் தமிழ் அகராதி 496, 497
பெர்சிவல் அய்யர், பி.

ஆங்கில தமிழ் இணைப் பழமொழிகள் 872
இராமசாமி அய்யங்கார், எஸ். வி.

ஆங்கில தமிழ் சொற் களஞ்சியம் 493
சாமிநாத ஐயர், டி. ஏ.

ஆங்கில தமிழ் பாக்கெட் அகராதி 494
சாமிநாத ஐயர், டி. ஏ.

ஆங்கில தமிழ் பாலர் புத்தகம் 532
ஹரிஹர அய்யர், எம். எல்.

ஆங்கில தமிழ் மொழிகளுக்கு இணையான பழமொழிகள் 878
செல்வகேசவராய முதலியார், டி.

ஆங்கிலத் தமிழ் மொழி பெயர்ப்புத் துணை நூல், பகுதி 1. 530
விஜயரங்கம் பிள்ளை, பி. என்.

ஆங்கிலத் தமிழ் வாசகத் துணை நூல், புத்தகம் 2 520
ராசகோபால அய்யர், எஸ். கே.

ஆங்கில நமூனாக்களின் முதற் புத்தகம் 506
கணபதி பிள்ளை, ஜே.

ஆங்கிலம் பயில்வோர்க்கான துணை நூல் 501
இராமச்சந்திர அய்யர், எஸ்.

ஆங்கில மொழி பெயர்ப்பு, உரையாடல் துணை நூல் : எண் 1 503
இராமசாமி அய்யங்கார், எஸ். வி.

ஆங்கில வாசகம் மற்றும் உரையாடல் விளக்கவுரை—தமிழில் 519
மைனு

ஆங்கில வாசக, மொழிபெயர்ப்பு தமிழ் துணை நூல் 517
மீனு

ஆங்கிலேய அரசாட்சியின் நன்மைகளும் அனேக இந்தியரின் வீண் முறுமுறுப்பும் 463
காமாக்ஷி நாதன் செட்டி, வி. என்.

ஆங்கிலோ—ஓரியன்டல் வரிசையைச் சார்ந்த நெஸ்பீல்ட் வாசக மாணவர் வழிகாட்டி, புத்தகம் 1. 515
புட்டா நாராயணசாமி நாயுடு.

இ

ஏ

ஐ

ஒ

ஓ

கொ

கொத்தட்டை கூத்தாண்டவர் கும்மி 1113
தேவநாயக நாயக்கர், சி.

கொல்லம் பாதை ரயில் கும்மி 1124
பொன்னப்ப பிள்ளை, டி. எஸ்.

கொழுத்தச் சிரிப்பு என்னும் அகசிய நாடகம் 1331
முனிசாமி முதலி, சிறுமணவூர்.

கொன்னையூர் மாரியப்பன் மாலை 298
ஆறுமுகம் பிள்ளை, எஸ்.

கோ

கோதண்ட ராமர் பதிகம் 1263
மயிலாசல பிள்ளை.

கோபீசந்த் நாடகம் 1336
ராமன்ஜலு செட்டி, எஸ்.

கோமடேச்வர ஸ்வாமி மஹா மஸ்தகாபிஷேக ஞாபக குறிப்பு 241
ஆதிச்சக்ரவர்த்தி உபாத்தியாயர்-

கோமதி வழி நடைச் சிந்து 1219
முத்தப்ப பிள்ளை, எஸ்.

கோயிலந்தாதி என்னும் திருவரங்கத் தந்தாதி மூலம் 1036
பிள்ளை பெருமாள் ஐயங்கார்.

கோவிலூர் ஸ்ரீ முத்து ராமலிங்க தேசிகர் என்னும் ஆண்டவர் சரித்திரச் சுருக்கம் 1536
பழநியப்பையா, எஸ். வி. பி. -எல்.

கௌ

கௌரி மாயூரம் அஞ்சனாக்ஷி கலித் துறை மாலை 1073
சிதம்பரம் பிள்ளை.

ச

சக்கிரவர்த்தியாகிய செவந்த் யெட்வர்ட் இறந்த சஞ்சலச் சிந்து பாகம் 1 & 2 1156 & 1157
கோவிந்தசாமி நாயக்கர்.

சக்கிரவர்த்தியாகிய செவந்த எட்வர்ட் இறந்த சஞ்சலச் சிந்தும் வால் நட்சத்திரத்தின் வரலாறும் 1158
கோவிந்தசாமி நாயக்கர்.

சக்கிரவர்த்தினியாகிய மகாராணி அம்மாள் சரித்திரக் கும்மி 1133
முனிசாமி முதலி,

சக்கரவர்த்தினியாகிய மகாராணியாரின் தேகவியோகச் சிந்து 1176
ஏகாம்பர முதலி.

சகுந்தலா
காளிதாஸர்.

சகுண சாஸ்திரம் 19

சங்கர நாயினார் கோவில் சங்கரேஸ்வரர் புற்று மருந்து மகத்துவச் சிந்து 1180
சங்கரலிங்க நாடார், ஆர்.

சங்கர பகவத் பாதாசார்யா சரித்திரம் 1501
பாலசுப்பரமணிய அய்யர், டி. கே.

சங்கரர் துதி 312
புட்டப்ப கவுண்டன்.

சங்கிரக இராமாயணம் 1401
நாராயணசாமி அய்யர், எ.

சங்கிலி அளவை அட்டவணை மற்றும் சூத்திரங்களுள்ள பாக்கெட் புத்தகம் 749
நாராயண அய்யர், பி. ஆர்.

சங்கீத சாஸ்த்திரம் 850
பரமேஸ்வர அய்யர், எஸ்

சுப்ரமணியர் திருவிருத்தம் : திருத்தணிகை திருவிருத்தம் 1288
சுப்ரமணியத் தம்பிரான், தொட்டிக்கலை.

சுப்பிரமணியர் தோத்திரக் கொத்து 317
தேவகுஞ்சரியம்மாள், பால சரசுவதி.

சுருக்க அனுட்டான விதி 324 & 325
ஆறுமுக நாவலர், யாழ்ப் பாணத்து நல்லூர்.

சுவானுபூதி ரசாயனம் 62
சுந்தரசாமி.

சுவிசேஷ கீர்த்தனைகள் 841
சாமுவேல் அய்யர், என்.

சுவிசேஷக் கீர்த்தனைகள் 846

சூ

சூசையப்பரின் பஞ்சரத்ன கீர்த் தனை 851
பிரகாசம், எம்.டி.ஜி.

சூடாமணி நிகண்டு மூலமும் உரையும் 547
மண்டல புருடர்

செ

செகண்டரி பள்ளிகளுக்கான தமிழ்ப் பழமொழிகளும் அவற்றிற்கு நேரான ஆங்கில வாக்கியங்களும் 500 880
வெங்கடசாமி அய்யர், மோசூர்

செங்குந்தர் குலப் பிரகாசிகை. முதற் பாகம் 439
நாராயணசாமி முதலி, சி.கே.

செங்கோன்றரைச் செலவு 1028
தனியூர்ச் சேந்தன்.

செண்பக விநாயகர் கும்மி 1091
கணபதிசாமி.

செம்பிலிவரம் செங்காளம்மன் தோத்திரம் 305
முனிசாமி முதலி, சூளை.

செய்யுளிலக்கண பரிக்ஷாதீபிகை 580
இஸ்ரேல் நல்லப்பா, எம்.

செவ்வாய்ப்பேட்டை பழய மார்க் கெட்டுச் சிந்து 1205
ராமசாமி பிள்ளை, எம்.

'செவன் டாலர்' மங்கையின் திருக்கூட்டத்து மகளிர்களுக் கான ஆராதனை 180

சென்னப்பட்டணப் பிரவேசம் அல்லது பட்டணம் நொண்டி, தெட்சண நொண்டி 1538
வேதநாயக சாஸ்திரி & எலிஜா சாஸ்திரி, வி.டி.

சென்னிமலை தண்டபாணிக் கடவுளின் மீது தோத்திரப் பதிகம் 1248
சபாபதி முதலி, எம்.

சென்னை இராஜதானி பூகோள சாஸ்திரச் சுருக்கம் 1451
இராமையர், டி.எஸ்.

சென்னை இராஜதானி பூகோளம்: நான்காம் ஸ்டாண்டர்டு 1452
இராமையா, கே. சி.

சென்னை இராஜதானி பூகோளம் 1458
கோபால ஐயங்கார், சி.

சென்னை இராஜதானி பூமி சாஸ் திரம் 1478
மாணிக்க வாசகம், என்.எஸ்.

சென்னை போலீஸ் வினுவிடை 458
இராமச்சந்திர அய்யர், வி.

சென்னை மாவட்ட பூகோளம்— கீழ்த்தர பாலர் வகுப்புகளுக்கு 1468
நமசிவாய முதலியார், சி.ஆர்.

தா

தி

நோயாளிகள் பலவீனருக்கு நன்மாதிரி கையான முத்லித் வீனம்மாள் சரித்திர சுருக்கம் 1497
முருகேச முதலி, என்.

ப

பக்தமாலா வசனம், எண் 1—9 வரை 247-255
பாலகிருஷ்ண முதலி, வி.

பகவத் கீதையும் ஸ்ரீ சங்கராசாரிய பாஷ்யமும்: பகுதி 1-11&12 350-360
சுந்தரராஜ சர்மா, டி.

பகவத் கீதை 361
சுந்தரராஜ சர்மா, டி.

பகவத் விஷயம் திருவாய்மொழி முதல், இரண்டாம் பத்துகள் 982, 984
நம்மாழ்வார்.

பச்சையம்மன் மகோற்சவ கும்மி 1122
பாலகிருஷ்ண ஐயர், எஸ்.

பச்சையம்மன் பேரில் சமரகவி 1155
அப்பாவு பிள்ளை, டி.எம்.

பஞ்சகால பிரகாச 109
ஸ்ரீனிவாச ஐயங்கார், டி.

பஞ்சதசி பதயோஜினி திராவிட பரவாத தீபிகை 75
வைத்ய நாராயணசுவாமி & இராமலிங்க எத்தீஸ்வர சுவாமி.

பஞ்சநதீசுவரசுவாமி ஸப்தஸ்தான பவனி ஓடம் 1064
நாராயணசாமி அய்யர், சி.எஸ்.

பஞ்சபோதம் 795
நிஜாநந்தா பரமஹம்ஸா.

பஞ்சலக்ஷணம் 557
செல்வகேசவராய முதலியார், டி.

பட்டினத்துப் பிள்ளையார் என்னும் திருவெண்காட்டடிகள் சரித்திர வசனம், அவரது பாடற்றிருமுறை 1539
வேலாயுத முதலி, டி.

பட்டினத்துப் பிள்ளையார் என்னும் திருவெண்காட்டடிகள் சரித்திர வசனம், அவரது பாடற்றிருமுறை எண்—7 1533
செங்கல்வராய முதலி, டி. வி.

பட்டினத்துப் பிள்ளையார் பாடலும் புராணமும், பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பலும் 1301
அனவரத விநயகம் பிள்ளை, எஸ்.

படங்களுடன் கூடிய கரும் பலகைச் சித்திரங்கள் 481
ராஜகோபால் நாயுடு. எஸ்.

பத்தமடைதிக்கோளதிசயச் சிந்து 1175
ஈஸ்வர சாஸ்திரி, டி.பி.

பத்துப் பாட்டு (முல்லைப்பாட்டு)—நச்சினார்க்கினியர் உரை மற்றும் விளக்கவுரையுடன் 955
சாமிநாத ஐயர், வி.

பத்மாவதி, 1-ம்&2-ம் பாகங்கள் 1410
மாதவையர், ஏ.

பதினெண் சித்தர் வாதக் கோவை 808
வடிவேலு முதலி, எம்.

பயப்படாதே 183
டேனியல் சேசுதாஸ்

பர்மாவும் பர்மியரும் 1559

பர்யாசல் மோமினின் ஹனபீ 381
முகம்மது பசலுல்லா சாகிப்

பா

பாகவத தசமஸ்கந்த கீர்த்தனை, உத்தரபாகம் 834
ஆனந்தாபாரதி

பாஞ்சாலியம்மன் பதிகம் 1268
முனுசாமி பிள்ளை.

பாசுரப்படி ராமாயணம் 1030
பெரியவாச்சான் பிள்ளை.

பாடத்திட்டம், சாராடக்கர் கல்லூரி கிளைப் பள்ளிகள் 452
வால்போர்டு குமாரி, ஜி.எம்.

பாம்பன் பால சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக வழிநடைச் சந்து 1214
அப்துல் காதிர் ராவுத்தர், எம்.கே.எம்.

பார்சி–இந்துஸ்தானி பதங்கள் 856

பார்சி பாட்டு 1333
ரங்கநாயகுலு.

பார்ஸி–இந்தி சிங்கார ஜாவளி 868
மாணிக்கதாஸன், பி.

பார்ஸி–இந்தி சிங்கார ஜாவளி 870
மாணிக்க முதலி, டி.

பார்ஸி நவரச ஜெகன் மோகினி ராஜன் சரித்திரம், முதற் பாகம் 1325
" "
பழனிசாமிப் பிள்ளை, என். & கோவிந்தசாமிக்கோனார்.

பார்ஸி விவேகானந்தா ஜாவளி 869
மாணிக்க முதலி, டி.

பாரிஜாத புஷ்பாட ஹாரண சரித்திரம் 1316
கந்தசாமிப் பிள்ளை, எம்.

பால் கணக்கும் வண்ணான் கணக்கும் 738
கிருஷ்ணசாமி நாயுடு, பி.

பால்மார்ஸ்டன் வாசக மாணவர் வழிகாட்டி, புத்தகம் 1—2 660, 661
புட்டா நாராயணசாமி நாயுடு.

பாலக்காடு பாங்கு சோபனம் 1283
பாலம்பாள் அம்மாள், வி.எஸ்.

பாலசரித்திரக் குறிப்பு 815
கிருஷ்ணமாச்சாரியார், வி.

பாலசுப்பிரமணிய பதிகம் 1247
சங்கரலிங்கம் பிள்ளை.

பாலபாடம், இரண்டாம் புத்தகம் 616
சாமிநாத பண்டிட்.

பாலபாடம், நான்காம் புத்தகம் 618
சாமிநாத பண்டிட்.

பாலபாடம், நான்காம் புத்தகம் 567
ஆறுமுக நாவலர், யாழ்ப்பாணத்து நல்லூர்.

பாலபாடம், முதற்புஸ்தகம் 566
ஆறுமுக நாவலர், யாழ்ப்பாணத்து நல்லூர்.

பாலபாடம், மூன்றும் புத்தகம் 617
சாமிநாத பண்டிட்.

பால பிரபோத விலக்கணம் 560
நல்லதம்பி பிள்ளை, பி,

பாலபோதகம் 663
பூவராகாச்சாரி, கே.

பாலபோத பூகோள சாஸ்திரம், முதற்பாகம். ஆசியா 1446
டன்கன், ஜார்ஜ்.

பாலபோதன கணிதம், 1&2 பாகம் 761, 762
ராமானுஜாச்சாரி, டி.

பி

மூன்றாவது வகுப்புப் பூகோளம் தஞ்சாவூர் மாவட்டம் 1447
அரங்கசாமி அய்யங்கார், ஆர்.

மெ

மெட்ரிகுலேஷன் தேர்வு தமிழ் பாடப்புத்தக உரை. 1901-1911 670–695
கிருஷ்ணசாமி முதலியார், பி.

மெய்ஞ்ஞானக் கும்மி 1136

மெய் மனஸ்தாபக் கண்ணீர் 177
சாமுவேல் அய்யர், என்.

மே

மேலராக மாலிகா 852
மகா வைத்தியநாத ஐயர்

மொ

மொழி பெயர்ப்புத் துணை நூல், எண்–2 504
இராமராவ், எஸ்.

மொழி பெயர்ப்பு துணை நூல் 511
சாமராவ், எஸ்.

மோ

மோட்டு ஷெய்கை ஓட்டும் ஈட்டி 364
அகமத் இப்ராகீம் அலீம் சாகிப்

மோக்ஷ சாதன விளக்கம் 67
நிச்சால ராமானந்த சாமி

மை

மைசூர் மகாராஜா, கிருஷ்ண ராஜா உடையாரின் முடி சூட்டு விழா 1532
சின்னையா மூதலியார், ஏ.

மைசூர் மகாராஜா முடிசூட்டு விழாவும் தசரா கொண்டாட்டமும் பற்றிய ஆங்கில பாடல், தமிழ் மொழி பெயர்ப்பும் 1281
நாராயணசாமி பிள்ளை, டி.வி.

ய

யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் 1519

யஜுர் வேத சந்தியா வந்தனம் முதலியன 339
ஸ்ரீசைலதாத்தாச்சாரியார்

யா

யாகுத்பா 408
முகம்மது யாகூப் சாகிப்

யானை ஜீவனும்ச கேஸ் 1044
காதிர் இப்ராகீம் ராவுத்தர், எஸ்.

யாப்பிலக்கணம் 543
இரத்தினவேலு முதலி, இ.

யாஸ்யதை 386
ஷேக் அப்துல் காதிர் லப்பே

யாஸீன் தப்ஸீர் 403
முகம்மது பசலுல்லா சாஹிப்

யாஸீன் பாய்தா 404
முகம்மது பசலுல்லா சாகிப்

யூகி முனி சாஸ்திரம், இரண்டாம் பாகம், வாத காண்டம் 806
அளகப்ப முதலி, எம். (தொ.து)

யூகி முனி சாஸ்திரம், மூன்றும் பாகம் 807

யே

யேசுநாயகனின் ஜனனக் கும்மி 1098
சிகாமணி, ஜே.

யோ

யோக நூல் 262
ஔவையார்

யோக படம் 264
விஸ்வநாத ஐயர், டி. எச்.

யோவான் எழுதின சுவிசேஷம் 152
பேப்ரிசினே ஐயர்

ர

ரயில் நடை பொட்டார் புதூர் கந்தூரி அலங்காரச் சிந்து 1210
ஹாமீம் ஹமீது புலவர்

ரஹஸ்யத்ரய ஸாரம் பாகம் 1,2,3 & 4 110–113
ஸ்ரீனிவாசாச்சார்யா

ரா

ராதா ராணி 1425
வேங்கடாச்சாரியார், பி.

ராதிபே ஜலாலியா 396

ராமர் வனவாசம் 1343
இராமலிங்கம் பிள்ளை, என்.

ராமநாதஞ் செட்டியார் ஜனன ஜாதகம் 18
கோவிந்தசாமி நாயுடு கே.வி.

ராமாயண சரித்திரக் கும்மி 1120, 1121
பத்மாசனி அம்மாள். கண்ணனூர்.

ராமாயண வசனம், ஸ்ரீ ராமர் அஸ்வமேத யாகமும் 1029
நமசிவாய முதலியார், பி.வி.

ராமாயண ஸார ஸங்கிரகம் 1427
வேதாந்த சார்லு, ஆர்.

ராவ் பகதூர் ஆ. மு. மெய் கண்ட தேவ முதலியார் கீர்த்தி மாலை 1496
நாராயணசாமி பிள்ளை, டி.ஜீ.

ராஜமன்னார்குடி ஸ்ரீ இராஜ கோபால ஸ்வாமி தெப்ப உற்சவ வழிநடைச்சிந்து 1218
குருநாதப்பிள்ளை, வி.

ராஜரத்தினம் பிள்ளை அவர் களின் தேக வியோக சரம கவிகள் 1152
அந்தோனி முத்து, கே.

ராஜாக்களின் முதலாம் இரண்டாம் புஸ்தகங்கள் 201

ராஷ்பிஹாரி கோஸ், ஜீவிய சரிதம் 1526

ரி

ரிவினியூ போர்ட் ஸ்டாண்டிங் ஆர்டர் மானியூல் 456
முத்துச்சாமி அய்யர், கே.எல்.

ரு

ருக்மிணி பரிணயம் 839
கல்யாண ராம சாஸ்த்திரி, பி. கே.

ரெ

ரெங்கநாதன் விமான சம்ரோக்ஷணம் 294
ஜானகி அம்மாள்

ரே

ரேஞ்சு எலிமெண்டரி பாட சாலைகளில் சிரேண்டு பரீக்ஷைக் கட்டாயம் நடத்த வேண்டிய பாட விவரங்கள் 71[illegible]
வெங்கட சுப்பையர், வி. வ.

பத்திரிகைகள்

அபிநவ பத்திரிகை—நவம்பர், 1902-க்கு : தொகுதி 1, எண் 4: முதற் பதிப்பு—சி. ஆர். சீனிவாச அய்யங்கார் & என். இராமாநுஜாச்சாரியார் ; ii, சி. ஆர். சீனிவாச அய்யங்கார் ; வி. என். ஜூபிலி அச்சுக்கூடம், சென்னை ; iii. டிசம்பர், 1902 ; iv. உ. ப. 60 ; v. 8 vo ; v. 0—4—0 ; vii. . . . . .; viii. 16/1903/I.

i. அருணோதயம்—ஜனவரி, 1901-க்கு : தொகுதி 38, எண் 1: முதற் பதிப்பு—எச். பைசனர்ஸ் அய்யர் ; ii. ஈ மேணிங் அய்யர் ; இவான்ஜிலிகல் லூதரன் மிஷன் அச்சுக்கூடம், தரங்கம்பாடி ; iii. ஜனவரி, 1901 ; iv. உ. ப. 20 ; v. 8vo ; vi. 0—0—4 ; vii. . . . . . ; viii. 270/1901/I.

i. அருணோதயம்—பிப்ரவரி, 1901-க்கு : தொகுதி 38, எண் 2 : முதற் பதிப்பு—எச். பைசனர்ஸ் அய்யர் ; iii. பிப்ரவரி, 1901 ; viii. 271/1901/I.

i. அருணோதயம்—மார்ச், 1901-க்கு : முதற் பதிப்பு—எச். பைசனர்ஸ் அய்யர் ; iii. மார்ச், 1901 ; viii. 136/1901/II.

i. அருணோதயம்—ஏப்ரல், 1901-க்கு : முதற் பதிப்பு—எச். பைசனர்ஸ் அய்யர் ; iii. ஏப்ரல், 1901 ; viii. 137/1901/II.

i. அருணோதயம்—மே, 1901-க்கு : முதற் பதிப்பு—எச். பைசனர்ஸ் அய்யர் ; iii. மே, 1901 ; viii. 138/1901/II.

i. அருணோதயம்—ஜூன், 1901-க்கு : முதற் பதிப்பு—எச். பைசனர்ஸ் அய்யர் ; iii. ஜூன், 1901 ; iii. 131/1903/III.

i. அருணோதயம்—ஜூலை, 1901-க்கு—எச். பைசனர்ஸ் அய்யர் ; iii. ஜூலை, 1901 ; viii. 132/1901/III.

i. அருணோதயம்—ஆகஸ்ட், 1901-க்கு—எச். பைசனர்ஸ் அய்யர்; iii. ஆகஸ்ட், 1901 ; viii. 133/1901/III.

i. அருணோதயம்—செப்டம்பர், 1901-க்கு : முதற் பதிப்பு—எச் பைசனர்ஸ் அய்யர் ; iii. செப்டம்பர், 1901 ; viii. 51/1901/IV.

i. அருணோதயம்—அக்டோபர், 1901-க்கு : முதற் பதிப்பு—எச். பைசனர்ஸ் அய்யர் ; iii. அக்டோபர், 1901 ; iv. உ.ப. 22; viii. 52/1901/IV.

அருணோதயம்—நவம்பர், 1901-க்கு : முதற் பதிப்பு எச். பைசனர்ஸ் அய்யர் ; iii. நவம்பர், 1901 : உ.ப. 20 iii. 294/1902/I.

i. அருணோதயம்—டிசம்பர், 1901-க்கு: முதற் பதிப்பு—எச். பைசனர்ஸ் அய்யர்; iii. டிசம்பர், 1901; viii. 295/1902/I.

i. அருணோதயம—ஜனவரி, 1902-க்கு: முதற் பதிப்பு—எச். பைசனர்ஸ் அய்யர்; viii. 296/1902/I.

i. அருணோதயம—பிப்ரவரி, 1902-க்கு—எச். பைசனர்ஸ் அய்யர்; iii. பிப்ரவரி, 1902; viii. 297/1902/I.

i. அருணோதயம்—மார்ச், 1902-க்கு—எச். பைசனர்ஸ் அய்யர்; iii. மார்ச், 1902; viii. 298/1902/I.

i. அருணோதயம்—ஏப்ரல், 1902-க்கு: முதற் பதிப்பு—எச். பைசனர்ஸ் அய்யர்; ii. இவான்ஜிலிகல் லூதரன் மிஷின் அச்சுக்கூடம், தரங்கம்பாடி; iii. ஏப்ரல், 1902; iv. உ.ப. 24; vi. 0—0—4; viii. 195/1902/II.

i. அருணோதயம்—மே, 1902-க்கு: முதற் பதிப்பு—எச். பைசனர்ஸ் அய்யர்; iii. மே, 1902; iv. உ.ப. 20; viii. 196/1902/II.

i. அருணோதயம்—ஜூனை, 1902-க்கு: முதற பதிப்பு—எச். பைசனர்ஸ் அய்யர்; iii. ஜூனை, 1902; iv. உ.ப. 20; viii. 197/1902/II.

i. அருணோதயம்—ஜூலை & ஆகஸ்ட், 1902-க்கு—எச். பைசனர்ஸ் அய்யர்; ii. எம். ஷேபர் அய்யர்; இவான்ஜிலிகல் லூதரன மிஷின் அச்சுக்கூடம், தரங்கம்பாடி; iii. ஜூலை, 1902; iv. உ.ப. 36; vi. 0—0—8; viii. 128/1902/III.

i. அருணோதயம்—செப்டம்பர், 1902-க்கு: முதற் பதிப்பு—எச். பைசனர்ஸ் அய்யர்; ii. ஈ. மேனிங் அய்யர், இவான்ஜிலிகல் லூதரன் மிஷின் அச்சுக்கூடம், தரங்கம்பாடி; iii. செப்டம்பர், 1902; iv. உ.ப. 20; vi. 0—0—4, viii. 16/1902/IV.

i. அருணோதயம்—அக்டோபர், 1902-க்கு: முதற் பதிப்பு—எச். பைசனர்ஸ் அய்யர்; viii. 17/1902/IV.

i. அருணோதயம்—நவம்பர், 1902-க்கு: முதற் பதிப்பு—ஏ. கெர்ரிங் அய்யர்; iii. நவம்பர், 1902; viii. 78/1903/I.

i. அருணோதயம்—டிசம்பர், 1902-க்கு: முதற் பதிப்பு—ஏ. கெர்ரிங் அய்யர்; iv. உ.ப. 24; viii. 79/1903/I.

i. அருணோதயம்—ஜனவரி, 1903-க்கு: முதற் பதிப்பு—ஏ. கெர்ரிங் அய்யர்; iii. டிசம்பர், 1902; iv. உ. ப. 28; viii. 80/1903/I.

i. அருணோதயம்—பிப்ரவரி, 1903-க்கு : தொகுதி 40, எண் 2: முதற் பதிப்பு—எ. கெர்ரிங் அய்யர் ; ii. இவான்ஜிலிகல் லூதரன் மிஷின் அச்சுக்கூடம், தரங்கம்பாடி ; iii. பிப்ரவரி, 1903 ; viii. 70/1903/II.

i. அருணோதயம்—மார்ச், 1903-க்கு : தொகுதி 40, எண். 3 : முதற் பதிப்பு—எ. கெர்ரிங் அய்யர் ; iii. மார்ச், 1903 : iv. உ.ப. 24 ; viii. 71/1903/II.

i. அருணோதயம்—எப்ரல், 1903-க்கு : தொகுதி 40, எண் 4: முதற் பதிப்பு—எ. கெர்ரிங் அய்யர் ; iii. எப்ரல், 1903 ; iv. உ.ப. 32 ; viii. 72/1903/II.

i. அருணோதயம்—மே, 1903-க்கு : தொகுதி 40, எண் 5 : முதற் பதிப்பு—எ. கெர்ரிங் அய்யர் ; iii. மே, 1903 ; iv. உ.ப. 28 ; viii. 8/1903/III.

ii. அருணோதயம்—ஜூன், 1903-க்கு : தொகுதி 40, எண் 6 : முதற் பதிப்பு—எ. கெர்ரிங் அய்யர் ; iii. ஜூன், 1903 ; viii. 9/1903/III.

i. அருணோதயம்—ஜூலை, 1903-க்கு : தொகுதி 40, எண் 7 ; முதற் பதிப்பு—எ. கெர்ரிங் அய்யர் ; iv. உ.ப. 32 ; viii. 10/1903/III.

i. அருணோதயம்—ஆகஸ்டு, 1903-க்கு : தொகுதி 40, எண் 8 ; முதற் பதிப்பு—எ. கெர்ரிங் அய்யர் ; iii. ஆகஸ்ட், 1903 ; viii. 132/1903/III.

i. அருணோதயம்—செப்டம்பர், 1903-க்கு : தொகுதி 40, எண் 9 : முதற் பதிப்பு—எ. கெர்ரிங் அய்யர் ; iii. செப்டம்பர், 1903 ; iv. உ.ப. 20 ; 63/1903/IV.

i. அருணோதயம்—அக்டோபர், 1903-க்கு : தொகுதி 40, எண் 10 : முதற் பதிப்பு—எ. கெர்ரிங் அய்யர் ; iii. அக்டோபர், 1903 : iv. உ.ப. 36 ; viii, 64/1903/IV.

i. அருணோதயம்—நவம்பர், 1903-க்கு : தொகுதி 40, எண் 11 : முதற் பதிப்பு—எ. கெர்ரிங் அய்யர்; iii. நவம்பர், 1903 ; iv. உ.ப. 28 ; viii. 170/1904/I.

i. அருணோதயம்—டிசம்பர், 1903-க்கு : தொகுதி 40, எண் 12; முதற் பதிப்பு—எ. கெர்ரிங் அய்யர் ; iii. டிசம்பர், 1903 iv. உ.ப. 42 ; viii. 171/1904/I.

i. அருணோதயம்—ஜனவரி, 1904-க்கு : தொகுதி 41, எண் 1; முதற் பதிப்பு—எ. கெர்ரிங் அய்யர் ; iv. உ.ப. 20 : viii. 172/1904/I.

i. அருணோதயம்—பிப்ரவரி, 1904-க்கு : தொகுதி 41, எண் 2: முதற் பதிப்பு—எ. கொர்ரிங் அய்யர் ; iii. பிப்ரவரி, 1904 ; viii. 173/1904/I.

i. அருணோதயம்—மார்ச், 1904-க்கு : தொகுதி 41, எண் 3 முதற் பதிப்பு—கே. பாம்பர்ரியன் அய்யர் ; viii. 482/1904/II

i. அருணோதயம்—ஏப்ரல், 1904-க்கு : தொகுதி 41, எண் 4 : முதற் பதிப்பு—கே. பாம்பர்ரியன் அய்யர் ; iii. மார்ச், 1904 ; viii. 183/1904/II.

i. அருணோதயம்—மே, 1904-க்கு : தொகுதி 41, எண் 5 : முதற் பதிப்பு—கே. பாம்பர்ரியன் அய்யர் ; iii.ஏப்ரல், 1904 ; viii. 184/1904/II.

i. அருணோதயம்—ஜூன், 1904-க்கு ; தொகுதி 41, எண் 6 : முதற் பதிப்பு—கே. பாம்பர்ரியன் ஐயர் ; iii· மே, 1904 viii. 31/1904/III.

i. அருணோதயம்—ஜூலை, 1904.க்கு : தொகுதி 41, எண் 7; முதற் பதிப்பு—கே. பாம்பர்ரியன் ஐயர் ; iii. ஜூன், 1904 . viii. 32/1904/III.

i. அருணோதயம்—ஆகஸ்ட், 1904-க்கு : தொகுதி 41, எண் 8 ; முதற் பதிப்பு—ஆர். பாம்பர்ரியன ஐயர் ; iii. செப்டம்பர், iv. உ.ப. 21 : viii· 105/1904/IV.

i. அருணோதயம்—செப்டம்பர், 1904-க்கு : தொகுதி 41, எண் 9: முதற் பதிப்பு—ஆர். பாம்பர்ரியன் ஐயர் ; iv. உ.ப. 20 ; viii. 106/1904/IV.

i. அருணோதயம்—அக்டோபர், 1904-க்கு : தொகுதி 41, எண் 10: முதற் பதிப்பு—ஆர். பாம்பர்ரியன் அய்யர் ; அக்டோபர், 1904 ; viii. 107/1904/IV.

i. அருணோதயம்—நவம்பர், 1904-க்கு : தொகுதி 41, எண் 11 முதற் பதிப்பு—கே. பாம்பர்ரியன் அய்யர் ; iii. நவம்பர், 1904 ; viii. 59/1905/I.

i. அருணோதயம்—டிசம்பர், 1904-க்கு : தொகுதி 41, எண் 12 : முதற் பதிப்பு—கே. பாம்பர்ரியன் அய்யர் ; iii. டிசம்பர், 1904 ; viii. 60/1905/I.

i. அருணோதயம்—ஜனவரி, 1905-க்கு : தொகுதி 42, எண் 1 : முதற் பதிப்பு—கே. பாம்பர்ரியன் அய்யர் ; viii. 61/1905/I.

i. அருணோதயம்—பிப்ரவரி, 1905-க்கு : தொகுதி 42, எண் 2 முதற் பதிப்பு—கே. பாம்பர்ரியன் அய்யர் ; iii. பிப்ரவரி, 1905 · iv. உ.ப. 22 ; viii. 208/1905/I.

i. அருணோதயம் —மார்ச், 1905-க்கு : தொகுதி 42, எண் 3 : முதற் பதிப்பு—கே. பாம்பர்ரியன் அய்யர் ; iv. உ. ப. 20 ; viii. 209/1905/I.

i. அருணோதயம்—எப்ரல், 1905-க்கு : தொகுதி 42, எண் 4 : முதற் பதிப்பு—கே. பாம்பர்ரியன் அய்யர் ; iii. எப்ரல், 1905 ; viii. 138/1905/II.

i. அருணோதயம்—மே, 1905-க்கு : தொகுதி 42, எண் 5 : முதற் பதிப்பு—கே. பாம்பர்ரியன் அய்யர் ; viii. 139/1905/II.

i. அருணோதயம்—ஜூன், 1905-க்கு : தொகுதி 42 எண் 6 ; ii. கே. பாம்பர்ரியன் அய்யர் ; இவாஞ்சிலிக்கல் லூதரன் மிஷன் பிரஸ், தரங்கம்பாடி ; iii. ஜூன், 1905 ; iv. 8 vo ; viii. 63/1905/IV.

i. அருணோதயம்—ஜூலை, 1905-க்கு : தொகுதி 42, எண் 7 ; iii. ஜூலை, 1905 ; viii. 64/1905/IV.

i. அருணோதயம்—ஆகஸ்ட், 1905-க்கு : தொகுதி 42, எண் 8 ; iii. ஆகஸ்ட், 1905 ; viii. 65/1905/IV.

i. அருணோதயம்—செப்டம்பர், 1905-க்கு : தொகுதி 42, எண் 9: ii. செப்டம்பர், 1905 ; viii. 66/1905/IV.

i. அருணோதயம்—அக்டோபர், 1905-க்கு : தொகுதி 42, எண் 10 : iii. அக்டோபர், 1905 ; viii. 67/1905/IV.

i. அருணோதயம்—நவம்பர், 1905-க்கு—தொகுதி 42, எண் 11 ; viii. 94/1905/IV.

i. அருணோதயம்—டிசம்பர், 1905-க்கு : தொகுதி 42, எண் 12; iii. நவம்பர், 1905 ; viii. 208/1905/IV.

i. அருணோதயம்—ஜனவரி, 1906-க்கு : தொகுதி 43, எண் 1, ii. இவாஞ்ஜிலிகல் லூதரன் மிஷன் பிரஸ், தரங்கம்பாடி ; iii. டிசம்பர், 1905 ; viii. 69/1906/I.

i. அருணோதயம்—பிப்ரவரி, 1906-க்கு ; தொகுதி 43, எண் 2 ; iii. பிப்ரவரி, 1906 ; viii. 187/1906/I.

i. அருணோதயம்—மார்ச், 1906-க்கு : தொகுதி 43, எண் 3 ; viii. 233/1906/I.

. அருணோதயம்—எப்ரல், 1906-க்கு : தொகுதி 43, எண் 4 ; ., இ. எல். மிஷன் ; இவாஞ்ஜிலிகல் லூதரன் மிஷன் பிரஸ், தரங்கம்பாடி ; iii. எப்ரல், 1906 ; iv. உ. ப. 16 ; viii. 39/1906/II.

i. அருணோதயம்—மே, 1906-க்கு : தொகுதி 43, எண் 5; v. 4; viii. 113/1906/II.

i. அருணோதயம்—ஜூன், 1906-க்கு : தொகுதி 43, எண் 6; iii. ஜூன், 1906; v. 8 vo; viii. 255/1906/II.

i. அருணோதயம்—ஜூலை & ஆகஸ்ட், 1906-க்கு : தொகுதி 43 எண் 7 & 8; iii. ஆகஸ்ட், 1906; iv. உ.ப. 48; viii 235/1906/III.

i. அருணோதயம்—செப்டம்பர், 1906-க்கு : தொகுதி 43, எண் 9; iii. செப்டம்பர், 1906; iv. உ. ப. 16; viii. 261/1906/III.

i. அருணோதயம்—அக்டோபர், 1906-க்கு : தொகுதி 43 எண் 10; iii. அக்டோபர், 1906; viii. 40/1906/IV.

i. அருணோதயம்—நவம்பர், 1906-க்கு : தொகுதி 43, எண் 11; iv. உ.ப. 20; viii. 173/1906/IV.

i. அருணோதயம்—டிசம்பர், 1906-க்கு : தொகுதி 43, எண் 12; iii. டிசம்பர், 1906; iv. உ.ப. 22; viii. 310/1906/IV.

i. அருணோதயம் : தொகுதி 44, எண் 1—கே. பாம்பர்ரியன் ஐயர் & என். சாமுவேல்; iv. உ. ப. 20; vi. 0-4 0 ஆண்டிற்கு; viii. 59/1907/I.

i. அருணோதயம் : தொகுதி 44, எண் 2—கே. பாம்பர்ரியன் ஐயர் & என். சாமுவேல்; iii. பிப்ரவரி, 1907; viii. 213/1907/I.

i. அருணோதயம் : தொகுதி 44, எண் 3—கே. பாம்பர்ரியன் ஐயர் & என். சாமுவேல்; iii. மார்ச், 1907; viii. 285/1907/I.

i. அருணோதயம் : தொகுதி 44, எண் 4—கே. பாம்பர்ரியன் ஐயர் & என். சாமுவேல்; iv. உ.ப. 22; viii. 132/1907/II.

i. அருணோதயம் : தொகுதி 44, எண் 5—கே. பாம்பர்ரியன் ஐயர் & என். சாமுவேல்; iii. மே, 1907; iv. உ.ப. 20; viii. 192/1907/II.

i. அருணோதயம் : தொகுதி 44, எண் 6—கே. பாம்பர்ரியன் ஐயர் & என். சாமுவேல்; iii. ஜூன், 1907; viii. 287/1907/II.

i. அருணோதயம் : தொகுதி 44, எண் 7—எச். மாத்தேஸ் அய்யர் & எம். பி. அருளப்பன் ; iii. ஜூலை, 1907 ; viii. 124/1907/III.

i. அருணோதயம் : தொகுதி 44, எண் 8—எச். மாத்தேஸ் அய்யர் & எம். பி. அருளப்பன் ; iv. உ.ப. 17 ; viii. 10/1907/III.

i. அருணோதயம் : தொகுதி 44, எண் 9—எச். மாத்தேஸ் அய்யர் & எம். பி. அருளப்பன் ; iii. ஆகஸ்ட், 1907 ; iv. உ.ப. 8 ; viii. 229/1907/III.

i. அருணோதயம் : தொகுதி 44, எண் 10—எச். மாத்தேஸ் அய்யர் & பி. அருளப்பன் ; iii. அக்டோபர், 1907 ; iv. உ.ப. 32 ; viii. 96/1907/IV.

i. அருணோதயம்—ஜூலை, 1910-க்கு : தொகுதி 47, எண் 7 : முதற் பதிப்பு—எஸ். சீம் ஐயர் ; iii. ஜூன், 1910 ; iv. உ.ப: 20 ; vi. 0–0–4 ; viii. 33/1910/III.

i. அருணோதயம்—ஆகஸ்ட், 1910-க்கு : தொகுதி 47, எண் 8 : முதற் பதிப்பு— எஸ். சீம் ஐயர் ; iii. ஜூலை, 1910 ; viii. 897/1910/III.

i. அருணோதயம்—செப்டம்பர், 1910-க்கு : தொகுதி 47, எண் 9; முதற் பதிப்பு—எஸ். சீம் ஐயர் ; iii. ஆகஸ்ட், 1910 ; viii. 898/1910/III.

i. அருணோதயம்- அக்டோபர் 1910-க்கு : தொகுதி 47, எண் 10; முதற் பதிப்பு—எஸ். சீம் ஐயர் ; iii. செப்டம்பர், 1910 ; vi. 0–0–8 ; viii. 884/1910/III.

i. அருணோதயம்—நவம்பர், 1910-க்கு : தொகுதி 47, எண் 11: முதற் பதிப்பு—எஸ். செமே ஐயர் ; iii. அக்டோபர், 1910 ; iv. உ.ப. 16 ; vi. 0–0–4 ; viii. 306/1910/IV.

i. அருணோதயம்—டிசம்பர், 1910-க்கு : தொகுதி 47, எண் 12 ; முதற் பதிப்பு—எஸ். செமே ஐயர் ; iii. நவம்பர், 1910 ; iv. உ.ப. 12 ; viii. 548/1910/IV.

i. அருணோதயம்—ஜனவரி, 1911-க்கு : தொகுதி 48, எண் 1 ; முதற் பதிப்பு—எஸ். செமே ஐயர் ; iii. டிசம்பர், 1910 ; iv. உ.ப. 16 ; viii. 770/1910/IV.

i. அஜாயிபுல் ஆலம்—மார்ச், 1910-க்கு : தொகுதி 1, எண் 2 ; முதற் பதிப்பு—எ. முகம்மது தாஹிர் சாகிப் ; ii. எ. முகம்மது தாஹிர் சாகிப் ; சர்வகலாவதி பிரஸ், தஞ்சாவூர் ; iii. எப்ரல் 1910 ; iv. உ.ப. 27 ; v. 8 vo ; vi. 4–0–0 ஆண்டிற்கு ;

vii. இஸ்லாமிய உலகத்தைப் பற்றிய செய்திகளைத் தெரிவிப்பது. இஸ்லாமிய மதத்தை ஒட்டிய கொள்கைகளுக்கு விளக்கம் தருவது. viii. 505/1910/II.

i. அஜாயிபுல் ஆலம்—எப்ரல், 1910-க்கு : தொகுதி 1, எண் 3 : முதற் பதிப்பு.—எ. முகம்மது தாஹிர் சாகிப் ; iii. ஜூன்,1910 ; iv. உ.ப. 24 ; viii. 737/1910/II.

i. அஜாயிபுல் ஆலம்—மே, 1910-க்கு : தொகுதி 1, எண் 4: முதற் பதிப்பு—எ. முகம்மது தாஹிர் சாகிப் : iii. அக்டோபர், 1910 ; viii. 255/1910/IV.

i. அஜாயிபுல் ஆலம்—ஜூன்; 1910-க்கு : தொகுதி 1, எண் 5 : முதற் பதிப்பு—எ. முகம்மது தாஹிர் சாகிப் ; iii. நவம்பர் 1910 ; viii. 613/1910/IV.

i. ஆயுர்வேத பாஸ்கரன்—ஜனவரி, 1908-க்கு : தொகுதி 1, எண் 1 : முதற் பதிப்பு ; ii. மானேஜர் ஆயுர்வேதிக் டிஸ்பென்ஸரி, காஞ்சீவரம் ; சுதர்ஸன் பிரஸ், சின்ன காஞ்சீவரம் ; iii. ஜனவரி, 1908 ; iv. உ.ப. 32 ; v. 8 vo ; vi. 2-0-0 ஆண்டிற்கு ; vii. . .... ; viii. 155/1908/II.

i. ஆயுர்வேத பாஸ்கரன்—பிப்ரவரி, 1908-க்கு : தொகுதி 1, எண் 2 : முதற் பதிப்பு ; iii. பிப்ரவரி, 1908 ; viii. 156/1908/II.

i. ஆயுர்வேத பாஸ்கரன்—மார்ச், 1908-க்கு : தொகுதி 1, எண் 3: முதற் பதிப்பு ; iii. மார்ச், 1908 ; viii. 157/1908/II.

i ஆயுர்வேத பாஸ்கரன்—எப்ரல், 1908-க்கு : தொகுதி 1, எண் 4 : முதற் பதிப்பு ; iii. எப்ரல், 1908 ; viii. 158/1908/II.

i. ஆயுர்வேத பாஸ்கரன்—மே, 1908-க்கு : தொகுதி 1, எண் 5 : முதற் பதிப்பு ; iii. மே, 1908 ; viii. 259/1908/II.

i. ஆயுர்வேத பாஸ்கரன்—ஜூன். 1908-க்கு : தொகுதி 1, எண் 6 : முதற் பதிப்பு ; iii. ஜூன், 1908 ; viii. 427/1908/II.

i. ஆயுர்வேத பாஸ்கரன்—ஜூலை, 1908-க்கு : தொகுதி 1, எண் 7 : முதற் பதிப்பு ; iii. ஆகஸ்ட, 1908 ; viii. 227/1908/III.

i. ஆயுர்வேத பாஸ்கரன்—ஆகஸ்ட், 1908-க்கு : தொகுதி 1, எண் 8 : முதற் பதிப்பு ; செப்டம்பர், 1908 ; viii. 450/1908/III.

i. ஆயுர்வேத பாஸ்கரன்—செப்டம்பர், 1908-க்கு : தொகுதி 1, எண் 9 : முதற் பதிப்பு ; iii. அக்டோபர், 1908 ; viii. 17/1908/IV.

i. ஆயுர்வேத பாஸ்கரன்—அக்டோபர், 1908-க்கு : தொகுதி 1, எண் 10 : முதற் பதிப்பு ; iii. நவம்பர், 1908 ; viii. 289/1908/IV.

i. ஆயுர்வேத பாஸ்கரன்—நவம்பர், 1908-க்கு : தொகுதி 1, எண் 11 : முதற் பதிப்பு ; iii. டிசம்பர், 1908 ; viii. 559/1908/IV.

i. ஆயுர்வேத பாஸ்கரன்—டிசம்பர் 1908-க்கு : தொகுதி 1, எண் 12 : முதற் பதிப்பு ; iii. பிப்ரவரி, 1909 ; viii. 621/1909/I.

i. ஆயுர்வேத பாஸ்கரன்—ஜனவரி, 1909-க்கு : தொகுதி 2, எண் 1 : முதற் பதிப்பு ; iii. மார்ச், 1909 ; viii. 622/1909/I.

i. ஆயுர்வேத பாஸ்கரன்—பிப்ரவரி, 1909-க்கு : தொகுதி 2, எண் 2 : முதற் பதிப்பு ; iii. மார்ச், 1909 ; viii. 33/1909/II.

i. ஆயுர்வேத பாஸ்கரன்—மார்ச், 1909-க்கு : தொகுதி 2, எண் 3 : முதற் பதிப்பு ; iii. ஏப்ரல், 1909 ; viii. 202/1909/II.

i. ஆயுர்வேத பாஸ்கரன்—ஏப்ரல், 1909-க்கு ; தொகுதி 2, எண் 4 : முதற் பதிப்பு ; iii. ஜூன், 1909 ; viii. 487/1909/II.

i. ஆயுர்வேத பாஸ்கரன்—மே & ஜூன், 1909-க்கு : தொகுதி 2, எண் 5 & 6 : முதற் பதிப்பு ; ஜூலை, 1909 ; viii. 340/1909/III.

i. ஆயுர்வேத பாஸ்கரன்—ஜூலை, 1909-க்கு : தொகுதி 2, எண் 7 : முதற் பதிப்பு ; iii. செப்டம்பர், 1909 ; viii. 663/1909/III.

i. ஆயுர்வேத பாஸ்கரன்—ஆகஸ்ட், 1909-க்கு : தொகுதி 2, எண் 8 : முதற் பதிப்பு ; iii. நவம்பர், 1909 ; viii. 638/1909/IV.

i. ஆயுர்வேத பாஸ்கரன்—செப்டம்பர், 1909-க்கு: தொகுதி 2, எண் 9: முதற் பதிப்பு; iii. நவம்பர், 1909; viii. 40/1910/I.

i. ஆயுர்வேத பாஸ்கரன்—அக்டோபர், 1909-க்கு: தொகுதி 2, எண் 10: முதற் பதிப்பு; பிப்ரவரி, 1910; viii. 383/1910/I.

i. ஆயுர்வேத பாஸ்கரன்—நவம்பர், 1909-க்கு: தொகுதி 2, எண் 11: முதற் பதிப்பு; viii. 457/1910/I.

i. ஆயுர் வேத பாஸ்கரன்—டிசம்பர், 1909-க்கு: தொகுதி 2, எண் 12: முதற் பதிப்பு; iii. மே, 1910; viii. 426/1910/II.

i. ஆரோக்கிய போதினி—ஜூன், 1908-க்கு: தொகுதி 1, எண் 1: முதற் பதிப்பு—டி. ஏ. சாமிநாத அய்யர்; ii. சி. குமாரசாமி நாயுடு & சன்ஸ்; காக்ஸ்டன் பிரஸ், சென்னை; iii. மே, 1908; iv. உ.ப. 48; v. 8 vo; vi. 3-0-0 ஆண்டிற்கு; vii. ......; viii. 3/1908/III.

i. ஆரோக்கிய போதினி—ஜூலை, 1908-க்கு; தொகுதி 1, எண் 2: முதற் பதிப்பு—டி. ஏ. சாமிநாத அய்யர்; iii. ஜூலை, 1908; viii. 84/1908/IV.

i. ஆரோக்கிய போதினி—ஆகஸ்ட், 1908-க்கு: தொகுதி 1, எண் 3: முதற் பதிப்பு—டி. ஏ. சாமிநாத அய்யர்; iii. ஆகஸ்ட், 1908; viii. 85/1908/IV.

i. ஆரோக்கிய போதினி—செப்டம்பர், 1908-க்கு: தொகுதி 1, எண் 4; முதற் பதிப்பு—டி. ஏ. சாமிநாத அய்யர்; iii. அக்டோபர் 1908; viii, 109/1908/IV.

i. ஆரோக்கிய போதினி—அக்டோபர், 1908-க்கு: தொகுதி 1, எண் 5: முதற் பதிப்பு—டி. ஏ. சாமிநாத அய்யர்; iii. டிசம்பர், 1908; viii. 388/1908/IV.

i. ஆரோக்கிய போதினி—நவம்பர், 1908-க்கு: தொகுதி 1, எண் 6: முதற் பதிப்பு—டி. ஏ. சாமிநாத அய்யர்; iii. மார்ச், 1909; iv. உ.ப. 18; viii. 379/1909/I.

i. ஆல்காட் கிண்டர் கார்டன் மதிப்புரை—எப்ரல், 1908-க்கு: தொகுதி 1, எண் 1: முதற் பதிப்பு—எம். சி. ராஜா; ii. எம். சி. ராஜா; கன்னிமரா பிரஸ், சென்னை; iii. ஏப்ரல், 1908; iv. உ.ப. 16; v. 8 vo; vi. 0-13-0 ஆண்டிற்கு; vii. ....; viii. 608/1908/IV.

i. ஆல்காட் கிண்டர் கார்டன் மதிப்புரை—மே & ஜூன், 1908-க்கு : தொகுதி 1, எண் 2 & 3 : முதற் பதிப்பு—எம். சி. ராஜா ; iii. ஜூன், 1908 ; iv. உ.ப. 24 ; viii. 609/1908/IV.

i ஆல்காட் கிண்டர் கார்டன் மதிப்புரை—ஜூலை, 1908-க்கு : தொகுதி 1, எண் 4 : முதற் பதிப்பு—எம். சி. ராஜா ; iii. ஜூலை, 1908 ; iv. உ. ப. 16 ; viii. 610/1908/IV.

i ஆல்காட் கிண்டர் கார்டன் மதிப்புரை—ஆகஸ்ட், 1908-க்கு : தொகுதி 1, எண் 5 : முதற் பதிப்பு—எம். சி. ராஜா ; iii. ஆகஸ்ட், 1908 ; iv. உ. ப. 32 ; viii. 611/1908/IV.

i. ஆல்காட் கிண்டர் கார்டன் மதிப்புரை—செப்டம்பர், 1908-க்கு ; தொகுதி 1, எண் 6 : முதற் பதிப்பு—எம். சி. ராஜா ; iii. செப்டம்பர், 1908 ; iv. உ.ப. 16 ; viii. 612/1908/IV.

i. ஆல்காட் கிண்டர் கார்டன் மதிப்புரை—அக்டோபர், 1908-க்கு : தொகுதி 1, எண் 7 : முதற் பதிப்பு—எம். சி. ராஜா ; iii. அக்டோபர், 1908 ; viii. 613/1908/IV.

i. ஆல்காட் கிண்டர் கார்டன் மதிப்புரை—நவம்பர், 1908-க்கு : தொகுதி 1, எண் 8 : முதற் பதிப்பு—எம். சி. ராஜா ; iii. நவம்பர், 1908 ; viii. 614/1908/IV.

i. இகபரசுக சாதனி—மே-செப்டம்பர், 1903-க்கு : தொகுதி 1. எண் 1-5 : முதற் பதிப்பு—கே. லோகநாத முதலியார்—தொ.து. ; ii. கே. லோகநாத முதலியார் ; மனோன்மணி விலாச அச்சுக்கூடம், சென்னை ; iii. செப்டம்பர், 1903 ; iv. உ.ப. 8 ; v. 4 to ; vi. 1-4-0 ; vii. ...... ; viii. 32/1903/IV.

i. இகபரசுக சாதனி—அக்டோபர்—டிசம்பர், 1903 ஜனவரி, பிப்ரவரி, 1904-க்கு : தொகுதி 1, எண் 6—10 : முதற் பதிப்பு—கே. லோகநாத முதலியார் ; iii. பிப்ரவரி, 1904 ; iv. உ. ப. 8 vo , v. 4 to ; vi. 0-10-0 ; viii. 25/1904/II.

i. இகபர சுக சாதனி—மார்ச் & ஏப்ரல் 1904-க்கு : தொகுதி 1, எண் 11 & 12 : முதற் பதிப்பு—கே. லோகநாத முதலியார் ; iii. ஏப்ரல், 1904 ; iv. உ.ப. 36 ; v. 4 to ; vi. 0-4-0 ; viii. 491904/II.

i. இந்திய சட்ட ஜெஜட்—ஆகஸ்ட், 1906-க்கு : தொகுதி 1 பகுதி 1—எம். ஏ. லோகநாதன்—தொ.து. ; ii. என். ராதா கிருஷ்ணன் &கோ ; பீர்லஸ் பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1906 ; iv. உ.ப. 50 ; v. போலியோ ; vi. 4-8-0 ஆண்டிற்கு ; vii. ...... ; viii. 306/1906/IV.

i. இந்திய சட்ட கெஜட்—செப்டம்பர், 1906-க்கு : தொகுதி 1' பகுதி 2—எம். ஏ. லோகநாதன்—தொ.து. ; iii. அக்டோபர், 1906 ; viii. 307/1906/IV.

i. இந்திய சட்ட கெஜட்—அக்டோபர், 1906-க்கு : தொகுதி 1, பகுதி 3—எம். ஏ. லோகநாதன்—தொ.து. ; iii. நவம்பர் 1906 ; iv. உ ப 55 ; viii. 308/1906/IV.

i. இந்திய சட்ட கெஜட்—நவம்பர், 1906-க்கு : தொகுதி 1, பகுதி 4—எம். ஏ. லோகநாதன்—தொ.து. ; iii. டிசம்பர், 1906 , iv. உ.ப. 62 ; viii. 309/1906/IV.

i. இந்திய சட்ட கெஜட் : தொகுதி 1, பகுதி 5—எம். ஏ. லோகநாதன்—தொ.து. ; iii. ஜனவரி, 1907 ; iv. உ.ப. ,48 ; v. புல்ஸ்கேப் ; viii. 322/1907/I.

i இந்திய சட்ட கெஜட் : தொகுதி 2 ; பகுதி 1—எம். ஏ. லோகநாதன்—தொ.து ; iii. பிப்ரவரி, 1907 ; iv. உ.ப. 68 ; viii. 323/1907/I.

i. இந்திய சட்ட கெஜட் : தொகுதி 2 ; பகுதி 2—எம். ஏ. லோகநாதன்—தொ.து ; ii. என். ராதாகிருஷ்ண & கோ., மினர்வா பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1907 ; iv. உ.ப. 49 ; viii. 241/1907/II.

i. இந்திய சட்ட கெஜட் : தொகுதி 2 ; பகுதி 3 ;—எம். ஏ. லோகநாதன்—தொ.து ; iii. ஏப்ரல், 1907 ; iv. உ.ப. 47 ; viii. 242/1907/II.

i. இந்திய சட்ட கெஜட் : தொகுதி 2 ; பகுதி 4—எம். ஏ. லோகநாதன்—தொ.து ; iii. ஏப்ரல் 1907 ; iv. உ. ப. 47 ; viii. 243/1907/II.

i. இந்திய சட்ட கெஜட் : தொகுதி 2 ; பகுதி 5—எம். ஏ. லோகநாதன் ; iii. ஜூன், 1907 ; iv. உ. ப. 18 ; viii. 196/1907/III.

i. இந்திய சட்ட கெஜட் : தொகுதி 2 ; பகுதி 6—எம். ஏ. லோகநாதன் ; iii. ஜூலை, 1907 ; iv. உ.ப. 51 ; viii. 197/1907/III.

i. இந்திய சட்ட கெஜட் : தொகுதி 2 ; பகுதி 7—எம். ஏ. லோகநாதன்—தொ.து ; iii. ஆகஸ்ட், 1907 ; iv. உ.ப. 41 ; viii. 206/1907/IV.

i. இந்திய சட்ட கெஜட் : தொகுதி 2 ; பகுதி 8—எம். ஏ. லோகநாதன் ; iii. செப்டம்பர், 1907 ; iv. உ.ப. 45 ; viii. 207/1907/IV.

i. இந்திய சட்ட கெஜட் : தொகுதி 2 ; பகுதி 9—எம். ஏ லோகநாதன் ; iii. அக்டோபர், 1907 ; iv. உ.ப. 49 ; viii. 308/1907/IV.

i. இந்திய சட்ட கெஜட்—தொகுதி 2 ; பகுதி 10 : முதற் பதிப்பு—எம். ஏ. லோகநாதன் ; ii. என். ராதாகிருஷ்ண & கோ ; பீர்லஸ் பிரஸ், சென்னை ; iii. டிசம்பா, 1907 ; iv. உ.ப. 18; viii. 492/1908/I.

i. இந்திய சட்ட கெஜட்—நவம்பர், 1907-க்கு : தொகுதி 2 ; பகுதி 11—முதற் பதிப்பு ; எம். ஏ. லோகநாதன் : iii. ஜனவரி, 1908 ; iv. உ. ப. 17 ; viii. 493/1908/I.

i. இந்திய சட்ட கெஜட்—டிசம்பர், 1907-க்கு : தொகுதி 2 ; பகுதி 12—முதற் பதிப்பு—எம். ஏ. லோகநாதன் ; iii. பிப்ரவரி, 1908 ; iv. உ.ப. 40 ; viii. 494/1908/I.

i. இந்திய சட்ட கெஜட்—ஜனவரி, 1908-க்கு : தொகுதி 3 ; பகுதி 1 : முதற் பதிப்பு ; iii. ஏப்ரல், 1908 ; iv. உ.ப. 36 ; viii. 56/1908/II.

i. இந்திய சட்ட கெஜட்—பிப்ரவரி & மார்ச், 1908-க்கு : தொகுதி. 3, பகுதி 2 & 3 : முதற் பதிப்பு ; iii. ஜூன், 1908 ; v. உ.ப. 36 ; viii. 353/1908/II.

i. இந்திய சட்ட கெஜட்—ஏப்ரல், 1908-க்கு : தொகுதி 3 ; பகுதி 4 : முதற் பதிப்பு ; ii. என். ராதாகிருஷ்ண & கோ., கார்டியன் பிரஸ், சென்னை ; iii. அக்டோபர், 1908 ; iv. உ.ப. 16 ; viii. 228/1908/IV.

i. இந்திய சட்ட கெஜட்—மே & ஜூன், 1908-க்கு : தொகுதி 3 ; பகுதி 5 & 6 : முதற் பதிப்பு ; iii. ஜூலை, 1908 ; iv. உ.ப. 74 ; viii. 535/1908/III.

i. இந்திய சட்ட கெஜட்—ஜூலை, 1908-க்கு : தொகுதி 3 ; பகுதி 7; iii. ஆகஸ்ட், 1908; iv. உ.ப. 44; viii· 566/1908/III.

i. இந்திய சட்ட கெஜட்—ஆகஸ்ட், 1908-க்கு : தொகுதி 3 ; பகுதி 8 : முதற் பதிப்பு ; iii. அக்டோபர், 1908 ; iv. உ.ப. 38; viii. 229/1908/IV.

i. இந்திய சட்ட கெஜட்—ஜனவரி, 1909-க்கு : தொகுதி 4 ; எண் 1 : முதற் பதிப்பு ; ii. என். ராதாகிருஷ்ண & கோ ; இந்தியன் லா கெசட் பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1909 ; iv. உ.ப. 44 ; viii. 615/1909/I.

i. இந்து தியாலாஜிகல் ஜர்னல், ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம், சுந்தர காண்டம் : தொகுதி 1 ; எண் 1 ; முதற் பதிப்பு ; பி. ஜே. என். சர்மா—தொ.து ; ii. டி. ஜே. என்; சர்மா, ஆனந்தா பிரஸ், சென்னை ; iii. ஏப்ரல், 1908 . v. உ.ப. 31 ; v. 8 vo ; vi. 0–2–6 ; vii. . . . . ; viii. 53/1908/II.

i. இந்து தியாலாஜிகல் ஜர்னல், ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம், சுந்தர காண்டம்—மே, 1908-க்கு : தொகுதி 1 ; எண் 2 : முதற் பதிப்பு ; பி. ஜே. என். சர்மா—தொ.து.; iii. ஜூன், 1908 ; iv. உ.ப. 40 ; vi. 0-3-0 ; viii. 337/1908/II.

i. இந்து தியாலாஜிகல் ஜர்னல், ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம், சுந்தர காண்டம்—ஜூன், 1908-க்கு : தொகுதி 1 ; எண் 3 : பி. ஜே. என். சர்மா—தொ.து.; iii. ஜூலை, 1908 ; vi. 2-8-0 per year ; viii. 116/1908/III

i. இந்து தியாலாஜிகல் ஜர்னல், ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம், சுந்தர காண்டம்—ஜூலை முதல் செப்டம்பர் 1908 வரை: தொகுதி 1 ; எண் 4 முதல் 6 வரை : பி. ஜே. என். ஸ்ரீனிவாச சர்மா, ii. பி. ஜே. என். சர்மா, விவேகானந்த பிரஸ், சென்னை ; iii. நவம்பர், 1908 ; iv. உ.ப. 128 ; viii. 327/1908/IV.

i. இந்து தியாலாஜிகல் ஜர்னல், ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம், சுந்தர காண்டம் : எண் 8 & 9 : முதற் பதிப்பு—பி. ஜே. என். ஸ்ரீனிவாச சர்மா தொ.து ; iii. மே, 1909 ; iv. உ.ப. 64 ; vi. 2-8-0 ஆண்டிற்கு ; viii. 303/1909/II.

i. இந்து தியாலாஜிகல் ஜர்னல், ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம், சுந்தர காண்டம்—எண் 10 : முதற் பதிப்பு—பி. ஜே. என். ஸ்ரீனிவாச சர்மா—தொ.து.; iv. உ.ப. 40 ; viii. 304/1909/II.

i. இந்து தியாலாஜிகல் ஜர்னல், ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம், பாலகாண்டம்—மே, 1909-க்கு : எண் 1 ; முதற் பதிப்பு—பி. ஜே. என். ஸ்ரீனிவாச சர்மா ; ii. பி. ஜே. என். சர்மா, ஜானகி விலாச பிரஸ், சென்னை ; iii. மே, 1909 ; iv. உ.ப. 40 ; vi. 0-2-0 ; viii. 305/1909/II.

i. இந்து தியாலாஜிகல் ஜர்னல் ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம், சுந்தர காண்டம்—செப்டம்பர் & அக்டோபர், 1908 : எண் 7; முதற் பதிப்பு—பி.ஜே.என். ஸ்ரீனிவாச சர்மா—தொ.து ; ii. பி. ஜே. என். ஸ்ரீனிவாச சர்மா, விவேகானந்த பிரஸ், சென்னை ; iii. ஜனவரி, 1909 ; viii. 614/1909/III.

i. இந்து தியாலாஜிகல் ஜர்னல் ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம், பாலகாண்டம்—ஜூன், 1909 ; எண் 2 : முதற் பதிப்பு—பி. ஜே. என். ஸ்ரீனிவாச சர்மா—தொ.து.; iii. ஜூன், 1909 ; vi. 1-8-0 ஆண்டிற்கு ; viii. 194/1909/III.

i. இந்து தியாலாஜிகல் ஜர்னல், ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம், பாலகாண்டம்—ஜூலை, 1909 ; எண் 3 : முதற் பதிப்பு—பி. ஜே. என். ஸ்ரீனிவாச சர்மா—தொ.து. ; iii. ஜூலை, 1909 ; viii. 673/1909/III.

i. இந்து தியாலாஜிகல் ஜர்னல், ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம், பாலகாண்டம்—ஆகஸ்ட், 1909 ; எண் 4 : முதற் பதிப்பு—பி. ஜே. என். ஸ்ரீனிவாச சர்மா—தொ.து.; iii. ஆகஸ்ட், 1909 ; iv. உ.ப. 32 ; viii. 674/1909/III.

i. இந்து தியாலாஜிகல் ஜர்னல், ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம், பாலகாண்டம்—செப்டம்பர், 1909 ; எண் 5 : முதற் பதிப்பு—பி. ஜே. என். ஸ்ரீனிவாச சர்மா—தொ.து.; ii. பி. ஜே. என். ஸ்ரீனிவாச சர்மா, ஜானகி விலாச பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1909 ; iv. உ.ப. 32 ; vi. 2-0-0 ஆண்டிற்கு; viii 819/1910/II.

i. இந்து தியாலாஜிகல் ஜர்னல், ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம், பாலகாண்டம்—அக்டோபர், 1909 ; எண் 6 : முதற் பதிப்பு—பி. ஜே. என். ஸ்ரீனிவாச சர்மா—தொ.து.; iii. அக்டோபர் 1909 ; viii. 820/1910/II.

i. இந்து தியாலாஜிகல் ஜர்னல், ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம், பாலகாண்டம்—நவம்பர் & டிசம்பர், 1909 ; எண் 7 & 9 : முதற் பதிப்பு—பி. ஜே. என். ஸ்ரீனிவாச சர்மா—தொ.து. ; iii. நவம்பர் & டிசம்பர், 1909 ; iv. உ.ப. 92 ; viii. 821/1910/II.

i. இந்து தியாலாஜிகல் ஜர்னல், ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம், அயோத்யா காண்டம்—மார்ச், 1910 ; எண் 1 : முதற் பதிப்பு—பி. ஜே. என். ஸ்ரீனிவாச சர்மா—தொ.து.; iii. மார்ச், 1910 ; iv. உ.ப. 56 ; vi. 2-4-0 ஆண்டிற்கு ; viii. 822/1910/II.

i. இந்து தியாலாஜிகல் ஜர்னல், ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம், அயோத்யா காண்டம்—ஏப்ரல், 1910 ; எண் 2 : முதற் பதிப்பு—பி. ஜே. என். ஸ்ரீனிவாச சர்மா—தொ.து.; iii. ஜூன், 1910 ; iv. உ.ப. 56 ; viii. 823/1910/II.

i. இந்து தியாலாஜிகல் ஜர்னல், ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம், சுந்தர காண்டம் ; எண் 11-13 : முதற் பதிப்பு—பி. ஜே. என். ஸ்ரீனிவாச சர்மா ; iv. உ.ப. 120 ; vi. 0-9-0 ; viii. 824/1910/II.

i. இந்து தியாலாஜிகல் ஜர்னல், ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம், சுந்தர காண்டம்—எண் 14-16 : முதற் பதிப்பு—பி. ஜே. என். ஸ்ரீனிவாச சர்மா—தொ.து.; iii. ஆகஸ்ட், 1910 ; iv. உ.ப. 196 ; vi. 3-0-0 16 பகுதிகளுக்கும் ; viii. 633/1910/III.

i. இந்து தியாலாஜிகல் ஜர்னல், ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம், அயோத்யா காண்டம்—எண் 3 & 4 : முதற் பதிப்பு—

பி. ஜே. என். ஸ்ரீனிவாச சர்மா—தொ.து; iii. அக்டோபர், 1910; iv. உ.ப. 116; vi. 2-4-0 ஆண்டிற்கு; viii. 201/1910/IV.

i. இந்து தியாலாஜிகல் ஜர்னல், ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம், அயோத்தியா காண்டம்—எண் 5; முதற் பதிப்பு—பி. ஜே. என். ஸ்ரீனிவாச சர்மா; iii. நவம்பர், 1910; iv. உ.ப. 56; viii. 687/1910/IV.

i. இந்து தியாலாஜிகல் ஜர்னல், ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம், அயோத்தியா காண்டம்—எண் 6; முதற் பதிப்பு—பி. ஜே. என். ஸ்ரீனிவாச சர்மா; iii. டிசம்பர், 1910; viii. 688/1910/IV.

i. இஸ்லாம் நேசன்—செப்டம்பர், 1909-க்கு, தொகுதி 1; எண் 1: முதற் பதிப்பு—சுல்தான் சையத் அஹமத் ராவுத்தர்; ii. விவேகபாநு பிரஸ், மதுரை; iii. செப்டம்பர், 1909; iv. உ.ப. 28; v. 8 vo; vi 0-12-0 ஆண்டிற்கு; vii. ......; viii. 693/1909/III.

i. இஸ்லாம் நேசன்—டிசம்பர், 1909-க்கு: தொகுதி 1; எண் 2: முதற் பதிப்பு சுல்தான் சையத் அகமத் ராவுத்தர்; iii. ஜனவரி, 1910; iv. உ.ப. 32; viii. 347/1910/I.

i. இஸ்லாம் நேசன்—மார்ச், 1910-க்கு: தொகுதி 1; எண் 3: முதற் பதிப்பு—சுல்தான் சையத் அகமத் ராவுத்தர்; iii. மார்ச், 1910; iv. உ.ப. 34; viii. 125/1910/II.

i. இஸ்லாம் நேசன்—ஜூன், 1910-க்கு: தொகுதி 1; எண் 4: முதற் பதிப்பு—சுல்தான் சையத் அகமத் ராவுத்தர்; iii. ஜூன், 1910; iv. உ.ப. 32; viii. 624/1910/II.

i. இஸ்லாம் நேசன்—ஆகஸ்ட், 1910-க்கு: தொகுதி 2; எண் 4: முதற் பதிப்பு—சுல்தான் சையத் அகமத் ராவுத்தர்; iii. செப்டம்பர், 1910; iv. உ.ப. 48; vi. 2-0-0 ஆண்டிற்கு; viii. 778/1910/III.

i. இஸ்லாம் நேசன்—செப்டம்பர், 1910-க்கு: தொகுதி 2; எண் 2: முதற் பதிப்பு—சுல்தான் சையத் அகமத் ராவுத்தர்; iii. அக்டோபர், 1910; iv. உ.ப. 32; viii. 272/910/IV.

i. இஸ்லாம் நேசன்—அக்டோபர், 1910-க்கு: தொகுதி 2; எண் 3: முதற் பதிப்பு—சுல்தான் சையத் அகமத் ராவுத்தர்; iii. டிசம்பர், 1910; viii. 588/1910/IV.

i. உபநிடத வித்தியா—தொகுதி 3; எண் 5 & 6: முதற் பதிப்பு—சி. ஆர். ஸ்ரீனிவாச சாஸ்திரி; ii. சி. ஆர். ஸ்ரீனிவாச சாஸ்திரி, ஜகத்குரு அச்சுக்கூடம், நடுக்காவேரி; iii. மார்ச்,

1901 ; iv. உ.ப. 76 ; v. 8 vo.; vi. 0—8—0 ; vii. இறைவனையும் ஆத்மாவையும் பற்றி ஆராயும் 108 உபநிடதங்களின் வரிசைப் பதிப்பில் ஒரு பகுதி; viii. 247/1901/I.

i. உபநிடத வித்தியா—தொகுதி 3 ; எண் 7 & 8 : முதற் பதிப்பு—சி. ஆர். ஸ்ரீனிவாச சாஸ்திரி ; iii. மே, 1901 ; iv. உ.ப. 80 ; vi. 3–0–0 ஆண்டிற்கு ; viii. 52/1901/III.

i. உபநிஷதார்த்த தீபிகை—நவம்பர், 1900-க்கு : தொகுதி 3; எண் 1 : முதற் பதிப்பு—வ. சிவராவ் ; ii. தாம்ஸன் அண்டு கோ, மினர்வா அச்சுக்கூடம், சென்னை ; iii. டிசம்பர், 1900 ; iv. உ.ப. 32; v. 8 vo ; vi. 3–8–0 ஆண்டிற்கு ; vii. உபநிடதத்தின் மூன்று பகுதிக்கான விளக்கத்திறகுத் தமிழ் மொழிபெயர்ப்பு தரப்பட்டுள்ளது. மூன்றும் இந்து வேதாந்த தத்துவங்களுக்கு ஏற்ப மொழிபெயர்ப்பு விளக்கம் அமைந்துள்ளது. viii. 35/1901/I.

i. உபநிஷதார்த்த தீபிகை—டிசம்பர், 1900-க்கு : தொகுதி 3 ; எண் 2 : முதற் பதிப்பு—வ. சிவராவ் ; iii. ஜனவரி 1901 ; viii. 103 /1901/I.

i. உபநிஷதார்த்த தீபிகை—ஜனவரி 1901-க்கு : தொகுதி 3 ; எண் 3 : முதற் பதிப்பு—வ. சிவராவ் ; iii. மார்ச், 1901 ; viii. 54/1901/II.

i. உபநிஷதார்த்த தீபிகை—பிப்ரவரி, 1901-க்கு : தொகுதி 3 ; எண் 4 : முதற் பதிப்பு—வ. சிவராவ் ; iii. எப்ரல், 1901 ; viii. 208/1901/II.

i. உபநிஷதார்த்த தீபிகை—மார்ச், 1901-க்கு : தொகுதி 3 ; எண் 5 : முதற் பதிப்பு—வ. சிவராவ் ; iii. மே, 1901 ; viii. 270/1901/II.

i. உபநிஷதார்த்த தீபிகை—எப்ரல் & மே 1901-க்கு : தொகுதி 3; எண் 6 & 7 : முதற் பதிப்பு—வ. சிவராவ் ; iii. ஜூன், 1901 ; iv. உ.ப. 64 ; vii. முக்கிய உபநிடதங்களும் அவற்றுக்கான அத்வைத, விசிஷ்டாத்வைத, துவைத பாஷியங்களும் தமிழில் அடங்கியுள்ளன; viii. 19/1901/III.

i. உபநிஷதார்த்த தீபிகை—ஜூன், 1901-க்கு : தொகுதி 3 ; எண் 8 : முதற் பதிப்பு—வ. சிவராவ் ; iii. ஆகஸ்ட், 1901 ; iv. உ.ப. 32 ; viii. 269/1901/III.

i. உபநிஷதார்த்த தீபிகை—ஜூலை, 1901-க்கு : தொகுதி 3 ; எண் 9 : முதற் பதிப்பு—வ. சிவராவ் ; viii. 270/1901/III.

i. உபநிஷதார்த்த தீபிகை—ஆகஸ்ட், 1901-க்கு : தொகுதி 3 ; எண் 10 முதற் பதிப்பு—எ. சிவராவ் ; ii. ஓ. கந்தசாமி முதலியார்; மினர்வா அச்சுக்கூடம், சென்னை ; iii செப்டம்பர், 1901 ; iv. உ.ப. 37 ; viii. 141/1901/IV.

i. உபநிஷதார்த்த தீபிகை—செப்டம்பர் & அக்டோபர், 1901-க்கு; தொகுதி 3 ; எண் 11 & 12 ; முதற் பதிப்பு—எ. சிவராவ் ; iii. டிசம்பர், 1901 ; iv. உ.ப. 64 ; viii. 116/1902/I.

i. உபநிஷதார்த்த தீபிகை—நவம்பர், 1901-க்கு : தொகுதி 4 ; எண் 1 : முதற் பதிப்பு—எ. சிவராவ் ; iii. ஜனவரி; 1902 ; iv. உ.ப. 32 ; viii. 188/1902/I.

i. உபநிஷதார்த்த தீபிகை—டிசம்பர், 1901-க்கு : தொகுதி 4 ; எண் 2 : முதற் பதிப்பு—எ. சிவராவ் ; iii. பிப்ரவரி, 1902 ; viii. 287/1902/I.

i. உபநிஷதார்த்த தீபிகை—ஜனவரி & பிப்ரவரி, 1902-க்கு ; தொகுதி 4 ; எண் 3 & 4 முதற் பதிப்பு—எ. சிவராவ் ; iii. மார்ச், 1902 ; iv. உ.ப. 64 ; viii. 61/1902/II.

i. உபநிஷதார்த்த தீபிகை—மார்ச் & ஏப்ரல், 1902-க்கு ; தொகுதி 4 ; எண் 5 & 6 ; முதற் பதிப்பு—எ. சிவராவ் ; iii. ஜூன், 1902 ; viii. 46/1902/III.

. உபநிஷதார்த்த தீபிகை—மே, 1902-க்கு : தொகுதி 4 ; எண் 7 ; முதற் பதிப்பு—எ. சிவராவ் ; iii. ஜூலை, 1902 ; iv. உ.ப. 32 ; viii. 144/1902/III.

i. உபநிஷதார்த்த தீபிகை—ஜூன், 1902-க்கு ; தொகுதி 4 ; எண் 8 முதற் பதிப்பு—எ. சிவராவ் ; iii. ஆகஸ்ட், 1902 ; iv. உ.ப. 31 ; viii. 262/1902/III.

i. உபநிஷதார்த்த தீபிகை—ஜூலை, 1902-க்கு ; தொகுதி 4 ; எண் 9 : முதற் பதிப்பு—எ. சிவராவ் ; iv. உ.ப. 32 ; viii. 263/1902/III.

i. உபநிஷதார்த்த தீபிகை—ஆகஸ்ட், 1902-க்கு ; தொகுதி 4 ; எண் 10 முதற் பதிப்பு—எ. சிவராவ் ; iii. அக்டோபர், 1902 ; viii. 196/1902/IV.

i. உபநிஷதார்த்த தீபிகை—செப்டம்பர், 1902-க்கு : தொகுதி 4; எண் 11 ; முதற் பதிப்பு—எ. சிவராவ் ; iii. நவம்பர், 1902 ; viii. 243/1902/IV.

. உபநிஷதார்த்த தீபிகை—அக்டோபர், 1902-க்கு ; தொகுதி 4 ; எண் 12 ; முதற் பதிப்பு—எ. சிவராவ் ; iii. டிசம்பர் 1902 ; viii. 87/1903/I.

i. உபநிஷதார்த்த தீபிகை—நவம்பர், 1902-க்கு ; தொகுதி 5 ; எண் 1 : முதற் பதிப்பு—வ. சிவராவ் ; iii. ஜனவரி, 1903 ; viii. 166/1903/I.

i. உபநிஷதார்த்த தீபிகை—டிசம்பர், 1902-க்கு ; தொகுதி 5 ; எண் 2 : முதற் பதிப்பு—வ. சிவராவ் ; iii. பிப்ரவரி, 1903 ; viii. 293/1903/I.

i. உபநிஷதார்த்த தீபிகை—ஜனவரி, 1903-க்கு ; தொகுதி 5 ; எண் 3 : முதற் பதிப்பு—வ. சிவராவ் ; iii. மார்ச், 1903 ; viii. 59/1903/II.

i. உபநிஷதார்த்த தீபிகை—பிப்ரவரி, 1903-க்கு ; தொகுதி 5 ; எண் 4 : முதற் பதிப்பு—வ. சிவராவ் ; viii. 60/1903/II.

i. உபநிஷதார்த்த தீபிகை—மார்ச், 1903-க்கு ; தொகுதி 5; எண் 5 ; முதற் பதிப்பு—வ. சிவராவ் ; iii. மே, 1903 ; viii 264/1903/II.

i. உபநிஷதார்த்த தீபிகை—ஏப்ரல், 1903-க்கு ; தொகுதி 5 ; எண் 6 ; முதற் பதிப்பு—வ. சிவராவ் ; iii. ஆகஸ்ட், 1903 ; viii. viii. 309/1903/III.

i. உப நிஷதார்த்த தீபிகை—மே 1903-க்கு ; தொகுதி 5; எண் 7 ; முதற் பதிப்பு—வ. சிவராவ் ; iv. உ.ப. 38 ; viii. 310/1903/III.

i. உபநிஷதார்த்த தீபிகை—ஜூன், 1903-க்கு : தொகுதி 5; எண் 8 : முதற் பதிப்பு—வ. சிவராவ் ; iii. செப்டம்பர், 1903 : iv. உ.ப. 32 ; viii. 98/1903/IV.

i. உபநிஷதார்த்த தீபிகை—ஜூலை, 1903-க்கு ; தொகுதி 5, எண் 9 ; முதற் பதிப்பு—வ. சிவராவ் ; iii. நவம்பர், 1903 ; vi. 0–5–0 ; viii. 280/1903/IV.

i. உபநிஷதார்த்த தீபிகை—ஆகஸ்ட்—அக்டோபர், 1903-க்கு; தொகுதி 5, எண் 10, 11 & 12;—வ. சிவராவ் ; iii. பிப்ரவரி, 1904 ; iv. உ.ப. 96 ; vi. 3–8–0 ஆண்டிற்கு ; viii. 240/1904/I.

i. உபநிஷதார்த்த தீபிகை—ஜனவரி அண்டு பிப்ரவரி, 1904-க்கு ; தொகுதி 6, எண் 1 & 2 ; முதற் பதிப்பு—வ. சிவராவ் ; iii. மார்ச், 1904 ; iv. உ.ப. 32 ; viii. 216/1904/II.

i உபநிஷதார்த்த தீபிகை—மார்ச், 1904-க்கு ; தொகுதி 6, எண் 3 முதற் பதிப்பு—வ. சிவராவ் ; viii. 217/1904/II.

i. உபநிஷதார்த்த தீபிகை—ஏப்ரல், 1904-க்கு, தொகுதி 6; எண் 4 முதற் பதிப்பு—எ. சிவராவ்; iii. மே, 1904; viii 316/1904/II.

i. உபநிஷதார்த்த தீபிகை—மே, 1904-க்கு; தொகுதி 6; எண் 5; முதற் பதிப்பு—எ. சிவராவ்; iii. ஜூலை, 1904; viii. 29/1904/IV.

i, உபநிஷதார்த்த தீபிகை—ஜூன் & ஜூலை, 1904; தொகுதி 6, எண் 6&7; முதற் பதிப்பு—எ. சிவராவ்; iii. ஆகஸ்ட், 1904; iv. உ.ப. 64; viii. 30/1904/IV.

i. உபநிஷதார்த்த தீபிகை—ஆகஸ்ட் & செப்டம்பர், 1904: தொகுதி 6, . எண் 8 & 9; முதற் பதிப்பு—எ. சிவராவ்; iii. அக்டோபர், 1904; iv. உ,ப. 74; viii. 124/1905/I.

i. உபநிஷதார்த்த தீபிகை—அக்டோபர், 1904-க்கு; தொகுதி 6, எண் 10; முதற் பதிப்பு—எ. சிவராவ்; iii. நவம்பர், 1904; iv. உ.ப. 32; viii. 125/1905/I.

i. உபநிஷதார்த்த தீபிகை—நவம்பர், 1904-க்கு: தொகுதி 6; எண் 11; முதற் பதிப்பு—எ. சிவராவ்; iii. டிசம்பர், 1904; viii. 126/1905/I.

i. உபநிஷதார்த்த தீபிகை—டிசம்பர், 1904-க்கு; தொகுதி 6, எண் 12; முதற் பதிப்பு—எ. சிவராவ்; viii. 127/1905/I.

i. உபநிஷதார்த்த தீபிகை—ஜனவரி, 1905-க்கு: தொகுதி 7, எண் 1; முதற் பதிப்பு—எ. சிவராவ்; iii. மார்ச், 1905; viii. 160/1905/III.

i. உபநிஷதார்த்த தீபிகை—பிப்ரவரி, 1905-க்கு; தொகுதி 7; எண் 2; முதற் பதிப்பு—எ. சிவராவ்; viii. 161/1905/III.

i. உபநிஷதார்த்த தீபிகை—ஆகஸ்ட் & செப்டம்பர், 1905; தொகுதி 7, எண் 8 & 9; ii. எ. சிவராவ்; மினர்வா பிரஸ், சென்னை; iii, நவம்பர், 1905; iv. உ.ப. 58; v. 8 vo; vi. 0–6–0; vii. .... viii. 37/1906/I.

i. ஐக்கிய சபைத் தூதிகை—அக்டோபர், 1910-க்கு தொகுதி 2, எண் 7: முதற் பதிப்பு—எச். ஏ. பாப்லே ஐயர்; ii. ஜே. ஜே. பானிங்கா ஐயர்; அமெரிக்கன் மிஷன் லினுக்ஸ் பிரஸ், மதுரை; iii. அக்டோபர், 1910; iv. உ.ப. 20; v. 8 vo; vi. 0–0–3; vii. ....; viii. 883/1910/IV.

i. ஐக்கிய சபைத் தூதிகை—அக்டோபர், 1910-க்கு தொகுதி 2, எண் 7: முதற் பதிப்பு—எச். ஏ. பாப்லே ஐயர்; iv. உ, ப. 28; vi. 0–0–6; viii. 884/1910/IV.

i. ஐக்கிய சபைத் தூதிகை—அக்டோபர், 1910-க்கு தொகுதி 2, எண் 7B : முதற் பதிப்பு—எச். ஏ. பாப்லே ஐயர் ; iv. உ. ப. 26 ; viii. 887/1910/IV.

i. ஐக்கிய சபைத் தூதிகை—நவம்பர், 1910-க்கு : தொகுதி 2, எண் 8: முதற் பதிப்பு—எச். ஏ. பாப்லே ஐயர் ; iii. நவம்பர், 1910; iv. உ. ப. 18 ; vi. 0-0-3 ; viii. 888/1910/IV.

i. ஐக்கிய சபைத் தூதிகை—நவம்பர், 1910-க்கு: தொகுதி 2, எண் 8: முதற் பதிப்பு—எச். ஏ. பாப்லே ஐயர் ; iv. உ.ப. 28 ; vi. 0—1—0 ; viii. 889/1910/IV.

i. ஐக்கிய சபைத் தூதிகை—நவம்பர் 1910-க்கு தொகுதி 2, எண் 8 B: முதற் பதிப்பு—எச். ஏ. பாப்லே ஐயர் ; iv. உ. ப. 20 ; vi. 0-0-3 ; viii. 892/1910/IV.

i. கமலாஸனி—ஜூன், 1909-க்கு தொகுதி 1, எண் 1: முதற் பதிப்பு—டி. எஸ். தியாகராஜ ஞானியார் ; ii. டி. எஸ். தியாகராஜ ஞானியார் ; எட்வர்ட் பிரஸ், நாகப்பட்டினம் ; iii. ஜூன், 1909; iv. உ. ப. 24 ; v. 8 vo; vi. 2-0-0 ஆண்டிற்கு ; vii. ......; viii. 165/1909/IV.

i. கமலாஸனி—ஜூலை, 1909-க்கு தொகுதி 1, எண் 2: முதற் பதிப்பு—டி. எஸ். தியாகராஜ ஞானியார் ; iii. ஆகஸ்ட், 1909 ; iv. உ. ப. 32 ; viii. 166/1909/IV.

i. கமலாஸனி—ஆகஸ்ட், 1909-க்கு தொகுதி 1, எண் 3 : முதற் பதிப்பு—டி. எஸ். தியாகராஜ ஞானியார் ; iii. அக்டோபர் 1909 ; iv. உ. ப. 28 ; viii. 167/1909/IV.

i. கமலாஸனி—செப்டம்பர், 1909-க்கு தொகுதி 1, எண் 4 : முதற் பதிப்பு—டி. எஸ். தியாகராஜ ஞானியார் ; iii. நவம்பர், 1909 ; viii. 469/1909/IV.

i. கமலாஸனி—அக்டோபர், 1909-க்கு தொகுதி 1, எண் 5: முதற் பதிப்பு—டி. எஸ். தியாகராஜ ஞானியார் ; iii. டிசம்பர், 1909 ; vi. 2-8-0 ஆண்டிற்கு ; viii. 185/1910/I.

i. கமலாஸனி—நவம்பர், 1909-க்கு தொகுதி 1, எண் 6 : முதற் பதிப்பு—டி. எஸ். தியாகராஜ ஞானியார் ; iii. மார்ச், 1910 ; viii. 197/1910/II.

i. கிராமாதிகாரி கெஜட்—ஜூன்-ஆகஸ்ட், 1903-க்கு தொகுதி 1, எண் 1–3: முதற் பதிப்பு—டி. பி. பார்த்தசாரதி அய்யங்கார்; ii. டி. கோபால் நாயுடு அண்டு கோ; வ. எல். வி. அச்சுக்கூடம், சென்னை; iii. ஆகஸ்ட், 1903; iv. உ. ப. 96; v. 8 vo; vi. 0–9–0; vii. ....; viii. 23/1903/IV.

i. கிராமாதிகாரி கெஜட்—செப்டம்பர் 1903-க்கு தொகுதி 1, எண் 4: முதற் பதிப்பு—டி. பி. பார்த்தசாரதி அய்யங்கார்; ஸ்ரீ நிகேதனம் அச்சுக்கூடம், சென்னை; iii. செப்டம்பர், 1903; iv. உ. ப. 36; vi, 2-3-0 ஆண்டிற்கு. viii. 270/1903/IV.

i. கிராமாதிகாரி கெஜட்—அக்டோபர் 1903-க்கு; தொகுதி 1 எண் 5: முதற் பதிப்பு—டி. பி. பார்த்தசாரதி அய்யங்கார்; iii. அக்டோபர், 1903; viii. 271/1903/IV.

i. கிராமாதிகாரி கெஜட்—நவம்பர், 1903-க்கு தொகுதி 1, எண் 6: முதற் பதிப்பு—டி. பி. பார்த்தசாரதி அய்யங்கார்; iii. நவம்பர், 1903; viii. 272/1903/IV.

i. கிராமாதிகாரி கெஜட்—டிசம்பர், 1903-க்கு தொகுதி 1, எண் 7: முதற் பதிப்பு—டி. பி. பார்த்தசாரதி அய்யங்கார்; iii. டிசம்பர் 1903; viii. 273/1903/IV.

i. கிராமாதிகாரி கெஜட்—மார்ச் & ஏப்ரல், 1907—டி. எஸ். பார்த்தசாரதி அய்யங்கார்; ii. டி. எஸ். பார்த்தசாரதி அய்யங்கார்; ஆனந்தா பிரஸ், சென்னை; iii. ஏப்ரல், 1907; iv. உ. ப. 64; vi. 2–2–0 ஆண்டிற்கு; viii. 19/1907/II.

i. கிருஷிகன்—ஏப்ரல், 1909-க்கு தொகுதி 1, எண் 1: முதற் பதிப்பு—ஜே. ஆர். ரங்கராஜு; ii. ஜே. ஆர். ரங்கராஜு; கார்டியன் பிரஸ், சென்னை; iii. ஏப்ரல், 1909; iv. உ. ப. 16; v. 8 vo; vi. 0–12–0 ஆண்டிற்கு; viii. 300/1909/II.

i. கிருஷிகன்—மே, 1909-க்கு எண் 2: முதற் பதிப்பு—ஜே. ஆர். ரங்கராஜு; iii. மே, 1909; viii. 306/1909/III.

i. கிருஷிகன்—ஜூன், 1909-க்கு தொகுதி 1, எண் 3: முதற் பதிப்பு—ஜே. ஆர். ரங்கராஜு; iii. ஜுன், 1909; viii. 307/1909/III.

i. கிருஷிகன்—ஜூலை, 1909-க்கு தொகுதி 1, எண் 4: முதற் பதிப்பு—ஜே. ஆர். ரங்கராஜு; iii. ஜுலை, 1909; viii. 500/1909 III.

i. கிருஷிகன்—ஆகஸ்ட், 1909-க்கு தொகுதி 1, எண் 5: முதற் பதிப்பு—ஜே. ஆர். ரங்கராஜு; iii. ஆகஸ்ட், 1909; viii. 501/1909/III.

i. கிருஷிகன்—செப்டம்பர், 1909-க்கு தொகுதி 1, எண் 6: முதற் பதிப்பு—ஜே. ஆர். ரங்கராஜு; iii. செப்டம்பர், 1909; iv. உ.ப. 24; viii. 100/1909/IV.

i. கிருஷிகன்—அக்டோபர், 1909-க்கு தொகுதி 1, எண் 7: முதற் பதிப்பு—ஜே. ஆர். ரங்கராஜு; iii. அக்டோபர், 1909; viii. 309/1909/IV.

i. கிருஷிகன்—நவம்பர், 1909-க்கு தொகுதி 1, எண் 8: முதற் பதிப்பு—ஜே. ஆர். ரங்கராஜு; iii. நவம்பர், 1909; viii. 720/1909/IV.

i. கிருஷிகன்—டிசம்பர், 1909-க்கு தொகுதி 1, எண் 9: முதற் பதிப்பு—ஜே. ஆர். ரங்கராஜு; ii. டிசம்பர், 1909; viii. 322/1910/I.

i. கிருஷிகன்—ஜனவரி, 1910-க்கு தொகுதி 1, எண் 10: முதற் பதிப்பு—ஜே. ஆர். ரங்கராஜு; iii. ஜனவரி, 1910; viii. 323/1910/I.

i. கிருஷிகன்—பிப்ரவரி, 1910-க்கு தொகுதி 1, எண் 11: முதற் பதிப்பு—ஜே. ஆர். ரங்கராஜு; iii. பிப்ரவரி 1910; viii. 551/1910/II.

i. கிருஷிகன்—மார்ச், 1910-க்கு தொகுதி 1, எண் 12: முதற் பதிப்பு—ஜே. ஆர். ரங்கராஜு; iii. மார்ச், 1910; viii. 63/1910/II.

i. கிருஷிகன்—எப்ரல், 1910-க்கு தொகுதி 2, எண் 1: முதற் பதிப்பு—ஜே. ஆர். ரங்கராஜு; iii. எப்ரல், 1910; viii. 411/1910/II.

i. கிருஷிகன்—மே, 1910-க்கு தொகுதி 2, எண் 2: முதற் பதிப்பு—ஜே. ஆர். ரங்கராஜு; iii. மே, 1910; viii. 651/1910/II.

i. கிருஷிகன்—ஜூன் 1910-க்கு தொகுதி 2, எண் 3: முதற் பதிப்பு—ஜே. ஆர். ரங்கராஜு; iii. ஜூன், 1910; viii. 26/1901/III.

i. கிருஷிகன்—ஜூலை, 1910-க்கு தொகுதி 2, எண் 4: முதற் பதிப்பு—ஜே. ஆர். ரங்கராஜு; iii. ஜூலை, 1910; iv. உ. ப. 20. viii. 496/1910/III.

i. கிருஷிகன்—ஆகஸ்ட், 1910-க்கு : தொகுதி 2, எண் 5; முதற் பதிப்பு—ஜே. ஆர். ரங்கராஜு ; iii. ஆகஸ்ட், 1910 ; viii. 761/1910/III.

i. கிருஷிகன்—செப்டம்பர் 1910-க்கு தொகுதி 2, எண் 6 : முதற் பதிப்பு—ஜே. ஆர். ரங்கராஜு ; iii. செப்டம்பர், 1910 ; viii. 162/1910/IV.

i. கிருஷிகன்—அக்டோபர், 1910-க்கு : தொகுதி 2, எண் 6: முதற் பதிப்பு—ஜே. ஆர். ரங்கராஜு ; iii. அக்டோபர், 1910; viii. 398/1910/IV.

i. கிருஷிகன்—நவம்பர் 1910-க்கு தொகுதி 2, எண் 8: முதற் பதிப்பு—ஜே. ஆர். ரங்கராஜு ; iii. நவம்பர், 1910 ; viii. 717/1910/IV.

i. கிருஷிபோதினி வாணி ஜயவர்த்தினி ; தொகுதி 1, எண் 1—ஆர். ரகுநாதராவ் ; ii. ஆர். ரகுநாதராவ் ; லார்டு ரிப்பன் பிரஸ், கும்பகோணம் ; iii. ஜனவரி, 1907 ; vi. உ. ப. 16 ; v. 8 vo; vi. 0–12–0 ஆண்டிற்கு, vii........; viii. 193/1907/II.

i கிருஷிபோதினி வாணி ஜயவர்த்தினி ; தொகுதி 1. எண் 2—ஆர். ரகுநாதராவ் ; ii. ஆர். ரகுநாதராவ் ; வைத்யா பிரஸ், கும்பகோணம் ; iii. பிப்ரவரி, 1907 ; viii. 194/1907/II.

i. கிருஷிபோதினி வாணி ஜயவர்த்தினி; தொகுதி 1, எண். 3—ஆர். ரகுநாதராவ்; iii. மார்ச், 1907; viii. 195/1907/II.

i. கிருஷிபோதினி வாணி ஜயவர்த்தினி: தொகுதி. 1, எண் 4—ஆர். ரகுநாதராவ்; iii. ஏப்ரல், 1907; viii. 196/1907/II.

i. கிருஷிபோதினி வாணி ஜயவர்த்தினி ; தொகுதி 1, எண். 5—ஆர். ரகுநாதராவ்; iii. மே, 1907; vi. 0—1—0 ; viii. 3/1907/III.

i. கிருஷிபோதினி வாணி ஜயவர்த்தினி; தொகுதி 1, எண் 9—ஆர். ரகுநாதராவ்; iii. ஜூன், 1907; viii. 4/1907/III.

i. கிருஷிபோதினி வாணி ஜயவர்த்தினி; தொகுதி 1, எண் 7—ஆர். ரகுநாதராவ்; iii. ஆகஸ்ட், 1907; viii. 14/1907/IV.

i. கிருஷிபோதினி வாணி ஜயவர்த்தினி; தொகுதி 1, எண் 8—ஆர். ரகுநாதராவ்; viii. 15/1907/IV.

i. கிருஷிபோதினி வாணி ஜயவர்த்தினி; தொகுதி 1, எண் 9—ஆர். ரகுநாத ராவ்; iii. செப்டம்பர், 1907; 16/1907/IV.

i. கிருஷிபோதினி வாணி ஜயவர்த்தினி; தொகுதி 1, எண் 10—ஆர். ரகுநாத ராவ்; iii. அக்டோபர், 1907; viii. 234/1907/IV.

i. கிருஷி போதினி வாணி ஜயவர்த்தினி—நவம்பர், 1970-க்கு தொகுதி 1, எண் 11: முதற்பதிப்பு—ஆர். ரகுநாதராவ்; iii. நவம்பர், 1907; vi. 1—8—0 ஆண்டிற்கு; viii. 302/1908/I.

i. கிருஷி போதினி வாணி ஜயவர்த்தினி—டிசம்பர், 1907-க்கு தொகுதி 1, எண் 12: முதற்பதிப்பு—ஆர். ரகுநாத ராவ்; iii. டிசம்பர், 1907; viii. 303/1908/I.

i. கிருஷி போதினி வாணி ஜயவர்த்தினி—ஜனவரி, 1908-க்கு தொகுதி 2 எண் 1, முதற்பதிப்பு—ஆர். ரகுநாத ராவ்; iii. ஜனவரி, 1908; iv. உ.ப. 8. viii. 304/1908/I.

i. கும்பகோணம் விவசாய சங்கத்தின் மாதாந்தரப் பத்திரிகை; எண். 1.—ஆர். ரகுநாத ராவ்; ii. அக்ரிகல்சுரல் அசோசியேஷன், கும்பகோணம்; ஸ்ரீவித்யா பிரஸ், கும்பகோணம்; iii. ஜனவரி, 1907; iv. உ. ப. 7, V. 8 vo; vi. 0—0—3; vii........; viii. 197/1907/II.

i. கும்பகோணம் விவசாய சங்கத்தின் மாதாந்திரப் பத்திரிகை; எண் 2—ஆர். ரகுநாத ராவ். iii. பிப்ரவரி, 1907; u. உ.ப. 9; viii. 198/1907/II.

i. கும்பகோணம் விவசாய சங்கத்தின் மாதாந்தரப் பத்திரிகை; எண். 3—ஆர். ரகுநாத ராவ்; iii. மார்ச், 1907; iv. உ.ப. 8; viii. 199/1907/II.

i. கும்பகோணம் விவசாய சங்கத்தின் மாதாந்தரப் பத்திரிகை; எண் 4—ஆர். ரகுநாத ராவ்; iii. ஏப்ரல், 1907; viii. 200/1907/II.

i. கும்பகோணம் விவசாய சங்கத்தின் மாதாந்திரப் பத்திரிகை; எண் 5—ஆர். ரகுநாத ராவ்; iii. மே, 1907; viii. 201/1907/II.

i. கும்பகோணம் விவசாய சங்கத்தின் மாதாந்தரப் பத்திரிகை எண் 6—ஆர். ரகுநாத ராவ்; i'i. ஜூன், 1907; viii. 5/1907/III.

i. கும்பகோணம் விவசாய சங்கத்தின் மாதாந்தரப் பத்திரிகை; எண் 17—ஆர். ரகுநாத ராவ்; ii. ஆர். ரகுநாத ராவ்; ஸ்ரீவித்யா பிரஸ், கும்பகோணம்; iii. ஆகஸ்ட், 1907; viii. 11/1907/IV.

i. கும்பகோணம் விவசாய சங்கத்தின் மாதாந்தரப் பத்திரிகை; எண் 18—ஆர். ரகுநாத ராவ்; ii. ஆர். ரகுநாத ராவ், ஸ்ரீவித்யா பிரஸ், கும்பகோணம்; iii. செப்டம்பர், 1907; viii. 12/1907/IV.

i. கும்பகோணம் விவசாய சங்கத்தின் மாதாந்தரப் பத்திரிகை; எண் 19—ஆர். ரகுநாத ராவ்; viii. 13/1907/IV.

i. கும்பகோணம் விவசாய சங்கத்தின் மாதாந்தரப் பத்திரிகை; எண். 20—ஆர். ரகுநாத ராவ்; iii. அக்டோபர், 1907; viii. 251/1907/IV.

i. கும்பகோணம் விவசாய சங்கத்தின் மாதாந்தரப் பத்திரிகை —நவம்பர், 1907-க்கு: எண். 21: முதற்பதிப்பு—ஆர். ரகுநாத ராவ்; ii. அக்ரிகல்சுரல் அசோசியேஷன், கும்பகோணம்; வித்யா பிரஸ், கும்பகோணம்; iii. டிசம்பர், 1907; viii. 305/1908/I.

i. கும்பகோணம் விவசாய சங்கத்தின் மாதாந்தரப் பத்திரிகை —டிசம்பர், 1907-க்கு: எண். 22: முதற்பதிப்பு—ஆர். ரகுநாத ராவ்; iii. டிசம்பர், 1907; viii. 306/1908/I.

i. கும்பகோணம் விவசாய சங்கத்தின் மாதாந்தரப் பத்திரிகை —ஜனவரி, 1908-க்கு: தொகுதி 2. எண். 1: முதற்பதிப்பு—ஆர். ரகுநாத ராவ்; iii. ஜனவரி, 1908; viii. 307/1908/I.

i. கும்பகோணம் விவசாய சங்கத்தின் மாதாந்தரப் பத்திரிகை —அக்டோபர், 1910-க்கு: தொகுதி 4. எண். 10: முதற்பதிப்பு—கும்பகோணம் அக்ரிகல்சுரல் அசோசியேஷன்; ii. எம். நாராயண சாமி ஐயர்; வித்யா பிரஸ், கும்பகோணம்; iii. அக்டோபர், 1910; vi. 0—0—6; viii. 188/1910/IV.

i. கும்பகோணம் விவசாய சங்கத்தின் மாதாந்தரப் பத்திரிகை —நவம்பர், 1910-க்கு: தொகுதி 4. எண். 11: முதற்பதிப்பு—கும்பகோணம் அக்ரிகல்சுரல் அசோசியேஷன்; iii. நவம்பர், 1910; viii. 533/1910/IV.

i. கும்பகோணம் விவசாய சங்கத்தின் மாதாந்தரப் பத்திரிகை —டிசம்பர், 1910-க்கு: தொகுதி 4. எண். 12: முதற்பதிப்பு—கும்பகோணம் அக்ரிகல்சுரல் அசோசியேஷன்; iii. டிசம்பர், 1910; viii. 836/1910/IV.

i. கோயமுத்தூர் கலாநிதி மாதாந்தரச் சஞ்சிகை —ஜனவரி, 1901-க்கு: தொகுதி 22. எண் 1: முதற்பதிப்பு—எஸ். பி. நரசிம்மலு நாயுடு; ii. எஸ். பி. நரசிம்மலு நாயுடு; கிரஸண்ட் அச்சுக்கூடம், கோவை; iii. ஜனவரி, 1901; iv. உ. ப. 26; V. 8 vo; vi. 0—4—0; vii........; viii. 74/1901/I.

i. சக்ரவர்த்தினி—ஆகஸ்ட், 1905-க்கு: தொகுதி. 1. எண். 1. —சி. சுப்ரமணிய பாரதி (தொ. து.); ii. பி. வைத்தியநாத ஐயர்; சுதேசமித்திரன் பிரஸ், சென்னை; iii. ஆகஸ்ட், 1905; iv. உ.ப. 24 vo. 41; vi. 0—3—0; vii......; viii. 6/1905/IV.

i. சக்ரவர்த்தினி—செப்டம்பர், 1905-க்கு தொகுதி 1. எண். 2 —சி.சுப்பிரமணிய பாரதி (தொ.து.); iii. அக்டோபர், 1905; iv. உ. ப. 32; viii. 136/1906/I.

i. சக்ரவர்த்தினி—அக்டோபர், 1905-க்கு : தொகுதி 1, எண் 3 ; சி. சுப்பிரமணிய பாரதி ; iii. நவம்பர், 1905 ; viii. 137/1906/I.

i. சக்ரவர்த்தினி—நவம்பர், 1905-க்கு : தொகுதி 1, எண் 4 ; சி. சுப்பிரமணிய பாரதி ; iii. டிசம்பர், 1905 ; viii, 138/1906/I.

i. சக்ரவர்த்தினி—டிசம்பர், 1905-க்கு : தொகுதி 1, எண் 5 ; சி. சுப்பிரமணிய பாரதி ; iii. ஜனவரி, 1906 ; viii. 139/1906/I.

i. சக்ரவர்த்தினி—ஜனவரி, 1906-க்கு : தொகுதி 1, எண் 6 : சி. சுப்பிரமணிய பாரதி ; iii. பிப்ரவரி, 1906 ; vi. 2-0-0 ஆண்டிற்கு ; viii. 38/1906/I.

i. சக்ரவர்த்தினி—பிப்ரவரி, 1906-க்கு : தொகுதி 1, எண் 7 ; சி. சுப்பிரமணிய பாரதி ; iii. மார்ச் 1906 ; viii. 39/1906/II.

i. சக்ரவர்த்தினி—மார்ச், 1906-க்கு : தொகுதி 1, எண் 8 ; சி. சுப்பிரமணிய பாரதி ; iii. ஏப்ரல் 1906 ; viii. 267/1906/II.

i. சக்ரவர்த்தினி—ஏப்ரல், 1906-க்கு : தொகுதி 1, எண் 9 ; சி. சுப்பிரமணிய பாரதி ; iii. மே 1906 ; viii. 268/1906/II.

i. சக்ரவர்த்தினி—மே, 1906-க்கு : தொகுதி 1, எண் 10 ; சி. சுப்பிரமணிய பாரதி ; ii. பி. வைத்தியநாத ஐயர் ; ஜீஸ் பிரஸ், சென்னை ; iii. ஜூன், 1906 ; viii. 41/1906/III.

i. சக்ரவர்த்தினி—ஜூன், 1906-க்கு : தொகுதி 1, எண் 11 ; சி. சுப்பிரமணிய பாரதி ; iii. ஜூலை 1906 ; viii. 129/1906/III.

i. சக்ரவர்த்தினி—ஜூலை, 1906-க்கு : தொகுதி 1, எண் 12 ; சி. சுப்பிரமணிய பாரதி ; iii. ஜூலை, 1906 ; iv. உ. ப. 24 ; viii. 130/1906/III.

i. சக்ரவர்த்தினி—ஆகஸ்ட், 1906-க்கு : தொகுதி 2, எண் 1; சி. சுப்பிரமணிய பாரதி ; iii. செப்டம்பர், 1906 ; iv. உ. ப. 32 ; viii. 135/1906/IV.

i. சக்ரவர்த்தினி—செப்டம்பர் 1906-க்கு : தொகுதி 2, எண் 2 , சி. சுப்பிரமணிய பாரதி ; iii. நவம்பர் 1906 ; viii; 345/1906/IV.

i. சக்ரவர்த்தினி—அக்டோபர், 1906-க்கு : தொகுதி 2 எண் 3 ; சி, சுப்பிரமணிய பாரதி ; viii. 346/1906/IV.

i. சக்ரவர்த்தினி—நவம்பர் 1906-க்கு : தொகுதி 2, எண் 4 ; சி. சுப்பிரமணிய பாரதி ; iii. டிசம்பர், 1906; viii. 347/1906/IV.

i சக்ரவர்த்தினி—தொகுதி 2, எண் 5 . எம் எஸ் நடேச அய்யர் ; iii. ஜனவரி 1907 ; viii. 268/1907/I.

i. சக்ரவர்த்தினி— தொகுதி 2, எண். 6, எம். எஸ் நடேச அய்யர் ; iii. பிப்ரவரி, 1907 ; viii. 269/1907/I.

i. சக்ரவர்த்தினி—தொகுதி 2, எண் 7 ; எம். எஸ். நடேச அய்யர் ; ii. பி. வைத்தியநாத அய்யர் ; ஏ. எல். வி. பிரஸ், சென்னை ; iv. உ. ப. 28 ; viii. 355/1907/II.

i. சக்ரவர்த்தினி—தொகுதி 2, எண் 8 ; எம். எஸ். நடேச அய்யர் ; iii. மார்ச், 1907 ; viii. 356/1907/II.

i. சக்ரவர்த்தினி—தொகுதி 2, எண் 9 ; எம். எஸ். நடேச அய்யர் : iii. ஏப்ரல், 1907 ; viii. 357/1907/II.

i. சக்ர வர்த்தினி—தொகுதி 2, எண் 10 ; ஏ. கிருஷ்ண ஐயர் ; iii. மே, 1907 ; iv. உ.ப. 24 ; viii. 435/1907/IV.

i. சக்ரவர்த்தினி—தொகுதி 2 , எண் 11 ; ஏ. கிருஷ்ண ஐயர் ; iii. ஜூன், 1907 ; viii. 436/1907/IV.

i. சக்ரவர்த்தினி—தொகுதி 2, எண் 12 ; ஏ. கிருஷ்ண ஐயர் , iii. ஜூலை, 1907 ; viii. 437/1907/IV.

i. சக்ரவர்த்தினி—தொகுதி 3, எண் 1 ஏ. கிருஷ்ண ஐயர்; iii. ஆகஸ்ட், 1907 ; viii. 438/1907/IV.

i. சக்ரவர்த்தினி—செப்டம்பர், 1907-க்கு தொகுதி 3, எண் 2 ;; முதற்பதிப்பு ; iii. அக்டோபர், 1907 ; viii. 496/1908/I.

i. சக்ரவர்த்தினி--நவம்பர், 1907-க்கு தொகுதி 3, எண் 3 முதற்பதிப்பு பி. வைத்தியநாத அய்யர் ; iii. நவம்பர், 1907 viii. 497/1908/I.

i. சக்ரவர்த்தினி—நவம்பர், 1907-க்கு தொகுதி 3, எண் 4; முதற்பதிப்பு—பி. வைத்தியநாத அய்யர் ; iii. டிசம்பர், 1907 ; viii. 498/1908/1.

i. சக்ரவர்த்தினி—டிசம்பர், 1907-க்கு தொகுதி 3, எண் 5 ; முதற்பதிப்பு—பி. வைத்தியநாத அய்யர் ; iii. ஜனவரி, 1908 ; viii. 499/1908/I.

i. சக்ரவர்த்தினி—ஜனவரி, 1908-க்கு தொகுதி 3, எண் 6 ; முதற் பதிப்பு பி. வைத்தியநாத அய்யர் ; ii. பி. வைத்திய

நாத ஐயர் : ருக்மா பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1908, iv. ?. உ.ப. 32 viii. —1908/II.

i. சக்ரவர்த்தினி—பிப்ரவரி, 1908-க்கு : தொகுதி 3, எண் 7 ; முதற்பதிப்பு—பி. வைத்தியநாத அய்யர் ; iii. ஏப்ரல் 1908 ; viii. 244/1908/II.

i. சக்ரவர்த்தினி—மார்ச், 1908-க்கு : தொகுதி 3, எண் 8 ; முதற்பதிப்பு—பி. வைத்தியநாத அய்யர் ; iii. மே 1908 ; viii. 245/1908/II.

i. சக்ரவர்த்தினி—ஏப்ரல், 1908-க்கு : தொகுதி 3, எண் 9 ; முதற்பதிப்பு—பி. வைத்தியநாத அய்யர் ; iii. செப்டம்பர் 1908 ; iv. உ. ப. 24 viii.397/1908/III.

i. சக்ரவர்த்தினி—மே முதல் ஜூலை வரை 1908-க்கு தொகுதி 3, எண் 10,11 அண்டு 12; முதற்பதிப்பு—பி. வைத்தியநாத அய்யர் ; iii. பிப்ரவரி, 1909 ; iv. உ. ப. 52 ; viii. 158/1909/I.

i. சக்ரவர்த்தினி—ஆகஸ்ட்; 1908-க்கு : தொகுதி 4, எண் 1 , முதற்பதிப்பு—பி. வைத்தியநாத அய்யர் ; iii. பிப்ரவரி; 1909 ; iv. உ. ப. 24 ; viii. 327/1909/I.

i. சக்ரவர்த்தினி—செப்டம்பர் முதல் நவம்பர் 1908-வரை தொகுதி 4. எண் 2, 3 அண்டு 4; முதற்பதிப்பு—ii. பி. எஸ். அப்புசாமி அய்யர் ; ருக்மா பிரஸ், சென்னை ; iii. ஏப்ரல், 1909 ; iv. உ. ப. 48 ; viii. 48/1909/II.

i. சக்ரவர்த்தினி—டிசம்பர் 1908 ஜனவரி & பிப்ரவரி, 1909-க்கு தொகுதி 4, எண் 5, 6 அண்டு 7 ; முதற்பதிப்பு ; iii. மே, 1909 ; viii. 316/1909/II.

i. சக்ரவர்த்தினி—மார்ச் முதல் மே 1909-வரை தொகுதி 4 எண் 8, 9 அண்டு 10 ; முதற் பதிப்பு ; iii. ஜூன், 1909 viii. 481/1909/II.

i. சக்ரவர்த்தினி—ஜூன், 1909-க்கு தொகுதி 4 எண் 11 ; முதற்பதிப்பு ; iii. ஜூலை, 1909 ; iv. உ. ப. 107 ; viii. 86/1909/III.

i. சக்ரவர்த்தினி—ஜூலை, 1909-க்கு தொகுதி 4 எண் 12 ; முதற்பதிப்பு ; iii. ஆகஸ்ட், 1909 ; iv உ. ப. 32 ; viii. 282/1909/III.

i. சக்ரவர்த்தினி—ஆகஸ்ட், 1909-க்கு தொகுதி 5, எண் 1 ; முதற்பதிப்பு ; iii. செப்டம்பர், 1909 ; viii. 512/1909/III.

i. சக்ரவர்த்தினி—செப்டம்பர், 1909-க்கு தொகுதி 5, எண் 2 ; முதற்பதிப்பு—பி. எஸ். அப்புசாமி அய்யர் ; iii. அக்டோபர் 1909 ; viii. 385/1909/IV.

i. *சக்ரவர்த்தினி—அக்டோபர்*, 1909-க்கு தொகுதி 5, எண் 3; முதற்பதிப்பு—பி. எஸ். அப்புசாமி அய்யர்; iii. நவம்பர், 1909; viii. 386/1909/IV.

i. *சக்ரவர்த்தினி—நவம்பர்*, 1909-க்கு: தொகுதி 5, எண் 4; முதற்பதிப்பு—பி. எஸ். அப்புசாமி அய்யர்; ii. பி. எஸ். அப்புசாமி அய்யர்; வாணி பூஷணம் பிரஸ்; சென்னை: iii. டிசம்பர், 1909; iv. உ. ப. 40; viii. 127/1910/I.

i. *சக்ரவர்த்தினி—டிசம்பர்*, 1909-க்கு: தொகுதி 5, எண் 5; முதற்பதிப்பு—பி. எஸ். அப்புசாமி அய்யர்; iii. ஜனவரி, 1910 viii. 339/1910/I.

i. *சக்ரவர்த்தினி—ஜனவரி*, 1910-க்கு தொகுதி 5, எண் 6; முதற்பதிப்பு—பி. எஸ். அப்புசாமி அய்யர்; viii. 340/1910/I.

i. *சக்ரவர்த்தினி—பிப்ரவரி*, 1910-க்கு தொகுதி 5, எண் 7; முதற்பதிப்பு—பி. எஸ். அப்புசாமி அய்யர்; iii. பிப்ரவரி, 1910; viii. 665/1910/II.

i. *சக்ரவர்த்தினி—மார்ச்*, 1910-க்கு: தொகுதி 5, எண் 8; முதற்பதிப்பு—பி. எஸ். அப்புசாமி அய்யர்; viii. 666/1910/II.

i. *சக்ரவர்த்தினி—ஏப்ரல்*, 1910-க்கு: தொகுதி 5, எண் 9: முதற்பதிப்பு—பி. எஸ். அப்புசாமி அய்யர்: iii. ஏப்ரல், 1910; iv. உ. ப. 32; viii. 667/1910/II.

i. *சக்ரவர்த்தினி—மே*, 1910-க்கு தொகுதி 5, எண் 10: முதற்பதிப்பு; iii. மே, 1910; viii. 668/1910/II.

i. *சக்ரவர்த்தினி—ஜூன்*, 1910-க்கு தொகுதி 5, எண் 11: முதற்பதிப்பு—பி. எஸ். அப்புசாமி அய்யர்; iii. ஜூன், 1910; viii. 331/1910/III.

i. *சக்ரவர்த்தினி—ஜூலை*, 1910-க்கு தொகுதி 5, எண் 12; முதற்பதிப்பு—பி. எஸ். அப்புசாமி அய்யர் iii. ஜூலை, 1910: viii. 332/1910/III.

i. *சக்ரவர்த்தினி—ஆகஸ்ட்*, 1910-க்கு தொகுதி 6, எண் 1: முதற்பதிப்பு—பி. எஸ். அப்புசாமி அய்யர் iii. ஆகஸ்ட், 1910 iv. உ. ப. 36; viii. 872/1910/III.

i. *சக்ரவர்த்தினி—செப்டம்பர்*, 1910-க்கு தொகுதி 6; எண் 2: முதற்பதிப்பு—பி. எஸ். அப்புசாமி அய்யர் iii செப்டம்பர், 1910; viii 873/1910/III.

i. *சக்ரவர்த்தினி—அக்டோபர்*, 1910-க்கு தொகுதி 6, எண் 3: முதற்பதிப்பு—பி. எஸ். அப்புசாமி அய்யர் iv. உ. ப. 32. viii. 601/1910/IV.

i. *சக்ரவர்த்தினி—நவம்பர்*, 1910-க்கு தொகுதி 6, எண் 4: முதற் பதிப்பு—பி எஸ். அப்புசாமி அய்யர்; iii. டிசம்பர், 1910; viii. 685/1910/IV.

i. சான்றோர் குல விவேக போதினி—மார்ச், 1909-க்கு தொகுதி 1, எண் 1: முதற்பதிப்பு—எ. டி. கோவிந்தசாமி நாடார், ii. எ. டி. கோவிந்தசாமி நாடார்; எட்வர்ட் பிரஸ், திருவாரூர்; iii. மார்ச், 1909; iv. உ. ப. 24; v. 8 vo; vi. 1–8–0 ஆண்டிற்கு; vii. சாணர் என்னும் குலத்தவரின் முன்னேற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது; viii. 160/1909/IV.

i. சான்றோர்குல விவேகபோதினி—ஏப்ரல் 1909-க்கு தொகுதி 1, எண் 3: முதற் பதிப்பு—எ. டி. கோவிந்தசாமி நாடார்; iii. மே, 1909; viii. 161/1909/IV.

i. சான்றோர் குல விவேக போதினி—மே, 1909-க்கு தொகுதி 1, எண் 3: முதற்பதிப்பு—எ. டி. கோவிந்தசாமி நாடார்; iii. ஜூன், 1909; viii. 162/1909/IV.

i. சான்றோர் குல விவேக போதினி—ஜூன், 1909-க்கு தொகுதி 1, எண் 4: முதற்பதிப்பு—எ. டி. கோவிந்தசாமி நாடார், iii. ஆகஸ்ட், 1909; iv. உ. ப. 28; viii. 163/1909/IV.

i. சான்றோர் குல விவேக போதினி—ஜூலை, 1909-க்கு தொகுதி 1, எண் 5: முதற் பதிப்பு—எ. டி. கோவிந்தசாமி நாடார்; iii. செப்டம்பர், 1909; iv. உ. ப. 24; viii. 164/1909/IV.

i. சான்றோர் குல விவேக போதினி—ஆகஸ்ட், 1909-க்கு தொகுதி 1, எண் 6: முதற்—பதிப்பு எ. டி. கோவிந்தசாமி நாடார்; iii. அக்டோபர், 1909; viii. 598/1909/IV.

i. சான்றோர் குல விவேக போதினி—செப்டம்பர், 1909-க்கு தொகுதி 1, எண் 7: முதற் பதிப்பு—எ. டி. கோவிந்தசாமி நாடார் ii. எ. டி. கோவிந்தசாமி நாடார்; எட்வர்ட் பிரஸ், திருவாரூர்; iii. நவம்பர், 1909; viii. 599/1909/IV.

i. சான்றோர் குல விவேக போதினி—அக்டோபர், 1909-க்கு; தொகுதி 1, எண் 8: முதற்பதிப்பு—டி. எ. கோவிந்தசாமி நாடார்; iii. ஜனவரி, 1910; viii. 350/1910/II.

i. சான்றோர் குல விவேக போதினி—நவம்பர், 1909-க்கு தொகுதி 1, எண் 9: முதற்பதிப்பு—டி. எ. கோவிந்தசாமி நாடார்; iii. மார்ச், 1910; viii. 351/1910/II.

i. சான்றோர் குல விவேக போதினி—டிசம்பர், 1909-க்கு தொகுதி 1, எண் 10: முதற் பதிப்பு—டி. எ. கோவிந்தசாமி நாடார்; iii. மே, 1910; viii. 538/1910/II.

i. சான்றோர் குல விவேக போதினி—செப்டம்பர், 1910-க்கு தொகுதி 1, எண். 11 முதற்பதிப்பு—எ. டி. கோவிந்தசாமி நாடார் ii. எ. டி. கோவிந்தசாமி நாடார், எட்வர்ட் பிரஸ், திருவாரூர்; iii. அக்டோபர், 1910; viii. 270/1910/IV.

i. சித்தாந்த தீபிகை—நவம்பர் & டிசம்பர் 1900-க்கு தொகுதி 4, எண் 6, 7: முதற் பதிப்பு—ஜே. எம். நாகரத்தினம் பிள்ளை; ii. ஜே. எம். நாகரத்தினம் பிள்ளை, சி. எஸ். அச்சுக்கூடம் சென்னை; iii. டிசம்பர், 1900; iv உ. ப. 48, v. 4 to; vi. 4–0–0 ஆண்டிற்கு; vii..————————viii. 53/1901/I.

i. சித்தாந்த தீபிகை—ஜனவரி முதல் மார்ச் 1901-வரை தொகுதி 4, எண் 8, 9, & 10: முதற் பதிப்பு—ஜே. எம். நாகரத்தினம் பிள்ளை; iii. மார்ச், 1901; iv. உ. ப. 67; viii. 109/1901/II.

i. சித்தாந்த தீபிகை—ஏப்ரல், 1901-க்கு தொகுதி 4, எண் 11: முதற் பதிப்பு—ஜே. எம். நாகரத்தினம்பிள்ளை; iii. மே, 1901; iv. உ. ப. 24; viii. 238/1901/II.

i. சித்தாந்த தீபிகை - மே, 1901-க்கு தொகுதி 4, எண் 12: முதற்பதிப்பு ஜே. எம். நாகரத்தினம் பிள்ளை: viii. 34/1901/III.

i. சித்தாந்த தீபிகை—ஜூன் & ஜூலை 1901-க்கு: தொகுதி 5, எண் 1 & 2 முதற் பதிப்பு—ஜே. எம். நாகரத்தினம் பிள்ளை iii. ஆகஸ்ட், 1901, iv. உ. ப. 32; viii. 180/1901/III.

i. சித்தாந்ததீபிகை—ஆகஸ்ட், 1901-க்கு தொகுதி 5, எண் 3: முதற் பதிப்பு—ஜெ. எம. நாகரத்தினம் பிள்ளை; iii. செப்டம்பர், 1901; iv. உ. ப. 24: viii. 61/1901/IV.

i. சித்தாந்த தீபிகை—செப்டம்பர்; & அக்டோபர் 1901-க்கு தொகுதி 5, எண் 4 & 5; முதற் பதிப்பு—ஜே. எம். நாகரத்தினம் பிள்ளை; iii. நவம்பர், 1901 iv. உ. ப. 28; viii. 264/1901/IV.

i. சித்தாந்த தீபிகை—நவம்பர், & டிசம்பர் 1901-க்கு தொகுதி 5, எண் 6, 7: முதற் பதிப்பு—ஜே. எம். நாகரத்தினம் பிள்ளை; iii. பிப்ரவரி, 1902; viii. 179/1902/I.

i. சித்தாந்த தீபிகை ஜனவரி, 1902-க்கு தொகுதி 5; எண்8; முதற் பதிப்பு—ஜே. எம். நாகரத்தினம் பிள்ளை: iii. மார்ச், 1902; iv. உ. ப. 24: viii. 1/1902/II.

i. சித்தாந்த தீபிகை—பிப்ரவரி & மார்ச், 1902-க்கு தொகுதி 5, எண் 9 & 10; முதற் பதிப்பு—ஜே. எம். நாகரத்தினம் பிள்ளை; iii. ஏப்ரல், 1902; iv. உ. ப. 28; vi. 6–0–0 ஆண்டிற்கு; viii. 111/1902/II.

i. சித்தாந்த தீபிகை—ஏப்ரல் & மே, 1902-க்கு தொகுதி 5 எண் 11 & 12; முதற் பதிப்பு—ஜே. எம். நாகரத்தினம் பிள்ளை; iii. ஜூன, 1902; iv. உ. ப. 24; vi. 4–0–0 ஆண்டிற்கு; viii. 102/1902/III.

i. சித்தாந்த தீபிகை—ஜுன், 1902-க்கு தொகுதி 6, எண் 1; முதற் பதிப்பு—ஜே. எம். நாகரத்தினம் பிள்ளை; iii. ஆகஸ்ட், 1902; viii. 222/1902/III.

i. சித்தாந்த தீபிகை—ஜுலை & ஆகஸ்ட் 1902-க்கு தொகுதி 6. எண் 2, 3: முதற் பதிப்பு—ஜே. எம். நாகரத்தினம் பிள்ளை; iii. நவம்பர், 1902; iv. உ. ப. 32; viii. 151/1902/IV.

i. சித்தாந்த தீபிகை—ஜுலை முதல் அக்டோபர் 1902 வரை தொகுதி 6, எண் 2 முதல் 5: முதற் பதிப்பு—ஜே. எம். நாகரத்தினம் பிள்ளை; iii. ஜனவரி, 1903; iv. உ. ப. 60; viii. 187/1903/I.

i. சித்தாந்த தீபிகை—நவம்பர் & டிசம்பர் 1902-க்கு தொகுதி 6, எண் 6, 7; முதற் பதிப்பு—ஜே. எம். நாகரத்தினம் பிள்ளை; iii. பிப்ரவரி, 1903; iv. உ. ப. 24; viii. 188/1903/I.

i. சித்தாந்த தீபிகை—ஜனவரி & பிப்ரவரி, 1903-க்கு தொகுதி 6, எண் 8, & 9: முதற் பதிப்பு—ஜே. எம். நாகரத்தினம் பிள்ளை; iii. மார்ச், 1903; viii. 221/1903/II.

i. சித்தாந்த தீபிகை—மார்ச், 1903-க்கு தொகுதி 6, எண் 10 :; முதற் பதிப்பு; iii. மே, 1903; viii. 222/1903/II.

i. சித்தாந்த தீபிகை—ஏப்ரல் & மே, 1903-க்கு தொகுதி 6, எண் 11. 12: முதற் பதிப்பு—ஜே. எம். நாகரத்தினம் பிள்ளை; iii. ஜுன் 1903; iv. உ. ப. 26; viii. 223/1903/II.

i. சித்தாந்த தீபிகை—ஏப்ரல் 1906-க்கு தொகுதி 7, எண் 1; ii. ஜே. எம். துரைசாமி; ஹிந்து மிஷன் பிரஸ், சென்னை; iii. ஏப்ரல், 1906; iv. உ. ப. 40; v. 4 to; viii. 316/1906/II.

i. சித்தாந்த தீபிகை—மே, 1906-க்கு தொகுதி 7, எண் 2: iii. மே, 1906; viii. 317/1906/II.

i. சித்தாந்த தீபிகை—ஜுன், 1906-க்கு தொகுதி 7, எண் 3; iii. ஜுன், 1906; viii. 318/1906/II.

i. சித்தாந்த தீபிகை—ஜுலை, 1906-க்கு தொகுதி 7, எண் 4—ஜே. எம். துரைசாமி; ii. எம். ராஜரத்தினம்; ஹிந்து மிஷன் பிரஸ், சென்னை; iii. ஜுலை, 1906; viii. 149/1906/III.

i. சித்தாந்த தீபிகை—ஆகஸ்ட், 1906-க்கு தொகுதி 7, எண் 5; iii. செப்டம்பர், 1906; v. 8 vo; viii. 65/1906/IV.

i. சித்தாந்த தீபிகை—செப்டம்பர், 1906-க்கு தொகுதி 7, எண் 6; iii. அக்டோபர், 1906; viii. 66/1906/IV.

i. சித்தாந்த தீபிகை—அக்டோபர், 1906-க்கு தொகுதி 7, எண் 7; iii. நவம்பர், 1906; iv. உ. ப. 32; viii. 151/1906/IV.

i. சித்தாந்த தீபிகை—தொகுதி 7, எண் 8—ஜே. எம். துரைசாமி; iii. டிசம்பர், 1906; iv. உ. ப. 40; v. 4 to; viii. 10/1907/I.

i. சித்தாந்த தீபிகை—தொகுதி 7, எண் 9—ஜே. எம். துரைசாமி; ii. ஜனவரி 1907; viii. 11/1907/I.

i. சித்தாந்த தீபிகை—தொகுதி 7, எண் 10,11&12,—ஜே. எம். துரைசாமி; iii. ஏப்ரல், 1907; viii. 213/1907/II.

i. சித்தாந்த தீபிகை—தொகுதி 8, எண் 1—ஜே. எம். துரைசாமி; iii. மே, 1907; viii. 214/1907/II.

i. சித்தாந்த தீபிகை—தொகுதி 8, எண் 2—ஜே. எம். துரைசாமி; iii. ஜுன், 1907; viii. 61/1907/II.

i. சித்தாந்த தீபிகை—தொகுதி 8, எண் 3—ஜே. எம். துரைசாமி; iii. ஜுலை, 1907; iv. உ.ப. 48; viii. 62/1907/III.

i. சித்தாந்த தீபிகை—தொகுதி 8, எண் 4—ஜே. எம். துரைசாமி; iii. ஆகஸ்ட், 1907; iv. உ.ப. 32; viii. 225/1907/III.

i. சித்தாந்த தீபிகை—தொகுதி 8, எண் 5—ஜே. எம். துரைசாமி; iii. செப்டம்பர், 1907; iv. உ. ப. 40; v. 8 vo. viii. 94/1907/V.

i. சித்தாந்த தீபிகை—தொகுதி 9, எண் 6—ஜே. எம். துரைசாமி; iii. நவம்பர், 1907 ; iv. உ. ப. 48 ; viii. 363/1907/IV.

i. சித்தாந்த தீபிகை—தொகுதி 8, எண் 7—ஜே. எம். துரைசாமி; iii. டிசம்பர், 1907; iv. உ. ப. 29; viii. 364/1907/ IV.

i. சித்தாந்த தீபிகை—நவம்பர் 1907-க்கு தொகுதி 8, எண் 8. முதற்பதிப்பு—ஜே. எம. துரைசாமி ; iii. ஜனவரி, 1908; iv. உ. ப. 40 ; viii. 42/1908/I.

i. சித்தாந்த தீபிகை—டிசம்பர், 1907-க்கு தொகுதி 8, எண் 9; முதற் பதிப்பு—ஜே. எம். துரைசாமி; iii. ஜனவரி, 1908 ; viii. 147/1908/I.

i. சித்தாந்த தீபிகை—ஜனவரி, 1908-க்கு: தொகுதி 8, எண் 10: முதற் பதிப்பு—ஜே. எம். துரைசாமி ; iii. பிப்ரவரி, 1908; viii. 387/1908/I.

i. சித்தாந்த தீபிகை—பிப்ரவரி, 1908-க்கு தொகுதி 8, எண் 11: முதற் பதிப்பு—ஜே.எம். துரைசாமி; iii. மார்ச், 1908; viii. 388/1908/I.

i. சித்தாந்த தீபிகை—மார்ச் 1908-க்கு தொகுதி 8, எண் 12; முதற் பதிப்பு ஜே.எம். துரைசாமி; iii. மே, 1908; iv. உ.ப. 32; viii. 371/1908/II.

i. சித்தாந்த தீபிகை—ஜுலை, 1908-க்கு தொகுதி 9, எண் 1; முதற் பதிப்பு—ஜே. எம். துரைசாமி; iii. ஜுலை, 1908; iv. உ.ப. 48; viii. 51/1908/III.

i. சித்தாந்த தீபிகை—ஆகஸ்ட், 1908-க்கு தொகுதி 9, எண் 2: முதற் பதிப்பு—ஜே.எம். துரைசாமி, iii. ஆகஸ்ட், 1908; viii. 353/1908/III.

i. சித்தாந்த தீபிகை—செப்டம்பர், 1908-க்கு தொகுதி 9, எண் 3; முதற் பதிப்பு—ஜே. எம். துரைசாமி; iii. நவம்பர், 1908; iv. உ.ப. 40; viii. 414/1908/IV.

i. சித்தாந்த தீபிகை—அக்டோபர், 1908-க்கு தொகுதி 9, எண் 4; முதற் பதிப்பு—ஜே. எம். துரைசாமி; iii. ஜனவரி, 1909; viii. 253/1909/I.

i. சித்தாந்த தீபிகை—நவம்பர் & டிசம்பர், 1908-க்கு தொகுதி. 9, எண் 5&6: முதற் பதிப்பு—ஜே. எம். துரைசாமி; iii. பிப்ரவரி, 1909; iv. உ.ப. 56; viii. 254/1909/I.

i. சித்தாந்த தீபிகை—ஜனவரி 1909-க்கு தொகுதி 9, எண் 7: முதற் பதிப்பு—ஜே.எம் துரைசாமி; iii. ஏப்ரல், 1909; iv. உ.ப. 48; viii. 140/1909/II.

i. சித்தாந்த தீபிகை—பிப்ரவரி, மார்ச், 1909-க்கு; தொகுதி 9, எண் 8&9 முதற்பதிப்பு—ஜே.எம். துரைசாமி; iii. ஜுலை, 1909; iv. உ.ப. 56; viii. 276/1909/III.

i. சித்தாந்த தீபிகை—ஏப்ரல், 1909-க்கு தொகுதி 9, எண் 10: முதற் பதிப்பு—ஜே. எம். துரைசாமி; iv. உ.ப. 40; viii. 277/1909/III.

i. சித்தாந்த தீபிகை—மே, ஜுன், 1909-க்கு தொகுதி 9, எண் 11 & 12: முதற் பதிப்பு—ஜே. எம். துரைசாமி; iii; ஆகஸ்ட் 1909; iv. உ.ப. 56; viii. 659/1909/III.

i. சித்தாந்த தீபிகை—ஜுலை, 1909-க்கு: தொகுதி 10, எண் 1. முதற்பதிப்பு—ஜே.எம். துரைசாமி, iii. செப்டம்பர், 1909; iv. உ.ப. 38; viii. 660/1909/III.

i. சித்தாந்த தீபிகை—ஆகஸ்ட், 1909-க்கு: தொகுதி 10, எண் 2; முதற்பதிப்பு—ஜே. எம். துரைசாமி; iv. உ. ப. 36; viii. 75/1909/IV.

i. சித்தாந்த தீபிகை—செப்டம்பர் 1909-க்கு: தொகுதி 10, எண் 3; முதற்பதிப்பு—ஜே. எம். துரைசாமி; iii. அக்டோபர், 1909; iv. உ.ப. 40; viii. 76/1909/IV.

i. சித்தாந்த தீபிகை—அக்டோபர், 1909-க்கு; தொகுதி 10. எண் 4; முதற்பதிப்பு—ஜே.எம். துரைசாமி; iii. நவம்பர், 1909; viii. 679/1909/IV.

i. சித்தாந்த தீபிகை—நவம்பர், 1909-க்கு; தொகுதி 10, எண் 5; முதற்பதிப்பு—ஜே.எம். துரைசாமி; iii. டிசம்பர், 1909; iv. உ.ப. 48; viii. 680/1909/IV.

i. சித்தாந்த தீபிகை—டிசம்பர் 1909-க்கு: தொகுதி 10, எண் 6; முதற் பதிப்பு—ஜே. எம். துரைசாமி; iv. உ. ப. 58; viii. 61/1910/I.

i. சித்தாந்த தீபிகை—ஜனவரி, 1910-க்கு: தொகுதி 10, எண் 7; முதற்பதிப்பு—ஜே. எம். துரைசாமி; iii. மார்ச், 1910; iv. உ. ப. 64; viii. 617/1910/I.

i. சித்தாந்த தீபிகை—பிப்ரவரி, 1910-க்கு: தொகுதி 10, எண் 8; முதற்பதிப்பு—வி.வி. ரமணன்; ii. ஜே. என். ராமனுதன்; மெய்கண்டான் பிரஸ், சென்னை; iii. ஜூலை, 1910; iv. உ. ப. 54; vii. சைவசித்தாந்த தத்துவத்திற்கும் இந்தோ-திராவிடர்களின் கலாசாரத்தின் உயர்வுக்கும் பாடுபடுவது; viii. 317/1910/III

i. சித்தாந்த தீபிகை—மார்ச், 1910-க்கு: தொகுதி 10, எண் 9; முதற் பதிப்பு—வி. வி. ரமணன். iv. உ. ப. 52; viii. 318/1910/III.

i. சித்தாந்த தீபிகை—ஏப்ரல், 1910-க்கு: தொகுதி 10, எண் 10; முதற்பதிப்பு—வி. வி. ரமணன்; viii. 319/1910/III.

i. சித்தாந்த தீபிகை—மே, 1910-க்கு: தொகுதி 10, எண் 11; முதற்பதிப்பு—வி.வி. ரமணன்; iii. ஆகஸ்ட், 1910; iii. உ. ப. 48, viii. 435/1910/III.

i. சித்தாந்த தீபிகை—ஜூன், 1910-க்கு: தொகுதி 10, எண் 12; முதற்பதிப்பு—வி. வி. ரமணன்; viii. 578/1910/III.

i. சித்தாந்த தீபிகை—ஜூலை, 1910 க்கு: தொகுதி 11, எண் 1; முதற்பதிப்பு—வி.வி. ரமணன்; iii. செப்டம்பர், 1910; iv. உ. ப. 52; viii. 787/1910/III.

i. சித்தாந்த தீபிகை—ஆகஸ்ட், 1910-க்கு, தொகுதி 11, எண் 2; முதற்பதிப்பு—வி.வி. ரமணன்; iii. அக்டோபர் 1910; iv. உ.ப. 48; viii. 254/1910/IV.

i. சித்தாந்த தீபிகை—செப்டம்பர், 1910-க்கு: தொகுதி 11, எண் 3; முதற்பதிப்பு—வி. வி. ரமணன்; iii. நவம்பர், 1910; viii. 474/1910/IV.

i. சித்தாந்த தீபிகை—அக்டோபர், 1910-க்கு: தொகுதி 11, எண் 4; முதற்பதிப்பு—வி.வி. ரமணன்; iii. டிசம்பர், 1910; viii. 739/1910/IV.

i. சித்தாந்த ரத்நாகரம்: எண் 2. இரண்டாம் பதிப்பு—பி. அப்பாவு செட்டி (தொ.து.); ii. பி. அப்பாவு செட்டி; வித்யா பாஸ்கர பிரஸ், சென்னை. iii. ஜனவரி, 1906; iv. உ.ப. 48: v. 8 vo vi. 0–4–0; vii. அத்வைதக் கொள்கையை உரைப்பது; viii. 347/1906/I.

i. சித்தாந்த ரத்நாகரம்: எண் 6, பி. அப்பாவு செட்டி (தொ.து.); iii. ஜூன், 1906; viii. 224/1906/III.

i. சித்தாந்த ரத்நாகரம்: எண் 8—பி. அப்பாவு செட்டி (தொ.து.); iii. ஆகஸ்ட், 1906; viii. 371/1906/III.

i. சித்தாந்த ரத்நாகரம்—எண் 13; இரண்டாம் பதிப்பு—சோமசுந்தர நாய்க்கர்; iii. ஜனவரி, 1907. viii. 325/1907/I.

i. சித்தாந்த ரத்நாகரம்—எண் 15; இரண்டாம் பதிப்பு—சோமசுந்தர நாய்க்கர்; iii. ஏப்ரல், 1907; viii. 327/1907/II.

i. சித்தாந்த ரத்நாகரம்: எண் 16; இரண்டாம் பதிப்பு—சோமசுந்தர நாய்க்கர்; viii. 328/1907/II.

i. சிவப்பிரதிஷ்டாகாரிகா: தொகுதி 1, எண் 2—சத்யோஜாத சிவாசாரியார்—(தொ.து.) ii. சத்யோஜாத சிவாசாரியார்; லக்ஷ்மி விலாஸ் பிரஸ்; திருச்சி; iii. பிப்ரவரி 1907; iv. உ. ப. 32; v. 160; vi. 3—0—0 ஆண்டிற்கு; vii. சிவத்தலங்களைப் புனிதப் படுத்துவது சம்பந்தமான விதிகளைக் கூறுகிறது. viii. 97/1907/II.

i. சிவப்பிரதிஷ்டாகாரிகா; தொகுதி 1, எண் 3—சத்யோஜாத சிவாசாரியார் (தொ. து.) viii. 98/1907/II.

i. சிவப்ரதிஷ்டாகாரிகா: தொகுதி 1, எண் 4—சத்யோஜாத சிவாசாரியார் (தொ.து.) iii. ஏப்ரல், 1907; viii. 99/1907/II.

i. சிவப்ரதிஷ்டாகாரிகா: தொகுதி 1, எண் 5—சத்யோஜாத சிவாசாரியார் (தொ.து.); viii. 100/1907/II.

i. சிவப்ரதிஷ்டாகாரிகா: தொகுதி 1, எண் 6—சத்யோஜாத சிவாசாரியார் (தொ.து.) iii. ஜூன் 1907; viii. 302/1907/II.

i. சிவப்ரதிஷ்டாகாரிகா: தொகுதி 1, எண் 7—சத்யோஜாத சிவாசாரியார் (தொ.து.); iii. ஆகஸ்ட், 1907; vii. சிவத்தலங்களைப் புனிதப்படுத்துவதைப் பற்றிய விதிகளை விளம்புகிறது. viii. 158/1907/III.

i. சிவப்ரதிஷ்டாகாரிகா: தொகுதி 1, எண் 8—சத்யோஜாத சிவாசாரியார்; viii. 159/1907/III.

i. சிவப்ரதிஷ்டாகாரிகா; தொகுதி 1, எண் 9—சத்யோஜாத; சிவாசாரியார் (தொ.து.); iii. அக்டோபர், 1907; vi. 0—4—0 viii. 68/1907/IV.

i. சிவப்ரதிஷ்டாகாரிகா: தொகுதி 1, எண் 10—சத்யோஜாத சிவாசாரியார்; viii. 69/1907/IV.

i. சிவப்ரதிஷ்டாகாரிகா: தொகுதி 1, எண் 11—சத்யோஜாத சிவாசாரியார்; viii. 195/1907/IV.

i. சிவப்ரதிஷ்டாகாரிகா: தொகுதி 1, எண் 12; முதற்பதிப்பு—சத்யோஜாத சிவாசாரியார் (தொ.து.); iii. பிப்ரவரி 1908; viii. 258/1908/I.

i. சிவப்ரதிஷ்டாகாரிகா: தொகுதி 2, எண் 1; முதற்பதிப்பு—சத்யோஜாத சிவாசாரியார் (தொ.து.); viii. 259/1908/I.

i. சிவப்ரதிஷ்டாகாரிகா: தொகுதி 2, எண் 2—சத்யோஜாத சிவாசாரியார்; iii. ஏப்ரல் 1908; viii. 40/1908/II.

i. சிவப்ரதிஷ்டாகாரிகா: தொகுதி 2; எண் 3, முதற்பதிப்பு—சத்யோஜாத சிவாசாரியார்; iii. ஜூன் 1908, viii. 85/1908/III.

i. சிவப்ரதிஷ்டாகாரிகா: தொகுதி 2, எண் 4, முதற்பதிப்பு—சத்யோஜாத சிவாசாரியார், viii. 86/1908/III;

i. சிவப்ரதிஷ்டாகாரிகா: தொகுதி 2, எண் 5, முதற்பதிப்பு—சத்யோஜாத சிவாசாரியார்; viii. 87/1908/III.

i. சிவப்ரதிஷ்டாகாரிகா: தொகுதி 2, எண் 6; முதற்பதிப்பு—சத்யோஜாத சிவாசாரியார்; iii. ஜூலை, 1908; viii. 88/1908/III.

i. சிவப்ரதிஷ்டாகாரிகா: தொகுதி 2, எண் 7; முதற்பதிப்பு—சத்யோஜாத சிவாசாரியார்; iii. செப்டம்பர், 1908 viii. 114/1908/IV.

i. சிவப்ரதிஷ்டாகாரிகா: தொகுதி 2, எண் 8, முதற்பதிப்பு—சத்யோஜாத சிவாசாரியார்; iii. அக்டோபர், 1908; viii. 115/1908/IV.

i. சிவப்ரதிஷ்டாகாரிகா, தொகுதி 2, எண் 9, முதற்பதிப்பு—சத்யோஜாத சிவாசாரியார், viii. 116/1908/IV.

i. சிவப்ரதிஷ் டாகாரிகை: தொகுதி 2, எண் 10; முதற்பதிப்பு—சதயோஜாத சிவாசாரியார்; (தொ.து.); ii. சத்யோஜாத சிவாசாரியார்; ராமவிலாஸ் பிரஸ், சென்னை; iii. ஆகஸ்ட், 1909; viii. 403/1909/III.

i. சிவப்ரதிஷ்டாகாரிகை: தொகுதி 2, எண் 11; முதற்பதிப்பு—சத்யோஜாத சிவாசாரியார்; iii. 404/1909/III.

i. சிவப்ரதிஷ்டாகாரிகை: தொகுதி 2, எண் 12, முதற்பதிப்பு—சத்யோஜாத சிவாசாரியார்; viii. 405/1909/III.

i. சிவப்ரதிஷ்டா காரிகை : தொகுதி 3, எண் 1 : முதற்பதிப்பு—சத்யோஜாத சிவாசாரியார் (தொ.து.) ; iii. அக்டேரபர், 1909 ; vi. 2–0–0 ஆண்டிற்கு ; viii. 330/1909/IV.

i. சிவப்ரதிஷ்டா காரிகை : தொகுதி 3, எண் 2 : முதற்பதிப்பு—சத்யோஜாத சிவாசாரியார் ; iii. டிசம்பர், 1909 ; iv. உ. ப. 24 ; viii 68/1910/I.

i. சிவப்ரதிஷ்டாகாரிகை: தொகுதி 3, எண் 3, முதற்பதிப்பு—சத்யோஜாத சிவாசாரியார் (தொ.து.); iii. ஜுலை, 1910, iv. உ.ப. 16; vi. 3–8–0 ஆண்டிற்கு; viii. 289/1910/III.

i. சிவப்ரதிஷ்டாகாரிகை: தொகுதி 3, எண் 4. முதற்பதிப்பு—சத்யோஜாத சிவாசாரியார் (தொ.து.); iv. உ. ப. 32; viii. 290/1910/III.

i. சிவப்ரதிஷ்டாகாரிகை: தொகுதி 3, எண் 5, முதற்பதிப்பு—சத்யோஜாத சிவாசாரியார் (தொ.து.); viii. 291/1910/III.

i. சிவப்ரதிஷ்டாகாரிகை: தொகுதி 3, எண் 6, முதற்பதிப்பு—சத்யோஜாத சிவாசாரியார் (தொ.து.); iv. உ.ப. 32; viii. 292/1910/III.

i. சிவப்ரதிஷ்டாகாரிகை ; தொகுதி–3. எண் 7; முதற் பதிப்பு ii. சத்யோதஜாத சிவாசாரியார் (தொ. து.); viii. 793/1910/III.

i. சிவார்ச்சனு தீபிகை—மார்ச், 1901-க்கு தொகுதி 1, எண் 10, முதற்பதிப்பு—சத்யோஜாத சிவாச்சாரியார்; ii. சத்யோஜாத சிவாசாரியார் வித்தியா அச்சுக்கூடம், கும்பகோணம்; iii. எப்ரல் 1901; iv. செ.மூ.ப. 29; v. 8 vo; vi. 3–0–0 ஆண்டிற்கு vii. . . . . .; viii. 92/901/II.

i. சிவார்ச்சனு தீபிகை—எப்ரல், 1901–க்கு தொகுதி 1, எண் 11, முதற்பதிப்பு—சத்தியோஜாத சிவாசாரியார்; iii. மே, 1901; viii. 194/1901/II.

i. சிவார்ச்சனு தீபிகை: தொகுதி 1, எண் 12—சத்யோஜாத சிவாசாரியார், iii. ஜூலை, 1901, iv. செ.மூ.ப. 28; viii. 171/1901/III.

i. சிவார்ச்சனு தீபிகை: தொகுதி 2, எண் 1, முதற்பதிப்பு—சத்யோஜாத சிவாச்சாரியார்: iii. ஆகஸ்ட் 1901, iv. செ.மூ.ப. 26, viii. 172/1901/III.

i. சிவார்ச்சனு தீபிகை: தொகுதி 2, எண் 2, முதற்பதிப்பு—சத்யோஜாத சிவாச்சாரியார்; iii. அக்டோபர், 1901; iv. செ.மூ.ப. 28, viii. 218/1901/IV.

i. சுகாதார போதினி—செப்டம்பர், 1910-க்கு தொகுதி 5, எண் 1, முதற்பதிப்பு—பி. முகம்மது அப்துல்லா சாகிப், ஹகீம், ii. ஹகீம் பி. முகம்மது அப்துல்லா சாகிப்; முஸ்லீம் அபிமானி பிரஸ், சென்னை; iii. செப்டம்பர், 1910; iv. உ.ப. 79; v. 8 vo; vi. 1-0-0 ஆண்டிற்கு, vii....; viii. 341/1910/IV.

i. சுகுணசுந்தரம்—மே முதற் செப்டம்பர் 1902 வரை தொகுதி 1; எண் 1-5, முதற்பதிப்பு—டி.பி. விஸ்வநாத பிள்ளை; ii. டி.பி. விஸ்வநாத பிள்ளை ; டாட்லென் பிரஸ், திருச்சி; iii. செப்டம்பர், 1902; iv. உ.ப. 120; v. 8 vo; vi. 3-0-0 ஆண்டிற்கு, vii......; viii. 262/1908/IV.

i. சுகுணசுந்தரம்–நவம்பர்–டிசம்பர் 1902-க்கு ஜனவரி-பிப்ரவரி 1903-க்கு தொகுதி 1, எண் 7 முதல் 10, முதற்பதிப்பு—டி.எஸ். சுப்பராம அய்யர்; ii. ஓ. கந்தசாமி முதலியார்; மினர்வா அச்சுக்கூடம் சென்னை; iii. மார்ச் 1903; iv. உ.ப. 96; viii. 64/1903/II.

i. சுகுணசுந்தரம்: மார்ச்–ஏப்ரல் 1903-க்கு தொகுதி 1, எண் 11, 12 முதற் பதிப்பு—டி.எஸ். சுப்பராம அய்யர்; iii. ஏப்ரல், 1903; iv. உ.ப. 50; viii. 161/1903/II.

i. சுகுணசுந்தரம் மே, 1903-க்கு: தொகுதி 2, எண் 1; முதற்பதிப்பு—டி.எஸ். சுப்பராம அய்யர்; iii. மே, 1903; iv. உ.ப. 24, viii. 266/1903/II.

i. சுபோத பாரிஜாதம்: தொகுதி 1, எண் 1—வி.பி. வெங்கடராம சாஸ்திரி அண்டு டி. எஸ். துரைசாமி அய்யர், ii. எஸ்.ஏ. சுப்பிரமணிய ஐயர், சதர்ன் ஸ்டார் பிரஸ், திருச்சி; iii. ஜனவரி. 1907; iv. உ.ப. 32; v. 8 vo; vi. 2-4-0 ஆண்டிற்கு; viii. 147/1907/I.

i. சுபோத பாரிஜாதம்: தொகுதி 1; எண் 2—வி.பி. வெங்கடராமா சாஸ்திரி அண்டு டி.எஸ். துரைசாமி; iii. பிப்ரவரி, 1907 viii. 66/1907/II.

. சுபோத பாரிஜாதம்: தொகுதி 1; எண் 3—வி.பி. வெங்கடராமா சாஸ்திரி அண்டு டி.எஸ். துரைசாமி ஐயர்; iii. மார்ச் 1907; viii. 67/1907/II.

i. சுபோத பாரிஜாதம்: தொகுதி 1. எண் 4—வி.பி. வெங்கடராமா சாஸ்திரி அண்டு டி.எஸ். துரைசாமி ஐயர்; எப்ரல், 1907; viii. 117/1907/II.

i. சுபோத பாரிஜாதம்: தொகுதி 1. எண் 5.—வி. பி. வெங்கடராமா சாஸ்திரி & டி. எஸ். துரைசாமி ஐயர்; iii. மே, 1907; viii. 190/1907/II.

i. சுபோத பாரிஜாதம்: தொகுதி 1. எண் 6.—வி. பி. வெங்கடராமா சாஸ்திரி & டி. எஸ். துரைசாமி ஐயர்; iii. ஜூன், 1907; viii. 37/1907/III.

i. சுபோத பாரிஜாதம்: தொகுதி 1. எண் 7.—வி. பி. வெங்கடராமா சாஸ்திரி & டி. எஸ். துரைசாமி ஐயர்; iii. ஜூலை, 1907; iv. உ. ப. 34; viii. 89/1907/III.

i. சுபோத பாரிஜாதம்: தொகுதி 1. எண் 8.—வி. பி. வெங்கடராமா சாஸ்திரி; iii. ஆகஸ்ட், 1907; iv. உ.ப.32; viii. 30/1907/IV.

i. சுபோத பாரிஜாதம்: தொகுதி 1. எண் 9.—வி. பி. வெங்கடராமா சாஸ்திரி; iii. அக்டோபர், 1907; viii. 47/1907/IV.

i. சுபோத பாரிஜாதம்: தொகுதி 1. எண் 10—வி. பி. வெங்கடராமா சாஸ்திரி; iii. நவம்பர், 1907; viii. 328/1907/IV.

i. சுபோத பாரிஜாதம்: தொகுதி 1. எண் 11—வி. பி. வெங்கடராமா சாஸ்திரி; iii. டிசம்பர், 1907; viii. 396/1907/IV.

i. சுபோத பாரிஜாதம்—டிசம்பர், 1907-க்கு: தொகுதி 1. எண் 12; முதற் பதிப்பு—வி. பி. வெங்கடராமா சாஸ்திரி; iii. ஜனவரி, 1908; iv உ. ப. 34; viii. 146/1908/I.

i. சுபோத பாரிஜாதம்—பிப்ரவரி, 1908-க்கு தொகுதி 2. எண் 2. முதற் பதிப்பு—வி. பி. வெங்கடராமா சாஸ்திரி; iii. எப்ரல், 1908; iv. உ. ப. 32; viii. 131/1908/II.

i. சுபோத பாரிஜாதம்—மார்ச், 1908-க்கு: தொகுதி 2. எண் 3. முதற் பதிப்பு—வி. பி. வெங்கடராமா சாஸ்திரி; iii. மே, 1908; viii. 224/1908/II.

i. சுபோத பாரிஜாதம்—எப்ரல், 1908-க்கு: தொகுதி 2. எண் 4; முதற் பதிப்பு—வி. பி. வெங்கடராமா சாஸ்திரி; viii. 22[illegible]/1908/II.

i. சுபோத பாரிஜாதம்—மே & ஜூன், 1908-க்கு: தொகுதி 2. எண் 5 & 6; முதற் பதிப்பு—எஸ். ஏ. சுப்பிரமணிய அய்யர்

& எம். வி. கோவிந்தராஜ அய்யங்கார்; iii. ஆகஸ்ட், 1908; iv. உ. ப. 64; viii. 212/1908/III.

i. சுபோத பாரிஜாதம்;—ஜூலை, 1908-க்கு தொகுதி 2. எண் 7. முதற் பதிப்பு—எஸ். எ. சுப்பிரமணிய ஐயர் & எம். வி. கோவிந்தராஜ அய்யங்கார்; iv. உ. ப. 32; viii. 346/1908/III.

i. சுபோத பாரிஜாதம்—ஆகஸ்ட், 1908-க்கு: தொகுதி 2. எண் 8. முதற் பதிப்பு—வி. ஆர். வெங்கட்ராம சாஸ்திரி & எம். வி. கோவிந்தராஜ அய்யங்கார்; iii. செப்டம்பர், 1908; viii. 54/1908/IV.

i. சுபோத பாரிஜாதம்—செப்டம்பர், 1908-க்கு: தொகுதி 2. எண் 9. முதற் பதிப்பு—வி. ஆர். வெங்கட்ராம சாஸ்திரி & எம். வி. கோவிந்தராஜ அய்யங்கார்; iii. அக்டோபர், 1908; viii. 295/1908/IV.

i. சுபோத பாரிஜாதம்—அக்டோபர், 1908-க்கு: தொகுதி 2. எண் 10. முதற் பதிப்பு—வி. ஆர் வெங்கட்ராம சாஸ்திரி & எம். வி. கோவிந்தராஜ அய்யங்கார்; iii. நவம்பர், 1908; viii. 416/1908/IV.

i. சுபோத பாரிஜாதம்—நவம்பர், 1908-க்கு: தொகுதி 2. எண் 11. முதற் பதிப்பு—எம். வி. கோவிந்தராஜ ஐயங்கார் & எஸ். ராமசாமி ஐயர்; iii. ஜனவரி, 1909; viii. 135/1909/I.

i. சுபோத பாரிஜாதம்—டிசம்பர், 1908-க்கு தொகுதி 2. எண் 12. முதற் பதிப்பு—எம். வி. கோவிந்தராஜ அய்யங்கார் & எம். சி. சடகோபாச்சாரி; iii. மார்ச், 1909; iv. உ. ப. 45; viii. 62/1909/II.

i. செந்தமிழ்: தொகுதி 1. எண் 2. முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார்; ii. என். வி. சுப்பிரமணிய ஐயர்; தமிழ்ச் சங்கம் அச்சுக்கூடம், மதுரை; iii. டிசம்பர், 1902; iv. உ. ப. 68; v 8 vo; vi. 0-8-0; vii.........; viii. 141/1903/I.

i. செந்தமிழ்: தொகுதி 1. எண் 3. முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார்; iii. ஜனவரி, 1903; iv. உ. ப. 72; viii. 142/1903/I.

i. செந்தமிழ்: தொகுதி 1. எண் 4. முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார்; iii. மார்ச், 1903; iv. உ.ப. 86; viii. 237/1903/I.

i. செந்தமிழ்: தொகுதி 1. எண் 5. முதற் பதிப்பு — ஆர். ராகவ ஐயங்கார்; iii. ஏப்ரல், 1903; iv. உ. ப. 70; viii. 40/1903/II.

i. செந்தமிழ் : தொகுதி 1. எண் 6. முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார் ; iii. மே, 1903 ; iv. உ. ப. 72 ; viii. 165/1903/II.

i. செந்தமிழ் : தொகுதி 1. எண் 7. முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார் ; iii. ஜூன்; 1903 ; iv. உ. ப. 36 ; viii. 1/1903/III.

i. செந்தமிழ் : தொகுதி 1. எண். 8 . முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார் ; iii. ஜுலை, 1903 ; vi உ. ப. 68 ; viii. 47/1903/III.

i. செந்தமிழ் : தொகுதி 1. எண் 10. முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார் ; iii. செப்டம்பர், 1903 ; iv. உ.ப. 70 ; viii. 10/1903/IV.

i. செந்தமிழ் ; தொகுதி 1. எண் 11. முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார் ; iii. அக்டோபர், 1903 ; iv. உ. ப. 68 ; viii. 62/1903/IV.

i. செந்தமிழ் : தொகுதி : 1. எண் 12. முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார் ; iii. நவம்பர், 1903 ; iv. உ. ப. 78 ; viii. 186/1903/IV.

i. செந்தமிழ் : தொகுதி 2. எண் 1. முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார் ; iv. உ. ப. 64 ; viii. 178/1904/I.

I. செந்தமிழ் : தொகுதி 2. எண் 2, முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார் ; iii. டிசம்பர், 1903 ; iv. உ. ப. 90 ; viii. 179/1904/I.

i. செந்தமிழ் : தொகுதி 2. எண் 3 : முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார் ; iii. ஜனவரி, 1904 ; iv. உ. ப. 70 ; viii. 180/1904/I.

i. செந்தமிழ் : தொகுதி 2. எண் 4. முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார் ; iii பிப்ரவரி, 1904 ; viii. 303/1904/I.

i. செந்தமிழ் : தொகுதி 2. எண் 5. முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார் ; iii. மார்ச், 1904 ; viii. 165/1904/III.

i. செந்தமிழ் : தொகுதி 2. எண் 6. முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார் ; iii. ஏப்ரல், 1904 ; vi. உ. ப. 76 ; viii. 166/1904/III.

i. செந்தமிழ் : தொகுதி 2. எண் 7. முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார் ; iii. மே, 1904 ; iv. உ. ப. 66 ; viii. 167/1904/III.

i. செந்தமிழ் : தொகுதி 2. எண் 8. முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார் ; iii. ஜூன், 1904 ; iv. உ. ப. 64 ; viii. 168/1904/III.

i. செந்தமிழ் : தொகுதி 2. எண் 9. முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார் ; iii. ஜூலை 1904 ; iv. உ. ப. 74 ; viii. 169/1904/III.

i. செந்தமிழ் : தொகுதி 2. எண் 10. முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார் ; iii. அக்டோபர், 1904 ; iv. உ. ப. 30; viii. 5/1904/IV.

i. செந்தமிழ் : தொகுதி 2. எண் 11. முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார் ; iii. நவம்பர், 1904 ; iv. உ. ப. 64 ; viii. 100/1904/IV.

i. செந்தமிழ் : தொகுதி 2. எண் 12. முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார் ; iv. உ. ப. 88 ; viii. 225/1904/IV.

i. செந்தமிழ் : தொகுதி 3. எண் 1. முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார் ; iii. டிசம்பர், 1904 ; iv. உ. ப. 64 ; viii. 4/1905/I.

i. செந்தமிழ் : தொகுதி 3. எண் 3. முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார் ; iii. ஜனவரி, 1905 ; vi. உ. ப. 40 ; viii. 101/1905/I.

i. செந்தமிழ் : தொகுதி 3. எண் 3. முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார் ; iii. ஜனவரி, 1905 ; iv. உ. ப. 37 ; viii. 291/1905/I.

i. செந்தமிழ் : தொகுதி 3. எண் 4. முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார் ; iii. பிப்ரவரி, 1905 ; iv. உ.ப. 34; viii. 292/1905/I.

i. செந்தமிழ் : தொகுதி 3. எண் 5. முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார் ; iii. ஏப்ரல், 1905 ; iv. உ.ப. 70 ; viii. 130/1905/II.

i. செந்தமிழ் ; தொகுதி 3. எண் 6. முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார் ; iii. மே, 1905 ; iv. உ. ப. 66 ; viii. 240/1905/II.

i. செந்தமிழ் : தொகுதி 3. எண் 7. முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார் ; iii. ஜூன், 1905 ; iv. உ. ப. 78 ; viii. 7/1905/III.

i. செந்தமிழ்: தொகுதி 3. எண் 8. முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார்; iii. ஜூலை, 1905; iv. உ. ப. 72; viii. 32/1905/III.

i. செந்தமிழ்: தொகுதி 3. எண் 9. முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார்; iii. ஆகஸ்ட், 1905; iv. உ. ப. 68; viii. 216/1905/III.

i. செந்தமிழ்: தொகுதி 3. எண் 10. முதற் பதிப்பு—ஆர். ராகவ ஐயங்கார்; iii செப்டம்பர், 1905; viii. 316/1905/III.

i. செந்தமிழ்: தொகுதி 3. எண் 11—ii. ஆர். ராகவ ஐயங்கார்; iii. அக்டோபர், 1905; iv. உ. ப. 72; viii. 80/1905/IV.

i. செந்தமிழ்: தொகுதி 3. எண் 12—ஆர். ராகவ ஐயங்கார்; iii. நவம்பர், 1905; iv. உ. ப. 78; viii. 178/1905/IV.

i. செந்தமிழ்: தொகுதி 4. எண் 1—ஆர். ராகவ ஐயங்கார் iii. டிசம்பர், 1905; iv. உ. ப. 74; viii. 244/1905/IV.

i. செந்தமிழ்: தொகுதி 4. எண் 2—ஆர். ராகவ ஐயங்கார்; ii. தமிழ்ச் சங்கம்; தமிழ் சங்கம் பிரஸ், மதுரை; iii. ஜனவரி, 1906; iv. உ. ப. 80; viii. 72/1906/I.

i. செந்தமிழ்: தொகுதி 4. எண் 3. ஆர். ராகவ ஐயங்கார்; iii. பிப்ரவரி, 1906; iv. உ. ப. 84; viii. 251/1906/I.

i. செந்தமிழ்: தொகுதி 4. எண் 4—ஆர். ராகவ ஐயங்கார்; iii. மார்ச், 1906; iv. உ. ப. 80; viii. 355/1906/I.

i. செந்தமிழ்: தொகுதி 4. எண் 5. ஆர். ராகவ ஐயங்கார்; iii. ஏப்ரல், 1906; iv. உ. ப. 64; viii. 180/1906/II.

i செந்தமிழ்: தொகுதி 4. எண் 6. ஆர். ராகவ ஐயங்கார்; iii. மே, 1906; viii. 230/1906/II.

i. செந்தமிழ்: தொகுதி 4. எண் 7. ஆர். ராகவ ஐயங்கார்; iii. ஜூன், 1906; viii. 313/1909/II.

i. செந்தமிழ்: தொகுதி 4. எண் 8:—ஆர். ராகவ ஐயங்கார்; iii. ஜூலை, 1906; iv. உ. ப. 76; viii. 84/1906/III.

i. செந்தமிழ்: தொகுதி 4. எண் 9.—ஆர். ராகவ ஐயங்கார்; iii, ஆகஸ்ட், 1906; iv. உ. ப. 64; viii. 198/1906/III

i. செந்தமிழ் : தொகுதி 4. எண் 10.—மு. ராகவ ஐயங்கார்; iii. செப்டம்பர், 1906; iv. உ. ப. 66; viii. 336/1906/III.

i. செந்தமிழ் : தொகுதி 4. எண் 11.—ஆர். ராகவ ஐயங்கார்; iii. நவம்பர், 1906; iv. உ. ப. 74; viii. 177/1906/IV.

i. செந்தமிழ் : தொகுதி 4. எண் 12.—ஆர். ராகவ ஐயங்கார்; iii. டிசம்பர், 1906; iv, உ. ப. 80; viii. 281/1906/IV.

i. செந்தமிழ் : தொகுதி 5. எண் 1.—மு. ராகவ ஐயங்கார்; iii. டிசம்பர், 1906; iv. உ. ப. 64; iv. 4-0-0 ஆண்டிற்கு; viii. 58/1907/I.

i. செந்தமிழ் : தொகுதி 5. எண் 2—மு. ராகவ ஐயங்கார்; iii. ஜனவரி, 1907; iv. உ. ப. 62; viii. 160/1907/I.

i. செந்தமிழ் : தொகுதி 5. எண் 3.—மு ராகவ ஐயங்கார்; iii. பிப்ரவரி, 1907; iv. உ. ப. 64; viii. 244/1907/I.

i. செந்தமிழ் : தொகுதி 5. எண் 4. மு. ராகவ ஐயங்கார். iii. மார்ச், 1907; iv. உ. ப. 76; viii. 7/1907/II.

i. செந்தமிழ் : தொகுதி 5. எண் 5.—மு. ராகவ ஐயங்கார், iii. ஏப்ரல், 1907; iv. உ. ப. 66; viii. 827/1907/II.

i. செந்தமிழ் : தொகுதி 5. எண் 7.—மு. ராகவ ஐயங்கார்; iii. மே, 1907; iv. உ. ப. 64; viii. 208/1907/II.

i. செந்தமிழ் : தொகுதி 5. எண் 6—மு. ராகவ ஐயங்கார்; iii. ஜூன், 1907; உ. ப. 64; viii. 317/1907/II.

i. செந்தமிழ் ; தொகுதி 5. எண் 8—மு. ராகவ ஐயங்கார்; iii. ஜூலை, 1907; iv. உ. ப. 72; viii. 120/1907/III.

i. செந்தமிழ் : தொகுதி 5. எண் 9—மு. ராகவ ஐயங்கார்; iii. ஆகஸ்ட், 1907; iv. உ. ப. 68; viii. 255/1967/III.

i. செந்தமிழ் : தொகுதி 5. எண் 10—மு. ராகவ ஐயங்கார்; iii. செப்டம்பர், 1907; iv. உ. ப. 72; viii 48/1907/IV.

i. செந்தமிழ் : தொகுதி 5. எண் II—மு. ராகவ ஐயங்கார்; iii. அக்டோபர், 1907; iv. உ. ப. 68; viii. 237/1907/IV.

i. செந்தமிழ் : தொகுதி 5. எண் 12—மு. ராகவ ஐயங்கார்; iii. நவம்பர், 1907; iv. உ. ப. 76; viii. 307/1907/IV.

i. செந்தமிழ் : கார்த்திகை மாதம் பிலவங்க வருஷத்துக்கு தொகுதி 1, எண் 6. முதற் பதிப்பு—மு. ராகவ அய்யங்கார் ; iii. டிசம்பர் ; 1907 ; iv. உ. ப. 64 ; viii. 38/1908/I.

i. செந்தமிழ் : மார்கழி மாதம் , பிலவங்க வருஷத்துக்கு தொகுதி 6, எண் 2 : முதற் பதிப்பு ;—மு. ராகவ அய்யங்கார் ; iii. பிப்ரவரி , 1907 ; iv. உ. ப 62 ; viii. 131/1908/I.

i. செந்தமிழ் : தை மாதம், பிலவங்க வருஷத்துக்கு தொகுதி 6, எண் 3 ; முதற் பதிப்பு ;—மு. ராகவ ஐயங்கார் ; iv. உ. ப. 68 ; viii. 242/1908/I.

i. செந்தமிழ்: மாசி மாதம், பிலவங்க வருஷத்துக்கு தொகுதி 6, எண் 4; முதற் பதிப்பு—மு. ராகவ ஐயங்கார்; iii. மார்ச், 1908; iv. உ. ப. 68 ; viii. 426/1908/I.

i. செந்தமிழ் : பங்குனி மாதம், பிலவங்க வருஷத்துக்கு தொகுதி 6. எண் 5. முதற் பதிப்பு—மு. ராகவ ஐயங்கார் ; iii மே, 1908 ; iv. உ. ப. 78 ; viii. 169/1908/II.

i. செந்தமிழ் : தை மாதம், கீலக வருஷத்துக்கு தொகுதி 6, எண் 6 : முதற் பதிப்பு—மு. ராகவ ஐயங்கார் ; iii. ஜூன் 1908 ; iv. உ. ப. 68 ; viii. 378/1908/II.

i. செந்தமிழ் : கீலக (1908) தொகுதி 6. எண் 7, முதற் பதிப்பு—மு. ராகவ ஐயங்கார் : iii. ஜூலை, 1908 ; iv; உ. ப. 98 ; viii. 69/1908/III.

i. செந்தமிழ் : கீலக, (1908) தொகுதி 6, எண் 8. முதற் பதிப்பு—மு. ராகவய்யங்கார் ; iv. உ. ப. 70 ; viii. 113/1908/III.

i. செந்தமிழ் : கீலக, (1908) வருஷத்துக்கு தொகுதி 6, எண் 9—மு. ராகவ ஐயங்கார் ; iii. செப்டம்பர், 1908 ; iv. உ. ப. 72 ; viii. 445/1908/III.

i. செந்தமிழ் : கீலக 1908—1909 வருஷத்துக்கு தொகுதி 6. எண் 10 முதற் பதிப்பு ; மு. ராகவ ஐயங்கார் ; iii. அக்டோபர், 1908 ; iv. உ. ப. 70 ; viii. 103/1908/IV.

i. செந்தமிழ் : கீலக வருஷத்துக்கு (1908–1909) தொகுதி 6. எண் 11. முதற் பதிப்பு—மு. ராகவ ஐயங்கார் ; iii. நவம்பர், 1908 ; iv. உ. ப. 72 ; viii. 236/1908/IV.

i. செந்தமிழ் : கீலக வருஷத்துக்கு (1908–1909) தொகுதி 6. எண் 12 ; முதற் பதிப்பு—மு. ராகவ ஐயங்கார் ; iii டிசம்பர், 1908 ; iv. உ. ப. 76 ; viii. 539/1908/IV.

i. செந்தமிழ் : கீலக வருஷத்துக்கு (1908–1909) தொகுதி 7. எண் 1. முதற் பதிப்பு ; மு. ராகவையங்கார் ; iii. ஜனவரி 1909 ; iv. உ. ப. 68 ; viii. 163/1909/I.

i. செந்தமிழ் : கீலக வருஷத்துக்கு (1908–1909) தொகுதி 7. எண் 2. முதற் பதிப்பு—மு. ராகவையங்கார் ; iii. மார்ச், 1909 ; iv. உ. ப. 66 ; viii. 411/1909/I.

i. செந்தமிழ் : கீலக ஞூ-க்கு (1908–1909) : தொகுதி 7, எண் 3 ; முதற்பதிப்பு—மு. ராகவையங்கார் ; iv. உ.ப. 62 ; vii. 526/1099/I.

i. செந்தமிழ் : கீலக ஞூ-க்கு (1908–1909) : தொகுதி 7, எண் 4 ; முதற்பதிப்பு—மு. ராகவையங்கார் ; iii. ஏப்ரல், 1909 ; iv. உ.ப. 64 ; viii. 52/1909/II.

i. செந்தமிழ் : கீலக ஞூ-க்கு (1908–1909) தொகுதி 7, எண் 5; முதற்பதிப்பு—ii. மு. ராகவையங்கார், iii. மே, 1909 ; iv. உ.ப. 82 : viii. 237/1909/II.

i. செந்தமிழ் : சவுமிய ஞூ-க்கு (1909–1910) : தொகுதி 7, எண் 6 ; முதற்பதிப்பு—மு. ராகவையங்கார் ; iii. ஜூன், 1909 ; iv. உ.ப. 68 ; viii. 362/1909/II.

i. செந்தமிழ் : சவுமிய ஞூ-க்கு (1909–1910) : தொகுதி 7. எண் 7 ; முதற்பதிப்பு—மு. ராகவையங்கார் , viii. 509/1909/II.

i. செந்தமிழ் : சவுமிய ஞூ-க்கு (1909–1910) : தொகுதி 7, எண் 8 ; முதற்பதிப்பு—மு. ராகவையங்கார் ; iii. ஜூலை, 1909 ; viii. 44/1909/III.

i. செந்தமிழ் : சவுமிய ஞூ-க்கு (1909–1910) : தொகுதி 7, எண் 9 ; மு. ராகவையங்கார் ; iii. ஆகஸ்ட், 1909 ; iv. உ.ப. 64 ; viii. 172/1909/III.

i. செந்தமிழ் : சவுமிய ஞூ-க்கு (1909–1910) : தொகுதி 7, எண் 10 ; முதற்பதிப்பு—மு. ராகவையங்கார் ; iii. ஆகஸ்ட், 1909 ; iv. உ.ப. 70 ; viii. 390/1909/III.

i. செந்தமிழ் : சவுமிய ஞூ-க்கு (1909–1910) : தொகுதி 7, எண் 11 ; முதற்பதிப்பு—மு. ராகவையங்கார் ; iii. அக்டோபர், 1909 ; iv. உ.ப. 66 ; viii. 65/1909/IV.

i. செந்தமிழ் : சவுமிய ஞூ-க்கு (1909–1910) : தொகுதி 7, எண் 12 ; முதற்பதிப்பு—மு. ராகவையங்கார் ; iii. நவம்பர், 1909 ; iv. உ.ப, 70 ; viii. 443/1908/IV.

i. செந்தமிழ்: சவுமிய ஹு-க்கு (1909–1910): தொகுதி 8, எண் 1; முதற்பதிப்பு—மு. ராகவய்யங்கார்; iii. டிசம்பர், 1909; iv. உ.ப. 64; viii. 41/1910/I.

i. செந்தமிழ்: சவுமிய ஹு-க்கு (1909–1910): தொகுதி 8, எண் 2; முதற்பதிப்பு—மு. ராகவய்யங்கார்; iii. ஜனவரி, 1910; iv. உ.ப. 70; viii. 243/1910/I.

i. செந்தமிழ்: சவுமிய ஹு-க்கு (1909–1910) தொகுதி 8, எண் 3; முதற்பதிப்பு—மு. ராகவய்யங்கார்; iii. மார்ச், 1910; iv. உ.ப. 66; viii. 621/1910/I.

i. செந்தமிழ் தொகுதி 8, எண் 4, முதற்பதிப்பு—மு. ராகவய்யங்கார்; iii. ஏப்ரல், 1910; iv. உ.ப. 74; viii. 122/1910/II.

i. செந்தமிழ்: தொகுதி 8, எண் 5; முதற்பதிப்பு—மு. ராகவய்யங்கார்; iii. மே, 1910; iv. உ.ப. 64; viii. 396/1910/II.

i. செந்தமிழ்: தொகுதி 8, எண் 6; முதற்பதிப்பு—மு. ராகவய்யங்கார்; iii. ஜூன், 1910; iv. உ.ப. 66; viii. 693/1910/II.

i. செந்தமிழ்: தொகுதி 8, எண் 7; முதற்பதிப்பு—மு. ராகவய்யங்கார்; iii. ஜூலை, 1910; iv. உ.ப. 64; viii. 237/1910/III.

i. செந்தமிழ்: தொகுதி 8, எண் 8; முதற்பதிப்பு—மு. ராகவய்யங்கார்; iii. ஆகஸ்ட், 1910; viii. 548/1910/III.

i. செந்தமிழ்: தொகுதி 8, எண் 9; முதற்பதிப்பு—மு. ராகவய்யங்கார்; iii. செப்டம்பர், 1910, iv. உ.ப. 68; viii. 828/1910/III.

i. செந்தமிழ்: தொகுதி 8, எண் 10; முதற்பதிப்பு—மு. ராகவய்யங்கார்; iii. அக்டோபர், 1910, iv. உ. ப. 64, viii. 186/1910/IV.

i. செந்தமிழ்: தொகுதி 8, எண் 11; முதற்பதிப்பு—மு. ராகவய்யங்கார்; iii. நவம்பர், 1910; viii. 444/1910/IV.

i. செந்தமிழ்: தொகுதி 8, எண் 12; முதற்பதிப்பு மு. ராகவய்யங்கார்; iii. டிசம்பர், 1910; iv. உ.ப. 74; viii. 745/1910/IV.

i. செந்தமிச் செல்வி: மார்ச், 1909-க்கு: தொகுதி 1, எண் 1; முதற்பதிப்பு—கே. அருணாசலத்தேவர்; ii. கே. அருணாசலத் தேவர்; நீலலோசனி பிரஸ், நாகப்பட்டிணம்; iii. மார்ச்,

1909 : iv. உ.ப. 24 ; v. 8 vo ; vi. 1—0—0 ஆண்டிற்கு ; viii. 504/1909/II.

i. செந்தமிழ்ச் செல்வி : ஏப்ரல், 1909-க்கு : தொகுதி 1, எண் 2 ; முதற்பதிப்பு—கே. அருணாசலத்தேவர் ; ii. கே. அருணாசலத்தேவர் ; ஸ்காட்டிஷ் பிரான்ச் பிரஸ், நாகப்பட்டினம் ; iii. ஏப்ரல், 1909 ; viii. 505/1909/II.

i. செந்தமிழ்ச் செல்வி : மே, 1909-க்கு : தொகுதி 1, எண் 3; முதற்பதிப்பு—கே. அருணாசலத்தேவர் ; ii. ஆர். நடேச ஐயர் ; ஸ்காட்டிஷ் பிராஞ்ச் பிரஸ், நாகப்பட்டினம் ; iii மே, 1909 ; viii. 506/1909/II.

i. செந்தமிழ்ச் செல்வி : தொகுதி 1, எண் 4 & 5 ; முதற்பதிப்பு—கே. அருணாசலத்தேவர் ; iii. செப்டம்பர், 1909 ; iv. உ.ப. 32 ; viii. 683/1909/III.

i. செந்தமிழ்ச் செல்வி : செப்டம்பர், 1909-க்கு : தொகுதி 1, எண் 6 : முதற்பதிப்பு—கே. அருணாசலத்தேவர்; iii. நவம்பர், 1909 ; iv. உ.ப. 24 ; vi. 2—0—0 ஆண்டிற்கு ; viii. 772/1909/IV.

i. சேசுநாதருடைய திரு இருதயத் தூதன்—டிசம்பர், 1909க்கு : தொகுதி 22, எண் 12 ; முதற்பதிப்பு ; ii. ஜே. பி. புரூன் ஐயர்; செயிண்ட் ஜோசப் காலேஜ் பிரஸ், சென்னை ; iii. நவம்பர், 1909 ; iv. உ.ப. 32 ; v. 8 vo ; vi. 0—0—6 ; vii. ரோமன் கத்தோலிக்கப் பத்திரிகை ; viii. 523/1909/IV.

i. ஞானசாகரம் : தொகுதி 1, எண் 2 ; முதற்பதிப்பு—ஆர். எஸ். வேதாசலம்பிள்ளை ; ii. ஆர். எஸ். வேதாசலம்பிள்ளை ; பண்டித மித்ரன் அச்சுக்கூடம், சென்னை ; iii. ஏப்ரல், 1902 ; iv. உ.ப. 24 ; v . 8 vo ; vi. 0—4—0 ; vii....... ; viii. 100/1902/II.

i. ஞானசாகரம் : தொகுதி 1, எண் 3 ; முதற்பதிப்பு—ஆர். எஸ். வேதாசலம்பிள்ளை ; iii. மே, 1902 ; viii. 147/1902/II.

i. ஞானசாகரம் : தொகுதி 1, எண் 4 ; முதற்பதிப்பு—ஆர். எஸ். வேதாசலம்பிள்ளை ; viii. 138/1902/II.

i. ஞானசாகரம் : தொகுதி 1, எண் 5, 6 & 7 ; முதற்பதிப்பு—ஆர். எஸ். வேதாசலம்பிள்ளை ; ii. ஆர். எஸ். வேதாசலம்பிள்ளை ; சோமசுந்தர விலாசம் அச்சுக்கூடம், சென்னை ; iii. ஜூலை, 1902 ; iv. உ.ப. 72 ; vi. 2—0—0 ஆண்டிற்கு ; viii. 153/1902/II.

i. ஞானசாகரம் : தொகுதி 2, எண் 1 ; என். ஆர். எஸ். வேதாசலம்பிள்ளை ; ii. என். ஆர். எஸ். வேதாசலம்பிள்ளை ;

கலாரத்னாகரன் அச்சுக்கூடம், சென்னை, iii. ஏப்ரல், 1904 ; iv. உ.ப. 28 ; 0—4—0 ; viii. 120/1904/II.

i. ஞானசாகரம் : தொகுதி 2, எண் 2 ; முதற்பதிப்பு—என்.ஆர்.எஸ். வேதாசலம்பிள்ளை ; iii. ஜூலை, 1904 ; viii. 99/1904/III.

i. ஞானசாகரம் : தொகுதி 2, எண் 3 ; முதற்பதிப்பு—என்.ஆர்.எஸ். வேதாசலம்பிள்ளை ; viii. 100/1904/III.

i. ஞானசாகரம் : தொகுதி 2, எண் 4 ; முதற்பதிப்பு—என். வேதாசலம்பிள்ளை (தொ.து) ; iii. செப்டம்பர், 1904 ; iv. உ.ப. 24 ; viii. 89/1904/IV.

. ஞானசாகரம் : தொகுதி 2, எண் 5 ; முதற்பதிப்பு—என். வேதாசலம்பிள்ளை (தொ.து) ; iii. அக்டோபர், 1904 ; viii. 90/1904/IV.

i. ஞானசாகரம் : தொகுதி 2, எண் 6 ; முதற்பதிப்பு—என். வேதாசலம்பிள்ளை (தொ.து); viii. 91/1904/IV.

i. ஞானசாகரம் : தொகுதி 2, எண் 7 ; முதற்பதிப்பு—ஆர்.எஸ். வேதாசலம்பிள்ளை ; ii. ஆர்.எஸ். வேதாசலம் பிள்ளை ; கலாரத்னாகரம் பிரஸ், சென்னை ; iii. மே, 1905 ; iv. உ.ப. 28 ; viii. 237/1905/II.

i. ஞானசாகரம் : தொகுதி 3, எண் 1 ; என். வேதாசலம் பிள்ளை ; ii. என். வேதாசலம்பிள்ளை ; மெமோரியல் பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1906 ; iv. உ.ப. 24 ; v. 8° ; viii. 45/1906/II.

i. ஞானசாகரம் : தொகுதி 3, எண் 2 ; என். வேதாசலம் பிள்ளை ; iii. ஏப்ரல், 1906 ; viii. 71/1906/II.

i. ஞானசாகரம் : தொகுதி 3, எண் 3 என். வேதாசலம் பிள்ளை ; iii. மே, 1906 ; viii. 333/1906/II.

i. ஞானசாகரம் : தொகுதி 3; எண் 4 ; என். வேதாசலம் பிள்ளை ; iv. ஜூன், 1906 ; viii. 334/1906/II.

i. ஞானசாகரம் : தொகுதி 3, எண் 5 ; என். வேதாசலம் பிள்ளை ; iii. ஜூலை, 1906 ; viii. 138/1906/III.

i. ஞானசாகரம் : தொகுதி 3, எண் 6 ; என். வேதாசலம் பிள்ளை ; iv. உ.ப. 28 ; viii. 139/1906/III.

. ஞானசாகரம் : தொகுதி 3, எண் 7 ; என். வேதாசலம் பிள்ளை ; iii. ஆகஸ்ட், 1906 ; iv. உ.ப. 24 ; viii. 257/1906/III.

i. ஞானசாகரம் : தொகுதி 3, எண் 8 ; ஆர்.எஸ். வேதாசலம் பிள்ளை (தொ.து); ii. ஆர்.எஸ். வேதாசலம்பிள்ளை ; மெமோரியல் பிரஸ், சென்னை ; iii. அக்டோபர், 1906 ; viii. 140/1906/IV.

i. ஞானசாகரம் : தொகுதி 3, எண் 8 ; ஆர்.எஸ். வேதாசலம் பிள்ளை (தொ.து) : iii. நவம்பர், 1906 ; viii. 174/1906/IV.

i. ஞானசாகரம் : தொகுதி 3, எண் 10 & 11 ; ஆர்.எஸ். வேதாசலம்பிள்ளை (தொ.து), iii. டிசம்பர், 1906 ; iv. உ.ப. 52 ; vi, 3—0—0 ஆண்டிற்கு ; viii. 34/1907/I.

i. ஞானசாகரம் : தொகுதி 3, எண் 12 ; ஆர்.எஸ். வேதாசலம் பிள்ளை ; iii. ஏப்ரல், 1907 ; iv. உ.ப. 40 ; viii. 113/1907/II.

i. ஞானசாகரம்—ஜனவரி, 1908-க்கு : தொகுதி 4, எண் 1 , முதற்பதிப்பு—ஆர்.எஸ். வேதாசலம்பிள்ளை ; iii. பிப்ரவரி; 1908 ; iv. உ.ப. 28 ; viii. 286/1908/I.

i. ஞானசாகரம்—பிலவங்க ஞூ-க்கு (1907–1908) : தொகுதி 4, எண் 2 ; முதற்பதிப்பு—ஆர்.எஸ். வேதாசலம்பிள்ளை (தொ.து); iii. மார்ச், 1908 ; iv. உ.ப. 24 ; viii. 431/1908/III.

i. ஞானசாகரம்—பிலவங்க-கீலக (1907–1908) : தொகுதி 4, எண் 3 & 4 ; முதற்பதிப்பு—ஆர்.எஸ். வேதாசலம்பிள்ளை ; iii. மே, 1908 ; iv. உ.ப. 48 ; iii. 432/1908/III.

i. ஞானசாகரம்—கீலக (1908) : தொகுதி 4, எண் 5 ; ஆர்.எஸ் வேதாசலம்பிள்ளை ; iii. ஜூலை, 1908 ; iv. உ.ப. 24 ; viii. 433/1908/III.

i. ஞானசாகரம்—கீலக ஞூ-க்கு (1908–1909) : தொகுதி 4, எண் 6 : முதற்பதிப்பு—ஆர்.எஸ். வேதாசலம்பிள்ளை ; iii. டிசம்பர், 1908 ; iv. உ.ப. 28 ; viii. 192/1909/I.

i. ஞானசாகரம்—சவுமிய ஞூ-க்கு (1909–1910) தொகுதி 5, எண் 1 ; முதற்பதிப்பு—ஆர்.எஸ். வேதாசலம்பிள்ளை ; ii. ஆர். எஸ். வேதாசலம்பிள்ளை ; விவேகபாநு பிரஸ், சென்னை ; iii. ஆகஸ்ட், 1909 ; iv. உ.ப. 24 ; viii. 548/1909/III.

i. ஞானசாகரம்—சவுமிய ஞூ-க்கு (1909–1910) தொகுதி 5, எண் 2 ; முதற்பதிப்பு—ஆர்.எஸ். வேதாசலம்பிள்ளை ; iii. செப்டம்பர், 1909 ; viii. 549/1909/III.

i. ஞானசாகரம்—சவுமிய ஞூ-க்கு (1909–1010) : தொகுதி 5 எண் 3; முதற்பதிப்பு—ஆர். எஸ். வேதாசலம்பிள்ளை ; ii.

ஆர்.எஸ். வேதாசலம்பிள்ளை ; விவேகானந்தா பிரஸ், சென்னை , iii. அக்டோபர் 1909; viii. 335/1909/IV.

i ஞானசாகரம்—சவுமிய ஞூ-க்கு (1909–1910) தொகுதி 5· எண் 4 : முதற்பதிப்பு—ஆர்.எஸ். வேதாசலம்பிள்ளை ; iii· டிசம்பர், 1909 ; viii. 483/1910/I.

i. ஞானசாகரம் : தொகுதி 5, எண் 5 ; முதற்பதிப்பு—ஆர்.எஸ். வேதாசலம்பிள்ளை ; iii. மார்ச், 1910 ; viii. 47/1910/II.

i. ஞானசாகரம் : தொகுதி 5, எண் 6 ; முதற்பதிப்பு—ஆர்.எஸ். வேதாசலம்பிள்ளை ; iii. செப்டம்பர், 1910 ; viii. 804/1910/III.

i. ஞானசாகரம் : தொகுதி 5, எண் 7 ; முதற்பதிப்பு—ஆர்.எஸ். வேதாசலம்பிள்ளை ; iii. அக்டோபர், 1910 ; viii. 260/1910/IV.

i. ஞானபோதினி—டிசம்பர், 1900, தொகுதி 4, எண் 5 ; முதற்பதிப்பு—எம்.எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை ; ii. தாம்ஸன் அண்டு கோ ; மினர்வா அச்சுக்கூடம், சென்னை , iii. டிசம்பர், 1900 ; iv. உ.ப. 40 ; v. 8 vo ; vi. 2–8–0 ஆண்டிற்கு ; vii..........; vii. 34/1901/I.

i. ஞானபோதினி—ஜனவரி, 1901 : தொகுதி 4 ; எண் 6 ; முதற்பதிப்பு—எம்.எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை ; iii. ஜனவரி, 1901 ; viii. 104/1901/I.

i. ஞானபோதினி—பிப்ரவரி, 1901 : தொகுதி 4, எண் 7 ; முதற்பதிப்பு—எம்.எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை ; iii. பிப்ரவரி, 1901 ; iv. உ.ப. 48 ; viii. 25/1901/II.

i. ஞானபோதினி—மார்ச், 1901-க்கு தொகுதி 4, எண் 8 ; முதற்பதிப்பு—எம்.எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை ; iii. மார்ச், 1901 ; iv. உ.ப. 40 ; viii. 55/1901/II.

i. ஞானபோதினி—ஏப்ரல், 1901-க்கு : தொகுதி 4, எண் 9 ; முதற்பதிப்பு—எம்.எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை ; iii. ஏப்ரல், 1901 ; viii. 206/1901/II.

i. ஞானபோதினி—மே, 1901-க்கு : தொகுதி 4, எண் 10; முதற்பதிப்பு—எம்.எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை ; iii. மே, 1901 ; 269/1901/II.

i. ஞானபோதினி—ஜூன், 1901-க்கு : தொகுதி 4, எண் 11 ; முதற்பதிப்பு—எம்.எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை ; iii. ஜூன் 1901 ; viii. 21/1901/III.

i. ஞானபோதினி—ஜுலை, 1901-க்கு : தொகுதி 4, எண் 12 ; முதற்பதிப்பு— எம்.எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை ; iii. ஜுலை, 1901 ; iv. உ.ப. 47 ; viii. 152/1901/III.

i. ஞானபோதினி—ஆகஸ்ட், 1901-க்கு : தொகுதி 5, எண் 1 ; முதற்பதிப்பு—எம்.எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை ; iii. ஆகஸ்ட், 1901 ; iv. உ.ப. 41 ; viii. 267/1901/III.

i. ஞானபோதினி—செப்டம்பர், 1901-க்கு : தொகுதி 5, எண் 2 ; முதற்பதிப்பு—எம்.எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை ; ii. ஓ. கந்தசாமி முதலியார் ; மினர்வா அச்சுக்கூடம், சென்னை ; iii. செப்டம்பர். 1901 ; viii. 124/1901/IV.

i. ஞானபோதினி—அக்டோபர், 1901-க்கு தொகுதி 5, எண் 3 . முதற்பதிப்பு—எம்.எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை ; iii. அக்டோபர், 1901 ; iv. உ.ப. 40 ; viii. 140/1901/IV.

i. ஞானபோதினி—நவம்பர், 1901-க்கு : தொகுதி 5, எண் 4 : முதற்பதிப்பு—எம்.எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை ; iii. நவம்பர், 1901 ; viii. 268/1901/IV.

i. ஞானபோதினி—டிசம்பர், 1901-க்கு : தொகுதி 5, எண் 5 ; முதற்பதிப்பு—எம்.எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை & வி.ஜி. சூரிய நாராயண சாஸ்திரி ; iii. டிசம்பர், 1901 ; viii. 115/1902/I.

i. ஞானபோதினி—ஜனவரி, 1902-க்கு : தொகுதி 5, எண் 6 ; முதற்பதிப்பு—எம்.எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை & வி.ஜி. சூரிய நாராயண சாஸ்திரி ; iii. ஜனவரி, 1902 ; iv. உ.ப. 42 ; viii. 189/1902/I.

i. ஞானபோதினி—பிப்ரவரி, 1902-க்கு : தொகுதி 5, எண் 7; முதற்பதிப்பு—எம்.எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை & வி.ஜி. சூரிய நாராயண சாஸ்திரி ; iii. பிப்ரவரி, 1902 ; iv. உ.ப. 40 ; viii. 288/1902/I.

i. ஞானபோதினி—மார்ச், 1902-க்கு : தொகுதி 5, எண் 8 ; முதற்பதிப்பு—எம்.எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை ; iii. மார்ச், 1902 ; viii. 62/1902/II.

i. ஞானபோதினி—எப்ரல், 1902-க்கு : தொகுதி 5, எண் 9 ; முதற்பதிப்பு—எம்.எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை ; iii. எப்ரல், 1902 ; Viii. 110/1902/II.

i. ஞானபோதினி—மே, 1902-க்கு : தொகுதி 5, எண் 10 ; முதற்பதிப்பு—எம்.எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை ; iii. மே, 1902 ; iv. உ.ப. 41 ; viii. 236/1902/II.

i. ஞானபோதினி—ஜூன், 1902-க்கு : தொகுதி 5, எண் 11 ; முதற்பதிப்பு—எம்.எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை & வி.ஜி. சூரிய நாராயணசாஸ்திரி ; iii. ஜூலை, 1902 ; iv. உ.ப. 40 ; viii. 146/1902/III.

i. ஞானபோதினி—ஜூலை, 1902-க்கு : தொகுதி 5, எண் 12 ; முதற்பதிப்பு- எம்.எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை & வி.ஜி. சூரிய நாராயணசாஸ்திரி ; iii. ஆகஸ்ட், 1902 ; viii. 272/1902/III.

i. ஞானபோதினி—ஆகஸ்ட், 1902-க்கு : தொகுதி 6, எண் 1 ; முதற்பதிப்பு—எம்.எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை & வி.ஜி. சூரிய நாராயணசாஸ்திரி ; iii. செப்டம்பர், 1902 ; iv. உ.ப. 41 ; viii. 79/1902/IV.

i. ஞானபோதினி—செப்டம்பர், 1902-க்கு : தொகுதி 6, எண் 2; முதற்பதிப்பு—எம்.எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை & வி.ஜி. சூரிய நாராயணசாஸ்திரி ; viii. 80/1902/IV.

i. ஞானபோதினி—அக்டோபர், 1902-க்கு : தொகுதி 6, எண் 3 முதற்பதிப்பு—எம்.எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை & வி.ஜி. சூரிய நாராயணசாஸ்திரி ; iii. அக்டோபர், 1902 ; viii. 194/1902/IV.

i. ஞானபோதினி—நவம்பர், 1902-க்கு : தொகுதி 6, எண் 4 ; முதற்பதிப்பு—எம்.எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை & வி.ஜி. சூரிய நாராயணசாஸ்திரி ; iii. நவம்பர், 1902 ; viii. 245/1902/IV.

i. ஞானபோதினி—டிசம்பர், 1902-க்கு : தொகுதி 6, எண் 5 ; முதற்பதிப்பு—எம்.எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை & வி.ஜி. சூரிய நாராயணசாஸ்திரி ; iii. டிசம்பர், 1902 ; iv. உ.ப. 40; viii. 85/1903/I.

i. ஞானபோதினி—ஜனவரி, 1903-க்கு : தொகுதி 6, எண் 6; முதற்பதிப்பு—எம்.எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை & வி.ஜி. சூரிய நாராயணசாஸ்திரி ; iii. பிப்ரவரி, 1903 ; iv. உ.ப. 41 ; viii. 292/1903/I.

i. ஞானபோதினி—பிப்ரவரி & மார்ச் 1903-க்கு : தொகுதி 6, எண் 7 & 8 ; முதற்பதிப்பு—எம்.எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை & வி.ஜி. சூரியநாராயணசாஸ்திரி : iii. மார்ச், 1903 ; iv. உ.ப. 80 ; viii. 65/1903//II.

i. ஞானபோதினி—ஏப்ரல், 1903-க்கு : தொகுதி 6. எண் 9; முதற்பதிப்பு—எம்.எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை & வி.ஜி. சூரிய நாராயண சாஸ்திரி ; iii. மே, 1903; IV. உ. ப. 41; VIII. 267/1903/II.

i. ஞானபோதினி—மே & ஜூன், 1903-க்கு தொகுதி 6. எண் 10&11 ; முதற்பதிப்பு ; எம்.எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை & வி. ஜி.

சூரிய நாராயண சாஸ்திரி ; iii. ஆகஸ்ட், 1903 ; iv. உ.ப. 81 ; viii. 305/1903/III.

i. ஞானபோதினி—ஜூலை, 1903-க்கு : தொகுதி 6. எண் 12: முதற் பதிப்பு—எம். எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை அண்டு வி. ஜி. சூரிய நாராயண சாஸ்திரி ; iii. பிப்ரவரி, 1904 ; iv. உ. ப. 40 ; viii. 255/1904/I.

i. ஞானபோதினி—ஜனவரி, 1904-க்கு : தொகுதி 7. எண் 1. முதற்பதிப்பு—எம். எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை & வி. ஜி. சூரிய நாராயண சாஸ்திரி ; viii. 256/1904/I.

i. ஞானபோதினி—பிப்ரவரி, 1904-க்கு : தொகுதி 7. எண் 2 : முதற்பதிப்பு—எம். எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை ; iii. மார்ச், 1904 ; viii. 218/1904/II.

i. ஞானபோதினி—மார்ச், 1904-க்கு : தொகுதி 7. எண் 3 : முதற் பதிப்பு—எம். எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை ; iv. உ. ப. 42 ; viii. 219/1904/II.

i. ஞானபோதினி—ஏப்ரல், 1904-க்கு : தொகுதி 7. எண் 4 : முதற்பதிப்பு—எம். எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை ; iii. மே, 1904 ; iv. உ. ப. 38 ; viii. 314/1904/II.

i. ஞானபோதினி—மே, 1904-க்கு : தொகுதி 7. எண் 5 : முதற்பதிப்பு—எம். எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை ; iii. ஜூன், 1904 ; iv. உ. ப. 40 ; viii. 318/1904/II.

i. ஞானபோதினி—ஜூன், 1904-க்கு : தொகுதி 7. எண் 6 ; முதற் பதிப்பு—எம். எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை ; iii. ஜூலை, 1904 ; viii. 31/1904/IV.

i. ஞானபோதினி—ஜூலை & ஆகஸ்ட், 1904-க்கு : தொகுதி 7. எண் 7. & 8. முதற்பதிப்பு—எம். எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை ; iv. உ. ப. 42 ; viii. 32/1904/IV.

i. ஞானபோதினி—செப்டம்பர், 1904-க்கு : தொகுதி 7. எண் 9: முதற் பதிப்பு—எம். எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை ; iii. டிசம்பர், 1904 ; iv. உ. ப. 40 ; viii. 120/1905/I.

i. ஞானபோதினி—அக்டோபர், 1904-க்கு: தொகுதி 7. எண் 10: முதற் பதிப்பு—எம். எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை : iv. உ. ப. 42 ; viii. 121/1905/I.

i. ஞானபோதினி—நவம்பர் & டிசம்பர், 1904-க்கு : தொகுதி 7. எண் 11 & 12 : முதற் பதிப்பு—எம். எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை ; iv. உ. ப. 49 ; viii. 122/1905/I.

i. ஞானபோதினி—ஜனவரி, 1905-க்கு: தொகுதி 8. எண் 1: முதற் பதிப்பு—எம். எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை; iii. ஜனவரி, 1905; iv. உ. ப. 40; viii. 123/1905/I.

i. ஞானபோதினி—ஜனவரி, 1905-க்கு: தொகுதி 8. எண் 1: முதற் பதிப்பு—எம். எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை; iii. மார்ச்சு, 1905; iv. உ. ப. 57; viii. 142/1905/III.

i. ஞானபோதினி—பிப்ரவரி, 1905-க்கு: தொகுதி 8. எண் 2: முதற் பதிப்பு—எம். எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை; iii. மே, 1905; vi. உ. ப. 39; viii. 143/1905/III.

i. ஞானவல்லி: தொகுதி 1. எண் 1: முதற் பதிப்பு —கே. சதாசிவ செட்டி (தொ. து.); ii. ஏ. சண்முக முதலியார்; எம். எல். வி. அச்சுக்கூடம், சென்னை; அக்டோபர், 1903; iv. உ. ப. 16; v. 8vo; vi. 0-2-0; vii........; viii. 222/1903/IV.

i. ஞானவல்லி: தொகுதி 1. எண் 2: முதற் பதிப்பு — கே. சதாசிவ செட்டி (தொ. து.); viii. 223/1903/IV.

i. ஞானவல்லி: தொகுதி 1. எண் 3: முதற் பதிப்பு— கே. சதாசிவ செட்டி; viii. 224/1903/IV.

i. ஞானவல்லி: தொகுதி 1. எண் 4: முதற் பதிப்பு — கே. சதாசிவ செட்டி (தொ. து.); viii. 225/1903/IV.

i. ஞானவல்லி: தொகுதி 1. எண் 5 —கே. சதாசிவ செட்டி (தொ. து.); iii. நவம்பர், 1903; viii. 226/1903/IV.

i. ஞானவல்லி: தொகுதி 1. எண் 6: முதற் பதிப்பு — கே. சதாசிவ செட்டி (தொ. து.); viii. 227/1903/IV.

i. ஞானவல்லி: தொகுதி 1. எண் 7: முதற் பதிப்பு — கே. சதாசிவ செட்டி (தொ. து.); viii. 228/1903/IV.

i. ஞானவல்லி தொகுதி 1. எண் 8–10: முதற் பதிப்பு —கே. சதாசிவ செட்டி; ii. ஏ. சண்முக முதலியார்; எம். எல். வி. அச்சுக்கூடம், சென்னை; iii. டிசம்பர், 1903, iv. உ. ப. 48; viii. 147/1904/I.

i. ஞானவல்லி: தொகுதி 1. எண் 11: முதற் பதிப்பு —சதாசிவ செட்டி (தொ.து.); iv. உ.ப. 16; viii. 232/1904/II.

i. ஞானவல்லி: தொகுதி 1 எண் 12 & 13: முதற் பதிப்பு —கே. சதாசிவ செட்டி; ii. ஜனவரி, 1904; viii. 233/1904/II.

i. தமிழ்ச் சட்ட புஸ்தகம்—1909க்கு: தொகுதி 1. எண் 1: முதற் பதிப்பு —பி. அளகப்ப மூப்பனார்; ii. பி. அளகப்ப மூப்பனார், கல்யாண சுந்தரம் பிரஸ், தஞ்சாவூர்; iii. ஜூன், 1909; iv. உ. ப. 2+56; v. 8°; vi. 4-0-0 ஆண்டிற்கு; vii .... ..; viii. 39/1909/III.

i. தமிழ் மாது: தொகுதி 1. எண் 1.: முதற் பதிப்பு —சி. சுவப்பனேஸ்வரி அம்பாள (தொ. து.); ii. சி. சுவப்பனேஸ்வரி அம்பாள்; மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை; iii. எப்ரல், 1905; iv. உ. ப. 24; v. 8vo; vi. 0-3-0; vii..........; viii. 324/1905/II.

i. தமிழ் மாது—மே, 1905-க்கு: தொகுதி 1. எண் 2: முதற் பதிப்பு —சி. சுவப்பனேஸ்வரி அம்பாள்; ii. சி. சுவப்பனேஸ்வரி அம்பாள்; கார்டியன் பிரஸ், சென்னை; iii. iii. ஜூன், 1905; viii. 10/1905/III.

i. தமிழ் மாது —ஜூன், 1905-க்கு: தொகுதி 1. எண் 3: முதற் பதிப்பு —சி. சுவப்பனேஸ்வரி அம்பாள்; iii. ஜூலை, 1905; viii. 81/1905/III.

i. தமிழ் மாது —ஜூலை, 1905-க்கு: தொகுதி 1. எண் 4: —சி. சுவப்பனேஸ்வரி அம்பாள் (தொ. து.); iii. அக்டோபர், 1905; viii. 150/1905/IV.

i. தமிழகம் —ஜனவரி, 1905-க்கு: தொகுதி 1. எண் 1: முதற் பதிப்பு —டி. இராஜமையங்கார் (தொ. து.); ii. தஞ்சாவூர் தமிழ்ச் சங்கம்; கல்யாண சுந்தரம் அச்சுக்கூடம், தஞ்சாவூர்; iii. ஜனவரி, 1905; iv. உ. ப. 32; V. 8vo; vi. 1-8-0 ஆண்டிற்கு; vii........; viii. 90/1905/I.

i. தமிழகம், தஞ்சைத் தமிழ்ச் சங்கத்து மாதாந்தரத் தமிழ்ப் பத்திரிகை —பிப்ரவரி, 1905: தொகுதி 1. எண் 2: முதற் பதிப்பு—டி. இராஜம் அய்யங்கார் & எல். உலகநாதபிள்ளை; ii. டி. இராஜம அய்யங்கார்; கல்யாணசுந்தரம் பிரஸ், தஞ்சை; iii. பிப்ரவரி, 1905; iv. உ. ப. 32; V. 8vo; vi. 1-8-0 ஆண்டிற்கு; vii........; viii. 66/1905/III.

i. தமிழகம், தஞ்சைத் தமிழ்ச் சங்கத்து மாதாந்தரத் தமிழ்ப் பத்திரிகை —மார்ச், 1905-க்கு: தொகுதி 1. எண் 3: —டி. இராஜம் அய்யங்கார் & எல். உலகநாதபிள்ளை; iii. மார்ச், 1905; viii. 67/1905/III.

தமிழகம், தஞ்சைத் தமிழ்ச் சங்கத்து மாதாந்தரத் ...ழ்ப் பத்திரிகை —எப்ரல், 1905: தொகுதி 1. எண் 4:

—டி. இராஜம் அய்யங்கார் & எல். உலகநாத பிள்ளை ; iii. எப்ரல், 1905 ; iv. உ. ப. 44 ; viii. 68/1905/III.

i. தமிழகம், தஞ்சைத் தமிழ்ச் சங்கத்து மாதாந்தரத் தமிழ்ப் பத்திரிகை —மே, 1905 : தொகுதி 1. எண் 5:—டி. இராஜம் அய்யங்கார் & எல். உலகநாத பிள்ளை ; iii. மே, 1905 ; iv. உ. ப. 32 ; viii. 69/1905/III.

i. தமிழகம், தஞ்சைத் தமிழ்ச் சங்கத்து மாதாந்தரத் தமிழ்ப் பத்திரிகை —ஜுன், 1905-க்கு : தொகுதி 1. எண் 6:—டி. இராஜம் அய்யங்கார் & எல். உலகநாத பிள்ளை ; iii. ஜுன், 1905 ; iv. உ. ப. 34 ; viii. 70/1905/III.

i. தமிழகம், தஞ்சைத் தமிழ்ச் சங்கத்து மாதாந்தரத் தமிழ்ப் பத்திரிகை —ஜுலை, 1905-க்கு : தொகுதி 1. எண் 7: —டி. இராஜம் அய்யங்கார் & எல். உலகநாத அய்யர் ; iii. ஜுலை, 1905 ; viii. 71/1905/III.

i. தமிழகம், தஞ்சைத் தமிழ்ச் சங்கத்து மாதாந்தரத் தமிழ்ப் பத்திரிகை —ஆகஸ்ட், 1905-க்கு..தொகுதி 1. எண் 8 : முதற் பதிப்பு —டி. இராஜம் அய்யங்கார் (தொ. ஆ.); iii. ஆகஸ்ட், 1905 ; iv. உ. ப. 32; viii. 228/1905/III.

i. தமிழகம் —அக்டோபர், 1905-க்கு : தொகுதி 1. எண் 10; :—டி. ராஜமையங்கார் ; ii. ஜி. எஸ். மணியா அண்டு கோ, கல்யாணசுந்தரம் பிரஸ், தஞ்சாவூர் ; iii. அக்டோபர், 1905 ; V. 8°; viii. 228/1906/I.

i. தமிழகம் —நவம்பர், 1905-க்கு : தொகுதி 1. எண் 11 —டி. ராஜமையங்கார் ; iii. நவம்பர், 1905; viii 229/1906/I.

i. தமிழகம் —டிசம்பர், 1905-க்கு : தொகுதி 1. எண் 12 —டி. ராஜமையங்கார் ; iii. டிசம்பர், 1905; viii. 230/1906/I.

i. திருநாள் நேசன்—தொகுதி 3. எண் 37 & 38 : முதற் பதிப்பு —எ. பேல்பர்க் ஐயர் ; ii. இ.எல்.எம். சொசைட்டி ; இவான்ஜெலிகல் லூதரன் மிஷன் பிரஸ், தரங்கம்பாடி; iii. செப்டம்பர், 1910 ; iv. உ. ப. 8 ; v. 8°; vi. 0–0–2 ; vii........; viii. 906/1910/III.

i. திருநாள் நேசன்—தொகுதி 3. எண் 39 & 40 : முதற் பதிப்பு —எ. பேல்பர்க் ஐயர் ; viii. 887/1910/III.

i. திருநாள் நேசன்—தொகுதி 3. எண் 41 & 42 : முதற் பதிப்பு —எ. பேல்பர்க் ஐயர் ; iii. அக்டோபர், 1910 ; viii. 47/1910/IV.

i. திருநாள் நேசன்—தொகுதி 3. எண் 43 & 44: முதற் பதிப்பு —எ. பேல்பர்க் ஐயர்; viii. 223/1910/IV.

i. திருநாள் நேசன்—தொகுதி 3. எண் 45 & 46: முதற் பதிப்பு —எ. பேல்பர்க் ஐயர்; iii. நவம்பர், 1910; viii. 305/1910/IV.

i. திருநாள் நேசன்—தொகுதி 3. எண் 47 & 48: முதற் பதிப்பு—எ. பேல்பர்க் ஐயர்; viii. 502/1910/IV.

i. திருநாள் நேசன்—தொகுதி 3. எண் 49 & 50: முதற் பதிப்பு— எ. பேல்பர்க் ஐயர்; viii. 550/1910/IV.

i. திருநாள் நேசன்—தொகுதி 3. எண் 51 & 52: முதற் பதிப்பு—எ. பேல்பர்க் ஐயர்; iii. டிசம்பர், 1910; viii. 693/1910/IV.

i. திருநாள் நேசன்—தொகுதி 4. எண் 1 & 2: முதற் பதிப்பு—எ. பேல்பர்க் ஐயர்; viii. 806/1910/IV.

i. திருப்பணித் தோழன்—அக்டோபர், 1910-க்கு: தொகுதி 3. எண் 10: முதற் பதிப்பு—எஸ். சீம் ஐயர்; ii. ஜி ஹேடன்ரிச் ஐயர்; இவாஞ்ஜிலிக்கல் லூதரன் மிஷன் பிரஸ், தரங்கம்பாடி; iii. செப்டம்பர், 1910; iv. உ. ப. 8; v. 8°; vi 0–0–2; vii.............. viii. 885/1910/III.

i. திருப்பணித் தோழன்—நவம்பர், 1910-க்கு: தொகுதி 3. எண் 11: முதற் பதிப்பு —எஸ். சீம் ஐயர்; ii. இ. எல். எம். சொசைட்டி; இவான்ஜெலிகல் லூதரன் மிஷன் பிரஸ், தரங்கம்பாடி; iii. அக்டோபர், 1910; iv. உ. ப. 8; v. 8°; vi. 0–0–2; vii................viii. 307/1910/IV.

i. திருப்பணித் தோழன்—டிசம்பர் 1910-க்கு: தொகுதி 3. எண் 12: முதற் பதிப்பு—எஸ். சீம். ஐயர்; iii. நவம்பர் 1910; iii. 549/1910/IV.

i. திருப்பணித் தோழன்—ஜனவரி, 1911-க்கு: தொகுதி 4. எண் 1: முதற் பதிப்பு —எஸ். சீம். ஐயர்; iii. டிசம்பர், 1910; viii. 769/1910/VI.

i. தென்னிந்திய விவசாயம்: தொகுதி 1. எண் 1. —ஜி. ராஜு கோபால்; ii. ஜி. ராஜுகோபால்; மினர்வா பிரஸ், சென்னை; iii. மே, 1907; iv. உ, ப. 40; v. 8°; vi. 3–0–0 ஆண்டிற்கு; vii..............; viii. 192/1907/III.

i. தென்னிந்திய விவசாயம்: தொகுதி 1. எண் 2. — ஜி. ராஜுகோபால்; iv. உ. ப. 32; viii. 193/1907/III.

i. தென்னிந்திய விவசாயம்—தொகுதி 1. எண் 3 — ஜி. ராஜகோபால்; iii. ஜூன் 1907; iv. உ. ப. 36; viii. 194/1907/III.

i. தென்னிந்திய விவசாயம்—தொகுதி 1. எண் 4— ஜி. ராஜகோபால்; iii. ஜூலை 1907; iv. உ. ப. 32; viii. 195/1907/III.

i. தென்னிந்திய விவசாயம்—தொகுதி 1. எண் 5—ஜி. ராஜகோபால்; iii. ஆகஸ்ட், 1907; iv. உ. ப. 30; viii. 209/1907/IV.

i. தென்னிந்திய விவசாயம்—தொகுதி 1. எண் 6 & 7 —ஜி. ராஜகோபால்; iii. செப்டம்பர் 1907; iv. உ.ப. 64; viii. 210/1907/IV.

i. தென்னிந்திய விவசாயம்— தொகுதி 1, எண் 8—ஜி. ராஜகோபால்; iii. நவம்பர் 1907; iv. உ. ப. 32; viii. 442/1907/IV.

i. தென்னிந்திய விவசாயம்—தொகுதி 1, எண் 9—ஜி. ராஜகோபால்; iii. டிசம்பர், 1907; viii. 443/1907/IV.

i தென்னிந்திய விவசாயம்—தை ஸ்ரீ பிலவங்க ஹுக்கு; தொகுதி 1. எண் 10: முதற் பதிப்பு—ஜி. ராஜகோபால்; iii. ஜனவரி, 1908; viii. 406/1908/I.

i. தென்னிந்திய விவசாயம்—மாசி ஸ்ரீ பிலவங்க ஹுக்கு; தொகுதி 1. எண் 11: முதற் பதிப்பு—ஜி. ராஜகோபால்; iii. பிப்ரவரி, 1908; viii. 407/1908/I.

i. தென்னிந்திய விவசாயம்—பங்குனி ஸ்ரீ பிலவங்க ஹுக்கு; தொகுதி 1. எண் 12: முதற் பதிப்பு—ஜி. ராஜகோபால்; iii. மார்ச் 1908; iv. உ. ப. 31; viii. 408/1908/I.

i. தென்னிந்திய விவசாயம்—சித்திரை ஸ்ரீ கீலக ஹுக்கு; தொகுதி 2. எண் 1: முதற் பதிப்பு—ஜி. ராஜகோபால்; ii. ஜி. ராஜகோபால்; செங்கல்வராய நாயக்கர்ஸ் ஆர்பனேஜ் பிரஸ், சென்னை; iii. ஏப்ரல் 1908; iv. உ.ப. 36; viii. 194/1908/II.

i. தென்னிந்திய விவசாயம்—வைகாசி ஸ்ரீ கீலக ஹுக்கு; தொகுதி 2. எண் 2; முதற் பதிப்பு —ஜி. ராஜகோபால்; iii. மே. 1908; viii. 195/1908/II.

தென்னிந்திய விவசாயம்—கீலக ஹுக்கு (1908): தொகுதி 2. எண் 3: முதற் பதிப்பு —ஜி. ராஜகோபால்; iii. ஜூன் 08, vi. உ.ப. 32; viii. 182/1908/III.

i. தென்னிந்திய விவசாயம்—லிகை ஞூபக்கு (1908); தொகுதி 2, எண் 4: முதற் பதிப்பு—ஜி. ராஜகோபால், iii. ஜூலை 1908; viii. 124/1908/III.

i. தென்னிந்திய விவசாயம்-லிகை ஞூபக்கு (1908); தொகுதி 2, எண் 5: முதற் பதிப்பு—ஜி. ராஜகோபால்; iii. ஆகஸ்ட் 1908; iv. உ.ப. 36; viii. 237/1908/III.

i. தென்னிந்திய விவசாயம்—லிகை ஞூபக்கு(1908); தொகுதி 2, எண் 6: முதற் பதிப்பு—ஜி. ராஜகோபால்; iii. செப்டம்பர் 1908; viii. 322/1908/IV.

i. தென்னிந்திய விவசாயம்-லிகை ஞூபக்கு (1908); தொகுதி 2, எண் 7: முதற் பதிப்பு —ஜி. ராஜகோபால்; iii. அக்டோபர் 1908; viii. 323/1908/IV.

i. தென்னிந்திய விவசாயம்—லிகை ஞூபக்கு (1908); தொகுதி 2, எண் 8: முதற் பதிப்பு —ஜி. ராஜகோபால்; iii நவம்பர், 1908; viii. 324/1908/IV.

i. தென்னிந்திய விவசாயம்—லிகை ஞூபக்கு (1908); தொகுதி 2. எண் 9: முதற் பதிப்பு —ஜி. ராஜகோபால்; iii. டிசம்பர் 1908; viii. 443/1908/IV.

i. தென்னிந்திய விவசாயம் —லிகை ஞூபக்கு (1908—1909); தொகுதி 2. எண் 10: முதற் பதிப்பு — ராஜகோபால்; iii. ஜனவரி 1909; iv. உ. ப. 32; viii. 49/1909/II.

i. தென்னிந்திய விவசாயம்—லிகை ஞூபக்கு (1908—1909): தொகுதி 2. எண் 11: முதற் பதிப்பு —ஜி. ராஜகோபால்; iii. பிப்ரவரி 1909; viii. 50/1909/II.

i. தென்னிந்திய விவசாயம்—லிகை ஞூபக்கு (1908—1909); தொகுதி 2, எண் 12 முதற் பதிப்பு—ஜி. ராஜகோபால்; iii. மார்ச், 1909; viii. 51/1909/II.

i. தென்னிந்திய விவசாயம்—தொகுதி 3. எண் 1: முதற் பதிப்பு —ஜி. ராஜகோபால்; iii ஏப்ரல் 1909; iv. உ. ப. 36; viii. 16/1909/III.

i. தென்னிந்திய விவசாயம்—தொகுதி 3. எண் 2: முதற் பதிப்பு —ஜி. ராஜகோபால்; iii. மே, 1909; viii. 17/1909/III.

i. தென்னிந்திய விவசாயம்—தொகுதி 3. எண் 3: முதற் பதிப்பு —ஜி. ராஜகோபால்; iii. ஜூன் 1909; viii. 18/1909/III.

i. தென்னிந்திய விவசாயம்— தொகுதி 3. எண் 4: முதற் பதிப்பு—ஜி. ராஜகோபால்; iii. ஜூலை, 1909; viii. 89/1909/III.

i. தென்னிந்திய விவசாயம்—தொகுதி 3. எண் 5: முதற் பதிப்பு—ஜி. ராஜகோபால்; iii. ஆகஸ்ட் 1909; viii. 347/1909/III.

i. தென்னிந்திய விவசாயம்—தொகுதி 3. எண் 6: முதற் பதிப்பு—ஜி. ராஜகோபால்; iii. செப்டம்பர், 1909; viii. 25/1909/IV.

i. தென்னிந்திய விவசாயம்—தொகுதி 3, எண் 7: முதற் பதிப்பு—ஜி. ராஜகோபால்; iii. அக்டோபர், 1909; viii. 125/1909/IV.

i. தென்னிந்திய விவசாயம்—தொகுதி 3, எண் 8: முதற் பதிப்பு—ஜி. ராஜகோபால்; iii. நவம்பர், 1909; viii. 597/1909/IV.

i. தென்னிந்திய விவசாயம்—தொகுதி 3. எண் 9: முதற் பதிப்பு—ஜி. ராஜகோபால், iii. டிசம்பர் 1909, viii. 198/1910/I.

i. தென்னிந்திய விவசாயம்—தொகுதி 3. எண் 10: முதற் பதிப்பு—ஜி. ராஜகோபால்; iii. ஜனவரி, 1910; viii. 199/1910/I.

i. தென்னிந்திய விவசாயம்— தொகுதி 3. எண் 11: முதற் பதிப்பு—ஜி. ராஜகோபால்; iii. பிப்ரவரி, 1910; iv. உ.ப. 32; viii. 509/1910/I.

i. தென்னிந்திய விவசாயம்—தொகுதி 3, எண் 12; முதற் பதிப்பு—ஜி. ராஜகோபால்; iii. மார்ச், 1910; viii. 653/1910/I.

i. தென்னிந்திய விவசாயம்—தொகுதி 4, எண் 1; முதற் பதிப்பு—ஜி. ராஜகோபால்; iii. ஏப்ரல், 1910; iv. உ.ப. 36; viii. 165/1910/II.

i. தென்னிந்திய விவசாயம்—தொகுதி 4, எண் 2; முதற் பதிப்பு—ஜி. ராஜகோபால்; iii. மே. 1910; viii. 425/1910/II.

i. தென்னிந்திய விவசாயம்—தொகுதி 4, எண் 3; முதற் பதிப்பு —ஜி. ராஜகோபால்; iii. ஜூன், 1910: viii. 90/1910/III.

i. தென்னிந்திய விவசாயம்— தொகுதி 4, எண் 4; முதற் பதிப்பு—ஜி. ராஜகோபால்; iii. ஜூலை 1910; viii. 378/1910/III.

i. தென்னிந்திய விவசாயம்— தொகுதி 4, எண் 5; முதற் பதிப்பு—ஜி. ராஜகோபால்; iii. ஆகஸ்ட் 1910; viii. 519/1910/III.

i. தென்னிந்திய விவசாயம்— தொகுதி 4, எண் 6; முதற் பதிப்பு—ஜி. ராஜகோபால்; iii. செப்டம்பர் 1910; viii. 817/1910/III.

i. தென்னிந்திய விவசாயம்— தொகுதி 4. எண் 7; முதற் பதிப்பு—ஜி. ராஜகோபால்; iii. அக்டோபர் 1910; iv. உ. ப. 32; viii. 211/1910/IV.

i. தென்னிந்திய விவசாயம்— தொகுதி 4, எண் 8; முதற் பதிப்பு—ஜி. ராஜகோபால்; iii. நவம்பர் 1910; viii. 457/1910/IV.

i. தென்னிந்திய விவசாயம்— தொகுதி 4, எண் 9; முதற் பதிப்பு—ஜி. ராஜகோபால், iii. டிசம்பர்; 1910; viii. 696/1910/IV.

i. நல்லாசிரியன்—ஜூன் 1905-க்கு; தொகுதி 1, எண் 1.— சி. ஆர். நமசிவாய முதலி; ii. சி. குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ்; காக்ஸ்டன் பிரஸ், சென்னை; iii. ஜூன், 1905; iv. உ. ப. 48; v. 8°; vi. 0-2-0; vii......; viii. 47/1906/1.

i. நல்லாசிரியன்—ஜூலை 1905-க்கு; தொகுதி 1, எண் 2;—சி. ஆர். நமசிவாய முதலி; iii. ஜூலை 1905; viii. 48/1906/I.

i. நல்லாசிரியன்—ஆகஸ்ட் 1905-க்கு; தொகுதி 1, எண் 3;— சி. ஆர். நமசிவாய முதலி; iii. ஆகஸ்ட் 1905; viii. 49/1906/I.

i. நல்லாசிரியன்—செப்டம்பர் 1905-க்கு; தொகுதி 1, எண்4;— சி. ஆர். நமசிவாய முதலி; iii. செப்டம்பர் 1905; viii. 50/1906/I.

i. நல்லாசிரியன்—அக்டோபர் 1905-க்கு; தொகுதி 1, எண். 5; —சி. ஆர். நமசிவாய முதலி; iii. அக்டோபர் 1905; viii. 51/1906/I.

i. நல்லாசிரியன்—நவம்பர் 1905-க்கு; தொகுதி 1, எண் 6; சி. ஆர். நமசிவாய முதலி; iii. நவம்பர் 1905; viii. 52/1906/I.

i. நல்லாசிரியன்—டிசம்பர் 1905-க்கு தொகுதி 1, எண் 7—சி. ஆர் நமசிவாய முதலி ; iii. ஜனவரி 1906; iv. உ. ப. 24; viii. 322/1906/I.

i. நல்லாசிரியன்—ஜனவரி 1906-க்கு தொகுதி 1, எண் 8—சி. ஆர். நமசிவாய முதலி ; iii. பிப்ரவரி 1906 ; viii. 323/1906/I.

i. நல்லாசிரியன்—பிப்ரவரி & மார்ச் 1906-க்கு ; தொகுதி 1, எண் 9 & 10—சி. ஆர். நமசிவாய முதலி ; iii. ஏப்ரல் 1906, iv. உ. ப. 48 ; viii. 150/1906/II.

i. நல்லாசிரியன்—ஏப்ரல் 1906-க்கு தொகுதி 1, எண் 11 ; சி. ஆர். நமசிவாய முதலி; iv. உ.ப. 24 ; viii. 320/1906/II.

i. நல்லாசிரியன்—மே 1906-க்கு ; தொகுதி 1, எண் 12—சி. ஆர். நமசிவாய முதலி; iii. மே 1906; viii. 321/1906/II.

i. நல்லாசிரியன்—ஜூன் 1906-க்கு; தொகுதி 2, எண் 1—சி. ஆர். நமசிவாய முதலி (தொ. து) ; iii. ஜூன் 1906; viii. 61/1906/IV.

i. நல்லாசிரியன்—ஜூலை & ஆகஸ்ட் 1906-க்கு; தொகுதி 2, எண். 2 & 3 சி. ஆர். நமசிவாய முதலி (தொ. து.) ; iii: அக்டோபர் 1906 ; iv. உ.ப. 48 ; viii. 62/1906/IV.

i. நல்லாசிரியன்—செப்டம்பர் 1906-க்கு ; தொகுதி 2, எண் 4—சி. ஆர். நமசிவாய முதலி (தொ. து.); iii. நவம்பர் 1906 ; iv. உ. ப. 24 ; viii. 125/1906/IV.

i. நல்லாசிரியன்—அக்டோபர் 1906-க்கு ; தொகுதி 2; எண் 5, —சி. ஆர். நமசிவாய முதலி (தொ. து.); viii. 348/1906/IV.

i. நல்லாசிரியன்—தொகுதி 2, எண் 6—சி. ஆர். நமசிவாய முதலி; iii. டிசம்பர் 1906; vi. 1-0-0 ஆண்டிற்கு ; viii. 135/1907/I.

i. நல்லாசிரியன்—தொகுதி 2, எண் 7—சி. ஆர். நமசிவாய முதலி ; iii. ஜனவரி 1907; viii. 136/1907/I.

i. நல்லாசிரியன்—தொகுதி 2, எண் 8—சி. ஆர். நமசிவாய முதலி; iii. பிப்ரவரி 1907; viii. 170/1907/II.

i. நல்லாசிரியன்—தொகுதி 2, எண் 9—சி. ஆர். நமசிவாய முதலி; iii. மார்ச் 1907; viii. 171/1907/II.

i. நல்லாசிரியன்—தொகுதி 2, எண் 10—சி. ஆர். நமசிவாய முதலி; iii. மே 1907 ; viii. 172/1907/II.

i. நல்லாசிரியன்—தொகுதி 2, எண் 11,—சி. ஆர். நமசிவாய முதலி ; viii. 337/1907/III.

i. நல்லாசிரியன்—தொகுதி 2, எண் 12—சி. ஆர். நமசிவாய முதலி, iii. ஜூன் 1907; viii. 338/1907/III.

i. நல்லாசிரியன்—தொகுதி 3, எண் 2—சி. ஆர். நமசிவாய முதலி; iii. ஜூலை 1907; viii. 340/1907/III.

i. நல்லாசிரியன்—தொகுதி 3, எண் 3—சி. ஆர். நமசிவாய முதலி; iii. ஆகஸ்ட், 1907; viii. 341/1907/III.

i. நல்லாசிரியன்—தொகுதி 3, எண். 4—சி. ஆர். நமசிவாய முதலி; iii. அக்டோபர், 1907; viii. 105/1907/IV.

i. நல்லாசிரியன்—தொகுதி 3, எண் 5—சி. ஆர். நமசிவாய முதலி; iii. நவம்பர், 1907; viii. 268/1907/IV.

i. நல்லாசிரியன்—தொகுதி 3, எண் 6—சி. ஆர். நமசிவாய முதலி; iii. டிசம்பர், 1907; viii. 366/1907/IV.

i. நல்லாசிரியன்—தொகுதி 3, எண். 7—சி. ஆர். நமசிவாய முதலி; viii. 432/1907/IV.

i. நல்லாசிரியன்—ஜனவரி, 1908-க்கு; தொகுதி 3, எண் 8: முதற் பதிப்பு—சி. ஆர். நமசிவாய முதலி; iii. பிப்ரவரி 1908; viii. 221/1908/I.

i. நல்லாசிரியன்—பிப்ரவரி, 1908க்கு; தொகுதி 3, எண் 9: முதற் பதிப்பு—சி. ஆர். நமசிவாய முதலி; viii. 167/1908/II.

i. நல்லாசிரியன்—மார்ச், 1908-க்கு; தொகுதி 3, எண் 10: முதற் பதிப்பு—சி. ஆர். நமசிவாய முதலி; iii. ஏப்ரல் 1908; viii. 168/1908/II.

i. நல்லாசிரியன்—ஏப்ரல், 1908-க்கு; தொகுதி 3, எண் 11: முதற் பதிப்பு—சி. ஆர். நமசிவாய முதலி; iii. மே, 1908; viii. 241/1908/II.

i. நல்லாசிரியன்—மே, 1908-க்கு; தொகுதி 3, எண் 12: முதற் பதிப்பு—சி. ஆர். நமசிவாய முதலி; iii. ஜூன், 1908; viii 4/1908/III.

i. நல்லாசிரியன்—ஜூன், 1908-க்கு; தொகுதி 4. எண் 1: முதற் பதிப்பு—சி. ஆர். நமசிவாய முதலி; iii. ஜூலை 1908; viii. 328/1908/III.

i. நல்லாசிரியன்—ஜூலை, 1908க்கு; தொகுதி 4, எண் 2 முதற் பதிப்பு—சி. ஆர். நமசிவாய முதலி; iii. ஆகஸ்ட், 1908; viii. 329/1908/III.

i. நல்லாசிரியன்—ஆகஸ்ட். 1908-க்கு; தொகுதி 4, எண் 3: முதற் பதிப்பு—சி. ஆர். நமசிவாய முதலி; iii. செப்டம்பர் 1908; viii. 82/1908/IV.

i. நல்லாசிரியன்—செப்டம்பர், 1908-க்கு ; தொகுதி 4, எண் 4 முதற் பதிப்பு—சி. ஆர். நமசிவாய முதலி ; iii. அக்டோபர் 1908 ; viii. 83/1908/IV.

i. நல்லாசிரியன்—அக்டோபர், 1908-க்கு ; தொகுதி 4 எண் 5 : முதற் பதிப்பு—சி. ஆர். நமசிவாய முதலி ; iii. நவம்பர், 1908 ; viii. 216/1908/IV.

i. நல்லாசிரியன்—நவம்பர், 1908-க்கு ; தொகுதி 4, எண் 6 : முதற் பதிப்பு—சி. ஆர். நமசிவாய முதலி ; iii. டிசம்பர் 1908; viii. 430/1908/IV.

i. நல்லாசிரியன் : டிசம்பர், 1908 & ஜனவரி, 1909-க்கு தொகுதி 4, எண் 7 & 8. முதற் பதிப்பு—சி. ஆர். நமசிவாய முதலி ; iii. மார்ச், 1909 ; viii. 378/1909/I.

i. நல்லாசிரியன்—பிப்ரவரி & மார்ச், 1909-க்கு ; தொகுதி 4, எண் 9 & 10 : முதற் பதிப்பு—சி. ஆர். நமசிவாய முதலி ; iii எப்ரல், 1909 ; viii. 124/1909/II.

i. நல்லாசிரியன்—ஏப்ரல் & மே, 1909-க்கு ; தொகுதி 4. எண் 11 & 12 : முதற் பதிப்பு—சி. ஆர். நமசிவாய முதலி ; iii. மே, 1909 ; iv. உ. ப. 48 ; viii. 315/1909/II.

i. நல்லாசிரியன்—ஜூன், 1909-க்கு ; தொகுதி 5, எண் 1 : முதற் பதிப்பு—சி. ஆர். நமசிவாய முதலி ; iii. ஜூலை, 1909; iv. உ. ப. 24 ; viii. 444/1909/II.

i. நல்லாசிரியன்—ஜூலை, 1909-க்கு ; தொகுதி 5, எண் 2 ; முதற் பதிப்பு—சி. ஆர். நமசிவாய முதலி ; iii. ஆகஸ்டு, 1909 ; viii. 445/1909/III.

i. நல்லாசிரியன்—செப்டம்பர், 1909-க்கு ; தொகுதி 5, எண் 4 : முதற் பதிப்பு—சி. ஆர். நமசிவாய முதலி ; iii. செப்டம்பர், 1909 ; viii. 10/1909/IV.

i. நல்லாசிரியன்—அக்டோபர், 1909-க்கு ; தொகுதி 5, எண் 5 : முதற் பதிப்பு—சி. ஆர். நமசிவாய முதலி; iii. அக்டோபர், 1909 ; viii. 11/1909/IV.

i. நல்லாசிரியன்—நவம்பர், 1909-க்கு ; தொகுதி 5, எண் 6 : முதற் பதிப்பு—சி. ஆர். நமசிவாய முதலி ; iii. நவம்பர், 1909 ; viii. 442/1909/IV.

i. நல்லாசிரியன்—டிசம்பர், 1909-க்கு ; தொகுதி 5, எண் 7 : முதற் பதிப்பு—சி. ஆர். நமசிவாய முதலி; iii. டிசம்பர், 1909; viii. 754/1909/IV.

i. நல்லாசிரியன்—ஜனவரி, 1910-க்கு; தொகுதி 5, எண் 8: முதற் பதிப்பு—சி. ஆர். நமசிவாய முதலி; iii. பிப்ரவரி, 1910; viii. 269/1910/I.

i. நல்லாசிரியன்—பிப்ரவரி, 1910-க்கு ; தொகுதி 5, எண் 9 : முதற் பதிப்பு—சி. ஆர். நமசிவாய முதலி; iii. மார்ச், 1910; viii. 496/1910/I.

i. நல்லாசிரியன்—மார்ச், 1910-க்கு ; தொகுதி 5, எண் 10 : முதற்பதிப்பு—சி. ஆர். நமசிவாய முதலி ; viii 669/1910/I.

i. நல்லாசிரியன்—ஏப்ரல், 1910-க்கு ; தொகுதி 5, எண் 11 : முதற்பதிப்பு—சி. ஆர். நமசிவாய முதலி ; iii. ஏப்ரல், 1910 ; viii. 241/1910/II.

i. நல்லாசிரியன்—மே, 1910-க்கு ; தொகுதி 5, எண் 12 : முதற்பதிப்பு—சி. ஆர். நமசிவாய முதலி ; iii. மே, 1910 ; viii. 465/1910/II.

i. நல்லாசிரியன்—ஜூன், 1910-க்கு ; தொகுதி 6, எண் 1: முதற் பதிப்பு—சி. ஆர். நமசிவாய முதலி ; iii. ஜூன், 1910 ; viii. 712/1910/II.

i. நல்லாசிரியன்—ஜூலை, 1910-க்கு ; தொகுதி 6, எண் 2 : முதற் பதிப்பு—சி. ஆர். நமசிவாய முதலி ; iii. ஜூலை, 1910 ; viii. 242/1910/III.

i. நல்லாசிரியன்—ஆகஸ்ட், 1910-க்கு ; தொகுதி 6, எண் 3: முதற் பதிப்பு—சி. ஆர். நமசிவயய முதலி ; iii. ஆகஸ்ட், 1910 ; viii. 547/1910/III.

i. நல்லாசிரியன்—செப்டம்பர், 1910-க்கு ; தொகுதி 6, எண் 4 : முதற் பதிப்பு—சி. ஆர். நமசிவாய மு தலி; iii. அக்டோபர் 1910 ; viii. 742/1910/III.

i. நல்லாசிரியன்—அக்டோபர், 1910-க்கு ; தொகுதி 6, எண் 5 : முதற் பதிப்பு—சி. ஆர். நமசிவாய முதலி ; iii. அக்டோபர், 1910 ; viii. 261/1910/IV.

i. நல்லாசிரியன்—நவம்பர், 1910-க்கு ; தொகுதி 6, எண் 6 : முதற் பதிப்பு—சி. ஆர். நமசிவாய முதலி ; iii. நவம்பர், 1910 ; viii. 505/1910/IV.

i. நல்லாசிரியன்—டிசம்பர், 1910-க்கு ; தொகுதி 6; எண் 7 : முதற் பதிப்பு—சி. ஆர். நமசிவாய முதலி ; iii. டிசம்பர, 1910 ; viii. 834/1910/IV.

i. பி. எஸ். உயர்நிலைப் பள்ளி மலர்—ஆகஸ்ட், 1906-க்கு; தொகுதி 1, எண் 1; ii. மானேஜர், பி. எஸ். உயர்நிலைப் பள்ளி; டெம்பிள் அண்டு கோ, சென்னை; iii. ஆகஸ்ட், 1906; iv. உ. ப. 36; v. 8o; vi. 1-0-0 ஆண்டிற்கு; vii..........; viii. 339/1906/III.

i. பி. எஸ். உயர்நிலைப் பள்ளி மலர்—செப்டம்பர், 1906-க்கு; தொகுதி 1, எண் 2; iii. செப்டம்பர், 1906; viii. 56/1906/IV.

i. பி. எஸ். உயர்நிலைப் பள்ளி மலர்—அக்டோபர், 1906-க்கு; தொகுதி 1, எண் 3; iii. அக்டோபர், 1906; iv. உ. ப. 37; viii. 277/2906/IV.

i. பி. எஸ். உயர்நிலைப் பள்ளி மலர்—நவம்பர். 1906-க்கு தொகுதி 1, எண் 4; iii. நவம்பர், 1906; iv. உ. ப. 35; Viii. 278/1906/IV.

i. பி. எஸ். உயர்நிலைப் பள்ளி மலர்—தொகுதி 1, எண் 5—வ. பஞ்சாபகேச ஐயர், ii. வ. பஞ்சாபகேச ஐயர், டெம்பிள் அண்டு கோ, சென்னை; iv. உ. ப. 32; viii. 204/1907/I.

i. பி. எஸ். உயர்நிலைப் பள்ளி மலர்—தொகுதி 1. எண் 6, வ. பஞ்சாபகேச ஐயர்; iii. ஜனவரி, 1907; iv. உ. ப. 40; Viii. 205/1907/I.

i. பி. எஸ். உயர்நிலைப் பள்ளி மலர்—தொகுதி 1, எண் 7—வ. பஞ்சாபகேச ஐயர்; iii. பிப்ரவரி, 1907; iv. உ. ப. 34; Viii. 258/1907/I.

i. பி. எஸ். உயர்நிலைப் பள்ளி மலர்—தொகுதி 1, எண் 8—வ. பஞ்சாபகேச ஐயர்; iii. மார்ச், 1907; vii 269/1907/III.

i. பி. எஸ். உயர்நிலைப் பள்ளி மலர்—தொகுதி 1, எண் 9—வ. பஞ்சாபகேச ஐயர்; iii, ஏப்ரல், 1907; iv. உ. ப. 40; viii. 270/1907/III.

i. பி. எஸ். உயர்நிலைப் பள்ளி மலர்—தொகுதி 1. எண் 10—வ. பஞ்சாபகேச ஐயர்; iii. மே, 1907; iv. உ. ப. 38; viii. 271/1907/III.

i பி. எஸ். உயர்நிலைப் பள்ளி மலர்—தொகுதி 1. எண் 11—வ. பஞ்சாபகேச ஐயர்; iii. ஜூன், 1907; iv. உ. ப. 40; viii. 272/1907/III.

. பி. எஸ். உயர்நிலைப் பள்ளி மலர்—தொகுதி 1, எண் 12—வ. பஞ்சாபகேச ஐயர்; iii. ஆகஸ்ட், 1907; iv. உ. ப. 38; viii. 273/1907/III.

i. பி. எஸ். உயர்நிலைப் பள்ளி மலர்—தொகுதி 2, எண் 1—எ. பஞ்சாபகேச ஐயர்; iii. செப்டம்பர், 1907; iv. உ. ப. 58; viii. 107/1907/IV.

i. பி. எஸ். உயர்நிலைப் பள்ளி மலர்—தொகுதி 2, எண் 2—எ. பஞ்சாபகேச ஐயர்; iii. அக்டோபர், 1907; iv. உ. ப. 36; viii. 340/1907/IV.

i. பி. எஸ். உயர்நிலைப் பள்ளி மலர்—தொகுதி 2, எண் 3—எ. பஞ்சாபகேச ஐயர்; iii. நவம்பர், 1907; viii. 341/1907/IV.

i. பி. எஸ். உயர்நிலைப் பள்ளி மலர்: நவம்பர், 1907-க்கு; தொகுதி 2, எண் 4: முதற் பதிப்பு—எ. பஞ்சாபகேச ஐயர்; iii. டிசம்பர், 1907; iv. உ. ப. 34; vi. 1—8—0, ஆண்டிற்கு; viii. 153/1908/I,

i. பி. எஸ். உயர்நிலைப் பள்ளி மலர்: டிசம்பர், 1907-க்கு; தொகுதி 2, எண் 5: முதற் பதிப்பு—எ. பஞ்சாபகேச ஐயர்; iii. ஜனவரி, 1908; iv. உ. ப. 32; viii. 154/1908/I.

i. பிரசங்க விளக்கம்—நவம்பர், 1910-க்கு; தொகுதி 3, எண் 12: முதற் பதிப்பு—எச். பிரிகாம் ஐயர்; ii. இ. எல். எம். சொஸைட்டி, இவான்ஜிலிகல் லூதரன் மிஷின் பிரஸ்; தரங்கம்பாடி; iii. அக்டோபர், 1910; iv. உ. ப. 12; v. 8 vo vi. 0—0—4; viii ....; viii. 308/1910/VI.

i. பிரபஞ்சம்—ஜூன், 1910-க்கு; தொகுதி 2, எண் 1: முதற் பதிப்பு—ஜி. அனுமந்தராவ்; ii. சி. ஆர் பத்மநாப ஐயர், பிரண்ட்ஸ் அசோசியேஷன் பிரஸ், கோயமுத்தூர்; iii. ஜூன், 1909; iv. உ. ப, 32; v. 4°; vi. 2—4—0 ஆண்டிற்கு; vii........; viii. 5/1909/III.

i. பிரபஞ்சம்—ஜூலை, 1909-க்கு; தொகுதி 1, எண் 2: முதற் பதிப்பு—சி. ஆர். பத்மநாப ஐயர்; iii. ஜூலை, 1909; viii. 113/1909/IV.

i. பிரபஞ்சம்—ஆகஸ்ட், 1909-க்கு: தொகுதி 1, எண் 3; முதற் பதிப்பு—சி. ஆர். பத்மநாப ஐயர்; ii. ஜி. அனுமந்த ராவ், பிரண்ட்ஸ் அசோசியேசன் (லிட்). கோயம்பத்தூர்; iii. ஆகஸ்ட், 1909; viii. 114/1909/IV.

i. பிரபஞ்சம்—செப்டம்பர், 1909-க்கு; தொகுதி 1, எண் 4; முதற் பதிப்பு—சி. ஆர். பத்மநாப ஐயர்; iii. செப்டம்பர், 1909; viii. 115/1909/IV.

i, பிரபஞ்சம்—அக்டோபர், 1909-க்கு: தொகுதி 1, எண் 5: முதற் பதிப்பு—ஜி. எ. பத்மநாப ஐயர்; iii. சி. ஆர். பத்ம

நாப ஐயர்; பிரண்ட்ஸ் அசோசியேஷன் (லிட்), திருப்பூர் பிராஞ்ச்; iii. அக்டோபர், 1909; viii. 483/1909/IV.

i. பிரபஞ்சம்—நவம்பர், 1909-க்கு : தொகுதி 1. எண் 6; முதற் பதிப்பு—ஜி. ஏ. பத்மநாப ஐயர் ; iii. நவம்பர், 1909 ; viii· 484/1909/IV.

i. பிரபஞ்சம்—டிசம்பர், 1909-க்கு : தொகுதி 1. எண் 7; முதற் பதிப்பு—சி. ஆர். பத்மநாப ஐயர் ; iii. ஜனவரி, 1910; viii. 105/1910/I.

i. பிரபஞ்சம்—ஏப்ரல், 1910-க்கு: தொகுதி 2. எண் 1; முதற் பதிப்பு —சி. ஆர். பத்மநாப ஐயர்; ii. சி. ஆர். பத்மநாப ஐயர்; பிரண்ட்ஸ் அசோசியேஷன் (லிட்) கோயம்புத்தூர்; iii. மே, 1910; v. 8vo; vi. 0—3—0; viii. 598/1910/II.

பிரபன்ன ஜன ரஞ்சினி—ஜனவரி, 1903-க்கு : தொகுதி 3. எண் 1; முதற் பதிப்பு—நாராயணமூர்த்தி பந்துலு ; ii. நாராயணமூர்த்தி பந்துலு; அர்ஷா பிரஸ், விசாகபட்டணம் ; iii. ஆகஸ்ட், 1903; iv. உ. ப. 24 ; v. 8vo ; vi. 2—8—0 ஆண்டிற்கு. vii.........; viii. 217/1903/III.

i. பிரபன்ன ஜன ரஞ்சனி—பிப்ரவரி, 1903-க்கு: தொகுதி 3. எண் 2 ; முதற் பதிப்பு—நாராயணமூர்த்தி பந்துலு ; iii· செப்டம்பர், 1903; iv. உ. ப. 20 ; viii· 255/1903/III.

i. பிரபன்ன ஜன ரஞ்சனி—மார்ச், 1903-க்கு : தொகுதி 3. எண் 3; முதற் பதிப்பு—என். நாராயணமூர்த்தி பந்தலு ; iii, டிசம்பர், 1903; Viii. 220/1903/IV.

i. பிரபன்ன ஜன ரஞ்சனி—ஏப்ரல், 1903-க்கு தொகுதி 3. எண் 4 ; முதற்பதிப்பு—என். நாராயணமூர்த்தி பந்துலு; iii. டிசம்பர், 1903 ; viii. 21/1904/I.

i. பிரபன்ன ஜன ரஞ்சினி—மே, 1903-க்கு : தொகுதி 3, எண் 5 ; முதற் பதிப்பு—என், நாராயணமூர்த்தி பந்துலு ; iii. ஜனவரி, 1904 ; viii. 76/1904/I.

i. பிரபன்ன ஜன ரஞ்சினி—ஜுன், 1903-க்கு: தொகுதி 3. எண் 6 ; முதற் பதிப்பு—என். நாராயணமூர்த்தி பந்துலு ; viii. 112/1904/I.

i. பிரபன்ன ஜன ரஞ்சினி—ஜுலை, 1903-க்கு : தொகுதி 3. எண் 7 ; முதற் பதிப்பு—என். நாராயணமூர்த்தி பந்துலு ; iii. பிப்ரவரி, 1904 ; viii. 185/1904/I.

i. பிரம்மஞான பத்திரிகை—ஜூலை, 1906-க்கு; தொகுதி 1. எண் 1—எ. இராமையயர் (தொ.கு) ; ii. எ. இ. ராமைய்யர் ; விக்டோரியா பாண்டியன் பிரஸ், சீர்காழி ; iii. ஜூலை, 1906 ; iv. உ. ப. 32 ; v. 8o ; vi. 1—8—0 ஆண்டிற்கு ; vii............; viii. 180/1906/IV.

i. பிரம்மஞான பத்திரிகை—ஆகஸ்ட், 1906-க்கு : தொகுதி 1 எண் 2—எ. இராமைய்யர் (தொ.கு) ; iii. ஆகஸ்ட், 1906 ; viii. 181/1906/IV.

i. பிரம்ம ஞான பத்திரிகை—செப்டம்பர், 1906-க்கு : தொகுதி 1. எண் 3—எ. இராமைய்யர் (தொ. கு) ; iii. செப்டம்பர், 1906 ; viii. 182/1906/IV.

i. பிரம்மஞான பத்திரிகை—அக்டோபர், 1906-க்கு ; தொகுதி 1. எண் 4—எ. இராமைய்யர் (தொ. கு) ; ii. எ. இராமைய்யர், வித்யாவிநோதினி பிரஸ், தஞ்சை; iii. அக்டோபர், 1906 ; viii. 318/1906/IV.

i. பிரம்மஞான பத்திரிகை—நவம்பர், 1906-க்கு : தொகுதி 1. எண் 5. எ. இராமைய்யர் (தொ.கு) ; iii, நவம்பர், 1906 ; viii. 319/1906/VI.

i. பிரம்மஞான பத்திரிகை;—தொகுதி 1. எண் 6—எ. இராமைய்யர் ; iii. டிசம்பர் 1906 ; viii. 15/1907/I.

i. பிரம்மஞான பத்திரிகை:—தொகுதி 1. எண் 7—எ. இராமைய்யர் ; iii. ஜனவரி, 1907; viii. 211/1907/I.

i. பிரம்மஞான பத்திரிகை:—தொகுதி 1. எண் 8—எ. இராமைய்யர்; iii. பிப்ரவரி, 1907; viii. 212/1907/I.

i. பிரம்மஞான பத்திரிகை:—தொகுதி 1. எண் 9—எ. இராமைய்யர் ; iii. மார்ச், 1907 ; viii. 282/1907/II.

i. பிரம்மஞான பத்திரிகை :—தொகுதி 1 எண் 10—எ. இராமைய்யர் ; iii. ஏப்ரல், 1907 ; viii. 283/1907/II.

i. பிரம்மஞான பத்திரிகை:—தொகுதி 1. எண் 11 & 12—எ. இராமைய்யர் ; iii. ஜூன், 1907 ; iv. உ. ப. 64 ; viii. 123/1907/III.

i. பிரம்ம வித்தியா பத்திரிகை—ஆகஸ்ட், 1900-க்கு: தொகுதி 14. எண் 3; முதற் பதிப்பு—சி. ஆர். ஸ்ரீநிவாச சாஸ்திரி; ii. சி. ஆர். ஸ்ரீநிவாச சாஸ்திரி—பிரம்ம வித்தியா அச்சுக்கூடம், சிதம்பரம் ; iii. ஆகஸ்ட், 1900 ; உ. ப. 12 ; v. 4 to; vi. 3-0-0 ஆண்டிற்கு vii ....; viii. 141/1901/I.

i. பிரம்ம வித்தியா பத்திரிகை—செப்டம்பர், 1900-க்கு; தொகுதிக்கு 14. எண் 4. முதற் பதிப்பு—சி. ஆர். ஸ்ரீநிவாச சாஸ்திரி : ii. செப்டம்பர், 1900 ; iv. உ.ப. 16 ; viii. 142/1901/I.

i. பிரம்ம வித்தியா பத்திரிகை—அக்டோபர், 1900-க்கு தொகுதி 14. எண் 5 ; முதற் பதிப்பு—சி. ஆர். ஸ்ரீநிவாச சாஸ்திரி ; iii. அக்டோபர், 1900 ; iii. 143/1901/I.

i. பிரம்ம வித்தியா பத்திரிகை—நவம்பர், 1900-க்கு ; தொகுதி 14. எண் 6. முதற் பதிப்பு—சி. ஆர். ஸ்ரீநிவாச சாஸ்திரி ; iii. நவம்பர், 1900 ; viii. 144/1901/I.

i. பிரம்ம வித்தியா பத்திரிகை—தொகுதி 14. எண் 7 ; முதற் பதிப்பு—சி. ஆர். ஸ்ரீநிவாச சாஸ்திரி ; iii. டிசம்பர் 1900 ; viii. 181/1901/III.

i. பிரம்ம வித்தியா பத்திரிகை—தொகுதி 14. எண் 8 ; முதற் பதிப்பு—சி. ஆர். ஸ்ரீநிவாச சாஸ்திரி ; iii. ஜனவரி 1901 ; viii. 182/1901/III.

i. பிரம்ம வித்தியா பத்திரிகை—தொகுதி 14. எண் 9 ; முதற் பதிப்பு—சி. ஆர். ஸ்ரீநிவாச சாஸ்திரி ;viii. 183/1901/III.

i. பிரம்ம வித்தியா பத்திரிகை—தொகுதி 14. எண் 10, 11 & 12 ; முதற் பதிப்பு—சி. ஆர். ஸ்ரீநிவாச சாஸ்திரி ; ii. சி. ஆர். ஸ்ரீநிவாச சாஸ்திரி , பிரம்ம வித்தியா அச்சுக்கூடம், நடுக்காவேரி ; iii. ஜூலை, 1901 ; iv. உ. ப. 48 ; viii. 193/1901/III.

i. பிரம்ம வித்தியா பத்திரிகை —தொகுதி 15. எண் 1 : முதற் பதிப்பு—சி. ஆர். ஸ்ரீநிவாச சாஸ்திரி ; vi. 4–0–0 ஆண்டிற்கு ; viii. 197/1901/III.

i. பிரம்ம வித்தியா பத்திரிகை—தொகுதி 15. எண் 2 : முதற் பதிப்பு—சி. ஆர். ஸ்ரீநிவாச சாஸ்திரி ; iii. ஆகஸ்ட், 1901 ; viii. 7/1901/IV.

i. பிரம்ம வித்தியா பத்திரிகை—தொகுதி 15. எண் 3.—சி. ஆர். ஸ்ரீநிவாச சாஸ்திரி ; ii. சி. ஆர். ஸ்ரீநிவாச சாஸ்திரி; பிரம்ம வித்தியா பிரஸ், சென்னை ; iii. அக்டோபர், 1901; viii. 96/1901/IV.

i. பிரம்ம வித்தியா பத்திரிகை—தொகுதி 15. எண் 4 : முதற் பதிப்பு—சி. ஆர். ஸ்ரீநிவாச சாஸ்திரி ; ii. சி. ஆர்.

ஸ்ரீநிவாச சாஸ்திரி ; பிரம்ம வித்தியா பிரஸ், நடுக்காவேரி ; iii. ஜனவரி, 1902 ; viii. 68/1902/I.

i. பிரம்ம வித்தியா பத்திரிகை—தொகுதி 15. எண் 5 : முதற் பதிப்பு—சி. ஆர். ஸ்ரீநிவாச சாஸ்திரி ; iii. பிப்ரவரி, 1902 ; viii. 269/1902/I.

i. பிரம்ம வித்தியா பத்திரிகை—தொகுதி 15. எண் 6 : முதற் பதிப்பு—சி. ஆர். ஸ்ரீநிவாச சாஸ்திரி ; iii. ஏப்ரல், 1902 ; viii. 43/1902/II.

i. பிரம்ம வித்தியா பத்திரிகை—தொகுதி 15. எண் 7; முதற் பதிப்பு—சி. ஆர். ஸ்ரீநிவாச சாஸ்திரி ; viii. 192/1902/II.

i. பிரஜானுகூலன்—ஏப்ரல், 1904-க்கு : தொகுதி 1. எண் 1 : முதற் பதிப்பு—எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு ; ii. எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு ; லக்ஷ்மி விலாச அச்சுக்கூடம், திருச்சிராப்பள்ளி ; iii. ஏப்ரல், 1904 ; iv. உ.ப. 16 ; v. 8 vo ; vi. 0–2–6 ; vii........ ; viii. 170/1904/II.

i. பிரஜானுகூலன்—மே, 1904-க்கு : தொகுதி 1. எண் 2; முதற் பதிப்பு—எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு ; iii. மே, 1904 viii. 171/1904/II.

i. பிரஜானுகூலன்—ஜூன், 1904-க்கு : தொகுதி 1. எண் 3; முதற் பதிப்பு—எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு ; iii. ஜூன், 1904 ; viii. 229/1904/II.

i. பிரஜானுகூலன்—ஜூலை, 1904-க்கு : தொகுதி 1. எண் 4 : முதற் பதிப்பு—எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு ; iii. ஜூலை, 1904 ; viii. 4/1904/III.

i. பிரஜானுகூலன்—ஆகஸ்ட், 1904-க்கு : தொகுதி 1. எண் 5 : முதற் பதிப்பு—எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு ; iii. ஆகஸ்ட், 1904 ; iv. உ.ப. 28 ; viii. 83/1904/III.

i. பிரஜானுகூலன்—செப்டம்பர், 1904-க்கு : தொகுதி 1. எண் 6 : முதற் பதிப்பு—எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு ; iii. செப்டம்பர், 1904 ; iv. உ.ப. 16 ; viii. 170/1904/III.

i. பிரஜானுகூலன்—அக்டோபர், 1904-க்கு : தொகுதி 1. எண் 7 : முதற் பதிப்பு—எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு ; iii. அக்டோபர், 1904 ; v. 8 vo ; vi : 2–0–0 ஆண்டிற்கு : viii. 123/1909/I.

i. பிரஜானுகூலன்—நவம்பர், 1904-க்கு : தொகுதி 1. எண் 8: முதற் பதிப்பு—எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு ; iii. நவம்பர், 1904 ; viii. 124/1909/I.

i. பிரஜானுகூலன்—டிசம்பர், 1904-க்கு; தொகுதி 1. எண் 9: முதற் பதிப்பு—எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு; iii. டிசம்பர், 1904; viii. 125/1909/I.

i. பிரஜானுகூலன்—ஜனவரி, 1905-க்கு; தொகுதி 1. எண் 10: முதற் பதிப்பு—எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு; iii. ஜனவரி; 1905; viii. 126/1909/I.

i. பிரஜானுகூலன்—பிப்ரவரி, 1905-க்கு; தொகுதி 1. எண் 11. முதற் பதிப்பு—எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு; iii. பிப்ரவரி, 1905; viii. 127/1909/I.

i. பிரஜானுகூலன்—மார்ச், 1905-க்கு: தொகுதி 1. எண் 12: முதற் பதிப்பு—எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு; iii. மார்ச், 1905; viii. 128/1909/I.

i. பிரஜானுகூலன்—ஏப்ரல், 1905-க்கு; தொகுதி 2. எண் 1: முதற் பதிப்பு—எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு; iii. ஏப்ரல், 1905; viii. 129/1909/I.

i. பிரஜானுகூலன்—மே, 1905-க்கு; தொகுதி 2. எண் 2: முதற் பதிப்பு—எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு; iii. மே, 1905; iii. 130/1909/I.

i. பிரஜானுகூலன்—தொகுதி 5. எண் 1: முதற் பதிப்பு—எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு; iii. அக்டோபர், 1908; iv. உ. ப. 24; viii. 131/1909/I.

i. பிரஜானுகூலன்—தொகுதி 5. எண் 2: முதற் பதிப்பு—எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு; iii. நவம்பர், 1908; viii. 132/1909/I.

i. பிரஜானுகூலன்—ஜூன், 1909-க்கு: தொகுதி 5. எண் 3: முதற் பதிப்பு—எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு; ii. எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு; விஜய விகடன் பிரஸ், சென்னை; iii. ஜூலை, 1909; iv. உ. ப. 48; viii. 811/1910/I.

i. பிரஜானுகூலன்—ஜூலை, 1909-க்கு: தொகுதி 5. எண் 4: முதற் பதிப்பு—எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு; iii. ஆகஸ்ட், 1909; iv. உ. ப. 40; viii. 812/1910/I.

i. பிரஜானுகூலன்—மார்ச், 1910-க்கு: தொகுதி 5. எண் 5: முதற் பதிப்பு—எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு; ii. எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு; வெட்னஸ்டே ரிவிவ்யூ பிரஸ், திருச்சிராப்பள்ளி; iii. மார்ச், 1910; viii. 718/1910/II.

i. பிரஜானுகூலன்—ஏப்ரல், 1910-க்கு : தொகுதி 5. எண் 6 : முதற் பதிப்பு—எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு ; iii. ஏப்ரல், 1910 ; viii. 719/1910/II.

i. பிரஜானுகூலன்—மே, 1910-க்கு : தொகுதி 5. எண் 7. முதற் பதிப்பு—எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு ; iii. மே, 1910/ iv. உ. ப. 38 ; viii. 720/1910/II.

i. பிரஜானுகூலன்—ஜூன், 1910-க்கு : தொகுதி 5. எண் 8 : முதற் பதிப்பு—எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு, ii. எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு ; பாக்கிய விலாஸ் பிரஸ், திருச்சிறுப்பள்ளி; iii. ஜூன், 1910 ; iv. உ.ப. 26 ; viii. 2/1910/III.

i. பிரஜானுகூலன்—ஜூலை, 1910-க்கு : தொகுதி 5. எண் 9: முதற் பதிப்பு—எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு ; iii. ஆகஸ்ட் 1910 ; iv. உ.ப. 40 ; viii. 527/1910/III.

i. பிரஜானுகூலன்—ஆகஸ்ட், 1910-க்கு : தொகுதி 5. எண் 10: முதற் பதிப்பு—எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு ; iii. அக்டோபர், 1910 ; iv. உ.ப. 26 ; vi. 1-0-0, ஆண்டிற்கு ; viii. 98/1910/IV.

i. பிரஜானுகூலன்—செப்டம்பர், 1910-க்கு : தொகுதி 5. எண் 11 : முதற் பதிப்பு—எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு ; iii. டிசம்பர், 1910 ; iv. உ.ப. 24 ; viii. 609/1910/IV.

i. பிராசீ : தொகுதி 1. எண் 1 : முதற் பதிப்பு—எல். வி. ராமச்சந்திர ஐயர் ; ii. எல். வி. ராமச்சந்திர ஐயர் ; ஓரியண்டல் பிரஸ், சென்னை ; iii. ஜனவரி, 1910 ; iv. உ.ப. 32 ; v. 8° ; vi. 0-2-0 ; vii. மகாபாரத மொழி பெயர்ப்பு பகுதிகளாக வெளிவருவது. viii. 353/1910/I.

i. பிராசீ : தொகுதி 1. எண் 2 : முதற் பதிப்பு—எல். வி. ராமச்சந்திர ஐயர் ; iii. மார்ச், 1910 ; viii. 234/1910/II.

i. பிராசீ : தொகுதி 1. எண் 3 : முதற் பதிப்பு—எல். வி. ராமச்சந்திர ஐயர் ; iii. 235/1910/II.

i. பிராசீ : தொகுதி 1. எண் 4 : முதற் பதிப்பு—எல். ராமச்சந்திர ஐயர் ; viii. 236/1910/II.

i. பிராசி : தொகுதி 1. எண் 5 & 6 : முதற் பதிப்பு—எல். வி. ராமச்சந்திர ஐயர் ; iii. மே, 1910 ; iv. உ. ப. 64 ; viii. 796/1910/II.

i. பிராசி : தொகுதி 1. எண் 7 : முதற் பதிப்பு—எல். வி. ராமச்சந்திர ஐயர் ; iv. உ.ப. 32 ; viii. 797/1910/II.

i. பிராசி : தொகுதி 1. எண் 8 : முதற் பதிப்பு—எல். வி. ராமச்சந்திர ஐயர் ; iii. ஜூன், 1910 ; viii. 798/1910/II.

i. பிராசி : தொகுதி 1. எண் 9 : முதற் பதிப்பு—எல். வி. ராமச்சந்திர ஐயர் ; viii. 799/1910/II.

i. பிராசி : தொகுதி 1. எண் 10 : முதற் பதிப்பு—எல். வி. ராமச்சந்திர ஐயர் ; iii. ஜூன், 1910 ; viii. 800/1910/II.

i. பிராசி : தொகுதி 2. எண் 1. முதற் பதிப்பு—எல். வி. ராமச்சந்திர ஐயர் ; iii. செப்டம்பர், 1910 ; viii. 857/1910/IV.

i. பிராசி : தொகுதி 2. எண் 2 : முதற் பதிப்பு—எல். வி. ராமச்சந்திர ஐயர் ; viii. 858/1910/IV.

i. பிராசி : தொகுதி 2. எண் 3 : முதற் பதிப்பு—எல். வி. ராமச்சந்திர ஐயர் ; viii. 859/1910/IV.

i. பிராசி : தொகுதி 2. எண் 4 : முதற் பதிப்பு—எல். வி. ராமச்சந்திர ஐயர் ; viii. 860/1910/IV.

i. பிராசி : தொகுதி 2. எண் 5 : முதற் பதிப்பு—எல். வி. ராமச்சந்திர ஐயர் ; viii. 861/1910/IV.

i. பிராசி : தொகுதி 1. எண் 1 : முதற் பதிப்பு—எல். வி. ராமச்சந்திர ஐயர் ; viii. 862/1910/IV.

i. பிராசி : தொகுதி 1. எண் 2 : முதற் பதிப்பு—எல். வி. ராமச்சந்திர ஐயர் ; 10. உ.ப. 64 ; viii. 863/1910/IV.

i. பிராசி : தொகுதி 1. எண் 3 : முதற் பதிப்பு—எல். வி. ராமச்சந்திர ஐயர் ; iv. உ. ப. 96 ; viii. 864/1910/IV.

i. பிராசீ : தொகுதி 1. எண் 4 : முதற் பதிப்பு—எல். வி. ராமச்சந்திர ஐயர் ; iv. உ. ப. 32 ; viii. 865/1910/IV.

i. பிராசீ : தொகுதி 1. எண் 5 : முதற் பதிப்பு—எல். வி. ராமச்சந்திர ஐயர் ; viii. 866/1910/IV.

i. பிழைக்கும் வழி—ஜனவரி 1909-க்கு : தொகுதி 1. எண் 1; முதற் பதிப்பு—ஜி. எ. வைத்யராமன் ; ii. ஜி. எ. வைத்யராமன் அண்டு கோ, ஜி. எ. நடேசன் அண்டு கோ, சென்னை. iii. பிப்ரவரி, 1909 ; iv. உ.ப. 40 ; v. 8° ; vi. 4-0-0 ஆண்டிற்கு ; vii........; viii. 406/1909/I.

i. பிழைக்கும் வழி—பிப்ரவரி, 1909-க்கு : தொகுதி 1; எண் 2 : முதற் பதிப்பு—ஜி. எ. வைத்யராமன் ; iii, மார்ச், 1909; viii. 1909/620/1909/I.

i. பிழைக்கும் வழி—மார்ச், 1909-க்கு : தொகுதி 1. எண் 3; முதற் பதிப்பு—ஜி. எ. வைத்யராமன் ; iii. ஏப்ரல்: 1909 ; viii. 543/1909/II.

i. பிழைக்கும் வழி—ஏப்ரல், 1909-க்கு : தொகுதி 1. எண் 4; முதற் பதிப்பு—ஜி. எ. வைத்யராமன ; iii. மே, 1909 ; viii. 544/1909/II.

i. பிழைக்கும் வழி—மே, 1909-க்கு : தொகுதி 1. எண் 5: முதற் பதிப்பு—ஜி. எ. வைத்யராமன் ; iii. ஜூன், 1909 ; viii. 545/1909/II.

i. பிழைக்கும் வழி—ஜூன், 1909-க்கு : தொகுதி 1. எண் 6: முதற் பதிபபு—ஜி. எ. வைத்யராமன ; iii. ஜூலை, 1909 ; viii. 253/1909/III.

i. பிழைக்கும் வழி—ஜூலை, 1909-க்கு : தொகுதி 1. எண் 7; முதற் பதிப்பு—ஜி. எ. வைத்யராமன ; viii. 699/1909/IV.

i. பிழைக்கும் வழி—ஆகஸ்ட், 1909-க்கு : தொகுதி 1. எண் 8 : முதற் பதிப்பு—ஜி. எ. வைத்யராமன ; iii. செப்டம்பர் 1909 ; viii. 700/1909/IV.

i. பிழைக்கும் வழி, செப்டம்பர் 1909-க்கு, தொகுதி-1, எண் 9; ii. ஜி. ஏ வைத்யராமன், ஜி.ஏ. வைத்யராமன் & கோ.; ஜி.ஏ. நடேசன் & கோ., சென்னை ; iii. அக்டோபர் 1909 ; iv. உ. ப. 40 ; v. 8 vo ; vi. 4–0–0 ஆண்டிற்கு ; viii, 701/1909/IV.

i. பிழைக்கும் வழி, அக்டோபர் 1909-க்கு, தொகுதி-1, எண் 10; ii. ஜி. ஏ. வைத்யராமன், ஜி. ஏ. வைத்யராமன் & கோ, ஜி. ஏ. நடேசன் & கோ., சென்னை ; iii. அக்டோபர் 1909 ; iv. உ. ப. 40 ; v. 8° ; vi. 4–0–0, ஆண்டிற்கு ; viii. 702/1909/IV.

i. பிழைக்கும் வழி, நவம்பர் 1909-க்கு, தொகுதி-1, எண் 11; ii. ஜி. ஏ. வைத்யராமன், ஜி.ஏ. வைத்யராமன் அண்டு கோ., ஜி. ஏ. நடேசன் அண்டு கோ., சென்னை ; iii. நவம்பர் 1909 ; iv. உ. ப. 40;v. 8 vo ; vi. 4–0–0, ஆண்டிற்கு ; viii. 254/1910/I.

i. பிழைக்கும் வழி, டிசம்பர் 1909-க்கு, தொகுதி-1, எண் 12; ii. ஜி. ஏ. வைத்யராமன், ஜி. ஏ. வைத்யராமன் அண்டு கோ., ஜி. ஏ. நடேசன் அண்டு கோ., சென்னை ; iii. ஜனவரி 1910 ; iv. உ. ப. 40 ; v. 8 vo; vi. 4–0–0, ஆண்டிற்கு ; viii. 255/1910/I.

i. பிழைக்கும் வழி. ஜனவரி 1910-க்கு, தொகுதி-2, எண் 1 ; ii. ஜி. ஏ. வைத்யராமன், ஜி. ஏ. வைத்யராமன் அண்டு கோ., ஜி. ஏ. நடேசன் அண்டு கோ., சென்னை ; iii. பிப்ரவரி 1910 ; iv. உ. ப. 40 ; v. 8 vo ; vi. 4–0–0, ஆண்டிற்கு ; viii. 763/1910/I.

i. பிழைக்கும் வழி, பிப்ரவரி 1910-க்கு, தொகுதி-2, எண் 2 ; ii. ஜி. ஏ. வைத்யராமன், ஜி. ஏ. வைத்யராமன், அண்டு கோ., ஜி. ஏ. நடேசன் அண்டு கோ., சென்னை; iii. மார்ச் 1910 ; iv. உ. ப. 32; v. 8 vo; vi. 4–0–0, ஆண்டிற்கு ; viii. 764/1910/I.

i பிழைக்கும் வழி, மார்ச் 1910-க்கு, தொகுதி-2, எண் 3 ; ii. ஜி. ஏ. வைத்யராமன், ஜி. ஏ. வைத்யராமன் அண்டு கோ., ஜி. ஏ. நடேசன் அண்டு கோ., சென்னை ; iii. மார்ச் 1919 ; iv. உ. ப. 32 ; v. 8 vo ; vi. 4–0–0, ஆண்டிற்கு ; viii. 765/1910/I.

i. பிழைக்கும் வழி, எப்ரல் 1910-க்கு, தொகுதி-2, எண் 4; ii. ஜி. ஏ. வைத்யராமன், ஜி. ஏ வைத்யராமன் அண்டு கோ., ஜி. ஏ. நடேசன் அண்டு கோ., சென்னை ; iii. எப்ரல் 1910 : iv. உ. ப. 40 ; v. 8 vo; vi. 4–0–0, ஆண்டிற்கு ; viii. 790/1910/II.

i. பிழைக்கும்வழி, மே 1910-க்கு, தொகுதி-2, எண் 5
ii. ஜி.எ. வைத்யராமன், ஜி.எ. வைத்யராமன் அண்டு கோ., ஜி.எ. நடேசன் & கோ., சென்னை; iii. மே 1910; iv. உ.ப. 40; v. 8 vo; vi. 4.0.0, ஆண்டிற்கு; viii. 791/1910/II.

i. பிழைக்கும்வழி, ஜுன் 1910-க்கு, தொகுதி-2, எண் 6; ii. ஜி.எ. வைத்யராமன், ஜி.எ. வைத்யராமன் அண்டு கோ., ஜி.எ. நடேசன் அண்டு கோ., சென்னை; iii. ஜுன் 1910; iv. உ.ப. 40; v. 8 vo; vi. 4.0.0, ஆண்டிற்கு; viii. 792/1910/II.

i. பிழைக்கும்வழி, ஜுலை 1910-க்கு, தொகுதி-2, எண் 7; ii. ஜி.எ. வைத்யராமன், ஜி.எ. வைத்யராமன் அண்டு கோ., ஜி. எ. நடேசன் & கோ., சென்னை; iii. ஆகஸ்ட் 1910; iv. உ.ப. 56; v. 8 vo; vi. 4.0.0, ஆண்டிற்கு, viii. 633/1910/IV.

i. பிழைக்கும்வழி, ஆகஸ்ட் 1910-க்கு, தொகுதி 2, எண். 8. ii. ஜி.எ. வைத்யராமன், ஜி எ. வைத்யராமன் அண் கோ.' ஜி.எ. நடேசன் அண்டு கோ., சென்னை; iii. செப்டம்பர் 191', iv' உ.ப. 68; v. 8 vo; vi. 4.0.0, ஆண்டிற்கு; viii. 634/1910/IV'

i. பிழைக்கும்வழி, செப்டம்பர் 1910-க்கு, தொகுதி-2, எண். 9; ii. ஜி.எ. வைத்யராமன், ஜி.எ. வைத்யராமன் அண்டு கோ., ஜி.எ. நடேசன் அண்டு கோ., சென்னை; iii. அக்டோபர் 1910 iv. உ.ப. 68; v. 8 vo; vi. 4.0.0, ஆண்டிற்கு; viii. 635/1910/IV.

i. பிழைக்கும்வழி அக்டோபர் 1910-க்கு, தொகுதி-2, எண். 10; ஜி.எ. வைத்யராமன், ஜி.எ. வைத்யராமன் அண்டு கோ, ஜி. எ. நடேசன் & கோ., சென்னை; iii. நவம்பர் 1910; iv. உ.ப. 56; v. 8 vo; vi. 4.0.0, ஆண்டிற்கு; viii. 636/1910/IV.

i. பிழைக்கும்வழி, நவம்பர் 1910-க்கு, தொகுதி-2, எண். 11; ii. ஜி.எ. வைத்யராமன் ஜி.எ. வைத்யராமன் அண்டு கோ., ஜி.எ. நடேசன் அண்டு கோ., சென்னை; iii. டிசம்பர் 1910; iv. உ.ப. 56; v. 8 vo; vi. 4.0.0, ஆண்டிற்கு; viii. 637/1910/IV.

i. பிழைக்கும்வழி, டிசம்பர் 1910-க்கு, தொகுதி-2, எண்.12 ii. ஜி.எ. வைத்தியராமன், ஜி.எ. வைத்தியராமன் & கோ.; ஜி.எ. நடேசன் & கோ., சென்னை; iii. டிசம்பர் 1910; iv. உ.ப. 56; v. 8 vo; vi. 4.0 0, ஆண்டிற்கு; viii. 850/1910/IV

i. பூரண சந்திரோதயம், ஜூன் 1910-க்கு, தொகுதி-1, எண். 2; ii. பி. நாராயணய்யர் & எ. ரங்கசாமி அய்யர், பி. நாராயணய்யர், விவேகபாநு பிரஸ், மதுரை; iii. ஜூன் 1910; iv. உ. ப. 32; v. 8 vo; vi. 2.0.0, ஆண்டிற்கு; viii. 625/1910/III.

i. பூரண சந்திரோதயம், ஜூலை 1910-க்கு, தொகுதி–1, எண். 3; ii. பி. நாராயணய்யர் & ஏ. ரங்கசாமி ஐயர், பி. நாராயணய்யர், விவேகபாநு பிரஸ், மதுரை; iii. ஜூலை 1910; iv. உ. ப. 36; v. 8 vo; vi. 2.0.0, ஆண்டிற்கு; viii. 197/1910/III.

i. பூரண சந்திரோதயம், ஆகஸ்ட் 1910-க்கு, தொகுதி-1, எண்-4; ii. பி. நாராயணய்யர் & ஏ. ரங்கசாமி ஐயர், பி. நாராயணய்யர், விவேகபாநு பிரஸ், மதுரை; iii. ஆகஸ்ட் 1910; iv. உ. ப. 34; v. 8 vo; vi. 2.0.0. ஆண்டிற்கு; viii. 513/1910/III.

i. பூரண சந்திரோதயம், செப்டம்பர் 1910-க்கு, தொகுதி–1, எண்-5: ii. பி. நாராயணய்யர் & ஏ. ரங்கசாமி ஐயர், பி. நாராயணய்யர், விவேகபாநு பிரஸ், மதுரை; iii. செப்டம்பர் 1910; iv. உ. ப. 32; v. 8 vo; vi. 2.0.0. ஆண்டிற்கு; viii. 777/1910/III.

i. பூரண சந்திரோதயம், அக்டோபர் 1910-க்கு, தொகுதி–1 எண். 6; ii. பி. நாராயணய்யர் & ஏ. ரங்கசாமி ஐயர், பி. நாராயணய்யர், விவேகபாநு பிரஸ், மதுரை; iii. அக்டோபர் 1910; iv. உ. ப. 32; v. 8 vo; vi. 2.0.0. ஆண்டிற்கு; viii. 119/1910/IV.

i. பூரண சந்திரோதயம், நவம்பர் 1910-க்கு, தொகுதி–1, எண். 7; ii. பி. நாராயணய்யர் & ஏ. ரங்கசாமி ஐயர், பி. நாராயணய்யர், விவேகபாநு பிரஸ், மதுரை; iii. டிசம்பர் 1910; iv. உ. ப. 36; v. 8 vo; vi. 2.0.0. ஆண்டிற்கு; viii. 404/1910/IV.

i. பூரண சந்திரோதயம், டிசம்பர் 1910-க்கு, தொகுதி–1, எண். 8; ii. பி. நாராயணய்யர் & ஏ. ரங்கசாமி ஐயர், பி. நாராயணய்யர், விவேகபாநு பிரஸ், மதுரை; iii. டிசம்பர் 1910; iv. உ. ப. 36; v. 8 vo; vi. 2.0.0 ஆண்டிற்கு; viii. 677/1910/IV.

i. பூலோக வியாசன், தொகுதி 1, எண். 1, அக்டோபர், டிசம்பர் 1903 & ஜனவரி 1904-க்கு; ii. முத்துவீரன் பிள்ளை, பி.; பி. முத்துவீரன் பிள்ளை, பண்டித மித்ரன் அச்சகம், சென்னை, iii. மே 1904; iv. உ. ப. 80; v. 8 vo; vi. 0.6.0; 199/1904/II.

i. பூலோக வியாசன், பிப்ரவரி 1904-க்கு, தொகுதி 1, எண் 5; ii. முத்துவீர உபாத்தியாயர், பி., பி. முத்துவீர உபாத்தியாயர், பண்டித மித்ரன் அச்சகம், சென்னை; iii. ஜூன் 1904; iv. உ. ப. 16; v. 8 vo; vi. 0.1.6; viii. 13/1904/III.

i. பூலோக வியாசன், தொகுதி 1-க்கு எண் 6, மார்ச் 1904 ; ii முத்துவீர உபாத்தியாயர், பி., பி. முத்துவீர உபாத்தியாயர், பண்டித மித்ரன் அச்சகம், சென்னை ; iii ஜூன் 1904 ; உ. ப. 16 ; v. 8 vo ; vi. 0–1–6 ; viii. 14/1904/III.

i பூலோக வியாசன், தொகுதி 1, எண் 7, எப்ரல் 1904-க்கு ; ii. முத்துவீர உபாத்தியாயர், பி , பி. முத்துவீர உபாத்தியாயர், பண்டித மித்ரன் அச்சகம், சென்னை ; iii. ஜூன் 1904 ; v. 8 vo; vi. 0–1–6; viii. 15/1904/III.

i. பூலோக வியாசன், தொகுதி 1, எண் 8, மே 1904-க்கு ; ii. முத்துவீர உபாத்தியாயர், பி., பி. முத்துவீர உபாதந்தியாயர் ; பண்டித மித்ரன் அச்சகம், சென்னை ; iii. ஜூன 1904 ; iv. உ. ப. 16 ; v. 8 vo ; vi. 0–1–6 ; viii. 16/1904/III.

i. பூலோக வியாசன், தொகுதி 1, எண் 9–12, ஜூன் — செப்டம்பர் 1904-க்கு ; ii. முத்துவீர உபாத்தியாயர், பி., (தொ.து.), பி. முத்துவீர உபாத்தியாயர், பண்டித மித்ரன் அச்சகம், சென்னை ; iii செப்டம்பர் 1904 ; iv. உ. ப. 40 ; v. 8 vo ; vi 0–1–6 ; viii. 68/1904/IV.

i. பூலோக வியாசன், தொகுதி 2, எண் 1 & 2, அக்டோபர் அண்டு நவம்பர் 1904-கக்கு ; ii. முத்துவீர உபாத்தியாயர், பி. (தொ.து.), பி. முத்துவீர உபாத்தியாயர் ; பண்டித மித்ரன் அச்சகம், சென்னை ; iii. நவம்பர் 1909 ; உ. ப. 48; v. 8 vo ; vi. 0–4–0 ; viii. 208/1909/IV.

i. பூலோக வியாசன், தொகுதி 2 எண் 2; ii. முத்துவீர உபாத்தியாயர், பி. (தொ. து.,) பி. முத்துவீர உபாத்தியாயர், பண்டித மித்ரன் அச்சகம், சென்னை ; iii. செப்டம்பர் 1905 ; iv. உ. ப. 244 ; v. 8 vo ; vii. 1–0–0 ; viii 44/1905/IV.

i. பூலோக வியாசன், தொகுதி 3, எண் 1 ; ii. முத்துவீர உபாத்தியாயர், பி., பி. முத்துவீர உபாத்தியாயர், பண்டித மித்ரன அச்சகம், சென்னை ; iii. டிசம்பர் 1905 ; iv. உ. ப. 28 ; v. 8 vo ; vi. 0–2–0 ; viii. 7/1906/I.

i. பூலோக வியாசன், தொகுதி 3, எண் 2 ; ii. முத்துவீர உபாத்தியாயர், பி., பி. முத்துவீர உபாத்தியாயர், பண்டித மித்ரன் அச்சகம், சென்னை ; iii. டிசம்பர் 1905 ; iv. உ. ப. 24 ; v. 8 vo ; vi. 0–2–0 ; viii. 331/1906/I.

i. பூலோக வியாசன், தொகுதி 3, எண் 3; ii. முத்துவீர உபாத்தியாயர், பி., பி. முத்துவீர உபாத்தியாயர், பண்டித மித்ரன் அச்சகம், சென்னை; iii. ஜனவரி 1906; vi. உ. ப. 24; v. 8 vo; vi. 0–2–0; viii. 332/1906/I.

i. பூலோக வியாசன், தொகுதி 3, எண் 4; ii. முத்துவீர உபாத்தியரயர், பி., பி. முத்துவீர உபாத்தியாயர், பண்டித மித்ரன் அச்சகம், சென்னை; iii. பிப்ரவரி 1906; iv. உ. ப. 24; v. 8 vo; vi. 0–2–0; viii. 333/1906/I.

i. பூலோக வியாசன், தொகுதி 3, எண் 5; ii. முத்துவீர உபாத்தியாயர், பி., பி. முத்துவீர உபாத்தியாயர், பண்டித மித்ரன் அச்சகம், சென்னை; iii. மார்ச் 1906; iv. உ. ப. 24; v. 8 vo; vi. 0–2–0; 334/1906/I.

i. பூலோக வியாசன், தொகுதி 3, எண் 6; ii. முத்துவீர உபாத்தியாயர், பி., பி. முத்துவீர உபாத்தியாயர், பண்டித மித்ரன் அச்சகம், சென்னை; iii. ஏப்ரல் 1906; iv. உ. ப. 24; v. 8 vo; vi. 0–2–0; viii. 335/1906/I.

i. பூலோக வியாசன், தொகுதி 3, எண் 7; ii. முத்துவீர உபாத்தியாயர், பி., பி. முத்துவீர உபாத்தியாயர், பண்டித மித்ரன் அச்சகம், சென்னை; iii. ஏப்ரல் 1906; iv. உ. ப 24; v. 8 vo; vi. 0–2–0; viii. 335/1906/II.

i. பூலோக வியாசன், தொகுதி 3, எண் 8; ii. முத்துவீர உபாத்தியாயர், பி., பி. முத்துவீர உபாத்தியாயர், பண்டித மித்ரன் அச்சகம், சென்னை; iii. மே 1906; iv. உ.ப. 32; v. 8 vo; vi. 0–2–0; viii 336/1906/II.

i. பூலோக வியாசன், தொகுதி 3, எண் 9; ii. முத்துவீர உபாத்தியாயர், பி., பி. முத்துவீர உபாத்தியாயர், பண்டித மித்ரன் அச்சகம், சென்னை; iii. ஜூன் 1906; iv. உ. ப.24; v. 8 vo; vi. 0–2–0; viii. 337/1906/II.

i. பூலோக வியாசன், தொகுதி 6, எண் 1, ஜனவரி 1906-க்கு ii. முத்துவீர நாவலர், பி., பி. முத்துவீர நாவலர், பூலோக வியாசன் அச்சகம், சென்னை; iii. ஜனவரி 1909; iv. உ.ப.32; v. 8 vo; vi. 1–0–0, ஆண்டிற்கு; viii. 807/1910/II

i. பூலோக வியாசன், தொகுதி 6, எண் 2; பிப்ரவரி 1909-க்கு, முத்துவீர நாவலர், பி., பி. முத்துவீர நாவலர், பூலோக வியாசன் அச்சகம், சென்னை; பிப்ரவரி 1909; உ. ப. 26; 8 vo; 1–0–0, ஆண்டிற்கு; 808/1910/II.

i. பூலோக வியாசன், தொகுதி–6, எண்–2; பிப்ரவரி 1909க்கு, ii. முத்துவீர நாவலர், பி., பி. முத்துவீர நாவலர், பூலோ வியாசன் பிரஸ், சென்னை; iii. பிப்ரவரி 1909; iv. உ. ப. 26; v. 8 o; vi. 1.0.0, ஆண்டிற்கு; viii 808/1910/II.

i. பூலோக வியாசன், தொகுதி–6, எண்–3, மார்ச் 1909க்கு; ii. முத்துவீர நாவலர், பி., பி. முத்துவீர நாவலர்; பூலோக வியாசன் பிரஸ், சென்னை; iii மார்ச் 1909; iv. உ.ப. 30; v. 8 o; vi. 1.0.0, ஆண்டிற்கு; viii. 809/1910/II.

i. பூலோக வியாசன், ஏப்ரல் 1909 க்கு, தொகுதி–6, எண்–4; ii. முத்துவீர நாவலர், பி., பி. முத்துவீர நாவலர், பூலோக வியாசன் பிரஸ், சென்னை; iii. ஏபரல 1909; iv. உ.ப. 26; v. 8o; vi. 1–0–0, ஆண்டிற்கு; viii. 810/1910/II.

i. பூலோக வியாசன், தொகுதி–6, எண்–5; மே 1909-க்கு ii. முத்துவீர நாவலர், பி.,பி. முத்துவீர நாவலர், பூலோக வியாசன் பிரஸ், சென்னை, iii. மே 1909; iv. உ.ப. 28; v. 8 o; vi 1-0-0, ஆண்டிற்கு viii. 812/1910/II.

i. பூலோக வியாசன், தொகுதி–6, எண்–6; ஜூன் 1909 க்கு ii. முத்துவீர நாவலர், பி. பூலோக வியாசன் பிரஸ், சென்னை; iii. ஜூன் 1909; iv. உ. ப. 28; v. 8 o; vi. 1–0–0, ஆண்டிற்கு; viii. 812/1910/II.

i. பூலோக வியாசன், தொகுதி–6, எண்–7; ஜூலை 1909க்கு ii. முத்துவீர நாவலர், பி., பி. முத்துவீர நாவலர், பூலோக வியாசன் பிரஸ், சென்னை; iii. ஜூலை 1909; iv. உ.ப. 28; v. 8 o; vi. 1–0–0, ஆண்டிற்கு; viii. 813/1910/II.

i. பூலோக வியாசன், தொகுதி–6, எண்–8; ஆகஸ்ட் 1909க்கு, ii. முத்துவீர நாவலர், பி., பி. முத்துவீர நாவலர், பூலோக வியாசன் பிரஸ், சென்னை; iii. ஆகஸ்ட் 1909; iv. உ. ப. 24; v. 8o; vi. 1–0–0, ஆண்டிற்கு; viii. 814/1910/II.

i. பூலோக வியாசன், செப்டம்பர் 1909க்கு, தொகுதி–6, எண்–9; முத்துவீர நாவலர், பி., பி. முத்துவீர நாவலர், பூலோக வியாசன பிரஸ், சென்னை; iii. செப்டம்பர் 1909; iv. உ.ப. 26; v. 8o; vi. 1–0–0, ஆண்டிற்கு; viii. 815/1910/III.

i. பூலோக வியாசன், அக்டோபர் 1909க்கு தொகுதி–6, எண்–10; ii. முத்துவீர நாவலர், பி., பி. முத்துவீர நாவலர், பூலோக வியாசன் பிரஸ், சென்னை; iii. அக்டோபா 1909; iv. உ.ப. 24; v. 8o; vi. 1–0–0, ஆண்டிற்கு; 816/1910/IV.

i. பூலோக வியாசன், நவம்பர் 1909க்கு, தொகுதி–6. எண்–11; ii. முத்துவீர நாவலர், பி., பி. முத்துவீர நாவலர், பூலோக வியாசன பிரஸ், சென்னை; iii. நவம்பர் 1909; iv. உ.ப. 24; v. 8 o; vi. 1–0–0, ஆண்டிற்கு, viii. 817/1910/IV.

i. பூலோக வியாசன், டிசம்பர் 1909க்கு, தொகுதி–6 எண்–12 ; ii. முத்துவீர நாவலர், பி., பி. முத்துவீர நாவலர், பூலோக வியாசன பிரஸ், சென்னை ; iii. டிசம்பர் 1909 ; vi. உ.ப. 24 ; v. 8o ; vi. 1–0–0, ஆண்டிற்கு ; viii. 818/1910/IV.

i. போலீஸ் வர்த்தமானி, அக்டோபர், 1905க்கு, தொகுதி–1, எண். 1 ; ii. சுந்தர ஐயர், டி. கே., டி. கே. சுந்தர ஐயர், டி. கோபால் நாயுடு அண்டு கோ ; ஏ. எல். வி. பிரஸ், சென்னை ; iii. அக்டோபர் 1905 ; iv. உ.ப. 32 ; v. 8o ; vi. 0–4–0 ; viii. 127/1905/IV.

i. போலீஸ் வர்த்தமானி, தொகுதி–1, எண்–2 ; ii. சுந்தரய்யர் டி. கே., டி. கே. சுந்தரய்யர், ஐரிஷ் பிரஸ், சென்னை ; iii. ஜூன் 1906 ; iv. உ.ப. 32 ; v. 8o ; vi. 2–8–0 ; ஆண்டிற்கு; viii. 42/1906/II.

i. தி மதராஸ் டெம்பரன்ஸ் ஹெரால்ட், தொகுதி–1, எண்–1, டிசம்பர் 1909க்கு ; ii. சுந்தரம், டி. ஏ., & ஸ்டீபன், எல். ஐ., டி. மானுவேல், வெஸ்ட் அண்டு கோ., iii. டிசம்பர் 1909 ; iv. உ.ப. 24 ; v 8o ; vi. 1–8–0, ஆண்டிற்கு ; viii. 755/1909/IV.

i. தி மெட்ராஸ் டெம்பரன்ஸ் ஹெரால்ட், ஜனவரி 1910க்கு, தொகுதி–1, எண்–1 ; ii. சுந்தரம், டி. ஏ., & ஸ்டீபன். எல். ஐ., டி. மானுவேல், வெஸ்ட் அண்டு கோ., சென்னை ; iii; ஜனவரி, 1910 ; iv உ.ப. 21 ; v. 8o ; vi. 1–8–0, ஆண்டிற்கு, viii. 133/1910/I.

i. தி மெட்ராஸ் டெம்பரன்ஸ் ஹெரால்ட், பிப்ரவரி 1910 க்கு, தொகுதி–1, எண்–2 ; ii. சுந்தரம், டி. ஏ. & ஸ்டீபன், எல். ஐ., டி. மானுவேல், வெஸ்ட் அண்டு கோ., சென்னை ; iii. பிப்ரவரி 1910 ; iv. உ.ப. 32 ; v. 8o ; vi. 1–8–0, ஆண்டிற்கு ; viii. 410/1910/I.

i. தி மெட்ராஸ் டெம்பரன்ஸ் ஹெரால்ட், தொகுதி–1, எண்–3, மார்ச் 1910 க்கு; ii. சுந்தரம் டி. ஏ. & ஸ்டீபன், எல்.ஐ., டி. மானுவேல், வெஸ்ட், அண்டு கோ., சென்னை ; iii. மார்ச் 1910 ; iv. உ.ப. 20 ; v. 8o ; vi. 1–8–0, ஆண்டிற்கு ; viii. 703/1910/I.

i. மதராஸ் டெம்பரன்ஸ் ஹெரால்ட், ஏப்ரல் 1910க்கு தொகுதி–1, எண்–4 ; ii. சுந்தரம், டி. ஏ., அண்டு ஸ்டீபன், எல்.ஐ. டி. மானுவேல், வெஸ்ட் அண்டு கோ., iii. ஏப்ரல் 1910 ; iv. உ.ப. 20 ; v. 8o ; vi. 1–8–0, ஆண்டிற்கு ; viii. 141/1910/II.

i. மதராஸ் டெம்பரன்ஸ் ஹெரால்ட், மே 1910க்கு தொகுதி–1 எண்–5; ii. சுந்தரம், டி. ஏ., அண்டு ஸ்டீபன, எல்.ஐ., டி. மானுவேல், வெஸ்ட் அண்டு கோ, சென்னை; iii, மே 1910; iv. உ.ப. 20; v. 8° ; vl. 1—8—0, ஆண்டிற்கு; viii 489/1910 /II.

i. மதராஸ் டெம்பரன்ஸ் ஹெரால்ட், ஜூன் 1910-க்கு, தொகுதி–1, எண்-6; ii. சுநதரம், டி. ஏ., அண்டு ஸ்டீபன், எல், ஐ., டி. மானுவேல், வெஸ்ட் அண்டு கோ., சென்னை, iii. ஜூன் 1910; iv, உ.ப. 20; v. 8°; vi. 1—8—0; ஆண்டிற்கு; iii. 704/1919/II.

i. மதராஸ் புல்லடின் ஆப் கோவாபரேஷன், செப்டம்பர் 1909க்கு, தொகுதி–1, எண்-1; ii. ராமசந்திர ராவ். ஆர்– (தொ. து.), சுப்பிரமணிய ஐயர். டி. எஸ். (பொ.து.) ஆர். ராமசந்திர ராவ் சவுத் இந்தியன பிரஸ், சென்னை; iii. பிபரவரி 1910; iv. உ.ப. 52; v. 8°; vi. 1—8—0, ஆண்டிற்கு; viii. 637/1910/I.

i. மதராஸ் புல்லடின் ஆப் கோவாபரேஷன், தொகுதி-1, எண்-2; டிசம்பர் 1909-க்கு; ii. ராமச்சந்திரராவ், ஆர்.. ஆர். ராமச்சந்திர ராவ், சவுத் இந்தியன் பிரஸ், சென்னை; iii. ஏப்ரல் 1910; iv உ.ப. 138; v. 8°; vi. 1—9—0, ஆண்டிற்கு; viii. 577/1910/II.

i. மதராஸ் புல்லடின் ஆப் கோவபரேஷன், மார்ச் 1910க்கு, தொகுதி-1 எண்-3; ii. ராமச்சந்திர ராவ், சவுத் இந்தியன் பிரஸ், சென்னை; iii. ஆகஸ்ட் 1910; iv. உ.ப. 84; v. 8° vi. 1—8—0, ஆண்டிற்கு; viii. 627/1910/III.

i. மனோரஞ்சனி, தொகுதி-1, எண்-1; ii. ராஜ சாஸ்திரி, எஸ். எஸ். ராஜ சாஸ்திரி பண்டாரம் பிரஸ், சென்னை; iii. நவம்பர் 1907; iv. உ.ப. 20; v. 8°; vi. 3—0—0, ஆண்டிற்கு; viii. 12/1908/I.

i. மனோரஞ்சனி, தொகுதி–1, எண்-2; ii. ராஜ சாஸ்திரி. எஸ்., எஸ். ராஜ சாஜஸ்திரி பண்டாரம் பிரஸ், சென்னை; iii. டிசம்பர் 1907; iv. உ.ப. 20; v. 8°; vi. 3—0—0, ஆண்டிற்கு, viii. 73/1908/I.

i. மனோரஞ்சினி: தொகுதி 1, எண்-3; முதற் பதிப்பு—எஸ். ராஜசாஸ்திரி; viii. 74/1908/I.

i. மனோரஞ்சினி: தொகுதி-1, எண்-4: முதற் பதிப்பு—எஸ். ராஜசாஸ்திரி; iii. ஜனவரி 1908; viii. 75/1907/I.

i. மஹாராணி—1900-1901: முதற் பதிப்பு—வி. கிருஷ்ணமாச்சாரியார்; ii. வி. கிருஷ்ணமாச்சாரியார்; எஸ். பிஸி. கே. பிரஸ், சென்னை; iii. அக்டோபர் 1901; iv. உ. ப. 88; v. 8·vo; vi. 2–8–0 ஆண்டிற்கு; vii........; viii. 197/1901/IV.

i. மாணவர்கள், ஆசிரியர்கள், குழந்தைகளுக்கான பத்திரிகை: எண்-1—6; முதற் பதிப்பு—குமாரி ஜி. எம். வால் போர்ட்; ii. குமாரி ஜி. எம். வால் போர்ட்; பீர்லஸ் பிரஸ், சென்னை; iii. மே 1910; iv. உ. ப. 24; v. 4°; vi. தனிப்பட்டவர் பார்ப்பதற்கு; vii............; viii. 620/1910/II.

i. மாணவர்கள், ஆசிரியர்கள், குழந்தைகளுக்கான பத்திரிகை—ஜூலை-செப்டம்பர், 1910-க்கு; எண்-7. குமாரி ஜி. எம். வால் போர்ட்; iii. செப்டம்பர் 1910; iv. உ. ப. 4; v. 8°; viii. 849/1910/III.

i. மாதர் மனோரஞ்சினி—அக்டோபர், 1910-க்கு: தொகுதி 2, எண்-8: முதற் பதிப்பு சி. எஸ். இராமசாமி அய்யர் (தொ. து); ii. ஜீ. சுப்பிரமணி அய்யர், சுதேசமித்திரன் அச்சுக் கூடம்; iii. நவம்பர் 1900; iv. உ. ப. 20; v. 4 to; vi. 0–2–6; vii. .... viii. 3/1901/I.

i. மாதர் மனோரஞ்சினி—நவம்பர் அண்டு டிசம்பர் 1900-க்கு: தொகுதி 2, எண் 9&10: முதற்பதிப்பு சி.எஸ். இராமசாமி அய்யர்; iii. டிசம்பர் 1900; iv. உ. ப. 40; vi. 0–5–0; viii. 186/1901/I.

i. மாதர் மனோரஞ்சினி—ஜனவரி 1901-க்கு: தொகுதி 2, எண் 11: முதற் பதிப்பு சி. எஸ். இராமசாமி அய்யர் (தொ. து.); iii. பிப்ரவரி 1901; iv. உ. ப. 20; vi. 0–2–6; viii. 187/1901/I.

i. மாதர் மனோரஞ்சினி—பிப்ரவரி, 1901-க்கு: தொகுதி 2. எண் 12: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் (தொ. து.); viii. 240/1901/I.

i. மாதர் மனோரஞ்சினி—மார்ச், 1901-க்கு: தொகுதி 3, எண் 1: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; viii. 20/1901/II.

i. மாதர் மனோரஞ்சினி—எப்ரல், 1901-க்கு தொகுதி 3, எண் 2; முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii. எப்ரல் 1901: viii. 34/1901/II.

i. மாதர் மனோரஞ்சினி—மே, 1901-க்கு: தொகுதி 3, எண்–3: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii. மே 1901; viii. 216/1901/II.

i. மாதர் மனோரஞ்சினி—ஜூன், 1901-க்கு: தொகுதி 3, எண் 4: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் (தொ. து.); iii. ஜூலை, 1901; vi. 1-12-0 ஆண்டிற்கு; viii. 78/1901/III.

i. மாதர் மனோரஞ்சினி—ஜூலை, 1901-க்கு: தொகுதி 3, எண் 5: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii. ஆகஸ்ட், 1901; viii. 146/1901/III.

i. மாதர் மனோரஞ்சினி—ஆகஸ்ட், 1901: தொகுதி 3, எண் 6: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; viii. 205/1901/III.

i. மாதர் மனோரஞ்சினி—செப்டம்பர், 1901-க்கு: தொகுதி 3 எண் 7: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii. அக்டோபர், 1901; viii. 28/1901/IV.

i. மாதர் மனோரஞ்சினி—அக்டோபர், 1901-க்கு தொகுதி 3, எண் 8: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii. நவம்பர், 1901; viii. 282/1901/IV.

i. மாதர் மனோரஞ்சினி—நவம்பர்&டிசம்பர் 1901-க்கு: தொகுதி 3, எண் 9 & 10: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் (தொ. து.); ii. சி. எஸ். இராமசாமி அய்யர்; சென்னை ரிப்பன் அச்சுக் கூடம், சென்னை; iii. ஜனவரி 1902; iv. உ. ப. 24; viii. 346/1902/I.

i. மாதர் மனோரஞ்சினி—ஜனவரி, 1902-க்கு; தொகுதி 3, எண் 11: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் (தொ. து.); iii. பிப்ரவரி, 1902; viii. 347/1902/I.

i. மாதர் மனோரஞ்சினி—பிப்ரவரி, 1902-க்கு: தொகுதி 3, எண் 12: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் (தொ.து.); iii. மே, 1902; iv. உ. ப. 20; vi. 0-3-0; viii. 168/1902/II.

i. மாதர் மனோரஞ்சினி—மார்ச், 1902-க்கு: தொகுதி 4, எண் 1: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் (தொ. து.); iv. உ.ப: 24; viii. 169/1902/II.

i. மாதர் மனோரஞ்னி—ஏப்ரல், 1902-க்கு: தொகுதி 4, எண் 2: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் (தொ. து.); viii. 170/1902/II.

i. மாதர் மனோரஞ்சினி—மே, 1902-க்கு: தொகுதி 1, எண் 3: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் (தொ. து.); iii. ஜூன், 1902; vi. 0-2-6; viii. 49/1902/III.

i. மாதர் மனோரஞ்சினி—ஜூன், 1902-க்கு: தொகுதி 4, எண் 4: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் (தொ. து.); iii. ஜூலை, 1902; iv. உ. ப. 27; viii. 50/1902/III.

i. மாதர் மனோரஞ்சினி—ஜூலை, 1902-க்கு: தொகுதி 4 எண் 5: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii. ஆகஸ்ட், 1902; iv. உ. ப. 24; viii. 252/1902/III.

i. மாதர் மனோரஞ்சினி—ஆகஸ்ட் & செப்டம்பர், 1902-க்கு தொகுதி 4, எண் 6 & 7: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் (தொ. து.); iii. அக்டோபர், 1902; viii. 163/1902/IV.

i. மாதர் மனோரஞ்சினி—அக்டோபர் & நவம்பர், 1902-க்கு தொகுதி 4, எண் 8 & 9: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii. டிசம்பர், 1902; iv. உ. ப. 28; viii. 20/1903/I.

i. மாதர் மனோரஞ்சினி—டிசம்பர், 1902-க்கு: தொகுதி 4, எண் 10: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் (தொ. து.); iii. பிப்ரவரி, 1903; iv. உ. ப. 24; viii. 9/1903/II.

i. மாதர் மனோரஞ்சினி—ஜனவரி, 1903-க்கு: தொகுதி 4, எண் 11: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii. மார்ச் 1903; viii. 10/1903/II.

i. மாதர் மனோரஞ்சினி—பிப்ரவரி & மார்ச், 1903-க்கு: தொகுதி 4 & 5, எண் 12 & 1: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாயி ஐயர்; iii. சூலை, 1903; vi. 0–3–0; viii. 130/1903/III.

i. மாதர் மனோரஞ்சினி—எப்ரல்-ஜூலை, 1903-க்கு: தொகுதி 5, எண் 2—5: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; ii. சி. எஸ். இராமசாமி அய்யர், கார்டியன் அச்சுக்கூடம், சென்னை; iv. உ. ப. 32; vi. 0–2–6; viii. 254/1904/II.

i. மாதர் மனோரஞ்சினி—ஜனவரி, 1904-க்கு: தொகுதி 6, எண் 1: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; ii. சி. எஸ். இராமசாமி அய்யர்; மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை; iii. பிப்ரவரி, 1904; iv. உ. ப. 24; vi. 1–12–0 ஆண்டிற்கு; viii. 257/1904/II.

i. மாதர் மனோரஞ்சினி—பிப்ரவரி, 1904-க்கு: தொகுதி 6, எண் 2: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; viii. 258/1904/II.

i. மாதர் மனோரஞ்சினி—மார்ச், 1904-க்கு தொகுதி 6, எண் 3. முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii. மார்ச், 1904. viii. 259/1904/II.

i. மாதர் மனோரஞ்சினி—எப்ரல், 1904-க்கு: தொகுதி 6: எண் 4, முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii. எப்ரல், 1904; viii. 294/1904/II.

i. மாதர் மனோரஞ்சினி—மே, 1904-க்கு: தொகுதி 6, எண் 5: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii. மே, 1904; viii. 295/1904/II.

i. மாதர் மனோரஞ்சினி—ஜூன், 1904-க்கு, தொகுதி 6, எண் 6: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி ஐயர்; iii. ஜூன், 1904; viii. 296/1904/II.

i. மாதர் மனோரஞ்சினி—ஜூலை, 1904-க்கு: தொகுதி 6, எண் 7: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii. ஆகஸ்ட் 1904; iv. உ. ப. 32; vi. 0–2–6; viii. 74/1904/IV.

i. மாதர் மனோரஞ்சினி—ஆகஸ்ட், 1904-க்கு: தொகுதி 6, எண் 8: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii. செப்டம்பர், 1904; viii. 75/1904/IV.

i. மாதர் மனோரஞ்சினி—செப்டம்பர், 1904-க்கு: தொகுதி 6, எண் 9: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் (தொ.து.); iii. அக்டோபர், 1904; viii. 76/1904/IV.

i. மாதர் மனோரஞ்சினி—அக்டோபர், 1904-க்கு: தொகுதி 6, எண் 10: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் (தொ.து.); iii. நவம்பர், 1904; viii. 51/1905/I.

ii. மாதர் மனோரஞ்சினி—நவம்பர், 1904-க்கு: தொகுதி 6. எண் 11: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் (தொது.); iii. டிசம்பர்; 1904; viii. 52/1905/I.

i. மாதர் மனோரஞ்சினி—டிசம்பர், 1904-க்கு: தொகுதி 6, எண் 12: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; (தொ து.); viii. 53/1905/I.

i. மாதர் மனோரஞ்சினி—ஜனவரி, 1905-க்கு: தொகுதி 7, எண் 1: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் (தொ.து.); iii. மார்ச். 1905; iv. உ. ப. 24; viii. 325/1 905/II.

i. மாதர் மனோரஞ்சினி—பிப்ரவரி, 1905-க்கு: தொகுதி 7, எண் 2: முதற பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii. ஏப்ரல், 1905; viii. 326/1905/I.

i. மாதர் மனோரஞ்சினி—மார்ச், 1905-க்கு: தொகுதி 7, எண் 3: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் (தொ. து.); iii. மே. 1905; viii. 327/1905/II.

i. மாதர் மனோரஞ்சினி—ஏப்ரல், 1905-க்கு : தொகுதி 7, எண் 4; முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் (தொ. து.); iii. ஜூன், 1905; viii. 328/1905/II.

i. மாதர் மனோரஞ்சினி—மே, 1905-க்கு : தொகுதி 7, எண் 5, முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii. ஜூலை, 1905 : viii. 279/1905/III.

i. மாதர் மனோரஞ்சினி—ஜூன், 1905 : தொகுதி 7, எண் 6: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii. ஆகஸ்ட், 1905; viii. 280/1905/III.

i. மாதர் மனோரஞ்சினி—ஆகஸ்ட், 1905-க்கு: தொகுதி 7, எண் 8—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii. நவம்பர், 1905; iv. உ. ப. 32; v. 8°; vi. 2–8–0 ஆண்டிற்கு; viii. 241/1906/I.

i. மாதர் மனோரஞ்சினி—செப்டம்பர், 1965-க்கு: தொகுதி 7, எண் 9—சி. எஸ். ராமசாமி அய்யர்; iii. டிசம்பர், 1905; viii. 242/1906/I.

i. மாதர் மனோரஞ்சினி—அக்டோபர், 1905-க்கு : தொகுதி 7, எண் 10—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii. ஜனவரி, 1906; viii. 243/1906/I.

i. மாதர் மனோரஞ்சினி—நவம்பர், 1905-க்கு : தொகுதி 7, எண் 11—சி. எஸ். இராமசாமி அய்யர்; viii. 244/1906/I.

i. மாதர் மனோரஞ்சினி—டிசம்பர், 1905-க்கு : தொகுதி 7, எண் 12—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii பிப்ரவரி, 1906 : viii. 245/1906/I.

i. மாதர் மனோரஞ்சினி—ஜனவரி, 1906-க்கு : தொகுதி 8, எண் 1—சி. எஸ். இராமசாமி அய்யர்; viii. 246/1906/I.

i. மாதர் மனோரஞ்சினி—பிப்ரவரி, 1906-க்கு : தொகுதி 8, எண் 2—சி. எஸ். இராமசாமி அய்யர்; iv. உ. ப. 24; viii. 269/1906/II.

i. மாதர் மனோரஞ்சினி—மார்ச், 1906-க்கு : தொகுதி 8, எண் 3—சி எஸ். இராமசாமி அய்யர்; iii. ஏப்ரல், 1906; viii. 270/1906/II.

i. மாதர் மனோரஞ்சினி—ஏப்ரல், 1906-க்கு : தொகுதி 8, எண் 4—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii. மே, 1906; viii. 271/1906/II.

i. மாதர் மனோரஞ்சினி—மே, 1906-க்கு : தொகுதி 8, எண் 5—சி. எஸ். இராமசாமி அய்யர் ; iii. ஜூன், 1906; viii. 272/1906/II.

i. மாதர் மனோரஞ்சினி—ஜூன், 1906-க்கு : தொகுதி 8, எண் 6, சி. எஸ். இராமசாமி அய்யர் (தொ. து.) ; iii. ஆகஸ்ட், 1906 ; viii. 72/1906/IV.

i. மாதர் மனோரஞ்சினி—ஜூலை, 1906-க்கு : தொகுதி 8, எண் 7, —சி. எஸ். இராமசாமி அய்யர் (தொ. து.) ; viii. 73/1906/IV.

i. மாதர் மனோரஞ்சினி—ஆகஸ்ட், 1906-க்கு : தொகுதி 8, எண் 8 —சி. எஸ். இராமசாமி அய்யர் (தொ. து.) ; iii. செப்டம்பர், 1906 ; viii. 74/1906/IV.

i. மாதர் மனோரஞ்சினி : தொகுதி 8, எண் 9—சி. எஸ். இராமசாமி அய்யர் ; iii. நவம்பர், 1906 ; vi. 1-12-0 ஆண்டிற்கு ; viii. 20/1907/I.

i. மாதர் மனோரஞ்சினி : தொகுதி 8, எண் 10—சி. எஸ். இராமசாமி அய்யர் ; iii. டிசம்பர், 1906 ; viii. 21/1907/I.

i. மாதர் மனோரஞ்சினி : தொகுதி 8, எண் 11—சி. எஸ். இராமசாமி அய்யர் ; viii. 22/1907/I.

i. மாதர் மனோரஞ்சினி : தொகுதி 8, எண் 12—சி. எஸ். இராமசாமி அய்யர் ; iii. ஜனவரி, 1907 ; viii. 67/1907/I.

i. மாதர் மனோரஞ்சினி : தொகுதி 9, எண் 1—சி. எஸ். இராமசாமி அய்யர்; பிப்ரவரி, 1907 ; iv. உ. ப. 34 ; viii. 278/1907/II.

i. மாதர் மனோரஞ்சினி : தொகுதி 9, எண் 2—சி. எஸ். இராமசாமி அய்யர் ; iii. மார்ச், 1907 ; iv. உ. ப. 32 ; viii. 279/1907/II.

i. மாதர் மனோரஞ்சினி : தொகுதி 9, எண் 3—சி. எஸ். இராமசாமி அய்யர் ; iii. ஏப்ரல், 1907 ; viii. 280/1907/II.

i. மாதர் மனோரஞ்சினி : தொகுதி 9, எண் 4—சி. எஸ். இராமசாமி அய்யர் ; iii. மே, 1907 ; viii. 281/1907/II.

i. மாதர் மனோரஞ்சினி : தொகுதி 9, எண் 5—சி. எஸ். இராமசாமி அய்யர் ; iii. ஜூலை, 1907 ; iv. உ. ப. 24 ; viii. 333/1907/III.

i. மாதர் மனோரஞ்சினி : தொகுதி 9, எண் 6—சி. எஸ். இராமசாமி அய்யர் ; iii. ஆகஸ்ட், 1907 ; viii. 334/1907/III.

i. மாதர் மனோரஞ்சினி : தொகுதி 9, எண் 7—சி. எஸ். இராமசாமி அய்யர் ; viii. 335/1907/III.

i. மாதர் மனோரஞ்சினி : தொகுதி 9, எண் 8—சி எஸ். இராமசாமி அய்யர் ; iii. செப்டம்பர், 1907 ; viii. 336/1907/III.

i. மாதர் மனோரஞ்சினி—செப்டம்பர், 1907-க்கு : தொகுதி 9, எண் 9 : முதற்பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii டிசம்பர், 1907 ; viii. 16/1908/I.

i. மாதர் மனோரஞ்சினி—அக்டோபர், 1907-க்கு தொகுதி 9: எண் 10 : முதற்பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் ; iii. ஜனவரி, 1908 ; viii. 17/1908/I.

i. மாதர் மனோரஞ்சினி—நவம்பர், 1907-க்கு: தொகுதி 9, எண் 11 : முதற்பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் ; iii. பிப்ரவரி, 1908 ; iv. உ.ப. 17 ; viii. 311/1908/I.

i. மாதர் மனோரஞ்சினி—டிசம்பர், 1907-க்கு : தொகுதி 9, எண் 12 : முதற்பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் ; iv. உ.ப. 32 ; viii. 312/1908/I.

i. மாதர் மனோரஞ்சினி—ஜனவரி, 1908-க்கு : தொகுதி 10. எண் 1 : முதற்பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் ; iii. எப்ரல், 1908 ; iv. உ.ப. 36 ; vi. 2-0-0 ஆண்டிற்கு; viii. 52/1908/II.

i. மாதர் மனோரஞ்சினி—பிப்ரவரி, 1908-க்கு தொகுதி 10: எண் 2 : முதற்பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் ; viii. 146/1908/II.

i. மாதர் மனோரஞ்சினி—மார்ச், 1908-க்கு: தொகுதி 10, எண் 3: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் ; iii. ஜுன், 1908 ; viii. 29/1908/III.

i. மாதர் மனோரஞ்சினி—எப்ரல், 1908-க்கு, தொகுதி 10, எண் 4: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் ; iv. உ.ப. 18 ; viii. 30/1908/III.

i. மாதர் மனோரஞ்சினி—மே, 1908-க்கு : தொகுதி 10. எண் 5 ; முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் ; viii. 31/1908/III.

i. மாதர் மனோரஞ்சினி—ஜுன், 1908-க்கு : தொகுதி 10, எண் 6 : முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் ; iii. ஜுலை, 1908 ; iv. உ.ப. 26 ; viii. 165/1908/III.

i. மாதர் மனோரஞ்சினி—ஜுலை, 1908 : தொகுதி 10, எண் 7: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் ; iii. ஆகஸ்ட், 1908 ; iv. உ.ப. 27 ; viii. 166/1908/III.

i. மாதர் மனோரஞ்சினி—ஆகஸ்ட், 1908-க்கு : தொகுதி 10. எண் 8 : முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் ; iii. செப்டம்பர், 1908 ; viii. 549/1908/III.

i. மாதர் மனோரஞ்சனி—செப்டம்பர் 1908-க்கு : தொகுதி 10. எண் 9 : முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் ; iii. நவம்பர், 1908 ; iv. உ.ப. 26 ; viii. 464/1908/IV.

i. மாதர் மனோரஞ்சனி—அக்டோபர், 1908-க்கு : தொகுதி 10. எண் 10 : முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் ; iii. டிசம்பர், 1908 ; iv. உ.ப. 25 ; viii. 148/1909/I.

i. மாதர் மனோரஞ்சனி—நவம்பர், 1908-க்கு : தொகுதி 10. எண் 11 : முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் ; viii. 149/1909/I.

i. மாதர் மனோரஞ்சனி—டிசம்பர், 1908-க்கு : தொகுதி 10. எண் 12 : முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் ; viii. 150/1909/I.

i. மாதர் மனோரஞ்சனி—ஜனவரி, 1909-க்கு : தொகுதி 11. எண் 1 : முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் ; iii. பிப்ரவரி, 1909 ; iv. உ.ப. 26 ; viii. 247/1909/I.

i. மாதர் மனோரஞ்சனி—பிப்ரவரி, 1909-க்கு : தொகுதி 11. எண் 2 : முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii. மே, 1909 ; viii. 372/1909/II.

i. மாதர் மனோரஞ்சனி—மார்ச், 1909-க்கு : தொகுதி 11. எண் 3 : முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் ; viii. 373/1909/II.

i. மாதர் மனோரஞ்சனி—எப்ரல், 1909-க்கு : தொகுதி 11. எண் 4 ; முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் ; iii. ஜூலை, 1909 ; iv. உ.ப. 24 ; viii. 150/1909/II.

i. மாதர் மனோரஞ்சனி—மே, 1909-க்கு : தொகுதி 11. எண் 5 : முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் ; viii. 151/1909/III.

i. மாதர் மனோரஞ்சனி—ஜூன், 1909-க்கு: தொகுதி 11. எண் 6 : முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் ; iii. ஆகஸ்ட், 1909 ; viii. 423/1909/III.

i. மாதர் மனோரஞ்சனி—ஜூலை, 1909-க்கு : தொகுதி 11. எண் 7 : முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் ; iii. செப்டம்பர், 1909 ; viii. 111/1909/IV.

i. மாதர் மனோரஞ்சனி—ஆகஸ்ட், 1909-க்கு : தொகுதி 11. எண் 8 : முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் ; viii. 112/1909/IV.

i. மாதர் மனோரஞ்சினி—செப்டம்பர், 1909-க்கு: தொகுதி 11. எண் 9: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii. அக்டோபர், 1909; iv. உ.ப. 23; viii. 194/1909/IV.

i. மாதர் மனோரஞ்சினி—அக்டோபர், 1909-க்கு: தொகுதி 11. எண் 10: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii. நவம்பர்; 1909; iv. உ.ப. 25; viii. 706/1909/IV.

i. மாதர் மனோரஞ்சினி—நவம்பர், 1909-க்கு: தொகுதி 11. எண் 11: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii. டிசம்பர், 1909; viii. 707/1909/IV.

i. மாதர் மனோரஞ்சினி—டிசம்பர், 1909க்கு: தொகுதி 11. எண் 12: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii, ஜனவரி, 1910; iv. உ.ப. 24; viii. 171/1910/I.

i. மாதர் மனோரஞ்சினி—ஜனவரி, 1910க்கு: தொகுதி 12. எண் 1: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii. மார்ச், 1910; iv. உ.ப. 26; viii. 258/1910/II.

i. மாதர் மனோரஞ்சினி—பிப்ரவரி, 1910 க்கு: தொகுதி 12. எண் 2: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; iv. உ.ப. 24; viii. 259/1910/II.

i. மாதர் மனோரஞ்சினி—மார்ச், 1910-க்கு தொகுதி 12. எண் 3: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; iv. உ.ப. 25; viii. 260/1910/II.

i. மாதர் மனோரஞ்சினி—ஏப்ரல், 1910-க்கு: தொகுதி 12, எண் 4: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii. மே, 1910; viii. 761/1910/II.

i. மாதர் மனோரஞ்சினி—மே, 1910-க்கு: தொகுதி 12. எண் 5: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii. ஜூன் 1910; iv. உ.ப. 26; viii. 762/1910/II.

i. மாதர் மனோரஞ்சினி—ஜூன், 1910-க்கு: தொகுதி 12, எண் 6; முதற் பதிப்பு— சி.எஸ். ராமசாமி அய்யர்; iii. ஜுலை, 1910; viii. 403/1910/III.

i. மாதர் மனோரஞ்சினி—ஜுலை, 1910-க்கு: தொகுதி 12, எண் 7: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii. செப்டம்பர், 1910; iv. உ.ப. 28; viii. 225/1910/IV.

i. மாதர் மனோரஞ்சினி—ஆகஸ்ட், 1910க்கு: தொகுதி 12, எண் 8: முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; iii. அக்டோபர், 1910; viii. 226/1910/IV.

i. மாதர் மனோரஞ்சினி—செப்டம்பர், 1910க்கு : தொகுதி 12. எண் 9 : முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் ; iii. நவம்பர், 1910 ; viii. 372/1910/IV.

i. மாதர் மனோரஞ்சினி—அக்டோபர் ; 1910க்கு ; தொகுதி 12. எண் 10 : முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர்; viii. 493/1910/IV.

i. மாதர் மனோரஞ்சினி—நவம்பர், 1910க்கு ; தொகுதி 12. எண் 11 : முதற் பதிப்பு—சி. எஸ். இராமசாமி அய்யர் ; iii; டிசம்பர், 1910 ; iv. உ.ப. 24 ; viii. 738/1910/IV.

i. முன்னேற்றக் குரல்—அக்டோபர், 1901க்கு : தொகுதி 1. எண் 1 : முதற் பதிப்பு—ii. கே. விசேசலிங்கம் பந்துலு ; சிந்தாமணி அச்சுக்கூடம், சென்னை ; iii. அக்டோபர், 1901 ; iv. உ.ப. 32 ; v. 8 vo ; vi. 0-4-0 ; viii. 231/1901/IV.

i. முன்னேற்றக் குரல்—நவம்பர், 1901க்கு : தொகுதி 1. எண் 2 : முதற் பதிப்பு—iii. நவம்பர், 1901 ; viii. 232/1901/IV.

i. முன்னேற்றக் குரல்—டிசம்பர், 1901க்கு : தொகுதி 1. எண் 3 : முதற் பதிப்பு—iii. ஜனவரி, 1902 ; viii. 52/1902/I.

i. முன்னேற்றக் குரல்—ஜனவரி, 1902க்கு : தொகுதி 1, எண் 4 : முதற் பதிப்பு—iii. மார்ச், 1902 ; viii. 321/1902/I.

i. முன்னேற்றக் குரல்—பிப்ரவரி, 1901க்கு : தொகுதி 1. எண் 5 : முதற் பதிப்பு—iii. ஏப்ரல், 1902 ; viii. 49/1902/II.

i. முன்னேற்றக் குரல்—மார்ச், 1902க்கு : தொகுதி 1. எண் 6 : முதற் பதிப்பு—iii. மே, 1902 ; viii. 136/1902/II.

i. முன்னேற்றக் குரல்—ஏப்ரல், 1902க்கு : தொகுதி 1. எண் 7 : முதற் பதிப்பு—iii. ஜூன், 1902 ; viii. 255/1902/II.

i. முன்னேற்றக் குரல்—மே, 1902க்கு : தொகுதி 1. எண் 8 : முதற் பதிப்பு—ஜூலை, 1902 ; viii. 72/1902/III.

i. யதார்த்த பாஸ்கரன்—ஜூலை, 1902க்கு : தொகுதி 1. எண் 1 : முதற் பதிப்பு—வி. எம். சுவாமி ; ii. ஓ. கந்தசாமி முதலியார் ; மினர்வா அச்சுக்கூடம், சென்னை ; iii. ஜூன், 1902 ; iv. உ.ப. 35 ; v. 8 vo ; vi. 2-8-0 ஆண்டிற்கு ; vii...... ; viii. 47/1902/III.

i. யதார்த்த பாஸ்கரன் : ஆகஸ்ட் 1902க்கு : தொகுதி 1, எண் 2 : முதற் பதிப்பு வி. எம். சுவாமி ; iii. ஜூலை 1902 ; viii 147/1902/III.

i. யதார்த்த பாஸ்கரன்: செப்டம்பர் 1902க்கு : தொகுதி 1, எண் 3 : முதற் பதிப்பு வி. எம். சுவாமி ; iii. ஆகஸ்ட் 1902 ; iv. உ.ப. 40 ; viii 264/1902/III.

i. யதார்த்த பாஸ்கரன்: அக்டோபர் 1902க்கு : தொகுதி 1, எண் 4 : முதற் பதிப்பு வி. எம். சுவாமி ; iii. செப்டம்பர், 1902 ; iv. உ.ப. 34 ; viii. 82/1902/IV.

i. யதார்த்த பாஸ்கரன்: நவம்பர் 1902க்கு : தொகுதி 1, எண் 5 : முதற் பதிப்பு வி. எம். சுவாமி , iii. அக்டோபர் 1902 ; iv. உ.ப. 32 ; viii. 195/1902/IV.

i. யதார்த்த பாஸ்கரன்—டிசம்பர், 1902க்கு : தொகுதி 1. எண் 6 : முதற் பதிப்பு வி. எம். சுவாமி ; iii. நவம்பர் 1902 ; iv. உ.ப. 36 ; viii. 244/1902/IV.

i. யதார்த்த பாஸ்கரன்—ஜனவரி அண்டு பிப்ரவரி 1903க்கு : தொகுதி 1. எண் 7 & 8 : முதற் பதிப்பு வி. எம். சுவாமி : iii. டிசம்பர் 1902 ; iv. உ.ப. 42 ; viii. 86/1903/I.

i. யதார்த்த பாஸ்கரன்—மார்ச் 1903-க்கு : தொகுதி 1, எண் 9: முதற் பதிப்பு வி. முத்துக்குமாரசாமி முதலியார் ; iii. மார்ச், 1903 ; iv. உ.ப. 48 ; viii. 61/1903/II.

i. யதார்த்த பாஸ்கரன்—ஏப்ரல், 1903-க்கு : தொகுதி 1. எண் 10 : முதற் பதிப்பு வி. முத்துக்குமாரசாமி முதலியார் ; ii. வி. முத்துக்குமாரசாமி முதலியார் ; சி. என். அச்சுக்கூடம், சென்னை ; iii. மே 1903 ; iv. உ.ப. 40 ; viii. 224/1903/II.

i. யதார்த்த பாஸ்கரன்—மே அண்டு ஜுன் 1903-க்கு : தொகுதி 1, எண் 11 & 12 : முதற் பதிப்பு வி. முத்துக்குமாரசாமி முதலியார் ; iii. ஜுன் 1903 ; viii. 225/1903/II.

i. யதார்த்த பாஸ்கரன்—ஆகஸ்ட் அண்டு செப்டம்பர் 1903-க்கு: தொகுதி 2, எண் 2, & 3 : முதற் பதிப்பு வி. முத்துக்குமார சாமி முதலியார் ; iii. நவம்பர் 1903 ; iv. உ.ப. 26 ; vi. 3-8-0 ஆண்டிற்கு ; viii. 310/1903/IV.

i. யதார்த்த பாஸ்கரன்—அக்டோபர் அண்டு நவம்பர் 1903-க்கு: தொகுதி 2, எண் 4 & 5 : முதற் பதிப்பு—வி. முத்துக் குமாரசாமி முதலியார் ; எம். எல். வி. அச்சுக்கூடம், சென்னை; iii. நவம்பர், 1903 ; vi. உ.ப. 24 ; v. 4 to ; vi. 0-6-0 ; viii. 221/1903/IV.

i. யதார்த்த பாஸ்கரன்—டிசம்பர் 1903-க்கு : தொகுதி 2; எண் 6 : முதற் பதிப்பு—வி. முத்துக்குமாரசாமி முதலியார் ; iii. டிசம்பர் 1903 ; viii. 146/1904/I.

i. யதார்த்த பாஸ்கரன்—ஜனவரி அண்டு ஏப்ரல் 1904-க்கு : தொகுதி 2, எண் 7 & 10 : முதற் பதிப்பு—வி. முத்துக்குமார சாமி முதலியார் ; iii. ஏப்ரல் 1904 ; iv. உ.ப. 48 ; viii. 230/1904/II.

i. யதார்த்த பாஸ்கரன்—மே 1904க்கு : தொகுதி 2, எண் 11 ; முதற் பதிப்பு—வி. முத்துக்குமாரசாமி முதலியார் ; iii. மே, 1904 ; iv. உ.ப. 24 ; viii. 231/1904/II.

i. யதார்த்த பாஸ்கரன்—ஜூன் 1904-க்கு : தொகுதி 2, எண் 12; முதற் பதிப்பு—வி. முத்துக்குமாரசாமி முதலியார் ; iii. ஜூன் 1904 ; 38/1904/III.

i. யதார்த்த பாஸ்கரன்—ஜூலை 1904-க்கு : தொகுதி 3, எண் 1 : முதற் பதிப்பு—வி. முத்துக்குமாரசாமி முதலியார் ; ii. டி. சிவபாத முதலியார் ; ஆனந்தா அச்சுக்கூடம், சென்னை ; iii. ஆகஸ்ட் 1904 ; iv. உ.ப. 28 ; v. 8 vo ; vi. 0-4-0 ; viii. 201/1904/III.

i. யதார்த்த பாஸ்கரன்—ஆகஸ்ட் 1904-க்கு : தொகுதி 3, எண் 2 : முதற் பதிப்பு—வி. முத்துக்குமாரசாமி முதலியார் ; iii. செப்டம்பர் 1904, vi. 0-6-0 ; viii. 255/1904/III.

i. யதார்த்த பாஸ்கரன்—செப்டம்பர் அண்டு அக்டோபர் 1904க்கு: தொகுதி 3, எண் 3 & 4 : முதற் பதிப்பு—டி. சிவபாத முதலியார் ; iii. நவம்பர் 1904 ; iv. உ.ப. 38 ; viii. 219/1904/IV.

i. யதார்த்த பாஸ்கரன்—நவம்பர் 1904-க்கு : தொகுதி 3, எண் 5 : முதற் பதிப்பு—டி. சிவபாத முதலியார் ; iii. டிசம்பர் 1904 ; iv. உ.ப. 30 ; viii. 300/1904/IV.

i. யதார்த்த பாஸ்கரன்—டிசம்பர் 1904-க்கு : தொகுதி 3, எண் 6: முதற் பதிப்பு—டி. சிவபாத முதலியார் ; iv. உ.ப. 28 ; viii. 85/1905/I.

i. யதார்த்த பாஸ்கரன்—ஜனவரி அண்டு பிப்ரவரி 1905-க்கு : தொகுதி 3, எண் 7 & 8 : முதற் பதிப்பு—டி. சிவபாத முதலி யார் ; iii. மார்ச் 1905 ; viii. 71/1905/II.

i. யதார்த்த பாஸ்கரன்—மார்ச் 1905-க்கு : தொகுதி 3, எண் 9 : முதற் பதிப்பு—டி. சிவபாத முதலியார் ; iii. மே 1905 ; iv. உ.ப. 24 ; viii. 212/1905/II.

i. யதார்த்த பாஸ்கரன்—எப்ரல்-ஜுன் 1905-க்கு : தொகுதி 3, எண் 10, 11 & 12 : முதற் பதிப்பு—டி. சிவபாத முதலியார் ; iii. ஜுலை 1905 ; iv. உ.ப. 18 ; viii. 101/1905/III.

i. லாயர்—எப்ரல் 1908-க்கு : தொகுதி 1, பகுதி 1, எம். ஏ. லோகநாதன், ii. சி. ஜி. பாலபத்ர நாய்க்கர் & கோ ; ஸ்டார் ஆப் இந்தியா பிரஸ், சென்னை ; iii. ஜுன் 1908 ; iv. உ.ப. 48 ; v. 4° ; vi. 5—0—0 ஆண்டிற்கு ; viii. 476/1908/III.

i. லாயர்—மே 1908-க்கு : தொகுதி 1, பகுதி 2—எம். ஏ. லோகநாதன் ; iii. ஜுலை 1908 ; iv. உ.ப. 60 ; viii. 477/1908/III.

i. லாயர்—ஜுன் & ஜுலை 1908-க்கு : தொகுதி 1, பகுதி 3 & 4; முதற் பதிப்பு—எம். ஏ. லோகநாதன் ; iii. ஆகஸ்ட் 1908 ; iv. உ.ப. 68 ; v. 16° ; viii. 478/1908/III.

i. லாயர்—ஆகஸ்ட், 1968-க்கு : தொகுதி 1. பகுதி 5 ; முதற் பதிப்பு—எம். ஏ. லோகநாதன் ; iii. செப்டம்பர், 1908 ; v. 4 vo ; viii. 479/1908/III.

i. லாயர்—செப்டம்பர் 1908-க்கு : தொகுதி 1, பகுதி 6 ; முதற் பதிப்பு—எம். ஏ. லோகநாதன் ; iv. உ.ப. 56 ; viii. 590/1908/IV.

i. லாயர்—அக்டோபர் 1908-க்கு : தொகுதி 1, பகுதி 7 ; முதற் பதிப்பு—எம். ஏ. லோகநாதன் ; iii. அக்டோபர், 1908; viii. 591/1908/IV.

i. லாயர்—நவம்பர் 1908-க்கு : தொகுதி 1, பகுதி 8 ; முதற் பதிப்பு—எம். ஏ. லோகநாதன் ; iii. நவம்பர் 1908; viii. 592/1908/IV.

i. லாயர்—டிசம்பர் 1908-க்கு : தொகுதி 1, பகுதி 9 : முதற் பதிப்பு—எம். ஏ. லோகநாதன் ; iii. டிசம்பர் 1908 ; viii. 593/1908/IV.

i. லாயர்—ஜனவரி 1909-க்கு : தொகுதி 2, பகுதி 1, முதற் பதிப்பு—எம். ஏ. லோகநாதன் ; iii. பிப்ரவரி 1909 ; iv. உ.ப. 40 ; viii. 537/1909/III.

i. லாயர்—பிப்ரவரி 1909-க்கு ; தொகுதி 2, பகுதி 2 ; முதற் பதிப்பு—எம். ஏ. லோகநாதன் ; iii. மார்ச் 1909 ; iv. உ.ப. 50 ; viii. 538/1909/III.

i. லாயர்—மார்ச் 1909-க்கு : தொகுதி 2, பகுதி 3; முதற் பதிப்பு—எம். ஏ. லோகநாதன் ; iii. ஏப்ரல் 1909 ; iv. உ.ப. 54 ; viii. 539/1909/III.

i. லாயர்—ஏப்ரல் 1909-க்கு : தொகுதி 2, பகுதி 4 ; முதற் பதிப்பு—எம். ஏ. லோகநாதன் ; iii. மே 1909 ; iv. உ.ப. 48 ; viii. 540/1909/III.

i. லாயர்—மே 1909-க்கு : தொகுதி 2, பகுதி 5 ; முதற் பதிப்பு—எம். ஏ. லோகநாதன் ; iii. ஜூன் 1909 ; iv. உ.ப. 46 ; viii. 541/1909/III.

i. லாயர்—ஜூன் 1909-க்கு : தொகுதி 2, பகுதி 6 ; முதற் பதிப்பு—எம். ஏ. லோகநாதன் ; iii. ஜூலை 1909 ; iv. உ.ப. 54 ; viiii. 542/1902/III.

i. லாயர்—ஜூலை 1909-க்கு : தொகுதி 2, பகுதி 7 : முதற் பதிப்பு—எம். ஏ. லோகநாதன் ; iii. ஆகஸ்ட், 1909 ; iv. உ.ப. 52 ; viii. 543/1909/III.

i. லாயர்—ஆகஸ்ட் 1909-க்கு : தொகுதி 2, பகுதி 8 ; முதற் பதிப்பு—எம். ஏ. லோகநாதன் ; iii. செப்டம்பர் 1909 ; iv. உ.ப. 50 ; viii 725/1909/IV.

i. லாயர்—செப்டம்பர், 1909-க்கு : தொகுதி 2. பகுதி 9 ; முதற் பதிப்பு—எம். ஏ. லோகநாதன் ; iii. அக்டோபர், 1909 ; iv. உ.ப. 48 ; viii. 726/1909/IV.

i. வித்தியாபானு—ஏப்ரல் 1909-க்கு : தொகுதி 1, எண் 1. முதற் பதிப்பு - எம். கோபாலகிருஷ்ண ஐயர் & எம். ஆர். கந்த சாமிக் கவிராயர் ; ii. எம். ஆர். கந்தசாமிக் கவிராயர் ; விவேகபானு பிரஸ், மதுரை ; iii. ஏப்ரல், 1909 ; iv. உ.ப. 32 ; v. 8° ; vi. 2—0—0 ஆண்டிற்கு ; vii.........viii 205/1909/II.

i. வித்தியாபானு—சவுமியஞுக்கு (1909—1910) : தொகுதி 1, எண் 2 : முதற் பதிப்பு—எம். கோபாலகிருஷ்ண ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர் , iii. ஜூன் 1909 ; viii. 478/1909/II.

i. வித்தியாபானு : தொகுதி 1, எண் 3 ; முதற் பதிப்பு—எம். கோபாலகிருஷ்ண ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவி ராயர் : iii. ஜூலை 1909 ; viii. 135/1909/II.

i. வித்தியாபானு : தொகுதி 1, எண் 4 ; முதற் பதிப்பு—எம். கோபாலகிருஷ்ண ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர் ; iii. ஆகஸ்ட் 1909 ; viii. 376/1909/III.

i. வித்தியாபாநு : தொகுதி 1. எண் 5; முதற் பதிப்பு—எம். கோபாலகிருஷ்ண ஐயர் & எம்.ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. செப்டம்பர், 1909; viii. 546/1909/III.

i. வித்தியாபாநு : தொகுதி 1. எண் 6; முதற் பதிப்பு—எம். கோபாலகிருஷ்ண ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. அக்டோபர், 1909; viii. 89/1909/IV.

i வித்தியாபாநு : தொகுதி 1. எண் 7; முதற் பதிப்பு—எம். கோபாலகிருஷ்ண ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. நவம்பர், 1909; viii. 444/1909/IV.

i. வித்தியாபாநு : தொகுதி 1. எண் 8; முதற் பதிப்பு—எம். கோபாலகிருஷ்ண ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. டிசம்பர், 1909; viii. 751/1909/IV.

i. வித்தியாபாநு : தொகுதி 1. எண் 9; முதற் பதிப்பு—எம். கோபாலகிருஷ்ண ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii ஜனவரி 1910; viii. 175/1910/I.

i. வித்தியாபாநு : தொகுதி 1. எண் 10; முதற் பதிப்பு—எம். கோபாலகிருஷ்ண ஐயர் & எம். ஆர். கந்தகாமிக் கவிராயர்; iii. பிப்ரவரி, 1910; iv. உ.ப. 34, viii. 420/1910/I.

i. வித்தியாபாநு : தொகுதி 1. எண் 11; முதற் பதிப்பு—எம். கோபாலகிருஷ்ண ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. மார்ச். 1910; iv. உ.ப. 32; viii, 696/1910/I.

i. வித்தியாபாநு : தொகுதி 1. எண் 12; முதற் பதிப்பு—எம். கோபாலகிருஷ்ண ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. ஏப்ரல், 1910; iv. உ.ப. 36; viii. 463/1910/II.

i. வித்தியாபாநு : தொகுதி 2. எண் 1; முதற் பதிப்பு—எம். கோபாலகிருஷ்ண ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. மே, 1910; iv. உ.ப. 32; viii 464/1910/II.

i. வித்தியாபாநு : தொகுதி 2. எண் 2; முதற் பதிப்பு—எம். கோபாலகிருஷ்ண ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. ஜூன், 1910; viii. 711/1910/II.

i. வித்தியாபாநு : தொகுதி 2. எண் 3; முதற் பதிப்பு—எம். கோபாலகிருஷ்ண ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. ஜூலை, 1910; viii. 241/1910/III.

i. வித்தியாபாநு : தொகுதி 2, எண் 4; முதற் பதிப்பு—எம். கோபாலகிருஷ்ண ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. ஆகஸ்ட், 1910; viii. 512/1910/III.

i. வித்தியாபாநு : தொகுதி 2. எண் 5 ; முதற் பதிப்பு—எம். கோபாலகிருஷ்ண ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர் ; iii. செப்டம்பர், 1910 ; vi. 4—0—0 ஆண்டிற்கு ; viii. 2/1910/IV.

i. வித்தியாபாநு : தொகுதி 2. எண் 6 ; முதற் பதிப்பு—எம். கோபாலகிருஷ்ண ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர் ; iii. அக்டோபர், 1910 ; vi. 2—0—0 ஆண்டிற்கு ; viii. 271/1910/IV.

i. வித்தியாபாநு : தொகுதி 2. எண் 7 ; முதற் பதிப்பு—எம். கோபாலகிருஷ்ண ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர் ; iii. நவம்பர், 1910 ; viii, 516/1910/IV.

i. வித்யா விஹாரிணி—செப்டம்பர், 1909-க்கு ; தொகுதி 1, எண் 1. முதற் பதிப்பு—சி. என். கிருஷ்ணசாமி ஐயர் ; ii. கணேஷ் அண்டு கோ ; கார்டியன் பிரஸ், சென்னை ; iii. செப்டம்பர், 1909 ; iv. உ.ப. 40 ; v. 8° ; vi. 5—0—0 ஆண்டிற்கு ; viii............viii. 102/1909/IV.

i. வித்யா விஹாரிணி—அக்டோபர், 1909-க்கு தொகுதி 1. எண் 2 ; முதற் பதிப்பு—சி. என் கிருஷ்ணசாமி ஐயர் ; ii. அக்டோபர், 1909 ; iv. உ.ப. 42 ; viii. 311/1909/IV.

i. வித்யா விஹாரிணி—நவம்பர், 1909-க்கு : தொகுதி 1. எண் 3 ; முதற் பதிப்பு—சி. என். கிருஷ்ணசாமி ஐயர் ; iii. நவம்பர், 1909 ; viii. 721/1909/IV.

i. வித்யா விஹாரிணி—டிசம்பர், 1909-க்கு ; தொகுதி 1 எண் 4 ; முதற் பதிப்பு—சி. என். கிருஷ்ணசாமி ஐயர் ; iii. டிசம்பர், 1909 ; iv. உ.ப. 50 ; viii. 319/1910/I.

i. வித்யா விஹாரிணி—ஜனவரி 1910-க்கு : தொகுதி 1. எண் 5 ; முதற் பதிப்பு—சி. என். கிருஷ்ணசாமி ஐயர் : iii. ஜனவரி, 1910 ; iv. உ.ப. 42 ; viii. 320/1910/I.

i. வித்யா விஹாரிணி—பிப்ரவரி, 1910-க்கு : தொகுதி 1. எண் 6 ; முதற் பதிப்பு—சி. என். கிருஷ்ணசாமி ஐயர் ; iii. மார்ச், 1910 ; iv. உ.ப. 48 ; viii. 54/1910/II.

i. வித்யா விஹாரிணி—மார்ச், 1910-க்கு ; தொகுதி 1. எண் 7 ; முதற் பதிப்பு—சி. என். கிருஷ்ணசாமி ஐயர் ; iii. ஏப்ரல், 1910 ; viii. 408/1910/II.

i. வித்யா விஹாரிணி—ஏப்ரல், 1910-க்கு : தொகுதி 1. எண் 8 ; முதற் பதிப்பு—சி. என். கிருஷ்ணசாமி ஐயர் ; iii. மே, 1910 ; viii. 650/1910/II.

i. வித்யா விஹாரிணி—மே, 1910-க்கு: தொகுதி 1. எண் 9, முதற் பதிப்பு—சி. என். கிருஷ்ணசாமி ஐயர்; iii. ஜூன்; 1910; iv. உ.ப. 39; viii. 24/1910/III.

i. வித்யா விஹாரிணி—ஜூன், 1910-க்கு: தொகுதி 1. எண் 10; முதற் பதிப்பு—சி. என். கிருஷ்ணசாமி ஐயர்; iv. உ.ப. 44; viii. 25/1910/III.

i. வித்யா விஹாரிணி—ஜூலை, 1910-க்கு: தொகுதி 1. எண் 11; முதற் பதிப்பு—சி. என். கிருஷ்ணசாமி ஐயர்; iii. ஆகஸ்ட், 1910; iv. உ.ப. 42; viii. 762/1910/III.

i. வித்யா விஹாரிணி—ஆகஸ்ட், 1910-க்கு: தொகுதி 1. எண் 12; முதற் பதிப்பு—சி. என். கிருஷ்ணசாமி ஐயர்; iii. செப்டம்பர், 1910; viii. 161/1910/IV.

வித்யா விஹாரிணி—செப்டம்பர், 1910-க்கு: தொகுதி 2; எண் 1; முதற் பதிப்பு—சி. என். கிருஷ்ணசாமி ஐயர்; iii. அக்டோபர், 1910; viii. 396/1910/IV.

i. விவசாய தீபிகை—எப்ரல், 1904-க்கு: தொகுதி 1. எண் 1; முதற் பதிப்பு—என். வானமாமலை பிள்ளை (தொ.து.) ii. என். வானமாமலை பிள்ளை: கார்டியன் அச்சுக்கூடம், சென்னை; iii. மே, 1904: iv. உ.ப. 32; v. 8 vo; vi. 0—4—0; vii..........viii. 255/1904/II.

i. விவசாய தீபிகை—மே, 1904-க்கு: தொகுதி 1. எண் 2; முதற் பதிப்பு—என். வானமாமலை பிள்ளை; (தொ.து); ii; ஜூன், 1904; viii. 256/1904/II.

i. விவசாய தீபிகை—ஜூன், 1904-க்கு; தொகுதி 1. எண் 3; முதற் பதிப்பு—என். வானமாமலை பிள்ளை; iii. ஜூலை, 1904, viii. 65/1904/III.

i. விவசாய தீபிகை—ஜூலை, 1904-க்கு: தொகுதி 1. எண் 4; முதற் பதிப்பு—என். வானமாமலை பிள்ளை; iii. ஆகஸ்ட். 1904; viii. 129/1904/IV.

i. விவசாய தீபிகை—ஆகஸ்ட், 1904-க்கு; தொகுதி 1. எண் 5; முதற் பதிப்பு—என். வானமாமலை பிள்ளை; iii. செப்டம்பர், 1904; viii. 130/1904/IV.

i. விவசாய தீபிகை—செப்டம்பர், 1904-க்கு; தொகுதி 1; எண் 6; முதற் பதிப்பு—என். வானமாமலை பிள்ளை; iii. அக்டோபர், 1904; viii. 131/1904/IV.

i. விவசாய தீபிகை—அக்டோபர், 1904-க்கு: தொகுதி 1 எண் 7; முதற் பதிப்பு—என். வானமாமலை பிள்ளை; iii. நவம்பர், 1904; iv. உ.ப. 64; viii. 20/1905/I.

i. விவசாய தீபிகை—நவம்பர், 1904-க்கு : தொகுதி 1. எண் 8 ; முதற் பதிப்பு—என். வானமாமலை பிள்ளை ; iii. டிசம்பர், 1904 ; viii. 21/1905/I.

i. விவசாய தீபிகை—டிசம்பர், 1904-க்கு : தொகுதி 1. எண் 9 ; முதற் பதிப்பு—என். வானமாமலை பிள்ளை ; iii. ஜனவரி, 1905 ; viii. 82/1905/III.

i. விவசாய தீபிகை—ஜனவரி. 1905-க்கு : தொகுதி 1. எண் 10 ; முதற் பதிப்பு—என். வானமாமலை பிள்ளை ; iii பிப்ரவரி, 190 ; viii. 83/1905/III.

i. விவசாய தீபிகை—பிப்ரவரி, 1905-க்கு ; தொகுதி 1. எண் 11 ; முதற் பதிப்பு—என். வானமாமலை பிள்ளை ; iii. மார்ச், 1905 ; viii. 84/1905/III.

i. விவசாய தீபிகை—மார்ச், 1905-க்கு : தொகுதி 1. எண் 12; முதற் பதிப்பு—என். வானமாமலை பிள்ளை ; iii. ஏப்ரல், 1905;. iii. 85/1905/III.

i. விவசாய தீபிகை—ஏப்ரல் 1905-க்கு : தொகுதி 2. எண் i. முதற் பதிப்பு—என். வானமாமலை பிள்ளை ; iii. மே 1905; viii. 86/1905/III.

i. விவசாய தீபிகை—மே, 1905-க்கு : தொகுதி 2. எண் 2 ; முதற் பதிப்பு—என். வானமாமலை பிள்ளை ; iii. ஜூன், 1905 ; viii. 87/1905/III.

i. விவசாய தீபிகை—ஜூன், 1905-க்கு ; தொகுதி 2. எண் 3; —என். வானமாமலை பிள்ளை ; iii. ஜூலை, 1905 ; iv. உ.ப. 32 ; v. 8° ; viii. 151/1905/IV.

i. விவசாய தீபிகை—ஜூலை, 1905-க்கு : தொகுதி 2. எண் 4. —என். வானமாமலை பிள்ளை ; iii. ஆகஸ்ட், 1905 ; iv. உ. ப. 32 ; viii. 152/1905/IV.

i. விவசாய தீபிகை—ஆகஸ்ட் & செப்டம்பர், 1905-க்கு : தொகுதி 2. எண் 5 & 6—என். வானமாமலை பிள்ளை ; iii. 1905 ; iv. உ.ப. 64 ; viii. 153/1905/IV.

i. விவசாய தீபிகை—அக்டோபர் & நவம்பர், 1905-க்கு : தொகுதி 2. எண் 7&8—என். வானமாமலை பிள்ளை ; iii. ஜனவரி, 1906 ; iv. உ.ப. 128 ; viii. 222/1906/I.

i. விவசாய தீபிகை—டிசம்பர், 1905 & ஜனவரி, 1906-க்குத் தொகுதி 2. எண் 9 & 10—என். வானமாமலை பிள்ளை; ii. என். வானமாமலை பிள்ளை ; வைஜயந்தி பிரஸ், சென்னை ; iii. மார்ச், 1906 ; iv. உ.ப. 64 ; vi. 1-8-0 ஆண்டிற்கு ; viii. 26/1906/II.

i. விவசாய தீபிகை—பிப்ரவரி & மார்ச், 1906-க்கு : தொகுதி 2, எண் 11 & 12—என். வானமாமலை பிள்ளை ; iii. மே, 1906 ; viii. 225/1906/II.

i. விவசாய தீபிகை—ஏப்ரல், 1906-க்கு : தொகுதி 3, எண் 1—என். வானமாமலை பிள்ளை ; iii. ஜூன், 1906 ; iv. உ.ப. 32 ; viii. 262/1906/II.

i. விவசாய தீபிகை—மே, 1906-க்கு : தொகுதி 3, எண் 2—என். வானமாமலை பிள்ளை; iii. ஜூலை, 1906; viii. 68/1906/IV.

i. விவசாய தீபிகை.—ஜூன் & ஜூலை 1906-க்கு : தொகுதி 3, எண் 3 & 4—என். வானமாமலை பிள்ளை ; iii. அக்டோபர், 1906 ; iv. உ.ப. 64 ; viii. 69/1906/IV.

i. விவசாய தீபிகை : தொகுதி 3, எண் 5 & 6—என். வானமாமலை பிள்ளை ; iii. டிசம்பர், 1906 ; viii. 17/1907/I.

i. விவசாய தீபிகை : தொகுதி 3, எண் 7 & 8—என். வானமாமலை பிள்ளை ; iii. ஜனவரி 1907. viii. 57/1907/I.

i. விவசாய தீபிகை : தொகுதி 3. எண் 9 & 10—என். வானமாமலை பிள்ளை ; iii. பிப்ரவரி, 1907 ; viii. 226/1907/I.

i. விவசாய தீபிகை : தொகுதி 3, எண் 11 & 12—என். வானமாமலை பிள்ளை ; iii. ஏப்ரல் 1907 ; viii. 72/1907/II.

i. விவேக சிந்தாமணி—நவம்பர், 1900-க்கு : தொகுதி 9, எண் 7—முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; ii. கிரேவ்ஸ் குக்ஸன் அண்டு கோ ; ஸ்காட்டிஷ் அச்சுக்கூடம், சென்னை ; iii. ஜனவரி, 1901 ; iv. உ.ப. 36 ; v. 8 vo ; vi. 0–6–0 ; vii. .... ; viii. 10/1901/I.

i. விவேக சிந்தாமணி—டிசம்பர் 1900 & ஜனவரி 1901-க்கு : தொகுதி 9, எண் 8 & 9 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; viii. 90/1901/I.

i. விவேக சிந்தாமணி—பிப்ரவரி 1901-க்கு : தொகுதி 9, எண் 10 : முதற்பதிப்பு—சி.வி. சுவாமிநாத ஐயர் ;viii. 209/1901/I.

i. விவேக சிந்தாமணி—மார்ச், 1901-க்கு : தொகுதி 9, எண் 11 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. ஏப்ரல், 1901 ; viii. 42/1901/II.

i. விவேக சிந்தாமணி—ஏப்ரல், 1901-க்கு : தொகுதி 9, எண் 12 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. மே, 1901 ; viii. 187/1901/II.

i. விவேக சிந்தாமணி—மே, 1901-க்கு : தொகுதி 10, எண் 1 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. ஜூன், 1901 ; viii. 309/1901/II.

i. விவேக சிந்தாமணி—ஜூன் & ஜூலை, 1901-க்கு : தொகுதி 10, எண் 2 & 3 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. செப்டம்பர், 1901 ; v. 4 to ; viii. 228/1901/III.

i. விவேக சிந்தாமணி—ஆகஸ்ட், 1901-க்கு : தொகுதி 10, எண் 4 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. அக்டோபர், 1901 ; v. 8vo ; viii. 117/1901/IV.

i. விவேக சிந்தாமணி—செப்டம்பர், 1901-க்கு : தொகுதி 10, எண் 5 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. செப்டம்பர், 1901 ; viii. 106/1902/I.

i. விவேக சிந்தாமணி—அக்டோபர், 1901-க்கு : தொகுதி 10, எண் 6 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. அக்டோபர், 1901 ; viii. 107/1902/I.

i. விவேக சிந்தாமணி—நவம்பர், 1901-க்கு : தொகுதி 10, எண் 7 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. நவம்பர், 1901 ; viii. 39/1902/I.

i. விவேக சிந்தாமணி—டிசம்பர், 1901-க்கு : தொகுதி 10, எண் 8 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. டிசம்பர், 1901 ; viii. 40/1902/I.

i. விவேக சிந்தாமணி—ஜனவரி, 1902-க்கு : தொகுதி 10, எண் 9 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. பிப்ரவரி, 1902 ; viii. 161/1902/I.

i. விவேக சிந்தாமணி—பிப்ரவரி 1902 : தொகுதி 10, எண் 10 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. மார்ச், 1902 ; iv. உ.ப. 32 ; viii. 300/1902/I.

i. விவேக சிந்தாமணி—மார்ச், 1902 : தொகுதி 10, எண் 11 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; viii. 301/1902/I.

i. விவேக சிந்தாமணி—ஏப்ரல், 1902 : தொகுதி 10, எண் 12: முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. ஏப்ரல், 1902 ; viii. 83/1902/II.

i. விவேக சிந்தாமணி—மே, 1902 : தொகுதி 11, எண் 1 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. ஜூன், 1902 ; viii. 210/1902/II.

i. விவேக சிந்தாமணி—ஜூன், 1902 : தொகுதி 11, எண் 2 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; viii. 211/1902/II

i. விவேக சிந்தாமணி—ஜூலை & ஆகஸ்ட், 1902-க்கு; தொகுதி 11, எண் 3 & 4 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர், iii. அக்டோபர், 1902 ; iv. உ.ப. 64 ; viii. 117/1902/IV.

i. விவேக சிந்தாமணி—செப்டம்பர், 1902-க்கு ; தொகுதி 11, எண் 5 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. நவம்பர், 1902 ; iv. உ.ப. 32 ; viii. 118/1902/IV.

i. விவேக சிந்தாமணி—அக்டோபர், 1902-க்கு ; தொகுதி 11, எண் 6 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. ஜனவரி, 1903 ; viii. 61/1903/I.

i. விவேக சிந்தாமணி—நவம்பர் & டிசம்பர் 1902-க்கு ; தொகுதி 11, எண் 7 & 8 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iv. உ.ப. 74 ; viii. 62/1903/I.

i. விவேக சிந்தாமணி -ஜனவரி, 1903-க்கு ; தொகுதி 11, எண் 9 : முதற் பதிப்பு—சி.வி. சுவாமிநாத ஐயர் ; iii. பிப்ரவரி, 1903 ; iv. உ.ப. 16 ; viii. 182/1903/I.

i. விவேக சிந்தாமணி—பிப்ரவரி, 1903-க்கு ; தொகுதி 11, எண் 10 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; viii. 231/1903/I.

i. விவேக சிந்தாமணி—மார்ச், 1903-க்கு ; தொகுதி 11, எண் 11: முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. மார்ச், 1903 ; viii. 17/1903/II.

i. விவேக சிந்தாமணி—ஏப்ரல், 1903-க்கு ; தொகுதி 11, எண் 12 முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. மே, 1903, viii. 185/1903/II.

i. விவேக சிந்தாமணி—மே, 1903-க்கு ; தொகுதி 12, எண் 1: முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; ii. சி. வி. சுவாமி நாத ஐயர் ; வெஸ்ட் அண்டு கோ., அச்சுக்கூடம், சென்னை; iv. உ.ப. 36 ; vi. ரூ. 0–7–6 ; viii. 249/1903/II.

i. விவேக சிந்தாமணி—ஜூன், 1903-க்கு ; தொகுதி 12, எண் 2: முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. ஜூலை, 1903 ; viii. 17/1903/III.

i. விவேக சிந்தாமணி—ஜூலை, 1903-க்கு ; தொகுதி 12, எண் 3: முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. ஆகஸ்ட், 1903 ; viii. 231/1903/III.

i. விவேக சிந்தாமணி—ஆகஸ்ட், 1903-க்கு; தொகுதி 12, எண் 4: முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர்; viii. 232/1903/III.

i. விவேக சிந்தாமணி—செப்டம்பர், 1903-க்கு ; தொகுதி 12, எண் 5 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. அக்டோபர், 1903 ; vi. ரூ. 0-5-6 ; viii. 85/1903/IV.

i. விவேக சிந்தாமணி—அக்டோபர், 1903-க்கு ; தொகுதி 12, எண் 6 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. நவம்பர், 1903 ; viii. 96/1903/IV.

i. விவேக சிந்தாமணி—நவம்பர், 1903-க்கு : தொகுதி 12, எண் 7 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; டிசம்பர், 1903 ; viii. 274/1903/IV.

i. விவேக சிந்தாமணி—டிசம்பர், 1903-க்கு ; தொகுதி 12, எண் 8 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. ஜனவரி, 1904 ; viii. 71/1904/I.

i. விவேக சிந்தாமணி—ஜனவரி, 1904-க்கு ; தொகுதி 12, எண் 9 : முதற் பதிப்பு—சி.வி. சுவாமிநாத ஐயர் ; iii. பிப்ரவரி 1904 ; iv. உ.ப. 44 ; v. 4 to ; vi. ரூ. 0–6–0 ; viii. 165/1904/I.

i. விவேக சிந்தாமணி—பிப்ரவரி, 1904-க்கு ; தொகுதி 12, எண் 10 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. மார்ச் 1904; iv. உ.ப. 28 ; vi. ரூ. 0-5-6 ; viii. 278/1904/I.

i. விவேக சிந்தாமணி—மார்ச், 1904-க்கு ; தொகுதி 12, எண் 11: முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iv. உ. ப. 36; viii. 15/1904/II.

i. விவேக சிந்தாமணி—எப்ரல், 1904-க்கு; தொகுதி 12, எண் 12: முதற் பதிப்பு சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. மே, 1904 ; vi. ரூ. 0–6–0 ; viii. 195/1904/II.

i. விவேக சிந்தாமணி—மே, 1904-க்கு ; தொகுதி 13, எண் 1 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. ஜூன், 1904 ; iv. உ. ப. 32 ; viii. 326/1904/II.

i. விவேக சிந்தாமணி—ஜூன், 1904-க்கு ; தொகுதி 13, எண் 2 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. ஜூலை, 1904 ; vi. உ. ப. 36 ; v. 8 vo ; viii. 48/1904/III.

i. விவேக சிந்தாமணி—ஜூலை, 1904-க்கு ; தொகுதி 13, எண் 3: முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. ஆகஸ்ட், 1904 ; viii. 98/1904/III.

i. விவேக சிந்தாமணி—ஆகஸ்ட், 1904-க்கு ; தொகுதி 13, எண் 4 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. செப்டம்பர், 1904 ; vi. 0-5-6 ; viii. 194/1904/III.

விவேக சிந்தாமணி—செப்டம்பர், 1904-க்கு ; தொகுதி 13, எண் 5 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; viii. 56/1904/IV.

i. விவேக சிந்தாமணி—அக்டோபர், 1904-க்கு ; தொகுதி 13, எண் 6 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. நவம்பர், 1904 ; viii, 142/1904/IV.

i. விவேக சிந்தாமணி—நவம்பர், 1904-க்கு ; தொகுதி 13, எண் 7 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. டிசம்பர், 1904 ; viii. 309/1904/IV.

i. விவேக சிந்தாமணி—டிசம்பர், 1904-க்கு ; தொகுதி 13. எண் 8 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. ஜனவரி, 1905 ; iv. உ.ப. 44 ; v. 4 to , viii. 103/1905/I.

i. விவேக சிந்தாமணி—ஜனவரி, 1905-க்கு ; தொகுதி 13. எண் 9 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. மார்ச், 1905 ; iv. உ.ப. 36 ; viii. 224/1905/I.

i. விவேக சிந்தாமணி—பிப்ரவரி, 1905-க்கு ; தொகுதி 13, எண் 10 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. எப்ரல், 1905 ; iv. உ.ப. 28 ; viii. 89/1905/II.

i. விவேக சிந்தாமணி—மார்ச், 1905-க்கு ; தொகுதி 13, எண் 11 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. மே, 1905 ; iv. உ.ப. 36 ; viii. 168/1905/II.

i. விவேக சிந்தாமணி—எப்ரல், 1905-க்கு ; தொகுதி 13, எண் 12 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. ஜூன், 1905 ; viii. 242/1905/II.

i. விவேக சிந்தாமணி—மே, 1905-க்கு ; தொகுதி 14, எண் 1 , முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. ஜூலை, 1905 : viii. 35/1905/III.

i. விவேக சிந்தாமணி—ஜூன், 1905-க்கு; தொகுதி 14, எண் 2: முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. ஆகஸ்ட், 1905; viii. 20/1905/III.

i. விவேக சிந்தாமணி—ஜூலை, 1905-க்கு ; தொகுதி 14, எண் 3: முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; viii. 249/1905/III.

i. விவேக சிந்தாமணி—ஆகஸ்ட், 1905-க்கு ; தொகுதி 14, எண் 4 ; ii. டிப்பியூஷன் ஆப் நாலெட்ஜ் எஜென்ஸி, சென்னை ; வெஸ்ட் அண்டு கோ., சென்னை ; iii. செப்டம்பர், 1905 ; v. 4 vo. ; viii. 38/1905/VI.

i. விவேக சிந்தாமணி—செப்டம்பர், 1905-க்கு ; தொகுதி 14, எண் 5 ; iii. அக்டோபர். 1905 ; viii. 51/1905/IV.

i. விவேக சிந்தாமணி—அக்டோபர், 1905-க்கு ; தொகுதி 14, எண் 6 ; viii. 167/1905/IV.

i. விவேக சிந்தாமணி—நவம்பர், 1905-க்கு ; தொகுதி 14, எண் 7 ; iii. நவம்பர், 1905 ; viii. 168/1905/IV.

i. விவேக சிந்தாமணி—டிசம்பர், 1905-க்கு ; தொகுதி 14, எண் 8 ; iii. டிசம்பர். 1905 ; viii. 240/1905/IV.

i. விவேக சிந்தாமணி—ஜனவரி, 1906-க்கு ; தொகுதி 14, எண் 9 ; ii. சி. வி. சுவாமிநாத ஐயர் ; வெஸ்ட் அண்டு கோ., சென்னை ; iii. ஜனவரி, 1906 ; iv. உ.ப. 44 ; v. 8° ; viii. 112/1906/I.

i. விவேக சிந்தாமணி—பிப்ரவரி, 1906-க்கு ; தொகுதி 14, எண் 10 ; iii. பிப்ரவரி, 1906 ; iv. உ.ப. 36 ; viii. 256/1906/I.

i. விவேக சிந்தாமணி—மார்ச், 1906-க்கு ; தொகுதி 14, எண் 11 ; iii. மார்ச், 1906 ; iv. உ.ப. 32 ; viii. 311/1906/I.

i. விவேக சிந்தாமணி—ஏப்ரல், 1906-க்கு ; தொகுதி 14, எண் 12 ; iii. ஏப்ரல், 1906 ; iv. உ.ப. 30 ; viii. 85/1906/II.

i. விவேக சிந்தாமணி—மே, 1906-க்கு ; தொகுதி 15, எண் 1 ; iii. மே, 1906 ; iv. உ.ப. 28 ; v. 4° ; viii. 215/1906/II.

i. விவேக சிந்தாமணி—ஜூன், 1906-க்கு ; தொகுதி 15, எண் 2 ; iii. ஜூன், 1906 ; iv. உ.ப. 36 ; viii. 85/1906/III.

i. விவேக சிந்தாமணி—ஜூலை, 1906-க்கு ; தொகுதி 15, எண் 3 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; ii. செக்ரடரி, டிப்பியூஷன் ஆப் நாலெட்ஜ் ஏஜென்ஸி, சென்னை ; வெஸ்ட் அண்டு கோ. சென்னை ; iii. ஜூலை, 1906 ; vi. 5—0—0 ஆண்டிற்கு ; viii. 88/1908/II.

i. விவேக சிந்தாமணி—ஆகஸ்ட், 1906-க்கு ; தொகுதி 15. எண் 4 ; முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. ஆகஸ்ட், 1906 ; viii. 89/1908/II.

i. விவேக சிந்தாமணி—செப்டம்பர், 1906-க்கு ; தொகுதி 15. எண் 5 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. செப்டம்பர், 1906 ; iv. உ.ப. 32 ; viii. 90/1908/II.

i. விவேக சிந்தாமணி—அக்டோபர், 1906-க்கு ; தொகுதி 15· எண் 6 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. அக்டோபர், 1906 ; iv. உ.ப. 38 ; viii. 91/1908/II.

i. விவேக சிந்தாமணி—நவம்பர், 1906-க்கு ; தொகுதி 15, எண் 7: முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. நவம்பர். 1906 ; vi. உ.ப. 36 : viii. 92/1908/II.

i. விவேக சிந்தாமணி—டிசம்பர், 1906-க்கு ; தொகுதி 15, எண் 8 : முதற் பதிப்பு—சி. வி· சுவாமிநாத ஐயர் ; iii· டிசம்பர், 1906 ; viii. 93/1908/II.

i. விவேக சிந்தாமணி—ஜனவரி முதல் ஏப்ரல், 1907 வரை தொகுதி 15, எண் 9–12 ; முதற் பதிப்பு—சி. வி. சுவாமி நாத ஐயர் ; iii. ஜனவரி—ஏப்ரல், 1907 ; viii. 94/1908/II.

i. விவேக சிந்தாமணி—மே, 1907-க்கு ; தொகுதி 16. எண் 1. முதற் பதிப்பு—சி. சுவாமிநாத ஐயர் ; iii. மே, 1907 ; viii. 95/1908/II.

i. விவேக சிந்தாமணி—ஜூன், 1907-க்கு ; தொகுதி 16. எண் 2 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. ஜூன், 1907 ; viii. 96/1908/II.

i. விவேக சிந்தாமணி—ஜூலை, 1907-க்கு ; தொகுதி 16. எண் 3 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. ஜூலை 1907 ; viii. 97/1908/II.

i. விவேக சிந்தாமணி—ஆகஸ்டு, 1907-க்கு ; தொகுதி 16. எண் 4 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. ஆகஸ்ட், 1907 ; iv. உ.ப. 38 ; viii. 98/1908/II.

i. விவேக சிந்தாமணி—செப்டம்பர், 1907-க்கு ; தொகுதி 16, எண் 5 : முதற் பதிப்பு—சி. வி· சுவாமிநாத ஐயர் ; iii. செப்டம்பர், 1907 ; iv. உ.ப· 36 ; viii. 99/1908/II.

i. விவேக சிந்தாமணி—அக்டோபர், 1907-க்கு ; தொகுதி 16, எண் 6 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. அக்டோபர், 1907 ; viii. 100/1908/II.

i. விவேக சிந்தாமணி—மே, 1908-க்கு : தொகுதி 16, எண் 7 : முதற் பதிப்பு ii. சி. வி. சுவாமிநாத ஐயர் ; கார்டியன் பிரஸ், சென்னை ; iii. மே, 1908 ; iv. உ.ப. 32 ; v. 8vo; viii. 537/1908/III.

i. விவேக சிந்தாமணி—ஜூன், 1908-க்கு தொகுதி 16, எண் 8 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iiii ஜூன், 1908 ; viii. 538/1908/III·

i· விவேக சிந்தாமணி—ஜூலை, 1908-க்கு தொகுதி 16, எண் 9 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. ஜூலை, 1908 ; viii. 539/1908/III.

i. விவேக சிந்தாமணி—அக்டோபர் & நவம்பர், 1908-க்கு தொகுதி 16: எண் 11 & 12. முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; ii. சி. வி. சுவாமிநாத ஐயர் ; இந்தியா பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை ; iii. டிசம்பர், 1908 ; iv. உ.ப. 48 ; vi. 4—0—0 ஆண்டிற்கு ; viii. 90/1909/I.

i. விவேக சிந்தாமணி—ஜனவரி & பிப்ரவரி, 1909-க்கு தொகுதி 17, எண் 1 & 2: முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. மார்ச், 1909 ; iv. உ.ப. 32 ; viii. 161/1909/II.

i. விவேக சிந்தாமணி—மார்ச், 1909-க்கு தொகுதி 17, எண் 3 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. ஏப்ரல், 1909 ; viii. 162/1909/II.

i. விவேக சிந்தாமணி—ஏப்ரல், 1909-க்கு தொகுதி 17, எண் 4: முதற் பதிப்பு - சி. வி. சுவாமிநாத ஐயர்; ii. செக்ரடரி, டிப்பியூஷன் ஆப் நாலெட்ஜ் ஏஜென்ஸி ; இந்தியா பிரிண்டிங் ஒர்கஸ, சென்னை ; iii. மே, 1909 ; viii, 180/1909/IV.

i. விவேக சிந்தாமணி—மே & ஜூன், 1909-க்கு தொகுதி 17, எண் 5 & 6: முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. ஆகஸ்ட், 1909 ; iv. உ.ப. 48 ; viii. 181/1909/IV.

i. விவேக சிந்தாமணி—அக்டோபர் & நவம்வர், 1909-க்கு தொகுதி 17, எண் 7 & 8 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; ii. செக்ரடரி, டிப்பியூஷன் ஆப் நாலெட்ஜ் ஏஜென்ஸி ; ஸ்மார்டன் பிரஸ், சென்னை ; iii. ஜனவரி, 1910 ; iv. உ.ப. 56 ; vii. 411/1910/I.

i. விவேக சிந்தாமணி—டிசம்பர், 1909 & ஜனவரி, 1910-க்கு தொகுதி 17, எண் 9 & 10 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. பிப்ரவரி; 1910 ; iv. உ.ப. 48 ; viii 646/1910/I.

i. விவேக சிந்தாமணி—பிப்ரவரி & மார்ச், 1910-க்கு தொகுதி 17, எண் 11 & 12 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. மார்ச், 1910 ; viii. 243/1910/II.

i. விவேக சிந்தாமணி—ஏப்ரல் & மே, 1910-க்கு தொகுதி 18, எண் 1 & 2 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; ii. செக்ரடரி, டிப்பியூஷன் ஆப் நாலெட்ஜ் ஏஜென்ஸி ; சச்சிதானந்த பிரஸ், சென்னை ; iii. ஜூன், 1910 ; iv. உ.ப. 56 ; viii. 91/1910/III.

i. விவேக சிந்தாமணி—ஜூன், 1910-க்கு தொகுதி 18, எண் 3 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. ஜூலை, 1910 ; iv. உ.ப. 32 ; viii. 223/1910/III.

i. விவேக சிந்தாமணி—ஜூலை, 191 -க்கு தொகுதி 18, எண் 4 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. ஜூலை, 1910 ; viii· 224/1910/III.

i. விவேக சிந்தாமணி—ஆகஸ்ட், 1910-க்கு தொகுதி 18, எண் 5 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. ஆகஸ்ட், 1910 ; viii. 216/1910/IV.

i. விவேக சிந்தாமணி—செப்டம்பர், 1910-க்கு தொகுதி 18, எண் 6 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. செப்டம்பர், 1910 ; viii. 40/1910/IV.

. விவேக சிந்தாமணி—அக்டோபர், 1910-க்கு தொகுதி 18, எண் 7: முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. அக்டோபர், 1910 ; viii. 352/1910/IV.

i. விவேக சிந்தாமணி—நவம்பர், 1910-க்கு தொகுதி 18, எண் 8 : முதற் பதிப்பு—சி. வி. சுவாமிநாத ஐயர் ; iii. நவம்பர், 1910 ; viii. 569/1910/IV.

i. விவேகபானு—டிசம்பர், 1902, ஜனவரி & பிப்ரவரி, 1903-க்கு தொகுதி 2, எண் 1—3 : முதற பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர் ; ii. எஸ். சாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர் ; ஏ. எல். வி. அச்சுக்கூடம், சென்னை ; iii. மார்ச, 1903 ; iv. உ.ப. 96 ; v. 8vo ; vi. 2—0—0 ஆண்டிற்கு ; viii. 25/1903/II.

i. விவேகபானு—மார்ச், 1903-க்கு தொகுதி 2, எண் 4 : முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர் ; iv. உ.ப. 36 ; viii. 181/1903/II.

i. விவேகபானு—ஏப்ரல், 1903-க்கு தொகுதி 2, எண் 5 : முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தாசாமிக் கவிராயர் ; iii ஏப்ரல், 1903 ; viii. 182/1903/II.

i. வீவேகபானு—மே, 1903-க்கு தொகுதி 2, எண் 6 : முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர் ; iii. மே, 1903 ; viii. 220/1903/II.

i. விவேகபாநு—ஜூன், 1903-க்கு தொகுதி 2, எண் 7: முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. ஜூன், 1903; vi. 0—3—0; viii. 30/1903/III.

i. விவேகபாநு—ஜூலை, 1903-க்கு தொகுதி 2, எண் 8: முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. ஜூலை, 1903; viii. 137/1903/III.

i. விவேகபாநு—ஆகஸ்ட், 1903-க்கு தொகுதி 2, எண் 9: முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. ஆகஸ்ட், 1903; viii. 13/1903/IV.

i. விவேகபாநு—செப்டம்பர், 1903-க்கு தொகுதி 2, எண் 10: முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. செப்டம்பர், 1903; viii. 233/1903/IV.

i. விவேகபாநு—அக்டோபர், 1903-க்கு தொகுதி 2, எண் 11: முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. அக்டோபர், 1903; viii. 234/1902/IV.

i. விவேகபாநு—நவம்பர், 1903-க்கு தொகுதி 2, எண் 12: முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. நவம்பர், 1903; viii. 235/1903/IV.

i. விவேகபாநு—ஜனவரி, 1904-க்கு தொகுதி 3, எண் 1: முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. ஜனவரி, 1904; iv உ.ப. 44: vi. 0—4—0; viii. 118/1904/I.

i. விவேகபாநு—பிப்ரவரி, 1904-க்கு தொகுதி 3, எண் 2: முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. பிப்ரவரி, 1904; viii. 216/1904/I.

i. விவேகபாநு—மார்ச், 1904-க்கு தொகுதி 3, எண் 3: முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; ii. எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; மீனுயம்பிகை அச்சுக்கூடம், மதுரை; iii. மார்ச், 1904; viii. 1/1904/II.

i. விவேகபாநு—ஏப்ரல், 1904-க்கு தொகுதி 3, எண் 4: முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. ஏப்ரல், 1904; viii. 82/1904/II.

i. விவேகபாநு—மே, 1904-க்கு தொகுதி 3, எண் 5: முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்த சாமிக் கவிராயர்; iii. மே, 1904; viii. 268/1904/II.

i. விவேகபாநு—ஜூன், 1904-க்கு தொகுதி 3, எண் 6: முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்த சாமிக் கவிராயர்; iii. ஜூன், 1904; viii. 9/1904/III.

i. விவேகபாநு—ஜூலை, 1904-க்கு தொகுதி 3, எண் 7: முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்த சாமிக் கவிராயர்; iii. ஜூலை, 1904; viii. 88/1904/III.

i. விவேகபாநு—ஆகஸ்ட், 1904-க்கு தொகுதி 3, எண் 8: முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. ஆகஸ்ட், 1904; viii. 185/1904/III.

i. விவேகபாநு—செப்டம்பர், 1904-க்கு தொகுதி 3, எண் 9: முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. செப்டம்பர், 1904; iv. உ.ப. 40; viii. 235/1904/III.

i. விவேகபாநு—அக்டோபர், 1904-க்கு தொகுதி 3, எண் 10: முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. அக்டோபர், 1904; viii. 124/1904/IV.

i. விவேகபாநு—நவம்பர், 1904-க்கு தொகுதி 3, எண் 11: முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்த சாமிக் கவிராயர்; iii. நவம்பர், 1904; viii. 203/1904/IV.

i. விவேகபாநு—டிசம்பர், 1904-க்கு தொகுதி 3, எண் 12: முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. டிசம்பர், 1904; iv. உ.ப. 48; viii. 16/1905/I.

i. விவேகபாநு—ஜனவரி, 1905-க்கு தொகுதி 4, எண் 1: முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்த சாமிக் கவிராயர்; iii. ஜனவரி, 1905; iv. உ.ப. 52; vi. 0—5—0; viii. 148/1905/I.

i. விவேகபாநு—பிப்ரவரி, 1905-க்கு தொகுதி 4, எண் 2: முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. பிப்ரவரி, 1905; viii. 220/1905/I.

i. விவேகபாநு—மார்ச், 1905-க்கு : தொகுதி 4. எண் 3 : முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர் ; iii. மார்ச், 1905 ; viii. 278/1905/I.

i. விவேகபாநு—ஏப்ரல், 1905-க்கு : தொகுதி 4. எண் 4 : முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர் ; iii. ஏப்ரல், 1905 ; viii. 149/1905/II.

i. விவேகபாநு—மே, 1905-க்கு : தொகுதி 4. எண் 5 ; முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர் ; iii. மே, 1905 ; viii. 234/1905/II.

விவேகபாநு—ஜூன், 1905-க்கு : தொகுதி 4. எண் 6 முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர் ; ii. தமிழ்ச்சங்க அச்சுக்கூடம், மதுரை ; iii. ஜூன், 1905 ; viii. 30/1905/III.

i. விவேகபாநு—ஜூலை, 1905-க்கு ; தொகுதி 4. எண் 7 ; முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர் ; ii. எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர் ; தமிழ்ச் சங்க அச்சுக்கூடம், மதுரை ; iii. ஜூலை, 1905 ; viii. 173/1905/III.

i. விவேகபாநு—ஆகஸ்ட், 1905-க்கு : தொகுதி 4. எண் 8; முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர் ; iii. ஆகஸ்ட், 1905 ; viii. 318/1905/III.

i. விவேகபாநு—செப்டம்பர், 1905-க்கு; தொகுதி 4. எண் 9.—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. செப்டம்பர், 1905 ; v. 8° ; viii. 50/1905/IV.

i. விவேகபாநு—அக்டோபர், 1905-க்கு ; தொகுதி 4. எண் 10—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர் ; iii. அக்டோபர், 1905 ; viii. 164/1905/IV.

i. விவேகபாநு—நவம்பர், 1905-க்கு : தொகுதி 4, எண். 11 ; எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. நவம்பர், 1905; viii. 232/1905/IV.

i. விவேகபாநு—டிசம்பர் 1905-க்கு : தொகுதி 4. எண் 12 —எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர் ; iii. டிசம்பர், 1905 ; viii. 75/1906/I.

i. விவேகபாநு—ஜனவரி, 1906-க்கு : தொகுதி 5. எண் 1.—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர் ; iii. ஜனவரி, 1906; iv. உ.ப. 44 ; viii. 255/1906/I.

i. விவேகபானு—பிப்ரவரி 1906-க்கு : தொகுதி 5. எண் 2; எஸ். சுவாமிநாத ஐயர் & எம் ஆர். கந்தசாமிக் கவிராயர் ; ii. எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர் ; விவேகபானு பிரஸ், மதுரை ; ii. பிப்ரவரி, 1906 ; iv. உ. ப. 40 ; vi. 0—4—0 ; viii. 59/1906/II.

i. விவேகபானு—மார்ச், 1906-க்கு : தொகுதி 5, எண் 3 ; எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர் ; iii. மார்ச், 1906; viii. 209/1906/II.

i. விவேகபானு—எப்ரல், 1906-க்கு . தொகுதி 5, எண் 4 ; எஸ். சுவாமிநாத ஐயர் & எம் ஆர். கந்தசாமிக் கவிராயர் ; iii. எப்ரல், 1906 ; iv. உ.ப. 44; viii. 312/1906/II.

i. விவேகபானு—மே முதல் ஜூலை, 1906-க்கு தொகுதி 5 ; எண் 5, 6 & 7; எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்த சாமிக் கவிராயர் ; iii. ஜூலை 1906 ; iv. உ.ப. 124 : vi. 0-12-0 ; viii. 147/1906/III.

i. விவேகபானு—ஆகஸ்ட் முதல் நவம்பர் 1906 வரை ; தொகுதி 5, எண் 8,—11; எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர் ; iii. நவம்பர், 1906 ; iv உ.ப. 160 ; vi. 0—4—0 ; viii. 197/1906/IV.

i. விவேகபானு : தொகுதி 5. எண் 12—எஸ் சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர் ; iii. டிசம்பர், 1906; iv. உ.ப. 48 ; vi. 2—0—0 ஆண்டிற்கு ; viii. 88/1907/I.

i. விவேகபானு : தொகுதி 6, எண் 1 ;—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர் ; iii. ஜனவரி, 1907; iv. உ. ப. 44 ; viii. 245/1907/I.

i. விவேகபானு : தொகுதி 6 ; எண் 2 எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர் ; iii. பிப்ரவரி, 1907 ; iv. உ.ப. 40 ; viii. 16/1907/II.

i. விவேகபானு : தொகுதி 6, எண் 3–6 ; எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர் ; iii. ஜூன், 1907 ; iv. உ.ப. 162 ; viii. 160/1907/III

i. விவேகபானு : தொகுதி 5, எண் 7 & 8 ; எஸ். சுவாமி நாத ஐயர் & எம், ஆர். கந்தசாமிக் கவிராயர் ; iii. ஆகஸ்ட், 1907 ; iv. உ.ப. 80 ; viii. 7/1907/IV.

i. விவேகபானு : தொகுதி 6. எண் 9 ; எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர் ; iii. செப்டம்பர், 1907 ; iv. உ.ப. 40 ; viii. 145/1907/IV.

i. விவேகபாநு: தொகுதி 6, எண் 10; எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. அக்டோபர், 1907; viii. 306/1907/IV.

i. விவேகபாநு—நவம்பர், 1907-க்கு: தொகுதி 6. எண் 11; முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. நவம்பர், 1907; iv. உ.ப. 44; viii. 56/1908/I.

i. விவேகபாநு—டிசம்பர், 1907-க்கு: தொகுதி 6. எண் 12; முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii டிசம்பர், 1907; iv. உ.ப. 40; viii. 196/1908/I.

i. விவேகபாநு—ஜனவரி, 1908-க்கு: தொகுதி 7. எண் 1; முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. ஜனவரி, 1908; iv. உ.ப. 32; viii. 32/1908/II.

i. விவேகபாநு—பிப்ரவரி, 1908-க்கு: தொகுதி 7. எண் 2; முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. பிப்ரவரி, 1908; viii. 163/1908/II.

i. விவேகபாநு—மார்ச் முதல் மே, 1908-க்கு: தொகுதி 7. எண் 3—5; முதற் பதிப்பு—எஸ் சுவாமிநாத ஐயர் & எம். ஆர், கந்தசாமிக் கவிராயர்; iii. மே, 1908; viii. 214/1908/III.

i. விவேகபாநு—ஜூன் முதல் ஆகஸ்ட், 190 வரை தொகுதி 7; எண் 6—8; முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. ஆகஸ்ட், 1908; viii. 361/1908/IV.

i. விவேகபாநு—செப்டம்பர், 1908-க்கு: தொகுதி 7. எண் 9; முதற் பதிப்பு; எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. டிசம்பர், 1908; viii. 99/1909/I.

i. விவேகபாநு—அக்டோபர் முதல் டிசம்பர், 1908 வரை தொகுதி 7; எண் 10—12; முதற் பதிப்பு—எஸ். சுவாமிநாத ஐயர் & எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்; iii. பிப்ரவரி, 1909; vi. உ.ப. 74; viii. 275/1909/II.

i. விவேக போதினி—ஜூலை, 1908-க்கு: தொகுதி 1. எண் 1; முதற் பதிப்பு; ii. ஜெனரல் சப்ளேஸ் கோ; கார்டியன் பிரஸ், சென்னை; iii. ஜூலை, 1908; iv. உ.ப. 32; v. 8 vo; vi. 3—0—0 ஆண்டிற்கு; vii.... viii. 243/1908/III.

i. விவேக போதினி—ஆகஸ்ட், 1908-க்கு : தொகுதி 1, எண் 2 ; முதற் பதிப்பு ; iii. ஆகஸ்ட், 1908 ; viii. 536/1908/III.

i. விவேக போதினி-செப்டம்பர், 1908-க்கு : தொகுதி 1; எண் 3; முதற் பதிப்பு ; iii. செப்டம்பர், 1908 ; iv. உ. ப. 34 ; viii. 68/1908/IV.

i. விவேக போதினி—அக்டோபர், 1908 : தொகுதி 1, எண் 4 ; முதற் பதிப்பு ; iii. அக்டோபர், 1908 ; iv. உ. ப. 36 ; viii. 230/1908/IV.

i. விவேக போதினி—நவம்பர், 1908-க்கு : தொகுதி 1, எண் 5 ; முதற் பதிப்பு ; iii. நவம்பர், 1908; iv. உ. ப. 40 ; viii. 631/1908/I.

i. விவேக போதினி—டிசம்பர், 1908-க்கு : தொகுதி 1, எண் 6 ; முதற் பதிப்பு ; iii. டிசம்பர், 1908 ; iv. உ.ப. 36 ; viii. 631/1909/I.

i. விவேக போதினி—ஜனவரி 1909-க்கு ; தொகுதி 1; எண் 7 ; முதற் பதிப்பு ; iii. ஜனவரி, 1909 ; viii. 632/1909/I.

i. விவேக போதினி—பிப்ரவரி, 1909-க்கு : தொகுதி 1; எண் 8 ; முதற் பதிப்பு ; iii. பிப்ரவரி, 1909 ; viii. 285/1909/II.

i. விவேக போதினி—மார்ச், 1909-க்கு : தொகுதி 1, எண் 9 ; முதற் பதிப்பு ; iii. மார்ச், 1909 ; iv. உ.ப. 32 ; viii. 286/1909/II.

i. விவேக போதினி—ஏப்ரல், 1909-க்கு : தொகுதி 1; எண் 10 ; முதற் பதிப்பு ; iii. ஏப்ரல். 1909 ; viii. 287/1909/II.

i. விவேக போதினி—மே, 1909-க்கு : தொகுதி 1, எண் 11; முதற் பதிப்பு ; iii. மே, 1909 ; iv. உ.ப. 36 ; viii. 309/1909/III.

i. விவேக போதினி—ஜூன், 1909-க்கு :தொகுதி 1 ; எண் 12 ; முதற் பதிப்பு ; iii. ஜூன், 1909 ; iv. உ.ப. 40 ; viii. 311/1909/III.

i. விவேக போதினி—ஜூலை, 1909-க்கு : தொகுதி 2, எண் 1 ; முதற் பதிப்பு ; iii. ஆகஸ்ட், 1909 ; iv. உ.ப. 36 ; viii. 496/1909/II.

i. விவேக போதினி—ஆகஸ்ட், 1909-க்கு : தொகுதி 2, எண் 2 ; முதற் பதிப்பு ; viii. 497/1909/III.

i. விவேக போதினி—செப்டம்பர், 1909-க்கு : தொகுதி 2, எண் 3; முதற் பதிப்பு ; iii. செப்டம்பர், 1909 ; viii 101/1909/ IV.

i. விவேக போதினி—அக்டோபர், 1909-க்கு : தொகுதி 2; எண் 4 ; முதற் பதிப்பு ; iii. அக்டோபர், 1909 ; viii. 312/1909/IV.

i. விவேக போதினி—நவம்பர், 1909-க்கு : தொகுதி 2, எண் 5 ; முதற் பதிப்பு—iii. நவம்பர், 1909 ; iv. உ.ப. 32 ; viii. 723/1909/IV.

i. விவேக போதினி—டிசம்பர், 1909-க்கு : தொகுதி 2, எண் 6 ; முதற் பதிப்பு—வி. குப்புசாமி ஐயர் ; iii. டிசம்பர், 1909 ; iv. உ.ப. 36 ; viii. 321/1910/I.

i. விவேக போதினி—ஜனவரி, 1910-க்கு : தொகுதி 2, எண் 7 ; முதற் பதிப்பு—வி. குப்புசாமி ஐயர் ; iii. பிப்ரவரி, 1910 ; iv. உ.ப. 56 ; viii. 513/1910/I.

விவேக போதினி—பிப்ரவரி, 1910-க்கு : தொகுதி 2, எண் 8; முதற் பதிப்பு—வி. குப்புசாமி ஐயர் ; iii. மார்ச், 1910 ; iv. உ.ப. 40 ; viii. 59/1910/II.

i. விவேக போதினி—மார்ச், 1910-க்கு : தொகுதி 2, எண் 9 ; முதற் பதிப்பு—வி. குப்புசாமி ஐயர் ; viii. 60/1910/II.

i. விவேக போதினி—ஏப்ரல், 1910-க்கு : தொகுதி 2, எண் 10; முதற் பதிப்பு—வி. குப்புசாமி ஐயர் ; iii. ஏப்ரல், 1910 : iv. உ.ப. 32 ; viii. 410/1910/II.

i. விவேக போதினி—மே, 1910-க்கு : தொகுதி 2, எண் 11 ; முதற் பதிப்பு—வி. குப்புசாமி ஐயர் ; iii. மே, 1910 ; iv. உ.ப. 36 ; viii. 649/1910/II.

i. விவேக போதினி—ஜூன், 1910-க்கு : தொகுதி 2, எண் 12 ; முதற் பதிப்பு—வி. குப்புசாமி ஐயர் ; iii. ஜூன், 1910 ; viii. 23/1910/III.

i. விவேக போதினி—ஜூலை, 1910-க்கு : தொகுதி 3, எண் 1 ; முதற் பதிப்பு—வி. குப்புசாமி ஐயர் ; iii. ஜூலை 1910 ; iv. உ.ப. 40 ; viii. 495/1910/III.

i. விவேக போதினி—ஆகஸ்ட், 1910-க்கு : தொகுதி 3; எண் 2 முதற் பதிப்பு—வி. குப்புசாமி ஐயர் ; iii. ஆகஸ்ட், 1910 iv. உ.ப. 32 ; viii. 763/1910/III.

i. விவேக போதினி : செப்டம்பர், 1910 ; தொகுதி 3 ; எண் 3 ; முதற் பதிப்பு—வி. குப்புசாமி ஐயர் ; iii. அக்டோபர், 1910 ; iv. உ.ப. 36 ; viii. 160/1910/IV.

i. விவேக போதினி : அக்டோபர், 1910-க்கு : தொகுதி 3, எண்4; முதற் பதிப்பு—வி. குப்புசாமி ஐயர் ; viii. 397/1910/IV.

i. விவேக போதினி : நவம்பர், 1910-க்கு : தொகுதி 3, எண் 5 ; முதற் பதிப்பு—வி. குப்புசாமி ஐயர் ; iii. நவம்பர், 1910 viii. 716/1910/IV.

i. விநோத விசித்திரப் பத்திரிகை : டிசம்பர் 1900 முதல் மார்ச் 1901 வரை தொகுதி 2 ; எண் 12 & தொகுதி 3 ; எண் 1–3 ;முதற் பதிப்பு—ஹகீம் முகம்மது நிசாமுத்தீன் சாகிப் ; ii ஹகீம் முகம்மது நிசாமுத்தீன் சாகிப் ; ஸ்ரீநிகேதனம் அச்சுக்கூடம்; சென்னை ; iii. மார்ச், 1901 ; iv. உ.ப. 89 ; v. 8. vi. 0–8–0 ; vii. viii. 150/1901/II.

i. வேதாந்த போதினி: எண் 1 : முதற் பதிப்பு—டி. சுந்தர ராஜ சர்மா (தொ. து.) ; ii. டி. சுந்தர ராஜ சர்மா; வேதாந்த போதினி பிரஸ், சென்னை; iii. ஏப்ரல், 1908; iv. உ. ப 48 ; v. 8° ; vi. 0-6-0 ; vii. சமஸ்கிருதத்திலுள்ள புகழ் மிக்க வேதாந்த நூல்களைத் தமிழாக்கம் செய்து தொடர்ச்சியாகப் பதிப்பித்து வெளியிட எண்ணியுள்ளதில் முதல் சஞ்சிகை ; viii. 149/1908/II.

i. வேதாந்த போதினி: எண் 2 : முதற் பதிப்பு—டி. சுந்தர ராஜ சர்மா (தொ.து.) ; iii. மே, 1908 ; viii. 150/1908/II.

i. வேதாந்த போதினி: எண் 3 : முதற் பதிப்பு—டி. சுந்தர ராஜ சர்மா ; iii. செப்டம்பர், 1908 ; vii. நன்கு தெரிந்த சமஸ்கிருத நூல்களைத் தமிழாக்கம் செய்து வெளியிட எண்ணி தொடர்ச்சியாக வருவதுள் 3-வது ; viii. 363/1908/III.

i. வேதாந்த போதினி: எண் 4 : முதற் பதிப்பு—டி. சுந்தர ராஜ சர்மா ; vii. ப. எ. 363-ஐப் பார்க்க. நான்காவது பத்திரிகை ; viii. 364/1908/III.

i. வேதாந்த போதினி: எண் 5 : முதற் பதிப்பு—டி. சுந்தர ராஜ சர்மா ; iii ஜனவரி, 1909 ; vii. நன்கு தெரிந்த வேதாந்த நூல்களைத் தமிழாக்கம் செய்து தொடர்ச்சியாக வெளியிட எண்ணியுள்ளதில் 5-ம் புத்தகம் இது ; viii. 71/1909/I.

i. வேதாந்த போதினி : எண் 6 : முதற் பதிப்பு—டி. சுந்தர ராஜ சர்மா ; vii. ப. எ. 71-ஐப் பார்க்கவும். 6-ம் புத்தகமாகும் இது ; viii. 72/1909/I.

i. வேதாந்த போதினி: எண் 7 ; முதற் பதிப்பு— டி. சுந்தர ராஜ சர்மா ; ஜூலை, 1909 ; viii. 22/1909/III.

i. வேதாந்த போதினி: எண் 8 ; முதற் பதிப்பு— டி. சுந்தர ராஜ சர்மா ; viii. 440/1909/III.

i. வேதாந்த போதினி: எண் 9 ; முதற் பதிப்பு—டி. சுந்தர ராஜ சர்மா ; iii. ஆகஸ்ட், 1909 ; viii. 441/1909/III.

i. வேதாந்த போதினி: எண் 10 ; முதற் பதிப்பு டி. சுந்தர ராஜ சர்மா (தொ.ஆ.); iii. செப்டம்பர், 1909 ; viii. 70/1909/IV.

i. வேதாந்த போதினி: எண் 11 ; முதற் பதிப்பு—டி.சுந்தர ராஜ சர்மா (தொ.ஆ.) ; iii. டிசம்பர், 1909 ; viii. 90/1910/I.

i. வேதாந்த போதினி: எண் 12 ; முதற் பதிப்பு—டி. சுந்தர ராஜ சர்மா (தொ.ஆ.) ; viii. 91/1910/I.

i. வேதாந்த போதினி: எண் 13 முதற் பதிப்பு—டி. சுந்தர ராஜ சர்மா; iii. ஜனவரி, 1910 ; viii. 92/1910/I.

i. வேதாந்த போதினி: எண் 14 அண்டு. 15 : முதற் பதிப்பு— டி. சுந்தர ராஜ சர்மா ; iii. மார்ச், 1910 ; iv. உ. ப 96; vi. 0-12-0; vii. சமஸ்கிருதத்திலுள்ள நன்கு தெரிந்த வேதாந்த நூல்களைத் தமிழில் கொண்டுவரும் முயற்சியில் ஒரு பாகம்; viii. 76/1910/II.

i. வேதாந்த போதினி: எண் 16 ; முதற் பதிப்பு—டி. சுந்தர ராஜ சர்மா ; iii. மே, 1910 ; iv. உ.ப. 48 ; vi. 0-6-0 vii. ப.எ. 76–ஐப் பார்க்கவும் ; viii. 610/1910/II.

i. வேதியர் விளக்கு—ஜூன், 1910-க்கு : எண் 49 ; முதற் பதிப்பு—எ. சி. கிளேடன் ஐயர் ; ii. சி. எஸ். சொஸைட்டி ; சி. எல். எஸ். பிரஸ், சென்னை ; iii. மே 1910 ; iv. உ.ப. 16 ; v. 8°; vi. 0–6–0 ஆண்டிற்கு ; viii. 508/1910/III.

i. வேதியர் விளக்கு : ஜூலை, 1910-க்கு : எண் 50 ; முதற் பதிப்பு– எ.சி. கிளேடன் ஐயர் ; iii. ஜூன், 1910 ; viii. 510/1910/III.

i. வேதியர் விளக்கு : ஆகஸ்ட், 1910-க்கு : எண் 51 ; முதற் பதிப்பு - எ. சி. கிளேடன் ஐயர்; iii. ஜூலை, 1910 ; viii. 557/1910/III.

i. வேதியர் விளக்கு : செப்டம்பர், 1910-க்கு : எண் 52 ; முதற் பதிப்பு—எ.சி. கிளேடன் ஐயர் ; iii. ஆகஸ்ட், 1910 ; viii. 826/1910/III.

i. வேதியர் விளக்கு அக்டோபர், 1910-க்கு எண் 53; முதற் பதிப்பு—எ சி. கிளேடன் ஐயர் ; iii. செப்டம்பர், 1910; viii. 78/1910/IV.

i. வேதியர் விளக்கு : நவம்பர் 1910-க்கு எண் 54 ; முதற் பதிப்பு—எ சி. கிளேடன் ஐயர் ; iii. அக்டோபர், 1910 ; viii. 464/1910/IV.

i. வேதியர் விளக்கு : டிசம்பர், 1910-க்கு எண் 55—முதற் பதிப்பு—எ. சி. கிளேடன் ஐயர்; iii. நவம்பர், 1910; viii 670/1910/IV.

i. வைத்திய போதினி : மே, 1910-க்கு தொகுதி 1, எண் 1; முதற் பதிப்பு—எஸ். சந்திரசேகர்; ii. எஸ். சந்திரசேகர் அபிராமி பிரஸ், கும்பகோணம் ; iii. மே, 1910 ; iv. உ.ப. 24 ; v. 8° ; vi. 1-0-0 ஆண்டிற்கு ; viii. 534/1910/IV.

i. வைத்திய போதினி : ஜூன், 1910-க்கு தொகுதி, 1 ; எண் 2; முதற் பதிப்பு—எஸ். சந்திர சேகர் ; iii. ஜூன், 1910 ; iv. உ.ப. 16 ; viii. 535/1910/IV.

i. வைத்திய போதினி : ஜூலை, 1910-க்கு தொகுதி 1, எண் 3 ; முதற் பதிப்பு—எஸ். சந்திரசேகர் ; iii. ஜூலை, 1910 ; iv. உ.ப. 20 ; viii. 536/1910/IV.

i. வைத்திய போதினி : ஆகஸ்ட், 1910-க்கு தொகுதி 1, எண் 4; முதற் பதிப்பு—எஸ். சந்திரசேகர்; ii. எஸ். சந்திர சேகர் ; அலெக்ஸாண்டரா பிரஸ், கும்பகோணம் ; iii. ஆகஸ்ட், 1910 ; viii. 537/1910/IV.

i. வைத்திய போதினி : செப்டம்பர், 1910-க்கு தொகுதி 1, எண் 5; முதற் பதிப்பு—எஸ். சந்திரசேகர் ; iii. செப்டம்பர், 1910 ; viii. 538/1910/IV.

i. வைத்திய போதினி : அக்டோபர் அண்டு நவம்பர், 1910 க்கு தொகுதி 1, எண் 6 & 7 ; முதற் பதிப்பு—எஸ்.சந்திர சேகர்; iii. அக்டோபர், 1910 ; iv. உ.ப. 36 ; viii. 539/1910/IV.

i. வைத்திய போதினி : டிசம்பர், 1910-க்கு தொகுதி 1, எண் 8; முதற் பதிப்பு—எஸ். சந்திரசேகர் ; iii. டிசம்பர் 1910 ; iv. உ. ப. 20 ; viii. 584/1910/IV.

i. ஜந்து வர்த்தமான ஸாரம் : தொகுதி 1, எண் 2 ; முதற் பதிப்பு—வி. கிருஷ்ணமாசாரியார்; ii. எஸ்.பி.சி.எ., சென்னை எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை; iii. ஏப்ரல், 1901; iv. உ. ப 10; v. 8 vo; vi...; viii. 198/1902/I.

i. ஜந்து வர்த்தமான ஸாரம் : தொகுதி 1, எண் 3: முதற் பதிப்பு—வி. கிருஷ்ணமாச்சாரியார்; iii. நவம்பர், 1901 ; iv. உ. ப. 12; viii. 199/1902/I.

i. ஜந்து வர்த்தமான ஸாரம் : தொகுதி 1, எண் 4; முதற் பதிப்பு—வி. கிருஷ்ணமாச்சாரியார்; iii. ஜனவரி, 1902 ; iv, உ.ப. 10 ; viii. 200/1902/I.

i. ஜந்து வர்த்தமான ஸாரம் : மார்ச், 1902-க்கு தொகுதி 2, எண்—1 முதற் பதிப்பு—வி. கிருஷ்ணமாச்சாரியார் iii. ஏப்ரல், 1902 ; iv. உ.ப.12 ; viii. 217/1902/II.

i. ஜந்து வர்த்தமான ஸாரம் : ஜூன் 1902-க்கு தொகுதி 2; எண் 2; முதற் பதிப்பு - வி. கிருஷ்ணமாச்சாரியார்; iii. ஜூலை, 1902 ; iv. உ. ப. 10 ; viii.219/1902/III.

i. ஜந்து வர்த்த மான ஸாரம் : செப்டம்பர், 1902-க்கு தொகுதி 2, எண் 3; முதற் பதிப்பு—வி. கிருஷ்ணமாச்சாரியார் ; iii. டிசம்பர் 1902 ; viii. 287/1903/I.

i. ஜந்து வர்த்தமான ஸாரம் : டிசம்பர், 1902-க்கு தொகுதி 2, எண் 4; முதற் பதிப்பு—வி. கிருஷ்ணமாச்சாரியார்; iii. மார்ச், 1903; viii. 288/1903/I.

i. ஜந்து வர்த்தமான ஸாரம் : மார்ச், 1903-க்கு தொகுதி 3, எண் 1; முதற் பதிப்பு—வி. கிருஷ்ணமாச்சாரியார்; (தொ.து); iii. மே, 1903 ; viii. 229/1903/II.

i. ஜந்து வர்த்தமான ஸாரம் : ஜூன், 1903-க்கு தொகுதி 3, எண் 2; முதற் பதிப்பு—வி. கிருஷ்ணமாச்சாரியார்; iii. ஜூலை, 1903 ; vi. உ. ப. 13; viii. 155/1903/III.

i. ஜந்து வர்த்தமான ஸாரம் : செப்டம்பர், 1903-க்கு தொகுதி 3, எண் 3; முதற் பதிப்பு—வி. கிருஷ்ணமாச்சாரியார்; iii. செப்டம்பர், 1903; iv. உ. ப.10 ; viii. 151/1903/IV.

i. ஜந்து வர்த்தமான ஸாரம் : டிசம்பர், 1903-க்கு தொகுதி 3, எண் 4; முதற் பதிப்பு—வி. கிருஷ்ணமாச்சாரியார் (தொ.து); iii. டிசம்பர், 1903; viii. 137/1904/II.

i. ஜந்து வர்த்தமான ஸாரம் : மார்ச் 1904-க்கு தொகுதி 4, எண் 1; முதற் பதிப்பு—வி. கிருஷ்ணமாச்சாரியார் (தொ.து). iii. மே, 1904 ; viii. 138/1904/II.

i. ஜந்து வர்த்தமான ஸாரம் : ஜூன், 1904-க்கு தொகுதி 4, எண் 2; முதற் பதிப்பு—வி கிருஷ்ணமாச்சாரியார்; iii, ஜூலை, 1904; viii. 115/1904/III.

i. ஜந்து வர்த்தமான ஸாரம்; செப்டம்பர், 1904-க்கு தொகுதி 4, எண் 3: முதற் பதிப்பு—வி. கிருஷ்ணமாச்சாரியார்; iii. ஏப்ரல். 1905; viii. 76/1905/III.

i. ஜந்து வர்த்தமான ஸாரம்; டிசம்பர், 1904-க்கு தொகுதி 4, எண் 4 முதற் பதிப்பு—வி. கிருஷ்ணமாச்சாரியார்; iii. ஜூலை 1905; viii. 77/1905/III.

i. ஜந்துவர்த்தமான ஸாரம்; மார்ச், 1905-க்கு தொகுதி 5 எண் 1—வி. கிருஷ்ணமாச்சாரியார்; iii. செப்டம்பர், 1905; iv. உ. ப. 13; v. 4°; viii. 147/1905/IV.

i. ஜந்துவர்த்தமான ஸாரம்; ஜூன், 1905-க்கு தொகுதி 5. எண் 2—வி. கிருஷ்ணமாச்சாரியார்; iii. டிசம்பர், 1905; viii. 212/1906/I.

i. ஜந்து வர்த்தமான ஸாரம்; செப்டம்பர் 1905-க்கு தொகுதி 5, எண் 3. வி. கிருஷ்ணமாச்சாரியார்; iii. ஜூன், 1906; iv. உ.ப. 10; viii. 22/1906/III.

i. ஜந்து வர்த்தமான ஸாரம்—டிசம்பர், 1905: தொகுதி 5; எண் 4—வி. கிருஷ்ணமாச்சாரியார்; iii. செப்டம்பர், 1906; viii. 365/1906/III.

i. ஜந்து வர்த்தமான ஸாரம்; மார்ச் & ஜூன், 1906-க்கு; தொகுதி 6. எண் 1 & 2—வி. கிருஷ்ணமாச்சாரியார்; iii. நவம்பர் 1906; iv. உ.ப. 18; viii. 157/1906/IV.

i. ஜந்து வர்த்தமான ஸாரம்; செப்டம்பர் 1906-க்கு தொகுதி 6; எண் 3—வி. கிருஷ்ணமாச்சாரியார்; iv. உ.ப. 10; viii. 302/1906/IV.

i. ஜந்து வர்த்தமான ஸாரம் டிசம்பர், 1906-க்கு தொகுதி 6. எண் 4—வி. கிருஷ்ணமாசசாரியார்; iii. டிசம்பர், 1906; viii. 303/1906/IV.

i. ஜந்து வர்த்தமான ஸாரம்: தொகுதி 7. எண் 1—வி. கிருஷ்ண மாச்சாரியார்; iii. மே, 1907; iv. உ.ப. 8; v. 4°; viii. 180/1907/II.

i. ஜந்து வர்த்தமான ஸாரம்: தொகுதி 7. எண் 2, 3 & 4: முதற் பதிப்பு—பி. ராமச்சந்திர ராவ்; iii. மே, 1908; iv. உ.ப. 10; viii. 238/1908/II.

i. ஜந்து வர்த்தமான ஸாரம்: தொகுதி 8. எண் 1: முதற் பதிப்பு—பி. ராமச்சந்திர ராவ்; iii. ஜூன், 1908; viii. 5/1908/III.

i. ஐந்து வர்த்தமான ஸாரம் :—தொகுதி 8. எண் 2 : முதற் பதிப்பு—பி. ராமச்சந்திர ராவ் ; iii. ஜுலை, 1908 ; viii. 63/1908/III.

i. ஐந்து வர்த்தமான ஸாரம் :—தொகுதி 8. எண் 3 : முதற் பதிப்பு—பி. ராமச்சந்திர ராவ் ; iii. ஆகஸ்ட், 1908 ; viii. 161/1908/III.

i. ஐந்து வர்த்தமான ஸாரம் :—தொகுதி 8. எண் 4 : முதற் பதிப்பு—பி. ராமச்சந்திர ராவ் ; iii. அக்டோபர், 1908 ; viii. 160/1908/IV.

i. ஐந்து வர்த்தமான ஸாரம்—பிப்ரவரி, 1909-க்கு தொகுதி 9. எண் 1 : முதற் பதிப்பு—பி. ராமச்சந்திர ராவ் ; iii. பிப்ரவரி, 1909 ; viii. 231/1909/I.

i. ஐந்து வர்த்தமான ஸாரம்—மே, 1909-க்கு தொகுதி 9. எண் 2 : முதற் பதிப்பு—பி. ராமச்சந்திர ராவ் ; iii. ஏப்ரல், 1909 ; viii. 1904/1909/II.

i. ஐந்து வர்த்தமான ஸாரம்—ஆகஸ்ட், 1909-க்கு தொகுதி 9. எண் 3 : முதற் பதிப்பு—பி. ராமச்சந்திர ராவ் ; iii. ஆகஸ்ட், 1909 ; viii. 173/1909/III.

i. ஐந்து வர்த்தமான ஸாரம்—நவம்பர், 1909-க்கு தொகுதி 9. எண் 4 : முதற் பதிப்பு—பி. ராமச்சந்திர ராவ் ; iii. அக்டோபர், 1909 ; viii. 198/1909/IV.

i. ஐந்து வர்த்தமான ஸாரம்—பிப்ரவரி, 1910-க்கு தொகுதி 10. எண் 1 : முதற் பதிப்பு—பி. ராமச்சந்திர ராவ் ; iii. ஜனவரி, 1910 ; viii. 235/1910/I.

i. ஐந்து வர்த்தமான ஸாரம்—மே, 1910-க்கு தொகுதி 10. எண் 2 : முதற் பதிப்பு—பி. ராமச்சந்திர ராவ் ; iii. ஏப்ரல், 1910 ; viii. 257/1910/II.

i. ஐந்து வர்த்தமான ஸாரம்—ஆகஸ்ட், 1910-க்கு தொகுதி 10. எண் 3 : முதற் பதிப்பு—பி. ராமச்சந்திர ராவ் ; iii. ஜுலை. 1910 ; iv. உ.ப. 8 ; viii. 334/1910/III.

i. ஐந்து வர்த்தமான ஸாரம்—நவம்பர், 1910-க்கு தொகுதி 10. எண் 4 : முதற் பதிப்பு—பி. ராமச்சந்திர ராவ் ; iii. அக்டோபர், 1910 ; iv. உ.ப. 10 ; viii. 300/1910/IV.

i. ஜனப் பிரியன்—அக்டோபர், 1900 : தொகுதி 1. எண் 4—கே. கிருட்டிணசாமி அய்யர் (தொ.து.) ; ii. கே. கிருட்டிணசாமி அய்யர் ; இராயல் விக்டோரியா அச்சுக்கூடம், சென்னை ; iii. அக்டோபர், 1900 ; iv. உ.ப. 32 ; v. 8 vo ; vi. 2–4–0 ஆண்டிற்கு ; viii. 26/1901/I.

i. ஜனப் பிரியன்—நவம்பர், 1900 : தொகுதி 1. எண் 5 : முதற் பதிப்பு—கே. கிருட்டிணசாமி அய்யர் (தொ.து.) ; iii. நவம்பர், 1900 ; viii. 27/1901/I.

i. ஜனப் பிரியன்—டிசம்பர், 1900 : தொகுதி 1. எண் 6 : முதற் பதிப்பு—கே. கிருட்டிணசாமி அய்யர் (தொ. து.) ; iii. டிசம்பர், 1900 ; viii. 28/1901/I.

i. ஜனப் பிரியன்—ஜனவரி, 1901 : தொகுதி 1. எண் 7 : முதற் பதிப்பு—கே. கிருட்டிணசாமி அய்யர் (தொ. து.) ; iii ஜனவரி, 1901 ; viii. 257/1901/I.

i. ஜனப் பிரியன்—பிப்ரவரி, 1901 : தொகுதி 1 எண் 8 : முதற் பதிப்பு—கே. கிருட்டிணசாமி அய்யர் (தொ.து.) ; iii. பிப்ரவரி, 1901 ; viii. 258/1901/I.

i. ஜனப் பிரியன்—மார்ச், 1901-க்கு தொகுதி 1, எண் 9 ; முதற் பதிப்பு—கே. கிருட்டிணசாமி அய்யர் ; iii. மே, 1901 ; iv. உ.ப. 34 ; vi. 2–0–0 ஆண்டிற்கு ; viii. 301/1901/II.

i. ஜனப் பிரியன்—ஏப்ரல், 1901-க்கு தொகுதி 1. எண் 10 : முதற் பதிப்பு—கே. கிருட்டிணசாமி அய்யர் ; iii. ஆகஸ்ட், 1901 ; iv. உ.ப. 32 ; vi. 2–4–0 ஆண்டிற்கு ; viii. 280/1901/III.

i. ஜனப் பிரியன்—மே, 1901-க்கு தொகுதி 1. எண் 11 : முதற் பதிப்பு—கே. கிருட்டிணசாமி அய்யர் ; iii. ஆகஸ்ட், 1901 : viii. 281/1901/III.

i. ஜனப் பிரியன்—ஜூன், 1901-க்கு தொகுதி 1. எண் 12 ; முதற் பதிப்பு—கே. கிருட்டிணசாமி அய்யர் ; viii. 282/1901/III.

i. ஜனப் பிரியன்—ஜூலை, 1901-க்கு : தொகுதி 2. எண் 1 : முதற் பதிப்பு - கே. கிருட்டிணசாமி அய்யர் ; iii. செப்டம்பர், 1901 ; viii. 283/1901/III.

i. ஜனப் பிரியன்—செப்டம்பர், 1901-க்கு தொகுதி 2. எண் 2 : முதற் பதிப்பு—சி. இராமசாமி அய்யங்கார் ; iii. அக்டோபர், 1901 ; vi. 2–0–0 ஆண்டிற்கு ; viii. 84/1901/IV.

i. ஸ்ரீ வாணி விலாசினி—மே, 1905-க்கு தொகுதி 1. எண் 1 : முதற் பதிப்பு—டி. கே. பாலசுப்ரமணிய ஐயர் ; ii. டி. கே பால சுப்ரமணிய ஐயர், வாணி விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம் ; iii. மே, 1905 ; iv. உ.ப. 102 ; v. 8 vo; vi. 5–0–0 ஆண்டிற்கு ; viii. 314/1905/II.

i. ஸ்ரீ வாணி விலாசினி—ஜூன், 1905-க்கு தொகுதி 1 ; எண் 2 ; iii. ஜூன், 1905 ; iv. உ.ப. 100 ; v. 8 vo ; vi. 0–10–0 ; viii. 45/1905/IV.

i. ஸ்ரீ வாணி விலாசினி—ஜூலை, 1905-க்கு தொகுதி 1. எண் 3: iii. ஜூலை, 1905 ; viii. 46/1905/IV.

i. ஸ்ரீ வாணி விலாசினி—ஆகஸ்ட், 1905-க்கு தொகுதி 1 ; எண் 4 : iii. ஆகஸ்ட், 1905 ; viii. 47/1905/IV.

i. ஸ்ரீ வாணி விலாசினி—செப்டம்பர், 1905-க்கு தொகுதி 1 ; எண் 5 : iii. செப்டம்பர், 1905 ; iv. உ.ப. 104 ; viii. 48/1905/IV.

i. ஸ்ரீ வாணி விலாசினி—அக்டோபர், 1905-க்கு : தொகுதி 1 ; எண் 6 : iii. நவம்பர், 1905 ; iv. உ.ப. 224 ; viii. 176/1905/IV.

i. ஸ்ரீ வாணி விலாசனி—நவம்பர், 1905-க்கு தொகுதி 2. எண் 7, டி. கே. பாலசுப்ரமணிய ஐயர் ; ii. டி. கே. பால சுப்ரமணிய ஐயர் ; வாணி விலாஸ் பிரஸ், திருச்சினுப்பள்ளி ; iii. டிசம்பர், 1905 ; iv. உ.ப. 104 ; vi. 5–0–0 ஆண்டிற்கு ; viii. 143/1906/I.

i. ஸ்ரீ வாணி விலாசினி—டிசம்பர், 1905-க்கு : தொகுதி 2. எண் 8—டி. கே. பாலசுப்ரமணிய ஐயர் ; ii. டி. கே. பால சுப்ரமணியர் ஐயர் ; வாணி விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம் ; iii. பிப்ரவரி, 1906 ; viii. 110/1906/II.

i. ஸ்ரீ வாணி விலாசினி—ஜனவரி, 1906-க்கு : தொகுதி 2. எண் 9—டி.கே. பாலசுப்ரமணிய ஐயர் ; iii. மே, 1906 ; iv. உ.ப. 192 ; viii. 303/1906/II.

i. ஸ்ரீ வாணி விலாசினி—பிப்ரவரி, 1906-க்கு தொகுதி 2. எண் 10–டி. கே. பாலசுப்ரமணிய ஐயர் ; iv. உ.ப. 104 ; viii. 304/1906/II.

i. ஸ்ரீ வாணி விலாசினி—மார்ச், 1906 : தொகுதி 2. எண் 11–டி. கே. பாலசுப்ரமணி ஐயர் ; iii. ஜூன், 1906 ; viii. 160/1906/III.

i. ஸ்ரீ வாணி விலாசினி—ஏப்ரல், 1906 : தொகுதி 2. எண் 12–டி. கே. பாலசுப்ரமணிய ஐயர் ; iii. ஜூலை, 1906 ; iv. உ.ப. 106 ; viii. 161/1906/III.

i. ஸ்ரீ வாணி விலாசினி : தொகுதி 3. எண் 13–17–டி. கே. பாலசுப்ரமணிய ஐயர் (தொ.து); iii. டிசம்பர், 1906 ; iv. உ.ப. 520 ; vi. 5–8–0 ஆண்டிற்கு ; viii 388/1907/I.

i. ஸ்ரீ வாணி விலாசினி : தொகுதி 3. எண் 28–டி. கே. பாலசுப்ரமணிய ஐயர் ; iii. மார்ச், 1907 ; iv. உ.ப. 200 ; viii. 60/1907/II.

i, ஸ்ரீ வாணி விலாசினி : தொகுதி 4. எண் 19–டி. கே· பாலசுப்ரமணிய ஐயர் ; vi. உ.ப. 104 ; viii. 61/1907/II.

i. ஸ்ரீ வாணி விலாசினி : தொகுதி 4. எண் 20–டி. கே. பாலசுப்ரமணிய ஐயர் ; iii. ஜுன், 1907 ; iv. உ.ப. 103 ; viii. 262/1907/III

i. ஸ்ரீ வாணி விலாசினி : தொகுதி 4. எண் 21–டி. கே. பாலசுப்ரமணிய ஐயர் ; iii. ஜுலை, 1907 ; iv. உ.ப· 199 ; viii. 2613/1907/III.

i. ஸ்ரீவாணி விலாசினி : தொகுதி 4. எண் 22–டி. கே. பால சுப்ரமணி ஐயர் ; iii. ஆகஸ்ட், 1907 ; iv. உ.ப. 104 ; viii. 29/1907/IV-

i. ஸ்ரீவாணி விலாசினி—மாசி மீ, பராபவ ஸூக்கு: தொகுதி 4. எண் 23 : முதற் பதிப்பு—டி. கே. பாலசுப்ரமணிய ஐயர் ; iii. அக்டோபர் ; 1907 ; iv. உ.ப. 103 ; viii. 4/1908/I.

i. ஸ்ரீவாணி விலாசினி—பங்குனி, மீ பராபவ ஸூக்கு : தொகுதி 4 எண் 24 : முதற் பதிப்பு—டி. கே. பாலசுப்ரமணிய ஐயர் ; iii. டிசம்பர் ; 1907 ; iv. உ.ப. 113 ; viii. 256/1908/I.

i. ஸ்ரீவாணி விலாசினி—ஐப்பசி மீ பிலவங்க ஸூக்கு ; தொகுதி 5. எண் 25 : முதற் பதிப்பு—டி. கே. பாலசுப்ர மணிய ஐயர் ; iii. பிப்ரவரி, 1908; iv. உ.ப. 104 ; viii. 257/1908/1.

i. ஸ்ரீவாணி விலாசினி—கார்த்திகை மீ, பிலவங்க ஸூக்கு : தொகுதி 5. எண் 26 : முதற் பதிப்பு—டி. கே. பாலசுப்ர மணிய ஐயர் ; iii. ஏப்ரல் 1908 ; viii. 223/1908/II.

i. ஸ்ரீவாணி விலாசினி—பிலவங்க ஸூக்கு (1907–1908) : தொகுதி 5. எண் 27 : முதற் பதிப்பு—டி. கே. பாலசுப்ர மணிய ஐயர் ; iii. ஜுலை, 1908 ; iv. உ.ப. 210; viii. 18/1908/IV.

i. ஸ்ரீவாணி விலாசினி—பிலவங்க ஸூக்கு (1907–1908) : தொகுதி 5. எண் 28 : முதற் பதிப்பு—டி. கே. பாலசுப்ர மணிய ஐயர் ; iii. ஆகஸ்ட், 1908 ; iv. உ.ப. 100 ; viii. 19/1908/IV.

i. ஸ்ரீவாணி விலாசினி—பிலவங்க ஸூக்கு (1907–1908) : தொகுதி 5. எண் 29 : முதற் பதிப்பு—டி. கே. பாலசுப்ர மணிய ஐயர் ; iii. அக்டோபர், 1908 ; viii· 196/1908/IV.

i. ஸ்ரீவாணி விலாசினி—எப்ரல், 1908 தொகுதி 5. எண் 30 : முதற் பதிப்பு—டி. கே. பாலசுப்ரமணிய ஐயர் ; iii. ஜுலை, 1909 ; iv. உ.ப. 96 ; viii. 240/1909/III.

i. ஸ்ரீவாணி விலாசினி—மே & ஜூன், 1908-க்கு தொகுதி 6. எண் 31 & 32—டி. கே. பாலசுப்ரமணிய ஐயர் ; iii. செப்டம்பர், 1909 ; iv. உ.ப. 208 ; viii. 532/1909/III.

i ஸ்ரீவாணி விலாசினி—கீல்க ஷூக்கு (1908–1909) : தொகுதி 6. எண் 36 : முதற் பதிப்பு—டி.கே. பாலசுப்ரமணிய ஐயர் ; iii. ஜனவரி, 1909 ; iv உ.ப. 200 ; viii. 268/1909/II.

i. ஸ்ரீவாணி விலாசினி—கீலக ஷூக்கு (1908–1909) தொகுதி 7. எண் 37 : முதற் பதிப்பு—டி. கே. பாலசுப்ரமணிய ஐயர்; iii. மார்ச், 1909 ; iv. உ.ப. 104 ; viii. 269/1909/II.

i. ஸ்ரீவாணி விலாசினி—டிசம்பர், 1908-க்கு தொகுதி 7. எண் 38 —டி. கே. பாலசுப்ரமணிய ஐயர் ; iii. மே, 1909 ; viii: 241/1909/III.

i. ஹித காரிணி—எப்ரல், 1900-க்கு தொகுதி 1. எண் 1. முதற் பதிப்பு—விசாலாக்ஷி அம்மாள் ii. விசாலாக்ஷி அம்மாள் ; கார்டியன் அச்சுக்கூடம், சென்னை ; iii. எப்ரல், 1909 ; iv. உ.ப. 32 ; v. 8. vi. 1–10–0 ஆண்டிற்கு ; viii. 284/1909/II.

i. ஹித காரிணி—மே, 1909-க்கு தொகுதி 1. எண் 2; முதற் பதிப்பு—விசாலாக்ஷி அம்மாள் ; iii. மே, 1909 ; viii. 304/1909/III.

i. ஹித காரணி—ஜூன், 1909-க்கு தொகுதி 1. எண் 3 ; முதற் பதிப்பு—விசாலாக்ஷி அம்மாள் ; iii. ஜூன், 1909; viii. 305/1909/III.

i. ஹித காரணி—ஜுலை, 1909-க்கு தொகுதி 1. எண் 4: முதற் பதிப்பு—விசாலாக்ஷி அம்மாள் ; iii. ஜுலை, 1909 : viii. 498/1909/III.

i. ஹித காரணி—ஆகஸ்ட், 1909-க்கு: தொகுதி 1. எண் 5 ; முதற் பதிப்பு—விசாலாக்ஷி அம்மாள் ; iii. ஆகஸ்ட், 1909; viii. 499/1909/III.

i. ஹித காரணி—செப்டம்பர், 1909-க்கு தொகுதி 1. எண் 6 : முதற் பதிப்பு—விசாலாக்ஷி அம்மாள் ; iii. செப்டம்பர், 1909 ; viii. 98/1909/IV.

i. ஹித காரிணி—அக்டோபர், 1909-க்கு தொகுதி 1. எண் 7 : முதற் பதிப்பு—விசாலாக்ஷி அம்மாள் ; iii. அக்டோபர், 1909 ; viii. 313/1909/IV.

i. ஹித காரிணி—நவம்பர், 1909-க்கு தொகுதி 1. எண் 8 : முதற் பதிப்பு—விசாலாக்ஷி அம்மாள் ; iii. நவம்பர், 1909 viii. 722/1909/IV.

i. ஹித காரிணி—டிசம்பர், 1909க்கு: தொகுதி 1. எண் 9 : முதற் பதிப்பு—விசாலாக்ஷி அம்மாள் ; iii. டிசம்பர், 1909 ; viii. 321/1910/I.

i. ஹித காரிணி—ஜனவரி, 1910-க்கு: தொகுதி 1. எண் 10 : முதற் பதிப்பு—விசாலாக்ஷி அம்மாள் ; iii. ஜனவரி, 1910 ; viii. 325/1910/I.

i. ஹித காரிணி—பிப்ரவரி, 1910-க்கு: தொகுதி 1. எண் 11 : முதற் பதிப்பு விசாலாக்ஷி அம்மாள் ; iii. பிப்ரவரி, 1910 ; viii. 553/1910/I.

i. ஹித காரிணி—மார்ச், 1910-க்கு: தொகுதி 1. எண் 12 : முதற் பதிப்பு— விசாலாக்ஷி அம்மாள் ; iii. மார்ச், 1910 ; viii. 53/1910/II.

i. ஹித காரிணி—ஏப்ரல், 1910-க்கு: தொகுதி 2. எண் 1 ; முதற் பதிப்பு—விசாலாக்ஷி அம்மாள் ; iii. ஏப்ரல், 1910 ; viii. 409/1910/II.

i. ஹித காரிணி—மே, 1910-க்கு: தொகுதி 2. எண் 2 : முதற் பதிப்பு—விசாலாக்ஷி அம்மாள் ; iii. மே, 1910 ; viii. 652/1910/II.

i. ஹித காரிணி—ஜூன், 1910-க்கு :தொகுதி 2. எண் 3 : முதற் பதிப்பு—விசாலாக்ஷி அம்மாள் ; iii. ஜூன், 1910; viii. 27/1910/III.

i. ஹித காரிணி—ஜூலை, 1910-க்கு: தொகுதி 2. எண் 4 முதற் பதிப்பு—விசாலாக்ஷி அம்மாள் ; iii. ஜூலை, 1910 ; viii. 497/1910/III.

i. ஹித காரிணி—ஆகஸ்ட், 1910-க்கு: தொகுதி 2. எண் 5 : முதற் பதிப்பு—விசாலாக்ஷி அம்மாள் ; iii. ஆகஸ்ட், 1910 ; viii. 760/1910/III.

i. ஹித காரிணி—செப்டம்பர், 1910க்கு: தொகுதி 2. எண் 6 முதற் பதிப்பு—விசாலாக்ஷி அம்மாள் ; iii. செப்டம்பர், 1910 ; viii. 163/1910/IV.

i. ஹித காரணி—அக்டோபர், 1910க்கு: தொகுதி 2. எண் 7: முதற் பதிப்பு—விசாலாக்ஷி அம்மாள் : iii. அக்டோபர், 1910/viii. 399/1910/IV.

i. ஹித காரிணி—நவம்பர், 1910க்கு : தொகுதி 2. எண் 8 : முதற் பதிப்பு—விசாலாக்ஷி அம்மாள் ; iii. நவம்பர், 1910; viii. 718/1910/IV.